

A

POCKET DICTIONARY

OF

ENGLISH AND TAMIL,

THE NOMENCLATURE EMPLOYED AS WELL BY THE LOWER
AS THE HIGHER CLASSES OF NATIVES, THE TAMIL
WORDS BEING PRINTED BOTH IN ENGLISH

AND IN THE NATIVE CHARACTER.

BY


CAPTAIN J. OUCHTERLONY, F. G. S.

OF THE MADRAS ENGINEERS.

MADRAS:

PRINTED BY REUBEN TWIGG, AT THE CHRISTIAN KNOWLEDGE
SOCIETY'S PRESS, CHURCH STREET, VEPERY.

1851.



PREFACE.

So many excellent Dictionaries of the Tamil language, by able and eminent authors, have been already published in Madras, that it would seem an act of presumption to add this small volume to their number, were it not that none of the works alluded to are available for the guidance of those, who are unacquainted with the Tamil character.

It seemed to me therefore that a Pocket Dictionary, or Vocabulary, of those words which are most commonly in use, and which constitute the “vulgar tongue” of the Southern provinces of the Peninsula, might supply that deficiency to learners and others who aimed only at a colloquial knowledge of the language.

Although I am aware that in pleading excuses for the imperfections of this little work, I expose myself to the retort of SWIFT to his hostess, who, affecting to lament the deficiencies of the elaborate banquet at which she had after much diplomacy secured the coveted distinction of his presence, received the cynical replique, “then why didn’t you provide a better—you’d plenty of time,” I am still induced to beg those who may favor it with their patronage, to find excuses for its faults in the circumstances under which it has been compiled, admitting only

of the devotion to it of the brief intervals of leisure occurring in the course of active professional employment, and interposing serious obstacles to the proper correction of the errors of the press, and of those orthographical anomalies which creep into the pages of a publication like the present—rendered more numerous, doubtless, by the impossibility of procuring the services of a Moonshee in this remote district. To allude seriatim to the shortcomings which the work exhibits in this latter respect, would be tedious; but I may instance one which may seem rather prominent, and possibly create somewhat of confusion. It is in the rendering of the letter *ঃ*, which in the earlier part of this Dictionary is given as *ghr*, and in the latter as *hr*. The reason of—or perhaps more correctly the excuse for this, is that after employing the *g* to convey an idea of the true guttural pronunciation of the *ঃ*, through the first portion of the work, it occurred to me that when uttered by one not conversant with the Native character, the *g* might be unduly emphasized in a word in which it occurred, and a wrong pronunciation be thus conveyed. For example the word শেঃয় (a small leaf,) occurring under L in the first part of the work, is rendered *türghey*, and might hence be pronounced *türg-hey*, which would be incorrect, since the *g* should be scarcely sounded, as *tür-(g) hey*. But in the latter part of the Dictionary, the word কৈরহমে (servility) is rendered *keerhmey*, about the pronunciation of which there can be no misconception.

It is necessary therefore here to point out, that whenever *ghr* occurs, as the rendering of *ঃ*, the *g* is to be all but dropped, and sounded only gutturally; and further that, in common with all systems of pronunciation, the sign — is employed to denote that the letter over which

it is placed is to be pronounced long ; the contrary measure being implied by the mark \cup .

Thus \bar{a} should be pronounced as in the interjection *ah!*

\ddot{a} as *a* in the word *jocular*.

\bar{u} as double *o*, as in *room*.

\check{u} as *u* in the word *drum*.

It was my intention to prefix to this work a brief grammatical analysis, to assist the learner, but want of time to devote to its preparation, must plead my excuse for its absence, and I am fain to submit my little work with all its imperfections on its head, to the indulgent consideration of my brother Officers of the Madras Army, and the public whose fate leads them to be dwellers amongst the Tamilians.

KOONDAH MOUNTAINS, }
1st March, 1851. }

J. O.

A

POCKET

DICTIONARY

OF

ENGLISH AND TAMIL.

- A, an, *art.* oroo, ஒரு
- Aback, *a.* peennāle, பின்னாலே
- Abandon, *v.* tullookiradoo, veettoovidookiradoo, தன்னுகிறது-விடவேடுகிறது
- Abash, *v.* koosāpunnookiradoo, கூசபண்ணுகிறது
- Abate, *v.* arookiradoo, tuneekiradoo, ஆறகிறது-தணிக்கிறது
- Abbreviate, *v.* korāykookiradoo, குறைக்குகிறது
- Abdomen, *s.* adivāuroo, அடுவயிறு
- Abet, *v.* oodavookiradoo, உதவுகிறது
- Abhor, *v.* veyrookiradoo, வெறுகிறது
- Ability, *s.* tirānee, திராணி
- Abject, *a.* yelāpūmānāh, எளப்பமான.
- Able, to be, *v.* koodookiradoo, கூடுகிறது
- Aboard, ship, *a.* kūppūleen meyl, கப்பவின்மேல்
- Abode, *s.* veedoo, woodoo, வீடுள்ளது
- Abolish, *v.* tullookiradoo, தன்னுகிறது
- Abominable, *a.* āroovviroopānah, அருவருப்பான
- Above, *a.* meyl, meyley, மேல் மேலே
- Above said, *a.* meyl shōnnā, மேல்சொன்ன
- Abound, *v.* sheyrheekiradoo, செழிக்கிறது
- About, (concerning,) *a.* koo-reettoo, குறித்து
- About,(so much,) *a.* kittātūtta, poley, shooteeloom, கிடட்டத்தட்ட, போலே, சுற்றிலும்.
- Abreast, *a.* shūreevūrāh, சரிவந்
- Abroad, *a.* veyleeyey, வெளியே
- Abrupt, *a.* shūdoodee, சுடுதி
- Abruptly, *a.* teedeereynāh, shū-doo-deeyay, திடுரௌன்
- Abscess, *s.* pereeyākūttoo, பெரியகட்டு
- Abscond, *v.* oleetookollookiradoo, ஒளித்துக்கொள்ளுகிறது
- Absent, to be, *v.* vūrāmūl voodookiradoo, வருமல்விடுகிறது
- Abstemious, *a.* veyroopoo, வெருப்பு
- Absurd, *a.* pāyteeyūm, bootee-keevirodūm, பயித்தியம்-புத்திக்கிவரோதம்
- Abundant, *a.* meeghoodee, மிகுதி
- Abuse, *v.* teettookiradoo, neen-deekiradoo, திட்டுகிறது-நிந்திக்கிறது
- Accept, *v.* tīngeekūreekiradoo, wottookollookiradoo, அங்கீர்க்கிறது, ஒத்துக்கொள்ளுகிறது
- Accident, *s.* yedāyooroo, kāy-mosūm, யெடைப்புரு, கைமோசம்
- Accidentally, *a.* tūrcheyūl, தாங்கிசெயல்
- Accompany, *v.* koodā pokiradoo, koodā vurookiradoo, கூடப்போகிறது, கூடவருகிறது
- Accomplice, *s.* oodūndeykārun, உடற்கைத்தக்காரன்
- Acclivity, *s.* mūlleyyyettūm, மலையேத்தம்
- According to, *a.* pūdee, pū-deekee, படி-படிச்சு
- Accordingly, *a.* āppūdeeyēy, அப்படியே
- Account (expences,) *s.* kūnā-koo, கணக்கு
- Accurate, *a.* shareeyānah tee-

roottimānah, shemmeyūnah, சரியான- திருத்தமான செம் மையான	Address, (skill,) s. shoodshūm, shooteerūm, குடசம்- குத்தி ரம்
Accurately, a. shareeyākāh, deettūmākāh, சரியாக- திட் டமாக	Adhere, v. adookirādoo, adāy- kiradoo, அடுக்கிறது- அடை கிறது
Accursed, a. koodeekerdo, கு டகேடு	Adhesive, a. wottoo, wottao- sheyrvāy, ஒட்டு- ஒட்டுச்சே ர்வை
Accuse, v. koottum shollooki- rado, குத்தம் சொல்லுகிறது	Adjacent, a. ārookeey, s̄mee- būm, kittēh, அருகே- சமீபம் கிடை
Accuser, s. kootumshollookir- āvān, குத்தம் சொல்லுகிற வன்	Adjoining, a. ādootādoo, sheyr- tādoo, அடுத்தது- சேர்த்தது
Accustomed, to be, v. vūrākūm- akkiradoo, வழக்கமாகிறது	Adjust, v. sheppān eedookira- doo, dittūm pūnnookiradoo, செப்பணிடுகிறது- திட்டம் ப ண்ணுகிறது
Ache, v. nokirado, நோகிறது	Admire, v. meyshookirādoo, s̄ideesheeyā pūdookiradoo, மெ க்கிறது, அதிகியப்படுகிறது
Acid, a. pooleepoo, புளிப்பு	Admit, v. yettookollookirādoo, yeydām kodookiradoo, யேத் துக்கொள்ளுகிறது- யெடங் கொடுக்கிறது
Acknowledge, v. areekāy eedoo- kiradoo, அறிக்கையுடுகிறது	Adorn, v. ālungkūreekirādoo, அலங்கரிக்கிறது
Acquaint, v. areeyā kodookira- doo, அறியக்கொடுக்கிறது	Adopt, v. mānshūneer koodee- kiradoo, மஞ்சனிர்க்குடுக்க ிறது
Acquire, v. shūmbādeekiradoo, சம்பாதிக்கிறது	Adroitly, a. gūrtteeyāy, கெட் டியாய்
Acquit, v. vidootiley ākiradoo, விடுதலையாகிறது	Adultery, s. veebāsārūm, விப சாரம்
Across, a. koorookoo, குருக்கு	Advance, (money,) v. moon- punum kodookiradoo, முன்ப னம்கொடுக்கிறது
Act ; Action, (deed,) s. shey- kāy, nūdākāy, kāreeyum, செ ய்க்க- நடக்கக- காரியம்	Advance, (in office,) v. wosūt- tookiradoo, ஒசத்துகிறது
Action, (law,) s. vūghrākoo, வ ழக்கு	Advantageously, a. būlūmā- kāh, nāyūmākāh, பலமாக- ந யமாக
Active, a. jākirūtāy, சாக்கர தை	Adverting to, kooreetoo, pāt-
Actual, a. neēsūm, திசம்	
Actually, a. neesūmāy, திச மாய்	
Acuteness, s. koormēy, mee- ghoodee, கூற்றமை- மிகுதி	
Add, v. koottookiradoo, shey- kiradoo, கூட்டுகிறது- சேர்க் கிறது	
Address, s. (to a letter,) meyl- veelāshūm, மேல்விலாசம்	

tee, tottoo, குரித்து- பத்தி- நொட்டு	Aggravate, <i>v.</i> bārūm ḥākkirā- doo, பாரமாக்கிறது
Advise, <i>v.</i> boottee shollookira- doo, yoshuney shollookira- doo, புத்திசொல்லுகிறது யோ சனைசொல்லுகிறது	Agility, <i>s.</i> kālkāy shoorookoo, கால்கைச்சுருக்கு
Afar, <i>a.</i> doorūmāy, yettāh, தா ரமாய்-யெட்ட	Ago, (long ago,) <i>a.</i> vuggoo- nāleykee minney, ஒருநா ளக்குமுன்னே
Affair, <i>s.</i> kāreeyūm, ʃloovyl, காரீயம்- அலவல்	Agony, <i>s.</i> mukhā v̄urootūm, nō- kādoo, மகாவருத்தம், நோக்காடு
Affection, <i>s.</i> pūdshūm, ʃanboo, peereeyūm, பட்சம்- அங்பு- பிறியம்	Agree, (bargain,) <i>v.</i> ottookol- lookiradoo, ஒத்துக்கொள்ளு கிறது
Affirm, <i>v.</i> wooroodee pūdootoo- kiradoo, ஏற்றபட்டுத்துகிறது	Agreement, <i>s.</i> oodūnpūdee- kāy, உடன்படிக்கை
Affliction, <i>s.</i> toembūm, v̄uroo- tūm, kleyshum, தன்பும்-ஏரு த்தம்-கிளேசம்	Aid, <i>s.</i> wodavee, tooney, s̄ingā- yum, உதவி-துணை-சகாயம்
Affray, <i>s.</i> shūndey, ʃdeepeedee, ஷ்ணடை- அடிப்பு	Aid, <i>v.</i> wodāvee sheykiradoo, உதவிசெய்கிறது
Affright, <i>v.</i> bāyāh pūdootooki- radoo, பயப்படுத்துகிறது	Air, <i>s.</i> kāttōo, vāyoo, காத்துவாயு
Afoot, <i>a.</i> kālnādāyāy, கால்நட யாய்	Alārm, <i>v.</i> bāyūh pūdootookirā- doo, பயப்படுத்துகிறது
Afraid, to be, <i>v.</i> bayūpūdooki- radoo, பயபடுகிறது	Alas! <i>interj.</i> ʃyyōh, ɔhhō, ஐ யோ, ஒகோ
After, <i>a.</i> pinnāley, பின்னலே	Alert, <i>a.</i> jākirūtāy, shooroo- shorooppoo, சாக்கிரதை-சு ருச்சுப்பு
Afternoon, <i>s.</i> mūtteeyānūm, ம த்தியானம்	Alright, <i>v.</i> yerāngkiradoo, இற ங்கிறது
Afterwards, <i>a.</i> peenboo, mey- ley, பின்பு- மேலே	Alike, <i>a.</i> shūmmānūm, oppoo, சமானம்-ஒப்பு
Again, <i>a.</i> mārooppādeeyoom, yēnūmoom, மருபடியும்-யின் ங்கும்	Alive, <i>a.</i> whyūrodoo, jeevūn, யீரோடு-சீவன்
Against, (orders,) <i>p.</i> (ooteerā- voookoo,) veerodūm, உத்திர ஏக்கு-விரோதம்	All, <i>a.</i> yellām, எல்லாம்
Against, (the bank,) <i>p.</i> kīrā- yodox; kīrāyeeley, காரையோ டு, காரையேலே	Allow, <i>v.</i> wottookollookiradoo, ஒத்துக்கொள்ளுகிறது
Age, (of a man,) vāyādoo, உயது	Almanac, <i>s.</i> pūnshāngūm, பஞ் சாங்கம்
Aged, (man,) <i>a.</i> keerghāvūn, கீழவன்	Almost, <i>a.</i> kittāhtūttah, kon- shūmkorāyūh, கிட்டத்தட்ட கொஞ்சம்குறைய
	Alms, <i>s.</i> peechey, dūrmūm, yā- sākūm, பிச்சை-சருமம்-யா ச்சம்

Alone, <i>a.</i> tūnee, tūneettoo, தனி, தனித்து	veyttookiradoo, கால் வேட்டுக்கரது
Along, (with,) koodāh, sheyr, கூட, சேர	Amuse, <i>v.</i> pārkookāttookiradoo, உரச்சுகாட்டுகிறது
Aloud, <i>a.</i> worūkkāh, sūttūmāy, gurtteeyay, ஒற்கெ-சத்தமாய்-கெட்டியாம்	An, <i>a.</i> oroo, ஒரு
Also, (he,) <i>a.</i> அவனும் (avun) oom ; அவனுங்கூட (avun) oomkoodah.	Ancestors, <i>s.</i> moonōrkūl, sūndādeeyār, முன்னோர்கள்-சந்ததியார்
Alter, <i>v.</i> māttookiradoo, மாத்துகிறது	Anchor, <i>s.</i> nāngoorum, lāngūr, நங்கூரம், லங்கற்
Altercation, <i>s.</i> tūrkūm, தம்கம்	Ancient, <i>a.</i> poorvūmānāh ādeeyānāh, பூர்வமான-ஆதியான
Alternately, <i>a.</i> māttee māttee, மாறிமாறி	Ancle, <i>s.</i> kūnoovookāl, கனுவகால்
Although, <i>a.</i> ānāloom, ஆனாலும் eeroondāloom, இருந்தாலும்	And, <i>c.</i> oom, koodāh, peen-noom, உம்-கூட-பின்னும்
Although, (you have come,) neer vāndirūndāloom, நீர்வந்திருந்தாலும்	Anew, <i>a.</i> poodoosākāh, புதுசாக
Altitude, <i>s.</i> whyeerūm, உயரம் wosshūm, உச்சம்	Anger, <i>s.</i> kobām, கோபம்
Altogether, <i>a.</i> moorhoodoom, மூழுதும் moottoom, முத்தும்	Angle, <i>s.</i> konūm, கோணம்.
Alum, <i>s.</i> pūdeekārūm, படகாரம்	Angrily, <i>a.</i> kobāmāy, kūndee-pāy, கோபமாய்-கண்டிப்பாய்
Always, <i>a.</i> yeppodoom,yenney-rūmoom, யெப்போதும் யென்னேரமும்	Angry, <i>a.</i> kobām, கோபம்
Amiable, <i>a.</i> shādoo, shūrgoo-nūm, சாது-சந்துணம்	Angry, to be, <i>v.</i> mānāstābū-māy irrokiradoo, மனஸ்தாபமாயிருக்கிறது
Amidst, <i>p.</i> nādoovey, eedāyeeley, நடுவே, இடையிலே	Anguish, <i>s.</i> kūvtley, kley-shūm, கவலை, கிளேவைம்
Amongst, <i>p.</i> ool, eel, eedayeel, உன், இல்-இடையில்	Animal, <i>s.</i> prānee, meeroogūm, பிருணி-மிருகம்
Amorous, <i>a.</i> kāmmānādoo, mō-kūmānādoo, காமமானது மோகமானது.	Animosity, <i>s.</i> pūkhay, vāyeerā-keeyūm, பகை-வயிறுக்கியம்
Amount, (money,) <i>s.</i> tokhāy, தொகை	Annex, <i>v.</i> ottookiradoo, sheyr-kiradoo, ஒட்டுகிறது, சேர்க்கிறது
Ample, <i>a.</i> veeshtārūm, dārā-lūm, விஷத்தாரம், தாராளம்	Anniversary, <i>s.</i> vūrooshāmdoom, வறாஷம்தோரும்
Amputate, (a leg,) <i>v.</i> (kāl)	Announce, <i>v.</i> āreeveekiradoo, அறிவிக்கிறது.
	Annoy, <i>v.</i> älüttookiradoo, அலடுக்கிறது
	Annually, <i>a.</i> vūrooshānderām, வறாஷாந்திரம்

Annul, <i>v.</i> tūllookiradoo, தன் ருகிறது	Any where, <i>y</i> engetoom, <i>y</i> evvū-dūteel ēkeeloom, எங்கேயும் யெல்விடத்திலாகிலும்
Anomalous, <i>a.</i> veebūreedūmā-nadoo, விபரிதமானது	Any more, innūm, ādeegūm, இன்னம் அதிகம்
Anonymous, <i>a.</i> peyrellādā-doo, பெயரில்லாதது.	Apase, <i>a.</i> shiggirūmay, seek-keerūmay, சீக்கிரமாம்
Another, (man,) <i>a.</i> veyoroo-vūn, வேரொருவன்	Apart, (to live,) <i>v.</i> tūnnitoo vāshūm pūnnookiradoo, தனி ந்துவாசம் பண்ணுகிறது
Answer, <i>s.</i> mūrroo voottēerā-voo, மருவுத்திரவு,	Apartment, <i>s.</i> arāy, அறை
Ant, (common,) <i>s.</i> yeyroom-boo, பெரும்பு	Ape, <i>s.</i> koorūngoo, குரங்கு
Ant, (white,) <i>s.</i> velley yeyroom-boo, வெள்ளையரும்பு	Aperient, <i>s.</i> soogābeydee, சக பேசி
Ant, (red.) <i>s.</i> shūkāpoo yey-roomboo, செசப்புயெரும்பு	Aperture, <i>s.</i> toovārūm, vāy, துவாரம்-வாய்
Antagonist, <i>s.</i> yeydeer, எதிர்	Apex, <i>s.</i> wooshee, noonee, உச் சி-ஆணி
Antedate, <i>v.</i> moonteydee podookiradoo, முன்தேத்திபோடு கிறது	Apiece, <i>a.</i> ovvonrookoo, ஒவ் வொன்றுக்கு
Antelope, <i>s.</i> poollimān, புள்ளி மான்	Apologize, <i>v.</i> neeyāyūm shollookiradoo, நியாயம்-சொல் அகிறது
Ant-hill, <i>s.</i> yeyroomboo pūttoo, பெரும்புபட்டு	Apoplexy, <i>s.</i> jūnnee, சன்னி
Antidote, <i>s.</i> mūroondoo, pūree-kārūm, மருந்து, பரிகாரம், தீர்ப்பு	Apothecary, <i>s.</i> mūrūndoo vee-kirāvun, மருந்துவிக்கிறவன்
Antipathy, <i>s.</i> pūkhāy, பகை	Apparel, oodoopoo, உடுப்பு
Antler, <i>s.</i> mānkombo, மான் கொம்பு	Apparent, (clear,) teyleevoo, தெளிவு
Anus, <i>s.</i> ābānūm, அபானம்	Appeal, <i>v.</i> ūbāyūm eedookiradoo, அபயமிடுகிறது
Anvil, <i>s.</i> ūdāyūl, pūttādēy, அடையல், பட்டடை	Appear, <i>v.</i> kānkiradoo, காண் கிறது
Anxious, <i>a.</i> tūveepānāh, kūvūley-ānāh, தவிப்பான, கவலையான.	Appearance, (figure,) <i>s.</i> shey-ūl, செயல்
Any, <i>a.</i> yedākeeloom, யேதாகி லும்	Appease, <i>v.</i> āttookiradoo, ஆத துகிறது
Any one, <i>a.</i> ārākeeloom, ye-doo wonākeeloom, ஆராகிலும்-யெதுஒன்னாகிலும்	Appellant, <i>s.</i> ubayūm eēdoo-kirāvūn, அபயமிடுகிறவன்
At any rate—somehow or other,—yeppūdeeyākeeloom, யெப்படியாகிலும்	Append, <i>v.</i> koottookiradoo, உடுகிறது
	Appertain, <i>v.</i> sheyrkiradoo, செர்க்கிறது

Appetite, (food,) āsāy, ஆஸை	Approve, v. shāmmūdeekirādoo, oppookollookirādoo, சம்மதிக்கிறது, ஒப்புகொள்ளுகிறது
Apple (of eye,) kūnmūnee, கண்மனி	Approximate, v. kittā vūrooki-rādoo, கிட்டேவருகிறது
Applicable, tūkhoodeeyānā-doo, தகுதியானது	Appurtenance, s. sheyrndādoo, சேர்ந்தது
Applicant, s. ārooveettookon-dāvūn, அருவித்துக்கொண்டவன்	April, s. shitteērēy māshūm, சித்தீராமாசம்
Application, (law,) s. kelvee-kūdoodāshee, கேல்விகடுதாசி	Apt, (fit,) a. tūkādoo, tūgōo-dee, தக்கது, தகுதி
Application, (request,) s. kel-vee, கேல்வி	Apt, (quick,) a. gētteeyānāh, கெட்டியான
Apply, v. dāyāvoo kelkirādoo, தயவுகேஞ்கிறது	Aptitude, s. tūgoodee, தகுதி
Apply, v. (paint, &c.) v. poo-sookirādoo, பூசுகிறது	Aptly, a. tūgoodeeyāy, தகுதி யாப்
Apply, (a plaster,) v. shervey-podookirādoo, சேர்வைபோடுகிறது	Aqueduct, (channel,) s. vāy-kāl, kālvāy, kāvāy, வாய்க்கால், கால்வாய்
Appoint, v. neymākūm pānnoo-kirādoo, neymeekirādoo, நேமகம்பன் னுகிறது நேமிக்கிறது	Arable, (land,) a. vayulkānee, வயற்ச்சாணி - வயற்புமிபயறு மீட்பும்
Appointed, (day,) a. nēymittā (nāl,) நேமித்த(நாள்)	Arbitrate, v. neeyāyūm teer-kirādoo, தியாயம்-தீர்கிறது
Appointment, s. neymākūm, நேமகம்	Arc, s. peerēyyūdeevoo, vūttāteel oroobāgūm, விறைவடி ஏ வட்டத்திலொருபாகம்
Appraise, v. villeymūdeekirādoo, விலைமதிக்கிறது	Arch, s. vūlavoo, வளவு
Apprehend, v. pideekirādoo, poodeekirādoo, பிடிக்கிறது	Arch, (shrewd,) a. komālūmā-nāh, கொமாளமான
Apprehend, (fear,) v. bāyapū-dookirādoo, உய்ப்புகிறது	Architect, s. shūrpēe shāstee-ree சிர்ப்பிசால்த்திரி
Apprehend, (think,) v. yen-nookirādoo, யென் னுகிறது	Architecture, s. shūrpēevey-ley சிர்ப்பிவேலை
Apprehension, s. bāyāyūm, பயம்	Archly, a. komālūmay, கொமாளமாய்
Apprehension, seizing, s. poo-deemānūm, பிடிமானம்	Ardent, a. meēgoondāh, மிகுந்த
Approach, v. kitta vūrooki-rādoo, கிட்டேவருகிறது	Ardently, a. veogoōmey, வெகுமே
Approval, s. peereeyāyūm, kūdāykūn, பிரியம்-கண்டகண் கடாடுசம்	Ardour, (eagerness,) s. oroojā-mūm, shiggeerum, ஒருங்கம்-ஒக்கிரம்

Arduous, <i>a.</i> peerāyāśūmānāh, kūshṭūmānāh, பிரயாசமான-கல்டெட்டமான	Around, <i>a.</i> shootee, shooroon-doo, சுத்தி-சுருண் டு
Arduously, <i>a.</i> preeyāśūmāy, kūshṭūmāy, பிரயாசமாய், கல்டெட்டமாய்	Arouse, <i>v.</i> yerhoopookiradoo, ஏழுப்புகிறது
Areka, (tree,) <i>s.</i> kūmookāmūr-ūm, pākkoomūrūm, சுமுகம் ரம் பாக்குமரம்	Arrack, <i>s.</i> shārāyūm, rākkoo, சாருயம். ருக்கு
Areka, (nut,) <i>s.</i> pākkoo, பாக்கு	Arrange, <i>v.</i> deettūm pūnnoo-kiradoo, திட்டம்பண் இறிறது
Argue, <i>v.</i> neeyāyūm sholloo-kiradoo, neeyāyum peyshoo-kiradoo, நினாயம்பேசுகிறது	Arrangement, <i>s.</i> deettum, திட்டம்
Argue, (law,) <i>v.</i> vurhukoo shol-lookiradoo, வழக்குசொல்லுகிறது	Arrears, <i>s.</i> kooraypūnūm, சுறைப்பணம்
Argument, <i>s.</i> neeyāyūm, நியாயம்	Arrest, <i>v.</i> poodeekirādoo, பிடிக்கிறது
Arid land, <i>a.</i> vārūndā neelūm, வறண்டதிலம்	Arrival, <i>s.</i> sheyrwoo, vāndoo-sheyrtūl, ஏந்துசேர்த்தல்
Aright, <i>a.</i> shāreeyākāh, deetūmākāh, சரியான-திட்டமாக	Arrive, <i>v.</i> vāndoo sheyrkira-doo, ஏந்துசேர்க்கிறது
Arise, (ascend,) <i>v.</i> yerhooki-radoo, ஒழுகிறது	Arrogance, <i>s.</i> ānoovūm, உங்கள்தாய்-அனுவம்-அகந்தை
Arise, (sun,) <i>v.</i> ooteekirādoo, உதிக்கிறது	Arrogant, <i>a.</i> yedoopānāh, யெடுப்பான
Arithmetic, <i>s.</i> kūnakoo, கணக்கு	Arrogantly, <i>a.</i> உங்குடையாய்
Arithmetician, <i>s.</i> kūnakūn, kū-nakookārun, கணக்கன்	Arrow, <i>s.</i> ūmboo, bānūm, அம்பு-பாணம்
Arm, <i>s.</i> kāy, கை	Arrow-root, <i>s.</i> kooreykūlūn-goo, கூரைக்கிழுங்கு
Arm, <i>v.</i> āyoodūm kodookiradoo, āyoodūm pūdoootookiradoo, ஆயுதம்கொடுக்கிறது - ஆயுதப்படுத்துகிறது	Arsenal, <i>s.</i> āyoodāsāley, ஆயுதசாலை
Armful, <i>s.</i> oroo kodungkāy, ஒருக்கொடுங்கை	Arsenic, <i>s.</i> pāshānūm, பாஷானம்
Armhole, <i>s.</i> kāykooree, கைக் குழி	Art, <i>s.</i> sheygay, செய்கை
Armpit, <i>s.</i> kūmmookūttoo, குழக்கட்டு	Artery, <i>s.</i> nārūmboo, nādee, தற்புதாடு
Arms, <i>s.</i> āyoodūm, ஆயுதம்	Artful, <i>a.</i> tūndeerūmānāh, தற்கிரமான
Army, <i>s.</i> pūday, sheynay, உடை-சேனை	Artful, (man,) <i>a.</i> shoodshūmool-lāh, சூட்சமுன்ன.
	Article, (thing,) <i>s.</i> porool, pūndūm, பொருள், பண்டம்
	Artifice, <i>s.</i> ḍobāyūm, உபாயம்-தந்திரம்

Artificial, <i>a.</i> polee, sheyrkā-yānāh, சோலி, சேயற்கையான	Aspirate, <i>v.</i> vūloovooshāree-kiradoo, வலுவுச்சிக்கிறது
Artillery, <i>s.</i> beerūngee, beerūn-geekārur, தீரங்கி, தீரங்கிக்காரர்	Aspire, <i>v.</i> whyrūndoo kolla pār-kiradoo, உயர்ந்துக்கொள்ள பார்க்கிறது
Artizan, <i>s.</i> kūmmālūn, கம்மான்	Ass, <i>s.</i> kūloodey, kuroodey, குடை
As, <i>a.</i> pol, poley, ākāh, pūdee, pirakārum, போல்-ஆக-பிரகாரம்	Assail, <i>v.</i> shūroovookiradoo, சருவுகிறது
Ascend, <i>v.</i> yeyrghoombookiradoo, yeyrghookiradoo, meyley pokiradoo, எழும்புகிறது, எழுகிறது	Assailant, <i>s.</i> adeekirāvūn, அடிக்கிறவன்
Ascent, (elevation,) <i>s.</i> yettūm, whyrūm, woochūm, ஏற்றம்-உயரம்	Assault, <i>s.</i> aditul, shuroovootul, அடித்தல்-சருவதல்,
Ascertain, <i>v.</i> needsheekiradoo, நிட்டியிக்கிறது	Assay, <i>v.</i> māttoo pārkiradoo, மாத்துப்பார்க்கிறது
Ascribe, <i>v.</i> sheylottookiradoo, செலுத்துகிறது	Assemble, <i>v.</i> sheyrkiradoo, koodāvūndirookiradoo, சேர்க்கிறது
Ashamed, to be, <i>v.</i> veydkāpū-dookiradoo, vekkāpūdookiradoo, வெட்கப்படுகிறது	Assent, <i>s.</i> shūmmādūm, சம்மதம்
Ashes, <i>s.</i> shāmbūl, சாம்பல்	Assert, <i>v.</i> ooroottee shollooki-radoo, உருட்டுசொல்லுகிறது
Asnore, <i>a.</i> kūreyyeeley, கனாயிலே	Assertion, <i>s.</i> vārtai, shol, வார்த்தை-சொல்
Aside, <i>a.</i> pūkūtteeley, பக்கத்தெலை	Assess, <i>v.</i> müdeekiradoo, மதுக்கிறது
Ask, <i>v.</i> kedkiradoo, கேழ்கிறது	Assessment, <i>s.</i> iraivūree, kūndāyūm, இறைவரி கந்தாயம்
Aslant, <i>a.</i> konālāy, கோணலாய்	Asseveration, <i>s.</i> ooroodeeshol, உறுதிச்சொல்
Asleep, to be, <i>v.</i> toongee yiroo-kiradoo, neeteereyyay irroo-kiradoo, தூங்கியிருக்கிறது நித்திகாயாயிருக்கிறது	Assiduity, <i>s.</i> jākirūtāy, சாக்கிரதை
Aspect, (look,) <i>s.</i> pārvāy, par-vāy goonūm, பார்வைகுணம்	Assign, <i>v.</i> kooreekiradoo, குற்கிறது
Asperity, (temper,) <i>s.</i> ookee-rūm, உச்சிரம்	Assimilate, <i>v.</i> shūmāneekiradoo, சமானிக்கிறது
Asperse, <i>v.</i> ābūrādūm peyshoo-kiradoo, அபராதம்பேசுகிறது	Assist, <i>v.</i> wodāveesheykiradoo, ஒதவிசெய்கிறது
Aspirant, <i>s.</i> āseykārūn, ஆசைகாரன்	Assistance, <i>s.</i> wodāvee, toonāy, ஒதவி-துணை
	Associate, <i>v.</i> sheyrkirādoo, சேர்க்கிறது
	Association, <i>s.</i> sūngūm, சங்கம்

- Assort, *v.* mādeeree madeeree pūdootookiradoo, மாதிரி-மா
திரி படுத்துகிறது
- Assuage, *v.* sūmādānāh pū-
dootookirādoo, சமாதானப்
படுத்துகிறது
- Assume, to, tooneekiradoo, அ
னிக்கிறது
- Assume, (a name,) *v.* peyr-
reetookollookiradoo, பெரிட
கேகாள்ளுகிறது
- Assurance, *s.* yedoopoo, ஏ
பு
- Assure, *v.* neeshā pūdootooki-
radoo, நிசப்படுத்துகிறது
- Assuredly, *a.* neeshūmāy, நிச
மாய்
- Asthma, *s.* kāsūm, yerray, கா
சம்-யிறை
- Astonish, *v.* ādeeseeeyā pūdoo-
kiradoo, அதிகியப்படுகிறது
- Astonishing, *a.* āchūreeyūm,
ஆச்சிரியம்
- Astray, to go, *v.* tūppēe pokoo-
kiradoo, தப்பிப்போகுகிறது
- Astringent, *a.* toovurpoo, அ
வர்ப்பு
- Astronomer, *s.* gūneedā shās-
teeree, கணிதசாஸ்த்திரி
- Asunder, *a.* āroondoo, veettoo,
அறந் து-விடு
- Asunder, (to fall,) *v.* āroondoo
pokiradoo, அறந் துபோகிற
து
- At, *p.* eel, koo, eedūtel, āy,
ākā, ūdiyeel, இல்-கு-இடத்தி
ல்-ஆய்
- At(home,) veetteeley, voottee-
ley, வீட்டுலை
- At (last,) kūdāycheey ākāh, எ
டைசியாக
- At length, kūdāycheeyiley, எ
டைசியெலை
- At any rate, yeppūdeeyoom,
யெப்படியும்
- At once, oodāney, oroomeek-
kāh, ஒருமிக்க-உடனே
- At ten o'clock, pūttoo mūnee-
kee, பத்துமணிக்கு
- At him, āvūneely, அவனிலே
- Athirst, *a.* dākūmāy, தாகமாய்
- Athletic, *a.* gerttee, ரெகட்டி
- Athwart, *a.* koorokey, குருக
செ
- Atmosphere, *s.* āndūrūm, அந்
தரம்
- Atone, (amend,) *v.* ooteerāvā-
dūm pūnnookirādoo, உத்திர
வாதம்பண்ணுகிறது
- Atrocious, *a.* kodiyāh, mūkhā,
கொடிய, மகா
- Atrocity, *s.* kodoomey, கொடு
மை
- Attached, to be, *v.* sheyrndee-
rookiradoo, சேர்ந்திருக்கிறது
- Attachment, *s.* āsay, shineykee-
dūm, ஆசை-கிணேகிதம்
- Attain, *v.* peyrookirādoo, பெ
யருகிறது
- Attainable, peyrātūkkāh, பெ
றத்தக்க
- Attempt, *v.* yettūnūm pūnnoo-
kiradoo, யெத்தனம்பண்ணுக
றது
- Attend, *v.* kāttookollookiradoo,
காத்துக்கொள்ளுகிறது
- Attend, (accompany,) *v.* kōo-
dāpokiradoo, கூடபோகிறது
- Attendant, *s.* veyleykārūn, விலைக்காரன்
- Attention, *s.* gūvūnūm, கவ
னம்
- Attention, (civility,) *s.* ooħāsā-
rūm, உபசாரம்
- Attentive, *a.* gūvūneepoo, jhā-
kirūtay, கவனிப்பு-சாக்கிரதி

- Attest, *v.* shātshee cholookirādoo, சாட்சிசொல் லுகிறது
- Attestation, *s.* shātshee, சாட்சி
- Attire, *s.* oodoopoo, உடுப்பு
- Attire, *v.* oodootookirādoo, உடுத்துகிறது
- Attitude, *s.* kolūm, கோலம்
- Attorney, *s.* pirāmānūm, பிரமாணம்
- Attractive, *a.* nāyūppoo, நயப்பு
- Attribute, *v.* shoomūttookirādoo, சுமத்துகிறது
- Auction, *s.* yeylūm, யேலம்
- Auctioneer, *s.* yeylūm koorookiravūn, யேலம்கூருகிறவன்
- Audacious, *a.* tooneevānāh, துணிவான்
- Audaciously, *a.* tooneevāy, துணிவாய்
- Audacity, *s.* tooneevoo, துணிய
- Audible, *a.* kedkātūkkā, கேட்டத்தச்சுக்கா
- Audibly, *a.* kedkāh, கேட்க
- Audience, *s.* kedkirāvūrkūl, koottūm, கேட்கிறவர்கள்கூட்டும்
- Audience hall, *s.* sūbaikoodūm, சபைகூடம்
- Audit, (accts.) *v.* kunākoo pār-kirādoo, கணக்கைபார்க்கிறது
- Aught, *s.* yedākeeloom, yādonroo, ஏதாகிலும் - யாதொன்று
- Augment, *v.* ādeegā pūdoōttoo-kirādoo, அதிகபடுத்துகிறது
- Augury, *s.* shūgoonūm, shūgoonāshāstirūm, சுகுணம் - சுகுணாஸ்திரம்
- August, *s.* āvūnēe māshūm, ஆவணிமாசம்
- August, (man,) *a.* mūkhā peri-yāvūn, மகாபெரியவன்
- Aunt, *s.* māmee, ūttāy, மாமி, அந்தை
- Auspicious, day, *s.* nūllāh-nāl, shoobādinūm, நல்லநாள்
- Auspiciously, *a.* soobūmāy, சுப்மாய்
- Austere, (man,) *a.* kūnditākārūn, கண்டிதக்காரன்
- Authentic, *a.* neeshūm, meyānāh, திசம்-மெய்யான
- Author, *s.* sheydāvūn-yereedee-nāvūn, செய்தவன்
- Authoritative, *a.* kūndeepoo, கண்டிப்பு
- Authority, *s.* ādeekārūm, அதிகாரம்
- Authorize, *v.* ādeekārūm pey-rookirādoo, அதிகாரமிடப்பெறுகிறது
- Auxiliary, *a.* ottāshēy, ஒத்தாசை
- Avail, (self,) *v.* pūttookirādoo, பத்துகிறது
- Available, *a.* kāriyūttookoo-tūkkāh, காரியத்துக்குத்தக்கூட்டுக்கா
- Avarice, *s.* pōroolāsēy, பொருளாசை
- Avaricious, *a.* pōroolasēyānāh, பொருளாசையான
- Avariciously, *a.* pōroolāsēyāy, பொருளாசையாய்
- Avenge, *v.* pūleevāngookirādoo, பழிவாங்குகிறது
- Avenue, *s.* vūlee, toovārūm, வழிதுவாரம்-பாதை
- Aver, *v.* ooroodeeyāy sholloo-kirādoo, உறுதியாய்க்கொல் லுகிறது
- Average, (to make,) *v.* shūgūt-tootokāy akirādoo, சுட்டுதேக்கையாக்கிறது
- Averse, *a.* veyroopoo, வெறுப்பு

Avert, v. teeroopookirādoo, த ருப்புகிறது	Baboon, s. koorūngoo, குரங்கு
Avocation, s. aloovūl, to reel, அ லுவல்-தொழில்	Baby, s. kohrhündey, ko- lündey, pālāgūn, குழந்தை, பாலகன்
Avoid, v. tūveerkiradoo, தவிர்க்கிறது	Bachelor, s. kūleeyānūm illā- tāvūn, கவியாணமில்லாதவன்
Avouch, v. ooroodeeyāy shol- lookiradoo, உறுதியாய்ச்சொ ல்லுகிறது.	Back, to go, v. teeroombeēpo- kirādoo, திருப்பிபோகுகிறது
Await, v. kāttirookirādoo, pār- tirookirādoo, காத்திருக்கிறது பார்த்திருக்கிறது.	Back, the, s. moodoogoo, முஞ் கு
Awake, v. n. yerghoondirooki- radoo, ஏழுந்திருக்கிறது	Back, adv. a. peen, peeney, வ ன், பின்னே
Awaken, v. yeighroopookirā- doo, ஏழுப்புகிறது.	Backbone, s. moodoogoo yel- lūmboo, முதுகெலும்பு
Award, v. teermāneekiradoo, தீர்மானிக்கிறது.	Backdoor, s. peenkātāvoo, பின் கதவு
Aware, to be, teyreendirokee- radoo, āreekiradoo, தெரிந்தி ருக்கிறது.	Backside,(rump,) peenpoorūm, பின்புரம்
Away, to send, v. ānoopee voo- dookirādoo, அனுப்பிவுகிறது	Backward, a. peeneedūm, பின் நிதம்
Awe, v. bāyupūdootookirādoo, பயப்படுத்துகிறது	Bacon, s. pūneeyerashee, pū- neekūree, பன்றியிறைச்சி, ப ன்றிகறி
Awhile, a. kenshūh neyrūm, கொஞ்சநேரம்	Bad, a. kertāh, கெட்ட
Awkward, a. kaipūdeeyādāvūn, கைபடியாதவன்	Bad man, s. kertāvūn, pollādā- vūn, கெட்டவன்
Awkwardly, a. kocheyay, கொ ச்சயாய்	Badge, (peons,) s. mooteerāy, முத்திளை
Awning, s. pūndūl, goodārūm, பந்தல்-கூடாரம்	Badly, a. kertāy, கெடாய்
Awry,a.kōnlākāh,கோணலாக	Badness, s. kerdooy, pollāngoo, கெடு-பொல்லாங்கு
Axe, s. kodālee, கோடாலி	Baffle, v. tūdookiradoo, துடுக்க மது
Axle, s. åtchoo, åtchoomārrūm, அச்சுமறம்	Bag, s. pāy, பை
Aye, i. ām, āmām, ஆம்-ஆமாம்	Baggage, s. shāmān, சாமான்
Azure, a. neelūm, நீலம்	Bail, (security,) s. peenēy, oo- tūrrāvādūm, ஒண்டுத்தரவா தம்
	Bait, s. yerey, இளை
Babble, v. peenāttookiradoo, பினாத்துகிறது	Bait, v. yerey podookiradoo, இளைபோடுகிறது
B	Bake, v. shoodookiradoo, சூடு மது

Bakery, s. rottee shoodookiravoodoo, ராட்டீசுடுகிறவீடு	Bankrupt, s. mooreendävün, முற்தவன்
Baker, s. rotteekārūn, ராட்டீக்காரன்	Banner, s. veeroodookodee, kodee, விருதுக்கொடு
Balance, (accounts,) v. sūm-mākiradoo, சம்மாக்கிறது	Banquet, s. veeroondoo, விருந்து
Balance, (due,) s. bākkee, koorēy, பாக்கி-குறை	Banter, s. pūreeyāsūm, shūkātūm, பரியாசம்-சக்கட்டம்
Balance, (scales,) s. trāsoo, தராசு	Baptism, s. nḡyānūsnānūm, ஞானஸ்நானம்
Bald, a. moottēyānāh, மொட்டையான	Bar, (metal,) s. tūdey, தடை
Baldness, s. moottēy, மொட்டை	Bar, (shoal,) s. deetee, திட்டு
Bald pate, s. moottēy tälley, மொட்டைத்தலை	Barb, (hook,) s. kūroo, கரு
Bale, (water,) v. yerēykiradoo, இறைக்கிறது	Barbarian, s. kodiyün, கொடுயன்
Baleful, a. kerdoodee, கெடுதி	Barbary, s. kodoomey, கொடுமை
Balk, v. tūvür pūnnookiradoo, தவறப்பண்ணுகிறது	Barber, s. ümbüttün, அம்பட்டன்
Ball, s. goondoo, குண்டு	Bare, (naked,) v. ooreendoo podookiradoo, உரிந்துடோடுகிறது
Ball practice, s. goondoo shoodookiradoo, குண்டுமக்கிறது	Barefaced, a. veydküm kert-täh, வெட்கங்கெட்ட
Ball cartridge, s. goondoo mūroondoo, குண்டுமருந்து	Barefoot, a. veyroongkāl, வெறுங்கால்
Ballast, s. adeebārūm, அடிபாரம்	Bareheaded, a. tūleymoodādāh, தலைமூடாத
Bamboo, s. moongeel, மூங்கில்	Barely, a. mätteerūm, மாத்திரம்
Band, (fillet,) s. küttoo, கட்டு	Bareness, s. ümmānūm, neeroovānūm, அம்மணம்-நிருவானம்
Band, (regimental,) s. vādeeā-kārūrkūl, வாத்தியகாரத்துக்கள்	Bargain, v. veelley peyshoo-kiradoo, விலைபேசுகிறது
Bandage, s. küttoo, kūsshoo, கட்டு-கச்சு	Bargain, s. oppündüm, ஒப்பந்தம்
Bandbox, s. toppeepoottee, தொப்பிப்பெட்டி	Bark, v. koleykiradoo, குலைக்கிறது
Bandy leg, s. doddeekāl, தொட்டுக்கால்	Bark, (of tree,) s. mūrrāpūttāy, மரப்பட்டை
Banian (tree,) s. alēmūrūm, ஆலமரம்	Barley, s. gānshee, காஞ்சி
Banish, v. toorūttookiradoo, குரத்துகிறது	Barrack, s. sheyvookür eeroopeedüm, சேவுகரிதுப்பிடம்
Bank, (river,) s. kūrrey, orūm, கரை-ஒரம்	Barrel, (cask,) peepā, பீப்பா
Bank, (earth,) v. aney küttoo-kiradoo, அணகட்டுகிறது	

- Barrel, (gun,) *s.* koorghūl, koo-lūl, குழல்
- Barren, (land,) *a.* pārgh, (neelūm,) பாற்றி(நிலம்)
- Barren, (woman,) *s.* mūlūdee, மலடி
- Barrenness, *s.* mūlūdoo, pārgh, மலடி-பாற்றி
- Barricade, *s.* vūrghee ādaipoo, வழியடைப்பு
- Barrier, *s.* vūrghee ādaipoo, வழியடைப்பு
- Barrister, *s.* neeyāyāvādee, தியாயவாதி
- Barrow, (wheel,) *s.* kāyvūndee, கைவண்டி
- Barter, *v.* māttookirādoo, மாற்றுகிறது
- Base, (bottom,) *s.* ūdee, அடி
- Base, (mean,) *a.* kūdai, yelā-pūm, கடை-இளப்பம்
- Basely, *a.* yeen̄imāy, ஈனமாய்
- Bashful, *a.* nānūm, நாணம்
- Basin, (wash,) *s.* kūroovookirā-peengān, beysūn, கழுவிரைங்கான்
- Bask, *v.* kāykirādoo, காய்கிறது
- Basket, *s.* koodēy, கூடை
- Bastard, *s.* kūllāpoolley, களனப்பிள்ளை
- Bat, *s.* vūvvāl, வல்வால்
- Bath, (tub,) *s.* shnānātottee, ஸ்தானத்தொட்டி
- Bathe, *v.* shnānūm pūnnookirādoo, ஸ்தானம்பண்ணுகிறது
- Batta, *s.* pūdee, படி
- Battalion, *s.* pūttālūm, பட்டாரம்
- Battle, *s.* yoottūm, யுத்தம்
- Bawd, *s.* vūdāvāh, வடவா
- Bawl, *v.* koopeedookirādoo, kūttookirādoo, கப்பிடுகிறது
- Bay, (color,) *a.* kūreenjshee-vūpoo, கருஞ்சிவப்பு
- Bayonet, *s.* shūneen, சனின்
- Bazaar, (market,) *s.* kūdey, shūndey, கடை-சந்தை
- Be, *v.* eerrookirādoo, இருக்கிறது
- Beach, *s.* kūdūl kūrey, கடற்கரை
- Bead, *s.* mūnee, மணி
- Beak, *s.* pūravey mookkoo, பறவைமுக்கு
- Beam, *s.* doolūm, தாலம்
- Bear, (carry,) *v.* yedookirādoo, kondoopokirādoo, எடுக்கிறது, கொண்டுபோகிறது
- Bear, (suffer,) *v.* porookirādoo, pūdookirādoo, பொறுக்கிறது-படுகிறது
- Bear, *s.* kūrūdee, கரடி
- Beard, *s.* dādee, தாடி
- Bearer, *s.* shemeykārūn, செமைகாரன்
- Bearers, (palki,) *s.* palūkey booeekūl, பல்லக்கைபோயிகள்
- Beast, *s.* meeroogūm, மிருகம்
- Beastly, *a.* meeroogūttūnūmānāh, மிருகத்தனமான
- Beat, *v.* ūdeekirādoo, அடுக்கிறது
- Beautiful, *a.* seerāppānāh, சிறப்பான
- Beauty, *s.* seerāppoo, ārāgoo, alāgoo, சிறப்பு-அழிகு
- Because, *a.* ānāpūdiyināley, akāyināley, ānūdeenaley, ஆனபடியினாலே-ஆனதினாலே
- Beckon, *v.* kāykāttookirādoo, கைகாட்டுகிறது
- Become, *v.* ākhookirādoo, ஆகுகிறது
- Bed, (bedding,) *s.* medday, pūdookāy, மெத்தை-படுக்கை

- Bedstead, *s.* kütteel, கட்டுல்
 Bee, *s.* teynpootchee, தென்புச் சி
 Beef, *s.* māttookürree, mattee-rāyshee, மாட்டுகறி-மாட்டு ரைச்சி
 Been, *p.* eeründoodoo, இருந்தது
 Beer, *s.* beershārāyūm, ஏர்சா ராயம்
 Beetle, *s.* vündoo, வண்டு
 Befal, *v.* shumpāveekiradoo, சம்பவிக்கிறது
 Befitting, *a.* tükkah, தக்க
 Before, *a.* moonney, minney, முன்னே
 Beforehand, *a.* moonnoorāh, moondāh, முன் ஒற-முந்த
 Befriend, *v.* oobākūreekiradoo, உபகரிக்கிறது
 Beg, *v.* peetshey kerlkiradoo, பச்சைக்கேட்கிறது
 Beget, *v.* shenneepeekkiradoo, peyrookiradoo, செனிப்பிகிறது
 Beggar, *s.* peecheykārūn, பச்சைக்காரன்
 Beggarly, (poor,) *a.* yelleemāyānāh, எனிமையான
 Begin, *v.* todunggookiradoo, toovākiradoo, தொடங்குகிறது
 Beginning, *s.* todākūm, toovākūm, தொட-க்கம்-துவக்கம்
 Begun, *p.* todungkeenādoo, தொடங்கினது
 Behalf, *s.* pūkkūm, nāyūm, பக்கம்-நயம்
 Behead, *v.* tölley veyttookiradoo, தலைவெட்டுகிறது
 Beheld, *p.* kündādoo, கண்டது
 Behind, *a.* peenney, peennāley, பிண்ணே-பிண்ணலே
- Behold, *v.* pārkirādoo, பார்க்க ரது
 Behold, *i.* eedo, pār, இதோ-பார்
 Being, (person,) *s.* āl, ஆள்
 Belabour, *v.* üdeekiradoo, அடுக்கிறது
 Believe, *v.* nūmbeekiradoo, நம்புகிறது
 Bell, *s.* mīnee, மணி
 Bellow, *v.* ålookiradoo, yerey-kiradoo, அழுகிறது, இலாக்கிறது
 Bellows, *s.* toorootee, துருத்தி
 Belly, *s.* vowroo, vayeroon, வயில்
 Bellyache, *s.* vowroo novoo, வயிறுநோவு
 Belong, *v.* oondāyeerookiradoo, உண்டாயிருக்கிறது
 Beloved, to be, *v.* peereeyūmā-kookiradoo, பரியமாகுகிறது
 Below, *a.* keeley, üdiyeeley, கீழே-அடியிலே
 Belt, *s.* kūchoo, dūvālee, கச்சு, டவாலி
 Bemoan, *v.* dookā pūdoorkiradoo, தக்கபடுகிறது
 Bench, *s.* beedūm, பீடம்
 Bend, *v.* vüleykiradoo, shāy-kiradoo, வளக்கிறது சாய்கிறது
 Beneath, *a.* keel, üdeeyeel, கீழ் அடியிலே
 Beneficent, *s.* kodēytūnmey, கொடைத்தன்மை
 Beneficial, *a.* püreyojhūnūmā-nāh, oobāyokūmānāh, பிரயோ சனமான- உபயோகமான
 Benefit, *v.* nūnmāy sheykiradoo, pūrāyoshūnā pudoot-tookiradoo, நன்மைசெய்கிறது, பிரயோசனப்படுத்துகிறது

- Benevolence, *s.* dāyāvoo, தயவு
Benevolently, *a.* dāyāvāy, தயவாப்
Benevolent, *a.* dāyāvānāh, தயவான
Bent, *p.* vūlāindāh, வளைந்த
Bequest, *s.* jhādāgūm, சாதகம்
Bereaved, (to be,) *v.* sākākoodookiradoo, சாக்கெடாடுகிறது
Berry, *s.* seeroopūhrūm, see-roopūlūm, சிறுபழும்
Beseech, *v.* vēndoodūl sheykiradoo, வேண்டுதல்செய்கிறது
Beside, *a.* pūkūteeley, arookeey, பக்கத்திலே-அருகே
Besides, *a.* ullāmūloom, mey-loom, tūvirāh, அல்லாமலும்-மேலும்-தவிர
Besmear, *v.* poosookirādoo, பூசுகிறது
Bespeak, *v.* deettūm pūnnookirādoo, திட்டம்பண்ணுகிறது
Best, mūkkhānūllāh, மகாநல்
Bestow, *v.* kodoxkirādoo, āroolee sheykiradoo, கொடுக்கிறது-அருளிசெய்கிறது
Bet, *v.* pūndāyūm podookirādoo, பந்தயம்போடுகிறது
Betel, *s.* vetteeley, வெற்றிலை
Betray, *v.* eerūndākhum pūnnookiradoo, இரண்டகம்பண்ணுகிறது
Betrayer, *s.* doorogee, தரோகி
Betrothment, *s.* kīleeyānāpo-rootūm, கவியாணப்பொருத்தம்
Betroth, *v.* neeyūmeekkiradoo, neymeeekkiradoo, தியமிக்கிறது
Better, *a.* nullāmāy, teyveyilley, தலமாப், தேவை
- Between, *p.* nūdoovey, oolley, நடுவே-உள்ளே
Bewail, *v.* poolūmbookiradoo, புலம்புகிறது
Beware, *v.* jhāgeerūdeeyāyirookiradoo, சாக்கிரதியாயிருக்கிறது
Bewilder, *v.* kūlūngkā punnoo-kiradoo, கலங்கபண்ணுகிறது
Bewitch, *v.* pūkhūttookiradoo, பகட்டுகிறது
Beyond, *a.* appāley, appūrrūm, அப்பாலே, அப்புறம்
Bias, *v.* shayikiradoo, சாய்கிறது
Bible, *s.* kiristāvūr poostākūm, கிறிஸ்தவர்புச்சத்தகம்
Bicker, *v.* shūndey pūnnookirādoo, சண்டைபண்ணுகிறது
Bid, *v.* ootirāvooshollookirādoo, உத்தரவுசொல்லுகிறது
Bid, *v.* (price,) veellēy kerlkirādoo, விலைகேழ்கிறது
Bidder, *s.* veelley kettāvūn, விலைகேட்டவன்
Big, *a.* pereeyāh, pūrootāh, பெரிய, பருத்த
Big, (with child,) *a.* poolleytā-chee, பிள்ளைத்தாச்சி
Bile, *s.* peettūm, பித்தம்
Bilious, *a.* peettūmānāh, பித்தமான
Bilk, *v.* moshūm pūnnookirādoo, மோசம்பண்ணுகிறது
Bill, *s.* kūnnookoo chittoo, கணக்குச்சீட்டு
Bind, *v.* kūttookirādoo, கட்டுக்கிறது
Binder, (book,) *s.* (poostakūm) kuttookirāvūn, கட்டுக்கிறவன்
Bird, *s.* kooroovee, pūrāvāy, குரவி, பறவை

Birth, *s.* peerāvēe, jhūnānūm,
பிறவி-சனனம்

Birthday, *s.* jhūnanā nāl, pee-
rūndā nāl, சனநாள், பிறந்
தநாள்

Biscuit, *s.* viscottoo, விள்கோயி
த்து

Bisect, *v.* eerūndāy vettokkirā-
doo, இரண்டாம் வெட்டுகிற
து

Bison, *s.* kāttyerāmey, காட்
உடருமை

Bit, (piece,) *s.* toondoo, அண்டு

Bit, (bridle,) *s.* kūdāvāluteen
eeroomboo toondoo, கடவாள்
த்தினயிரும்புத்துண்டு

Bitch, *s.* pettey nāi, பெட்டை
நாய்

Bite, *v.* kūdeekirādoo, kūvvoo-
kirādoo, கடுக்கிறது-கவ்வுகிறது

Bite, *s.* kūdee, kūvvoo, கடு-க
வு

Bitter, *a.* kūsūppānāh, கசப்
பான

Bitterness, *s.* kūsūppoo, கசப்பு

Black, *a.* kūroopoo, kūroopā-
nāh, கறுப்பு-கறுப்பான

Blacking, *s.* kūroopoomēy, கறு
ப்புமை

Blacksmith, *s.* kūroomān, kol-
lūn, கருமான், கொல்லன

Bladder, *s.* ootāmpeyley, ஊற்
ஞும்பெனே

Blade,(knife,) *s.* ūlākoo, அலு

Blade, (grass,) *s.* pāyeer, பயிர்

Blade-bone, *s.* kāypüttey, கைப்
பட்டை

Blameable, *a.* koottūm shāttā-
tūkkāh, குற்று சாட்டத்த
க்க

Blame, *v.* koottūm shollookira-
doo, kootūm shāttookirādoo,

குற்றம் சொல்லுகிறது- குற்ற
ம்சாட்டுகிறது

Blame, *s.* koottūm, tūvāroo, கு
ற்றம்-தவறு

Blameless, tūvūrillādāh, தவறி
ல்லாத

Blanch, *v.* vēllookirādoo, வெளு
க்கிறது

Bland, *a.* oobāsārūm, உபசாரம்

Blank, (paper,) *a.* yelloodādāh
kūdootāshee, எழுதாதகடு
தாகி

Blank cartridge, *s.* veyttā mūr-
oondoo, வெட்டமருந்து

Blanket, *s.* sheemēy kūmblee,
velley kūmblee, சீர்மைகம்ப
ளி-வெள்ளகம்பளி

Blaspheme, *v.* neendeettoopey-
shookirādoo, நிந்தித்துபேச
கிறது

Blast,(rocks,) *v.* mūrūndināley
kul wodaykirādoo, மருந்து
நாலேகல்லைடுக்கிறது

Blaze, *v.* yeeyreekirādoo, யெரி
கிறது

Blaze, *s.* koloondoo, korghoon-
doo, கொழுந்து

Bleach, *v.* velley pūnnookira-
doo, sūlavay punnockira-
doo, வெள்ளபண் ஞுகிறது-
சலவைபண் ஞுகிறது

Bleak, *a.* kooleerānāh, குளிரா
ன

Bleat, *v.* ūlookirādoo, ஆழுகிறது

Bleed, *v.* ruttūm vāngookira-
doo, இரத்தம் வாங்குகிறது

Blemish, *v.* kehdoorkirādoo, கெ
டுகிறது

Bless, *v.* āsheervādūm sheyki-
rādoo, ஆசீர்வாதஞ்செய்கிற
து

Blessed, *a.* āsheervādūmānāh,
ஆசீர்வாதமான

Blight, v. kehdoorkiradoo, கெடு ச்சிறது	Blunt, (knife,) a. money illādāh, (kuttee,) முனையில்லாதகத்தி
Blind, a. kūn tereeyādāh, கண் தெரியாத	Blush, v. sheevāhkirkādoo koo-shookiradoo, சிவக்கிறது, கூச்சிறது
Blind, (dog,) s. kūn tereeyādāh nāy, கண்தெரியாதநாய்	Bluster, v. pūkhādūm pūnnoo-kirkādoo, பகடம் பண்ணுகிறது
Blindfold, v. kūn moodookirkādoo, கண்மூடுகிறது	
Blindly, a. kūroodāy, குருடாய்	Boar, s. ānpūnnee, ஆண்பன்றி
Blindness, s. kūn tereeyāmey, கண்தெரியாமை	Boar, (wild,) s. kāttoo pūnnee, காட்டுபன்றி
Blister, s. kopoolūm, கொப்பு எம்	Board, s. pūlākey, பலகை
Blithe, a. kūleepānāh, களிப்பான்	Board, (council,) s. āloshūnney shūngūm, ஆலோசனைச்சங்கம்
Blockhead, s. moottāl, boottee-yeellādāvūn, மூட்டாள்-புத்தி யில்லாதவன்	Boast, v. vimboo peshookirkādoo, வீம்புபேசுகிறது
Blood, s. rūttūm, இரத்தம்	Boastingly, a. vimbāy, வீம்பாய்
Bloodsucker, s. ättay, அட்டை	Boat, s. pūdāvoo, donee, படவு, சொன்னி
Bloodvessel, s. ruttānūrūmboo, இரத்தநரம்பு	Boatman, s. pūdāvookārūm, doneekārūm, சொன்னிகாரன்
Bloody, (cruel,) s. rūttähpeeree-yūmānāh, kodeeyah, இரத்தப்பிரியமான-கொடிய	Body, s. oodūmboo, shūree-rūm, உடம்பு, சீரம்
Blossom, s. poo, müllür, ஒ-மலர்.	Bog, s. wolāy, sheyroo, ஒளை, செறு
Blot, v. (stain,) v. keeroorkiradoo, கீறகிறது	Boil, v. veyleekirādoo, ākirādoo, kodeekirādoo, kāshookirkādoo, கொதிக்கிறது, காய்ச்சுகிறது, வெவக்கிறது, ஆக்கிறது
Blotch, s. pūroo, பரு	Boiler, s. koppūrāy, கொப்ப கோ
Blow, (wind,) v. (kātt,) ädee-kiradoo, காந்தமட்கிறது	Boisterous, a. oorāpānāh, ஏற்பான
Blow, (a flower,) v. äroomboo-kiradoo, அரும்புகிறது	Boisterously, a. oorāpāy, ஏற்பாய்
Blow, (a horn,) v. oodookiradoo, ஊதுகிறது	Bold, a. dāyreeyūmānāh, too-neevānāh, தபிரியமான, துணி வான்
Blow, (out,) v. åveekiradoo, åveeshee podookiradoo, அவிக்கிறது, அவிச்சுப்போடுகிறது	Boldness, s. dāyreeyūm, தபியம்
Blue, a. neelūm, நீலம்	
Blunder, v. tūpeedūm shey-kiradoo, தப்பிதம்செப்பிறது	

- Bond, s. kūdūn shittoo, கடன் செட்டு
 Bondage, s. ūdeemaitūnūm, அடிமைத்தனம்
 Bone, s. yelloomboo, எலும்பு
 Bonnet, s. toppee, தொப்பி
 Bony, a. yelloombānāh, ஏலும் பான
 Booby, s. moottāl, soomādūn, மூட்டாள், சுமடன்
 Book, s. poostāgūm, pootā-
 gūm, புல்த்தகம், புத்தகம்
 Bookcase, s. poostāgum ளam-
 āree, புல்த்தகமவமாரி
 Boon, s. vūrrūm, வறம்
 Boor, s. nāttāvun, moodūn,
 நாட்டவன், மூடன்
 Boot, s. nedoonshāpāttoo, நெ
 டுகுசப்பாத்து
 Borax, s. vengārūm, வெங்கா
 ரம்
 Border, s. orūm, kūrrey, ஒரம்
 கரை
 Bore, v. tolley pūnnookirādoo,
 துளைபண் னுகிறது
 Borrow, v. kūdūn vāngkooki-
 rādoo, கடன்வாங்குகிறது
 Bosom, (man's,) s. nenjoo, நெ
 ஞ்சு
 Bosom, (woman's,) molāy, மூலை
 Both, a. eerūndoom, இரண்டும்
 Bother, v. tūleyūdee pūnnooki-
 rādoo, தலையடிபண் னுகிறது
 Bother, s. tūleyūdee, தலையடி
 Bottle, s. koopée, sheeshāh,
 boottee, குப்பீ, சீச, புத்தி
 Bottom, s. ūdee, keel, அடு, கீழ்
 Bough, s. killēy, koppoo, கிளை,
 கொப்பு
 Bound, v. tāndookirādoo, தாண்
 கெறது
 Boundary, (land,) s. yelley, pee-
 rāmānūm, யெல்லை, பிரமாணம்
- Boundless, a. yelley illādāh,
 யெல்லையில்லாத
 Bountiful, a. oodārāh goon-
 moolāh, உதாரகுண மூன்ன
 Bounty, s. oodārāh goonūm, உ-
 தாரகுணம்
 Bow, (the head,) v. tūlley
 shāykirādoo, தலைசாய்கிறது
 Bow, (knot,) s. tūdūm, தடம்
 Bowels, s. koodūl, குடல்
 Box, s. pootee, பெட்டு
 Boy, s. pāyyūn, shiroovūn, பய்
 யன், சிறுவன்
 Brace, (bandage,) kūttoo, கட்டு
 Brace, (a pair,) jhodoo, சோடு;
 Brackish, (water,) ooppoo tan-
 neer, savūrtanneer, உப்புத்
 ண்ணீர், சுவற்தண்ணீர்
 Bradawl, s. tāmūr, தமற்
 Brag, v. vimboo peyshookira-
 doo, வீம்புபேசுகிறது
 Braid, v. pinnookirādoo, பின்
 ஆகிறது
 Brain, s. mooley, மூளை
 Brainless, a. booteillādāh, புத்
 தியில்லாத
 Bramble, s. moollsheydee, மு
 முசெடு
 Bran, s. tauvūdoo, தவிடு
 Branch, (tree,) mūrrūtteen kul-
 ley, mūrrākoppoo, மரத்தின்
 கிளை-மரக்கொப்பு,
 Brandy, s. shārāyum, சாராயம்
 Brasier, s. kūnnān, கண்ணுன்
 Brass, s. peetūley, பித்தனை
 Bravado, s. vimboo, வீம்பு
 Brave, a. daireeyūmānāh, தை
 யிரியமான
 Bravely, adv. daireeyūmāy,
 veerūmay, தையிரியமாய், வீர
 மாய்
 Bravery, s. daireeyūm, veerūm,
 தையிரியம், வீரம்

- Bravo, *int.* shāvāsh, சவாச
 Brawl, *v.* shündey pünnooki-
 radoo, சண்டைபண்ணுகிற
 து
 Brawl, *s.* shündey, சண்டை
 Brawn, *s.* pünnee kürree, பன்
 றிக்ரி
 Brawny, *a.* bühlümānāh, பலமா
 ன
 Bray, (*ass.*) *v.* kūloodey küt-
 tookirādoo, கழுதைகத்துகிற
 து
 Brazen, (*insolent,*) *a.* toonee-
 kūrrūmoollāh, தனிகரமுள்ள
 Brazier, *s.* kūnnān, கன்னுன்
 Breach, (*in wall,*) *s.* torápānāh
 yeddūm, தூரப்பானயிடம்
 Breach, (*of trust,*) *s.* oonmey-
 tūvūroo, உண்மைத்தவறு
 Bread, *s.* rottee, ரொட்டி
 Breadth, *s.* págālum, அகலம்
 Break, *v.* wodeekirādoo, eedee-
 kirādoo, ஒடுக்கிறது, இடுக்க
 ிறது
 Breakfast, *s.* teymeyshey, kāla-
 mey shāpādoo, தெமேசை,
 காலமேசாப்பாடு
 Breast, (*man's,*) *s.* nenjoo, mār-
 boo, நெஞ்சு, மார்பு
 Breast, (*woman's,*) *s.* molāy, மூ
 ல
 Breast-bone, *s.* mārbyelūmboo,
 மார்பெலும்பு
 Breath, *s.* moochoo, āvēe, மூச்
 சு, ஆவி
 Breathe, *v.* moochoo vānghee-
 woodookirādoo, மூச்சுவாங்க
 விடுகிறது
 Breathless, *a.* moochooilādāh,
 மூச்சுயில்லாத
 Breed, *v.* shēneekirādoo, she-
 neepēekirādoo, செனிக்கிற
 து, செனிப்பிக்கிறது
- Breeze, *s.* kāttoo, காந்து
 Brevity, kooroomey, shooroo-
 kūm, குறுமை, சுருக்கம்
 Bribe, *s.* lúnshūm, kaykoolee,
 லஞ்சம், கைக்கூவி, பரிதானம்
 Bribed, (*to be,*) *v.* lúnshūm
 vāngookirādoo, லஞ்சம்வாங்
 குகிறது
 Brick, *s.* shengūl, செங்கல்
 Bricks, (*to make,*) *v.* shengūl
 ārookirādoo, செங்கலருக்கிற
 து
 Brickkiln, *s.* shengul shooley,
 shengul kālāvā, செங்கல்குளை
 Bricklayer, *s.* kollüttookārūn,
 கொல்லத்துக்காரன்
 Brickmaker, *s.* shengūl shey-
 kiravūn, செங்கல்செய்கிற
 வன்
 Brickmould, *s.* shengūl kūttū-
 ley, செங்கந்தகட்டை
 Bridal, *s.* kūleeyānām, கவியா
 னம்
 Bride, *s.* mānvālee, மணவாளி
 Bridge, *s.* pálum, பாலம்
 Bridle, *s.* lúgām, kūdeevālum,
 லகாம், கடிவாளம்
 Brief, *a.* shoorookūmānāh, சு
 ருக்கமான
 Brier, *s.* mooloo, மூளை
 Bright, *a.* toolukumānāh, தல
 க்கமான
 Brighten, *v.* peerákāsheekira-
 doo, toolükkipirādoo, பிரகாச
 க்கிறது, தலக்கிறது
 Brightness, *s.* toolākūm, தல
 க்கம்
 Brilliance, *s.* peerákāsūm, பிர
 காசம்
 Brilliant, *a.* peerákāsūmoollāh,
 பிரகாசமுள்ள
 Brim, *s.* orūm, kūrey, ஒரம்,
 கரை

Brimful, <i>a.</i> neerayāh, neerayn-dāh, நிறைய, நிறைந்த	Browse, <i>v.</i> meykiradoo, செய் கிறது
Brimstone, <i>s.</i> gündākūm, கந் தகம்	Bruise, <i>v.</i> nō pūdootookirādoo, செநாப்படுத்துகிறது
Brine, <i>s.</i> oopootānneer, உப்பு த்தண்ணீர்	Bruised, to be, <i>v.</i> kūsūngkirādoo, சுசுங்கிறது
Bring, <i>s.</i> kondoo vurookiradoo, yedootoo kondoo vurookiradoo, கொண்டுவருகிறது	Bruise, (pound,) <i>v.</i> eedeekirādoo, இடுக்கிறது
Brinjall, <i>s.</i> kūttirreekay, கத்தி ரிக்காய்	Bruise, <i>s.</i> no, norookoo, செநாரு.கிழு
Brink, <i>s.</i> orūm, kūrey, ஒரம், கரை	Brush, <i>v.</i> tōdēykirādoo, தூடை கிறது
Briskly, <i>adv.</i> shoorūkay, சுறுக் காய்	Brutal, <i>a.</i> kodoomāyānāh, கொ டுமையான
Bristle, <i>s.</i> pūnnee māyeer, உண்றிமயிர்	Brutally, <i>adv.</i> kodoomāyāh, கொடுமையாய்
Broad, <i>a.</i> ügūlūmānāh, அகல மான	Brute, (man,) <i>s.</i> kodeeyāvān, கொடியவன்
Broidery, <i>s.</i> ülūngkārātaiyal, அலங்காரத்தையல்	Bubble, <i>v.</i> (in boiling,) kodee-kirādoo, கொதிக்கிறது
Broil, <i>s.</i> shündey, சண்டை	Bucket, <i>s.</i> yettätshāl, யேற்றச்சால்
Broil, <i>v.</i> shoodookiradoo, kā-cheekiradoo, சுடுகிறது, காச் சிகிறது	Buckle, <i>s.</i> vellāvee, வெள்ளாவி
Broken, to be, <i>v.</i> wodaikirādoo, wodaynshoo pokiradoo, உடைகிறது	Buckle, <i>v.</i> mootookiradoo, முட்டுகிறது
Brood, (hen's,) <i>v.</i> āvaikārkirādoo, அவைகார்க்கிறது	Bud, <i>s.</i> āroomboo, அரும்பு
Brood, <i>s.</i> koonjeekoottūm, குஞ்சுக்கூட்டம்	Bud, <i>v.</i> āroombookirādoo, mō-leykirādoo, அரும்புகிறது, முளைக்கிறது
Broom, <i>s.</i> toodāpūm, தூடைப்பம்	Buffalo, <i>s.</i> yeroomeymādoo, ஏருமைமாடு
Brother, (elder,) <i>s.</i> ünnūn, அண்ணன்	Buffalo, (male,) <i>s.</i> ān yeroomey, ஆண்யெருமை
Brother, (younger,) <i>s.</i> tūmbee, shūkotūrūn, தம்பி, சுகோத ரன்	Buffet, <i>s.</i> koottoo, குட்டு
Brother-in-law, <i>s.</i> mūshūnān, மச்சனன்	Buffet, <i>v.</i> ādeekirādoo, koot-tookirādoo, அடுக்கிறது, குட்டுகிறது
Brow, <i>s.</i> nettee, நெற்றி	Buffoon, <i>s.</i> pūghūdeekārūn, உழுக்காரன்
Brown, <i>a.</i> purheepoo nerumānāh, பழிப்புதிரமான	Buffoonery, <i>s.</i> pūkhūdee, பகிடு
	Bug, <i>s.</i> moottey poochee, முடைப்புச்சி
	Build, <i>v.</i> kūttookirādoo, கட்டு கிறது

Builder, s. küttookiravun, கட்டுகிறவன்	Burden, v. shemmey shoomäki-rădoo, சிமைசுமக்கிறது
Building, s. küttădūm, கட்டும்	Burial, s. ädükküm, அடக்கம்
Bulge, v. nellinj eerookiradoo, நெனுஞ்சிருக்கிறது	Burial-place, s. shoodookădoo, சுடுகாடு
Bulk, s. tüdeepoo, mōttūm, தட்பு, மொத்தம்	Burn, s. shoodoo, shoodoon-dăgâyüm, சுடு, சூடுண்டகாடு
Bulky, a. tudeepāy, mōttūmāy, தடுப்பாய், மொத்தமாய்	Burn, v. shoodookiradoo, yeererekirădoo, veykiradoo, சுடுகிறது, யெரிகிறது, வேகிறது
Bull, s. yeyroodoo, யெருது	Burnish, v. toolüngkookiradoo, தலங்குகிறது
Bull-calf, s. sheyngkünroo, செங்கன்று	Burnt, to be, v. kürrookookirădoo, கருகுகிறது
Bullet, s. goondoo, குண்டு	Burrow, v. bondoo sheykiradoo, பொந்துசெய்கிறது
Bullock, s. mădoo, yeroodoo mădoo, மாடு, ஏருதுமாடு	Burst, v. veydeekirădoo, woodai-kiradoo, வெடுக்கிறது, உடைகிறது
Bulwark, āney, kottălăm, ürün, ஆனை, கொத்தனம், அரன்	Bury, v. poodāykiradoo, புதைக்கிறது
Bump, s. koottoo, eedee, குத்து, இடு	Burying, s. poodaypoo, ädüküm, புதைப்பு, அடக்கம்
Bump, v. ädeekiradoo, அடுக்கிறது	Bush, s. sheydee, bodär, செடி, பொதார்
Bunch, s. koottūm, kottoo, கூட்டும், கொத்து	Bushy, a. shéydeéyāy, bodärāy, செடியாய், பொதாராய்
Bundle, s. küttoo, shemmey, கட்டு, சிமை	Busily, adv. shoorooshcoorokay, சுருசுருக்காய்
Bung, s. peepā vay moodee, பீப்பாவாய்மூடு	Business, s. vēyley, வெலை
Bung-hole, s. pipāvāy, பீப்பாவாய்	Bust, s. mārboo, மார்பு
Bungalow, s. bungälā, பங்களா	Bustle, s. püräpüräpoo, பரபறப்பு
Bungle, v. shürävai veyley sheykirădoo, சரவைவேலைசெய்கிறது	Busy, (to be,) v. alooovüläy eerookiradoo, அலுவலாயிருக்கிறது
Buoy, s. meedăpoo, மிதப்பு	But, conj. üllämul, tuveerăh, änäl, அல்லாமல், தவிர
Buoyancy, s. noymey, midăkoompoll, நொய்மை, மிதக்கும்போல்	Butcher, s. küreekărün, küsäy-kărün, கரிச்காரன், கசாயக்காரன்
Buoyant, a. nöydänäh, midăkătukkah, நொய்தான், மிதக்கத்தக்க	
Burden, s. shemmey, bärüm, சைம, பாரம்	

Butler, *s.* moodčil veyleykārūn,
முதல்வேலைக்காரன்

Butter, *s.* vünney, வெண்ணென்
இல்லை

Butterfly, *s.* vündoo, வண்டு

Buttermilk, *s.* more, மொர்

Button, *s.* böttān, பொத்தான்

Buy, *v.* veelleekee vāngkirādoo, விலைகு
வாங்குகிறது

Buyer, *s.* veelleekārūn, விலைக்
காரன்

By, *prep.* āl, āley, eel, kondoo,
vúrgheeyay, ஆல், ஆலே,
கொண்டு, வழியாம்

By and Bye, vürāh vurāh, வர
வர

C

Cabbage, *s.* koveesoo, கோவீசு
Cable, *s.* vüddükkyroo, வடக்
கயறு

Cackle, *v.* (birds,) kok्कிரீ-
kiradoo, கொக்கிரிக்கிறது

Cage, *s.* koodoo, கூடு

Cage, *v.* kootteeley ädaykira-
doo, கூட்டுலேயடைக்கிறது

Cajole, *v.* näyündoo peyshoo-
kirādoo, நயந்து பேசுகிற
து

Cake, *s.* püläkārūm, பலகா
ரம்

Calamitous, *a.* eedāyoorānāh,
இடைப்புறன்

Calamity, *s.* eedāyooroo, übāy-
üm, இடைப்புற, அபாயம்

Calcine, *v.* yeeyreekiradoo, büs-
büm äkiradoo, யெரிகிறது, பர்
ப்பமாகிறது

Calculate, *v.* pureesodeekira-
doo, yennookiradoo, பரிசோ
திக்கிறது, எண்ணுகிறது

Calculation, *s.* pureesoduney,
பரிசோதனை

Calendar, *s.* pünshāngüm, பஞ்
சாங்கம்

Calf, (of cow,) *s.* künäkoottee,
püshävookunroo, பசுக்கன்
று, கண்ணுக்குட்டி

Calf, (of leg,) *s.* kündäkäl, கெ
ண்டக்கால்,

Call, *v.* koopeedookiradoo, கூப்
பிடுகிறது

Callous, *a.* küdeenümānāh, கடி
நமான

Calm, *a.* sändägumānāh, odoor-
kümānāh, சாந்தகமான

Calmly, *adv.* ödookümāy, sän-
dägumāy, ஒடுக்கமாய், சாந்த
கமாய்.

Calmness, *s.* ödooküm, sändä-
güm, ஒடுக்கம் சாந்தகம்

Calomel, *s.* rüsäpürpüm, ru-
säbüsپüm, இரசபத்தபம்

Calumniate, *v.* üvädooroo pey-
shookirādoo, அவதாறுபேசுகிறது

Calumny, *s.* uvädooroo, kōl, அ
வதாறு-கோள்

Calve, *v.* künroo pödookiradoo,
கன்றுபோடுகிறது

Came, *p. p.* vündädoo, வந்தது

Camel, *s.* wöttey, wöttakhüm,
ஒட்டை, ஒட்டகம்

Camp, *s.* goodärüm, கூடாம்

Camphor, *s.* kürpoorüm, கற்

கரம்

Canal, *s.* pereeyä väykäl, பெரி
யவாய்க்கால்

Cancel, *v.* ärgheekiradoo, அழிக்கிறது

Cancer, *s.* pilävây, பிளவை

Candid, *a.* mänüm teeründäh,
därälümānāh, மனந்திறந்த,
தாராளமான

Candidate, <i>s.</i> ooteeyokūm kēd-kirāvūn, உத்தியோகம்கேட் கிறவன்	Careful, <i>a.</i> būdirūmoollah, jā-kirūtāyānāh, பத்திரமுள்ள,
Candle, <i>s.</i> büttee, vuttee, வத்தி	Carefully, <i>adv.</i> būdirūmāy, பத்திரமாய்
Candle, (wax,) <i>s.</i> morhoogoo vuttee, மொழுகுவத்தி	Careless, <i>a.</i> būdirāmūttāh, பத்திரமற்ற
Candour, <i>s.</i> dārālūm, dāyālūm, தாராலம், தயாலம்	Caress, <i>v.</i> pūreevoo pūnnooki-rādoo, பரிவுபண் ஆகிறது
Cane, (sugar,) <i>s.</i> kūroomboo, கரும்பு	Carnal, <i>a.</i> shitteenbūmānāh, சிற்றின்பமான
Cane, (stick,) <i>s.</i> perūmboo, moongeel, kaikol, பெரம்பு, முங்கல், கைகோல்	Carouse, <i>v.</i> bodeyākhā koodeekirādoo, போதையாக்குடிக்கி ரது
Cannon, <i>s.</i> beerūnghee, பீரங்கி	Carpenter, <i>s.</i> tūchun, தச்சன்
Cannonball, <i>s.</i> beerūnghee goondoo, பீரங்கிக்குண்டு	Carpentry, <i>s.</i> tūchhā veylley, தச்சவேலை
Cannot, <i>v. n.</i> koodādoo, ākkā-doo, கூடாது, ஆகாது	Carpet, <i>s.</i> jūmkālūm, kūmbā-lūm, சமக்காலம், கம்பளம்
Canopy, <i>s.</i> pāndāl, koodāy, பந்தல், குடை	Carry, <i>v.</i> yedookiradoo, kon-doo pokiradoo, எடுக்கிறது, கொண்டுபோகிறது
Canvass, (sail,) <i>s.</i> kūpūl pāy, கப்பற்பாய்	Cart, <i>s.</i> vāndee, வண்டி
Cap, <i>s.</i> toppee, தாப்பி	Cartage, <i>s.</i> vāndeecooly, வண்டிக்காலி
Capable,(man,) <i>a.</i> gētteekārūn, கூடுமிக்காரன்	Carter, <i>s.</i> vāndeekārūn, வண்டிக்காரன்
Capacious, <i>a.</i> veestārūmānāh, pereesoo, விஷ்டதாரமான பெரிசு	Cart-load, <i>s.</i> vāndee bārūm, வண்டிபாரம்
Capon, <i>s.</i> veedey yedootta shā-vūl, kuppāttoo, விதையெடுத்தசேவல், கப்பாத்து	Cartridge, <i>s.</i> goondoo mūroon-doo, குண்டுமருந்து
Caprice, <i>s.</i> yennūm, nināyytā-pirākārūm, எண்ணம், நினைத்த பிரகாரம்	Cart-wheel, <i>s.</i> vāndee shūkkā-rūm, வண்டிச்சக்கரம்
Captive, <i>s.</i> sheeray, கிறை	Case, (lawsuit,) <i>s.</i> kāreeyūm, vūrghākoo, காரியம், வழக்கு
Capture, <i>v.</i> sheeraypoodeekirā-doo, கிறைபிடிக்கிறது	Case, (disease,) <i>s.</i> goonūm, viyadeeyeen kooroo, குணம், வியாதியின்கூறு
Carcase, peenūm, பிணம்	Cash, <i>s.</i> pūnūm, பணம்
Cardamom, <i>s.</i> yellūm, ஏலம்	Cask, <i>s.</i> peeppā, பீப்பா
Care for, <i>v.</i> vūsāpūdoottookirā-doo, வசப்படுத்துகிறது	Cast, (metal,) <i>v.</i> vārkirādoo, வார்க்கிறது
	Cast, (convict,) <i>v.</i> koottūm

- kündoo teerkiradoo, குற்றங் கண்டுசிர்க்கிறது
- Caste, s. jādee, khoolūm, சாதி குலம்
- Castigate, v. ūdeekiradoo, dñndūm punnookiradoo, அடுக்கிறது, தண்டம்பண்ணுகிறது
- Castle, s. kōrttey, கோட்டை
- Castor, (plant,) s. āmūnākoo, ஆமணக்கு
- Castor oil, s. āmūnāk yenney, ஆம்னாக்கெண்ணெய்
- Castrate, v. veedey vāngkoo-kiradoo, விதைவாங்குகிறது
- Cat, s. pooney, பூனை
- Catastrophe, s. eedāyooroo, veekeenūm, இடையூறு, விக்கிணம்
- Catch, v. poodeekirādoo, பிடிக்கிறது
- Caterpillar, s. pūsheypoohrāo, kumblee poochee, பச்சைப்புமு, கம்பளிப்பூச்சி
- Cause, s. mookhandēerūm, kārānūm, neeyāyūm, முகாந்தி ரம்-காரணம்-தயாயம்.
- Caustic, a. kārūmānāh, காரமான
- Caution, v. boottee shollooki-radoo, புத்திசொல்லுகிறது
- Cautious, a. bootteyānāh, bū-dirūmānāh, புத்தியான, பத்திரமான
- Cautiously, adv. būdeerūmāy, jakeerūtaiyāy, பத்திரமாய், சாக்கிரதையாய்
- Cavalry, s. koodeerey seepāy-kul, koodeerey sheyvookūr, குதிரைசேவுகர்
- Cave, s. kōōkāy; குகை
- Cavil, v. koorookēy peyshooki-radoo, குறுக்கேபேசுகிறது
- Cease, v. neenroo pokiradoo, தின்றுபோகிறது
- Ceaseless, a. teerādāh, தீரதீர்க்கிறது
- Cedar, s. ūgoolee, அகுவி
- Cede, v. ūoppoo kodookiradoo, ஒப்புக்கொடுக்கிறது
- Ceiling, s. asmānākeeree, அல்மானகிரி
- Celebrate, v. pādookiradoo, பாடுகிறது
- Celebration, s. kondāttūm, கொண்டாட்டம்
- Celebrity, s. keerttee, கீர்த்தி
- Celerity, s. sikeerūm, சீக்கிரம்
- Celestial, a. neytee, நேத்தி
- Celibacy, s. shūmooshārūtoo-kool pūdāmāy, சமுசாரத்துக்குடப்படாமை
- Cement, v. sheyrkiradoo, சேர்க்கிறது
- Cement, s. pūsāy, பசை
- Censorious, to be, v. koottūm-peedeekiradoo, குற்றமபிடிக்கிறது
- Censure, v. koottūm shollooki-radoo, குற்றஞ்சொல்லுகிறது
- Censure, s. koottum peedeetil, குற்றம்பிடித்தல்
- Centage, (per,) nooroo kūnākoo, நாற்றுக்கணக்கு
- Central, a. nūdoomāyumānāh, நடுமையமான
- Centre, s. nūdoomāyum, நு-doovey, நடுமையம், நடுவே
- Century, s. nooroo vūrooshūm, நாறுவருடம்
- Ceremony, s. shūdūngoo, சடங்கு
- Ceremonious, a. oobāsārūmānāh, உபசாரமான
- Certain, a. needsheeyumānāh, நிட்சியமான
- Certainly, a. meyāy, மெய்யாய்
- Certificate, s. ooreedeeppütterum, உறிதிபத்திரம்

Certify, *v.* neeshāpūdootookiradoo, நிசப்படுத்துகிறது

Cessation, *s.* voodootilley, விடுதலை

Cession, oppooveepoo, ஒப்புவிடபு

Chafe, *v.* kobāpūdootookiradoo, கோவப்படுத்துகிறது,

Chaff, *s.* pūdūr, oomee, பதர் உமி

Chafingdish, *s.* neyroopoochāttee, நெருட்புசட்டி

Chagrin, *s.* veedūnum, விதனம்

Chain, *s.* sengeelee, சங்கிலி

Chair, *s.* nārkālee, நார்க்காலி

Chairman, (of meeting,) *s.* subāykee pereyavūn, சபைக்கிடெரியவன்

Chalk, *s.* sheemey shoonāmboo, சீமைசன்னஞ்சுபு

Challenge, *s.* porookūlaytūl, போருக்கழைத்தல்

Chamber, *s.* oolārāy, உள்ளானா

Champ, *v.* kūdeekiradoo, கடுகிறது

Champaign, *s.* sūmūmānāh-boomee, சம்மானஞ்சுமி

Champion, *s.* veerūn, வீரன்

Chance, *s.* veedee, விதி

Chandelier, kādeyyullūkoo, காடைவெளக்கு

Change, *v.* mārookiradoo, மாறுகிறது

Change, (coin,) *s.* sillerey, சில வரை

Changeable,(wind,) *a.* pūlākāttoo, பலகாற்று

Changeable, *a.* mārcodūloollah, மாறுதலுள்ள

Channel, *s.* vāykkāl, வாய்ச்சால்

Chant, *v.* pādookiradoo, பாடுகிறது

Chaotic, *a.* kolāpūmānāh, கொழப்பமான

Chapel, *s.* koveel, கோவீல்

Chaplain, *s.* pādeeree, பாதிரி

Chapter, *s.* ādeekhārūm, அதிகாரம்

Char, *v.* kūreeyākiradoo, கரியாக்கிறது

Character, *s.* ādāyālūm, அடையாளம்

Characteristic, *a.* ādāyālūmānah, அடையாளமான

Characterize, *v.* kooreetttookāttookiradoo, குறித்துக்காட்டுகிறது.

Charcoal, *s.* ādoopookūrec, அடுபுக்கரி.

Charge, *v.* shoomūttookiradoo, சுமத்துகிறது.

Charger, *s.* pōrkoodeerey, போர்க்குதினா

Chariot, *s.* nālooshūkārūttoo-vūndee, நாலுச்சக்கரத்துவண்டி

Charitable, *a.* dūrmūmānāh, தரும்மான

Charity, *s.* oobākārūm, உபகாரம்.

Charm, *v.* āsāy oondākirādoo, ஆசையுண்டாக்கிறது

Charm, *s.* kāppoo, காப்பு

Charming, *a.* eenbumānāh, இன்பமான

Chart, *s.* pūdūm, பட்டம்

Charter, *s.* pūtteyūm, பட்டயம்

Chartered, *a.* pūtteyūmānāh, பட்டயமான

Chase, *v.* toorūttookiradoo, துரத்துகிறது

Chase, (the,) *s.* veyttey, வேட்டை

Chasm, s. veypoo, pūlapoo,	Chicken, s. kōhree koonsjoo,
வெடிப்பு.பிளப்பு	கோழிக்குஞ்சு
Chaste, a. shootūmānāh, சுத்தமான	Chicken-hearted, a. dāyālānen-joollāh, தயாளதெஞ்சன்
Chastise, v. tūndeekiradoo, தண்டக்கிறது	Chide, v. koorayshollookiradoo, குறைசொல்லுகிறது
Chastisement, s. tūndeepoo, தண்டப்பு	Chief, a. mookeeyūmānāh, முக்கியமான
Chastity, s. kūrpoo, கற்பு	Chief, s. adeekhāree, அதிகாரி
Chat, v. kūdāy peyshookiradoo, கதைபேசுகிறது	Chiefly, a. mookeeyūmākāh, முக்கியமாக
Chaw, v. meylookiradoo, மெல்லுகிறது	Child, s. poolley, புள்ளை
Cheap, a. nāyūm, நயம்	Child-birth, s. prūsāveydeeyney, பிரசவேதனை
Cheapen, v. nāyūm pūnnookiradoo, நயம்பண்ணுகிறது	Childhood, s. seeroopeerāyūm, சிறுபிராயம்
Cheat, v. vūnjākūm punnookiradoo, peetulāttum sheykiradoo, வஞ்சகம்பண்ணுகிறது	Childish, a. poolleyāypōl, பிள்ளையேபோல்
Cheat, s. vūnjākūn, peetullāt-tookāru, வஞ்சகன்	Childless, a. poolleyeellādāh, பிள்ளையில்லாத
Check, v. tūngkookiradoo, தங்குகிறது	Children, s. poolleykūl, பிள்ளைகள்
Check, kūnnūm, கணம்	Chill, s. kooleer, குளிர்
Cheer, v. deedum pūnnookiradoo, திடம்பண்ணுகிறது	Chimera, s. veengūvānūm, லீண்கவனம்
Cheerful, a. shūndoshūmānāh, சந்தோஷமான	Chimney, s. pokhāytoovārūm, புகைதுவாரம்
Cheerfully, a. mūkhāshūndo-shūmay, மகாசந்தோஷமாய்	Chin, s. mokuttēy, மோக்கட்டை
Cheerless, a. shūndoshūmūttadoo; சந்தோஷமற்றது	Chink, s. veydeepoo, வெடிப்பு
Cherish, v. vūlūrkookiradoo, வளர்க்கிறது	Chips, s. seerāytool, சிறுஷ்தாள்
Chess, s. sokkūttān, சொக்கட்டான்	Chip, v. vettookiradoo, வெட்டுகிறது
Chest, s. mārboo, மார்பு	Chirp, v. keesheedookiradoo, சீசிகிடுகிறது
Chest, (box,) s. poottee, பூட்டு	Chisel, s. oolee, உளி
Cheat, v. mellookiradoo, மெல்லுகிறது-சப்புகிறது	Chit, s. chittoo, sheettoo, சிட்டு
Chicanery, s. moshūm, ooroot-too, மோசம், உருட்டு	Chitchat, s. peyshoo, பேச்சு
	Choice, s. peereeyūm, பிரியம்
	Choice, a. aroomāyānāh, அருமையான
	Choke, v. poorāy yeeyrookiradoo, புரையேறுகிறது

- Choler, *s.* kobūm, கோபம்
 Cholera Morbus, *s.* vāndeeveydee, வாந்திப்பிராந்தி
 Choleric, *a.* koba goonūmool-lāh, கோபக்குணமூல்லா
 Choose, *v.* peereeyā pūdootookiradoo, பிரியப்படுத்துகிறது
 Chop, *v.* kottookiradoo, கொத்துகிறது
 Chosen, *a.* peereeyūmānāsh, பிரியமான
 Christ, *s.* keereestoo, கிறீஸ்து
 Christen, *v.* gnānūsnānūm pūnnookiradoo, ஞானல்நானம் பண்ணுகிறது
 Christian, *s.* keereestāvūn, கிறீஸ்தவன்,
 Christmas, *s.* keereestoo peerūndānāl, கிறீஸ்துபிறந்தநாள்
 Chronic, *a.* pūhrāyāh, பழய
 Chronicle, *s.* nālpūttā shūmāshārūm, நால்பட்ட சமாச்சாரம்
 Chum, *s.* kōottālee, கட்டாளி
 Church, *s.* koveel, கோவீல்
 Churl, *s.* kobee, கோவி
 Churn, *v.* tāyr kūdaikiradoo, தயிர்க்கைகிறது
 Chymist, (al.) *s.* rūsāvādee, இரசவாதி
 Chymistry, *s.* rūsāvādūm, இரசவாதம்
 Cigar, *s.* shōōrōōtōō, சுருட்டு
 Cinder, *s.* kurrēē, கரி
 Cinnamon, *s.* lāvūngkāpūttēy, இலவுங்கபட்டை
 Cipher, *v.* kūnūkoo pūrhūkki-radoo, கணக்குபழுகிறது
 Circle, *s.* shūkkūrūm, vūttūm, சக்கரம், வட்டம்
 Circuit, *s.* shoottoo, சுற்று
 Circular, *a.* shoottānāh, shūkkūrūmānāh, சுற்றுன, சக்கரமான
 Circulate, *v.* shoottookiradoo, சுற்றுகிறது
 Circulation, *s.* shoottoo, சுற்று
 Circumference, *s.* shootūlavoo, shūkkārūm, சுற்றளவு, சக்கரம்
 Circumlocution, *s.* shoottoopey-shoo, சுற்றுபேச்சு
 Circumscribe, *v.* kūttoo pūdootookiradoo, சுட்டுபடுத்துகிறது
 Circumspection, *s.* jakkirūtāy, சாக்கிறதை
 Circumstance, *s.* shūmāshārūm, சமாச்சாரம்
 Circumstantial, *a.* ādoottāh, அஉத்த
 Circumvent, *v.* kūbādūm shey-kiradoo, கபடம்செப்கிறது
 Circumvention, *s.* kūbādūm, கபடம்
 Cistern, koolūm, குளம்
 Citadel, *s.* kottey, ~~kottey~~, கோட்டை
 Citizen, *s.* pūttūnūttān, பட்டணத்தான்
 Citron, *s.* yelooomeeshāy, யெலு மிச்சை
 City, *s.* pūttūnūm, oor, பட்டாம் ஊர்
 Civil, *a.* mūreeyādayānāh, மரியாதையான
 Civil-court, *s.* mureeyāday-neenjhāysūbāy, மரியாதை, திருநாயகசைப்
 Civilian, *s.* mureeyādayoodāyāvūn, மரியாதையுடையவன், அதிகாரதுரை

Civility, s. oroongkhoo, ஒருங்கூ	todāykiradoo, todāytshoo podookiradoo, shooteesheykiradoo, தூ
Civilize, v. pāngoo pūdootookiradoo, பாங்குபடுத்துகிறது	Clean, v. நீண்டம் மற்றும் சொல்லுகிறது
Civil law, s. dūrmāneeāyum, தற்முடியாயம்	Cleanse, v. நீண்டம் மற்றும் சொல்லுகிறது, சுதாசெய்கிறது
Civilly, a. nūrkoonūmāy, நற்கு னமாய்	Clear, a. teyleevānāh, தெளிவான
Claim, v. tūndenroo shollooki-radoo, தனதெனதுசொல்லுகிறது	Clearly, a. teyleevāy, தெளிவாய
Claimant, s. tūndenroo shollooki-rāvūn, தனதெனதுசொல்லுகிறவன்	Clearness, teyleevoo, தெளிவு
Clamber, v. totteeyeroookiradoo, தொத்திருகிறது	Cleave, v. veydeekiradoo, வெட்டுக்கிறது
Clammy, a. peesoopeesoopāy, பிசுபிசுப்பாய்	Cleaver, s. kūree ārookirā kūt-tee, கறி அறுக்கிறகத்தி
Clamour, s. kookoorūl, கூடகுருவு	Cleft, p. veydeetādoo, வெட்டுத்தது
Clamp, s. pūttoo, பற்று	Clemency, s. kroobāy, கிருபை
Clandestine, a. rūgāsheeyā-mānāh, இரகசியமான	Clench, v. müdeekiradoo, மடிக்கிறது
Clap, v. tūttookiradoo, தட்டுக்கிறது,	Clergyman, s. gooroo, pādeeree, குரு, பாதிரி
Clapper, s. nākkoo, நாக்கு	Clerk, s. yeroottooveyleykārūn, எழுத்துவேலைக்காரன்
Clarify, v. teyleendoopokiradoo, தெளிந்துபோகிறது	Clever, a. getteeyānāh, கெட்டுயான்
Clash, v. modookiradoo, மோதுகிறது	Cliff, s. shengootānamūlley, செங்குத்தானமலை
Clasp, s. kokkee, கொக்கு	Climate, s. oorkoonūm, ஊர்க்குணம்
Clasp, v. peedeekiradoo, பிடிக்கிறது	Climb, v. totteeyeroookiradoo, peedeetoo yeroookiradoo, பிடித்துதற்கிறது
Class, v. peereekiradoo, பிரிக்கிறது	Cling, v. otteekollookiradoo, ஒட்டுக்கொள்ளுகிறது
Clatter, v. kūlākūlakkiradoo, கலகலக்கிறது	Clink, v. kūlukoo shūttūm-sheykiradoo, கலுக்குசத்தம் செய்கிறது
Clause, s. todūrvārttāy, தொடர்வாற்றதை	Clip, v. kūtteereekiradoo, கந்திரிக்கிறது
Claw, s. nūghūm, நகம்	Cloak, s. porvāyshūttey, போர்வைசுட்டுதை
Clay, s. kūleemūn, களிமன்	
Clean, a. shootūmānāh, சுத்தமானமாய்	

- Cloak, v. portookollookiradoo, போர்த்துக்கொன்றுகிறது
- Clock, s. mūnee, மணி
- Clock-maker, s. mūnee sheyki-rāvūn, மணிசெய்கிறவன்
- Clod, s. munküttee, மண்கட்டி
- Clog, v. tūdāypūdoottookiradoo, தடைபடுத்துகிறது
- Close, v. ādāykirādoo, moodoo-kiradoo, அடைக்கிறது-முடுகிறது
- Close, (a bargain,) v. oppūndūm pūnnookiradoo, ஒப்பந்தம்பண்ணுகிறது
- Close, (an account,) v. kūnūkoo-jodeekiradoo, கணக்குசோடிக்கிறது
- Close, a. kittāh, sūmeebūmay, கிட்டசமீபமாய்
- Cloth, s. toonee, துணிடுத்துகிறது
- Clothe, v. oodoopoo pōdookirādoo, oodootookiradoo, உடுப்புப்போடுகிறது
- Clothes, s. oodoopookūl, உடுப்புகள்
- Cloud, s. mūbboo, mookheel, mūnjoo, மப்பு, முகில், மஞ்சுக்கிறது
- Cloudless, a. mūbbeelādāh, மப்பில்லாத
- Cloudy, a. mūndārūmānāh, மந்தாரமான
- Clout, s. shānāytoonee, சானை அணி
- Clove, s. lūvūngūm, வவங்சம்
- Cloven, p. poolūndādoo, வினந்தது
- Clown, s. moodūn, mūbbūn, மூடன், மப்பன்
- Clownish, a. moodūnānāh, மூடனான
- Cloy, v. teyveettookiradoo, தெவிட்டுகிறது
- Club, s. tūndoo, tūdee, தண்டு, தடி
- Cluck, v. ādāykūttookūttookiradoo, அடைகத்துகத்துகிறது
- Clump, s. koottum, கூடம்
- Clumsy, a. kāypurākūmillādāh, கைபழக்கமில்லாத
- Cluster, s. kottoo, koottum, கொத்து-கூடம்
- Clutch, v. getteeyāy poodeeki-radoo, கெட்டியாய்பிழக்கிறது
- Coach, s. koshvūndee, கோச்சு வண்டி
- Coachman, s. koshottookirāvūn, கோச்சுவோட்டுகிறவன்
- Coadjutor, s. toonaykārūn, துணகாறன்
- Coagulate, v. oorainjeerookiradoo, உறைஞ்சிருக்கிறது
- Coalesce, v. kūlāykiradoo, கலைக்கிறது
- Coarse, a. pūroombūdeeyānāh, பரும்படியான
- Coast, s. kūdūlorūm, கடலோரம்
- Coat, s. shūttey, சட்டை
- Coax, v. nāyyūppoo pūnnookiradoo, நயப்புபண்ணுகிறது
- Cobbler, s. suckleyān, chuckleeyun, சக்கிவியன்
- Cobweb, s. shilūndeenool, கிலந்திதால்
- Cock, s. shavūl, சேவல்
- Cockerowing, p. koreekoopee-dootūl, கோழிகூப்பிடுதல்
- Cockfight, s. shāvūlshūnday, சேவல்சண்டை
- Cockscomb, s. shāvūlkondāy, சேவல்கொண்டை
- Cocoanut, s. teyngkāy, செஞ்சாய்

- Code, *s.* neeyāyāshūttām, நீயா ஃசட்டம்
- Coequal, *a.* shūreeshūmānāmā-
nāh, சரிசுமானமான
- Coerce, *v.* pūlāpūndūmshey-
kiradoo, பலபந்தம் செய்கிற
த
- Coeval, *a.* orookālūtteel nūdūn-
dāh, ஒருகாலத்தில்நடந்த
- Coffee, *s.* koppee, கோப்பீ
- Coffer, *s.* poottee, பெட்டி
- Coffin, *s.* shāvoopootttee, சாவு
பெட்டி
- Cogent, *a.* teerūmānāh, தீரமா
ன
- Cogitation, *s.* yoshūney, யோ
சினை
- Cognizance, *s.* neeyāyāh vee-
shāreepoo, நீயாயலிசாரிப்பு
- Cohabit, *v.* koodeevāihkiradoo,
கூடிவாழ்கிறது
- Coheir, *s.* sherndāhpūngkālee,
சேர்ந்தபங்காளி
- Coherence, *s.* shūmmündum,
சம்மந்தம்
- Cohere, *v.* koodookiradoo, கூடு
கிறது
- Coherent, *a.* koodeenāh, கூடுன
- Cohesive, *a.* peedepānāh, பிடு
ப்பான
- Coil, *s.* shoorooley, சுருளை
- Coin, *s.* silūrey, சில்லறை
- Coinage, *s.* kāshūdeepoo, காசு
அப்பு
- Coincide, *v.* poroondookiradoo,
பொருந்துகிறது
- Coincidence, *s.* poroottūm,
பொருந்தம்
- Coition, *s.* bokhūm, போகம்
- Cold, *a.* kooleer, kooleerānāh,
குளிர்-குளிரான
- Cold (and fever,) *s.* kooleer-
kāchūl, குளிர்காப்ச்சல்
- Coldly, *a.* kooleerākāh, குளிராக
- Coldness, *s.* kooleermēy, குளி
ர்மை
- Coldseason, *s.* kooleerkālūm,
kooleerndānāl, குளிர்காலம்,
குளிர்ந்தநாள்
- Colic, *s.* vāyittoovūlee, வயித்
றவவி
- Collar, *s.* kūloottoogoottey, கு
ழுத் துக்குட்டை
- Collate, *v.* ottoopārkiradoo, ஒ
த்துப்பார்க்கிறது
- Collateral, *a.* shūmündūmānāh,
சம்மந்தமான
- Colleague, *s.* goottalee, கூடு
டாளி
- Collect, *v.* sheyrkiradoo, சேர்
கிறது
- Collection, *s.* sheykārūm, சேக
ரம்
- Collectively, *a.* oroomekkāh,
ஒருமிக்க
- Collector, *s.* tūndūrkārūn, தூ
ண்டற்காரன்
- College, *s.* shātterāpūlleekoo-
dūm, சாத்திரபள்ளிக்கூடம்
- Collegian, *s.* shātterāpūlleek-
koodūttān, சாத்திரபள்ளிக்
கூடத்தான்
- Collision, *s.* tūttoo, தட்டு
- Colour, *s.* vūrnūm, neerūm,
வர்ணம், திறம்
- Colour, *v.* vūrnūm adeekiradoo,
neerūm kodookiradoo, திறம்
கொடுக்கிறது
- Colt, *s.* koodeereykoottee, கு
தொக்குடு
- Column, *s.* toon, தூண்
- Comb, *s.* seepoo, சீப்பு
- Comb, *v.* tūley seevookiradoo,
தலைவீகுகிறது
- Combat, *v.* moottookiradoo, மு
டுகிறது yoottūm (or) wee-

deyūm pūnnookiradoo, யுந்து ம்பண்ணுகிறது	Commendation, s. vākkoovōt-tāshey, வாக்குவொத்தாசை
Combat, s. yoottūm, weedeyum, shündey, யுத்தம், சண்டை	Comment, v. veereettoo shollookiradoo, விரித்துசொல்லுகிறது
Combination, s. sheyrmānūm, kutto, சேர்மானம், கட்டு	Commentary, s. veereevoo, விரிவு
Combine, v. sheyrkiradoo, சேர்க்கிறது	Commerce, s. veeyābārūm, வியாபாறம்
Combustible, a. vendoopokātūkhā, வெந்துபோகத்தக்க	Commercial, a. veeyābārūmool-lāh, வியாபாறமுள்ள
Combustion, s. yeypreevoo, எரிவு	Commiserate, v. pūreetūppēe-kiradoo, பரிதபிக்கிறது
Come, v. vūrookiradoo, வருகிறது	Commission, v. ādēekārūmko-dookiradoo, அதிகாரம்கொடுக்கிறது
Comeliness, s. urhāgoo, ulāgoo, அழகு	Commissioner, s. veeshārūney-kārūn, விசாரணைகாரன்
Comely, a. neytteeyānāh, சேந்தியான	Commit, v. oppooveekirādoo, ஒப்புவிக்கிறது
Comfort, v. dookūmteerūtoo-kiradoo, துக்கம்திருத்துகிறது	Commodious, a. tūgoodeeyā-nāh, தகுதியான
Comfortable, a. suveekeyū-mānāh, சுவக்கியமான	Commodity, s. porool, pūndūm, பொருள், பண்டம்
Comfortably, a. suveekeyū-mā-kāh, சுவக்கியமாக	Common, a. shādarānūmānāh, சாதாரணமான
Comical, a. komālūmānāh, கோமாளமான	Common, s. podooneelūm, பொதுதிலம்
Comically, a. komālūmay, கோமாளமாப்ப	Commonly, a. vūrūkūmāy, ஏழுக்கமாப்ப
Coming, a. vūrookira, வருகிறது	Common place, a. pūrūmbū-deeyānāh, பரும்படியான
Command, v. ootoorāvoo kodoo-kiradoo, உத்திரவுக்கொடுக்கிறது	Commotion, s. kūlākūm, கலகம்
Commander, s. adeekāree, அதிகாரி, சேவுபதி	Communicate, v. shollookiradoo, areeveekiradoo, சொல்லுகிறது, அறிவிக்கிறது
Commemorate, v. āshūreekiradoo, ஆசரிக்கிறது	Communication, s. shūmāshā-rūm, சமாசாரம்
Commence, v. todūngkookiradoo, toovakiradoo, தொடங்குகிறது, தொவக்கிறது	Commute, v. māttookirādoo, மாற்றுகிறது
Commencement, s. ārūmbūm, ஆரம்பம்	Community, s. podoovoo, பொதுவு
Commend, v. metchookirādoo, மெச்சுகிறது	

Compact, <i>a.</i> ooreedēēyānāh, உந்தியான்	Complacent, <i>a.</i> shādooovānāh, சாதுவான்
Compact, <i>s.</i> oodūnpūdeekāy, உடன்படிக்கை	Complain, <i>v.</i> prādoo pūnnookirādoo, பிராதுபண்ணுகிறது
Companion, <i>s.</i> seeneykeetūn, கிணேசதன்	Complainant, <i>s.</i> prādookārūn, பிராதுக்காரன்
Company, <i>s.</i> koottūm, கூட்டும்	Complaint, <i>s.</i> prādoo, பிராது
Comparatively, <i>a.</i> sureemureeyādey, sureesūmānūm, சரிமரியாதை, சரிசமானம்	Complaisant, <i>a.</i> dādsheeneeyūmānāh, தாட்சினியமான்
Compare, <i>v.</i> oppākookirādoo, ottoopārkirkirādoo, ஒப்பாகுகிறது, ஒத்துப்பார்க்கிறது	Complete, <i>v.</i> teerkiradoo, moodéekiradoo, தீர்க்கிறது, முடிக்கிறது
Comparison, <i>s.</i> ottoopārkāy, ஒத்துப்பார்க்கை	Completion, <i>s.</i> teerppoo, தீர்ப்பு
Compasses, <i>s.</i> shoottūlavoo, சுற்றாவு	Complexion, <i>s.</i> shāyūl, சாயலி
Compassion, <i>s.</i> yerūkkūm, இரக்கம்	Complex, <i>a.</i> kūlāppānāh, கலப்பான்
Compassionate, <i>v.</i> yerūkkūmākirādoo, இரக்கமாகிறது	Compliance, <i>s.</i> yennakum, இனக்கம்
Compatible, <i>a.</i> tūgoomānāh, துமான	Complicated, <i>a.</i> pinnūlānāh, பின்னலான
Compel, <i>v.</i> kūttāyum pūnnookirādoo, கட்டாயம்பண்ணுகிறது	Compliment, <i>s.</i> oobāsārūm, உபசாரம்
Compendious, <i>a.</i> shoorookūmānāh, சுருக்கமான	Compliment, <i>v.</i> oobāsārūm shollookirādoo, உபசாரம்சொல்லுகிறது
Compendium, <i>s.</i> adākūm, அடக்கம்	Complimentary, <i>a.</i> oobāsārūm-oollāh, உபசாரமுள்ள
Compensate, <i>v.</i> ootūrvādūmpūnnookirādoo, உத்தரவாதம்பண்ணுகிறது	Comply, <i>v.</i> yeenūngkookirādoo, இனங்குகிறது
Compensation, <i>s.</i> ootūrvādūm, உத்தரவாதம்	Compose, <i>v.</i> pooneykirādoo, புணக்கிறது
Competitor, <i>s.</i> yedeerce, எதிர்	Composition, <i>s.</i> teerūttoo, திரட்டு
Compile, <i>v.</i> sheyrkirādoo, சேர்க்கிறது, திரட்டுகிறது	Composure, <i>s.</i> sāndūm, சாந்தம்
Complacency, <i>s.</i> shūndoshūm, சந்தோஷம்	Compound, <i>v.</i> koottookirādoo, கூட்டுகிறது
Compiler, <i>s.</i> sheyrkirāvūn, சேர்க்கிறவுன்	Compound, <i>a.</i> goottānāh, கூட்டான்
	Comprehend, <i>v.</i> āreekirādoo, kundoopoodeekirādoo, அறிகிறது, கண்டுபிடிக்கிறது

- Comprehension, *s.* areevoo, அறிவு
- Compress, *v.* üdäkkookiradoo, அடக்குகிறது
- Comprise, *v.* adüngkookiradoo, அடங்குகிறது
- Compromise, *v.* neyră pudooto-kiradoo, நூர்ப்புடுத்துகிறது
- Compulsion, *s.* küttyäm, கட்டாயம்
- Compunction, *s.* veeshärüm, விராமம்
- Compute, *v.* yennookiradoo, püreeshodeekiradoo, எண்ணுகிறது, பரிசோதிக்கிறது
- Comrade, *s.* koottalee, கூட்டாளி
- Concave, *a.* kuveepänăh, கவிப்பான்
- Conceal, *v.* müräykiradoo, oleekiradoo, மறைக்கிறது-ஒளிக்கிறது
- Concede, *v.* shümmüdeekiradoo, சம்மதிக்கிறது
- Conceit, *s.* neeneyvoo, akhunday, நினைவு
- Conceited, *a.* äkhündayooollăh, அகந்தையுள்ள
- Conceive, *v.* poolleyoondäkiradoo, பின்னையுண்டாகிறது
- Concentre, *v.* orüdütteley sheyrikiradoo, ஒரிடத்திலேசேர்க்கிறது
- Conception, *s.* neeneypoo, shen-neypoo, நினைப்பு-சனிப்பு
- Concerning, *p.* kooreettoo, கிறத்து
- Concern, *s.* kareeyüm, காரியம்
- Concert, *v.* älöshuney punnoo-kiradoo, ஆலோசனைபண்ணுகிறது
- Concession, *s.* shümmädum, முமதம்
- Conch, *s.* shünggoo, சங்க
- Conciliate, *v.* shümmüdeekiradoo, சம்மதிக்கிறது
- Concise, *a.* shollpümänăh, வெறுல்ப்பமான
- Conclude, *v.* moodeekiradoo, முடிக்கிறது
- Conclusion, *s.* küdäyshee, கண்ட கி
- Conclusive, *a.* moodeepänăh, முடிட்பான்
- Concourse, *s.* koottüm, கூட்டும்
- Concubine, *s.* väypättee, கைப்பாட்டி
- Concupiscence, *s.* mokhaveekärüm, மோகவிகாரம்
- Concur, *v.* ottookollookiradoo, ஒந்துக்கொள்ளுகிறது
- Concurrence, *s.* shundeeppoo, சந்திப்பு
- Concussion, *s.* koolookoo, குலக்கு
- Condemn, *v.* koottüm känookiradoo, குற்றம்காணுகிறது
- Condemnation, *s.* sheedshäykeeteerpoo, கிடைக்குத்தான் ப்பு
- Condense, *v.* oodookookiradoo, ஒடுக்குகிறது
- Condescend, *v.* däyvoo sheykiradoo, தயவுசெய்கிறது
- Condescension, *s.* däyvoo, தயவு
- Condign, *a.* tügoodeeyänah, தகுதியான
- Condiment, *s.* oorookäy, உருவாய்
- Condition, *s.* mookändürüm, முகந்தரம்
- Condole, *v.* püreetüppeekiradoo, பரிதபிக்கிறது
- Conduce, *v.* käreeyä püdoorkiradoo, காரியப்படுகிறது

- Conducive, *a.* kareeyūmānāh, காரியமான
Conduct, *s.* nūdūttāy, தட்டதை
Conduct, *v.* nūdapeeveekiradoo, நடப்பிவிக்கிறது
Conduit, *s.* vāykāl, வாய்க் காலி
Cone, *s.* kooveendā mādeeree, குவிந்தமாதிரி
Confabulate, *v.* peysheekollookiradoo, பேசுக்கொள்ளுகிறது
Confection, *s.* teeteepoo, தீட்டுப்பு
Confederacy, *s.* kūttoopādoo, கட்டுப்பாடு
Confederate, *a.* oodūnpūdee-kāyyānāh, உடன்படிக்கையான
Confer, *v.* yosheekiradoo, யோசிக்கிறது
Conference, *s.* āloshūnēykootūm, ஆலோசனைக்டைம்
Confess, *v.* sūmmūdeekiradoo, சம்மதிக்கிறது
Confessedly, *a.* sūmmūdeeyāk, சம்மதியாக
Confession, *s.* tereeveepoo, தெரிவிப்பு
Confide, *v.* nūmbeekay vaykkiradoo, நம்பிக்கைவைக்கிறது
Confidence, *s.* ooroodee, nūmbeekāy, உறுதி, நம்பிக்கை
Confident, *a.* ooroodeeyoollāh, உறுதியுள்ள
Confidential, *a.* rūgoosheeūmānāh, இரகசியமான
Confine, *v.* kāvūleel vaikkiradoo, காவலில்கைவைக்கிறது
Confines, *s.* yelley, எல்லை
Confinement, *s.* pūndeeppoo, ந்திப்பு
Confirm, *v.* deettā pūdoottookiradoo, தீட்டப்படுத்துகிறது
Confiscate, *v.* āsteeyin abūrādūm podookiradoo, ஆஸ்தியான் அபராதம்போடுகிறது
Conflagration, *s.* peyreeyā neyroopoo, பெருநெருப்பு
Conflict, *s.* weedeyūm, யூட்டும், யுத்தம்
Confluence, *s.* tanneer pāyshūl, தண்ணீர்பாய்ச்சல்
Conflux, *s.* jūnukkootūm, சனக்கூட்டம்
Conform, *v.* isāykiradoo, இசைகிறது
Conformably, *a.* isāyvāy, இசைவாய்
Conformity, *s.* isayvoo, இசைவு
Confound, *v.* kūlkookkiradoo, கலக்குகிறது
Confront, *v.* yedeeryeddeerāy-neerkiradoo, ஏதிரோதிராய்திற்கிறது
Confuse, *v.* kooluppookkiradoo, கூழப்புகிறது
Confusion, *s.* kooluppum, கூழப்பம்
Confute, *v.* aareekiradoo, அழிக்கிறது
Congeal, *v.* kūdeenūm ākkiradoo, kūtteeākookkiradoo, கடுங்மாக்கிறது, கடுங்மாக்கிறது
Congenial, *a.* ottoodūlānāh, ஒத்துதலான்
Conglutinate, *v.* pūsay eedookiradoo, பசையிடுகிறது
Congratulate, *v.* vārīttookiradoo, வாழ்த்துகிறது
Congregation, *s.* sūbāy, pūnjshāyūm, சபை, பஞ்சாயம்
Conic, *a.* tūrūndāh, தற்கூடு
Conical, *a.* kooveentūlānāh, குவிச்தலான்

- Conjecture, *s.* needānūm, தீர்மானம்
- Conjointly, *a.* koottūmāy, oroomeekhā, கூட்டமாய், ஒருமிக்க
- Conjunction, *s.* yenākūm, இணக்கம்
- Conjunctive, *s.* eesayvoo, இசைவு
- Conjure, *v.* (play,) mānderūmpunnookiradoo, ooshādūnūm punnookiradoo, மந்திரம்பண்ணுகிறது, உச்சாடனம் பண்ணுகிறது
- Conjure, *v.* ānāyyeedookiradoo, ஆணயிடுகிறது
- Conjurer, *s.* mānderākārūn, மாந்திரக்காரன்
- Connect, *v.* sheyrkiradōo, செர்க்கிறது
- Connexion, *s.* sheyrvoo, eesāyvoo, செர்வு, இசைவு
- Connive, *v.* kündoo jādāyāy voodookiradoo, கண்டுசாட்டயாய் விடுகிறது
- Connubial, *a.* kūleeyānā nelleyānāh, கவியாணதிலையான
- Conquer, *v.* veytteekollookirkiradoo, வெற்றிக்கொள்ளுகிறது
- Conqueror, *s.* veytteeyoodāyavún, வெற்றியுடையவன்
- Conquest, *s.* veyttee, வெற்றி
- Consanguinity, *s.* rūttākullāpoo, இரத்தக்கலப்பு
- Conscience, *s.* mūnāshādshee, mūnāneeyayum, மனச்சாட்சி, மனதியாயம்
- Conscientious, *a.* mūnāneedeeyānāh, மனதீதியான
- Conscious, *a.* mūnūmāreendāh, மனமறிந்த
- Consecrate, *v.* āsūreekiradoo, ஆஸீர்க்கிறது
- Consent, *v.* ottookollookirkiradoo, ஒத்துக்கொள்ளுகிறது
- Consequence, *s.* neemiteeyūm, kāriūm, திமித்தியம், காரியம்
- Consequential, *a.* gūnūmoollāh, கனமுள்ள
- Consequently, *a.* neemitteeyūm, திமித்தியம்
- Conserve, *s.* oorookay, vūttūl, ஊறுகாய், வற்றல்
- Consider, *v.* neeneykiradoo, yosheekiradoo, நினைக்கிறது
- Considerable, *a.* ādeegūmānāh, அதிகமான
- Considerate, *a.* booteeyoollāh, புத்தியுள்ள
- Consideration, *s.* yoshūney, யோசின
- Consign, *v.* oppooveekkiradoo, ஒப்புவிக்கிறது
- Consist, *v.* adūngkookiradoo, அடங்குகிறது
- Consistent, *a.* neeleypūrūmānāh, திலைப்பறமான
- Consolation, *s.* mūnāshūndoshūm, மனசந்தோஷம்
- Console, *v.* dookkūm teertākirkiradoo, sulleepāttookiradoo, தக்கம்திரத்தக்கினது, சலிப்பாற்றுகிறது
- Consolidate, *v.* oorāyāh sheykiradoo, உறையுச்செய்கிறது
- Consort, *s.* koottālee, கூட்டாளி
- Conspicuous, *a.* veyleevānāh, வெளிவான
- Conspiracy, *s.* kerttāhyāloshūney, கெட்டயாலோசின
- Conspire, *v.* ottookollookirkiradoo, ஒத்துக்கொள்ளுகிறது
- Conspirator, *s.* rāshādoorogee, இராசதாராஜி
- Constable, *s.* kāvulkārūn, காவுக்காரன்

- Constancy, s.** neeshūm, neesūm, நீசும்
Constant, a. neeshūmānāh, நீசுமான்
Constantly, a. neeteeyūmāy, நித்தியமாய்
Consternation, s. kūlākum, கல்கம்
Constipation, s. mūlābündūm, மலப்பந்தம்
Constitute, v. oondākookiradoo, உண்டாக்குகிறது
Constitution, s. yerpādoo, ஏற்பாடு
Constrain, v. kūttāyūm pūnnookiradoo, கட்டாயம்பண் அகிறது
Constraint, s. kūttāyūm, கட்டாயம்
Constrict, v. kutteepee deekiradoo, கட்டுப்பிடிக்கிறது
Construet, v. oondoopunnoo-kiradoo, உண்டெண்ணுகிறது
Consult, v. alōsheekiradoo, அலோசிகிறது
Consultation, s. aloshūney, அலோசினை
Consulter, s. alosheney pūnnookiravūn, அலோசினைபண் அகிறவன்
Consumable, a. sheylāveedā koo-deeyāh, செலவிடக்கூடிய
Consume, v. sheylavoo punnee-pokiradoo, areendoopokiradoo, செலவுபண் னிடோகிறது. அழிந்துப்போகுறது
Consumer, s. sheylāveedookiravūn, செலவுடுக்கறவன்
Consuming, a. ärheekira, அழிக்கிற
Consummation, s. änookoolum, அதுவுலம்
- Contact, (to come in,) v.** moot-tookiradoo, மூடுகிறது
Contagion, s. ottoo, ஒட்டு
Contagious, a. ottätükkāh, ஒட்டத்தக்க
Contain, v. kollookkiradoo, கொள்ளுகிறது
Containable, a. kollätükkāh, கொள்ளுத்தக்க
Contaminate, v. ärhookākookiradoo, அருக்காக்குகிறது,
Contamination, s. teettoo, தீட்டு
Contemn. v. purheeshollookiradoo, பழிசொல்லுகிறது
Contémner, s. puheekiravūn, பழிக்கிறவன்
Contemplate, v. neeneykiradoo, நீனைக்கிறது
Contemplation, s. deeyānum, தியானம்
Contemplative, a. deeyānumolla, தியானமுள்ள
Contemplatively, a. deeyānumay, தியானமாய்
Contemplator, s. deeyānākārun, தியானக்காரன்
Contemporaneous, a. oreykālū-mānāh, ஒரோகாலமான
Contemporary, s. türkālāshee-vee, தந்தாலசீவி
Contempt, s. püleepoo, பழிப்பு
Contemptible, a. konshūmūnā-doolāh, கொஞ்சமனதுள்ள
Contemptibly, a. ärpūmay, அப்பமாய்
Contemptuous, a. nindineyool-kīh, நித்தினையுள்ள
Contemptuously, a. nindineyāy pureekashumay, நித்தினையாய், பழிசாசமாய்
Contend, v. shündey sheykiradoo, சண்டைசெய்கிறது
Content, s. teeroottē, திருத்தி

Content, <i>a.</i> pooreepānāh, tee-rooteeyoollāh, பூரிப்பான், தி- ருத்தியுள்ள	Continual, <i>a.</i> eedāyveedādāh, neetteeyāh, இடைவிடாத, நித்திய
Content, <i>v.</i> āsāy pūdootookiradoo, ஆசைபடுத்துக்கிறது	Continually, <i>a.</i> neetteeyūmāy, நித்தியமாய்
Contented, (to be,) <i>a.</i> mūnāvashayay irrookiradoo, asay-pudookiradoo. மனவாசையா யிருக்கிறது, ஆசைபடுகிறது	Continuance, <i>s.</i> neetteeyūm, நித்தியம்
Contention, <i>s.</i> shündey, pūnāk-koo, சண்டை, பின்க்கு	Continue, <i>v.</i> nelley neeroottookirādoo, nelley pūdookiradoo, திலைநிருத்துக்கிறது, நிலைப் படுக்கிறது
Contentious, <i>a.</i> shündeyoollāh, சண்டையுள்ள	Contort, <i>v.</i> teeroookookiradoo, திருக்கிறது
Contentiously, <i>a.</i> shündeyāy, adeepūdeeyay, சண்டையா ய். அடிபுதியாய்	Contortion, <i>s.</i> teereepoo, திரிப்பு
Contentiousness, <i>s.</i> moorūttottūnum, முரட்டுத்தனம்	Contour, <i>s.</i> kooreepoo, ஏறிப்பு
Contentment, <i>s.</i> teerootee, pooreepoo, திருத்தி, பூரிப்பு	Contra, <i>a.</i> yedeer, māroo, எதிர், மாறு
Contents, <i>s.</i> dākūm, porheepoo, அடக்கம், பொழிப்பு	Contraband, <i>a.</i> kūllāshettānāh, கள்ளசெட்டான்
Contest, <i>s.</i> shündey, pōr, சண்டை, போர்	Contract, <i>s.</i> goottākāy, குத்தகை
Contest, <i>v.</i> shündey poodeekiradoo, சண்டைபடித்துக்கிறது	Contract, <i>v.</i> koraynjee pokiradoo, குறைஞ்சுபோகிறது
Contestable, <i>a.</i> shündeyoollāh, சண்டையுள்ள	Contract, (bargain,) <i>v.</i> goottākāypūnnookiradoo, குத்தகை பண்ணுகிறது
Context, <i>s.</i> todūrndāvākoo, தொடர்ந்தவாக்கு	Contracted, <i>a.</i> wodoongkeenāh, ஒடுங்கின
Contiguity, <i>s.</i> sūmeebūm, andāy, சமீபம், அண்டை	Contraction, <i>s.</i> wodookūm, ஒடுக்கம்
Contiguous, <i>a.</i> sūmeebūmānāh, சமீபமான	Contractor, <i>s.</i> goottākāykārūn, குத்தகைக்காரன்
Contiguously, <i>a.</i> adookāh, அடுக்க	Contradict, <i>v.</i> yedeertoo pey-shookiradoo, எதிர்த்துப்பேசுகிறது
Continence, <i>s.</i> neerey, திறை	Contradiction, <i>s.</i> yedeerpey-shoo, எதிர்ப்பேச்சு
Continent, <i>a.</i> kúrpollāh, கற்பு ன்ன	Contradictorily, <i>a.</i> yedeerpey-shāy, எதிர்ப்பேச்சாய்
Contingency, <i>s.</i> sūmooseeyūm. sundeykhūm, சமுசியம், சந்தேகம்	Contradictory, <i>a.</i> yedeerpey-shoollāh, எதிர்ப்பேச்சுள்ள
Contingent, <i>a.</i> tūlsheyūlānāh, நத்துசெயலான்	Contradistinguishing, <i>v.</i> yedeer-vāykiradoo, எதிர்வைக்கிறது

- Contrariety, s. māroopādoo, மாறபாடு
- Contrarily, a. veerodumāy, வோதமாய்
- Contrary, a. māroopādānāh, yedeerānāh, மாறபாடான், எதிரான்
- Contrast, s. virodūlūmkārūm, விரோதலங்காறம்
- Contrast, v. tūdookiradoo, yedeerāvāykiradoo, தடுக்கிறது, எதிர்வைக்கிறது
- Contravene, v. tūdookirādoo, தடுக்கிறது
- Contribute, v. oodāvookirādoo, உதவுகிறது
- Contribution, s. oobākārūm, oodāvee, உபசாரம், உதவி
- Contributor, s. oodāveekārun, உதவிக்காறன்
- Contrite, a. pūchādābūmoollāh, பச்சாத்தாபமுள்ள
- Contritely, a. mūnūstābūmay, மனல்த்தாபமாய்
- Contrition, s. mūnūstābūm, pūchātābūm, மனல்த்தாபம், பச்சாத்தாபம்
- Contrivance, s. oobāyūm, உபாயம்
- Contrive, v. oobāyāpūdootōokiradoo, உபாயப்படுத்துகிறது
- Contriver, s. oobāyākārūn, உபாயக்காறன்
- Control, s. ālookāy, ஆலுகை
- Control, v. ālookiradoo, ஆலுகிறது
- Controller, s. ālookirāvūn, ஆலுகிறவன்
- Controversy, s. veeyājeeūm, வாச்சியம்
- Controvert, v. yedeer peyshookiradoo, எதிர்டேக்கிறது
- Contumacious, a. morūttōo goo-nūmānāh, முரட்டுகுணமான்
- Contumaciously, a. morūttogoonañmāy, முரட்டுகுணமாய்
- Contumacy, s. morūndoo, முரண்டு
- Contumely, s. nindaypeychoo, நிந்ததபேச்சு
- Contuse, v. norookiradoo, no-voo pudootookiradoo, நொருக்கிறது, நோவப்படுத்துகிறது
- Contusion, s. novoo, norookkoo, நோவு, நொருக்கு
- Convalescence, s. shoogūm, shostūmādāytūl, சுகம், சௌல்தமடைதல்
- Convalescent, a. shoogūmākira, சுகமாகிற
- Convene, v. sheyrkiradoo, சீர்க்கிறது
- Convenience, s. shāvākāshūm, சாவகாசம்
- Convenient, a. shāvāgāshūmā-nāh, சாவகாசமான
- Conveniently, a. shoogūmāy, சுகமாய்
- Conversable, a. koodeepeshookira, கூடுப்பேசுகிற
- Conversably, a. sūgāvāshū-māy, சுகவாசமாய்
- Conversant, a. purhükūmānāh, பழக்கமான
- Conversation, s. peychoo, பேச்சு
- Converse, v. peyshookiradoo, பேசுகிறது
- Conversely, a. yedeeray, எதிராய்
- Conversion, s. goonapūdoodūl, கணப்படுதல்
- Convert, s. goonāpūttāvūn, கணப்பட்டவன்
- Convert, v. mūnūm teerūmboo-kiradoo, மன்றதிரும்புகிறது

- Convex, *a.* koorhāvānāh, nūdoo-modānāh, குழவான், நடுமேடான்
- Convexly, *a.* koomūreepāy, koorhāvāy, குழிடப்பாய், குதவாய்
- Convey, *v.* kondoo pokiradoo, கொண்டுபோகிறது
- Conveyance, (*law.*) *s.* sheyloot-tookay, செலுத்துக்கை
- Conveyer, *s.* kondoopokirāvūn, கொண்டுபோகிறவன்
- Convict, *v.* koottāvaleeyayteer-kiradoo, குற்றவாளியாய்த்திர்க்கிறது
- Convict, *s.* koottāvālee, kāvu-leelirookirāvun, குற்றவாளி, காவலிலி ருக்கிறவன்
- Conviction, *s.* needānūm, நிதானம்
- Convince, *v.* koottütteykānbēe-kiradoo, குற்றத்தைக்காண்டிக்கிறது
- Convincingly, *a.* neetshyā pūda-tukādāy, நிச்சயப்படதக்கதாய்
- Convivial, *a.* kondātūmloolāh, கொண்டாட்டமுள்ள
- Conviviality, *s.* kondāttūm, கொண்டாட்டம்
- Convocate, *v.* vūrā ārhaikiradoo, ஏவழமுக்கிறது
- Convocation, *s.* koottūm, கூட்டம்
- Convoke, *v.* koottūm sheyrkiradoo, கூட்டம் சேர்க்கிறது
- Convulsed, (*to be.*) *v.* eerhookiradoo, இழுக்கிறது
- Convulsion, *s.* eerhoopoo, jūn-nee, இழுப்பு, சன்னி
- Convulsive, *a.* vuleepoollāh, விப்புள்ள
- Convulsively, *a.* vüleeyāy, வவிபாய்
- Cook, *s.* koosheeneekārun, குசினிக்காரன், சமையத்காரன்
- Cook, *v.* sūmeykiradoo, akkira-doo, சமைக்கிறது, ஆக்கிறது
- Cooking, *s.* sumaiyūl, akkul, சமையல், ஆக்கல்
- Cookery, *s.* sūmāiyūlvēyley, akkiraveley, சமையல்வேலை, ஆக்கிறவேலை
- Cookhouse, *s.* koosheenee, sū-māyulwoodoo, குசினி, சமையல்வீடு
- Cool, *a.* kooleerchee, kooloor, குளிர்ச்சி, குளிர்
- Cool, *v.* kooleer punnockiradoo, attookiradoo, குளிர்ப்பன் அல்லது, ஆற்றுக்கிறது
- Cooler, *s.* attookiravun, ஆற்றுக்கிறவன்
- Coolheaded, (*to be.*) *v.* tuneetir-rookiradoo, தனித்திருக்கிறது
- Coolly, *a.* kooleercheeyāy, குளிர்ச்சியாய்
- Coolness, *s.* kooleer, eerum, sheedulum, குளிர், ஈரம், சீதனம்
- Coop, *s.* koodoo, pūnjārūm, கூடு, பஞ்சரம்
- Coop, *v.* küräpeel adāykiradoo, கரப்பிலவைடக்கிறது
- Cooper, *s.* mūratotée sheykira-tūchūn, மரத்தொட்டுகளைச் சுக்கிறது
- Co-operate, *v.* koottooveley sheykiradoo, கூட்டுவேலைச் சுக்கிறது
- Co-operation, *s.* koottooveylley, கூட்டுவேலை
- Copartner, *s.* kootālee, கூட்டாளி
- Copartnership, *s.* koodāpūng-koo, கூடப்பங்கு
- Cope, *v.* yeyleftkiradoo, எதிர்க்கிறது

Copier, *s.* pārtoo yeeyoodookiravun, பார்த்தெதழுதுகிறவன்
 Coping, *s.* moküttooshoovūr, முகட்டுக்கவற்
 Copious, *a.* poorteeyānāh, dārālūmānāh, பூர்த்தியான, தாராலுமான
 Copiously, *a.* poorteeyāy, பூர்த்தியாய்
 Copiousness, *s.* meegoodeē, மீகுதி
 Copper, *s.* shemboo, tāmbirum, செம்பு, தாம்பிரம்
 Copper, *v.* shemboo tugood udeekiradoo, செம்புதகுட்டுகிறது
 Copper, *a.* shembānāh, செம்பான
 Copperas, *s.* ānnābeydee, mile-tootūm, அன்னபேதி, மயிற்றத்தம்
 Copper-plate, *s.* shembootūgādoo, செப்புத்தகடு
 Coppersmith, *s.* kūnnān, கன்னன்
 Coppery, *a.* shemboolāh, செம்புள்ள
 Coppice, *s.* sirookādoo, pūrūt-teykadoo, சிருகாடு, பற்றைத்தாடு
 Copulate, *v.* bokūm punnookiradoo, போகம்பண்ணுகிறது
 Copulation, *s.* bokūm, போகம்
 Copy, *s.* peerūdēe, பிரதி
 Copy, *v.* peyrtyeyoodookiradoo, பெயர்த்தெதழுதுகிறது
 Copyer, *s.* asūlyeyoodookiravun, அசுலெழுதுகிறவன்
 Coral, *s.* moorookaykūl, மூருக்கைக்கல்
 Cord, *s.* kowroo, kāyroo, கூவற், கவற

Cord, *v.* kūttookiradoo, கட்டுக்கரது
 Cordage, *s.* kūppūl kowroo, கப்பற்கவிறு
 Cordial, *a.* dāralūmoollāh, தாராலுமூல்லா
 Cordiality, *s.* dārālūm, தாராலும்
 Cordially, *a.* neyshūmāy, சேசமாய்
 Cordmaker, *s.* kowroo moorookookiravūn, கவறமுறக்குக்கிறவன்
 Coriander, *s.* kotūmūllee, daneekhūm, கொத்தமல்வி, தனிகம்
 Cork, *s.* ādaipoo, அடைப்பு
 Cork, *v.* koosheeyittādaikiradoo, குச்சியிட்டடைக்கிறது
 Corkscrew, *s.* koosheevāngkee, குச்சிலாங்கி
 Corn, (salt,) *v.* ooppoopodookiradoo, உப்புப்போடுகிறது
 Corn, *s.* dāneeyūm, தானியம்
 Corner, *s.* mooley, மூலை
 Cornerstone, *s.* mooleykūl, மூலைக்கல்
 Cornfield, *s.* videyneelum, வைத்திலம்
 Cornice, *s.* shittirākumbee, kārniss, சித்திரகம்பி
 Coroner, *s.* mūrūna veeshārū-naikarūn, மரணவிசாரணைக்காரன்
 Corporal, *a.* shureerumoollāh, சுரீரமூல்லா, திரோகமூல்லா
 Corpse, *s.* poonūm, பிணம்
 Corpulence, *s.* korhoopoo, கொழுப்பு
 Corpulent, *a.* korhoopānāh, கொழுப்பான
 Correct, *v.* pirheytiroottookiradoo, பிழைத்துக்கிறது

Correct, <i>a.</i> niddānūmānāh, நிடானமான	Cosmetic, <i>s.</i> pūlāpūlapookirāmūrāndoo, பளபளப்புகிறமரந்து
Correction, <i>s.</i> tirroottūm, திருத்தம்	Cost, <i>s.</i> sheylāvoo, செலவு
Correctional, <i>a.</i> tirroottāpūdātūkkāh, திருத்தப்படதக்க	Cost, <i>v.</i> peedeekiradoo, பிடிக்கிறது
Correctness, <i>s.</i> tirroottūm, திருத்தம்	Costive, <i>a.</i> beydeeyillādāh, bulumkuttookiradoo, பேதியிலலாத, பலங்கட்டுகிறது
Correctly, <i>a.</i> shāreeyay, சரியாம், செல்வையாம்	Costiveness, <i>s.</i> būlābūndūm, பலபந்தம்
Correspond, <i>v.</i> kayeedūm or kākeedūmyeyrgħoodookiradoo, காகிதமெழுதுகிறது	Costliness, <i>s.</i> gūnāsheylāvoo, கனசெலவு
Correspondence, <i>s.</i> kayeedūm or kākeedāsūmbāshūney, காகிதசம்பாதினை	Costly, <i>a.</i> gūnāsheylāvoollāh, கனசெலவுள்ள அதிகசெலவுள்ள
Correspondent, <i>s.</i> kayeedā or kākeedāpokoovvūrātoo pūnnookirkiravūn, காகிதபோக்குவரத்துபண்ணுகிறவன்	Costume, <i>s.</i> jhādāy, சாடை
Correspondent, <i>a.</i> tūgoomānāh, தகுமான	Cot, <i>s.</i> (hut,) koodeeshay, goo-deeshay, குடிசை
Corroborate, <i>v.</i> būlāpūdoottokiradoo, பலப்படுத்துகிறது	Cot, <i>s.</i> kūttil, கட்டில்
Corroboration, <i>s.</i> būlām, பலம்	Contemporaneous, <i>a.</i> oreykālū-teeloollāh, ஒரோகாலத்திலுள்ள
Corrode, <i>v.</i> kūreykiradoo, கார்க்கிறது	Contemporary, <i>a.</i> oreykālūtton, ஒரோகாலத்தோன்
Corrosion, <i>s.</i> kūreypoo, காரைப்பு	Cotton, <i>s.</i> pūnsjee, pūroottee, பஞ்ச, பருத்தி
Corrosive, <i>a.</i> kārūmānāh, காரமான	Cotton, <i>a.</i> punsjālānāh, பஞ்சலான
Corrosively, <i>a.</i> kārūmāy, காரமாய்	Couch, <i>s.</i> kuttīl, கட்டில்
Corrupt, <i>v.</i> aigheekirado, kūr-dookiradoo, அழிக்கிறது, செடுக்கிறது	Couch, <i>v.</i> shāyndookollookikiradoo, சாய்ந்துகொள்ளுகிறது
Corrupt, <i>a.</i> areevoollāh, அழிவுள்ள	Couchant, <i>a.</i> pūdoottirookira, படுத்திருக்கிற
Corruptible, <i>a.</i> kūrdootūlākāh, கெடுதலாக்க	Cough, <i>v.</i> eeroombookiradoo, இரும்புகிறது
Corruption, <i>s.</i> kūrdoo, செடி	Cough, <i>s.</i> eeroomūl, இருமல்
Corruptly, <i>a.</i> kūrdāy, செடாய்	Council, <i>s.</i> āstānum, ஆஸ்தாவும்
Corse, <i>s.</i> poonūm, பின்ம்	Counsel, <i>v.</i> yoshūney sholloo-kiradoo, யோசனைசொல்லுகிறது
	Counsel, <i>s.</i> yoshūney, யோசனை

Count, <i>v.</i> yennookiradoo, yen-neepārkiradoo, யென் அகிற வு	Couplet, <i>s.</i> eerūdeepā, ஏருபீப் பா
Countenance, <i>s.</i> mookājhādāy, முகச்சாடை	Coupling, <i>p.</i> yenney, இணை
Countenance, <i>v.</i> oopākūreeki-radoo, உபகரிக்கிறது	Courage, <i>s.</i> dāyreeūm, தயிரிய ம்
Counteract, <i>v.</i> yedeer yettoo-kiradoo, எதிரோற்றுகிறது	Courageous, <i>a.</i> dāyreeyāh, தய ிய
Counteraction, <i>s.</i> yedāroo, இ டை	Courageously, <i>a.</i> dāyreeūmāy, தயிரியமாய்
Counterbalance, <i>s.</i> shārreenerrey, சரித்தை	Courier, <i>s.</i> toodūn, āreekār, சு தன், அரிக்கார்
Counterevidence, <i>s.</i> yedeer-shātshee, எதிர்ச்சாட்டி	Course, <i>s.</i> wottūm, ஒட்டம்
Counterfeit, <i>v.</i> kubadāveyley-sheykiradoo, கபடவேலசெ ய்கிறது	Courses, <i>s.</i> (monthly) woottoo- koodoorum, வீட்டுக்குதாம்
Counterfeit, <i>a.</i> poyyānāh, kub- būdānāh, பொய்யான	Court, <i>s.</i> rājhāsūmookūm, இ ராச்சமுகம்
Countermand, <i>s.</i> yedeer ootee-ravoo, எதிருத்திரவு	Courteous, <i>a.</i> mūreeyādāyool-lāh, மரியாதையுள்ள
Countermarch, <i>v.</i> teeroombbee-pokiradoo, திரும்பிபோகிறது	Courteously, <i>a.</i> mūreeyādāyāy, மரியாதையாய்
Counterpane, <i>s.</i> dooptee, துப் பட்டி	Courteousness, <i>s.</i> } mūreeyā- Courtesy, } day, ஃasā- } rūm, மரியா } தை, ஆசா } ரம்
Counterpart, <i>s.</i> pukoodee, பகு தி	Courtesan, <i>s.</i> veyshee, வெசீ
Counterpoise, <i>s.</i> shāreenerrey, சரித்தை	Courthouse, <i>s.</i> needeekoodūm, நீதிகூடம்
Countersign, <i>s.</i> shitteenmeyl-kāyyoppum, சீட்டின்மேற்கை யொப்பம்	Court martial, <i>s.</i> korttoomā-shul, கோட்டுமொழில்
Countersign, <i>s.</i> shitteenmeyl-kāyyoppumvaikkiradoo, சீட் தின்மேற் கையொப்பம் வைக் கிறது	Cousin, <i>s.</i> mūchān, māytoonūr, மைச்சான், மைத்துநற்
Countless, <i>a.</i> kūnūkillādāh, அ ங்கில்லாத	Covenant, <i>s.</i> kūttoopādoo, கட் ப்பாடு
Country, <i>s.</i> deyshūm, ooroo, nadoo, தெசம், ஊரு, நாடு	Cover, <i>s.</i> moodee, மூடு
Couple, <i>s.</i> eerūndoo, jodoo, இ ரண்டு, சோடு	Cover, <i>v.</i> moodookiradoo, முடு கிறது
	Covering, <i>s.</i> moodee, மூடு
	Coverlet, <i>s.</i> dooptee, துப்பட்டி
	Covert, <i>s.</i> oleepoo, ஒளிப்பு
	Covert, <i>a.</i> oleepānāh, ஒளிப்பா ய
	Covertly, <i>a.</i> oleepāy, ஒளிப்பாய்

Covet, v. āseekirādoo, ஆகிக்க தந	Cracking, neyrooneyroopoo, நெருநெருப்பு
Covetous, a. āsāyoollāh, ஆசை புள்ள	Cradle, s. totteel, yeyney, தொ ட்டீல், யேனை
Covetously, a. āsāyāy, ஆசை யாப்	Craft, s. oobāyūm, உபாயம்
Covetousness, s. āsāy, ஆசை	Crafty, a. vünjäkūmoollāh, வ ஞ்சகமுள்ள
Cow, s. pūshoo, pūshoovoo, உ ச, பசுவு	Craggy, a. tirrookūlānāh, திரு கலான
Cow, v. tūdoomārāhsheykirā- doo, துடுமாறச்செய்கிறது	Cramp, s. vülee, yeighroopoo, வலி, இழுப்பு
Coward, s. shoneykurittāvun, ச ணக்கெட்டவன்	Cramp, v. yeighrookirādoo, இழுக்கிறது
Cowardice, s. shoney, shoney- kurdoos, சணை, சணங்கேடு	Cranium, s. kūbālum, கபாலம்
Cowardly, adv. shoneykurday, சணங்க்கெடாப்	Crash, s. neyrooneyroopoo, நெ றுநறப்பு
Cowardly, a. shoneyoollāh, ச ணபுள்ள	Crave, v. genjhookirādoo, கெ ஞ்சுகிறது
Cowdung, s. yeyroo, yeyroovoo, shānee, ஏரு, ஏருவு, சானி	Craving,(of the stomach,) ajee- rūnūm, அஜரணம்
Cowherd, s. yedeyün, இடை யன்	Crawl, v. tūvārookirādoo, தவ ழுகிறது
Cowhouse; s. māttookottāy, மா ட்டுக்கொட்டாய், பட்டு	Crawling, s. tūvūrvoo, தவழ் ஷ
Cowpox, s. pūshoovāy shooree, பசுவைகுரி, பசுமாரி, அம்ம ன்	Craziness, s. mūdeekurdoos, ம தகேடு
Cowry, pūlākūray, பலக்கா	Crazy, a. mūdeekurdānāh, மதி கெடான
Coy, a. kooshūmoollāh, குச்ச முள்ள	Creak, v. kreesheynkirādoo, க றிச்சென்கிறது
Coyness, s. kooshūm, குச்சமீ	Creaking, s. kreesheynrūshūt- tūm, கிறிச்சென்றசத்தம்
Crab, s. nündoo, நண்டு	Cream, s. āday, ஆடை
Crabbedly, a. kūrūdāy, கரடா ய	Cream, v. ādayākirādoo, ஆ டையாக்கிறது
Crack, s. veypēepoo, wottay, வெட்டப்பு, ஒட்டை	Creamy, a. ādaiyoollāh, ஆடை புள்ள
Crack, v. pelūkkirādoo, பளக் கிறது	Crease, v. shoorookookirādoo, உண்டாக்குகிறது
Crack-brained, a. pāyteeeyū- moollāh, பைத்தியழுள்ள	Create, v. oondākkookirādoo, உண்டாக்குகிறது
Crackle, v. neyrooneyrookira- doo, நெருநெருக்கிறது	Creation, s. oondāppoo, உண் டப்பு

Creator, s. oondākirāvūr, உண் டாக்கிறவர், கடவுள்	Criminal, a. koottūmoollāh, குற் தமுள்ள
Creature, s. pūdaipoo, படைப்பு	Criminality, s. koottūm, குற்ற ம்
Credence, s. nūmbeekāy, நம் பிக்கை	Criminally, a. koottūmāy, குற் தமாய்
Credible, a. nūmbātūkkāh, நம் பத்தக்க, மதிக்கத்தக்க	Criminate, v. koottūmsholloo- kiradoo, குற்றக்கொல்லுகிற து
Credibly, a. nūmbātūkādāy, ந ம்பத்தக்கதாய், மதிக்கத்தக் கதாய்	Crimination, s. koottätshol, குற் தக்கொல
Credit, v. nūmbookiradoo, நம் புகிறது, மதிக்கிறது	Crimson, a. sivuppānāh, shū- kuppānāh, சிவப்பான்
Credit, s. nūmbeekay, kūdūn, நம்பிக்கை, கடன்	Cringe, v. genshookiradoo, கெ ஞ்சுகிறது
Creditable, a. pookhūlātūkkāh, mūdeekāpūdātūkkāh, புகழ் தக்க, மதிக்கபடத்தக்க	Cringer, s. genshookirāvūn, கெ ஞ்சுகிறவன்
Creditably, pūkhūlātūkādāy, பு கழ்த்தக்கதாய், மதிப்பாய்	Cringing, a. pūdookūmānāh, ப துக்கமான
Creditor, s. kūdūnkodoottāvūn, கடன்கொடுத்தவன்	Cripple, s. sūppānee, moodā- vūn, சப்பானி, மூடவன்
Credulity, s. bootteeyillāmāy, புத்தியில்லாமை	Cripple, v. moodūkookirādoo, மூடக்குகிறது
Credulous, a. bootteeyillādāh, புத்தியில்லாத	Crisis, s. eerottoo, ஏராட்டு
Creed, s. veeshāvāshāpeerūmā- nūm, வில்லாசபிரமாணம்	Crisp, a. shooroondāh, சுருண் —
Creep, v. tūvārookiradoo, தவ முகிறது	Crispness, s. shoorool, சுருள்
Creeper, s. kodee, கோடு	Critically, a. gūvānūmāy, கவ ங்மாய்
Creeping, a. tūvūrookirā, தவ முகிற	Criticise, v. peerhey yeeyooki- radoo, பிழையெடுக்கிறது
Cremation, s. dūgānūm, shoo- doonādoo, தகனம், சுடுகாடு	Criticism, s. nottūm, நோட்ட ம்
Crescent, s. peeray, பிறை	Critique, s. needānūm, நிதான ம்
Crevice, s. veydeepoo, வெடிப்பு	Croak, (as frogs,) v. tūvāley- kūttookiradoo, தவளைத்துக் றது
Crew, s. koottūm, கூட்டம்	Crockery, s. mūnsāmāngūl, ம ன்சாமாங்கள்
Crier, s. koorookirāvūn, கூறு கிறவன்	Crocodile, s. moodūley, மூதளை
Crime, s. koottūm, pādākūm, குற்றம், பாதகம்	Crooked, a. konūlānāh, கோண வான்
Criminal, s. koottāvālee, குற்ற வானி	

- Crookedly, *a.* konūlāy, கோண வாய்
- Crop, *s.* bokhum, velāyvoo, போகம், விளை
- Crop, *v.* ārookiradoo, pūreekiradoo, அறக்கிறது, பறிக்கிறது
- Cross, *s.* siloovay, சிலுவை
- Cross, *a.* koorookanāh, குறக்கான்
- Cross, *v.* koorookeypokiradoo, குறக்கேபோகிறது
- Cross-examine, *v.* koorookoo-veeshārūney sheykiradoo, குறக்குவிசாரணைசெய்கிறது
- Crossly, *a.* koorookāy, குறக்காய்
- Crossness, *s.* koorookoo, குறக்கு
- Crouch, *v.* kooneekiradoo, குனி சிறது
- Crow, *s.* kākkāy, kākkā, காக்கை, காக்கா
- Crow, *v.* koovookiradoo, கூவுக்கு
- Crowbar, *s.* ālāvāngkoo, gūdā-pāray, அலவாங்கு, கெட்டபாா
- Crowd, *s.* neyrookūm, நெருக்கம்
- Crowd, *v.* koodookiradoo, கூடுகிறது
- Crowded, *a.* neyrookūmānāh, நெருக்கமான
- Crown, *s.* greedūm, கிரீடம்
- Crown, *v.* greedumpodookiradoo, கிரீடம்போடுகிறது
- Crucible, *s.* kookhāy, குகை
- Crucifix, siloovāyēelāraioondā-roobum, சிலுவையிலரையுண் டரூபம்
- Crucify, *v.* silovayeelāreykiradoo, சிலுவையிலரைகிறது
- Crude, *a.* pūcheyyānāh, பச்சை யான்
- Crudeness, *s.* pūchēy, பச்சை
- Cruel, *a.* yerakkūmillādāh, kodoomeyānāh, இரக்கமில்லாத, கொடுமையான்
- Cruelty, *s.* yerakkūmillāmey, இரக்கமில்லாமை
- Cruelly, *a.* kodoomeyāy, கொடுமையாய்
- Crumb, *s.* yecheel, sinnūm, ஏஞ்சில், சின்னம், பின்னம்
- Crumble, *v.* chinnāppinnūmākiradoo, noroongkookiradoo, சின்னபின்னமாக்கிறது, நொருங்குகிறது
- Crumple, *v.* sooroongkookiradoo, சுருங்குகிறது
- Crupper, *s.* vālāshūm, வாலாசம்
- Crush, *v.* nūsookiradoo, நசுக்கிறது
- Crust, *s.* rotteeyeen tol, ரொட்டு பிஸ்தோல்
- Crustily, *a.* kōbūmāy, கோபமாய்
- Crustiness, *s.* veydooveydoopoo, வெடுவெடப்பு
- Crusty, *a.* veydooveydoo, வெடு வெடு
- Crutch, *s.* oonrookol, ஊன்று கோல்
- Cry, (*out.*) *v.* koorookiradoo, குறகிறது
- Cry, *v.* ālookiradoo, அழுகிறது
- Cries, *s.* ālookai, அழுகை
- Cryer, *s.* koorookirāvūn, koo-piddookiravun, குறகிறவன், கூப்பிடுகிறவன்
- Crystal, *s.* pūleengkoo, பளிங்கு
- Crystallize, *v.* pūleengākiradoo, பளிங்காகிறது
- Cub, *s.* koottee, குட்டு
- Cub, *v.* koottee podookiradoo, குட்டுபோடுகிறது

- Cubation, *s.* adaikātūl, அடை
காந்தல்
- Cube, *s.* gūnūm, கனம்
- Cubical, *a.* gūnāpeyrookūm-
pūnneenāh, கனபெருக்கம்ப
என்னின
- Cubit, *s.* moorghum, மூழும்
- Cucumber, *s.* vellreekāy, வெள்
எரிக்கார்ப்
- Cudgel, *v.* tūdeeyāl adeekira-
doo, தடியாலழுக்கிறது
- Cue, *s.* vāl, tongkūl, வால், தொ
ங்கல்
- Cuff, *s.* ādūkkoo, அதக்கு
- Cuff, *v.* koottookiradoo, குட்டு
கிறது
- Culminate, *v.* woshūmākira-
doo, உச்சமாகிறது
- Culmination, *s.* mütteeyeel-
vūrootul, மந்தியில்வருதல்
- Culpability, tūppeedūm, தப்பி
தம்
- Culpable, *a.* tūppeedūmoollāh,
தப்பிதமுள்ள
- Culprit, *s.* tūppeedāvālee, தப்
பிதவாளி
- Cultivate, *v.* boomēe oorookira-
doo, ஓமியுபுகிறது
- Cultivation, *s.* vellānmāy, வெ
ள்ளாண்மை
- Cultivator, *s.* oorghookirāvūn,
உழுக்கவன்
- Culture, *s.* pāyūrshee, பயிற்சி
- Cumber, *v.* bārāpūdootookira-
doo, tondūraypūdookiradoo,
பாரப்படுத்துகிறது, தொந்த
றைப்படுகிறது
- Cumbersome, *a.* bārūmānāh,
tondūrayānāh, பாரமான, தொ
ந்தறையான
- Cumbersomely, *a.* bārūmāy,
tondūrāyyāy, பாரமாய், தொ
ந்தறையாய்
- Cumbrance, *s.* bārūm, tondū-
ray, பாரம், தொந்தலை
- Cunning, *s.* oobāyūm, உபாயம்
- Cunning, *a.* oobāyūmānāh, உ
பாயமான
- Cunningly, *a.* oobāyūmāy, உ
பாயமாய்
- Cup, *s.* kinnūm, koppey, கிண்
னம், கோப்பை
- Cupboard, *s.* kopeysāmāngkul
koodoo, கோப்பைசாமாங்குல்
கூடு
- Cupidity, *s.* eerombāh, āsāy,
இரோமீப், ஆசை
- Cupola, *s.* koborūm, கோபுரம்
- Cuppingglass, *s.* rūttūmāng-
kiraglassoo, இரத்தம்வாங்கு
கிரக்லஸூ
- Cur, *s.* kūllā nāy, கள்ளநாய்
- Curable, *a.* goonūmākātūkka,
குணமாகதக்க
- Curb, (chain,) *s.* kudeevalā-
shengkeelee, கடிவாளச்சங்
கிவி
- Curb, *v.* adūkkookiradoo, அட
ச்சுகிறது
- Curd, *s.* tāyr, தயிர்
- Curdle, *v.* toykiradoo, pāl ḍrai-
kiradoo, தொய்கிறது, பா
லைதைகிறது
- Cure, *s.* goonūm, குணம்
- Cured, (to be,) *v.* goonūmākki-
radoo, குணமாக்கிறது
- Cureless, *a.* goonāpūdādāh, கு
ணப்படாத
- Curiosity, *s.* tūveepoo, தவிப்பு,
- Curious, *a.* noodūnūmānāh,
veenodūmānah, நாதனமான
விசேஷதமான
- Curiously, *a.* tūveepay, noodū-
numay, தவிப்பாய், நாதன
மாய்
- Curl, *s.* shoorul, கருஞ்

Curl, <i>v.</i> shoorūlookiradoo, shoo-roottookiradoo, சுருஞ்சிறது, சுருட்டுகிறது	Curve, <i>s.</i> vūleyvoo, வளை
Curly, <i>a.</i> shoorūlānāh, சுருளான	Curve, <i>v.</i> vūlaikiradoo, வளங்கி
Curmudgeon, <i>s.</i> lobee, லேவாபி	Curved, <i>a.</i> vūlaindāh, வளந்த
Currency, <i>s.</i> kāsoo, காசு	Cushion, <i>s.</i> meddey, மெத்தை
Current, (water,) <i>s.</i> neerot-tūm, நோட்டம்	Custard, <i>s.</i> pālpūrāmānūndūm, பால்பரமானந்தம்
Current, (money,) <i>a.</i> sheyl-loongkāsoo, செல்லுங்காசு	Custardapple, <i>s.</i> seettā, செந்தா
Currently, <i>a.</i> vūrūkkūmāy, வழக்கமாய்	Custody, <i>s.</i> kāvūl, காவலி
Currier, <i>s.</i> tol shāyūkkārūn, தொல்சீசாயக்காரன்	Custom, <i>s.</i> pūrhūkūm, வூர்ஹுகும், வழக்கம், வழக்கம்
Currishly, <i>a.</i> veydooveydoopay, வெடுவெடுப்பாய்	Custom, (of butlers, &c.) <i>s.</i> tūrāvoo, தரவு
Currishness, <i>s.</i> veydooveydoopoo, வெடுவெடுப்பு	Customarily, <i>a.</i> vūrūkhūmāy, வழக்கமாய்
Curry, <i>s.</i> kūrree, கறி	Customary, <i>a.</i> vūrūkhūmānāh, வழக்கமான
Curry, <i>v.</i> tol sheevookiradoo, தொல்சீவுகிறது	Customhouse, <i>s.</i> āyūttoorey, ஆயத்துறை
Currycomb, <i>s.</i> kūrār, கருர்	Cut, <i>s.</i> vettoo, ḍrāh, வெட்டு, அற
Curse, <i>s.</i> sābūm, சாபம்	Cut, <i>v.</i> vettookiradoo, arookiradoo, வெட்டுகிறது, அறுக்கிறது
Curse, <i>v.</i> sābūmiddookiradoo, சாபமிடுகிறது	Cutaneous, <i>a.</i> tollookūdoottāh, தொலுக்கெடுத்த
Cursed, <i>a.</i> sābūmāy, சாபமாய்	Cuticle, <i>s.</i> tol, தொல்
Cursing, <i>s.</i> sabepoo, சாபிப்பு	Cutlas, <i>s.</i> küttee, கத்தி
Cursorily, <i>a.</i> soorookūmay, சுருக்கமாய்	Cutler, <i>s.</i> koorāyoodāveyley-sheykirāvūn, கூராயுதவேலைசெய்கிறவன்
Curtail, <i>v.</i> korraykiradoo, குரைக்கிறது	Cutlery, <i>s.</i> koorāyoodūm, கூராயுதம்
Curtailing, <i>s.</i> korraipoo, குரைப்பு	Cutting, aoopoo, அறுப்பு
Curtailment, <i>s.</i> koorookum, குருக்கம்	Cylinder, <i>s.</i> teerūndāvūdeevoo, திரண்டவடிவு
Curtain, <i>s.</i> mūrāvoo, tirray, மறவு, திரை	Cylindric, <i>a.</i> teerūndāvūdeevoollāh, திரண்டவடிவுள்ள
Curtain, (to draw,) <i>v.</i> mūrāvoo kuttookiradoo, மறவுட்டுகிறது	Cymbal, <i>s.</i> tālūm, தாளம்
Curvature, <i>s.</i> neyleeyoo, நெலீயு	D
	Dab, <i>v.</i> kāyāl ūdeekiradoo, காயாலுக்கிறது

Dabble, v. ärghookākiradoo,	Damp, a. eerūmānāh, ஈரமான
அழுக்காக்கிறது	
Dad, s. peetā, tādey, āppoo, ஏ	Damp, v. eerūmākiradoo, vurāy-
தா, தாதை, அப்பு	kāsheykiradoo, ஈரமாகிறது,
Dagger, s. eettee, ஈட்டி	விளாக்கிச்செய்கிறது
Daily, a. dinnūmdinnūm, dinnū-	Dampness, s. eerum, sheedā-
moom, தின்தினம், தினமும்	lūm, ஈரம், சீதளம்
Dainties, s. roosheeyānāh oonā-	Damsel, s. koomāree, குமரி
voo, உருசியானவன்வு	Dance, s. āttoo, ஆட்டு
Daintily, a. roosheeyāy, உருசியாய்	Dance, v. ādookiradoo, ஆடுகிறது
Daintiness, s. rooshee, உருசி	Dancer, s. ādookirāvun, koottā-
Dainty, a. mettāh, roosheeyānāh, மெத்தருசியான	dee, ஆடுகிறவன், கூத்தாடி
Dairy, s. pāltāyroo vaikirāyey-	Dancing, s. āttūm, nūdānūm,
dūm, பால்தயருவைக்கிறவிடம்	ஆட்டம், நடனம்
Dale, s. püllūm, பள்ளம்	Dandle, v. āttookiradoo, ஆட்டுகிறது
Dally, v. mūroovookiradoo, மாருவுகிறது	Dandy, s. koosādāvūn, கூசாதவன்
Dam, s. anay, அணை	Danger, s. moshūm, mosum, மோசம்
Dam, v. anaykūttookiradoo, அணகட்டுகிறது	Dangerous, a. mosūmānāh, மோசமான
Damage, s. purghoodoo, pārgh, kūddodee, பழுது, பாஞ்சு, கெடுதி	Dangerously, a. mosūmāy, மோசமாய்
Damage, v. kerdoorkiradoo, sheydāpudoottookiradoo, கெடுக்கிறது, சேதப்படுத்துகிறது	Dank, a. eerūmānāh, ஈரமான
Damaged, a. pārghoollāh, பாருமீள்	Dare, v. tooneekiradoo, தனிகிறது
Damask, s. oroopūttoo, ஒர்பட்டு	Daring, a. tooneekūrrūmoollāh, தனிகரமுள்ள
Dame, s. yeshūmāneetchee, எச்மானிச்சி	Daring, s. tooneekūrrūm, too-neevoo, தனிகாம், தனிவு
Damn, v. koottāvalleeyākāh, teerkiradoo, குற்றவானியாகத்திர்க்கிறது	Daringly, a. tooneevāy, தனிவாய்
Damnable, a. koottatookedūmānāh, குற்றத்தக்கடமான	Darkness, s. eeroool, eerootttoo, இருள், இருட்டு
Damnably, a. koottatookedoo-vāy, குற்றத்தக்கெதுவாய்	Dark, a. eeroottānāh, இருட்டான
Damp, s. eerūm, sheedālūm, ஈரம், சீதளம்	Darken, v. a. eerootttookiradoo, இருட்டுகிறது
	Darken, v. n. eerooolookiradoo, இருளுகிறது
	Darkish, a. eeroondāh, இருண்

Darling, s. sheylvāpoolley, செல்வப்பிள்ளை	Dawning, s. oodyūm, உதயம்
Darling, a. sheylvumānāh, செல்வமான்	Day, s. nāl, நாள்
Darn, v. eereyidookiradoo, இழையிடுகிறது	Daybreak, s. viddeeyūrkālūm, விடுயற்காலம்
Darn, s. eerey, இழை	Day-labourer, s. kooleeyāl, கூலீயால்
Dart, v. iddeekiradoo, koottoo-kiradoo, இடுக்கிறது, குத்துகிறது	Daylight, s. pūgūlveyleeshūm, பகல்வெளிச்சம்
Dart, s. veyl, வேல்	Daytime, s. pūgūlkālūm, பகல்காலம்
Dash, s. moottoo, mottoo, முட்டு, மொத்து	Daywages, s. dinnākoolee, தினச்சூவி
Dash, v. tākookiradoo, தாக்குகிறது	Dazzle, v. kūnnāmpoochooyat-tookiradoo, கண்ணும்பூச்சுமாட்டுகிறது
Dastard, s. shooneykurttāvūn, bāyūngkūrūmollāvūn, பயங்கரமுள்ளவன், சுண்டெட்டவன்	Dazzling, a. kūnkoochūmoollāh, கண்கூச்சமுள்ள
Dastardly, a. shooneykurdāy, சுண்டோம்	Dead, a. sheyttādoo, whyeerūt-tāh, sheyttooponā, செத்தது, உயிரற்ற
Date, s. teydee, teegādee, தேதி, திதி	Deaden, v. oonurcheekurdoo-kiradoo, உணர்ச்சிகெடுக்கிறது
Date, v. teydeeyeighoodookiradoo, தேதியெழுதுகிறது	Deadly, a. kolloom tūnmayool-lāh, கொலூலுந்தன்மையுள்ள
Dative, (case) koo vettoomāy, சூ-வேற்றுமை	Deadness, s. kolloom tūnmāy, கொலூலுந்தன்மை
Daub, s. poosoo, பூச	Deaf, a. shevvoodoollah, செவிடுள்ள
Daub, v. poosookirādoo, பூசுக்கிறது	Deafen, v. shevvoodākirādoo, செவிடாக்கிறது
Daughter, s. mūkūl, koomār-tee, மகன், குமாரத்தி	Deafly, a. shevvooday, செவிடாய்
Daughter-in-law, s. mūroomū-kūl, மருமகன்	Deafness, s. shevvoodoo, செவிடு
Daunt, v. bāyāpūdootookiradoo, பயப்படுத்துகிறது	Deal, (divide,) v. pūgookiradoo, பகுக்கிறது
Dauntless, a. dāyreeyāmānāh, diddūmānāh, தயிரியமான், திடமான	Deal, v. velleyepeyshookiradoo, விலைபேசுகிறது
Dawn, v. oodeekiradoo, உதிகிறது	Dealer, s. vūttāgun, vūrtāgūn, வந்தகன், வர்த்தகன்
Dawn, s. viddeeyūrkālūm, விடுயற்காலம்	Dear, (price,) a. Korāychūllān-āhvelley, குறைச்சலானவிலை
	Dear, a. (beloved,) äroomaiyānāh, அருமையரன்

Dearly, <i>a.</i> korāyachullāy, āroo-maiyāy, குறைச்சலாம், அருமையாம்	Deceive, <i>v.</i> vünjeekirādoo, வஞ்சிக்கிறது
Dearness, <i>s.</i> koorāyachūl, aroo-may, குறைச்சல், அருமை	Deceiver, <i>s.</i> vünjākūm, வஞ்சகன்
Dearth, <i>s.</i> pünjhūm, பஞ்சம்	December, <i>s.</i> mārküleemā-shūm, மார்களிமாசம்
Death, <i>s.</i> sāvoo, mürün̄ām, சாவு, மரணம்	Decency, <i>s.</i> müreeyādāy, மரியாதை
Death-like, <i>a.</i> mürün̄āmpoley, sāvānāh, மரணம்போலே, சாவான	Decent, <i>a.</i> müreeyādayānāh, மரியாதையான
Debar, <i>v.</i> tūdookirādoo, தடுக்கிறது	Decently, <i>a.</i> müreeyādayāy, மரியாதையாம்
Debark, <i>v.</i> yerüngkookirādoo, இறங்குகிறது	Decentness, müreeyāday, மரியாதை
Debarkation, <i>s.</i> yerük̄kūm, இறக்கம்	Deception, <i>s.</i> vünsjünney, vuns-jakūm, வஞ்சனை, வஞ்சகம்
Debase, <i>v.</i> eergheekirādoo, இழுக்கிறது	Deceptive, <i>a.</i> vünsjeekatukkāh, வஞ்சிக்கத்தக்க
Debate, <i>s.</i> türkūm, தர்க்கம்	Decide, <i>v.</i> teermāneekirādoo, தீர்மானிக்கிறது
Debate, <i>v.</i> türkkeekirādoo, தர்க்கிக்கிறது	Decided, <i>p.</i> dittūmānāh, தீட்டமான
Debauch, <i>s.</i> toonmārkūm, துண்மார்க்கம்	Decidedly, <i>a.</i> teerpāy, தீப்பாம்
Debauch, <i>v.</i> toonmārkūmpünnookirādoo, துண்மார்க்கம்பன்னுகிறது	Decimate, <i>v.</i> tūspākhūmvāng-kirādoo, தசபாகம்வாங்கிறது
Debauchee, <i>s.</i> toonmārkākā-rūn, துண்மார்க்காறன்	Decipher, <i>v.</i> yewgeebasheykān-kirādoo, யூகிபாவைத்காண்கிறது
Decapitate, <i>v.</i> tuleyveyttooki-rādoo, தலைவெட்டுகிறது	Decision, <i>s.</i> teerpoo, தீப்பு
Decapitation, <i>s.</i> tuleyveyttoo, தலைவெட்டு	Decisive, <i>a.</i> teermānūmānāh, தீர்மானமான
Decay, <i>s.</i> kurdoo, கெடு	Decisively, <i>a.</i> teerpāy, தீப்பாம்
Decay, <i>v.</i> kurdoorkirādoo, kurttoo pokirādoo, கெடுகிறது	Deck, <i>s.</i> kūppüleen tūlūm, கப்பலின்தளம்
Decayed, <i>a.</i> kurttāh, கெட்ட	Deck, <i>v.</i> älängkūreekirādoo, அலங்கரிக்கிறது
Deceit, <i>s.</i> vünjākūm, வஞ்சகம்	Declaim, <i>v.</i> prüsüngūm shollookirādoo, பிரசங்கம்சொல்லுகிறது
Deceitful, <i>a.</i> vünjākūmānāh, வஞ்சகமான	Declamation, <i>s.</i> prusungum, பிரசங்கம்
Deceitfully, <i>a.</i> vünjākūmāy, வஞ்சகமாம்	

- Declamatory, *a.* pr̄̄s̄n̄ngeepay, பிரசங்கப்பாய்
- Declaration, *s.* shol, peychoo, சொல், பேச்சு
- Declare, *v.* āreeveekiradoo, அறிவிக்கிறது
- Decline, *s.* nūsh̄t̄um, நஷ்டம்
- Decline, *v.* kooroqkookiradoo, குருகுகிறது
- Decoction, *s.* kūshāȳum, கஷாய்
- Decomposable, *a.* v̄gookākoo-deeyāh, வகுக்கூடிய
- Decompose, *v.* pūgookkiradoo, pirreekiradoo, பகுக்கிறது, விரிகிறது
- Decomposition, *s.* pirreevoo, tūnmeystootee, பிரீவு, தன் மைசுத்தி
- Decorate, *v.* älūngkūreekiradoo, அலங்கரிக்கிறது
- Decoration, *s.* älūngkūreepoo, அலங்கரிப்பு
- Decorous, *a.* seerānāh, சீரான்
- Decorously, *a.* seerāy, சீராய்
- Decorum, *s.* mūreeyāday, மரியாதை
- Decoy, *v.* rooseekāttookiradoo, inbumkattookiradoo, உருசி காட்டுகிறது, இன்பம்காட்டுகிறது
- Decrease, *s.* korayvoo, tūlur-voo, குறைவு, தளர்வு
- Decrease, *v.* korāykiradoo, sheerookiradoo, குறைகிறது, சீறுகிறது
- Decree, *s.* teerpoo, தீர்ப்பு
- Decree, *v.* teerkiradoo, தீர்க்கிறது
- Decrepit, *a.* tūlūrvooollāh, தளர்வுள்ள
- Decry, *v.* korāyvāyapeyshookiradoo, குறைவாய்பேசுகிறது
- Dedicate, *v.* neymeekiradoo, நீயமிக்கிறது
- Dedication, *s.* neymeepoo, நீயமிப்பு
- Deduce, *v.* niddāneekiradoo, நிதானிக்கிறது
- Deduct, *v.* korāykiradoo, kūrgheekiradoo, குறைக்கிறது, குழிக்கிறது
- Deduction, *s.* korayvoo, kurghee-voo, tulloopūdee, குறைவு, குழிவு, தன்னுப்பு
- Deduction, (inference,) *s.* needāneepoo, நிதானிப்பு
- Deed, *s.* sheykāy, kāreeūm, செய்கை, காரியம்
- Deed, (legal,) *s.* needānākāyeedūm, நிதானகாயிதம்
- Deem, *v.* needāneekiradoo, நிதானிக்கிறது
- Deep, *s.* alūm, ārghūm, ஆழம்
- Deep, *a.* alūmoollāh, ārghūmānāh, ஆழமுள்ள
- Deepen, *v.* ārghūmākākiradoo, nondookiradoo, tondookiradoo, ஆழமாக்கிறது, தோண்டுகிறது
- Deeply, *a.* alūmāy, ārghūmāy, ஆழமாய்
- Deepness, *s.* alūm, ārghūm, ஆழம்
- Deer, *s.* mān, மான்
- Deface, *v.* aīgheekiradoo, அழிக்கிறது
- Defacement, *s.* argheepoo todeypoo, அழிப்பு, துடைப்பு
- Defalcation, *s.* korāy, tālshee, tāhrtshee, குறை, தாழ்ச்சி
- Defamation, *s.* ūvādooroo, அவதார
- Desamatory, *a.* ūvādoorānāh, அவதாருள்
- Defame, *v.* neendeekiradoo, நீதிக்கிறது

- Defaming, *s.* neendeetăl, திந்தி
த்தல்
- Default, *s.* koray, tăspeedăm,
koottum, குறை, தப்பிதம், கு
ற்றம்
- Defaulter, *s.* koottavālee, குத்த
வாளி
- Defeat, *s.* tăttăreevoo, தட்டழி
அ
- Defeat, *v.* sūngūreekiradoo, ச
ங்கரிக்கிறது
- Defect, *s.* oonăm, koottum,
tuppoo, ஊனம்.குத்தம், தப்பு
- Defective, *a.* oonumānăh, tăp
pānăh, ஊனமான, தப்பான
- Defectively, *a.* oonămāy, tăp
pāy, ஊனமாய், தப்பாய்
- Defend, *v.* ādăreekiradoo, ஆத
ரிக்கிறது
- Defendant, *s.* priddeevādee, பிர
திவாதி
- Defence, (in law,) *s.* priddeevā
dăm, பிரதிவாதம்
- Defense, *s.* ādărăvoo, அதரவு
- Defenseless, *a.* ādărăvăttăh,
அதரவற்ற
- Defensible, *a.* priddeevădeekă
tăkkăh, பிரதிவாதிக்கத்தக்க
- Defensive, (to stand on,) *v.*
yedeertoo neerkiradoo, எதிர்
ந்ததிற்கிறது
- Defensive, *a.* yedeerikă, எதிர்
கிற
- Defensively, *a.* yedeerāy, எதிர்
ஏய்
- Defer, *v.* tāmădămpănnookira
doo, தாமதம்பண்ணுகிறது
- Deference, *s.* mureeyādāy, மரியாதை
- Deferred, (to be,) *v.* tāmădă
pădoottookiradoo, தாமதபடு
த்துகிறது
- Defiance, *s.* yedeerpoo, எதிர்ப்பு
- Deficiency, *s.* korāy, tārhtchee,
குறை, தாழ்ச்சி
- Deficient, *a.* korāychăloollăh,
குறைச்சலூள்ள
- Defier, *s.* ūnjādăvăn, அஞ்சாத
வன்
- Defile, *s.* kăshtămānăh vălee,
கஷ்டமரனவழி
- Defile, *v.* ārgħookākookiradoo,
koraypădootookiradoo, அழு
ச்காக்குகிறது, குறைப்படுத்து
கிறது
- Definable, *a.* kooreekătăkkăh,
குறிச்கத்தக்க
- Define, *v.* kooreekiradoo, குறிச்
கிறது
- Definite, *a.* dittămānăh, திட்
மான
- Definitely, *a.* dittămāy, திட்ட
மாய்
- Definition, *s.* āroottăm, அருத்தம்
- Definitively, *a.* dittămāy, திட்ட
மாய்
- Deflagrate, *v.* yeyleekiradoo, எ
ரிக்கிறது
- Deflect, *v.* vălaykiradoo, konoo
kiradoo, வளைக்கிறது சோலூ
கிறது
- Deflection, *s.* văleyvoo, வளை
- Deform, *v.* ooroovăleekiradoo,
உருவழிக்கிறது
- Deformed, *p.* roobăttăh, உருப
பற்ற
- Deformity, *s.* ooroovăkărdoo, உ
ருவக்கேடு
- Defraud, *v.* ūbăkăreekiradoo,
vunjeekiradoo, வஞ்சிக்கிற
து, அபகரிக்கிறது
- Defrauder, *s.* ūbăkăreekirăvun,
vănjshăkăun, அபகரிக்கிறவன்
- Defray, *v.* sheylăvookoo shăgă
yăni sheykiradoo, சௌலாக்கு
சகாயஞ்செப்பிறது

Defunct, <i>a.</i> shettāh, kālūmponāh, செத்த, காலம்போன	Delicately, <i>a.</i> menmeyāy, மேன்மையாய்
Defy, <i>v.</i> yedeerpāy peyshoo-kiradoo, எதிர்பாய்பேசுகிறது	Delicious, <i>a.</i> inbūmānāh, இன்பமான
Degeneracy, <i>s.</i> kūrdootūley, கெடுதலை	'Deliciously, <i>a.</i> inbūmāy, இன்பமாய்
Degenerate, <i>v.</i> koonākerdookiradoo, குணக்கேடாகிறது	Delight, <i>v.</i> shūndoshā pūdoot-tookiradoo, சந்தோஷப்படுத்துகிறது
Degenerate, <i>a.</i> koonākūrdoollāh, குணக்கெடுள்ள	Delight, <i>s.</i> inbūm, shūndoshūm, இன்பம், சந்தோஷம்
Degenerately, <i>a.</i> koonākūrdāy, குணக்கேடாய்	Delightful, <i>a.</i> inbūmoollāh, pirreeyumoollāh, இன்பமுள்ள, பிரியமுள்ள
Degrade, <i>v.</i> eergheevoopūdoot-tookiradoo, இழிவுபடுத்துகிறது	Delightfully, <i>a.</i> shundoshūmāy, சந்தோஷமாய்
Degree, <i>s.</i> ūlavoo, pirrāmānūm, அளவு, பிரமாணம்	Delights, <i>s.</i> vāybokūm, வைபோகம்
Design, <i>v.</i> dāyāvāyapārkiradoo, தயவாய்பார்க்கிறது	Delineate, <i>v.</i> shittirreekiradoo, சித்திரீக்கிறது
Deity, <i>s.</i> deyvūm, தெய்வம்	Delineation, <i>s.</i> shittirrūm, சித்திரம்
Dejected, <i>a.</i> shoonūkkūmānāh, சனக்கமான	Delinquency, <i>s.</i> tūpeedūm, koottūm, தப்பிதம், குற்றம்
Dejection, <i>s.</i> mūnākūlkūlākūm, மனக்கலக்கம்	Delinquent, <i>s.</i> koottāvalee, tūppeedāvalee, தப்பிதவாளி
Delay, <i>s.</i> tāmādūm, tāmeeshum, தாமதம், தாழிவும்	Deliquesce, <i>v.</i> yēlākhookiradoo, இளகுகிறது
Delay, <i>v.</i> tāmādāpūdootookiradoo, தாமதப்படுத்துகிறது	Delirious, <i>a.</i> māyūkkūmānāh, pāyteeūmānāh, மயக்கமான, பைத்தியமான
Delectable, <i>a.</i> inbūtteykodookira, இன்பத்தைக்கொடுக்கி	Delirium, <i>s.</i> māyūkkūm, pāyteeūm, மயக்கம், பைத்தியம்
Delectably, <i>a.</i> inbūmāy, இன்பமாய்	Deliver, <i>v.</i> eerūdsheekiradoo, இரட்சிக்கிறது
Deliberate, <i>v.</i> yoshūneypūnnoo-kiradoo, யோசனையன்னுகிறது	Deliverance, <i>s.</i> eerudsheepoo, voodootūley, இரட்சிப்பு, விடுதலை
Deliberately, <i>a.</i> yoshūneyyay, யோசனையாய்	Deliverer, <i>s.</i> eerūdshākūr, இரட்சகர்
Deliberation, <i>s.</i> āloshūney, ஆலோசனை	Dell, <i>s.</i> kooīhāy, குழாய்
Delicacy, <i>s.</i> āroomey, அருமை	Delude, <i>v.</i> vūnsjeekiradoo, வஞ்சிக்கிறது
Delicate, <i>a.</i> menmeyānāh, மேன்மையான	

Deluder, s. vünsjäkün, yettün,	Demoralize, v. kurdookiradoo,
வளுச்சகன், எத்தன்	கெடுக்கிறது
Deluge, s. tänneerpeyrooküm,	Demur, v. tâmeesheekiradoo,
தண்ணீர்பெருக்கம்	தாமிவிக்கிறது
Delusion, s. mâyüm, tükhay-	Demure, a. koochümoolläh,
பூ, மாயம், திகைப்பு	கூச்சமுள்ள
Deluge, v. tanneerpeyrookiradoo,	Demurely, a. koochápüdütäy,
தண்ணீர்பெருக்கிறது	கூச்சபடதாய்
Delusive, a. mâyäkatükkäh, ம	Demurrer, s. tâmeesheekiravün,
யக்கத்தக்க	தாமிவிக்கிறவன்
Delve, v. tondookiradoo, nôndookiradoo, தொண்டுகிறது	Demy, s. ärey, அரை
Demand, v. kerdkiradoo, கேட	Den, s. kookhay, vüley, gebbee,
கிறது	குகை, வளை, கெபி
Demand, s. kerlvee, கேள்வி	Denial, s. koorookoopeysshoo,
Demeanor, s. nüdüttay, நடத்தை	குறுக்கேபேசு
Demean, v. nüdükiradoo, நடக்	Denominate, v. peyridookiradoo,
கிறது	பெயரிடுகிறது
Demerit, s. dündeekatükkäh,	Denomination, s. peyr, பெயர்
தண்டிக்கத்க	Denote, v. kânbeekiradoo, koorerekiradoo,
Demi, s. pâdee, äröttüm, äray,	காண்பிக்கிறது,
பாதி, அர்த்தம், அரை	குறிக்கிறது
Demolish, v. iddeekiradoo, இ	Denounce, v. koottümshättoo-
ழுக்கிறது	kiradoo, குற்றஞ்சாடுகிறது
Demolition, s. nâshum, arghee-	Dense, a. neyrookümmoolläh, நெ
voo, நாசம், அழிவு	ருக்கமுள்ள
Demon, s. pey, pishäshoo, püshä-	Denseness, s. neyrooküm, gün-
shoo, பேய், பிசாசு, பசாசு	ப்பம், நெருக்கம், கனம்
Demoniac, s. peypiddeetävün,	Dent, s. keeroö, கீறு
பேய்பிட்டத்தவன்	Dent, v. keerookiradoo, கீறுக
Demoniacal, a. peytunumänäh,	Dentist, s. pül poodeengee, பற்
பேய்த்தனமான	பிடிங்கி
Demonstrable, a. roobEEKatük-	Denude, v. ooreekiradoo, உரிக
käh, உருபிக்கத்க	கிறது
Demonstrate, v. roobEEKiradoo,	Denunciation, s. teermänüm,
உருபிக்கிறது	தீர்மானம்
Demonstration, s. drishtändे-	Deny, v. koorookooshollookiradoo,
rum, திருட்டாந்திரம்	குருக்குச்சொல்லுகிற
Demonstrative, a. drishtändee-	து
rä pudoottookira, திருட்டாந்	Depart, v. pooräpüdookiradoo,
திரப்படுத்துகிற	புறப்படுகிறது
Demonstrator, s. roobEEKira-	Departure, s. pooräpädoo, புற
vün, உருபிக்கிறவன்	ப்பாடு

- Depend, *v.* nūmbookiradoo, நம்புகிறது
- Dependence, *s.* ādūreepoo, ஆதரிப்பு
- Dependent, *a.* ādūreekira, ஆதாக்கிற
- Depict, *v.* toolāmbūrūmāy kāt-tookiradoo, துலாம்பிறமாய் கட்டுகிறது
- Deplorable, *a.* poolūmbūlānāh, புலம்பலான
- Deplorably, *a.* poolūmbūlāy, புலம்பலாய்
- Deplore, *v.* tookeekiradoo, poolumbulayirrookiradoo, புலம்பலாயிருக்கிறது
- Deponent, *s.* shātsheeshollookiravūn, சாட்சிசொல்லுகிறவன்
- Depopulate, *v.* koodeeyerghooppookiradoo. குட்யெழுப்புகிறது
- Deport, *v.* nūdoottovooodookiradoo, நடத்துவிடுகிறது
- Deportment, *s.* nūdūttey, நடத்தை
- Depose, *v.* shādsheeshollookiradoo, சாட்சிசொல்லுகிறது
- Deposit, *s.* ādāykūlūm, teyvūnee, அடைக்கலம், செவணி
- Deposit, *v.* ādūkkookiradoo, அடக்குகிறது
- Depository, *s.* ootūrvādee, உத்தரவாதி
- Deposition, *s.* vākoomoolūm, வாக்குமூலம்
- Depository, *s.* kūlūnjsheeūm, punavoodoo, களஞ்சியம், உணவீடு
- Depraved,(to be,) *v.* kurdookiradoo, கெடுகிறது
- Depravity, *s.* kurdoo, pārgh, கேடு, பாழ்
- Deprecate, *v.* dookeekiradoo, ஆக்கிக்கிறது
- Depreciate, *v.* villeykoraykiradoo, விலைகுறைக்கிறது
- Depreciation, *s.* villeykoray-poo, விலைகுறைப்பு
- Depredation, *s.* kollay, shorūm, கொள்ளள, சோரம்
- Depredator, *s.* tirroodūn, kūllūn, திருடன், கள்ளன்
- Depress, *v.* mūnākkūlkūkiradoo, amookookiradoo, மனக்கலக்கிறது, அமுக்குகிறது
- Depression, (mental,) *s.* mūnākūllākūm, மனக்கலக்கம்
- Deprivation, *s.* pūreepoo, tārt-chee, பறிப்பு, தாக்கி
- Deprive, *v.* pureekiradoo, yedoot-toopodookiradoo, எடுத்துப்போடுகிறது, பறிக்கிறது
- Depth, *s.* ārghūm, ālūm, ஆழம்
- Deputation, *s.* toodoo, தாது
- Depute, *v.* toodānoopookiradoo, தாதனுப்புகிறது
- Derange, *v.* kūlākkookiradoo, கலக்குகிறது
- Derangement, *s.* kūllākūm, கலக்கம்
- Dereliction, *s.* tūppoo, tūvāroo, தப்பு, தவறு
- Deride, *v.* pūreekāseekiradoo, பறிகாசிக்கிறது
- Derider, *s.* pūreekāseekirāvūn, பறிகாசக்காரன்
- Derision, *s.* pūreekāsūm, gay-lee, பறிகாசம், கேவி
- Derisive, *a.* pūreekāsūmānāh, பறிகாசமான
- Derivation, *s.* pirrāppoo, oorpūttee, பிறப்பு, உற்பத்தி
- Derive, *v.* vāngkookiradoo, வாங்குகிறது
- Derogate, *v.* tārghtookiradoo, தாழ்த்துகிறது

- Derogatory, *a.* tārtsheeyoollāh,
தாழ்ச்சியுள்ள
- Descant, *v.* shūmbāshūnnay
pūnnookiradoo, சம்பாவினை
பண்ணுகிறது
- Descend, *v.* yerūngookiradoo,
இறங்குகிறது
- Descendants, *s.* pin shūndudee-
yār, பின்சந்ததியார்
- Descending, *a.* yerūngookira,
இறங்குகிற
- Descent, *s.* yerūkkūm, இறக்கம்
- Describe, *v.* kooreettoo sholloo-
kiradoo, vibburūmāy sholloo-
kiradoo, sholleekāttookirara-
doo, சொல்லிக்காட்டுகிறது
- Description, *s.* vibbūrūm, koo-
reepoo, குறிப்பு, மச்சம், விப-
ரம்
- Descriptive, *a.* kooreepoollāh,
குறிப்புள்ள
- Descry, *v.* kānookiradoo, kūn-
doopoodeekiradoo, காணுகிற-
து, கண்டுபிடிக்கிறது
- Desecrate, *v.* eenapūdoottooki-
radoo, எனப்படுத்துகிறது
- Desecration, *s.* eenūm, anāshā-
rūm, அனம், அநாசாரம்
- Desert, *s.* yokeeyum, tugoodee,
யோக்கியம், தகுதி
- Desert, *s.* kādoo, vānūm, காடு,
வனம்
- Desert, *v.* kāyvoottoovoodooki-
radoo, கைவிட்டுவிடுகிறது
- Deserted, *v.* pārghānāh, keodeey-
illādāh, குழியில்லாத, பாழான
- Deserter, *s.* numbeekay drogēe,
நம்பிக்கை, துரோகி
- Desertion, *s.* orheepoo, oleep-
poo, ஒழிப்பு
- Deserve, *v.* pāttirūmāyirooki-
radoo, பாத்திரமாய்விடுக்கி-
து
- Deserving, *a.* yokeeūmānāh,
யோக்கியமான
- Desiccate, *v.* kāshookiradoo,
oonukiradoo, காய்ச்சுகிறது,
உணக்கிறது
- Desiccation, *s.* kāyvoo, oonük-
koo, காய்வு, உணக்கு
- Design, *s.* nokūm, yennūm,
நோக்கம், யென்னம்
- Design, *v.* yennookiradoo, எண்-
னுகிறது
- Designate, *v.* neymeekiradoo,
நெமீக்கிறது
- Designation, *s.* neymeepoo, நீ-
யெமீபு
- Designedly, *a.* mūnāsākāh, மன-
சாக
- Desirable, *a.* āseekātūkkāh, ஆ-
கிக்கதக்க, விரும்பதக்க
- Desired, *p.* vurnoomyenkirā, வே-
ண்டுமென்கிற
- Desire, *v.* āseekiradoo, ஆகிக்க-
து
- Desire, *s.* āsay, virroopum, ஆ-
சை, விருப்பம்
- Desirous, *a.* āsāyānāh, ஆசையா-
ன
- Desist, *v.* woykiradoo, teerkira-
doo, ஓய்கிறது, தீர்க்கிறது
- Desolate, *a.* pārghānāh, பாழான
- Desolation, *s.* pārgh, பாழ்
- Despair, *v.* yengookiradoo, ஏ-
ங்குகிறது
- Despair, *s.* yekkūm, ஏக்கம்
- Despatch, *s.* seekirrum, செக்க-
ம்
- Desperate, *a.* nūmbeekayillā-
dāh, நம்பிக்கையில்வரத்
- Desperately, *a.* nūmbeekay-
inmeyay, நம்பிக்கையின்மை-
யாய், கோபமாய்
- Desperation, *s.* nūmbeekayin-
mey, நம்பிக்கையின்மை

Despicable, <i>a.</i> yelāppūmānāh, இளப்பமான	Detachment, <i>s.</i> peereevoo, பிரிவு
Despicably, <i>a.</i> yellāpūmāy, eenāmāy, இளப்பமாய், ஒன் மாய்	Detail, <i>v.</i> kundeetoo shollooki- radoo, கண்டித்தசொல்லுகிறது
Despise, <i>v.</i> nindeekiradoo, as- ütteypūnnookiradoo, நிந்திக ிறது, அசட்டைபண்ணுகிறது	Detail, <i>s.</i> vibbūrūm, விபரம்
Despite, <i>s.</i> pureepoo, பழிப்பு	Detain, <i>v.</i> mūreekiradoo, மறிக ிறது
Despitefully, <i>a.</i> pūgāy oday, பகையோடு	Detect, <i>v.</i> kündoopodeekira- doo, கண்டுபிடிக்கிறது
Despoil, <i>v.</i> kolley yiddookira- doo, கொள்ளாயிடுகிறது	Detection, <i>s.</i> äkhāpādoo, அகப் பாடு
Despond, <i>v.</i> nūmbeekāyüttirroo- kiradoo, நம்பிக்கையற்றிருக்கிறது	Detention, <i>s.</i> mūreeyūl, mūree- poo, மறியல், மறிப்பு
Despondency, <i>s.</i> mānāsdābūm, மன்றத்தாபம்	Deter, <i>v.</i> tūdūngkūlpūnnooki- radoo, தடங்கல்பண்ணுகிறது
Despotically, <i>a.</i> tūnnūrāsāy, த ன்னரசாய்	Deteriorate, <i>v.</i> kürdookiradoo, eerheevoopudookiradoo, இழுவுபடுகிறது, கெடுகிறது
Destination, <i>s.</i> neymēettāyed- dum, நியமித்தயிடம்	Deterioration, <i>s.</i> eerheevoo, kür- doo, இழுவு, கெடு
Destine, <i>v.</i> neymeekiradoo, நிய மிக்கிறது	Determination, <i>s.</i> teermānūm, தீர்மானம்
Destiuy, <i>s.</i> neymūm, viddeelüb- bee, நியமம், விதி, இலயி	Determine, <i>v.</i> teermāneekira- doo, தீர்மானிக்கிறது
Destitute, <i>a.</i> anādeeyānah, அ ஞியான	Detest, <i>v.</i> veyrookiradoo, äroo- vūrookiradoo, வெறுக்கிறது, அருவருக்கிறது
Destitution, <i>s.</i> dūreedirrūm, த நிததிரம்	Detestable, <i>a.</i> äroovūroopool- lah, அருவருப்புள்ள
Destroy, <i>v.</i> ärgħheekiradoo, அழிக்கிறது	Detestation, <i>s.</i> äroovūroopoo, அ ருவருப்பு
Destroyer, <i>s.</i> ärgħheekirāvūn, அ ழிக்கிறவன்	Detract, <i>v.</i> kōlsholloookiradoo, கோள்சொல்லுகிறது
Destruction, <i>s.</i> ärgħheevoo, kür- doo, nāsūm, அழிவு, கெடு, நா சம்	Detraction, <i>s.</i> kol, கோள்
Destructive, <i>a.</i> nāsāpūdootoo- kirā, நாசப்படுத்துகிற	Detriment, <i>s.</i> nūshūtūm, kürdoo, நஷ்டம், கெடு
Detach, <i>v.</i> peereekiradoo, பிரிக ிறது	Detrimental, <i>a.</i> nūshūtūmoollāh, kurdānāh, நஷ்டமுள்ள, கெ டான்
Detached, (to be,) <i>v.</i> peereendi- rookiradoo, பிரிந்திருக்கிறது.	Devastation, <i>s.</i> argħheevoo, shǔng- kārum, அழிவு, சங்காரம்
	Develop, <i>v.</i> veyleepūdookira- doo, வெளிப்படுகிறது

Development, <i>s.</i> veyleepūdoo-tookāy, வெளிப்படுத்துகை	Diagonal, <i>s.</i> koorookoovūree, குறகுவரி
Deviate, <i>v.</i> tupeedumāy shāyndoopokiradoo, தப்பிதமாய் சாய்ந்துபோகிறது	Diagonally, <i>a.</i> vittūmay, வட்டமாய்
Deviation, <i>s.</i> tūpeedūmānāh shayvoo, தப்பிதமானசாய்வு	Diagram, <i>s.</i> kodoo, கோடு
Device, <i>s.</i> oobāyūm, உபாயம்	Dial, <i>s.</i> sooreeyākūdeeyārūm, சூரியகழியாரம்
Devil, <i>s.</i> pūshāshoo, pēy, பசாசு, பேப்	Dialect, <i>s.</i> pāshey, பாலை
Devilish, <i>a.</i> pēyāttumānāh, பெயாட்டமான	Dialogue, <i>s.</i> sūmbāshūney, சம்பாஷினை
Devious, <i>a.</i> shoorsheeyānāh, kōnlākāh, சூழ்சியான, கோணலாக	Diameter, <i>s.</i> veettākol, விட்டக் கோல்
Devise, <i>v.</i> oobāyūmpūnnookiradoo, உபாயம்பண்ணுகிறது	Diametrically, <i>a.</i> veettūmay, விட்டமாய்
Devoid, <i>a.</i> illādāh, இல்லாத	Diamond, <i>s.</i> vayrūm, வைரம்
Devolve, <i>v.</i> eerūngkookiradoo, இறங்குகிறது	Diary, <i>s.</i> nēlkūnookoo, நாட்கணக்கு
Devote, <i>v.</i> neyroorakidoo, செருகிறது	Dice, <i>s.</i> pūkhūday, பகடை
Devotee, <i>s.</i> sūnneeyāsee, சந்தியாசி	Dictate, (words,) <i>v.</i> vāshāgūm-shollookiradoo, வாசகஞ்சோலுகிறது
Devotion, <i>s.</i> pūttee, பத்தி	Dictate, (order,) <i>v.</i> kūttūley eedookiradoo, கட்டளையிடுகிறது
Devour, <i>v.</i> pūdsheekiradoo, உட்கீகிறது	Dictatorial, <i>a.</i> ädeekārūmoollāh, அதிகாரமுள்ள
Devout, <i>a.</i> pūtteeyānāh, பத்தியான	Dictionary, <i>s.</i> ākhūrādee, அகராதி
Devoutly, <i>a.</i> pūtteeyāy, பத்தியாய்	Die, <i>v.</i> shettoopokiradoo, yerundoopokiradoo, செத்துப்போகிறது
Dew, <i>s.</i> pūnee, பனி	Diet, <i>s.</i> putteyāhshāppādoo, பத்தியசாபபாடு
Dewlap, <i>s.</i> üddür, அதர்	Differ, <i>v.</i> vitteeyāsāhpudookiradoo, வித்தியாசப்படுகிறது
Dexterity, <i>s.</i> kūrtteetünnūm, கெட்டத்தனம்	Difference, <i>s.</i> vitteeyāsūm, வித்தியாசம்
Dextrous, <i>a.</i> sāmārteeyūmānāh, சாமார்த்தியமான	Different, <i>a.</i> pūlāvittūmānāh, பலவிதமான
Dextrously, <i>a.</i> sāmārteeyūmāy, சாமார்த்தியமாய்	Difficult, <i>a.</i> peerayāsūmanāh, kushtumanah, தூந்திரவானா, கஷ்டமான, பிரயாசமான,
Dhony, <i>s.</i> donee, தொணி	Diabolical, <i>a.</i> pēyāttūmānāh, பேபாட்டமான

- Difficulty, *s.* peerāyāsum, kush-tum, பிரயாசம், கவிடம்
- Diffidence, *s.* nānūm, நாணம்
- Diffident, *a.* nānūmoollāh, நாணமுள்ள
- Diffuse, *v.* pūrūppookiradoo, உரபடுகிறது
- Diffusely, *a.* virreevākāh, விராக
- Dig, *v.* tondookiradoo, nondoo-kiradoo, தொண்டுகிறது
- Digest, *v.* jeerūneekiradoo, செரணி கிறது
- Digestible, *a.* jeerūneekātūkāh, செரணிக்கத்தக்க
- Digestion, *s.* jeerūnūm, செரணம்
- Digit, *s.* veerūliddey, விரவிடை
- Dignified, *a.* mūghātānāh, மகத்தான
- Dignify, *v.* mūgheemaypūdootookiradoo, மகிமைபபடுத்துகிறது
- Dignity, *s.* peyroomāy, பெருமை
- Digress, *v.* vūghreevellākookiradoo, வழிவிலகுகிறது
- Digression, *s.* villūkoo, விலக்கு
- Dike, *s.* āney, அணை
- Dilapidate, *v.* iddeekiradoo, ārgheekiradoo, இடுக்கிறது, அழிக்கிறது
- Dilapidation, *s.* iddeevoo, pārgh, இடுவு, பாரு
- Dilate, *v.a.* vibbūrūmaypeyshookiradoo, விபரமாய்ப்பேசுகிறது
- Dilate, *v.n.* pūrūmbookiradoo, பரம்புகிறது
- Dilatory, *a.* shombānāh, சொம்பான
- Dilemma, *s.* abāyūm, அபாயம்
- Diligence, *s.* jākeerūttāy, சாக்கிரதை
- Diligent, *a.* jākeerūttāyoollāh, சாக்கிரதையுள்ள
- Diligently, *a.* jākeerūttāyāy, சாக்கிரதையாய
- Dilute, *v.* neerākookiradoo, சீராக்குகிறது
- Dilute, *a.* meylindāh, மெலிந்த
- Dim, *v.* mūngūl ākookiradoo, மங்கலாக்குகிறது
- Dim, *a.* mūngūlānāh, மங்கலான
- Dimension, *s.* ūlavoo, அளவு
- Diminish, *v.* *a.* korāykiradoo, sirrookiradoo, குறைக்கிறது, கிறுக்கிறது
- Diminish, *v.* *n.* korāykiradoo, seerookiradoo, குறைக்கிறது, கிறுக்கிறது
- Diminution, *s.* koraychūl, குறைச்சல்
- Diminutive, *a.* sirreeyāh, சிறிய
- Dimly, *a.* mūngūlāy, மங்கலா
- Dimness, *s.* mūngūl, மங்கல்
- Dimple, *s.* kooree, குழி
- Din, *s.* yerāychūl, இரைச்சல்
- Dine, *v.* pūgūl poshūnūm shey-kiradoo, shāpidookiradoo, பகந்போசனஞ்செய்கிறது, சாப்பிடுகிறது
- Dingy, *a.* arghookoollāh, அருக்குள்ள
- Dinner, *s.* teenee, pūgūlposhū-nūm, தீனி, பகந்போசனம்
- Dip, *v.* toykiradoo, தோய்க்கிறது
- Diplomacy, *s.* oobāyūm, உபாயம்
- Diplomatic, *a.* oobāyūmānāh, உபாயமான

Dipping, <i>s.</i> toyvoo, தோய்வு	Disagreement, <i>s.</i> wovamey, வொவாமை
Dire, <i>a.</i> mūkhābāyūngkurūmā-nāh, மகாபயங்கரமான	Disallow, <i>v.</i> tūdookiradoo, தடுக்கிறது
Direct, <i>v.</i> kanbeekiradoo, shol-leekodookiradoo, காண்பிக்கி-றது, சொல்விக்கொடுக்கிறது	Disappear, <i>v.</i> mūreykiradoo, மறைகிறது
Direct, <i>a.</i> shareeyānāh, teermā-nūmānāh, சரியான, தீர்மான-மான	Disappearance, <i>s.</i> mūreyvoo, மறைவு
Direction, (of a letter,) <i>s.</i> meyl-vāshāgūm, மேல்வாசகம்	Disappoint, <i>v.</i> numbeekaykūr-dookiradoo, நமபிக்கைக்கெடுகிறது
Directly, <i>a.</i> neyrey, wodaney, நெய்ரே, உடனே	Disappointment, <i>s.</i> kāreeyākūr-doo, காரியக்கேடு
Direful, <i>a.</i> mūhhābāyūngkūrū-mānāh, மகாபயங்கரமான	Disapprobation, <i>s.</i> mūnākoorāy, மனக்குறை
Dirt, <i>s.</i> arghookoo, அழுக்கு	Disapprove, <i>v.</i> mūnākoorāy-pūdookiradoo, மனக்குறைபடுகிறது
Dirty, <i>v.</i> arghookākookiradoo, அழுக்காக்குகிறது	Disarm, <i>v.</i> neerāyeedūnakiradoo, நிராயுதஞ்சுகிறது
Dirty, <i>a.</i> arghookoollāh, அழுக்குள்ள	Disarrange, <i>v.</i> korhūppookiradoo, குழப்புகிறது
Dirty, (mean,) <i>a.</i> irrgheevānāh, இழிவான	Disarrangement, <i>s.</i> korhūppūm, குழப்பம்
Disability, <i>s.</i> būlāveenūm, பல-வீனம்	Disaster, <i>s.</i> moshūm, mosum, மோசம்
Disable, <i>v.</i> būlūn kūrdoorkiradoo, பெலன்கெடுக்கிறது	Disastrous, <i>a.</i> moshūmānāh, மோசமான
Disadvantage, <i>s.</i> nūstūm, நட-டம்	Disavow, <i>v.</i> yedeerpeyshookiradoo, எதிர்ப்பேசுகிறது
Disadvantageous, <i>a.</i> nūstūmā-nāh, நட்டமான	Disavowal, <i>s.</i> yedeerpeychoo, எதிர்ப்பேசு
Disaffect, <i>v.</i> beydākūm pūnnoo-kiradoo, பேதகமபண்ணுகிறது	Disband, <i>v.</i> āneekoolaykiradoo, அனிகுலைக்கிறது
Disaffection, <i>s.</i> beydākūm, பே-தகம், பேதம்	Disbelief, <i>s.</i> nūmbeekāyeeenūm, நமபிக்கையீனம்
Disagree, <i>v.</i> veyroopūdookiradoo, வெறபடுகிறது, வொல்வாமையாக்குகிறது	Disbelieve, <i>v.</i> nūmbādirrookiradoo, நம்பாதிருக்கிறது
Disagreeable, <i>a.</i> veyroopoollah, வெறுப்பாள	Disbeliever, <i>s.</i> numbeekāyillā-dāvūn, நமபிக்கைபில்லாதவன்
Disagreeably, <i>a.</i> veyroopāy, வெறுப்பாய்	Disburse, <i>v.</i> pūnūmkodookiradoo, பணங்கொடுக்கிறது செலவழிக்கிறது

Disbursement, <i>s.</i> sheylāvoo, செலவு	Discontent, <i>s.</i> münākorey, மனக்குறை
Disc, <i>s.</i> mündälüm, மண்டலம்	Discontented, <i>a.</i> münākoreyānāh, மனக்குறையான
Discard, <i>v.</i> tüllookiradoo, தனகுகிறது	Discontentment, <i>s.</i> münākūlakkūm, மனக்கலக்கம்
Discern, <i>v.</i> teyreekiradoo, kānoo-kiradoo, தெரிகிறது, காண்கிறது	Discontinuance, <i>s.</i> orgheevoo, ஒழிவு
Discernible, <i>a.</i> kānātūkkāh, areeyātūkkāh, காணத்தக்க, அறியத்தக்க	Discontinue, <i>v.</i> orgheevākhiradoo, ஒழிவாகிறது
Discernment, <i>s.</i> kānūl, teyrchee, காணல், தெர்ச்சி	Discord, <i>s.</i> beydāgum, பேதகம்
Discharge, <i>v.</i> tülloopiradoo, தளூகிறது	Discordant, <i>a.</i> beydāgūmānāh, பேதகமான
Discharge, <i>s.</i> tülloo, kürheevoo, தளூ, கழிவு	Discount, <i>s.</i> tülloopūdee, தளூபடி
Dismiss, <i>v.</i> mūrootūleekiradoo, மறுதவிக்கிறது	Discount, <i>v.</i> tülloopiradoo, தளூகிறது
Disclose, <i>v.</i> kāttookiradoo, kānbeekiradoo, காட்டுகிறது	Discountenance, <i>v.</i> mooghumoor-reekiradoo, முசமுறிக்கிறது
Disclosure, <i>s.</i> kāttookay, pūr-seetūm, பிரகித்தம், காட்டுகை	Discourage, <i>v.</i> dāyreeyāveenā-pūdoottookiradoo, தயிரியலீனபடுத்துகிறது
Discolor, <i>v.</i> vñnnñmārgheekiradoo, வன்னமழிக்கிறது	Discouragement, <i>s.</i> dāyreeyāveenūm, தெரியலீனம்
Discomfited, (to be,) <i>v.</i> abājeyā-pūdookiradoo, அபசெயபடுகிறது	Discourse, <i>s.</i> peychoo, பேசு
Discomfiture, <i>s.</i> tibājheyūm, அபசெயம்	Discourse, <i>v.</i> peysookiradoo, பேசுகிறது
Discomfort, <i>s.</i> sāveegeeyā kür-doodul, சவுக்கியகெடுதல	Discourteous, <i>a.</i> ḥāmūreeyādeyoollāh, அவமரியாதெயுள்ள
Discommode, <i>v.</i> tondūravoopūnnookiradoo, தொந்தரைபண்ணகுறை	Discover, <i>v.</i> kündoopoodeekiradoo, கண்டுபிடிக்கிறது
Discompose, <i>v.</i> koleykiradoo, கொலைக்கிறது	Discovery, <i>s.</i> kānookhāy, கானுகை
Discomposure, <i>s.</i> koleyvoo, கொலவு	Discredit, <i>v.</i> sündeykheekiradoo, சந்தேக்கிக்கிறது
Disconcert, <i>v.</i> ülakhūreekiradoo, அலக்கழிக்கிறது	Discreditable, <i>a.</i> nānāyākorey-vānāh, நான்யகருறைவான
Disconsolate, <i>a.</i> sūnjüllümolah, சுஞ்சலமூளன	Discreet, <i>a.</i> yojhūneyeoollāh, யோசனையுள்ள
	Discreetly, <i>a.</i> yojhūneyāy, யோசனையாய்
	Discrepancy, <i>s.</i> vittoovāsum, வித்துவாசம்

- Discrepant, *a.* veettoovāsūmā-nāh, வித்துவாசமான
- Discretion, *s.* boottee, areevoo, புத்தி, அறிவு
- Discretionary, *a.* shorhāboottee-yānāh, சுழுபுத்தியான
- Discriminate, *v.* teyreend yed-dookiradoo, தெரிந்தெடுக்கி ரது
- Discuss, *v.* njāyūm peyshookiradoo, ஞாயமபேசுகிறது
- Discussion, *s.* türküm, தருக்கம்
- Disdain, *s.* äsüttey, அசட்டை
- Disdain, *v.* asüttey pünnookiradoo, அசட்டைப்பண்ணுகிறது
- Disdainful, *a.* äsütteyodoo, அசட்டையோடு
- Disease, *s.* nōy, veeyādee, noo-vo, நோய், வியாதி
- Diseased, *a.* veeyādeepüttāh, வியாதிப்பட்ட
- Disembark, *v.* yerüngookiradoo, இறங்குகிறது
- Disembarkation, *s.* yerrüküm, இறக்கம்
- Disembarrass, *v.* voodoo-vee-kiradoo, வூடுவீக்கி ரது
- Disengage, *v.* வீலிக்கி ரது
- Disengaged, *a.* sāvakāshūmā-nāh, சாவகாசமான
- Disfavor, *s.* übāshārüm, அப்சாரம்
- Disfigure, *v.* älüngoläpüdoottokiradoo, அலங்கோலப்படுத்துகிறது
- Disfigurement, *s.* älüngolüm, அலங்கோலம்
- Disgorge, *v.* vāndeepunnooki-radoo, வாந்திப்பண்ணுகிறது
- Disgrace, *s.* ävūmānūm, äbūmā-nūm, அவமானம் அபமானம்
- Disgraceful, *a.* ävūmānūmool-lāh, அவமானமுள்ள
- Disgracefully, *a.* ävūmānūmāy, அவமானமாய்
- Disguise, *s.* poykolum, பொய்க்கோலம்
- Disguise, *v.* poykolumyeddooki-radoo, பொய்க்கோலமெடுக கிறது
- Disgust, *s.* veyroopoo, வெறுப்பு
- Dishonor, *s.* ävūmānūm, அவமானம்
- Dishonorable, *a.* ävūmānūmool-lāh, அவமானமுள்ள
- Dishonorably, *a.* ävūmānūmāy, அவமானமாய்
- Disinclination, *s.* pirreyyäveenā-nüm, பிரியலீனம்
- Disincline, *v.* pirreyyäveenä-püdoottokiradoo, பிரியலீனப்படுத்துகிறது
- Disinfect, *v.* tottooveeyādee mā-tookiradoo, தொத்துவீயாதி மாற்றுகிறது
- Disingenuous, *a.* tündirrūmool-lāh, தந்திரமுள்ள
- Disinter, *v.* poonumyeddookiradoo, shuvumkulurkiradoo, புணமெடுக்கிறது, சுவங்கிளர்க்கிறது
- Disinterested, *a.* pürobākhār-ümoollāh, புரோபகாரமுள்ள
- Disinterment, *a.* shūvümkulür-chee, சுவங்கிளர்ச்சி
- Disjoint, *v.* isseyvookürdookiradoo, இசைவுகெடுக்கிறது
- Disjointly, *a.* isseyvookürday, இசைவுகேடாய்
- Dislike, *v.* veyroopoo, வெறுப்பு
- Dislocation, *s.* shoolookoo, சுருக்கு
- Dislodge, *v.* yedootoopodooki-radoo, tullookiradoo, எடுத்து ப்போடுகிறது, தள்ளுகிறது

- Disloyalty, *s.* rajahdoorokūm, இராசதுரோகம்
- Dismal, *a.* shūngshūlūmoollāb, சுஞ்சலமூளன்
- Dismally, *a.* shūngshūlūmāy, சுஞ்சலமாய்
- Dismantle, *v.* kūlūttookiradoo, kürdookiradoo, கழற்றுக்கிறது, கெடுக்கிறது
- Dismasted, (to be,) *v.* pāymūrūm kūrttoopokiradoo, பாம்மரவ்கெட்டுப்போகிறது
- Dismay, *s.* bayūm, mūnākūlākum, பயம், மனக்கலக்கம்
- Dismayed, (to be,) *v.* bāyāpūdootookiradoo, பயபடுத்துகிறது
- Dismember, *v.* shitteerāvūdey-sheykiradoo, சித்திரவதைசெய்கிறது
- Dismiss, *v.* tūllookiradoo, anoo-peevoođookiradoo, தளருகிறது, அனுபவிலுகிறது
- Dismissal, *s.* tūlloodpī, தளருதல்
- Dismount, *v.* yerūngkookiradoo, இருக்குகிறது
- Dismount, *v. a.* tūllookiradoo, தளருகிறது
- Disobedience, *s.* keelpūdeeyāmāy, கீழ்ப்படியாமை
- Disobedient, *a.* keelpūdeeyādāh, கீழ்ப்படியாத
- Disobey, *v.* keelpūdeeyādirrookiradoo, கீழ்ப்படியாதிருக்கிறது
- Disoblige, *v.* koonumillādirrookiradoo, குணமில்லாதிருக்கிறது
- Disobliging, *a.* koonūmillādāh, குணமில்லாத
- Disorder, *v.* tāroomāroopūnnoo-kiradoo, தாறுமாறுபண்ணுகிறது
- Disorder, *s.* tāroomāroo, veeyā-dee, தாறுமாறு, வியாதி
- Disorderly, *a.* tāroomārānāh, தாறுமாறன
- Disorganization, *s.* kūlāychūl, கலைச்சல்
- Disorganize, *v.* tāroomārākira-doo, தாறுமாறுக்கிறது
- Disown, *v.* mūrootūleekiradoo, மறுதவிக்கிறது
- Disparage, *v.* eegūdsheepūnnoo-kiradoo, இடம்சிபண்ணுகிறது
- Disparity, *s.* veettoovāsūm, வித்தவாசம்
- Dispatch, *v.* anooopeevoodookiradoo, அனுபவிலுகிறது
- Dispel, *v.* kūlāykiradoo, கலைக்கிறது
- Dispensary, *s.* mūroondoogp-dāngkoo, மருந்துக்கெட்டங்கு
- Dispensation, *s.* deyvādeenūm, தேவாதினம்
- Dispense, (with,) *v.* tūveerlkiradoo, தவிர்க்கிறது
- Disperse, *v.* kūlāykiradoo, கலைக்கிறது
- Dispersion, pūrāpoo, பரபடு
- Dispirit, *v.* mūnūmkūlungkiradoo, மனங்கலங்கிறது
- Displace, *v.* yedootoopodookiradoo, tūlleevoodookiradoo, ஏடுதப்போடுகிறது, தளளிவிடுகிறது
- Displacement, *s.* tūllookai, தளங்கை
- Display, *v.* kānbeekiradoo, tey-reeeveekiradoo, காண்பிக்கிறது, தெரிவிக்கிறது
- Display, *s.* veyleekai, வேழ்க்கை
- Displease, *v.* kobāmoottookiradoo, கோபமூடுகிறது

Displeasure, s. kobūm, mūnā-korāy, கோபம், மனக்குறை

Disposable, a. shellākoodeeyāh, செல்லக்கூடிய

Disposal, s. shellootokay, செலுத்தகை

Dispose, (of,) v. sheylāvūreeki-radoo, செலவழிக்கிறது

Disposed, a. mūnūmshāyndāh, மனஞ்சாய்ந்த

Disposition, s. koonūm, goonūm, குணம்

Dispraise, s. eegūrhtshee, இகழ்டி

Dispraise, v. eegurhtsheeyāy pey-shookiradoo, இகழ்ச்சியாய்பேசுகிறது

Disproportion, s. ovvāmai, ஒவ்வாமை

Disproportionate, a. ovvāmai-yāy, ஒவ்வாமையாய்

Disprove, v. yedeerneeyāyum-shollookiradoo, எதிர்தியாய் சொல்லுகிறது

Disprover, s. yedeerneeyāyum-shollookiravūn, எதிர்தியாச்சியஞ்சொல்லுகிறது

Disputant, s. vādookārūn, வாதக்காரன்

Disputation, s. } vādoo, வாத

Dispute, } vādādookiradoo, வாதாடுகிறது

Disqualification, s. tugoodeeyil-lāmāy, தகுதியில்லாமை

Disqualify, v. tūgoodeekūrdookiradoo, தகுதிகெடுக்கிறது

Disquiet, v. tondūrāvoopūnnookiradoo, தொந்திரவுபண்ணுகிறது

Disquietude, s. kūlukkūm, கல்க்கம்

Disregard, s. asuttey, அசட்டை

Disregard, v. asūtteypūnnookiradoo, அசட்டைபண்ணுகிறது

Disrelish, s. veyroopoo, வெறுப்பு

Disrelish, v. veyroopayirrookiradoo, வெறுப்பாயிருக்கிறது

Disreputable, a. avūmāpāmool-lāh, அவமானமுள்ள

Disrespect, s. ūbāshārūm, அப்சாரம்

Disruption, s. keereevo, peyr-poo, இழுவு, பெயர்ப்பு

Dissatisfaction, s. sumudeeyil-lādah, சம்மதியில்லாத

Dissatisfied, (to be,) v. sumudeeyillādirokirkiradoo, சம்மதியில்லாதிருக்கிறது

Dissect, v. ūngūmchetteereekiradoo, அங்கஞ்சத்திரிக்கிறது

Dissection, s. ūngāchētteerūm, அங்கசத்திரம்

Dissemble, v. kūllūmayirookiradoo, கள்ளமாயிருக்கிறது

Dissembler, s. kūllākārūn, கள்ளக்காரன்

Disseminate, v. pūrūppookiradoo, பரப்புகிறது

Dissent, s. sūmmūdeeyāmai, சம்மதியாமை

Dissent, v. sūmmūdeeyād irrookiradoo, சம்மதியாதிருக்கிறது

Dissenter, s. sūmmūdeeyillādā-vūn, சம்மதியில்லாதவன்

Dissentient, a. sūmmūdeeyā-dāh, சம்மதியாத

Dissertation, s. vibbārūm, விபரம்

Disseverance, s. koolayvoo, கலை

Dissimilar, <i>a.</i> veyveyrānāh, வெ ம்பெவருன்	Distilling, <i>s.</i> kāchookāy, காம்ச்ச கை
Dissimilarity, <i>s.</i> veyveyroo, வெ ம்பேவறு	Distinct, <i>a.</i> veyrooveyrānāh, வே றுவெவருன்
Dissimulation, <i>s.</i> vünjünay, vünjäküm, வஞ்சனை, வஞ்சகம்	Distinctness, <i>s.</i> keertee, கீர்த்தி
Dissipate, <i>v.</i> koleykiradoo, கு லைக்கிறது	Distinctly, <i>a.</i> deerkümāy, தீர்த் சமாய்
Dissipation, <i>s.</i> kolākhülüm, கோ லாகலம்	Distinguished, <i>a.</i> keerteyool- lah, கீர்த்தீயுள்ள
Dissolute, <i>a.</i> kürttänündaiyoolläh, கெட்டடநடையுள்ள	Distinguish, <i>v.</i> kooreekiradoo, குறிக்கிறது
Dissolution, <i>s.</i> ärgheevoo, mürä- num, அழிவு, மரணம்	Distinguish, <i>v.</i> (confer distinc- tion,) keerteesheykiradoo, கீர்த்திசெப்பிறது
Dissolve, <i>v.</i>	Distort, <i>v.</i> shoooleekiradoo, சுளி க்கிறது
	Distortion, <i>s.</i> neyleepoo, shoo- leepoo, நெளிப்பு, சுளிப்பு
Dissolved, (to be,) <i>v.</i> küraindoo, or kurainjshoo pokiradoo, க ாஞ்சபோகிறது	Distract, <i>v.</i> külükkoorkiradoo, க லக்குகிறது
Dissuade, <i>v.</i> tūdookiradoo, தடு க்கிறது	Distractedly, <i>a.</i> münäkülakü- māy, மனக்கலக்கமாய், பைத்தி யமாய்
Dissuasion, <i>s.</i> tudoopoo, தடுப்பு	Distraction, <i>s.</i> müväkülaküm, மனகலக்கம்
Distance, <i>s.</i> doorum, toley, தூரம் அலை	Distraught, <i>v.</i> neyrookookiradoo, நெருக்குகிறது
Distant, <i>a.</i> doorūmānāh, தூர மான	Distress, <i>v.</i> toonbäpüdookira- doo, தன்பப்படுகிறது
Distaste, <i>s.</i> veyroopoo, வெறுப்பு	Distress, <i>s.</i> twyärüm, dooküm, துயரம் துக்கம்
Distasteful, <i>a.</i> rooseeyüttäh, ரு கியற்ற	Distressing, <i>a.</i> twyäräpüdootä- tükkah, துயரப்படுத்தத்தக்க
Distemper, <i>s.</i> veeyädee, வியாதி	Distribute, <i>v.</i> püngeedookira- doo, பங்கிடுகிறது
Distend, <i>v.</i> veengäpünnookira- doo, வீங்கப்பன்றுகிறது	Distribution, <i>s.</i> püngeedoo, பங் கீடு
Distil, <i>v.</i> kāchookiradoo, காம்ச கிறது	District, <i>s.</i> oor, nādoo, deyshum, ஊர், நாடு, தேசம்
Distillation, <i>v.</i> kāchäpüttädoo, காம்சப்பட்டது	Distrust, <i>s.</i> sündeykhüm, சந் தேசம்
Distiller, <i>kāchookiravün,</i> காம் ச்சுகிறவன்	

Distrust, <i>v.</i> sündeykhápüdookiradoo, சந்தேகபபடுகிறது	Divest, <i>v.</i> ooreekiradoo, உசிக்கிறது
Distrustful, <i>a.</i> sündeykúmánáh, சந்தேகமான	Divide, <i>v.</i> püngiddookiradoo, உங்கடுகிறது
Disturb, <i>v.</i> kúlaikiradoo, koh-rúppookiradoo, கலைக்கிறது, குழப்புகிறது	Divine, <i>s.</i> gooroo, goorookul, குரு, குருக்கன
Disturbance, <i>s.</i> kúlákúm, koh-ráppúm, கலக்கம், குழப்பம்	Divine, <i>v.</i> kooreeshollookiradoo, குறிசொல்லுகிறது
Disunite, <i>v.</i> peereekiradoo, பிரிக்கிறது	Divine, <i>a.</i> deyveekúmánáh, தெய்வீகமான
Disuse, <i>v.</i> voottovooodookiradoo, விடவேடுகிறது	Divinely, <i>a.</i> deyveekumay, தெய்வீகமாய்
Ditch, <i>s.</i> püllúm, koree, gú-dúngkoo, பள்ளம், குழி, கிடங்கு	Diving, <i>s.</i> shoorhee, shoorheepoo, சுழி, சுழிப்பு
Ditto, meylpüdee, மேற்படி	Divinity, <i>s.</i> deyvátunmey, தெய்வத்தன்மை
Ditty, <i>s.</i> oroo pattoo, ஒர்பாடு	Divisibility, <i>s.</i> peereekákoodee-yá tunmey, பிரிக்கக்கூடியதன்மை
Diurnal, <i>a.</i> dináh, dinádinúm, தின, தினதினம்	Divisible, <i>a.</i> püghookákoodee-yáh, பகுகக்கூடிய
Diurnally, <i>a.</i> dinámdinámay, தன்தினமாய்	Division, <i>s.</i> pügeerchee, toon-doo, பகர்ச்சி, துண்டு
Dive, <i>v.</i> shoorhee odoorkiradoo, சுழிப்போடுகிறது	Divorce, <i>v.</i> veeváká moshúnm-púnnookiradoo, விவாகமோசனமபண்ணுகிறது
Diver, <i>s.</i> álúmáypüdeepón, shoorheeedookiravun, ஆழமாப்படிப்போன்	Divulge, <i>v.</i> türündoo shollooki-radoo, திறநதுசொல்லுகிறது
Diverge, <i>v.</i> ágúlookkiradoo, அகறுகிறது	Dizziness, <i>s.</i> kirrookirroopoo, கிருக்குப்பு
Divergence, <i>s.</i> pügvíloo, அகலி	Dizzy, <i>a.</i> kirrookirroopoolláh, கிருக்குப்புள்ள
Diverse, <i>a.</i> pülvéedúmánáh, உலவிதமான	Do, <i>v.</i> sheykiradoo, செய்கிறது
Diversify, <i>v.</i> veyroopüdoottooki-radoo, வெறுபடுத்துகிறது	Docile, <i>a.</i> püdeevánáh, பதிவான
Diversion, <i>s.</i> oollásúm, உவலாசம்	Docility, <i>s.</i> püdeevoo, பதிவு
Diversity, <i>s.</i> veyroopádoo, வெறுபாடு	Dock, <i>v.</i> val veyttookiradoo, வால்வெட்டுகிறது
Diversly, <i>a.</i> pülvéedúmáy, உலவிதமாய்	Dockyard, <i>s.</i> kúppültucháwadie, கபபல்தச்சவாடு
Divert, <i>v.</i> teeroopookiradoo, திருப்புகிறது	Doctor, <i>s.</i> vâydeeyün, வைத்தியன்

Doctrine, s. oobădeyshum, உப தேசம்	Dominate, v. ūdeekūreekiradoo, அதிகரிக்கிறது
Document, s. pūtteerum, dūs- tooveyjhoo, பத்திரம், தல்த வேசு	Dominator, s. ūdeekāree, அதி காரி
Doe, s. penmān, பெண்மான்	Domineer, v. ālockiradoo, ஆன கிறது
Dog, s. nāyee, நாய்	Domineering, a. āngārūmoollāh, ஆங்காரமுள்ள
Dog, v. oochookāttookiradoo, உச்சக்காட்டுகிறது	Dominion, s. rajsheeyūm, இரா ச்சியம்
Doggedly, a. koolāvootūlāy, கு லாவுதலாய்	Donation, s. oobăkārūm, tūt- tūm, உபகாரம், தத்தம்
Dogma, s. shoosteerūm, சூத்திரம்	Donkey, s. kūroodey, kūloodey, கழுதை
Dogmatic, a. piddeevādūmooll- āh, பிடிவாதமுள்ள	Donor, s. oobăkāree, உபகாரி
Dogmatically, a. piddeevādū- māy, பிடிவாதமாய்	Don't, sheyā vānām, sheyādey, செய்யவேண்டாம், செய்யா தே
Dole, s. pūngoo, பங்கு, ஈவு	Doom, s. teermānūm, teervāy, தீர்மானம், தீர்வை
Doleful, a. dookūmoollāh, துக கமுள்ள	Doom, v. teerkiradoo, teermā- neekiradoo, தீர்க்கிறது, தீர்மா னிக்கிறது
Dolefully, a. dookūmāy, துக்க மாய்	Door, s. kādāvoo, கதவு
Dolor, s. poqlūmbāl, புலமபல	Doorlock, s. kadavoopoottoo, க தவுப்படு
Dolorous, a. mānāshūnjshūl- moollāh, மனச்சுஞ்சலமுள்ள	Dormant, a. tookūmānāh, தாக கமான
Dolorously, a. shūnjshūllūmāy, சுஞ்சலமாய்	Dormitory, s. pūdookāymūndā- pūm, படுக்கைமண்டபம்
Dolt, s. mūdaiyūn, mūttee, ம டையன், மட்டி	Dose, s. oroo dūrūm mūroondoo- kooleekay, ஒருதரமருந்து, கு ளிகை
Doltish, a. mūndūmoollāh, மந் தமுள்ள	Dose, v. māroondoo kodookira- doo, மருந்துகொடுக்கிறது
Domain, s. rājsheeyūm, இராச சியம்	Dot, s. poolee, koottoo, புள்ளி, குத்து
Dome, s. kodoomoodee, கொடு மூடி	Dotage, s. bootteetūlūrchee, புத்திதளர்ச்சி
Domestic, a. illorookūmānāh, இல்லொருக்கமான	Dotard, s. bootteetūlūrndōn, புத்திதளர்ந்தோன்
Domestic, s. veyleyāl, veyley- kārān, வேலையான், வேலைக ஈரான்	Dote, s. mūdeemāyūngookira- doo, மதிமயங்குகிறது
Domesticate, v. pūrhākookira- doo, பழக்குகிறது	
Dominant, a. ādsheeyānāh, ஆ டசியான்	

Dotingly, <i>a.</i> műdeemâyුகු-mây, மதுமயக்கமாய்	Downward, <i>a.</i> keeley, keerghey, கீழே
Double, <i>s.</i> eerütteepoo, இரட்டுப்பு	Doze, <i>v.</i> toongkookiradoo, தாங்குகிறது
Double, <i>v.</i> eerütteekiradoo, இரட்டுக்கிறது	Dozen, <i>s.</i> pünneeründoo, பன்னிரண்டு
Double, <i>a.</i> eerutteyānāh, இரட்டையான்	Drab, <i>a.</i> kumbälümānāh, கம்பலமான
Doubly, <i>a.</i> eerütteyāy, இரட்டையாய்	Draft, <i>s.</i> lübbee, shüttüm, இவிபி, சுட்டம்
Doubt, <i>s.</i> shündeykhüm, shumosheeyum, சுந்தேகம், சமுசயம்	Drag, <i>v.</i> yillookiradoo, eerghookiradoo, இழுக்கிறது
Doubt, <i>v.</i> shümoosheeyápüdoo-kiradoo, சமுசயபடுகிறது	Drain, <i>s.</i> vâykâl, kâvây, வாய்க்கால் காலவாய்
Doubtful, <i>a.</i> shümoosheeyümooläh, சமுசயமுள்ள	Drain, <i>v.</i> oolurtookiradoo, vüdeekiradoo, உலர்த்துகிறது, வழகிறது
Doubtfully, <i>a.</i> shümoosheeyümäy, சமுசயமாய்	Drainable, <i>a.</i> vüdeekätükkah, வழக்கத்தக்க
Doubtingly, <i>a.</i> shümoosheeyümäy, சமுசயமாய்	Drainage, <i>s.</i> vüdeepoo, வழப்பு
Doubtless, <i>a.</i> shümoosheeyüm illädäh, சமுசயமில்லாத	Drake, <i>s.</i> ânvattoo, ஆண்வாத்து
Doubtlessly, <i>a.</i> shümoosheeyümillädäy, சமுசயமில்லாதாய்	Dram, <i>s.</i> oroo nerrey, ஓர்திறை
Dough, <i>s.</i> pisseendümäh, பிசைந்தமா	Dramatical, <i>a.</i> nüdünä, nädäkäh, நடன, நாடக
Doughty, <i>a.</i> dâyreeyümänäh, தயிரியமான	Draught, <i>s.</i> koodeepoo, குடுபு
Dovetail, <i>s.</i> kûroondoo, சமுந்து	Draught, <i>v.</i> kooreepooyeyroodookiradoo, குறிப்பெழுதுகிறது
Down, <i>s.</i> meyleeyäh yerägoo mäyeer, மெல்லியயிறகுமயிர்	Draw, <i>v.</i> eerghookiradoo, yillookiradoo, இழுக்கிறது
Down, <i>a.</i> keeley, keerghey, கீழே	Draw-back, <i>s.</i> tärchee, nüstüm, தாழ்ச்சி, நஸ்தீம்
Downcast, <i>a.</i> dookumänäh, துக்கமான	Drawer, <i>s.</i> pooteearay, பெட்டியறை
Downfall, <i>s.</i> veerookäy, விழகை	Drawing, <i>s.</i> shitteerápüdüm, கித்திரப்படம்
Downhill, <i>a.</i> müley yerräkumölläh, மலையிறக்கமுள்ள	Drawl, <i>v.</i> koorulneetteepeyshookiradoo, குறல்நட்டிப்பேசுகிறது
Downright, <i>a.</i> neyränäh, நேரான	Dread, <i>s.</i> üchüm, bâyüm, அச்சம், பயம்

- Dread, *v.* bāyāpūdookiradoo, உய்ப்படுகிறது
- Dreadful, *a.* bāyāpādoollāh, உய்ப்பாள்ள
- Dream, *s.* kūnāvoo, kūnā, கனம், கனவுகாணுகிறது
- Dreamer, *s.* kūnāvookānookiravūn, கனவுகாணுகிறவன்
- Drear, *a.* pārhānāh, பாழான
- Drearily, *a.* mūnādookūmay, மனத்த்கமாய்
- Dreariness, *v.* sūnjshūlūm, சுஞ்சலம்
- Dreary, *a.* pārānāh, பாழான
- Dregs, *s.* mundee, vündūl, மண்டி, வண்டல்
- Drench, *v.* nūnaykiradoo, toykiradoo, நனைக்கிறது, தோய்க்கிறது
- Dress, *s.* oodoopoo, உடுப்பு
- Dress, *v.* oodookiradoo, உடுக்கி ரது
- Dressing, *p.* oodootūl, உடுத்தல்
- Dribblet, *s.* shochūm, சொச்சும்
- Dribble, *v.* joolloovvūdeekiradoo, சொன்னுவடிகிறது
- Drill, (a hole,) *v.* tāmur eedookiradoo, தமரிடுகிறது
- Drill, (soldiers,) *v.* seepāy-ūloovūl kürpeekiradoo, செப்பாயலுவல்கற்ப்பிக்கிறது
- Drink, *v.* koodeekiradoo, குடுக்கிறது
- Drinkable, *a.* koodeekātūkkāh, குடுக்கத்தக்க
- Drinker, *s.* koodeekārūn, koodeeyūn, குடுகாரன், குடுயன்
- Drinking, *s.* koodeeppoo, குடுப்
- Drip, *v.* orhookiradoo, olookiradoo, ஒழுகிறது
- Drive, *v.* torūttookiradoo, தரத்துகிறது
- Drive, *v.* (ride,) sāvāreepokiradoo, சவாரிபோகிறது
- Drivel, *v.* vāyoorookiradoo, வாழுகிறது
- Driveller, *s.* vāy neer vūdeeyūn, வாய்நீர்வடியன்
- Driver, *s.* ottooovon, ஒட்டுவேரன்
- Driving, *s.* ottookāy, ஒட்டுகை
- Drizzle, *v.* shillooshillookiradoo, சிலுகிலுக்கிறது
- Droll, *a.* pūkhüdeesheykira, உசடுசெய்கிற
- Drollery, *s.* tūmāsoo, pūkhüdee, தமாசு, பசடி
- Dromedary, *s.* ottey, ottākūm, ஒட்டை, ஒட்டகம்
- Drone, *s.* shombānāvūn, shombūn, சோம்பன், சோம்பானனன
- Dronish, *a.* sombūlānāh, சோம்பலான
- Droop, *v.* sombūlāy irookiradoo, சோம்பலாயிருக்கிறது
- Drooping, *s.* tālūrchee, தளர்ச்சி
- Drop, *s.* toolee, shottoo, தளி, சொட்டு
- Drop, *v.* veehrā voodookiradoo, veehrookiradoo, விழவிடுகிறது, விழுகிறது
- Dropsical, *a.* ādaypānāh, அதைப்பான
- Dropsy, *s.* ādayppoo, அதைப்பு
- Dross, *s.* keettum, kūleevoo, கட்டம், கழிவு
- Drought, *s.* kānūl, கானல்
- Drove, *s.* koottum, கூட்டம்
- Drover, *s.* ottookirāvūn, ஒட்டுகிறவன்

Drown, <i>v.</i> tāhrookiradoo, தாழு கிறது	Dung, (human) <i>s.</i> pee, nūrākul, பீ, நரகல்
Drowsy, <i>a.</i> nitteereyoollāh, நீத்தினாயுள்ள	Dung, (cows, &c.) <i>s.</i> shānee, yerroovoo, சாணி, ஏருவு
Drubbing, <i>s.</i> ūdee, eedee, அடி இடு	Dungeon, <i>s.</i> kānvūlshāley, காவ ந்சாலை
Drudgery, <i>s.</i> kūdēyāttūm, கடையாடடம்	Dunghill; <i>s.</i> kooppey modoo, குப்பைமோடு
Drug, <i>s.</i> mūroondoo, sūrakoo, மருந்து, சரக்கு	Dupe, <i>v.</i> yekkiradoo, ஏங்கிறது
Druggist, <i>s.</i> mūroondookūdēy-kārūn, மருந்துகடைச்காரன்	Duplicate, <i>s.</i> pirrūdee, பிரதி
Drum, <i>s.</i> tāmboor, peyreekhey, தம்புற், பேரிகை	Duplicity, <i>s.</i> eerūndāghum, இரண்டக்கம்
Drummer, <i>s.</i> tāmboor kārūn, pey-reekhey tuttoovone, தம்புற் க்காரன், பேரிகைதட்டுவொன்	Durable, <i>a.</i> ooroodeeyoollāh, உறுதியுள்ள
Drunkard, <i>s.</i> koodeeyyūn, vey-reeyyūn, குழயன், வெறியன்	Duration, <i>s.</i> nilleepoo, நீளிப்பு
Drunk, drunken, <i>a.</i> veypreeyānāh, வெறியன்	During, <i>p.</i> nilleepoo, eel, நீளிப்பு, இல்
Drunkenly, <i>a.</i> veypreeyay, வெறியாய்	Dusk, <i>s.</i> kūrookūl, கருக்கல்
Drunkenness, <i>s.</i> veypree, வெறி	Dust, <i>s.</i> tool, dooshee, தாள், தாசி
Dry, <i>a.</i> kāyndāh, காய்ந்த	Dutiful, <i>a.</i> mūreeyādayoollāh, மரியாதையுள்ள
Dubious, <i>a.</i> shūndeykūmoollāh, eeroomūnūmānāh, சந்தேகமுள்ள, இருமனமான	Duty, <i>s.</i> kūdāmey, kūdūn, கடமை, கடன்
Duck, <i>s.</i> vāttoo koollāvāttoo, tārā, குள்ளவாத்து, தாரா	Dwarf, <i>s.</i> koollūn, குள்ளன்
Duckling, <i>s.</i> vāttookoonjshoo, வாத்துக்குஞ்சு	Dwell, <i>v.</i> koodeeyirookiradoo, குடுமிருக்கிறது
Ductile, <i>a.</i> nūdātā koodeeyāh, நடத்தக்கூடிய	Dwelling, <i>s.</i> woodoo, iroopoo, வீடு, இருப்பு
Due, <i>s.</i> kūdūn, nilloovay, கடன் தீலுவை	Dwellinghouse, <i>s.</i> vāshūm pūnnookirāvoodoo, வாசம்பண்ணு கிறவீடு
Dull, <i>a.</i> mūndūmoollāh, dookūmānāh, மந்தமுள்ள, தாக்கமான	Dwindle, <i>v.</i> sirrookiradoo, சிறுக்கிறது
Dumb, <i>a.</i> oomaiyānāh, ஊமையான	Dying, <i>s.</i> mūrānūm, மரணம்
Dunce, <i>s.</i> paitteekārūn, mūdayūn, moodūn, பைத்தியகாரன், மடையன், மூடன்	Dysentery, <i>s.</i> rūttākūrgheechul, இரத்தக்கழிச்சல்
	E
	Each, <i>a.</i> ovvonroo, ஒவ்வொன்று
	Eager, <i>a.</i> peyrāshaiyoollāh, பேராசையுள்ள
	Eagle, <i>s.</i> kūloogoo, கமுகு

- Ear, s. kādoo, காது
 Earing, s. kūdookūn, கடுக்கன்
 Early, a. ādeekālāmey, neyrūtodey, அதிகாலமே, நேரத்தோ
 சு
- Earn, v. shūmbādeekiradoo, சுப்பாதிக்கிறது
- Earnest, a. jakirruttaiyooollāh, சாக்கிரதையுள்ள
- Earnestly, a. oonmeyāy, உண்மையாய்
- Earth, s. boomee, பூமி
- Earthen, a. mūnnāley sheydah, முன்னீலூண்டான்
 செய்த, மண்ணிலுண்டான்
- Earthly, a. prubinjshā, பிரபஞ்ச
- Earthquake, s. boomee ādeerchee, பூமியதிர்ச்சி
- Ease, s. shoolpūm, soogūm, சொல்ப்பம், சுகம்
- Easily, a. vurootum eenree, shoo-loovoo, வருத்தமினறி, சுனுவு
- East, s. keelākoo, kürghakoo, கீழ்க்கு
- Easterly, a. keerghäkeeleerundo, கீழ்க்கிவிருந்து
- Eastern, a. keerghäkeeloollāh, கீழ்க்கிழலுள்ள
- Eastward, a. keerghäkey, கீழ்க்கே
- Easy, a. lūgoovānāh, shooloovānāh, இலகுவான
- Eat, v. toonnookiradoo, தின்னுகிறது
- Eatable, a. toonātūkkāh, தினனத்தக்க, தின்பண்டம்
- Eaves, s. eerāvānūm, இறவானம்
- Ebb, v. vūttookiradoo, வற்றுகிறது
- Ebony, s. kūroongkālee, கருங்காலி
- Ebullition, s. kodeepoo, poongūl, கொதிப்பு, பொங்கல்
- Eccentric, a. orhūngillādāh, ஒழுங்கில்லாத
- Echo, s. yeddeer olee, ஏதோவில்
- Eclipse, s. grānūm, grūgānūm, கிராணம், கிரகணம்
- Economy, s. voottooveesjāruney, வீட்டுவிசாரணை
- Ecstasy, s. migghoo shūndoshūm, மிகுசந்தோஷம்
- Eddy, s. shoorhee, சுழி
- Edge, s. orūm, koor, ஒரம், கூர்
- Edible, a. tinnātūkkāh, தின்னத்தக்க
- Edict, s. pirrāmānūm, kūttūley, shūttūm, பிரமாணம், கட்டளை, சட்டம்
- Edification, s. boottee, புத்தி
- Edifice, s. veedoo, woodoo, kūttādūm, வீடு, கட்டடம்
- Edify, v. oobādeysheekiradoo, உபதேகிக்கிறது
- Educate, v. pūdeepeekiradoo, படிப்பிக்கிறது
- Education, s. pūdeepoo, படிப்பு
- Eel, s. villāngkoo, விலாங்கு
- Efface, v. todeykiradoo, teykiradoo, தடைக்கிறது, தெய்க்கிறது
- Effect, v. kāreeyāhpūdookiradoo, காரியப்படுகிறது
- Effect, s. kāreeyūm, காரியம்
- Effects, s. tūlābādūm, தளபாடம்
- Effectual, a. kāreeyāpādānāh, காரியப்பாடான
- Effectually, a. kāreeyāpādāy, காரியப்பாடாய்
- Effeminacy, s. nānūm, நாணம்
- Effervescence, s. kodookodoopoo, கொதுகொதுப்பு

- Efficacy, *s.* pūlūm, nūlūm, பலம், நலம்
- Efficient, *a.* kāreeyāpūdootookirāh, காரியப்படுத்துகிற
- Efflorescent, *a.* sheynduroom-poollāh, செந்தழும்புள்ள
- Effluvia, *s.* vāshūney, வாசனை
- Effort, *s.* pryettēnnūm, பிரயேத்தினம்
- Effrontery, *s.* mānūm illādāh, மனமில்லாத
- Effulgence, *s.* toolākūm, தலக்கம்
- Effulgent, *a.* shodeeyoollāh, veyleeshumoolah, வெளிச்சுமுள்ள, சோதியுள்ள
- Effusion, *s.* vārppoo, வார்ப்பு
- Egg, *s.* moottey, முட்டை
- Egregious, *a.* ūbbooroovāmānāh, அங்குவமான
- Egress, *s.* pokkoo, poorāpādoo, போக்கு, புறப்பாடு
- Eight, *n.* yettoo, எட்டு.
- Eighteen, *n.* pūdeenyettoo, பத்தெண்டு
- Eighth, *a.* yettam, yettāvūdānāh, எட்டாம், எட்டாவதான்
- Either, *a. p.* yeddākeeloom, ஏதாகிலும்
- Ejaculation, *s.* veechoo, tūlloo, வீச்சு, தளனு, எறி
- Eject, *v.* tūllookiradoo, yeeyreekiradoo, தளனுகிறது, ஏறிக்கிறது
- Ejection, *s.* tūlloopiddee, தளனுபிடி
- Elaborate, *a.* teerkūmānāh, தீர்க்கமான
- Elapse, *v.* shennoopokiradoo, சென்னுபோகிறது
- Elastic, *a.* shooroongtūkkāh, சுருங்கத்தக்க
- Elate, *a.* shūndoshūmānāh, சந்தோஷமான
- Elbow, *s.* moorghūngkāy, முழங்கை
- Elder, *s.* moottavān, மூத்தவன்
- Eldest, *s.* tūleyānāh, tūlāchūn, தலையான, தலைச்சன
- Elect, *s.* teyreedāh yedookā-pūttāvān, தெரிந்தெடுக்கப்பட்டவன்
- Elegant, *a.* ārhākānāh, அழகான
- Elegy, *s.* dookāpādoo, தக்கப்பாடு
- Element, *s.* kārānūm, காரணம்
- Elephant, *s.* āney, யானை ஆனை
- Elephant driver, (spearman,) āney ottookirāvān, யானையோடுகிறவன்
- Elevate, *v.* wooshuttookiradoo, whyrattookiradoo, உச்சத்துகிறது, உயர்த்துகிறது.
- Elevated, *p.* wooshūndāh, whyrndāh, உச்ந்த, உயர்ந்த
- Eleven, *a.* pūdeen oroo, பதினாறு
- Elicit, *v.* veyleepudoottookiradoo, வெளிப்படுத்துகிறது
- Eligible, *a.* tūkoomānāh, தகுமான
- Elk, *s.* mürey, kūdāmān, மனை, கடமான்
- Elocution, *s.* ūdshūrashootee, அட்சரசத்தி
- Eloquence, *s.* shādooreeyūm, சாதுரியம்
- Else, *a.* tūllādoo, அல்லது
- Elsewhere, *a.* mültā yengkoom, மந்திரங்கும்
- Elucidate, *v.* veelūngkā sheykiradoo, விளங்கச்செய்கிறது
- Elude, *v.* tuppee olittodookiradoo, தபபியொள்தோடுகிறது

- Elysian, *a.* ānūndūmānāh, ஆன்
ந்தமான
- Emaciated, *a.* veengūlānāh, வீ
ங்கலான
- Emancipate, *v.* voodoot̄leyā-
kookiradoo, விடுதலையாக்குக்
கி
- Embalm, *v.* taiȳtl moottookira-
doo, தையல்மூடுகிறது
- Embankment, *s.* vurumboo,
kūray, வறம்பு, கனை
- Embark, *v.* kūpūlmeyley yeroo-
kiradoo, கப்பல்மேவேறுகிறது
- Embarrass, *v.* koorghāpookira-
doo, குழப்புகிறது
- Embassador, *s.* toodoo, toodun,
தாது, தாதன
- Embassy, *s.* toodoo, தாது
- Embellish, *v.* ūlungkūreekira-
doo, அலங்கரிக்கிறது
- Embers, *s.* tūnūl, தணல்
- Embezzle, *v.* kūlavoopūnnooki-
radoo, களவுப்பன்றுகிறது
- Emblem, *s.* kooreepoo, ädaiyā-
lūm, குறிப்பு, அடையாளம்
- Embrace, *v.* ālingūnūm pūnnoo-
kiradoo, ஆவிங்கனம்பண்ணுக்
கி
- Embrasure, *s.* beeringkee yet-
toom vāy, பீரங்கியேற்றும்வாய்
- Embroider, *v.* shūreeghy eerhay-
kiradoo, சரிகையிழைக்கிறது
- Embroidery, *s.* shureeghy veyl-
ley, சரிதைவேலை
- Embrolil, *v.* koorhāppookiradoo,
குழப்புகிறது
- Emerald, *s.* murākhūdūm, மரக
தம்
- Emerge, *v.* veyleekiradoo, வெ
ளிக்கிறது
- Emergency, *s.* ābuttoo, ஆபத்து
- Emetic, *s.* vāndee mūroondoo,
உவாந்திமருந்து
- Emigrant, *s.* pūrādeyshēe, பா
தேசி
- Emigrate, *v.* pūrādeyshūm po-
kiradoo, பாதேசம்போகிறது
- Eminent, *a.* mānūmoollāh, மா
னமுள்ள
- Emissary, *s.* toodūn, தாதன
- Emit, (light,) *v.* yeeyrekiradoo,
எறிக்கிறது
- Emollient, *s.* illākookirā mūroon-
doo, இளக்குகிறமருந்து
- Emolument, *s.* vūroomānūm, வ
ருமானம்
- Emotion, *s.* oonūrchee, உணர்
ச்சி
- Emphasis, *s.* ārhootāpeychoo,
அழுத்தப்பேச்சு
- Emphatic, *a.* ārhootāpeysoovā-
nāh, அழுத்தப்பேசவான்
- Empire, *s.* rājeeyāpārūm, இரா
ச்சியபாரம்
- Empiric, *s.* pāmūrāvaitteyūn,
பாமரவைத்தியன்
- Employ, *s.* veyley, āloovūl, வே
லை, அலுவல்
- Employment, *s.* ootteeyokhūm,
உத்தியோகம்
- Emporium, *s.* veeyābārāttorey,
வியாபாரத்துறை
- Empoverish, *v.* yeyleeyā sheyki-
radoo, எனியச்செய்கிறது
- Empower, *v.* ädeekārūm kodoo-
kiradoo, அதிகாரம் கொடுக்க
கிறது
- Empress, *s.* rajahstree, rānee,
இராசல்திரி, இராணி
- Empty, *a.* kālee, காலி
- Empty, *v.* kālee sheydo podoo-
kiradoo, காலிசெய்தபோடுகிற
து
- Emulate, *v.* eegūlāttūm sheyki-
radoo, இகலாட்டம்செய்கிற
து

- Emulous, *a.* vellookirā, வெல் லுகிற
Enable, *v.* tūkoodeeyākookirādoo, தகுதியாக்குகிறது
Enact, *v.* ooteeravoo eedookirādoo, உத்திரவுயிடுகிறது
Encamp, *v.* pāleyūm yerūngkookirādoo, பாளையம்யிறங்குகிறது
Enchant, *v.* māyūkkookirādoo, மயக்குகிறது
Enchase, *v.* kūl yereykirādoo, கலைழைக்கிறது
Encircle, *v.* shoottookirādoo, சுற்றுகிறது
Enclose, *v.* adakum sheykirādoo, அடக்கம் செய்கிறது
Enclosed, *a.* ādākūmānāh, அடக்கமான
Enclosure, *s.* ādākkūm, அடக்கம்
Encomium, *s.* vāndānūm, வந்தனம்
Encompass, *v.* shoottookirādoo, சுற்றுகிறது
Encourage, *v.* dayreeyāpūdootookirādoo, தெரியப்படுத்துகிறது
Encourager, *s.* dayreeyāpūdootookiravun, தெரியப்படுத்துகிறவன்
Encumber, *v.* bārūmshoomūttookirādoo, பாரஞ்சுமத்துகிறது
End, *s.* moodeevoo, kudaishoo, முடிவு, கடைசி
Endanger, *v.* mosāh or moshāpūdootookirādoo, மோசப்படுத்துகிறது
Endearment, *s.* mūghūrchee, மகிழ்ச்சி
Endeavour, *v.* yettnumpunnokirādoo, எத்தனம்பண்ணுகிறது
Endless, *a.* moodeevillādāh, முடிவில்லாத
- Endue, *v.* būlāpūdootookirādoo, பலப்படுத்துகிறது
Endure, *v.* yendookirādoo, ஏதுகிறது
Enemy, *s.* pūghayālee, பகையாளி
Energetic, *a.* belūnoollāh, பெலனுள்ள
Energy, *s.* prāyāttūnūm, பிரயத்தனம்
Enervate, *v.* tūlūrtookirādoo, ஈளர்த்துகிறது
Enforce, *v.* kurtteepūdootookirādoo, கெட்டுப்படுத்துகிறது
Enfranchise, *v.* voodootuleyākookirādoo, விடுதலையாக்குகிறது
Engage, *v.* pūtheekirādoo, பதிக்கிறது
Engagement, (business,) *s.* āloovūl, அலுவல்
Engagement, (battle,) *s.* por, போர்
Engagement, (bargain,) *s.* உடன்படிக்கை
Engaging, *a.* shārūmānāh, சாரமான
Engender, *v.* oondākookirādoo, உண்டாக்குகிறது
Engine, *s.* shoosttirrūm, சூத்திரம்
Engineer, *s.* shoosttirrākārūn, pādeykārūn, சூத்திரகாரன், பாதைகாரன்
English, *s.* eengeeleeshoo pāshāy, இங்கிலீச்பாஸ்தி
Englishman, *s.* eengeeleeshoo-kārūn, இங்கிலீச்காரன்
Engrave, *v.* nondookirādoo, நொண்டுகிறது
Enhance, *v.* adeegāpūdootookirādoo, அதீப்படுத்துகிறது
Enigma, *s.* voodookūday, விடுக்கை

- Enjoin, *v.* kurpuney, or küt-tüley eedookiradoo, கற்ப்பனை or கட்டளையுடுகிறது
- Enjoy, *v.* bokeekiradoo, போகி த்திரது
- Enjoyment, *s.* bokum, போகம்
- Enlarge, *v.* ädeegäpüdootookiradoo, அகிப்படுத்துகிறது
- Enlighten, *v.* veyleeshümäkkiradoo, வெளிச்சமாக்கிறது
- Enmity, *s.* pügäy, பகை
- Enormity, *s.* pädägum, பாதகம்
- Enough, *a.* podoom, poorünäm, போதும், பூரணம்
- Enormous, *a.* mukhā, மகா
- Enrage, *v.* kobümyeyrhoopokiradoo, கோபமெழுப்புகிறது
- Enrich, *v.* ayshooreeyumäkiradoo, அய்குசியமாக்கிறது
- Enrobe, *v.* oodootookiradoo, உட்துகிறது
- Enshrine, *v.* sheykürümpünnookiradoo, சேகரம்பன் ஆகிறது
- Ensign, *s.* porkodee, போர்க்கொடி
- Enslave, *v.* kavülpüdootookiradoo, காவல்படுத்துகிறது
- Ensue, *v.* nüdütookiradoo, நடத்துகிறது
- Entail, *v.* shondümäy kodookiradoo, சொந்தமாய்கொடுக்கிறது
- Entangle, *v.* mättookiradoo, மாட்டுகிறது
- Enter, *v.* oolley pokookiradoo, உள்ளேபோகுகிறது
- Enterprise, *v.* yeypüdootookiradoo, ஏற்ப்படுத்துகிறது
- Enterprising, *s.* tooneekürävänäh, துணிகரவான
- Entertain, *v.* woravädookiradoo, உறவாடுகிறது
- Enthrone, *v.* singäjhünüteelyey-rookiradoo, சிங்காசனத்திலே அகிறது
- Enthusiast, *s.* müroolün, மருளன்
- Enthusiasm, *s.* mürool, மருள்
- Entice, *v.* rooseekättookiradoo, உருசிகாட்டுகிறது
- Entire, *a.* teermänümänäh, தீர்மானமான
- Entirely, *a.* shottümäy, teer, சுத்தமாய், தீர
- Entitle, *v.* püttüm küttookiradoo, பட்டங்கட்டுகிறது
- Entomb, *v.* shüvacheymüm pünnookiradoo, சவச்சேமம்பன் ஆகிறது
- Entrails, *s.* koodül, குடல்
- Entrance, *v.* küleekäh sheykiradoo, களிக்கச்செய்கிறது
- Entrance, *s.* väyeel, västü, வாயில், வாசல்
- Entrap, *v.* boneiley poodeekiradoo, போனிலேபிடிக்கிறது
- Entreat, *v.* prätüney pünnookiradoo, பிராத்தனைபன் ஆகிறது
- Envelope, *v.* shooroottookiradoo, சுருட்டுகிறது
- Envenom, *v.* nünjshoo podookiradoo, நஞ்சுப்போடுகிறது
- Envious, *a.* porämeyyänäh, போருமையான
- Environ, *v.* shooroottookiradoo, சுருட்டுகிறது
- Environs, *s.* shoottoopoorum, சுற்றுபுறம்
- Enumerate, *v.* yenneepärkiradoo, எண்ணிப்பார்க்கிறது
- Envoy, *s.* toodün, tänäbüdee, தாதன், தானுபதி
- Envy, *s.* porämay, yeyreechü, பேருமை, யெரிச்சல்

Epicure, s. shāppādoo peeree-yūn, சாப்பாடுபிரீயன்	Equivocal, a. rutteyānāh, இரட்டையான
Epidemic, s. peyroovāreenoy, or novoo, பெருவாரினோய்	Equivocate, v. poorūttookiradoo, புரட்டுகிறது
Epilepsy, s. kākāyvūlee, காக்காய்வலி	Era, s. kālūm, yookhūm, காலம், யுகம் .
Episode, s. eedeykūdey, இடைக்கதை.	Eradicate, v. veyroodoo ḁagheekiradoo, வெரோட்டுழிக்கிறது
Epistle, s. chittoo, kāyeedum, சிட்டு, காயிதம்	Erase, v. shorūndeepodookiradoo, teykiradoo, சொற்றன்டுபோடுகிறது, தேயக்கிறது
Epistolary, a. chittoopongkā-nāh, சிட்டுபோங்கான	Ere, a. minnūmey, முன்னமே
Epitaph, s. kūlveylttoo njāpā-gūm, கல்வெட்டுஞ்சாபகம்	Erelong, a. seekeerūmāy, kon-jsha neyrūttilley, சீக்கிறமாய், கொஞ்சனேரத்திலே
Epithet, s. kooreepoo peyr, குறிப்புபெயர்	Erect, a. nimmeercheeyānāh, நிர்க்கியான
Epitome, s. ūdākūm, அடக்கம்	Erect, v. yettookiradoo, kūtttookiradoo, ஏற்றுகிறது, கட்டுகிறது
Epoch, s. ūchoo, அச்சு	Err, v. tūvārookiradoo, tūppoo-kiradoo, தவறுகிறது, தப்புகிறது
Equal, a. shūmānūmānāh, சமானமான	Errand, s. kāreeyūm, sheydee, காரியம், சேதி
Equally, a. shūmānūmāy, சமானமாய்	Errata, s. yeeyroottoopūrheygū!, எழுத்துப்பிழைகள்
Equanimity, s. shūmādānūm, சமாதானம்	Erroneous, a. tūppānāh, pūrheyānāh, தப்பான, பிழையான
Equestrian, a. koodeereypūreed-shēyoollah, குதிரைபரிட்சையுள்ள	Error, s. tūppoo, pūrhey, mosūm moshūm, tūppeedūm, தப்புபிழை மோசம் தப்பிதம்
Equidistant, a. shāreedoornūmānāh, சரிதாரமான	Erudition, s. kūlvee, areevoo, கல்வி, அறிவு
Equilateral, a. ottāpūngūmool-lāh, ஒத்தப்பங்கமுள்ள	Eruption, s. seerūngkoo, koppā-lūm, சிரங்கு கொப்பனம்
Equilibrium, s. shūmā neerāy, சமநிறை	Escape, v. tūppookiradoo, தப்புகிறது
Equinox, s. shūmārāteerūm, சமரத்திரம்	Escort, s. vūleetooney, வழித்துணை
Equip, v. kolūmkūttookiradoo, கோலங்கட்டுகிறது	Escort, v. tooneypokookiradoo, துணைபோகுகிறது
Equipage, s. kolūm, oodoopoo, கோலம், உடுப்பு	Esculent, a. shāppidātukkāh, சாப்பிடத்தக்
Equity, s. needee, durmum, நிதி, தருமம்	
Equivalent, s. būddil, yoodoo, shūmūm, பதில், ஏடு, சமம்	

- Especial, *a.* moogeeyūmānāh, முக்கியமான
Especially, *a.* moogeeyūmāy, முக்கியமாய்
Espouse, *v.* kuleeyānūmneymee-kiradoo, கவியாணம் நேயிக்கி-து
Espy, *v.* kündoopoodeekiradoo, கண்டுபிடிக்கிறது
Essence, *s.* shārūm, vāsūney, சாரம் வாசனை
Essential, *a.* teyveyānāh, vehndeeyāh, தவையான, வேண்டிய
Establish, *v.* deedapūdookiradoo, yeypūdoottookiradoo, திடப்படுத்துகிறது, ஏர்ப்படுத்துகிறது
Establishment, *s.* deettūm, yeypādoo, திட்டம், யேர்ப்பாடு
Estate, *s.* nellūm, ādānūm, நிலம், ஆதனம்
Esteem, *v.* gūnūmpūnnookiradoo, mūdeekiradoo, கணம்பண்ணுகிறது, மதிக்கிறது
Estimate, *s.* mūdeepoo, மதிப்பு
Estrange, *v.* āneeyāveerodūm-pūnnookiradoo, அன்னியவி ரோதம்பண்ணுகிறது
Estuary, *s.* kūdūlvāykāl, கடல் வாய்க்கால்
Etching, *s.* shitteerāpūdām, கித்திரப்படம்
Eternal, *a.* neetteeyāh, நித்திய
Eternally, *a.* neeteeyūmāy, நித்தியமாய்
Eternity, *s.* neecteeyūm, நித்தியம்
Etymology, *s.* sholleedeekārūm, சொல்லத்திகாரம்
Evacuate, (bowels,) *v.* beydee ākookirādoo, பெதியாக்குகிறது
Evacuate, *v.* vittoopokirādoo, விடுபோகிறது
Evacuation, *s.* vittoopokhūl, விட்டுப்போகல்
Evade, *v.* tūveerkiradoo, தவிர்கிறது
Evanescence, *a.* ārheendoopoki-rā, அழிந்துபோகிறது
Evangelical, *a.* shoovāsheys-til ādūngkeeyāh, சுவிசேஷித்திலடங்கிய
Evaporate, *v.* āveeyākookirādoo, ஆவியாக்குகிறது
Evasion, *s.* nūrhooovūl, நழுவல்
Evasive, *a.* nūrhooovookirā, நழுவுகிற
Even, *a.* shūmānūmoollāh, சமானமுள்ள
Even, *ad.* oom, koodāh, உம், கூட, முதலாம்
Evening, *s.* sāyāngkālūm, சாய்க்காலம்
Evennow, *ad.* ippokoodāh, இப்பக்கூட
Event, *s.* sheydee, kāreeyūm, சேதி, காரியம்
Ever, *ad.* yeypoodoom, யெப்போதும்
Evergreen, *s.* pūchā sheydee, பச்சைச்செடி
Everlasting, *a.* yeypodūmool-lāh, யெப்போதுமூன்று
Evermore, *a.* yenneyrūmoom, ஏன்னேரமூம்
Every, *a.* ovvoroo, yeyvvārkū-loom, ஒவ்வொரு, எவர்களும்
Everyday, *a.* yeydānāloom, nāldoroom, எந்தநாளும், நாள்தொரும்
Everywhere, *a.* yeengāyoom, எங்கெயும்
Evidence, *s.* shātshee, சாட்சி

- Evident, *a.* veyleeyānāh, வெளி பான்
- Evil, *s.* ūbāyūm, அபாயம்
- Evildoer, *s.* pōllāngūn, பொல் லாங்கன்
- Evilminded, *a.* kodeeyā mānūmānāh, கொடியமனமான
- Evince, *v.* roobekiradoo, உருபி கீகிறது
- Eulogium, *s.* vündūnūm, வந்த னம்
- Eunuch, *s.* ānmāy illādāvūn, koja, ஆண்மையில்லாதவன், கோசா
- Evolution, *s.* oorpūttee, உற்பத்தி
- European, *a.* sheemey, சீர்மை
- Ewe, *s.* pennādoo, பெண்ணுடு
- Exacerbation, *s.* kobūm, koba-moottookay, கோபம்
- Exact, *v.* neyrookookiradoo, தெருக்குகிறது
- Exact, *a.* shareeyānāh, சரியான
- Exaggerate, *v.* oonmeykee mi-chumay shollookiradoo, உண்மைக்குமிசசமாய் சொல்லுகிறது
- Exalt, *v.* ooshūttookiradoo, உச்சத்துகிறது
- Examination, *s.* sjoduney, pūr-eedshāy, சோதினைபரிட்சை
- Examine, *v.* sjodeekiradoo, சோதிக்கிறது
- Examiner, *s.* sjodūneykārūn, சோதினைக்காரன்
- Example, *s.* mādeeree, மாதிரி
- Exasperate, *v.* kobūmoottookiradoo, கோபமுட்டுகிறதுஎரிச சலாக்குகிறது
- Excavate, *v.* tondookiradoo, சொன்டுகிறது
- Exceed, *v.* ādeegā pūdootookiradoo, அதிகப்படுத்துகிறது
- Exceeding, *a.* ādeegūmāy, அதிகமாய்
- Excellence, *s.* sirreystūm, சிரேஷ்டம்
- Excellent, *a.* sirreystūmānāh, சிரேஷ்டமான
- Except, *v.* yeyleftoo peyshoo-kiradoo, எதிர்த்துப்பேசுகிறது
- Except, *p.* tūveerāh, தவிர
- Exception, *s.* tūloopūdee, தன்னுபிடு
- Excess, *s.* ādeegūm, அதிகம்
- Excessive, *a.* ādeegūmānāh, அதிகமான
- Excessively, *a.* ādeegūmāy, அதிகமாய்
- Exchange, *s.* būdil, பதில்
- Excise, *s.* teervai, தீர்வை
- Excite, *v.* yeyrhoopookiradoo, toondookiradoo, எழுப்புகிறது, தூண்டுகிறது
- Exclaim, *v.* koopeedookiradoo, கூப்படுகிறது
- Exclamation, *s.* koopeedoo, கூப்பிடு
- Exclude, *v.* neekookiradoo, நீக்குகிறது
- Exclusive, *a.* teermānūmānāh, தீர்மானமான
- Exclusively, *a.* teermānūmay, தீர்மானமாய்
- Excoriate, *v.* ooreekiradoo, உரிக்கிறது
- Excrement, *s.* vūllūm, yeyroo, nūrākul, வலம், ஏரு, நரகல்
- Excrescence, *s.* poodūrchee, பூர்ச்சி
- Excruciating, *a.* rombo vāroo-tumānāh, ரொபம்பவருத்தமான
- Exculpate, *v.* koottūm teerkiradoo, குற்றமீதீர்க்கிறது

Excursion, s. sāvāree, nūdey, சவாரி, நடை	Exhilarate, v. shūndoshā pūdoo-tookiradoo, சுந்தோஷப்படுத் துகிறது
Excusable, a. mānnneekātukāh, மன்னித்தக்கத்தக்க	Exhort, v. boottee shollookiradoo, புத்திசொல்லுகிறது
Excuse, v. mānnneekiradoo, மன்- னிக்கிறது	Exigency, s. āvāsārūm, அவசரம்
Excuse, s. sākkoo, சாக்கு	Exile, s. pūrādeyshee, பாதேசி
Execrable, a. pūgaikāpūdatūk- kāh, புகைக்கப்படத்தக்க	Exist, v. irookiradoo, oondāki- radoo, இருக்கிறது உண்டாக- கிறது
Execrate, v. dittookiradoo, ooroo- dee sheykiradoo, திட்டுகிறது, உறுதிசெய்கிறது	Existence, s. jeevun, oonmey, சீவன், உண்மை
Execration, s. dittoo, திட்டு	Exit, s. poorapādoo, pokkoo, பு- றப்பாடு, போக்கு
Execution, s. koley, கொலை	Exonerate, v. koottūm vellākoo- kiradoo, குற்றம் விலக்குகிறது
Executioner, s. koleysheykirā- vūn, கொலைசெய்கிறவன்	Exorbitantly, a. miggoondah, விழுந்த
Executor, s. mārānāshādūnāpā- lakūn, மரணசாதனபாலகன்	Exorbitant, a. miggoodeeyānāh, மிகுதியான
Executrix, s. mārānāshādūnākā- ree, மரணசாதனகாரி	Exorcise, v. peyāy doorūttooki- radoo, பேயைதுரத்துகிறது
Exemplary, a. neyrānāh, சேரா- ன	Exotic, a. pūrādeyshūteelool- lāh, பாதேசத்திலுள்ள
Exemplify, v. preedee yeyroo- dookiradoo, பிரதியெழுதுகிற து	Expand, v. ūgālā sheykiradoo, அகலச்செய்கிறது
Exempt, a. nikkułānāh, நீச்ச- லான	Expanse, s. visstārūm, விஸ்த்தா- ரம்
Exercise, s. ūbeeyāshūm, pūr- hākūm, அப்பியாசம், பழக்கம்	Expatiate, v. vistāreetoo sholloo- kiradoo, விஸ்தரித்துசொல்லு- கிறது
Exercise, v. ūbeeyāshūm pūn- nookiradoo, அப்பியாசம்பண்- ங்குகிறது	Expect, v. yeydeer pārkirādoo, எதிர்பார்க்கிறது
Exert, v. mooyürcheepunnoo- kiradoo, முயர்ச்சிபண்ணுகிற து	Expectation, s. yeydeer pārkai, எதிர்பார்க்கை
Exertion, s. mooyürchee, wora- sākūm, முயந்தச்சி, உற்சாகம்	Expectoration, s. shūleekā koo- kāy, சுவிக்குகை
Exhale, v. shoovāshūm voodoo- kiradoo, சுவாசம் விடுகிறது	Expedient, s. oobāyūm, உடாய- ம்
Exhausted,(to be,) v.worgheen- dirookiradoo, ஒழிந்திருக்கிறது	Expedient, a. tūgoodeeyānāh, tirūmānāh, யோகீயுமானா- தகுதியான, திரமான, யோ- கியமான
Exhibit, v. teyreeyā kāttookira- doo, தெரியக்காட்டுகிறது	

Expedite, v. jūldee pūnnāveeki-rādoo, சலுதிபண்ணவிக்கிறது

Expedition, s. jūldee, seekirrūm, சலுதி சீக்கிரம்

Expeditious, a. seekirrūmānāh, சீக்கிரமான

Expel, v. torūttookiradoo, துரத்துகிறது

Expend, v. sheylāvoo pūnnookiradoo, செலவுபண் மூகிறது

Expense, s. sheylāvoo, செலவு

Experience, s. pūbeeyāsūm, pūrhākūm, அப்பியாசம், பழக்கம்

Experiment, s. sodūney, சோதன

Expert, a. sūmārtānāh, gurteyānāh, சமர்த்தானகெட்டியான

Expiate, v. teer too podookiradoo, தீர்த்துப்போடுகிறது

Expiation, s. pāvūneevürtee, பாவதிலிர்த்தி

Expire, v. jheevūney voodookiradoo, செவனைவிடுகிறது, செவாவிடுகை

Expiration, s. teerpoo, moodeevoō, தீர்ப்பு, முடிவு

Explain, v. shollee kāttookiradoo, virreetoo shollookiradoo, சொல்லிக்காட்டுகிறது, விரித்துக்கொல்லுகிறது

Explanation, s. virreettooshol, விரித்துக்கொல்

Explicit, a. dittūmānāh, தீட்டமான

Explicitly, a. dittūmāy, தீட்டமாய்

Explode, v. veypdeekiradoo, veypdee shoodookiradoo, வெட்டுக்கூறுகிறது, வெடுக்கிறது

Explosion, s. veypdeepoo, வெடுப்பு

Exploit, s. ānpūrākrūmūm, அன்பராக்கிரமம்

Explore, v. ūlavoodookiradoo, அளவிடுகிறது

Explosion, s. ūdeervūdee, அடிரெடி

Export, s. oolloorsūrakoo, உள்ளர்ச்சபங்கு

Export, v. yettookiradoo, ஏற்றுகிறது

Expose, v. kāttookiradoo, காட்டுகிறது

Exposition, s. prūsūngūm, பிரசங்கம்

Expositor, s. prūsūngkākkārūn, பிரசங்கக்காரன்

Expostulate, v. neeyāyūm shoollookkiradoo, நியாயம் சொல்லுகிறது

Exposure, (to make,) v. āreeveekiradoo, அறிவிக்கிறது

Expound, v. ūrūttūm shollookiradoo, அர்த்தம் சொல்லுகிறது

Express, s. seekirrūtel pokhoomtoodūn, சீக்கிரத்தில்போகும்தாதன்

Express, a. dittūmānāh, teermā-nāmūcollah, தீட்டமான, தீர்மானமுள்ள

Express, v. pirrheekiradoo, பிருகிறது

Expression, s. peychoo, vākoo, பேச்சு, வாக்கு

Expressive, a. teyleevāy kāttookirā, தெனிவாய்க்காட்டுகிற

Expressly, a. teyleevay, தெனிவாய்

Expulsion, s. tūlloopoodee, தனஞ்சிடு

Expunge, v. todāykiradoo, துடைக்கிறது

Exquisite, a. roosheeyānāh, உருசியான

Extempore, a. yoshūney illāmūl, யோசனையில்வாமல்

- Extend, *a.* ūgālookiradoo, nee-lookiradoo, அகலுகிறது, நீருகிறது
- Extensive, *a.* yeddūmpādānāh, இடம்பாடான
- Extent, *s.* yelley, எலை
- Extenuate, *v.* koottūm koreyki-radoo, குற்றம் குறைக்கிறது
- Exterior, *s.* veyleepūrūm, வெளிபிறம்
- Exterminate, *v.* nāshāpūdooki-radoo, நாசப்படுகிறது
- External, *a.* veylūpeerūmānāh, வெளிபிறமான
- Extinct, to become, *v.* āveendoo-pokiradoo, அவிந்துபோகிறது
- Extinguish, *v.* āveechoo podoo-kiradoo, அவிச்சுபோடுகிறது
- Extinguishable, *a.* āveekākoo-deeyāh, அவிக்கக்கூடிய
- Extirpate, *v.* nāsūm pūnooki-radoo, நாசம்பண்ணுகிறது
- Extol, *v.* pookūrhookiradoo, புகுகிறது
- Extort, *v.* poodeengeekiradoo, பிடுங்குகிறது
- Extract, *v.* yeydookiradoo, எடுக்கிறது
- Extract, *s.* yeydookāpūttādoo, எடுக்கப்பட்டது
- Extraction, *s.* yeydootūl, எடுத்தல
- Extraneous, *a.* yeydilānāh, எதிலான
- Extraordinary, *a.* vinndeyānāh, விந்தையான
- Extravagant, *a.* oodāreetānānāh, ஊதாரித்தனமான
- Extreme, *a.* kūdayānāh, கடையான
- Extremely, *a.* miggāvoom, mee-chūmay, மிகவும், மிச்சமாய்
- Extremity, *s.* kūdāy, கடை
- Extricate, *v.* tūppeeveekiradoo, தப்புவிக்கிறது
- Exuberance, *s.* korhoopoo, shey-heapoo, கொழுப்பு, செழிப்பு
- Exult, *v.* mūgeerhkiradoo, மகுத்துகிறது
- Eye, *s.* kūn, கண்
- Eyeball, *s.* kūnmūnee, கண்மணி
- Eyebrow, *s.* pooroovūm, புருவம்
- Eyelash, *s.* kūneemey, கண்ணி மை
- Eyelid, *s.* kūnmūdūl, கண்மடல்
- Eyetooth, *s.* kūdeyvāy pūl, கடைவாய்ப்பல்
- Eyewitness, *s.* kūn kūndā shāt-shee, கண்கண்டசாட்சி

F

- Fable, *s.* poykūdey, பொய்க்கதை
- Fabric, *s.* kūttooovelley, கட்டுவேலை
- Fabulous, *a.* poyānāh, kūttoo-kūdeyānāh, பொய்யான, கட்டுக்கதையான
- Face, *s.* mooghūm, முகம்
- Face, *v.* yeyleftirkiradoo, எதர்க்கிறது
- Facetious, *a.* gayleeyānāh, கேவியான
- Facilitate, *v.* lūghoovākookiradoo, இலகுவாக்குகிறது
- Facility, *s.* lūghoo, இலகு
- Facing, *s.* teerūttoondoo, தீரத்துண்டு
- Fact, *s.* meymey, sheydee, மெய்மை, செய்தி
- Faction, *s.* kūlkākhum, கலகம்

Factious, <i>a.</i> kūlākhumānāh, <i>ஈலக்மான</i>	False, <i>a.</i> poyyānāh, போய்யா ன
Factotum, <i>s.</i> sūmūstāpākhūn, <i>மல்தபாகன</i>	Falsehood, <i>s.</i> poy, போய்
Façulty, <i>s.</i> sāmūrteeyūm, <i>சாம ர்த்தியம்</i>	Falsity, <i>s.</i> poymāy, போய்மை
Fade, <i>v.</i> neerum koraykiradoo, <i>காய்கிரது</i>	Falsify, <i>v.</i> poykā pūnnookiradoo, <i>போய்க்கப்பண நூகிறது</i>
Fagot, <i>s.</i> virrāgooshoooleekūttoo, <i>விறகுசௌளிக்கட்டு</i>	Falter, <i>v.</i> tikkeedeekee peyshoo- kiradoo, <i>திக்கெட்டிக்கேபேசுகிறது</i>
Fail, <i>v.</i> tūppookiradoo, <i>தப்புக தது</i>	Fame, <i>s.</i> keertee, <i>கீர்த்தி</i>
Failure, <i>s.</i> tūppoo, <i>தப்பு</i>	Familiar, <i>s.</i> oottū sheeneykee- tūn, <i>உற்றகிணேகிதன்</i>
Fain, <i>a.</i> shūndoshūmānāh, <i>சந தோஷமான</i>	Familiar, <i>a.</i> oo:tāsheeneykeetū- mānāh, <i>உற்றகிணேகிதமான</i>
Faint, <i>v.</i> āyyāsūmākiradoo, <i>ஆ யாசமாகிறது</i>	Familiarity, <i>s.</i> shūgāvāshūm, <i>savookāshum, சகவாசம், சா வகாசம்</i>
Faint, <i>a.</i> āyyāsūmānāh, <i>ஆயாச மான</i>	Family, <i>s.</i> sūmoosārūm, <i>சமு சாரம்</i>
Fair, <i>s.</i> shūvūnduree, <i>சுந்திரி அழுகு</i>	Famine, <i>s.</i> pūnjshūm, <i>பஞ்சம்</i>
Fair, <i>a.</i> ūrgbhākhoollāh, <i>அழுகுள ஏ</i>	Famish, <i>v.</i> pūtteenee kūrdooki- radoo, <i>பட்டினிகிடக்கிறது</i>
Fair, (correct,) <i>a.</i> neeyāyūmāy, <i>நீயாய்மாய்</i>	Famous, <i>a.</i> keerteyānāh, <i>கீற்த தியான</i>
Fairy, <i>s.</i> māyūkookiravūl, <i>மய க்குகிறவள்</i>	Fan, <i>s.</i> visseeree, <i>விசீரி</i>
Faith, <i>s.</i> nūmbeekay, veesoovā- sūm, <i>நம்பிக்கை, விசுவாசம்</i>	Fan, <i>v.</i> vissoorookiradoo, <i>விச ருகிறது</i>
Faithful, <i>a.</i> veesoovāsūmoollāh, <i>விசுவாசமூளள</i>	Fanatic, <i>s.</i> mūrūlpooodeetah, <i>ம ருள்பிடுத்த</i>
Faithlessness, <i>s.</i> äveesoovāsūm, <i>அவிசுவாசம்</i>	Fancy, <i>s.</i> ninneypoo, <i>நினைப்பு</i>
Fall, <i>v.</i> voorghookiradoo, <i>விழுக தது</i>	Fang, <i>s.</i> sheengāpūl, <i>கிங்கப்ப ல்</i>
Fallacious, <i>a.</i> poykolūmoollāh, <i>பொய்க்கோலமூளள</i>	Fantastic, <i>a.</i> veen yennūmool- lah, <i>வீணன்னமூளள</i>
Fallacy, <i>s.</i> poy, <i>போய்</i>	Far, <i>a.</i> doorūmānāh, <i>தூரமான</i>
Fallible, <i>a.</i> poykākoodeeyāh, <i>போய்க்கக்கூடுதய</i>	Farce, <i>s.</i> nādākūm, koottoo, <i>தா டகம் கூத்து</i>
Fallow, <i>a.</i> pāyeerillādā, <i>பாயில லாத</i>	Fare, <i>s.</i> pirräyānā poshūnūm, <i>ப ரயாணப்போசனம்</i>
	Fare, <i>v.</i> pirräyānā boshūnūm sheykiradoo, <i>பிரயாணபோச னம்செயகிறது</i>
	Farewell, <i>s.</i> vūrgheevoodūl, <i>வ ழிவிடல்</i>

Farm, s. vellānumay, வெள்ளா ன்மை	ப்பிச்சிறது, கொழுச்சவைக்கிர து
Farmer, s. vellānmāyikārūn, வெ ள்ளாந்மைகாருன்	Fault, s. koottūm, tūppoo, குற் றம், தட்பு
Farrier, s. lādūmkuttookiravūn, lādākārūn, இலாடம்கட்டுகிற வண்	Faultless, a. koottūmillādāh, கு ற்றமில்லாத
Farther, a. apoorūm, innūm- doorum, அட்டுறம், இன்னத்து நம்	Faulty, a. koottūmoollāh, குற் றமன
Fascinate, v. mokeepeekiradoo, மோகிப்பிச்சிறது	Favour, s. dāyāvoo, தயவு
Fashion, s. mādeeree, மாதிரி	Favourable, a. dāyāvānāh, தய வான
Fast, v. osñ̄ndee sheykiradoo, ஒ ^ஞ ருசநதிசெய்கிறது	Favourite, a. peereeyāmānāh, isstūmānāh, பிரியமான, ஒச ட்டமான
Fast, a. seekirrūmānāh, சீக்கிற மான	Fawn, s. mānkoottee, மாங்குட்டி
Fasten, a. ādaykiradoo, kūttoo- kiradoo, அடைக்கிறது, கட்டு கிறது	Fealty, s. rashāvookūmaivoo, இராசாவுச்சுக்கைமவு
Fastidious, a. veyroopānāh, வெ றப்பான	Fear, s. bayūm, பயம்
Fat, a. korhoottāh, கொஹுதத	Fearful, a. bayāpādoollāh, பய ப்பாடுளன
Fat, s. korhoopoo, கொஹுப்பு	Fearless, a. bayūmillādāh, ப யமில்லாத
Fatal, a. mūrūnūtlookoo yedoo- vānāh, மரணத்துக்கேதுவான	Feasible, a. sheyyā koodeeyāh, செயல்கூடிய
Fate, s. mūrūnūm, மரணம்	Feat, s. prākiriūmām, பராக்கி மம்
Father, s. tūkhāpūn, āppūn, த ஏப்பன், அப்பன்	Feast, s. virroondoo, விருந்து
Fatherinlaw, s. māmān, mā- mānār, மாமன், மாமனார்	Feather, s. eelākhoo, இரகு
Fatherless, a. tūkhāpūnillādāh, தகப்பனில்லாத	Feature, s. eāyūl, rooboo, roo- bum, ஏயல, ஏபு
Fathom, v. alāmpārkiradoo, ஆ ழும்பார்க்கிறது	February, s. māshee mādūm, மாசுமாதம்
Fathomless, a. alākāpūdākoo- dādāh, அளக்கப்படக்கூடாத	Fecundity, s. kodookoomtūn- mey, கொடுக்குந்தன்மை
Fatigue, s. yellapoo, எனப்பு	Fee, s. veygoomūdee, வெகுமதி
Fatigued, (to be,) v. yellāpāy- irookiradoo, எனப்பாயிருக்கிறது, அலைக்கழிக்கிறது	Feeble, a. būlāveenūmoollāh, ப லவ்னமுளன
Fatten, v. korghoopeeckiradoo, korghookāhvākiradoo கொழு	Feed, v. shāppādoo koodookira- doo, yeyreykodookiradoo, சா ப்பாடுகொடுக்கிறது, இலா கொடுக்கிறது
	Feel, v. tottooparkiradoo, தொ ட்டபோர்க்கிறது

Feeling, <i>s.</i> areevoo, அறிவு	Ferry, <i>s.</i> toorāy, toney, துறை,
Feign, <i>v.</i> obbāshārūmpūnnookirādoo, ஒப்பாசாரம்பன்னுகிரது	தொணி
Feignedly, <i>a.</i> poyāy, oppookoo, பொய்யாய், ஒப்புக்கு	Ferryman, <i>s.</i> toneykārūn, செனிக்காரன்
Feint, <i>s.</i> pūreekāstūm, பரிகாசம்	Ferryboat, <i>s.</i> toney, wodūm, தொணி, ஓடம்
Felicity, <i>s.</i> innbūm, இன்பம்	Fertile, <i>a.</i> sheyreepoollāh, செழிப்புள்ள
Feline, <i>a.</i> pooneekoooreeyāh, பூனைக்குரிய	Fertility, <i>s.</i> sheyrghoomay, செழுமை
Fell, <i>v.</i> veerhkirādoo, வீழ்கிறது	Fervent, <i>a.</i> ookeerūmānāh, உக்கிறமான
Fellow, <i>s.</i> koottālee, கூட்டாளி	Fervor, <i>s.</i> shoodoo, anūl, சுடுஅனல்
Fellowhelper, <i>s.</i> koottāleeshpāgāyūn, கூட்டாளிச்சாயனி	Fester, <i>v.</i> sheekūttookirādoo, செக்கட்டுகிறது
Fellowservant, <i>s.</i> koottālee, veyleykārūn, கூட்டாளிவேலைக்காரன்	Festival, <i>s.</i> pūndākāy, tirūnāl, திருஞன், பண்டகை
Fellow sufferer, <i>s.</i> oodūnotiānoyālee, உடுனைத்தநோயாளி	Festivity, <i>s.</i> ādāmpūrūm, ஆடும்பரம்
Fellowship, <i>s.</i> wodūndey, உடந்தை	Fetch, <i>v.</i> yeydootookondooov-rookirādoo, எடுத்துக்கொண் வெருகிறது
Felon, <i>s.</i> koottāvālee, குற்றவாளி	Fetid, <i>a.</i> nāttūmānāh, நாற்றமான
Felt, <i>s.</i> tōlpāy, தோல்பாய்	Fetter, <i>v.</i> penaykirādoo, பிணக்கிறது
Female, <i>s.</i> peyn, பெண்	Fetters, <i>s.</i> penayvoo, பிணவு
Feminine, <i>a.</i> peynkūlookūdoo-tāh, பெண்களுக்குத்த	Feud, <i>s.</i> shūndey, சண்டை
Femoral, <i>a.</i> todayeeloollāh, தொடையிலுள்ள	Fever, <i>s.</i> kāchūl, காய்ச்சல்
Fence, <i>v.</i> silūmbhūmpūnnookirkirādoo, சிலம்பம்பன்னுகிறது	Feverish, <i>a.</i> kāchūlgoonūmool-lāh, காய்ச்சல்குணமூள்ள
Ferment, <i>v.</i> poongookirkirādoo, noraykirādoo, பொங்குகிறது, நராக்கிறது	Few, <i>a.</i> konjshāh, கொஞ்ச
Fermentation, <i>s.</i> poongūl, kodee, பொங்கல், கொடி	Fib, <i>s.</i> poy, பொய்
Ferocious, <i>a.</i> doottūmānāh, dooshdādinūmānah, தட்டமான, துட்டதினமான	Fibre, <i>s.</i> shimboo, சிம்பு
Ferocity, <i>s.</i> doottūm, dooshdūm, தட்டம், தல்லட்டம்	Fibrous, <i>a.</i> shimbānāh, சிம்பான
Ferrule, <i>s.</i> poon, பூன்	Fickle, <i>a.</i> nilleyyūttāh, திலையற்ற
	Fickleness, <i>s.</i> poorūl ittūnām, புரளித்தனம்
	Fiction, <i>s.</i> kuttoopeychoo, கடுபேச்சு

Fictitiously, <i>a.</i> kuttookooottāy,	kooreepoo, lūkkūm, வரிச்கு ந்தப், இலக்கம்
Fiddle, <i>s.</i> veeney, tumbooroo, வீணை, தம்புரு	Figure, (form,) <i>s.</i> sāyūl, roo- bum, சாயல், ரூபம்
Fidelity, <i>s.</i> oonmey, nānāyūm, உன்மை, நானயம்	Filch, <i>v.</i> ādāyūm peedeekiradoo, ஆதாயம்பிடிக்கிறது
Fidget, <i>v.</i> ādookiradoo, ஆடுகிற து	File, <i>s.</i> ārūm, அரம்
Fie, <i>intj.</i> chee, cheechee, சீ, சீசீ	File, <i>v.</i> rāvookiradoo, ராவுகிற து
Field, <i>s.</i> väyūl, வயல்	Filial, <i>a.</i> poolleyādāyvānāh, பிள் னாயடைவான்
Fieldpiece, <i>s.</i> seeroobeeringkee, கிறீரங்கி	Filings, <i>s.</i> ārāpoodee, அரபோ டி
Fiend, <i>s.</i> doostādeyyvūdey, pū- shāshoo, தட்டதேவதை, உ சாசு	Fill, <i>v.</i> neereykiradoo, rāppoo- kiradoo, நிறைக்கிறது, ரப்புகி றது
Fierce, <i>a.</i> ākhorūmānāh, அகோ ரமான	Fillet, <i>s.</i> kūchoo, nādā, கச்ச நாடா
Fiery, <i>a.</i> änūlānāh, அனலான	Fillip, <i>v.</i> shoondookiradoo, சன்ன டுகிறது
Fife, <i>s.</i> poollāngkoorhūl, புல்லா ங்குழல்	Filly, <i>s.</i> koodeerey kootee, குதி ராகுட்டி
Fifer, <i>s.</i> koorhūloodee, குழா தி	Film, (thread,) sūvvoo, சுவ்வு
Fifteen, <i>n.</i> pūdeenünjshoo, பதி ஒன்று	Filter, <i>v.</i> vūdeekiradoo, வழக்கி றது
Fifteenth, <i>n.</i> pūdeenünjshām, பதினைந்தாம்	Filth, <i>s.</i> ārhookoo, mūlūm, அ ரூஷ்கு, மலக்
Fifth part, <i>n.</i> ünjshāvūdoo pāk- hūm, ஐந்தாவதுபாகம்	Filthy, <i>a.</i> ārhookānāh, அரூஷ் கான
Fifth, <i>n.</i> aindāvūdānāh, ஐந்தா வதான	Fin, <i>s.</i> meen seerākoo, மீன்கிற து
Fifty, <i>n.</i> aimbūdoo, ஐம்பது	Final, <i>a.</i> dittumānāh, திட்ட மான
Fig, <i>s.</i> ātteepürghūm, அத்திப்ப ழும்	Finally, <i>a.</i> dittūmāy, திட்டமா ய்
Fight, <i>s.</i> shūndey, yoottūm, ச ன்டை, யுத்தம்	Finance, <i>s.</i> vūroomānūm, வரு மானம்
Fighter, <i>s.</i> shūndeykarūn, சன டைச்காரன்	Find, <i>v.</i> kūndoop deekiradoo, kittookiradoo, கணுடுபிடிக்கி றது, கீடுகிறது
Fight, <i>v.</i> shūndey sheykiradoo, yoottūm sheykiradoo, சன்டை செய்கிறது	Fine, <i>s.</i> abūradūm, அபராதம்
Figurative, <i>a.</i> pāvūneyānāh, பா வனையான	Fine, <i>v.</i> abūrādūmpodookiradoo, அபராதம்போடுகிறது
Figure, (numbers,) <i>s.</i> vūree-	

- Fineness, s. nūnmey, நன்மை
 Finger, s. virrūl, விரல்
 Finical, a. woyārumānāh, ஒய்
 பாரமான
 Finingpot, s. shoottūm ḍūnnēe-
 nā pāney, சுத்தம்பண்ணின்பா-
 னை
 Finish, v. moodeekiradoo, teer-
 kiradoo, முடிக்கிறது, கீர்க்கிற
 து
 Finite, a. teerpānāh, கீர்ப்பான
 Fire, s. neyroopoo, tee, தெருப்
 ு, தீ
 Fire, v. neyroopoo pūttookira-
 doo, shoodookiradoo, தெருப்பு
 ப்பற்றுகிறது, சுடுகிறது
 Firearms, s. toopākee, துப்பா-
 க்கி
 Firefly, s. minnām poochee, ம
 ன்னம்பூச்சி
 Firelock, s. toopākee, துப்பாக்க
 ி
 Firewood, s. virrāgoo, veravoo,
 விறகு வெறவு
 Fireworks, s. bānūm, பாணம்
 Firm, a. nilleyānāh, நிலையான
 Firm, s. koottoo veeyāpāreekūl,
 கூட்டுவியாபாரிகள்
 Firmament, s. sjodee shākūrūm,
 சோதிசக்கரம்
 Firmness, s. ārhootūm, அழுத்
 தம
 First, a. moodūlānāh, முதலான
 Fish, s. meen, மீன்
 Fisherman, s. meen poodeekira-
 vūn, shembūdāvūn, மீன்பிடு
 க்கிறவன், மீமப்படவன்
 Fishhook, s. boondeel, துண்ட
 ல்
 Fist, s. moottee, மூட்டு
 Fistula, s. poorey, புரை
 Fit, a. tūgoodeeyānāh, தகுதியா-
 ன, பரையான
- Fit, s. jhūnnee, சன்னி
 Fit, v. shareepūdoottookiradoo,
 சரிப்புத்துகிறது
 Five, n. aindoo, ḍūnjshoo, ஐஞ்சு
 Fix, v. tāpeekiradoo, தாபிக்கிற
 து
 Flabby, a. meyleendāh, மெவிந
 தீ
 Flag, s. kodee, bāutā, கொடு,
 பாவுட்டா
 Flagitious, a. ākrūmūmānāh,
 அக்கிறமமான
 Flagrant, a. kodeeyāh, கொடு
 ய
 Flail, s. kūdur tūdee, குதிர்தடி
 Flambeau, (with oil, bearer, &c.
 complete,) māssāl, மசால்
 Flambeau, s. deevuttee, pūn-
 dūm, தலட்டி.பந்தம்
 Flame, v. oleevākirādoo, ஒளிவா-
 கிறது
 Flame, s. olee, shoovāley, ஒளி
 வூலை
 Flaming, a. oleevānāh, ஒளிவா-
 ன
 Flank, s. pūkūm, villā, பக்கம்
 விலா
 Flannel, s. kūmbālee, கும்பளி
 Flap, v. üseykiradoo, அசைகிற
 து
 Flare, v. sūleetoopokiradoo, ஏ
 வித்துப்போகிறது
 Flash, v. pūleecheedookiradoo,
 பளிச்சிடுகிறது
 Flashy, a. koosālānāh, குசாவா-
 ன
 Flask, s. kooppee, shūtūrah boot-
 tee, குப்பி, சதரபுட்டு
 Flatly, a. tugādāy, தகடாய்து
 Flatten, v. pūdūrkiradoo, படர்
 கிறது
 Flat, a. tugādānāh, தகடான

Flatter, <i>v.</i> poogūrhoo kiradoo, புக்குக்கிரது	Flit, <i>v.</i> pūrūkkiradoo, nilleyūttirrookiradoo, பரக்கிரது தீவியற்றிருத்தல்
Flattery, <i>s.</i> titteepānāh peychoo, தித்திப்டானப்பெச்சு	Float, <i>v.</i> middākiradoo, விதக்கிரது
Flavour, <i>s.</i> rooshee, sārum, soovay, உருசி, சாரம், சுவை வாசன	Float, <i>s.</i> teypptūm, தெப்பம்
Flaw, <i>s.</i> veydeepoo, வெடிப்பு	Flock, <i>s.</i> koottūm, கூட்டம்
Flax, <i>s.</i> shūnūl, சணல்	Flog, <i>v.</i> ādeekiradoo, அடக்கிரது
Flay, <i>v.</i> ooreekiradoo, ooreechee podookiradoo, உரிக்கிரது	Flood, <i>s.</i> tanneeripeyrookūm, தண்ணீர்பெருக்கம்
Flea, <i>s.</i> telloo poochee, தெள்ளுப்புச்சி	Floor, <i>s.</i> tūrey, neelūm, தரை திலம்
Fledged, (to be,) <i>v.</i> sirākhoo molaykiradoo, சிறகுமுனைக்கிரது	Florid, <i>a.</i> sheevündāh, சிவந்த
Flee, <i>v.</i> veereyyvay odeepokiradoo, pūrūndoopoyedookiradoo, விரைவாயோடுப்போகுகிரது	Florist, <i>s.</i> poo totlākārūn, poontotlākārūn, பூந்தொட்டக்காரன்
Fleece, <i>s.</i> āttoo romūm, āttoo-māyeer, ஆட்டுரோமம், ஆட்டுமலிர்	Flounder, <i>v.</i> pāykiradoo, பாய்கிரது
Fleet, <i>a.</i> seekirrumānāh, சீக்கிரமான	Flour, <i>s.</i> māvoo, மாவு
Flesh, <i>s.</i> shūdey, kuree, māmee-shūm, சுதை, கறி, மாமலி ம	Flourish, <i>v.</i> moleykiradoo, புக்கிரது
Flexible, <i>a.</i> vūlāyātukkāh, வளையத்தக்க	Flow, <i>v.</i> tanneer odoorkiradoo, pāykiradoo, தண்ணீரோடுகிரது, பாய்கிரது
Flexure, <i>s.</i> vūleyvoo, வளைவு	Flower, <i>s.</i> poo, pooshpūm, பூ, புட்ப்பம்
Flight, <i>s.</i> wottūm, ஓட்டம்	Flowergarden, <i>s.</i> poon totlūm, பூந்தொட்டம்
Flimsy, <i>a.</i> meyleemeyānāh, மெலிமையான	Flowerpot, <i>s.</i> poompāney, பூஞன
Flinch, <i>v.</i> eerghookiradoo, இருக்கிரது	Flowery, <i>a.</i> poovoolāh, பூஞன்
Fling, <i>v.</i> yeeyreekiradoo, yeeyreenjshee podookiradoo, ஏற்கிரது	Fluctuate, <i>v.</i> tūlūmbookiradoo, தளம்புகிரது
Flint, <i>s.</i> neyroopoo kūl, தெருப்புக்கல்	Fluctuation, <i>s.</i> tūlūmboo, தளம்பு
Flippant, <i>a.</i> shādooreeyūmānāh, சாதுறியமான	Fluency, <i>s.</i> pāychāl, பாய்ச்சல்
	Fluent, <i>s.</i> pāychūlānāh, பாய்ச்சலான
	Fluently, <i>a.</i> paychālāy, பாய்ச்சலாய்
	Fluid, <i>s.</i> neer, neerālum, நீர், நீராலம்

Fluke, s. lăngkăr păl, லங்கர்ப் பல்	Fondle, v. peereyුம்கattookiradoo, பிரியம்காட்டுகிறது
Flummery, s. koorhămboo, கூழ்ம்பு	Fondness, s. peereyුம், பிரியம்
Flush, v. seevăhkiradoo, செவ்வகிறது	Food, s. shăppădoo, poshănum, சாப்பாடு, போசனம்
Flute, s. poollăngkoorhăl, புல் லாங்குழல்	Fool, s. payteeyăkărăun, பைத்தீகாரன்
Flutter, v. pădeypădeykiradoo, பதைப்பதைக்கிறது	Foolish, a. payteeyumānăh, பைத்தியமான
Flux, s. kărhheechnăl, கறிச்சல்	Foot, s. (measure,) ădee, அடி
Fly, s. ee, ஏ	Foot, s. kăl, கால்
Fly, v. părukirkiradoo, பறக்கிறது	Footing, s. nilley, pădum, நிலைபாதம்
Foal, s. koodeerey koottee, குதி ளாக்குட்டி	Footpath, s. eedookoovălee, இடுக்குவழி
Foam, s. norey, poongkăl, நூரை பொங்கல்	Footstep, s. kălmiddee, கால்மி தி
Fodder, s. vilăngoonăvoo, yerey, விலங்குணவு எரை	Fop, s. pillookăun, பிலுக்கன்
Fœtus, s. kăroo, கரு	For, p. kăkăh, காக
Fog, s. moodoopănee, மூடுபணி	Forage, s. yerey, இரை
Foible, s. tăppeedum, தப்பிதம்	Forbear, v. porookirkiradoo, போருக்கிறது
Foil, v. torpeekirkiradoo, தொர்ப்பிக்கிறது	Forbearance, s. poroomey, போருமை
Fold, s. mădeepoo, மடிப்பு	Forbid, v. vălăkeekirkiradoo, விலக்குகிறது
Fold, v. mădeekirkiradoo, மடிக்கிறது	Force, v. kăttăyăm punnookirkiradoo, கட்டாயம்பண்ணுகிறது
Foliage, s. yeyley, türhey, இலை, தழை	Forceps, s. eedookee, இடுக்கி
Folk, s. jenăngkăl, சனங்கள்	Forcible, a. kăttăyumānăh, ப்புமானான், பெலமரன்
Follow, v. todărookirkiradoo, தொடருகிறது	Forcibly, a. bălămăy, kăttăyăm-ăy, பெலனம், கட்டாயமாய்
Follower, s. todurookirkiravun, தொடருகிறவன்	Ford, v. ărookădăkiradoo, ஆறுகடக்கிறது
Folly, s. payteeyăm, mădeekirkiradoo, பையித்தியம், மதிகேடு	Fore, a. moon minn, மூன்
Foment, v. wottookirkiradoo, ஒத்துகிறது	Forebade, v. kooreekăttookirkiradoo, குறிகாட்டுகிறது
Fond, a. peereyumānăh, பிரியமான	Forecast, v. moon yoseekirkiradoo மூன் யோசிக்கிறது

Forefathers, <i>s.</i> moonorkhūl, முன்னார்கள்	Forgive, <i>v.</i> pirrheyporookiradoo, பிரைபொறுக்கிறது
Forego, <i>v.</i> anoopăveeyāmūl voodookiradoo, அனுபவியாமல்வி டுக்கிறது	Forgiveness, <i>s.</i> pirrheyporoo-poo, பிரைபொறுப்பு
Forehead, <i>s.</i> neyttee, ஏந்தறி	Fork, <i>s.</i> moolloo, மூல்லு
Foreign, <i>a.</i> ünneeyūmānāh, அன்னியமான	Forked, <i>a.</i> kūvürkondāh, கவச கொண்ட
Foreigner, <i>s.</i> ünneeyyān, அன்னியன்	Forlorn, <i>a.</i> ādūrvūltāh, ஆதரவ ந்த
Foreknow, <i>v.</i> moon āreekiradoo, முன்னறிகிறது	Form, <i>s.</i> roobūm, ooroo, āghā-rūm, உரு, ஆகாரம், சூபம்
Foreknowledge, <i>s.</i> moonāree-voo, முன்னறிவு	Form, <i>v.</i> ooroovākiradoo, küt-tookiradoo, உருவாக்கிறது, கட்டுகிறது
Foremost, <i>a.</i> moondeenāh, முந்தின	Formal, <i>a.</i> vürhūkūmānāh, āsā-rūmoollāh, வழக்கமான, ஆசாரமுள்ள
Forenoon, <i>s.</i> moon neyrūm, முன்னேரம்	Formation, <i>s.</i> villeyvoo, kuttoo, oondādūl, விளை, கட்டு, உண்டாதல்
Forepart, <i>s.</i> moorpükkhūm, முற்பக்கம்	Former, <i>a.</i> moondeenāh, முந்தின
Forerunner, <i>s.</i> toodūn, தாதன்	Formerly, <i>a.</i> moonney, முன்னே
Forest, <i>s.</i> kādoo, sholey, vunum, காடு, வனம், சோலை	Formidable, <i>a.</i> bayūm kūrūmā-nāh, பயங்கரமான
Forestall, <i>v.</i> moonney tūdookiradoo, முன்னேதடுக்கிறது	Formula, <i>s.</i> shoostirrum, குத்திரம்
Foretell, <i>v.</i> moonney shollooki-radoo, முன்னேசொல்லுகிறது	Forsake, <i>v.</i> kāy voodookiradoo, கைவிடுகிறது
For ever, <i>a.</i> yeppōdoom, எப்போதும்	Forswear, <i>v.</i> poyāney iddookiradoo, பொய்யாண்யிடுகிறது
Forewarn, <i>v.</i> shollee vaikiradoo, சொல்லிவைக்கிறது	Fort, <i>s.</i> korttey, கோட்டை
Forfeit, <i>v.</i> abürādūm kodookiradoo, அபராதம்கொடுக்கிறது	Forth, <i>a.</i> moonney, veyleeyey, முன்னே, வெளியே
Foresee, <i>v.</i> moonā reekiradoo, முன்னறிகிறது	Forthwith, <i>a.</i> oodāney, உடனே
Forge, <i>s.</i> woley, உலை	Fortification, <i>s.</i> korttey küttoo-dūl, கோட்டைகட்டுதல்
Forgery, <i>s.</i> küttookoottoo, கட்டுக்கூட்டு	Fortify, <i>v.</i> korttey kuttookiradoo, கோட்டைகட்டுகிறது
Forget, <i>v.</i> müründoo pokiradoo, மறந்துப்போகிறது	Fortitude, <i>s.</i> dāyreeyūm, தயிரியம்
Forgetfulness, <i>s.</i> mürukhūm-goonūm, மறக்கும்குணம்	Fortnight, <i>s.</i> püdeenāloo nāl, irründoo kūhramey, பதினால் நாள்

Fortress, s. korttey, கோட்டை	Fourth, n. nālām, நாலாம்
Fortuitous, a. tūrsheyūlānāh, த் ரீசெயலான	Fowl, s. korghee, சோழி
Fortunate, a. ānoogoolūmānāh, அ னுக்லமான	Fowler, s. kooravun, kooroojee-piddeekiravun, குறவுன், குருவிப்பிட்ச்சிறவன்
Fortunately, a. ānoogoolūmāy, அ னுக்லமாய்	Fowlingpiece, s. toopākee, துப்பாக்கி
Fortune, s. adūstūm, bākkee-yum, அதிவிடம், பாக்கியம்	Fox, s. noorhaynūree, நூழை
Fortuneteller, s. kooreesholloo-kiravun, குறிசொல்லுகிறவன்	Fraction, s. keerhvāykūnūkoo, கீழ்வாய்க்கணக்கு
Forward, v. moon ānoopookiradoo, மூன்னாப்புகிறது	Fracture, s. neyreevoo, நெரிவு
Forward, a. moonbānāh, முன்பான	Fragile, a. norookūlānāh, நொருக்கலான
Foster, v. vūlkirkiradoo, வளர்ச்சிகிறது	Fragment, s. toondoo, toondum, துண்டு, துண்டம்
Fosterbrother, s. mūnjshūneer-shūkotūrūn, மஞ்சனீர்ச்சகோதரன்	Fragrance, s. vasūney, teetee-poom்பூம், வாசனை, தித்திப்புமணம்
Fosterchild, s. mūnjshūneer-poolley, மஞ்சனீர்ப்பிள்ளை	Fragrant, a. vāsuneyānāh, வாசனையான
Fostersister, s. mūnjshūneer-shūkotūree, மஞ்சனீர்ச்சகோதரி	Frail, a. tūlūrcheeeyānāh, தளர்ச்சியான
Foul, a. ārghookoo, அழுக்கு	Frailty, s. tūlūrchee, தளர்ச்சிக்கு
Found, v. ādeepodookiradoo, அடிப்போடுகிறது	Frame, s. nelley, vāsukkal, shūttūm, நெலை, வாசல்காலி, சட்டம்
Foundation, s. āsteevārūm, அல்திவாரம்	Frangible, a. noroongātūkkāh, நொருங்கதக்கீ
Founder, s. kūnnān, கன்னுன்	Frank, a. kūbūduttāh, dārālūmānāh, கபடத்தீர், தாராளமான
Founder, v. tārhookiradoo, தாழுகிறது	Frankincense, s. sāmbrānee, சாம்பிராணி
Fountain, s. neeroottoo, நீருத்து	Frankly, a. kūbbādūttādāy, dārālūmāy, கபடத்தீரதாய், தாராளமாய்
Four, n. nāloo, நாலு	Frankness, s. dārālūm, தாராளம்
Fourfold, a. nāloomūdūkkānāh, நாலுமட்கான	Frantic, a. moorkūmānāh, மூர்ச்சமான
Fourfooted, a. nālookāloollāh, நாலுகாலுள்ள	Fraternal, a. shūkotūrūtley pōl, சகோதரத்தைப்போல்
Fourteen, n. pūdinnāloo, பத்து அலு	Fraternity, s. shūkotūrāmoray, சகோதரமுறை
Fourteenth, n. pūdinnālām, பத்து அனுலாம்	

Fraticide, s. shūkotūrūney kolvon, சகோதரன்கொல்வோ	Friend, s. shinneykeetūn, சினே கிதன்
Fraud, s. kūbādūm, mosūm, கபடம், மோசம்	Friendless, a. oodāveeyillādah, உதவியில்லாத
Fraudulent, a. kūbādūmoollāh, கபடமுள்ள	Friendly, a. shinneykeetūmay, சினேகிதமாய
Fraught, a. shoomūkira, சுமக் கிற	Friendship, s. shinneykeetum, சினேகிதம
Fray, s. shūndey, சண்டை	Frigate, s. shūndeykūpūl, pōrkūpul, சண்டைகப்பல், போர் கப்பல்
Freak, s. sheystey, சேல்லை	Fright, s. diggul, திகில்
Freckle, s. kūrookhūl, கருகல்	Frighten, v. diggul punnookiradoo, திகில்பண்ணுகிறது
Free, a. tūnneesheyānāh, தன் விச்சையான	Frightful, a. diggulollāh, திகில் அள்ள
Freebooter, s. kolleykārūn, கொள்ளூக்காரன்	Frigid, a. kooleerndā, குளிர்ந்த
Freedom, s. voodootūlley, விடு தலை	Fringe, s. ālūngkārūm, அலங் காரம்
Freehold, s. kāneeboomee, காணிப்புமி	Frisk, v. toollookiradoo, தளனு கிறது
Freely, a. dārālūmāy, தாராள மாய	Fritter, v. toondeekiradoo, துண் டுத்திகிறது
Freeze, v. woraynjsha pokiradoo, உறைறஞ்சிபோகிறது	Frivolous, a. shōllpūmānāh, சொல்ப்பமான
Freight, s. yeettōo, ஏற்று	Frizzle, v. mayeerey shoorootto-kiradoo, மயிராசுகருட்டுகிறது
French, a. prānshoo, பிரான்சு	Frog, s. tūvūley, தவளை
Frenzy, s. payteeyūm, பைத்தி யம	Frolic, s. toolāttūm, தளளாட்டும்
Frequent, a. adeekūdeeyānāh, அடிக்கடியான	From, pr. eeroondoo, இருந்து
Frequent, v. poorhungookiradoo, புழங்குகிறது	Front, a. yeddeer, யெதிர்
Frequently, a. ādeekūdee, அடிக்கடி	Frontier, s. deyshütteenyelley, தேசத்தினெல்லை
Fresh, a. poodoo, poodeeyāh, புது, புதிய	Frost, s. kündeypūnee, கெண் டைபனி
Freshen, v. kooleermēy akookiradoo, குளிர்மையாக்குகிறது	Froth, s. norey, நூலா
Fret, v. mūna koorhapa pudookiradoo, மனக்குழப்பபடுகிறது	Froward, a. veydooveydoopool-lāh, வெடுவெடுப்புளன
Friction, s. teyvoo, தேயவு	Frown, v. mookhūm konookiradoo, முகங்கோணுகிறது
Friday, s. velleekūrāmey, வெள்ளிச்சிழுமை	Frozen, a. kooleerndāh, குளிர்ந்த

- Fructiferous, *a.* purghumoollāh, பழுமளள
Fructify, *v.* pūrghūm kodookiradoo, பழமகொட்கிறது
Frugal, *a.* müttānāh, மட்டான
Frugality, *s.* müttoo, மட்டு
Fruit, *s.* pūrghūm, பழம்
Fruitful, *a.* pūrghūm kodookiradoo, பழமகொட்கிற
Fruition, *s.* shoobūlūm, bokūm, சுபலம், போகம்
Fruitless, *a.* shūlleettoopodoo-kirā, சவித்துப்போடுகிற
Frustrate, *v.* tūdai pūnnookiradoo, தடைபண்ணுகிறது
Fry, *v.* poreekiradoo, பொரிக்கி ரது
Fuel, *s.* virraghoo, shoolee, விறகு, சள்ளி சப்பி
Fugitive, *a.* arheevoolloōh, அறி வுள்ள
Fulfil, *v.* nūreyveyttookiradoo, நிறைவேற்றுகிறது
Fulfilment, *s.* nūreyvettūm, நிறைவேற்றம்
Full, *a.* nirreyvānāh, rooppo-dūlānāh, நிறைவான ரோப்புதலான
Fullmoon, *s.* poorūnā chūndee-rūn, பூரணசந்திரன்
Fully, *a.* nirräyāh, நிறைய
Fulness, *s.* poorūnum, பூரணம்
Fume, *s.* poggeychul, புகைச்சல்
Fumigate, *v.* poggey kuttookiradoo, புகைகட்டுகிறது
Fun, *s.* gaylee, pūreeyāsūm, கெவி, பரியாசம
Function, *s.* ootteeyokūm, உத்தியோகம்
Fund, *s.* moodūlpūnūm, முதற்பணம்
Fundamental, *a.* asteevārūmā-nāh, அஸ்திவாரமான
Funeral, *s.* irrheevoo, இஞ்சு
Fungus, *s.* kālān, காளான்
Funnel, *s.* ponūl, பொனல்
Funny, *a.* gayleeyānāh, கேவியான
Fur, *s.* melleeyā mayeer, மெல்லியமயிர்
Furbish, *v.* minnookookiradoo, மினுக்குகிறது
Furious, *a.* moorkūmānāh, மூர்க்கமான
Furl, *v.* shoorookookiradoo, சுருக்குகிறது
Furlough, *s.* oottirravoo, உத்திரவு
Furnace, *s.* kookai, குகை
Furnish, *v.* dittūmpunnoookiradoo, திட்டம்பண்ணுகிறது
Furniture, *s.* voodoo sāmānūm, வீட்டுசாமானம்
Furrow, *s.* oorhāvoo sāl, உழுவுசால்
Further, *a.* abburūm, doorūm, அப்புறம், தாரம்
Furthest, *a.* adeegā doorūmānāh, அதிகதுரமான
Fury, *s.* moorkūm, மூர்க்கம்
Fuse, *v.* oorookookiradoo, உருக்குகிறது
Fusion, *s.* oorookookay, உருக்குகை
Fusible, *a.* oorookātūkkā, உருக்கத்தக்க
Fuss, *s.* koorhāpūm, குழப்பம்
Futile, *a.* pirräyoshūnūmüttaāh, பிரயோசனமற்ற
Future, (in) *a.* inneemeyl, இனி மேல்
Futurity, *s.* pinnādee, பின்னு
Fy, or Fie, cheechee, சீசீ

G

Gabble, *s.* pūsāpūsāpoo, பசப் சப்பு

Gabbler, *s.* pūsāpun, pūsāpee, பசப்பி, பசப்பன்

Gable, *s.* mūnjshoo, மஞ்சு

Gad, *v.* tirreekiradoo, திரிகிறது

Gag, *v.* vāy ādāykiradoo, வாய டைக்கிறது

Gage, *s.* ādākoo, அடகு

Gaily, *a.* oollāsūmāy, உல்லாச மாய்

Gain, *s.* lābūm, இலாபம்

Gainsay, *v.* yeyleftoo peyshoo-kiradoo, எதிர்த்துப்பேசுகிறது

Gait, *s.* nūdey, நடை

Gale, *s.* veikāmānā kāttoo, வெ கமான்காற்று

Gall, *s.* peettūm, பித்தம்

Gall, *v.* oorainsjookiradoo, உ காஞ்சுகிறது

Gallant, *a.* ālāngkārāmullah, kāmunoollah, அலங்காரமுள்ள, காமனுள்ள

Gallery, *s.* tūttoo, pūdee, tūlūm, தட்டு, படி, தளம்

Galling, *a.* areepoo, அரிட்டு

Gallnut, *s.* kūdookay, கடுக்காய்

Gallop, *s.* nālookāl pāchūl, நா அகால்பாச்சல்

Gallows, *s.* tookkoo mūrūm, தாக் குமரம்

Gambler, *s.* shoodādee, சுதாடி

Gambol, *v.* toolloovūleyādooki-radoo, துள்ளுவிளையாடுகிறது

Game, (gamble,) *v.* shoodādoo-kiradoo, சுதாடுகிறது

Gamester, *s.* shoodun, சுதன்

Gander, *s.* ān vattoo, ஆண்வாத் து

Gang, *s.* koottūm, goomboo, கூட்டம், கும்பு

Gangrene, *s.* worayttāy yeree-chee, உரத்தையினாச்சி

Gaol, *s.* kāvūlkoodūm, காவற் கூடம்

Gap, *s.* pilāvoo, பிளவு

Gape, *v.* kotīavee voodookirā-doo, கொட்டாவிலிடுகிறது

Garb, *s.* veysħūm, வேஷம்

Garden, *s.* tottūm, தோட்டம்

Gardener, *s.* tottākarūn, தோட்டக்காரன்

Gargle, *s.* adaishoo mūrūndoo, அடைசுமருந்து

Garland, *s.* poo māley, பூமாலை

Garlic, *s.* vellāh vengāyūm, vel-lāhpoondoo, வெள்ளை வெண்காயம், வெள்ளைப்பண்டு

Garment, *s.* oodoopoo, உடுப்பு

Garnish, *v.* tūlūngkūreekiradoo, அலங்கரிக்கிறது

Garrison, *s.* korttey dāneeyūm, கோட்டைதானையம்

Garrulous, *a.* vāy ādookirā, வா யாடுகிற

Gash, *s.* vettoo, pilūppoo, வெட்டு, பிளப்பு

Gasp, *v.* yeylāykiradoo, இளைக்கிறது

Gate, *s.* vāsūl, vurghee, வாசல், வழி

Gateway, *s.* vāsulvūrghee, வாசல்வழி

Gather, *v.* koottookiradoo, pey-reekiradoo, கூட்டுகிறதுபெறி கீழ்கிறது

Gaudy, *a.* veyleekāyānāh, வெழக்கையான

Gauge, *v.* ullāvidookiradoo, அளவிடுகிறது

Gauze, *s.* sūllā, சல்லா

Gay, a. veydeekaiyānāh, வேடு க்கையான	Genus, s. vūkhāy, vūkhay moodūl, வகை, வகைமுதல்
Gaze, v. kooreepākā pārkiradoo, குறிப்பாகபார்க்கிறது	Geographer, s. bomeeshāstree, பூமிசால்த்திரி
Gazette, s. shūmāshārāputtee- reekay, சமாச்சாரபத்திரிகை	Geography, s. poogholshāttee- rum, பூகோளசாத்திரம
Geld, v. virrey vangkookiradoo, விளாவாங்குகிறது	Geometrician, s. ūlavooshattee- ree, அளவுசாத்திரி
Gelding, s. virreyvāngāpūttā- koodeeree, விளாவாங்கபட்ட குதிரை	Geometry, s. ūlāvooshātteeरும், அளவுசாத்திரம
Gem, s. rūtteenும், இரத்தினம்	Germ, s. mooley, kuroo, முளை, கரு
Gender, s. jādee, சாதி	Gesture, s. sāyeekinney, சபிக் கிண
Genealogy, s. sundāna vurghee, சந்தானவழி	Get, v. shūmbādeekiradoo, சம பாதிக்கிறது
General, a. shādārūnūmānāh, சாதாரணமான	Ghastly, a. ūvūroobūmānāh, அவறுபமான
Generally, a. shādārūnūmāy, சாதாரணமாய்	Ghost, s. āvee, oo耶er, ஆவி, உ யிர்
Generate, v. pūrapeekiradoo, sheyneepEEKiradoo, சனிப்பிக் கிறது, பிறப்பிக்கிறது	Giant, s. peyroombādee munee- dun, பெருமபாடுமனிதன்
Generation, s. pūrapappo, பிறப் பு	Gibbet, s. tookkoomūrrūm, தூ க்குமரம்
Generosity, s. dārālūm, தாரா எம்	Gibe, v. pūrgheekiradoo, பழிக் கிறது
Generous, a. dārālūmoollāh, தா ராளமுள்ள	Giddiness, s. kirookiroopoo, இ றுகிறுப்பு
Genial, a. vūlūrkira, வளர்க்கிற	Giddy, a. kirookiroopānāh, இ றுகிறுப்பான்
Genius, s. kuroottoo, கருத்து	Gift, s. teeyākhūm, தியாகம
Genteel, a. sirrūppānāh, சிறப்பா ன	Giftedness, s. trānee, திராணி
Gentle, a. sāndūmānāh, சாந்த மான	Gigantic, a. mukhāpeyreeyāh, மகாபெரிய
Gentleman, s. doorey, doorey- mūkān, துரை, துரைமகன்	Gild, v. munjulpokhay pooshoo- kiradoo, மஞ்சள்புகைசுகிற து
Gently, a. mūllāmūllāh, மெள் எமெள்ள	Gilding, s. mūnjūlnerrūmpoo- shoo, மஞ்சளநிறமஷுச்ச.
Gentry, s. dooreykūl, whyrundākoolūm, துரைகள் உயர்ந் த்துலம	Gimblet, s. dimrūttee, திமரட்
Genuine, a. kūlāpillādāh, கல ப்பிலவாத	ஷ Gin, s. kūnnee, கண்ணி
	Ginger, s. eenjshee, இஞ்சி

Gird, v. kūshey kuttookiradoo,	Globe, s. ooroondey, māndālūm,
கச்சைசுகட்டுகிறது	உருண்டை, மண்டலம்
Girdle, s. āraykūchoo, அஸாக்	Globular, ooroondeyvñdeevā-
ச்சு	nāh, உருண்டைவழவான
Girl, s. penpoolley, siroopen,	Gloom, s. irroottoo, kūmmūl,
பெண்பிள்ளை, கிழுபெண்	இருட்டு, கமமல்
Girth, (saddle,) s. irrookoovār,	Gloomy, a. kūmmūlānāh, கமம
இறுக்குவார்	வான்
Girth, s. shoot ūlavoo, சுற்றளவு	Glorify, v. pookūrghookiradoo,
Give, v. kodookiradoo, கொடுக்	புகழுகிறது
கிறது	Glory, s. mūkheemey, மகிழமை
Giver, s. kodookirāvūn, கொடுக்	Gloss, s. tūlātūlāpoo, தளதளப்
கிறவன்	பு
Gizzard, s. māngkay, மாங்காப்	Glove, s. kayoorey, kayjodoo,
Glad, a. shūndoshūmānāh, சந்	கையுறை, கைசோடு
தோழிமான்	Glowworm, s. minminēepoo-
Gladness, s. shūndoshūm, சந்	chee, மின்மினிபூச்சி
தோழிம்	Glue, s. vūjjārūm, வச்சிரம
Glance, v. pārvayshellookiradoo,	Glutinous, a. peesoopeesoopā-
பார்வைசெல்லுகிறது	nāh, பிசுபிசுப்பான்
Gland, s. veesheynūrūmboo, வி	Glutton, s. peroondeenūn, பெரு
சைநரம்பு	ந்தினன்
Glare, s. kāndee, pūllāpūllāpoo,	Gnash, v. neyrooneyyrookiradoo,
காந்திபளபளப்பு	நெறுநெறுக்கிறது
Glass, s. kūnnādee, கண்ணடி	Gnaw, v. kūdeekiradoo, கடுகிக்
Glassy, a. kūnnādeepoley, கண்	றது
ஞூட்டபோலே	Go, v. pokirādoo, போகிறது, or
Glaze, v. kūnnādee kūttookira,	போகுகிறது
கண்ணடிகட்டுகிறது	Goad, v. kootttookiradoo, குறை
Glazier, s. kūnnādee kūttookirā-	கிறது
vūn, கண்ணடிகட்டுகிறவன்	Goat, s. vellādoo, வெள்ளாடு
Gleam, v. pūlāpūlākiradoo, பள	Gobble, s. kinnee, கிண்ணி
பளக்கிறது	God, s. kūdāvool, swāmee, கட
Glee, s. kondāttūm, கொண்டா	வள், சுவாமி
ட்டம்	Godhead, s. deyvūm, தெய்வம்
Glide, v. pāykiradoo, பாயகிற	Godliness, s. deyvābūktee, தெ
து	யவபக்த்தி
Glimmering, s. pūlāpūlāpoo, ப	Godly, a. deyvāb, தெயவ
னபளப்பு	Godown, s. gūdūngkoo, கிடங்
Glimpse, s. keelkūn, கீழ்க்கண்	கு
Glitter, v. pūlāpūlāpāy irrooki-	Going, s. pokkoo, போக்கு
radoo, பளபளப்பாயிருக்கிற	Gold, s. pōn, tūngkūm, தங்கம்
து	பொன்

Goldbeater, s. tūttān, தட்டான்	Gout, s. sooley, குலை
Golden, a. pōnoollāh, பொன் அன் ளா	Gown, s. nelleyūngkee, நிலைய ங்கீ
Goldsmith, s. tūttān, தட்டான்	Grace, v. singāreekiradoo, சிங் காரிக்கிறது
Good, s. nūnmey, nūllūm, நன் மை நலம்	Graceful, a. singkārūmānāh, சிங்காரமான
Good, a. nūllāh, nūllūmanah, நல வ நலமான	Gracious, a. dāyālūmānāh, தயா எமான
Goodnature, s. nūllāgoonūm, நலகுணம்	Gradation, s. pūdeepūdee, படி ப்படி
Goodbye, soobāprāyānūm, சுப பிரயாணம்	Gradually, a. pūdeepūdeeyāy, படி ப்படியாய
Goodness, s. oottūmūm, உத்த மம்	Grain, s. dāneeyūm, தானியம்
Goods, s. sāmān, sūrūkoo, சா மான் சரக்கு	Graminivorous, a. pilloo mey- kira, பல வகையைகிற
Goose, s. vāttoo, வாத்து	Grammar, s. illākkūnūm, இலக்கணம்
Gore, s. worayndā rūttūm, உறை ந்தரத்தம்	Grammatically, a. illākkūnū- mooreyay, இலக்கணமுறையாய
Gore, v. kootttookiradoo, குத்து கிறது	Granary, s. oogrānūm, உக்கிரா ணம்
Gorgeous, a. sūmburūmānāh, சம்பிரமான	Grand, a. mūkhā, menmeyanāh, மகா, மென்மையான
Gormandize, v. adeegūmay tin- nookiradoo, அதிகமாய்தின் ணகிறது	Grandchild, s. peyrāpoolley, பேரப்பிளை
Gosling, s. vāttoo koonjshoo, வாத்துக்குஞ்சு	Granddaughter, s. peyttee, பேத்தி
Gospel, s. sooseyshūm, சுவிசே ஷம்	Grandeur, s. peyroomey, sūmbūrum, பெருமை, சம்பிரம்
Gossamer, s. dooshee, silūmbee- nool, துசி, சிலமபிதால்	Grandfather, s. pāttūn, பாட்டன்
Gossip, s. pūdeenāmoreypon, புதினமுடைப்போன்	Grandmother, s. pāttee, பாட்டி
Govern, v. ālookiradoo, ஆளுக றது	Grandson, s. peyrūn, பெயரன்
Government, s. ālookay, ஆளுகை	Granivorous, a. dāneeyūm tin- nookira, தானியம் தின் ணகிற
Governor, ālpāvūn, deysādee- būddee, தெசாதிபதி	Grant, v. kodookiradoo, aroolee- sheykiradoo, கொடுக்கிறது, அருளிச்செய்கிறது
Gourd, s. kommūtteekay கொ ம்மட்டிக்காய்	Granular, a. dāneeyūmbole, தானியமுள்ள, தானியம் போலே

- Granulate, *v.* măneeyăkookiradoo, மணியாக்குகிறது
- Grape, *s.* moondirreepürghum, முந்திரிகைபழம்
- Grapnel, *s.* shinnălungur, சின்ன லங்கற்
- Grapple, *v.* poodeekiradoo, பிடுக்கிறது
- Grasp, *v.* kăy poodeekiradoo, கைப்பிடுக்கிறது
- Grass, *s.* pilloo, புல்லு
- Grasscutter, *s.* pillookărūn, புல அட்டாரன்
- Grasshopper, *s.* veyttookülee, வெட்டுக்கிளி
- Grate, *v.* ooreenjshookiradoo, ஏரிஞ்சுகிறது
- Grateful, *a.* nănrereeyoollăh, நன் ரியுள்ள
- Grater, *s.* tooroovoomuney, குருவுமணை
- Gratification, *s.* innbūm, இன்பம்
- Gratify, *v.* innbă, püdoottookiradoo, இன்பப்படுத்துகிறது
- Gratifying, *p.* isshtumooollăh, இஷ்டமுள்ள
- Gratis, *a.* illăvüsümāy, இலவசமாய்
- Gratitude, *s.* nănrree, areevoo, நன்றி, அறிவு
- Gratuitous, *a.* illăvüsümānăh, இலவசமான
- Gratuity, *s.* illăvüsümăm, இலவசம்
- Grave, *s.* piññăkooree, புணக்குறி
- Grave, *a.* gembeerumānăh, கெம்பீரமான
- Gravedigger, *s.* veytteeyān, வெட்டியான்
- Gravel, *s.* püroo münül, kăl măñ, பருமணல் கல்மணல்
- Gravity, *s.* bärüm, பாரம
- Gravy, *s.* oon, oonum, ஊன், ஊனம்
- Graze, *v.* meykiradoo, கேய்க்கிறது
- Grease, *s.* neyputtoo, korghoopoo, கெயப்பற்று, கொழுப்பு
- Grease (for wheels,) *s.* keel, கீல்
- Great, *a.* peyreeyăh, பெரிய
- Greatly, *a.* peyreeyăday, adeegumāy, பெரியதாய், அதிகமாய்
- Greatness, *s.* peyroomey, பெருமை
- Greediness, *s.* üngüllāypoo, அங்கலாயப்பு
- Greedy, *a.* üngüllāypānăh, அங்கலாயப்பான்
- Greeness, *s.* püchhey, பச்சை
- Green, *a.* püchheyānăh, பச்சையான
- Greens, *s.* keerey, கீரை
- Greet, *v.* âshârüm pünnookiradoo, ஆசாரமபண் எடுகிறது
- Gregarious, *a.* koottumāy pokirăh, கூட்டமாயபோகிற
- Grey, (hair.) *a.* nărajittăh māyeer, நாராத்தமயிர்
- Grey, (horse,) *a.* sāmbanerra-koodeerey, சாமபணிறகுதிரை
- Greyhound, *s.* veyttey nai, வெட்டைதாய்
- Grief, *s.* dookkum, தக்கம
- Grievance, *s.* münăkoorey, மனக்குறை
- Grieve, *v.* dookă pudookiradoo, தக்கப்படுகிறது
- Grievous, *a.* dookumānăh, தக்கமான
- Grill, *v.* shoodookiradoo, கூடுகிறது
- Grim, *a.* ävüldshünnumānăh, அவல்ட்சனமான

- Grimace, s. neyreepoo, செறிப் பு
 Grin, v. pūl kāttookiradoo, உற்காட்டுகிறது
 Grind, v. areykiradoo, அலாக்கி ரது
 Grinder, s. areykirāvūn, அலாக்கிறவன்
 Grindstone, s. shāney kūl, சூர ஜைக்கல்
 Gripe, s. whyttooovūlavoo, வய்த்தெருளவு
 Gripe, s. eerooka poodeekiradoo, இறகப்பிடிக்கிறது
 Gritty, a. shoneyoollāh, சையுள்ள
 Groan, v. poolūmbookiradoo, உமபுகிறது
 Groin, s. areypoottoo, அணைப் புட்டு
 Groom, s. koodeereykārūn, குத்தொக்காரன்
 Groove, s. tuttoo, தட்டு
 Grope, v. toolavookiradoo, தளாவுகிறது
 Gross, a. mōttumāy, மாத்தமாய்
 Grotto, s. kookay, gebbee, குகை, கெபி
 Grotesque, a. komālūmānāh, கோமாளமான
 Grove, s. sholey, toppoo, சூரலை, சொப்பு
 Grovel, v. tūvurhkiradoo, தலுக்கிறது
 Ground, s. boomee, neelūm, பூமி, நிலம்
 Groundless, a. ūdeeyillādāh, அடிவில்லாத
 Groundrent, s. neelavūree, நிலவரி
 Group, s. koottūm, kooppūl, கூட்டம், குப்பல்
 Grow, v. vūlkirkiradoo, molley-kiradoo, வளர்கிறது, முளைக்கிறது
 Growl, v. ādūmbookiradoo, ooroomookiradoo, அதம்புகிறது, உற்முகிறது
 Growth, s. vūlkirtēe, molainjoo, வளர்த்தி, முளைஞ்சு
 Grub, s. pūneepoorghoo, பணிப் புழு
 Grudge, s. pūgēy, ooroomookkhay, உக்கை, உற்முகை
 Gruel, s. kūnjshee, கஞ்சி
 Grumble, v. ooroomookiradoo, உற்முகிறது
 Grunt, v. ooroombookiradoo, உதம்புகிறது
 Guarantee, s. ootrāvādee, உத்தரவாதி
 Guard, v. kāvūlayirrookiradoo, kārkiradoo, கார்க்கிறது, காவலாயிருக்கிறது
 Guardian, s. kāvūlūn, காவலன்
 Guava, s. koyyāpūrghūm, கொய்யாப்பழம்
 Guess, s. yennūm, ninneyvoo, எண்ணம், நினைவு
 Guest, s. anneeyūn, அன்னியன்
 Guide, s. vūleekāttee, வழிகாடு
 Guide, v. vūleekāttookiradoo, nūdūttookiradoo, வழிகாட்டுகிறது, நடத்துகிறது
 Guile, s. kūlavoo, shoodoo, சளியு. சூது
 Guilt, s. koottūm, குற்றம்
 Guiltless, a. koottūmillādah, குற்றமில்லாத
 Guilty, a. koottūmoollah, குற்றமுள்ள
 Guise, s. kolūm, veysūm, சூரம், வேடம்
 Gulf, s. koodā, குடர்

Gullet, s. tondey, தொண்டை
Gulp, v. āshēyāy meerhoongoo-kiradoo, ஆசையாப்பிழுங்குக் குது

Gum, s. eeroo, gondoo, ஏரூ, கோந்து

Gun, s. toopākkee, beeringkee, துபாக்கி, பீரங்கி

Gunbarrel, s. toopākkeekkoor-ghūl, துபாக்கிக்குழல்

Gunner, s. beeringkeekārūn, பீரங்கிக்காரன்

Gunnycloth, s. gonee, கோணி

Gunpowder, s. toopākkeemūrūndoo, துபாக்கிமருந்து

Gunwale, s. kūpūleenveeleem-boo, கப்பவின்விளிம்பு

Gush, v. peyroogookiradoo, பேருகுகிறது

Gust, s. soorāvureekāttoo, சூராவழிகாத்து

Gusto, s. eedūm, shoovey, இத்தும், சுவை

Gut, s. koodūl, koodur, குடல், குடர்

Gutter, s. neer pādey, நீர்ப்பாதை

Guttural, a. keelkoorūl, கீழ்க்குறவு

H

Habit, s. purbākūm, vurhukum, புறக்கம்

Habitably, a. koodeeyirrooka-vūsudeeyāy, குடியிருக்கவசதி யாப்

Habitation, s. vāshūm, irroo-pūdūm, வாசம் இருப்பெடம்

Habitual, a. pūrbākūmānāh, புறக்கமான்

Habituate, v. pūrhūkookiradoo, புறக்குகிறது

Hack, v. kottookiradoo, கொத்துகிறது

Haggard, a. pinnūmānāh, பின்னமான

Hail, interj. vārhee, vārhkāh, வாழி, வாழ்க

Hailstone, s. kūl mūrhey, கல்லை

Hair, s. māyeer, மயிர்

Hairy, a. māyeeroollāh, மயிருள்ள

Hairless, a. motteyānāh, மொட்டை

Hale, a. shostūmoollāh, shookū-moollāh, சுகுமுள்ள, சொல்லமுள்ள

Half, s. arey, pādee, அரை, பாதி

Halfway, pādeevūlee, padee-vūrghee, பாதிவழி

Hall, s. sāley, சாலை

Hallo, v. koopiddookiradoo, கூப்பிடுகிறது

Hallow, v. pūreeshootūm ākoo-kiradoo, பரிசுத்தமாக்குகிறது

Hallowed, p. pureeshootūmānādoo, பரிசுத்தமானது

Halt, s. nelley, நிலை

Halter, s. koodeeree vāy kowroo, tookoomkowroo, குதிளாவாப்பயறு, தாக்கும்பயறு

Halve, v. pādeesheykiradoo, பாதிசெம்பிறது

Ham, s. oopeettā pūnreeyeen todey, உப்பிட்டபன்றியின்தை

Hamlet, s. grāmūm, கிராமம்

Hammer, s. shootee, shūmūt-tee, கத்தி, சம்மட்டி

Hammock, s. toongoo mūnjshūm, தாங்குமஞ்சம்

Hamper, v. seekoopūdoottookiradoo, கீக்குப்படுத்துகிறது

Hamper, s. koodey, kūdakhūm, கூடை, கடைம்

- Hamstring, *v.* peenkāl nūrūm-boo veyttookiradoo, பின்கால் நரம்புவெட்டுகிறது
- Hand, *s.* kāy, கை
- Handbreadth, orookāy ūgālūm, ஒருகையகலம்
- Handcuff, *v.* kāy koottee kūttoo-kiradoo, கைகூட்டுக்கட்டுகிறது
- Handful, *s.* kāy nirrāyāh, கைநி ரைய
- Handkerchief, *s.* kay koottey, kay roomālley, கைக்குட்டை, கைலறமாலை
- Handle, *s.* kāy poodee, கைபிடு
- Handmill, *s.* kay yendūrākūl, கையேந்திரகல்
- Handsome, *a.* arhākānāh, அழகான
- Handsomely, *a.* arhākāy, அழகாய்
- Handspike, *s.* kāymeendee, கை மிண்டு
- Handwriting, *s.* kāy yeorghoot-too, கையெழுத்து
- Handy, *a.* kāysāmūrteeyūmā-nāh, கைசாமர்த்தியமான
- Hang, *v.* tookkookiradoo, தாக்குகிறது
- Hanging, *s.* tookkoo, தாக்கு
- Hangman, *s.* tookkoovon, தாக்குவேரன்
- Hanker, *v.* āshey pudookiradoo, ஆசைப்படுகிறது
- Haply, *a.* tūrsheyūlay, தந்செயலாய்
- Hapless, *a.* adūstāyeenūmānāh, அதஷ்டாடல்னமான
- Happen, *v.* sūmbāveekiradoo, அம்பவிக்கிறது
- Happiness, *s.* seylvūm, bākkee-yum, செல்வம், பாக்கியம்
- Happy, *a.* mūnnā shūndoshūmā-nāh, vālvānāh, seylvumanah,
- bākkeeyūmānāh, மனச்சந்தோஷமான, பாக்கியமான வாழ்வான, செல்வமான
- Harangue, *s.* prūbleeyūm, பிரபவியம்
- Harass, *v.* tonduravoo sheykiradoo, aleya vaikiradoo, தொந்திரவுசெப்கிறது, அலையவைக்கிறது
- Harbinger, *s.* toodūn, தாதன்
- Harbour, *v.* yeddūm kodookiradoo, இடம்கொடுக்கிறது
- Hard, *a.* gettee yānāh, கெட்டியான
- Hard, (difficult,) *a.* pirrāyāsū-mānāh, பிரயாசமான
- Harden, *v.* gettee pūnnookiradoo, kudeenapūdoottookiradoo, கடினப்படுத்துகிறது, கெட்டிபண்ணுகிறது
- Hardhearted, *a.* gettee mūnāsoo, கெட்டுமனசு
- Hardiness, *a.* veerūm, dāyree-yūm, வீரம், தைரியம்
- Hardly, *a.* pirrāyāsūmāy, பிரயாசமாய்
- Hardmouthed, *a.* vaykkūdung-kādāh, வாயிக்கடங்காத
- Hardness, *s.* kudeenum, gettee, கடினம், கெட்டி
- Hardship, *s.* kūstūm, kushtum, vūrootūm, கஷ்டம், வருத்தம்
- Hardy, *a.* veerūmānāh, dūdū-mānāh, வீரமான, திடமான
- Hare, *s.* moosūl, mooyūl, மூசல், முயல்
- Hark, *v.* sheyvee kodookiradoo, செவி கொடுக்கிறது
- Harlot, *s.* veysee, வெசி
- Harm, *s.* kerdoodee, கெடுதி
- Harmless, *a.* kerdoodeeyūttāh, கெடுதியற்ற

- Harmonious, *a.* aikkumoollāh, அக்கமுள் ள
Harness, *v.* kooderee oodāpoo, குதிரையுடப்பு
Harp, *v.* veeneyvāsheekiradoo, வீணவாசிக்கிறது
Harper, *s.* veeneyvāsheepon, வீணவாசிப்போன்
Harsh, *a.* kārūmānah, toovūrā-nāh, காரமான, துவரான
Harshness, *s.* woreypoo, kārūm, உறைப்பு, காரம்
Hart, *s.* mān, மான்
Hartshorn, *s.* nāvāsārām, நவ சாரம்
Harvest, *v.* vulayvoo sheyrkiradoo, விழவுசேர்க்கிறது
Hash, *v.* kottookiradoo, கொத்துக்கிறது
Hasp, *s.* pootttoo, பூட்டு
Haste, *s.* seekeerūm, juldee, சீக்கிரம், சலுதி
Hasten, *v.* seekeerūmpūnnookiradoo, shoorookoopūnnookiradoo, சீக்கிரம்பண்ணுகிறது சுறுக்குபண்ணுகிறது
Hastily, *a.* seekeerūmāy, shoorokāy, சுறுக்காய், சீக்கிறமாய்
Hasty, *a.* seekeerūmānah, சீக்கிறமான
Hat, *s.* toppee, தொப்பி
Hatch, *v.* koonjshoo poreekiradoo, குஞ்சபொரிக்கிறது
Hatchet, *s.* kāy kodālee, கைகோடாவி
Hate, *s.* pūkhāy, krodūm, பகை, குரோதம்
Hateful, *a.* pūghāyānāh, பகையான
Hatred, *s.* pūghay, veerodūm, பகை, விரோதம்
Haughtiness, *s.* shulookoo, சுஞ்சுகு
Haughty, *a.* shūlloekānah, சுஞ்சுக்கான
Haul, *v.* irrghookiradoo, இழுக்கிறது
Haunch, *s.* iddoopoo, இடுப்பு
Haunt, *v.* nūdāmādookiradoo, தமாடுகிறது
Have, *v.* oondāyirrookiradoo, உண்டாயிருக்கிறது
Haven, *s.* koodākudul, குடாக்கல்
Havoc, *s.* kündātoondūm, சண்டுதண்டம்
Hawk, *s.* rājhālee, இராசாளி
Hawker, *s.* yābāree, sitteeyābāree, சிற்றியாபாரி
Hay, *s.* kānjshhee pilloo, காய்ந்த புல்லு, வைக்கல்
Hazard, *s.* kedodee, abāyūm, கெடுதி, அபாயம்
Haze, *s.* moodoopūnnee, mübbboo, மூடுபனி, மப்பு
He, *p.* avun, avur, அவன், அவர்
Head, *s.* tūley, தலை
Headache, tuleyno, tuleyvulee, தலைநோ, தலைவலி
Headlong, *a.* tūleykeerhāy, தலைக்கூய்
Headstrong, *a.* gertteetuley, செட்டித்தலை
Heal, *v.* sūgapūndoottakiradoo, சுகப்படுத்துகிறது
Health, *s.* soogūm, sostūm, சுதம், சொல்தம்
Healthy, *a.* soogumānah, sostūmānah, சுதமான, சொல்தமான
Heap, *s.* koombūl, குடிபல்
Hear, *v.* kerlkiradoo, kerhkiradoo, கெழுக்கிறது
Hearer, *s.* kerlveepūdoovon, செழவிப்புவோன்
Hearing, *p.* kerlyee, கெழவி

- Hearken, *v.* kerlkiradoo, kerh-kiradoo, கேழ்க்கிறது
- Hearsay, *s.* kerlvee, கேழ்வி
- Heart, *s.* koley, குலை
- Heartily, *a.* mūnādārāh, dārā-lāmāy, மன்தார, தாராளமாய்
- Heartburn, *s.* koley yeyreevoo, குலையெரிவு
- Heartless, *a.* kodeeyā goonūmā-nāh, கொடுயகுணமான
- Hearty, *a.* mūnadoolāh, மனது ஸ்ள
- Heat, *v.* shoodookiradoo, vey-veekiradoo, வேவிக்கிறது, சுடுகிறது
- Heat, *s.* shoodoo, kāchul, காப்சு சல்
- Heathen, *a.* āngnyānāh, அஞ்சான
- Heathenism, *s.* angnyanūm, அஞ்சானம்
- Heave, *v.* yeddoorkiradoo, ஏடுக்கி ரது
- Heave, (as the sea,) veengkoo-kiradoo, வீங்குகிறது
- Heaven, *s.* pūramūndālūm, பற மண்டலம்
- Heavenly, *a.* āgāshūmānāh, ஆகாயமான
- Heaviness, *s.* bārūm, பாரம்
- Heavy, *a.* bārūmānāh, பாரமான
- Hedge, *s.* veylee, வேலி
- Hedgehog, *s.* moolumpūnnee, mooloopūnnee, மூட்ப்பன்றி
- Hedgingbill, *s.* vettāküttee, kāy-küttee, வெட்டக்க்கத்தி, கைக்கத்தி
- Heed, *s.* yennūm, sāvākāsūm, எண்ணம், சாவகாசம்
- Heel, *s.* koodeekāl, குதிக்கால்
- Heifer, *s.* kūdāreekūnroo, கிடாரிக்கன்று
- Height, *s.* whyārūm, உயரம்
- Heighten, *v.* megookhā pūnnoo-kiradoo, மிகுக்கபண் நூக்கிறது
- Heinous, *a.* verookāpūdātūkkāh, வெறுக்கப்படதக்க
- Heir, *s.* shoodūndeerāvālee, சுதந்திரவாளி
- Heiress, *s.* shoodūndeeree, சுதந்திரி
- Heirless, *a.* shoodundeerumillā-dāh, சுதந்திரமில்லாத
- Hell, *s.* nūrākhūm, நரகம்
- Helm, *s.* shookān, சுக்கான்
- Helmet, *s.* tūleypā, தலைப்பா
- Help, *v.* ottāsheysheykiradoo, oodavookiradoo, ஒத்தாசை செய்கிறது, உதவுகிறது
- Help, *s.* ottāshey, oodāvee, shū-gāyūm, ஒத்தாசை, உதவி, சுகாயம்
- Helpless, ottāsheyillādāh, tūneet-tāh, ஒத்தாசையில்லாத, தனி த்த
- Helve, *s.* kodālee kāypoodee, கோடாவிகைப்பிடி
- Hemisphere, *s.* pādeeyoondai, பாதியுண்டை
- Hemp, *s.* shūnūl, சணல்
- Hen, *s.* petteykorghee, பெட்டைக்கோழி
- Hence, *a.* ivvūdūtteelerūundoo, இல்லிடத்திலிருந்து
- Henceforth, *a.* iddoomoodūl, இதருதல்
- Heptagon, *s.* yeyleekonūm, ஏரு கோணம்
- Her, *p.* avūley, அவளை
- Herald, *s.* toodūn, தாதன்
- Herb, *s.* poondoo, புண்டு
- Herbage, *s.* yelley, tūrhey, இலை, தழை
- Herd, *s.* meerookākoottūm, மிகுக்கூட்டம்

Here, <i>a.</i> ingey, இங்கே	Highness, <i>s.</i> whyürchee, உயர்ச்சி
Hereafter, <i>a.</i> inneemeyl, இனிமேல்	Highminded, <i>a.</i> whyürndā mūnădoo, உயர்ந்தமனது
Hereby, <i>a.</i> iddeenāl, இதிரால்	Highway, <i>s.</i> perroovülee, or vughree, பெருவழி
Hereditary, <i>a.</i> shoodündürümānah, சுதந்திரமான	Highwater, <i>s.</i> yeettūm, ஏற்றம்
Herein, <i>a.</i> iddeel, இதில்	Hilarity, <i>s.</i> shündoshūm, ஏந்தோழிம்
Herewith, <i>a.</i> eettoođūn, இத்தனங்கள்	Hill, <i>s.</i> mūley, mēdoo, or modoo, மீலை, மேடு
Heritage, <i>s.</i> shoodündeerūm, kānee, சுதந்திரம், காணி	Hillock, <i>s.</i> seeroomülley, koon-roo, சிறுமலை, குன்று
Hermit, <i>s.</i> tāvāshee, தவசி	Hilt, <i>s.</i> kaypoodee, கைபடி
Hero, <i>s.</i> soureyāvān, சௌரையவான்	Him, <i>p.</i> avūney, அவனை
Heroism, <i>s.</i> soureyūm, சௌரையம்	Himself, <i>p.</i> avündān, avūneyyyey, அவன்தான், அவனையே
Hers, <i>p.</i> avūloodāyāh, அவளுடைய	Hind, <i>s.</i> pēnmān, பெண்மான்
Herself, <i>p.</i> avūldāney, அவள்தானை	Hinder, <i>a.</i> pinnpūkumānāh, பின்பக்கமான
Hesitate, <i>v.</i> āyāpūdoottookiradoo, ஜயப்படுத்துகிறது	Hinder, <i>v.</i> tūdeysheykiradoo, tūveerkiradoo, தடைசெய்கிறது. தவிர்க்கிறது
Hesitation, <i>s.</i> āyyūm, ஜயம்	Hinderance, <i>s.</i> tūdāy, தடை
Hew, <i>v.</i> veytttookiradoo, வெட்டுகிறது	Hinge, <i>s.</i> keel, pūneyūl, கீல், பிணையல்
Hiccough, <i>s.</i> veekkūl, விச்கல்	Hint, <i>s.</i> kooreepoo, குறிப்பு
Hidden, <i>p.</i> rūgoosheeyūmānāh, இரகசியமான	Hip, <i>s.</i> idoopoo, இடுப்பு
Hide, <i>v.</i> oleekiradoo, ஒளிக்கிறது	Hire, <i>s.</i> koolee, கூவி
Hide, <i>s.</i> tōll, சொல்	His, <i>p.</i> avūnoodaiyāh, அவனுடைய
Hideous, <i>a.</i> bāyūngūrūmānāh, pey kolūmānāh, பயங்கரமான, பெய்க்கோலமான	Hiss, <i>v.</i> yereykiradoo, இகாக்குதல்
Hieroglyphic, <i>s.</i> yoogābāshāy, யூதபாரக்ஷி	Historian, <i>s.</i> shūreeteerükārūn, சரித்திரக்காரன்
Higgledy piggledy, <i>a.</i> kālākolūmāy, காலாகோலமாய்	History, <i>s.</i> kūdey, shūreeteerūm, கலை, சரித்திரம்
High, <i>a.</i> whyürümānāh, உயரமான	Hit, <i>v.</i> üdeekiradoo, tūttookiradoo, அடுக்கிறது. தட்டுகிறது
Highlanders, <i>s.</i> mülleyālkhul, மலையாள்கள்	Hither, <i>a.</i> ingey, ippāl, இங்கே, இப்பால்
Highly, <i>a.</i> wbyürümāy, உயரமாய்	Hitherto, <i>a.</i> iddoovuraikoom, இதுவரைக்கும்

Hive, <i>s.</i> teyngoodoo, தென்கூடு	Home, <i>s.</i> voodoo, woodoo, irroo-pūdūm, வீடு-இருப்பிடம்
Hoard, <i>v.</i> kooveekiradoo, குவிக்கிறது	Homely, <i>a.</i> puroombūdeeyānāh, பரும்படியான
Hoarfrost, <i>s.</i> ooraindā pūnee, உறைந்தப்பனி	Homemade, <i>a.</i> wooteelsheydir-rookirā, வீட்டில்செய்திருக்கிற
Hoariness, <i>s.</i> nūrey, moodoomey, நரை, முதுமை	Homicide, <i>s.</i> koleypādākūm, weerkollee, சொலைபாதகன் உயிர்கொல்லி
Hoarseness, <i>s.</i> tondeykūmbūl, தொண்டைகம்பல்	Hone, <i>s.</i> shāneykūl, சாணக்கல்
Hoax, <i>s.</i> vuleyāttoo, விளையாடு	Honest, <i>a.</i> nānāyūmānāh, நான்யமான
Hobble, <i>v.</i> nondee nūdūttookiradoo, தொண்டுநடத்துகிறது	Honesty, <i>s.</i> nānāyūm, நான்யம்
Hobnail, <i>s.</i> tūleyānee, தலையாணி	Honestly, <i>a.</i> nānāyūmāy, நான்யமாப்
Hoe, <i>s.</i> mānvettee, மண்வெடு	Honey, <i>s.</i> teyn, தென்
Hog, <i>s.</i> ān pūnee, ஆன்பன்றி	Honeycomb, <i>s.</i> teyvūdēy, தென்வெடை
Hoist, <i>v.</i> tookkookiradoo, தாக்குகிறது	Honor, <i>s.</i> gāṇām, கனம்
Hold, <i>s.</i> poodee, poodeepoo, பிடி, பிடப்பு	Honor, <i>v.</i> gāṇām sheykiradoo, கனம் செய்கிறது
Hold, <i>v.</i> poodeekiradoo, பிடுக்கிறது	Honorable, <i>a.</i> mūkhutānāh, மக்துதான்
Holder, <i>s.</i> poodeekirāvūn, பிடுக்கிறவன்	Hood, <i>s.</i> tuleymoodee, தலைமுடு
Hole, <i>s.</i> toovārūm, toley, koolee, or koorhee, துவாரம், தொளை	Hoof, <i>s.</i> koolūmboo, ūdee, குள்மடு, அடு
Holiness, <i>s.</i> pūrshoottūm, பரிசுத்தம்	Hook, <i>v.</i> māttookiradoo, மாட்டுகிறது
Hollow, <i>a.</i> koorhāyanāh, குழாயான	Hook, <i>s.</i> kokkee, கொக்கி
Hollow, (false,) <i>a.</i> poyyānāh, பொய்யான	Hookah, <i>s.</i> ookkāh, உக்கா
Hollow, <i>v.</i> tondookiradoo, தோன்டுகிறது	Hooked, <i>a.</i> sikkōollāh, சிக்குள்ளன
Holy, <i>a.</i> pūrshootūmānāh, பரிசுத்தமான	Hoop, <i>s.</i> vūleyūm, வளையம்
Holiday, <i>s.</i> pūrshoottānāl, பரிசுத்தநாள்	Hoopingcough, <i>s.</i> kūkkoovān, கக்குவான்
Homage, <i>s.</i> vānākūm, வணக்கம்	Hoot, <i>v.</i> nindeekiradoo, நிந்திக்கிறது
	Hop, <i>v.</i> kindoo villeyādookiradoo, கிந்துவிளையாடுகிறது

Hope, s. nūmbeekay, நம்பிக்கை	யானிகளைவத்து விசாரிக்குமெடம்
Hopeless, a. nūmbeekayillāmūl, நம்பிக்கையில்லாமல்	Hospitality, s. oobākārūm, உபகாரம்
Horde, s. koottūm, கூட்டம்	Host, s. koottūm, seyney, கூட்டம், சேனை
Horizon, s. sūkriāvālūm, சுச்சரவாளம்	Hostage, s. peeneyālee, பிணையாளி
Horizontal, a. ūdeevārūtookooneyrānāh, அடுவாரத்துக்கு செரான்	Hostile, a. yedeerānāh, எதிரான
Horn, s. komboo, கொம்பு	Hostility, s. pūghay, virrodūm, பகை, விரோதம்
Horned, a. komboollāh, கொம்பு ஏன்	Hot, a. shoodāh, shoodoollāh, சூடு-சூடுள்ள
Hornet, s. koolāvee, குளவி	Hotel, s. pūnchhouse, tungoomedūm, தங்குமடம்
Horoscope, s. jhādāgūm, சாதகம்	Hotseason, s. veyneykālūm, கெனகாலம்
Horrible, a. kodoomeyānāh, கொ கெமையான	Hovel, s. koodeehhey, குடிசை
Horrid, a. bāyāngkūrumānāh, பயங்கறமான	Hover, v. sirrākūdeekiradoo, சிறகடுக்கிறது
Horror, s. bayāngkūrūm, பயங்கறம்	Hough, s. kālveeseynūrūmboo, கால்விசைநரம்பு
Horse, s. koodeerey, குதிரை	Hound, s. vetteynāy, கெட்டை நாய்
Horseback, (on,) koodeerey-meyley, குதிரைமேலே	Hour, s. mūneeneyrūm, nārhee, மணிநேரம்-நாழி
Horsekeeper, s. koodeerey kārūn, குதிரைக்காரன்	Hourglass, s. nārheekay areeyoom kunādee, கண் னுடி நாழி கையறியும் நாழிகையறியும்கண் னுடி
Horseleech, s. koodeerey åttey, குதிரையட்டை	Hourly, a. nārheekeyāy, நாழி கையாய்-முகர்த்தமாய்
Horseman, s. koodeerey veerūn, குதிரைவீரன்	House, s. voodoo, or woodoo, வீடு
Horserace, s. koodeerey pūndee-yūm, குதிரைபந்தியம்	Household, s. veettār, வீட்டார்
Horseradish, s. koodeerey mool-lengee, குதிரைமூலங்கி	Housekeeping, s. koodeetānūm, குடுத்தனம்
Horseshoe, s. koodeerey lādūm, குதிரைலாடம்	Houserent, s. voottoovādākāy, வீட்டுவாடகை
Horticulture, s. totāveyley, செட்டவேலை	How, a. yeppūdee, எப்படி
Hose, s. meyjodoo, மேசோடு	However, a. ākeeloom, yeppūdeeākeeloom, ஆகிலும்-எப்படியாகிலும்
Hospitable, a. oobāsūrūneyool-lāh, உபசரணையுள்ள	
Hospital, s. noyāleekūlay vaittoo-veeshāreekoomyeddūm, கெ	

- Howl, *v.* koovookiradoo, ooley-
idookiradoo, கூவுகிறது, உள்ளை
பிடிகிறது
- Hubbub, *s.* shūntādee, yeyrāy-
chūl, shūttūm, சந்தடி, இலை
ச்சல், சத்தம்
- Hue, *s.* nerrum, vārūnūm, sā-
yūm, தீரம், வர்ணனம், சாயம்
- Huff, *v.* kobeekiradoo, seeroo-
kiradoo, கோபக்கிறது-சிறுகிற
தது
- Hug, *v.* āneykiradoo, அணக்கிற
து
- Huge, *a.* peerāmāndūmānāh,
mūkhā, பிரமாண்டமான, மகா
- Hum, *v.* yeyreykiradoo, இலைகிற
தது
- Human, *a.* mūneetātūnmeyānāh,
மனிததன்மையான
- Humane, *a.* oobāsārūneyānāh,
உபசாரணையான
- Humanity, *s.* mūneetūnmey, oo-
bāsārūm, மனிததன்மை, உப
சாரம்
- Humble, *v.* keelpūdoottookira-
doo, கீழ்ப்படுத்துகிறது
- Humbly, *a.* tārhmaiay, தாழ்
மையான
- Humid, *a.* eerūmānāh, ஈரமான
- Humidity, *s.* eerūm, ஈரம்
- Humility, *s.* mūnātārhmay, மன
த்தாழ்மை
- Humour, (of body,) *s.* neerpoo-
deepoo, நிரப்பிடிப்பு
- Humour, (of mind,) *s.* goonum,
குணம்
- Humorous, *a.* tūndurumānah,
தந்திரமான
- Humpbacked, *a.* koonānah, கூ-
ஞன
- Hunger, *s.* pūshee, பசி
- Hungry, *a.* pusheeyāy, பசி
யாப்
- Hunt, *v.* veytteyādookiradoo,
வெட்டையாடுகிறது
- Huntsman, *s.* veytteykārūn,
shikāree, வெட்டைக்காரன், சிகாறி
- Hurl, *v.* tūllookiradoo, yeyree-
kiradoo, தள்ளுகிறது- ஏறிகிற
து
- Hurricane, *s.* veygūmoollāh kāt-
too, வேங்குமூல்லாத்து
- Hurry, *s.* āvāshīrūm, tooree-
dūm, அசரம் துரிதம்
- Hurt, *v.* teengoo sheykiradoo,
novoo pūdoottookiradoo, நோ
வுபடுத்துகிறது, தீங்குசெய்கிறது
- Hurtful, *a.* nōyānāh, sheydūm-
ānāh, நோயான-சேதமான
- Husband, *s.* poorooshūn, āmbū-
deyān, புருஷன், அகம்படியான்
- Husbandman, *s.* pāyeer sheyki-
ravūn, பயிர்செய்கிறவன்
- Husbandry, *s.* pāyeer torheel, உ
யிர்தொழில்
- Hush, *v.* peyshādāpūdeeyūmūrt-
tookiradoo, பேசாதபடியமர்
த்துகிறது
- Husk, *s.* oomee, tōll, sheydūl,
உழி-தோல், செதின்
- Hut, *s.* koodeeshai, குடிசை
- Hutbuilder, *s.* koodeeshai kūt-
tooven, குடிசைகடூகிவோன்
- Hydraulics, *s.* jhūlāshootteerā-
shāsteerum, சலகுத்திரசால்
த்திரம்
- Hydrocele, *s.* wodūm, ஒதம்
- Hydrophobia, *s.* nāy kudeetā-
pāytteeum, நாய்கடித்தபைத்
தியம்
- Hyena, kürhooteey pillee, dūm-
mūlgūndee, கருதைபுலி-தமன்
கண்டு

Hypochondria, s. kūdeykoodūl-noy, கடைகுடல் நோய்

Hypocrisy, s. mūnūm onroo vā-konroo, மனமான்றுவாக்கொன்று

Hypocrite, s. vūnjshākñō, வஞ்சகன்

Hypocritical, a. vūnjshākumā-nāh, வஞ்சகமான

Hypothesis, s. pūtshūm; yennūm, பட்சம், யெண்ணம்

I

I, nān, ரான்

Ice, s. worāyndātanneer, pūneet-anneer, உறைந்தநீர், பனிதன்னீர்

Ichneumon, s. keeree, கிறி

Idea, s. neeneyvoo, yennūm, totūm, தினைவு-எண்ணம், தோற்றம்

Ideal, a. ninneytāh, தினைத்த

Identity, s. vitteeyāsūm illāmay, வித்தியாசமில்லாமை

Idiom, s. pāshāypokkoo, பாக்கிபோக்கு

Idiomatical, a. pāshāypokoollāh, பாக்கிபோக்குள்ள

Idiot, s. arooveelādāvñō, pāytee-yun அறிவில்லாதவன், பயித்தியன்

Idle, a. shombānāh, shombeyree, சோம்பான்-சோம்பேரி

Idleness, s. shomboottūnūm, சோம்புத்தனம்

Idol, s. vikkirrākum, விக்கிரகம்

Idolator, s. vikkirrākāpūtteekā-rūn, விக்கிரகபத்திக்காரன்

Idolatry, s. vikkprākāpūttee, விக்கிரகபத்தி

Idolize, v. vūnūngkookiradoo, வணங்குகிறது

If, c. (a terminal,) āl, ēēl, ஆல் இல்

If I go, nānponāl, நான்போனால் Ignite, v. pūtteeyeyreekiradoo, yeyleekiradoo, பற்றியெரிகிற து எரிக்கிறது

Ignoble, a. yeenūmānāh, ஈனமான

Ignominy, s. mānāpūngūm, pūr-heepoo, மானபங்கம்-பழிப்பு

Ignorance, s. āreeveenūm, pāy-teeūm, அறிவீனம், பைத்தியம்

Ignorant, a. āreeveenūmānāh, pāyteeūmānāh, அறிவீனமான், பைத்தியமான்

Ignorantly, a. āreeveenūmāy, அறிவீனமாய்

Ill, a. novay, veeyādeeyay, சோவாய், வியாதியாய்

Illegal, a. neeyāyātūppānāh, தியாயதப்பான

Illegally, a. kūttūleykee veero-dūmāy, pāndūmāy, கட்டுளைக்குவிரோதமாய், அதீதமாய்

Illegible, a. vāseekā koodādāh, வாசிக்கக்கூடாத

Illegitimate, (child,) vāypāttee-poolley, வைப்பாட்டியின் வன

Illfavoured, a. andākērdānāh, அந்தக்கேடான

Illhumoured, a. kerttā goon-pā-moollah, கெட்டகுணமூள்ள

Illiberal, a. lobūmānāh, உலோபமான

Illicit, a. neeyāyā tūppānāh, தியாயதப்பான

Illiterate, a. āreevūttah, அறிவற்ற

Illness, s. loonbūm, துன்பம்

Illnature, s. toor goonūm, toor-koonūm, துர்க்குணம்

Illnatured, a. toor goonūmānāh, தூர்க்குணமான

Illtreat, v. teengkoo sheykiradoo,	Imitator, s. pōle sheykirāvūn,
திங்குசெய்கிறது	போல்செய்கிறவன்
Illumine, vullākyettookirādoo,	Immaculate, a. shooṭumānāh,
விளக்கேற்றுகிறது	சுத்தமான
Illumination, s. sodee, pirräkā- sūm, சோதி, பிரகாசம்	Immaterial, a. shittoo roobūmā- nāh, சித்தரூபமான
Illusion, s. mayākūm, poymey, மயக்கம். பொய்மை	Immature, a. yelāmeyānāh, இன மையான
Illustrate, v. tūrūndoo kāttooki- radoo, திறந்துகாட்டுகிறது	Immeasurable, a. ullāveerūndāh, அளவிறந்த
Illustrative, a. tūrūndoo kāttoo- kirā, திறந்துகாட்டுகிற	Immediate, a. oodūnānāh, உட னன்
Illustrious, a. yokeeyūmānāh, யோகியமான	Immediately, a. oodūney, உட்டெ னமீ
Image, s. ooroovūm, vikkirā- kūm, உருவம், விக்கிரமம்	Immemorial, a. nūdoo nāley eel, நடுஞ்சாயில்
Imaginable, a. ninneykātūkkāh, நினைக்கத்தக்க	Immense, a. mūkhā, yelley illād- āh, முடில்லாத, மகா, மட்டு ல்லாத, எல்லையில்லாத
Imaginary, a. ninneykirā, நினை கிற	Immensely, a. yēyrālūmāy, ஏரா ளமாய்
Imagination, s. ninneypoo, நினை பூ	Immerge, v. tārhkiradoo, tārl- kiradoo, தாழ்கிறது
Imagine, v. ninneykiradoo, நினை க்கிறது	Immerse, v. tārhtookiradoo, தா ழுத்துகிறது
Imbecile, a. tūlūrāndāh, தளர்ந்த	Immersion, s. tārhvoo, தாழ்வு
Imbecility, s. tūlūrchee, தளர்ச்சி	Immethodical, a. koorhūppūmā- nāh, குழப்பமான
Imbibe, v. wooreenjshookiradoo, koodeekiradoo, உறிஞ்சுகிற து, தழுக்கிறது	Imminent, a. neyrānāh, நேரான
Imbitter, v. kūsūp ākookiradoo, கசப்பாக்குகிறது	Immoderate, a. mūttillādāh, ம ட்டுல்லாத
Imbolden, v. dāyreeyā pūdootoo- kiradoo, நைரியப்படுத்துகிற து	Immodest, a. veydākūmkerttāh, oroongkūttā, வேடகங்கெட்ட ஒழுங்கத்திற்கு
Imbrue, v. nūneykiradoo, நினை க்கிறது	Immolate, v. būleey iddookira- doo, பவியடுகிறது
Imbue, (to steep,) v. oorvaykira- doo, ஊரவைக்கிறது	Immoral, a. doonmārkūmoollāh, துன்மார்க்கமூல்லா
Imitate, v. pōle sheykiradoo, போ ல்செய்கிறது	Immorality, s. doonmārkūm, து ன்மார்க்கம்
Imitation, s. oppūney, poley, sāyūl, ஒப்பணை, சாயல், போல்	Immortal, a. sākhakoodādāh, சாகக்கூடாத
	Immortality, s. sāvāmey, சாவா மை

- Immortalize, *v.* neyley neeroot-tookiradoo, நீலைத்துகிறது
- Immoveable, *a.* teermānāh, ashay-vūttāh, திரமான, அசைவற்ற
- Immunity, *s.* voodootūley, விடுதலை
- Immure, *v.* kāvūleel vaikiradoo, காவலில்வைக்கிறது
- Immutability, *s.* mārāmey, sāsveedūm, மாருமை, சாசுவதம்
- Immutable, *a.* sāsveedūmānāh, சாசுவதமான
- P impair, *v.* kurdookiradoo, கெடுக்கிறது
- Impalpable, *a.* pūreesekā koodādāh, பரிசுக்கூட்டாத
- Impart, *v.* āreeeveekiradoo, pūgookiradoo, அறிவிக்கிறது, பகுக்கிறது
- Impartial, *a.* nūdoovānāh, nee-deeyoollāh, நடுவான, நீதியுள்ள
- Impassable, *a.* pokā koodādāh, போக்கூட்டாத
- Impatience, *s.* porāmey, sooroo-koo, பொராமை, சுறுசுகு
- Impatient, *a.* porāmeyānāh, too-dookānāh, துடுக்கான
- Impeach, *v.* koottūm shollookiradoo, குற்றமசொல்லுகிறது
- Impeachment, *s.* koottāsholl, குற்றச்சொல்
- Impede, *v.* tūneekiradoo, tūveer-kiradoo, தணிக்கிறது, தவிர்க்கிறது
- Impediment, *s.* yeydāroo, இடுது
- Impel, *v.* tūllookkiradoo, sellūt-tookiradoo, தள்ளுகிறது, செலுத்துகிறது
- Impending, *a.* yeydoovānāh, ஏதுவான
- Impenetrable, *a.* oolshellākoo-dādāh, உட்செல்லக்கூடாத
- Impenitent, *a.* visshūnāmūttāh, மந்நுமீதேரூம்பாத
- Imperative, *a.* kūttoopādānāh, கட்டுப்பாடான
- Imperceptible, *a.* tottādāh, சௌற்றுத
- Imperfect, *a.* nirreyvūttāh, தறைவற்ற
- Imperious, *a.* sūlkānāh, சஞ்சிகான
- Impertinent, *a.* yeddākoodūmānāh, ஏடாகூடமான
- Impertinently, (*to speak,*) *v.* yedeerīāh goonūmāy peysoo-kiradoo, எதிர்த்தகுணமாய்ப்பேசுகிறது
- Impervious, *a.* oodooroovūkkoodadah, oolshellakoodādāh, ஒன்றுவக்கூட்டாத உட்செல்லக்கூடாத
- Impetuous, *a.* veykūmānāh, see-keerūmānāh, வெகமான, சீக்கிரமான
- Impetus, *s.* veechoo, வீச்சு
- Impiety, *s.* anāsārūm, அனுசாரம்
- Impious, *a.* āvābūtteeyānah, அவத்தியான
- Implacable, *a.* moorūndānāh, முறண்டான
- Implant, *v.* poodāykiradoo, புதைக்கிறது
- Impliment, *s.* āyoodūm, ஆயுதம்
- Implicate, *v.* seekoo pūdootookiradoo, சீக்குப்புத்துகிறது
- Implicitly, *a.* sūndeykhūm illā-mūl, சந்தேகமில்லாமல்
- Implore, *v.* vēhdockiradoo, வேண்டுகிற ஏரார்த்திக்கிறது

Imply, <i>v.</i> kāttookiradoo, காட்டு கிறது	Impression, <i>s.</i> pūdeepoo, பதிப் பு
Import, <i>s.</i> kūroottoo, கருத்து	Impressive, <i>a.</i> pūdeeyā tūkkāh, பதியத்தீக்க
Import, <i>v.</i> eerākkoomūdee pūn- nookiradoo, இறக்குமதிபண் அ கிறது	Imprint, <i>v.</i> achoopūteekiradoo, அச்சுபதிக்கிறது
Important, <i>a.</i> mookeeyūmānāh, prādānūmānāh, முக்கியமான, விரதானமான	Imprison, <i>v.</i> kāvūleel vaykira- doo, காவலில்வைக்கிறது, காவ ந்கூடத்தில்வைக்கிறது
Importunate, <i>a.</i> genjshookirā, piddeevādūmānāh, கெஞ்சுக்க ற, பிடுவாதமான	Imprisonment, <i>s.</i> kāvūl, காவல்
Importune, <i>v.</i> genjshee kerlkira- doo, கெஞ்சுக்கேட்கிறது	Improbable, <i>a.</i> asādeeyūmānāh, அசாத்தியமான
Importunity, <i>s.</i> genjshoo, pid- deevādūm, பிடுவாதம்	Improper, <i>a.</i> tūkādāh, தகாது
Impose, <i>v.</i> vūnjsheekiradoo, kālūtūnumsheykiradoo, கள்ள த்தனம்செய்கிறது, வஞ்சுக்கிற து	Improperly, <i>a.</i> tūkoodeeyūt- tādāy, தகுதியற்றதாய்
Imposition, <i>s.</i> vūnjshākūm, வஞ்ச சுகம்	Improve, <i>v.</i> ādeegā pūdoottooki- radoo, அதிகப்படுத்துகிறது
Impossible, <i>a.</i> koodādāh, aroo- neyānāh, கூடாத, அருமை யான	Improvident, <i>a.</i> asāmūndūmool- lāh, அசமந்தமூன்ன
Impostor, <i>s.</i> vūnjshākūn, வஞ்ச கன்	Imprudent, <i>a.</i> bootee yillādāh, புத்தியில்லாத
Impotent, <i>a.</i> tūlūrcheeyānāh, த ள்ச்சியான	Impudent, <i>a.</i> toodookānāh, தடு க்கான
Impoverish, <i>v.</i> tureetirūm ākoo- kiradoo, தரித்திரமாக்குகிறது	Impudence, <i>s.</i> toodookoo, தடு த்து
Impracticable, <i>a.</i> koodādāh, கூ டாத	Impulse, <i>s.</i> mooyūrchee, முயற் சி
Imprecate, <i>v.</i> tittookiradoo, தீட கிறது	Impunity, tūdey illamūl, தடை யில்லாமல்
Imprecation, <i>s.</i> tittoo, தீடு	Impure, <i>a.</i> shooftum illādāh, சூ த்தமில்லாத
Impregnable, <i>a.</i> sāyeekā koodā- dāh, சுக்கக்கூடாத	Impute, <i>v.</i> shāttookiradoo, சாட கிறது
Impregnate, <i>v.</i> sheyneepiekira- doo, செனிப்பக்கிறது	Imputation, <i>s.</i> shāttoo, சாட்டு
Impregnated, (to be,) <i>v.</i> shey- ney ākookiradoo, செனையாகு கிறது	In, <i>p.</i> eel, eeley, oolley, எ, உ ன்னே
	Inability, <i>s.</i> sāmārteeyūm illā- māy, சாமார்த்தியமில்லாமை
	Inaccessible, <i>a.</i> yettādāh, yerā- koodādāh, எட்டாத, ஏற்கூ டாத
	Inaccurate, <i>a.</i> tūppānāh, pirr- heyānāh, தப்பான, பிரையான

- Inactive, *a.* shōmbūlānāh, சோ
ம்பலான
- Inadequate, *a.* koorāyvānāh, கு
றவான
- Inadmissible, *a.* onnādāh, ஒண்
ஞத
- Inadvertence, *s.* mosūm, pisshā-
goo, மோசம், பிசகு
- Inadvertently, *a.* mosūmāy, மோ
சமாய்
- Inanimate, *a.* whyeerillādāh, உ¹
யிரில்லாத
- Inanity, *s.* shooneeyūm, குளியம்
- Inapplicable, *a.* tūgoodee yillā-
dāh, தகுதியில்லாத
- Inarticulate, *a.* teerkūmillāmūl,
தீர்க்கமில்லாமல்
- Inattention, *s.* gūvññūm innmey,
கவனமின்மை
- Inasmuch, *a.* ākūyāl, ānāpūdeey-
ināley, ஆகையால், ஆனாபுதி
ஞலே
- Inattentive, *a.* gūvññūmūttāh,
கவனமற்ற
- Inaudible, *a.* kādoo, kūrlādāh, கா
துகேளாத
- Inauguration, *s.* pūttūmkūttoo-
kāy, பட்டம்கட்டுகை
- Inauspicious, *a.* soogāpirrhey-
ānāh, சுகப்பிழையான
- Incalculable, *a.* ullāvillādāh, அ²
ளவில்லாத
- Incantation, *s.* oorooseypeepoo,
உருச்செபிப்பு
- Incapable, *a.* tūkādāh, தகாத
- Incapacity, *s.* tūkoodee yinnmey,
தகுதியின்மை
- Incarnation, *s.* avādārūm, அவ
தாரம்
- Incautious, *a.* gūvññūm illādāh,
கவனமில்லாத
- Incendiary, *s.* voodoo shoodoo-
kirāvūn, வூடுசூகிறவன்
- Incense, *v.* kobāmoottookiradoo,
கோபழுட்டுகிறது
- Incense, *s.* shāmbirrānee, சாம்
பிராணி
- Incessant, *a.* nitteeyūmoollāh,
orheeyādāh, நித்தியமுள்ள, ஒ³
ழியாத
- Inch, *s.* ṭungālūm, அங்குலம்
- Incident, *s.* kāreeyūm, காரியம்
- Incite, *v.* moottookiradoo, முட்டு
கிறது
- Incitement, *s.* mookāndirrum,
முகாந்திரம்
- Incivility, *s.* āvāmureeyādey, அ⁴
வமரியாதை
- Inclimency, *s.* kodoomey, கொ
நிமை
- Inclim, *a.* kodoomeyānāh,
கொடுமையான
- Inclination, (learning,) *s.* shāy-
voo; sērboo, சாய்வு, சார்பு
- Inclination, (desire,) *s.* āsey,
முன்மூ, ஆசை, மனம்
- Incline, *v.* sāykiradeo, சாய்கிற
து
- Include, *v.* adākā pūdoottookira-
doo, அடக்கப்படுத்துகிறது
- Included, *p.* ādākā pūddootinnā,
அடக்கப்படுத்தின
- Incognito, *a.* erūgāsheeyūmay,
இரகவியமாய்
- Incoherent, *a.* wolūrūlānāh, உர
ரலான
- Income, *s.* vūroomānūm, வரு
மானம்
- Incommode, *v.* nūlkürheekira-
doo, அலக்கழிக்கிறது
- Incomparable, *a.* oppillādāh,
ஒப்பில்லாத
- Incompatible, *a.* poroondāmey-
ānāh, பொருந்தாமையான
- Incompetent, *a.* tārhcheeoollāh,
தாழ்ச்சியுள்ள

Incomplete, <i>a.</i> koraychūlānāh,	Incubation, <i>s.</i> adeykāpoo, அடைகாப்பு
குறைச்சலான்	
Incomprehensible, <i>a.</i> yennoo-kool pădungkādāh, என் நுக்கு ஸ்னடங்காத	Inculcate, <i>v.</i> pădeepeekiradoo, படிப்பிக்கிறது
Inconceivable, <i>a.</i> guvūnūttooke-kettādāh, கவனத் துக்கெட்டாத	Incumbent, <i>s.</i> kădănlăee, ooteeyoküstün, உத்தியோகஸ்தன், கடனளி
Inconsiderable, <i>a.</i> sirroomeyā-nāh, சிறமையான	Incur, <i>v.</i> oondākookiradoo, உண்டாக்குகிறது
Inconsiderate, <i>a.</i> bootteekurtăh, புத்திகெட்ட	Incurable, <i>a.</i> shoogăpădāmeyyā-nāh, சுகப்படாமையான
Inconsistent, <i>a.</i> yenūngkādāh, இனங்காத	Incurvate, <i>v.</i> văleykiradoo, வளச்சிக்கிறது
Inconstancy, <i>s.</i> nillāmāy, நில்லா மை	Indebted, <i>a.</i> kădănpăttăh, கடன்பட்ட
Inconstant, <i>a.</i> nillāmāyānāh, நில்லா மையான	Indecently, <i>a.</i> ăvămăreeyāday-ăy, அவமரியாதையாய்
Incontestable, <i>a.</i> yedeer peyshă-koodādāh, teyleevānah, ஏதர் ப்பேசக்கூடாத, தெளிவான்	Indecision, <i>s.</i> teerpinmey, தீர்ப்பின்மை
Incontinency, <i>s.</i> kāmūm; காமம்	Indecisive, <i>a.</i> teermānămăttăh, தீர்மானமத்த
Incontinent, <i>a.</i> kāmămoollăh, காமமுள்ள	Indecorous, <i>a.</i> ăvămăreeyādaiyoollăh, அவமரியாதையுள்ள
Inconvertible, <i>a.</i> măttă koodādāh, மாற்றக்கூடாத	Indeed, <i>i.</i> oko, meyđāno, mey-yākăh, ஒகோ, மெய்தானே, மெய்யாக
Incorporeal, <i>a.</i> roobăh, shittānāh, அரூப, சித்தான்	Indefatigable, <i>a.</i> vărootăvălee, yelleypillădăh, வருத்தவாளி, இளைப்பில்லாத
Incorrect, <i>a.</i> tăppānăh, pirrhey-ănăh, தப்பான, பிரழையான	Indefinite, <i>a.</i> neeshămăttăh, நீசமத்த
Incorrigeable, <i>a.</i> ădeetăppānăh, அதிதப்பான	Indelible, <i>a.</i> ărheekăpădăkoodădăh, அழிக்கப்படக்கூடாத
Increase, <i>s.</i> miggoodee, ădeekă-reepoo, மிகுதி, அதிகரிப்பு	Indelicate, <i>a.</i> ăvămăreeyādăyā-năh, அவமரியாதையான
Increase, <i>v.</i> ădeegă pădookiradoo, அதிகப்படுகிறது	Indemnity, <i>s.</i> ootturăvădăm, உத்தரவாதம்
Incredible, <i>a.</i> nămbă koodādăh, நம்பக்கூடாத	Indent, <i>v.</i> pădeekirădoo, பதிக்கிறது
Incredulity, <i>s.</i> nămbeekayeen-mey, நம்பிக்கையீனமை,	Indenture, <i>s.</i> oppăndă sheettoo, ஒப்பந்தசீட்டு
Incrust, <i>v.</i> kittătlă moodookiradoo, கிட்டத்தால்முடுகிறது	Independence, <i>s.</i> tăneeshtăm, தன்னிடிடதம்
Incubate, <i>v.</i> ădeykăkiradoo, அடைசாக்கிறது	

- Independent, *a.* tūneeshṭūmā-nāh, தன்னிட்டமான
- Indescribable, *a.* shollā moodeey-ādāh, சொல்லமுடியாத
- Indeterminate, *a.* neesheeyāmūttāh, நிச்சயமற்ற
- Index, *s.* āttāvñney, அட்டவணை
- India, *s.* indoo deyshūm, இந்த சேசம்
- Indian, *s.* indoo deyshūttān, இந்த துதேசத்தான்
- Indian corn, *s.* mūkkāchollūm, மக்காசோளம்
- Indicate, *v.* kooreepoo kāttoo-kiradoo, குறிப்புக்காட்டுக்கிரது
- Indicative, *a.* kooreekirā, kāttoo-kirā, குறிக்கிற, காட்டுகிற
- Indictment, *s.* koottūmteerpoo-kūddodāshee, குற்றத்திரப்புக்கடுதாகி
- Indifference, *s.* vendāveyroopoo, வெண்டாவெறுப்பு
- Indifferent, *a.* vendāveyroopā-nāh, வெண்டாவெறுப்பான்
- Indifferently, *a.* vendāveyroopā-pāy, வெண்டாவெறுப்பாம்
- Indigence, *s.* tūreetirrūm, yelleemey, தரித்திரம், எளிமை
- Indigent, *a.* yelleeyā, tureetirrūmā-nāh, எனிய, தரித்திரமான
- Indigestible, *a.* mündūmā-nāh, மந்தமான
- Indigestion, *s.* mündūm, மந்தம்
- Indignant, *a.* yeeyreevoollāh, kobūmoollah, எரிவுள்ள, கோபமுள்ள
- Indignation, *s.* yeeyreechūl, kobūm, எரிச்சல், கோபம்
- Indignity, *s.* avūmānūm, அவமானம்
- Indigo, *s.* neelūm, நீலம்
- Indirectly, *a.* koorookūdeeyāy, குருக்கடியாய்
- Indiscreet, *a.* bootteekūrttāh, aloshñney illādāh, புத்திகேட்ட, ஆலோசனையில்லாத
- Indiscretion, *s.* boottee tārhchee, புத்தித்தாழ்ச்சி
- Indiscriminately, *a.* yedendillā-mūl, ஏதென்றில்லாமல்
- Indispensable, *a.* agūtteeyūmā-nāh, teyveyānāh, அகத்தியமான, தேவையான
- Indispose, *v.* mūnā veenā pūdoot-tookiradoo, மனவீனப்படுத்துகிறது
- Indisposition, *s.* veyroopoo, வெறுப்பு
- Indisputable, *a.* yedeer peyshā-koodādāh, எதிர்ப்பேசக்கடாத
- Indissoluble, *a.* kūraikā koodā-dāh, கரைக்கக்கூடாத
- Indistinct, *a.* teerkā mūttāh, தீர்க்கமற்ற
- Individual, *s.* oroovūn, or āl, ஒருவன், ஒரான்
- Indivisible, *a.* peereekā koodā-dāh, பிரிக்கக்கூடாத
- Indolence, *s.* shomboo, asüttey, சோம்பு, அசட்டை
- Indolent, *a.* shombānāh, gāvṣ-ley ūttah, சோம்பான், கவலையற்ற
- Indubitable, *a.* nitchāyūmā-nāh, நிச்சயமான
- Induce, *v.* sheyveekiradoo, yevoorkiradoo, செய்விக்கிறது, ஏவுகிறது
- Inducement, *s.* yeeyookay, sheyveekay, ஏவுகை, செய்விக்கை
- Indulge, *v.* oottirrāvoo kodookiradoo, உத்திரவுகொடுக்கிறது

Indulgence, <i>s.</i> yedūm kodoottul, இடங்கொடுத்தல்	Infamy, <i>s.</i> avūkeertee, அவகீந்த்தி
Indulgent, <i>a.</i> yedum kodoxkirā, இடங்கொடுக்கிற	Infancy, <i>s.</i> pālāghūnāy eerundā-nāl, பாலகனுயிருந்தநான்
Indurate, <i>v.</i> kūdeenā pūdootttoo-kiradoo, கஷனப்படுத்துகிறது	Infant, <i>s.</i> koorūntey, pālūn, pā-lāghūn, குழந்தை, பாலன், பாலகன்
Industrious, <i>a.</i> jakeerūtayooollāh, சாக்கிரதையுள்ள	Infanticide, <i>s.</i> poolley kollee, பள்ளகொல்லி
Industry, <i>s.</i> jakeerūttay, சாக்கி ரதை	Infantile, <i>a.</i> koorūntey kūdoot-tāh, குழந்தைக்குத்த
Inebriated, <i>a.</i> veypree, koodee, வெறி, குழி	Infantry, <i>s.</i> kāl seepahee, doopā-kee seepahee, கால்கிபாயி, துபாக்கிபாயி
Ineffectual, <i>a.</i> tūkhāmeyānāh, belūnāttah, தகாமையான, பென்றை	Infatuated, (to be,) <i>v.</i> mayūng-keetirreekiradoo, மயங்கித்தி ரிகிறது
Inelegant, <i>a.</i> pānūlāndshānumā-nāh, அவலட்சணமான	Infatuate, <i>v.</i> mayūkkookiradoo, மயக்குகிறது
Inequality, <i>s.</i> otteerāmey, ஒத்தி ராமை	Infatuation, <i>s.</i> pāyteeeyā tūnūm, பைத்தியத்தனம்
Inert, <i>a.</i> eeyūngkādāh, இயங்காத	Infect, <i>v.</i> tottookiradoo, தொத்துகிறது
Inestimable, <i>a.</i> mūdeekākoodā-dāh, ūlāveelādāh, மதிக்கக்கூடாத, அளவில்லாத	Infectious, <i>a.</i> tottā, wottātūkkā, தொத்த, ஒட்டத்தக்க
Inevitable, <i>a.</i> villākā koodādāh, விலக்கக்கூடாத	Infer, <i>v.</i> anoomāneekiradoo, அனுமானிக்கிறது
Inexorable, <i>a.</i> munasoo eerookū-moollāh, மனசயிறுக்கமுள்ள	Inference, <i>s.</i> anoomānūm, teer-mānūm, அனுமானம், தீர்மானம்
Inexpedient, <i>a.</i> tūkādāh, தகாத	Inferior, <i>a.</i> tārhcheeyānāh, தாழ்ச்சியான
Inexperience, <i>s.</i> abeeyāsūm een-mey, அப்பியாசமின்மை	Inferiority, <i>s.</i> tārvoo, tālvoo, தாழ்வு
Inexplicable, <i>a.</i> yennā koodādāh, என்னக்கூடாத	Infernal, <i>a.</i> peytūnūmoollāh, பேய்த்தனமுள்ள
Inexpressible, <i>a.</i> shollākoodā-dāh, சொல்லக்கூடாத	Infertile, <i>a.</i> pārghānāh, பாழான
Inexhaustible, <i>a.</i> shellāvūrhee-yādāh, செலவழியாத	Infertility, <i>s.</i> pārgh, பாழு
Inextinguishable, <i>a.</i> aveeyādāh, அவியாத	Infest, (as beasts,) <i>v.</i> meeroogūm vurghūkūmay vūrookiradoo, மிருகம் வழக்கமாய்வருகிறது
Infallible, <i>a.</i> tūvūrādāh, dittūm-ānāh, தவறுத, திட்டமான	Infidelity, <i>s.</i> äveesoovāsūm, அல்லிசுவாசம்
Infamous, <i>a.</i> veypookātūkkā, வெறுக்கத்தக்க	

Infinite, a. moodeeyādāh, yelley- • ūttāh, முடியாத, எல்லையற்ற	kārūn, குட்சக்காரன், கெட்டி த்காரன், விவேககாரன்
Infinitely, a. yelley illāmūl, எல் லையில்லாமல்	Ingenuity, s. shoochūm, vivvey- kūm, boottee, விவேகம் புத்தி குட்சமமான
Infirm, a. soogāveenūmānāh, சுகவீனமான	Ingenuous, a. oottāmūmānāh, உத்தமமான
Infirmary, s. ādoorā sāley, ஆது ரசாலை	Ingenuousness, s. dārālūm, தா ராஸம்
Inflame, v. yeeyreekiradoo, kobā- moottookiradoo, ஏரிக்கிறது, கோ பழுப்புகிறது	Inglorious, a. veydikūmoollāh, வெட்கமுள்ள
Inflammable, a. yeeyreyātūkkāh, எரியத்தக்க	Ingraft, v. püdeekiradoo, பதிக் கிறது
Inflammation, s. yeeyreevoo, ஏரி ய	Ingratiate, v. dayāvoo koolākoo- kiradoo, தயவுசெய்குளாக்குகிற து
Inflate, v. veengāpunnookiradoo, வீங்கப்பண் எல்லைக்கிறது	Ingratitude, s. nūnree mūrūpoo, நன்றிமறப்பு
Inflection, s. vūleyvoo, வளவு	Ingredient, s. tūneesūrūkoo, தனிச்சரக்கு
Inflexible, a. diddūmānāh, திட மான	Ingress, s. oolshelāvoo, உட்செ லவு
Inflect, v. shoomuttookiradoo- ooroottookiradoo, சமத்துகிற து, உறுத்துகிறது	Ingulf, v. mobroongkookiradoo, முழுங்குகிறது
Influence, s. tāvoodūl, தாவுதல்	Inhabit, v. vāshūmpūnnookira- doo, வாசம்பண் எல்லைக்கிறது
Influx, s. peyrookūm, பெருக்கம்	Inhabitant, s. koodeeyānāvūn, குடியானவன்
Inform, v. areeveekiradoo, அறி விக்கிறது	Inhale, v. moochoovāngkookira- doo, முச்சவாங்குகிறது
Informant, s. areeveepon, அறி விப்போன்	Inherent, a. doorkhoonūmānāh, soowāmbūmāuāh, துர்க்குண மான, சுபாபமான
Information, s. areeveekay, அ றி விக்கை	Inherit, v. shoodūndirreekiradoo, சதந்திரிக்கிறது
Infrangible, a. mūreekākoodā- dāh, முறிக்கக்கூடாத	Inheritance, s. shoodūndirrūm, சதந்திரம்
Infringe, v. tūdādūdee punnooki- radoo, தடாதடிபண் எல்லைக்கிறது	Inhospitable, a. oobāgārūmilla- dāh, உபகாரமில்லாத
Infringement, s. tūdādūdee, த டாதடி	Inhuman, a. kodoomeyānāh, கொ டுமையான, மனிததன்மையற்ற
Infuriate, v. kobāmoottookira- doo, கோபமுப்புகிறது	Inhumanity, s. kodoomey, neesht- toorūm, கொடுமை, திட்டுரோம்
Infuse, v. oottookiradoo, ஒன்று டுகிறது	
Ingenious, (man.) shoochākā- rūn, gurteekārūn, vivveykā-	

Inimitable, <i>a.</i> pole sheyā koodā-dāh, போல் செய்யக்கூடாத	Inner, <i>a.</i> oollānāh, உள்ளான்
Iniquitous, <i>a.</i> pollādāh, பொல் வாத	Innermost, <i>a.</i> oollookooollānāh, உள்ளுக்குள்ளான்
Iniquity, <i>s.</i> pöllāngoo, பொல் வாங்கு	Innocent, <i>a.</i> goottūm illādāh, teengkuttah, shootūmānāh, சுத்தமான குற்றமில்லாத, தீங்கற்ற
Initial, <i>a.</i> moodūlnilleyānāh, முத்திலையான	Inoffensive, <i>a.</i> sādoovānāh, tūnmeyānāh, சாதவான, தண்மையான
Initiate, <i>v.</i> püdeepeekiradoo, உடப்பிக்கிறது	Innovation, <i>s.</i> poodoomey, noodūnūm, புதுமை, நாதனம்
Inject, <i>v.</i> oolpāshookiradoo, உபாய்ச்சுகிறது	Innumerable, <i>s.</i> kūnnūkillādāh, கணக்கில்லாத
Inimical, <i>a.</i> sineykūmūtāh, செனைகமற்ற	Inordinate, <i>a.</i> orhoongkuttāh, ஒழுங்கற்ற
Injudicious, <i>a.</i> bootteeyūttāh, புத்தியற்ற	Inquest, <i>s.</i> vissħārūney, விசாரணை
Injunction, <i>s.</i> ootirrāvoo, kūttūley, கட்டளை, உத்திரவு	Inquietude, <i>s.</i> kūlākūm, கலச்சு
Injure, <i>v.</i> kurdoorkiradoo, sheydā püdookiradoo, கெடுக்கிறது, சேதப்படுத்துகிறது	Inquire, <i>v.</i> vissħāreekiradoo, விசாரிக்கிறது
Injurious, <i>a.</i> kurdānah, sheydā-pudootookirā, கேடான, சேதப்படுத்துகிற	Inquirer, <i>s.</i> vissħāreekiravun, விசாரிக்கிறவன்
Injury, <i>s.</i> kurdoor, ubākārūm, கெடு, அபகாரம்	Inquiry, <i>s.</i> vissħārūney, விசாரணை
Injustice, <i>s.</i> aneedūm, அநீதம்	Inquisitive, <i>a.</i> vissħārūneeyool-lāh, விசாரணையுள்ள
Ink, <i>s.</i> yeroottoo māy, எழுத்துமை	Insane, <i>a.</i> pāyteeūmoollāh, பைத்தியமுள்ள
Inkstand, <i>s.</i> maikoodoo, inkā-boottee, மைக்கூடு	Insanity, <i>s.</i> pāyteeūm, பைத்தியம்
Inland, <i>a.</i> kündūlookkoo doorū-mānāh, oolnādoo, கடலுக்குதாரமான, உள்ளாடு	Insatiable, <i>a.</i> āttākoodādāh, ஆற்றக்கூடாத
Inlaying, <i>s.</i> ottoo veyley, ஒட்டு வேலை	Inscribe, <i>v.</i> yerhoodookiradoo, எழுதுகிறது
Inlet, <i>s.</i> pōkkoo, போக்கு	Inscription, <i>s.</i> yerhoottoo, எழுத்து
Inmate, <i>s.</i> voodoodeekārūn, விடுதிக்காரன்	Inscrutable, <i>a.</i> ārāykoodādāh, ஆராய்க்கூடாத
Inn, <i>s.</i> shuttrum, mūdum, சத்திரம், மடம்	Insect, <i>s.</i> poochee, vündoo, பூசி, வண்டு
Innate, <i>a.</i> soowābūmānāh, சபாப்ரமான	Insecurity, <i>s.</i> mosūm, būdeerūm

- eenmey, மோசம், பத்திரம் ஸ்ரைம
Insensible, a. shoovărūney kurt-
tāh, சுவரணகெட்ட
Insensiblly, a. shoovărūney kur-
dāy, சுவறணகேடாய்
Insensibility, s. shoovărūney-
kurdoō, சுவறணகேடு
Inseparable, a. pirreekākoodā-
dāh, pūgookākoodādāh, பிரிக்
கக்கூடாத, பகுக்கக்கூடாத
Insert, v. ooleyvāykiradoo, shey-
lootookiradoo, உள்ளேவைக்க
து, செலுத்துகிறது
Inside, a. ool, ooley, oolpūkkūm,
உள், உள்ளே, உடபக்கம்
Insidious, a. oolkūlavānāh, உள்
களவான்
Insight, s. oolpārvāy, உள்பார்வை
Insignia, s. sāsūnūm, mooteerey,
சாசனம், முத்திரை
Insignificant, a. yeleemāyānāh,
seeroomāyānāh, எளிமையான,
சிறுமையான
Insincere, a. poyyānāh, பொய்
யான
Insinuate, v. oorāvādookiradoo,
உறவாடுகிறது
Insinuating, a. oorāvādeenāh, உ
றவாடின
Insipid, a. soovāy ūttāh, சுவைய
த்திற
Insist, v. oonree peyshookiradoo,
ūrhootookiradoo, ஊன்றிப்பே
க்கிறது, அழுத்துகிறது
Insnare, v. āsēy kodookiradoo,
ஆசைக்கொடுக்கிறது
Insolent, a. adeenāprūsūngēe,
அதனப்பிரசங்கி
Insolence, s. adeenāprūsūngūm,
அதனப்பிரசங்கம்
Insolvable, a. vūlūngkā koodā-
dāh, விளங்கக்கூடாத
- Insolvent, s. kūdūnirookā māt-
tādāvūn, கடனிறக்கமாட்டாத
வன்
Inspect, v. kūn pārkiradoo, கண்
பார்க்கிறது
Inspector, s. kūn pārkirāvūn, க
ண்பார்க்கிறவர்
Inspiration, s. gnānāveepūrāvey-
shūm, ஞானவிப்பிரவேசம்
Instability, s. nilleyāmey, திலை
யாமை
Instalment, s. tūdavey, தடவை
Instance, s. deeshtāndirrūm, திலை
ஷ்டாந்திரம்
Instant, s. neemeeshūm, tūchūn-
ūm, தியிஷம், தற்சணம்
Instantly, a. tūchūnūtteel, tū-
chūnūmey, தற்சணந்தில், தற்
சணமே
Instead, a. būdeelākāh, பதிலா
க
Instigate, v. moottookiradoo,
yevvee voodookiradoo, முட்டு
கிறது, எவ்விடுகிறது
Instigator, s. moottoovon, toon-
dookol, yevvee voodookirav-
ūn, முட்டுவோன், துண்டுகோல்
Instil, (wisdom,) v. boottee oot-
tookiradoō, புத்திழுட்டுகிறது
Instinct, s. eeyūlpoo, இயல்பு
Institute, v. yeypūdoottookira-
doo, ஏர்ப்படுத்துகிறது
Institution, s. yeypādoo, ஏர்ப்
பாடு
Institutor, s. yeypūdoottookiri-
rāvūn, ஏற்ப்படுத்துகிறவன்
Instruct, v. pūdeepeekiradoo,
பழப்பிக்கிறது
Instruction, s. kūrpūney, pūdee-
poo, kūlvee, பழப்பு, கல்வி, க
ற்பன
Instructor, s. pudeepeekirāvūn,
kūrpeekiravūn, கற்பிக்கிறவன்

- Instrument, *s.* tūlavādūm, āyoo-
dūm, தளவாடம், ஆயுதம்
- Insufferable, *a.* sāyeekāpūdādāh,
சகித்கப்படாத
- Insufficiency, *s.* korāyvoo, ko-
rāychūl, குறைவு, குறைச்சல்
- Insufficient, *a.* korāyvoollāh,
korāychūlānāh, குறைவுள்ள
குறைச்சலான
- Insular, *a.* neer shoorūndāh, kū-
dūlūdoottāh, நீர்சூழ்ந்த, கட
லடுத்த
- Insult, *s.* ānāsārūm, ānātchārūm,
அனுசாரம்
- Insult, *v.* āvūmāneekiradoo, அ
வமானிக்கிறது
- Insuperable, *a.* shoomūkkā koo-
dādāh, சமக்கீட்டாத
- Insurance, *s.* ootturāvādā kāvūl,
உத்தரவாதக்காவலி
- Insurgent, *s.* oorkūlkākārūn,
ஊர்க்கலக்காரன்
- Insurrection, *s.* oorkūlākūm,
ஊர்க்கலக்கம்
- Integrity, *s.* nānāyūm, நாணயம்
- Intellect, *s.* āreevoo, boottee, அ
றிவு, புத்தி
- Intellectual, *a.* boottee kūdoot-
tah, areevookūdootāh, புத்திக்
கடுத்த, அறிவுக்கடுத்த
- Intelligence, *s.* boottee, புத்தி
- Intelligent, *a.* bootteeyoollāh,
புத்தியள்ள
- Intelligible, *a.* teyleevānāh, தெ
ளிவான
- Intemperance, *s.* veypree, miggoo-
dee, வெறி, மிகுதி
- Intemperate, *a.* veypreeyānāh,
miggoodeeyānāh, வெறியான,
மிகுதியான
- Intend, *v.* mūnāsāyirookiradoo,
yennookiradoo, மனசாயிருக்கி
து, என்றுகிறது
- Intendant, *s.* meyl vissħāreepoo-
kārūn, மேல்விசாரிப்புக்காரன்
- Intense, *a.* āghorūmānāh, அகோ
ரமான
- Intensity, *s.* irrookum, aghorūm,
இறுக்கம், அகோரம்
- Intent, *s.* mūnāsoo, yennūm, ம
னசு, என்னம்
- Intention, *s.* kūroottoo, yennūm,
கருத்து, என்னம்
- Intentionally, *a.* vūrnoomyen-
roo,* வெண்டுமென்று
- Inter, *v.* pōdaykiradoo, புதைக்க
து
- Intercede, *v.* mütteeyūstūm shey-
loottookiradoo, மத்தியல்தம்
சௌலுத்துகிறது
- Intercept, *v.* mūreekiradoo, மறி
க்கிறது
- Intercession, *s.* müdeeyūstum,
மத்தியல்ததம்
- Intercessor, *s.* müdeeyūstūn, ம
த்தியல்த்தன்
- Intercourse, *s.* oodāttūm, ஊட்ட
ட்டம்
- Interest, *s.* pūdshūm, pirreeyūm,
பட்சம், பிரியம்
- Interest, (of money,) *s.* vūttee,
வட்டி
- Interest, *v.* tāvookiradoo, தாவு
கிறது
- Interesting, (converse,) *a.* innee-
pānāpeyshoo, இனிப்பானபே
ச்ச
- Interfere, *v.* koorookoo sholloo-
kiradoo, குருக்குசொல்லுகிற
து
- Interjection, *s.* oolkooree yeddāyt-
choll, உல்க்குறியிடைச்சொல்
- Interim, *s.* sūmāyūm, சமயம்

* The *r* is inserted here only to induce the proper pronunciation of the *u*, but it should in fact not be sounded.

Interior, *a.* ool, oollānah, oolpūk-kūmānāh, உள், உள்ளான, உள்பக்கமான

Interline, *v.* vūreekoodā yeährhoo-dookiradoo, வரிக்கூடயெழுதுகிறது

Intermeddle, *v.* tuleypottookol-lookiradoo, தலைப்போட்டுக்கொண்ணுகிறது

Intermediate, *a.* nūdoovānāh, நுவான

Interment, *s.* podaypoo, புதைப்பு

Interminable, *a.* toleyādāh, தொலையாத

Intermission, *s.* viddoodee, வரீவூ, விடுதி, ஒழிவு

Intermit, *v.* nirrootte vaikkiradoo, நிறுத்திவைக்கிறது

Internal, *a.* oollānah, உள்ளான

Interpolate, *v.* sheyrkiradoo, சேர்க்கிறது

Interpose, *v.* sheyrookiradoo, müdeeyüstüm sheykiradoo, சேருகிறதுமத்தியல்தம்செப்பிறது

Interpret, *v.* doobāsheetünüm-punnookiradoo, துபாசித்தனம்பண்ணுகிற

Interpreter, *s.* doobāsheetünä-kärün, துபாசித்தனக்காரன்

Interrogate, *v.* visshāreekiradoo, veenākūrdkiradoo, வினாக்கேழ்க்கிறது, விசாரிக்கிறது

Interrogation, *s.* kerlvee, veenā, கேள்வி, வினா

Interrogative, *a.* kerlveeyānāh, கேழ்வியான

Interrupt, *v.* koorookoo sholloo-kiradoo, tūveerkiradoo, குற்குசொல்லுகிறது, தவிர்க்கிறது

Interruption, *s.* koorookoo, tūdoopoo, குறுக்கு, தடுப்பு

Intersect, *v.* veyttookiradoo, வெட்டுகிறது

Intersperse, *v.* yedāy yiddooki-radoo, இடையிடுகிறது

Interstice, *s.* toovārūm, tolley, துவாரம், தொளை

Interval, *s.* iddayāvāndirrūm, ändärūm, அந்தரம், இடையவாந்திரம்

Intervene, *v.* koorookey vürookiradoo, ändürümay irrooki-radoo, அந்தரமரியிருக்கிறது குருக்கேவருகிறது

Intervention, *s.* koorookoo, ye-day, குருக்கு, இடை

Interview, *s.* shünddeepoo, kānoo-kāy, சுந்திப்பு, கானூகை

Interweave, *v.* pinnookiradoo, neykiradoo, பின்னுகிறது, நெய்கிறது

Intestate, *v.* müränä shādünṣüt-teel shollādāh, மரணசாதனத்திற்சொல்லாத

Intestine, *a.* oollānah, உள்ளான

Intestines, *s.* müneekoodü, koodü, குடல், மனைக்குடல்

Inthral, *s.* üddeemey püdoottookiradoo, அடிமைப்படுத்துகிறது

Intimacy, *s.* oodattüm, sinney-kiddüm, ஊடாட்டம், சிநேகிதம்

Intimate, *v.* kooreepoo kättoo-kiradoo, kooreepoo kānooki-radoo, குறிப்புக்காட்டுகிறது

Intimate, *a.* pürgħägeeyāh, vüng-künümānāh, பழகிய, வங்கனமான

Intimately, *a.* pügħrukkuṁāy, oodattümāy, பழக்கமாய்

Intimation, *s.* kooreepoo, kooree, குறிப்பு, குறி

Intimidate, *v.* bāyapüdoottookiradoo, பயப்படுத்துகிறது

- Into, *p.* eel, ool, ākāh, koo, இல்,
உள், ஆக, கு
- Intolerable, *a.* sūgeekāpūndādāh,
சுக்கிக்கப்படாத
- Intoxicate, *v.* veypreeka sheyki-
radoo, வெறிக்கீசெய்கிறது
- Intoxicated, (to become,) *v.* veyp-
ree yeddoorkiradoo, வெறியெடு
க்கிறது
- Intoxicating, *a.* veypreeyoollāh,
வெறியுள்ள
- Intoxication, *s.* veypree, koodee-
poo, வெறி, குடுப்பு
- Intractable, *a.* moorūndānāh, மு
றண்டான
- In treaty, *s.* prāttūney, koreekay,
பிராத்தனை, கோரிக்கை
- Intrench, *v.* ākūl veyytookiradoo,
அகழ்வெட்டுக்கிற
- Intrenchment, *s.* ākūl, அகழ்
- Intrepidity, *s.* ānjshāmey, ān-
mey, அஞ்சாமை, ஆன்மை
- Intricate, *a.* sikkānāh, சிக்கான
- Intrigue, *s.* ābāyūm, tūndirrūm,
அபாயம், தந்திரம்
- Intrinsic, *a.* sooyūmānāh, சுயமா
ன
- Introduce, *v.* oolpūdoottookira-
doo, உள்பட்டுத்துகிறது
- Introduction, (beginning,) *s.*
ārūmbūm, ஆரம்பம்
- Introductory, *a.* ārūmbūmānāh,
ஆரம்பமான
- Intrude, *v.* bālābāndūmāy shel-
lookiradoo, பலபந்தமாய்செ
ல்லுகிறது
- Intruder, *s.* bālābāndūmānāvān,
பலபந்தமானவன்
- Intrust, *v.* oppēeveekiradoo, ஒ
ப்பிவிக்கிறது
- Intuition, *s.* sooyā ūreevoo, சுய
வறிவு
- Intwine, *v.* tirreekiradoo, moo-
- rookookiradoo, திரிக்கிறது, மு
றக்குகிறது
- Invade, *v.* meyl virrghookiradoo,
மேல்விழுகிறது
- Invalid, *s.* pinneeyālee, novālee,
பினியாளி, நோவாளி
- Invalid, (informal,) *a.* oroodee-
yūttāh, உறுதியற்ற
- Invalidate, *v.* worūngkūrdooki-
radoo, உறங்கெடுக்கிறது
- Invaluable, *a.* villey mūdeekā-
koodādāh, விலைமதிக்கீக்கடாத
- Invariably, *a.* viggārūminnree,
tūppeedūminnree, தப்பிதமின்றி,
விகாரமின்றி
- Invasion, *s.* nāttookool pūkhay-
vūr sheylavoo, நாட்டுக்குட்பை
கைவர்செலவு
- Invective, *s.* dooshbānūm, veero-
dūm, தாஷ்னம், விரோதம்
- Inveigh, *v.* veerodūmāy peyshoo-
kiradoo, விரோதமாய்பேசுகிறது
- Inveigle, *v.* āsāy kattookiradoo,
ஆசைகாட்டுகிறது
- Invent, *v.* kuroottoo kattookira-
doo, soostūrūmsheykiradoo,
கருத்துகாட்டுகிறது, குல்திரம்
செய்கிறது
- Invention, *s.* kūroottoo, soos-
tūrum, shoorghthchee, கருத்தி,
குல்திரம், சூழ்சி
- Inventory, *s.* sāmān peyr vūhree-
dāpoo, சாமான்பெயர்வழிடா
ப்பு
- Inverse, *a.* koorookānāh, சுறுக்
கான
- Invert, *v.* tirroopookiradoo, poo-
rūttookiradoo, திருப்புகிறது,
புரட்டுகிறது
- Invest, (money,) *v.* āsteepūdoot-
tookiradoo, ஆல்திப்படுத்துகிறது

- Investigate, *v.* shodeekiradoo, ārāykiradoo, viśhāreekiradoo, சோதிச்சிறது, விசாரிக்கிறது
- Investigation, *s.* shodūney, viśhāreepoo, சோதனை, விசாரிப்பு
- Inveterate, *a.* kūdoomeyoollāh, குடுமையுள்ள
- Invidious, *a.* vūrmūmoollah, yeṛeechūlōollāh, வற்மமுள்ள, ஏரிச்சலுள்ள
- Invigorate, *v.* būlapudoottookiradoo, oorāsākapūdoottookiradoo, உர்ச்சாகப்படுத்துகிறது, பலப்படுத்துகிறது
- Invigorating, *a.* oorāsāyūmānāh, உர்ச்சாயமான
- Invigoration, *s.* oorāsākhām, உர்ச்சாகம்
- Invincible, *a.* vellābhkoodādāh, வெல்லக்ஷ்டாத
- Inviolable, *a.* meerūkkākoodādāh, மீறக்கூடாத
- Inviolate, *a.* meerāpūdādāh, மீறப்படாத
- Invisible, *a.* aroobūmānāh, அனுபான
- Invite, *v.* yeypdeer kond ārhaykiradoo, எதிர்கொண்டழைக்கிறது
- Invitation, *s.* yeypdeerārgħāykāy, எதிரழைக்கை
- Inundation, *s.* tānneer peroorkūm, தண்ணீர்ப்படருக்கம்
- Invoke, *v.* mūnrādookiradoo, மன்றுக்கிறது
- Invoce, *s.* sāmān ūttāvūney, சாமான அட்டவணை
- Invoke, *v.* jheybeekiradoo, செய்கிறது
- Involve, *v.* kūlkookiradoo, korghūppookiradoo, கலக்குகிறது, குழப்புகிறது
- Involved, (to become,) *v.* āmēerhndoo pokiradoo, அமிழ்ந்து போகிறது
- Involuntarily, *a.* mūnā peereeyum illamul, மனப்பிரியமில்லாமல்
- Inuendo, *s.* jāday, சாடை
- Invulnerable, *a.* gāyā pūdoottā-koodādāh, காயப்படுத்துகிறது
- Inure, *v.* pūrghūkkōokiradoo, sādeekiradoo, பழக்குகிறது, சாதிச்சிறது
- Inward, *a.* oolley, oollookoo, oollanah, உள்ளே, உள்ளுக்கு, உள்ளான
- Inwrought, *a.* shitteerūm ūrghay ūtāh, சித்திரமிழைத்த
- Ipecacuanha, *s.* oroo vāndee mūrūndoo, ஒருவாந்திமருந்து
- Irascible, *a.* kobūmoollah tukkāh, கோபமுள்ளத்தக்க
- Ire, *s.* kobūm, sūlūm, கோபம், சலம்
- Iris, (rainbow,) *s.* vānāveel, வானம்
- Irksome, *a.* tondūrāvānāh, ஓதாந்திரவான
- Iron, *s.* eeroomboo, இரும்பு
- Irons, shengeelee, சங்கிலி
- Irony, *s.* peerūdee porool vūlayvūnee, பிறி துபோருள்வினாவன்றி
- Irradiate, *v.* peerākāsheekiradoo, பிரகாசிக்கிறது
- Irrational, *a.* bootteeyuttāh, புத்தியற்ற
- Irreclaimable, *a.* tirroondāmāyānāh, oppūrāvākā koodādāh, திருந்தாழையான, ஒப்புரவாக்கூடாத
- Irrefragable, *a.* nitcheeyūmoolāh, நிச்சயமுள்ள
- Irregular, *a.* orhoongkūttāh, பழங்கறத்

- Irregularity, s. orhoongkeenūm, ஒழுங்கீனம்
- Irrelevant, a. kāreeyūttookoo-dāvādāh, காரியத்துக்குதவாத
- Irreligion, s. āvābūttee, அவபத்தி
- Irreligious, a. āvābūtteeyānāh, அவபத்தியான
- Irremediable, a. māttākoodādā, மாற்றக்கூடாத
- Irreparable, v. vūsāpūdoottakoodādāh, வசப்படுத்தக்கூடாத
- Irresistible, a. yedayoorookūdoo-kātūkkāh, yedāyoorānāh, இடையுருக்குடுக்கத்தக்க
- Irresolute, a. irroomānūmānāh, இருமனமான
- Irreverence, s. ābāsārām, அப்சாரம்
- Irrevocable, a. kāy kādāndāh, teeroopo koodādāh, கைக்கடத்த, திரும்பக்கூடாத
- Irritable, a. kobeekira, கோபிக்கிற
- Irritate, v. kobā moottookiradoo, kobā pūdoottakiradoo, கோபலுடுகிறது, கோபப்படுத்துகிறது
- Irruption, s. oodaypoo, veydee-poo, உடைப்பு, வெடிப்பு
- Island, s. tittoo, deevāndirrūm, திட்டு, தீவாந்திரம்
- Isolated, a. tūneemeyānāh, தனிமையான
- Issue, s. (progeny,) poolley, sūndānūm, பிள்ளை, சந்தானம்
- Issue, s. shellavoo, poorāpādoo, செலவு, புறப்பாடு
- Issue, (forth,) v. veylee vūrookiradoo, poorāpūdoottakiradoo, வெளிவருகிறது, புறப்படுகிறது
- Issue, v. kodoorkiradoo, yedoo-
- kiradoo, இடுகிறது, கொடுக்கிறது
- Issue, (of an affair,) s. moodee-vo, teerpoo, முடிவு, தீர்ப்பு
- Isthmus, s. ooreedeykūloottoo, ஊரிடைக்கழுத்து
- It, p. iddo, ādoo, iddēy, ādey, இது, அது, இதை, அதை
- Itch, s. nūmeechūl, tinnāvoo, தமிச்சல், தினவு
- Itch, v. tināveydockirkadoo, தின வெடுக்கிறது
- Item, s. kāreeyūm, kooreepoo, காரியம், குறிப்பு
- Itinerant, s. pūlādeyshūnsjhāree, பலதேசசுஞ்சாரி
- Itinerate, v. prāyānūmpūnnoo-kiradoo, பிரயாணம்பண் நூகிறது
- Itself, p. ādoo dāney, ādoo dān, அதுதானே
- Ivory, s. āney tūndūm, āney komboo, ஆனைத்தந்தம், ஆனைகொம்பு
-
- J
- Jacinth, s. sheyvāvūndee, செவலந்தி
- Jackal, s. nerree, oreo, நரி, ஓரி
- Jacket, s. shookkāy, shūttee, சொக்காம், சுடை
- Jackfruit, s. pūlā pūrhūm, பலாப்பழம்
- Jail, s. kāvūlkoodūm, காவற்கூடம்
- Jailer, s. kāvūlkoodākārūn, sir-reysāleykārūn, சிறைச்சாலைக்காரன்
- Jalap, s. beydee mūroondāh, பேதிமருந்து
- Jam, v. amūrttookiradoo, அமர்த்துகிறது

- January, *s.* tāy mādūm, tāy mā-shūm, கைமாசம்
- Jangle, *v.* shündey püdoorkiradoo, சண்டைப்படுகிறது
- Jar, *s.* jādee, சாடு
- Jasmine, *s.* mülleekāy, மல்விகை
- Jasper, *s.* irrāvākūl, இரவாக்கல்
- Javelin, *s.* eettee, ஏடு
- Jaundice, *s.* kāmāley, காமாலை
- Jaunt, *v.* tirreekiradoo, திரிகிற சூ
- Jaw, *s.* üläghoo, அவ்கு
- Jealous, *a.* yeeyreechūl oollāh, ஏரிச்சலுள்ள
- Jealousy, *s.* yeeyreechūl, ஏரிச்சல்
- Jeer, *v.* gaylee pünnookiradoo, கெவிபண்ணுகிறது
- Jeer, *s.* gaylee, süräsum, கெவி, சரசம்
- Jeerer, *s.* gayleekārūn, கெவிக் காரன்
- Jelly, *s.* koorhümboo, pākoo, குழம்பு, பாகு
- Jeopardy, *s.* äbāyüm, mosüm, அபாயம், மோசம்
- Jerk, *v.* teyreekiradoo, தெறிக் கிறது
- Jest, *v.* gaylee, (or,) süräsum-pünnookiradoo, சரசம்பண்ணுகிறது
- Jesus, eeyeysoo keereestoo, இயேசுக்கிறில்து
- Jet, *v.* neer pāykiradoo, நீர்ப்பாய்கிறது
- Jew, *s.* yoodün, யூதன்
- Jewsharp, *s.* morshüngoo, மொர்சங்கு
- Jewel, *s.* nügāy, oodümey, நகை, உடமை
- Jeweller, *s.* nügaysheyvon, நகை செம்வோன்
- Jingle, *s.* sülüngkay shüttüm, சலங்கைச்சுத்தம்
- Job, (stab,) *v.* koottookiradoo, குத்துகிறது
- Jocund, *a.* toolattümānāh, தன் எாட்டமான
- Jog, *s.* tülloo, tüttoo, தன் ஞ, தட்டு
- Join, *v.* sheyrkiradoo, koottookiradoo, சேர்க்கிறது, கூட்டுக் கிறது
- Joined, *p.* sheyrtäh, சேர்த்த
- Joint, (of the limbs,) *s.* künä-voo, keel, கணவு, கீல்
- Joint, (carpentry,) *s.* yenaypoo, sheyrapoo, இணப்பு, சேரப்பு
- Joint, *v.* yenaykiradoo, sheyrikiradoo, இணக்கிறது, சேர்க்கிறது
- Jointure, *s.* sheer, vüreesey, ஏர், வரிசை
- Joke, *v.* gaylee pünnookiradoo, கெவிபண்ணுகிறது
- Jollity, *s.* toollattüm, தன் எாட்டம்
- Jolly, *a.* toollattümānāh, தன் எாட்டமான
- Jolt, *s.* koolookoo, toolookoo, குலக்கு, தலக்கு
- Jolt, *v.* ashaykiradoo, koolookoo-kiradoo, அசைகிறது, குலக்குகிறது
- Jot, (dot,) *s.* poollee, koottoo, புள்ளி, குத்து
- Joviality, *s.* kondattüm, tool-lattüm, கொண்டாட்டம்
- Journal, *s.* dinävürtümānüm, தனவர்த்தமானம்
- Journey, *s.* piräyänüm, bayänüm, yattürey, பிரயாணம், பயணம், யாத்திரை
- Joy, *s.* mügootchee, sündoshüm, மகிழ்ச்சி, சந்தோஷம்
- Joyful, *a.* sündoshümooollāh, mügootcheeoollāh, சந்தோஷமுள்ள, மகிழ்ச்சியுள்ள

Joyfully, <i>a.</i> sūndoshūmāy, சந்தோஷமாய்	Jurisdiction, <i>s.</i> neeyāyādeekūm, நியாயாதிககம்
Joyless, <i>a.</i> sūndoshum illāmay, சந்தோஷமில்லாமை	Jury, <i>s.</i> mūtteeyūstur, மத்திய ஸ்ததர்
Judge, <i>s.</i> neeyayādābūdee, நியா பாதிபதி	Just, <i>adv.</i> shüttey, oodāney, சந்த, உடனே
Judge, <i>v.</i> teermāneekiradoo, neeyayum teerkiradoo, தீர்மா னிக்கிறது, நியாயந்திர்க்கிற தி	Just, <i>a.</i> neeyāyūmoollāh, worg- hoongānāh, நியாயமுள்ள ஒழு ஙகான
Judgement, <i>s.</i> neeyāyā teerpoo, teermānūm, நியாயத்திர்ப்பு, தீர்மானம்	Justice, <i>s.</i> needee, nūdooneeyā- yūm, நீதி-நடுநியாயம்
Judicature, <i>s.</i> neeyāyā sūbāy, நியாயசபை	Justifiable, <i>a.</i> needeyoollāh, sā- reeyānāh, நீதியுள்ள-சரியான
Judicial, <i>a.</i> neeyāyustūluttoo- kūdootāh, நியாயஸ்தலத்துக் கடுத்த	Justification, <i>s.</i> needeyākoo- kāy, needee yenroo teertūl, நீ தியாககுகை நீதியென்றுத்திர்த்தல்
Judicious, <i>a.</i> bootteeyoollāh, புத்தியுள்ள	Justify, <i>v.</i> needee yenroo teerki- radoo, நீதியென்றுத்திர்க்கிறது
Juggler, <i>s.</i> gāroodūn, gāroodā- vitteykārūn, காருடன, காருடவித்தைக்காரன்	Justly, <i>a.</i> needeyāy, neeyāy- umāy, worghoongāy, நீதியா ய, நியாயமாய், ஒழுங்காய்
Juice, <i>v.</i> shāroo, shārūm, rūsūm, சாறு, சாரம், ரசம்	Justness, <i>s.</i> neeyāyūm, needee, worghūngoo, நியாயம், நீதி, ஒழுங்கு
Juicy, <i>s.</i> shārūmooollāh, rūsū- moollah, சாரமுள்ள, ரசமுள்ள	Juvenile, <i>a.</i> yelāmeyānāh, இள மையான
Jumble, <i>s.</i> tāroomāroo, தாறுமா அ	Juxtaposition, <i>s.</i> todey nilley, தொடைநிலை
Jump, <i>v.</i> koodeekiradoo, tool- lookiradoo, குதிக்கிறது, துள்ளு கிறது	K
Junction, <i>s.</i> sheyrvay, issaypoo, eesayvoo, இசைப்பு, இசைவு	Kalendar, <i>s.</i> pūnjshāngūm, பஞ்சாங்கம்
Juncture, <i>s.</i> sūmāyūm, சமயம்	Kaw, <i>v.</i> kākā kūttookiradoo, kā- kā koovookiradoo, காக்காகூப படுகிறது, காக்காகத்துகிறது
Jungle, <i>s.</i> kādoo, soley, vūnūm, காடு-சோலை-வனம்	Keel, <i>s.</i> kūppūleen tūley mūrūm, wodākūttey, கபபவின்றலைம ரம் ஓடக்கட்டை
Junior, <i>s.</i> eelavān, yedayt- chūn, இளைவன் இடைசை அ	Keen, <i>a.</i> koormeyoollāh, கூர்மை யுள்ள
Juniper, <i>s.</i> shoorey sheydee, கு ளாக்கெடி	Keenness, <i>s.</i> koormey, கூர்மை

- Keep, *v.* vaikkiradoo, வைக்கிற
ஈ
- Keeper, *s.* kāvūlūn, சாவலன்
- Keepsake, *s.* ngāpāgāporool,
ஞாபகப்பொருள்
- Kennel, *s.* nāy mooduleeyāvūt-
teenā voodoo, nāy woodoo, நா
யமுதவியவற்றினவீடு
- Kernel, *s.* kottey, pūroopoo, கொ
ட்டை, பருப்பு
- Kettle, *s.* koppūrey, kittūl,
கொபப்பா
- Kettledrum, *s.* meylūm, peyree-
kay, மேளம், பேரிகை
- Key, *s.* shavee, tūravoo kol, சா
வி, திறவுகோலி
- Kick, *v.* wodāykiradoo, உதைக்
ிறது
- Kid, *s.* vellāttoo koottee, வெள்
எட்டுகுட்டி
- Kidnap, *v.* mūnoovāy teeroodoo-
kiradoo, munookūlavveydoo-
kiradoo, மனுகளவுக்கிற
து, மனுவத்திருக்கிறது
- Kidney, *s.* goondeekay, குண்டு
கிகாப்
- Kill, *v.* kollookiradoo, ädeeki-
radoo, veyttookiradoo, அடு
க்கிறது, கொலலுக்கிறது, வெட
க்கிறது
- Kiln, *s.* kālāvāy, shooley, காள
வாப், சூளை
- Kin, *s.* oorāvoo, yenūm, உறவு,
இனம்
- Kind, *a.* dāyāvoollāh, nūllā goo-
nūmānāh dātehenneyoollah;
தயவுள்ள-தாடுகிணையுள்ள
- Kind, *s.* māderee, viddūm, மா
திரி-விதம்
- Kindle, *v.* pūttookiradoo, yeey-
reekiradoo, koloottookira-
doo, பற்றுக்கிறது, ஏற்கிறது,
கொளுத்துக்கிறது
- Kindly, *a.* pūtshūmāy, dāyāvāy,
பட்சமாப், தயவாப்
- Kindness, *s.* dāyāvoo, pūtshūm,
தயவு, பட்சம்
- Kindred, *s.* oorāvoo, yenūm, உ
றவு, இனம்
- Kindred, *a.* oorāvānāh, உறவான
- King, *s.* fājshā, இராசா
- Kingdom, *s.* rājsheeyūm, oolā-
gūm, இராச்சியம், உலகம்
- Kingfisher, *s.* meenkoottapeepoo,
மீன்குத்திப்புள்
- Kinsman, *s.* oorāvūn, உறவன்
- Kiss, *v.* moottūm yidookiradoo,
moottee kodookiradoo, முத்த
மீடுகிறது
- Kiss, *s.* moottūm, moottee, முத
தம்
- Kitchen, *s.* sūmāyūl voodoo,
kooshinnee, சமயல்வீடு-குசினி
- Kitchengarden, *s.* tūrkāree tot-
tūm, தந்காரிசொடாடம்
- Kite, *s.* rāshālee, pūroondoo, இ
ராசாலி, பருந்து
- Kitten, *s.* pooney koottee, பூனை
க்குட்டி
- Knack, *s.* sāmārtteeyūm, சாமா
ர்த்தியம், தைரியம்
- Knapsack, *s.* nāksāppoo, nāp-
sāpāy, நாக்ச்சாப்பு, நாப்சாபை
- Knave, *s.* vūnjshāgūn, kowvoo-
dūn, வஞ்சகன், கவுடன்
- Knavery, *s.* vūnjshāgūm, vūnj-
ūney, வஞ்சகம், வஞ்சனை
- Knavish, *a.* vunjshūneyoollah,
வஞ்சனையுள்ள
- Knead, *v.* pishaindo podookira-
doo, பிசைந்துபோடுகிறது
- Kneadingtrough, *s.* pishaindo
tottee, பிசைந்துதொட்டி
- Knee, *s.* moorūngkāl, முடுங்கால்
- Kneel, *v.* moorūngkāleen neerkiri-
doo, முடுங்காலினிற்கிறது

Knife, s. küttee, shooree, கத்தி,
குத்தி

Knit, v. pinnookiradoo, ney-
sheekiradoo, பினாலுகிறது, நெ
கிறது

Knittingneedle, s. peennūl oo-
chee, பின்னாலுகி

Knob, s. koomeerghee, குழுதி

Knock, v. üdeekiradoo, kottoo-
kiradoo, tüttookiradoo, அடு
க்கிறது, கொட்டுகிறது, தட்டு
கிறது

Knot, s. moodeechoo, küttoo,
முடச்சு, கட்டு

Knotty, a. moodeechoollāh, மு
டச்சளள

Know, v. äreekiradoo, teyreeki-
radoo, அறிகிறது, தெரிகிறது

Knowing, p. äreekiräh, teyree-
kiräh, அறிகிற, தெரிகிற

Knowing, a. äreevoolläh, அறி
வன்ன

Knowingly, a. äreevodey, vür-
nūmyenroo, அறிவோடு, வே
னுமென்று

Knowledge, s. äreevoo, boottee,
அறிவு, புத்தி

Known, p. äreendäh, teyreen-
däh, அறிந்த, தெரிந்த

Knuckle, s. virülmoollee, விரல்
மூளி

L

Label, s. peyr üttävünay, பெய
ரட்டவணை

Laboratory, s. rüsävädä säley,
இரசுவாதச்சாலை

Labor, v. veyley sheykiradoo,
pirayäsä püdoorkiradoo, வேலை
செய்கிறது பிரயாசப்படுகிற
து

Laborious, a. pirayäsümänäh,

küshtümänäh, பிரயாசமான
கஷ்டமான

Laborer, s. kooleekärün, veyley-
äl, வேலையாள் கூவிக்காரன்

Labyrinth, s. shoottooväree-
mündäpüm, சுற்றுவாரிமண்ட^{பம்}

Lac, s. lütchüm, லட்சம

Lace, s. shüreekay, சரிகை

Laceman, s. shüreekäykärün,
சரிகைக்காரன்

Lacerate, v. keergheekiradoo,
கிழிக்கிறது

Lack, s. kooräyvoo, koräychül,
குறைவு

Lack, v. teyveyäy irrookiradoo,
vurndookiradoo, koräynd ir-
rookiradoo, தேவையாய்விருக்
கிறது வேண்டுகிறது குறைந்
திருக்கிறது

Lacker, s. kuseedüm, கசிதம்

Laconic, a. shoolookänäh, ley-
sänäh, சுருகான-லெசான

Lad, s. sirroovün, pâyün, சிறு
வன்-பையன்

Ladder, s. yeynée, ஏணி

Lade, (liquids,) v. möllookira-
doo, மொள்ளுகிறது

Lade, (grain, &c.) v. ällookira-
doo, அளஞ்சுகிறது

Laden, a. bärüm yettäpüttäh,
bärümoolläh, பாரமேத்தபப
ட்ட, பாரமுள்ள

Lading, s. yettoo, sämän, ஏற்று
சாமான்

Ladle, s. äkhäpäy, äppäy, அக
பபை ஆபபை

Lady, s. dooreysänee, doorey-
mükhl, துரைமகள்- துரைசானி

Lag, v. tämäshümäy vürookira-
doo, or pokiradoo, தாமிடிமா
ப்பவருகிறது-போகிறது

Lake, s. yeeree, ஏரி

- Lamb, s. āttoo koottee, ஆட்டூக் குட்டி
Lambent, a. toollookirā, துள்ளு
கிற
Lame, a. nōndeeyānāh, பொன்ன
தயான
Lament, v. poolūmbookiradoo, பூலம்புக்
தநு, தக்கப்படுகிறது
Lamentable, a. poolūmbā pūdā-
tūkkāh, புலம்பப்படத்தக்க
Lamentation, s. poolūmboo, பு
லம்பு
Lamp, s. vūlkoo, deebūm, வி
எக்கு-திபம்
Lampblack, s. ottūdāy, ஒட்டடடை
Lance, s. eetee, ஏட்டி
Lance, v. keeroorkiradoo, koot-
tookiradoo, கீறுகிறது, குறற
கிறது
Lancet, s. sūttirrūm, சுத்திரம்
Land, s. nellūm, kānee, boomee,
நிலம், காணி, பூமி
Land, v. yeyrūngookiradoo,
kūreyeyrookiradoo, இறங்குக்
றது, கரையேறுகிறது
Landholder, s. nellēymeykārūn,
kāneekārūn, நிலமைக்காரன்
காணிக்காரன்
Landscape, s. deysātottūm, செ
சத்தோற்றம்
Land tax, s. nellā vūree, kündāy-
ūm, நிலவரி, கந்தாயம்
Languor, s. tūlürchhee, shorvoo,
தளர்ச்சி, சோர்வு
Language, s. pāshay, பாஸை
Languid, a. tūlürcheeoollāh,
shorvoollāh, தளர்ச்சியுளன்,
சோர்வுளன்
Languish, v. shorkiradoo, சோ
ர்கிறது
Lantern, s. vūlkookoodoo,
lāndūr, விளக்குகூடு, லாந்தர்
- Lap, s. mūdee, மடு
Lap, v. nūkkeekiradoo, நக்குக்
றது
Lapidary, s. rütteenā veeyābā-
ree, இரத்தினவியாபாரி
Lapse, s. irrūppoo, sheylāvoo,
இறப்பு, செலவு
Larceny, s. tirroodoo, kūlavoo,
shorūm, திருடு, களவு, சோரம
Lard, s. pūnnee korhoopoo,
பன்றிகொழுப்பு
Large, a. peyreeyāh, mūkhā,
meegāh, பெரிய-மகா-மிக
Largely, a. peyreeyādāy, mee-
goodeeyāy, பெரியதாம்-மிகுதி
யாம்
Lark, s. vānūmpādee, வானம்பா
டி
Lascivious, a. mokūmānāh, சமா-
கமான
Lash, v. sāvookāl ūdeekiradoo,
kūcheyāl ūdeekiradoo, சுவக
காலடிக்கிறது கசையாலடிக
கிறது
Lash, (tie,) v. irrookee kūttoo-
kiradoo, இறுக்கிக்கட்டுகிறது
Lass, s. koomūree, seerūkee,
குமரி-சிறிக்கி
Lassitude, s. āyāsūm, shorvoo,
ஆயாசம்-சோர்வு
Last, a. kūdaseeyānāh, கடைகி
யான
Last, v. needeekiradoo, நீடுக்கிறது
Lasting, a. needeekirā, நீடுக்கிற
Lastly, a. kūdaseeyiley, modee-
veeley, கடைகியிலே, முடுவிலே
Latch, s. tārghpāl, தாழ்பாள்
Late, a. (deceased or gone,) pō-
nāh, shenrāh, பொன, சென்ற
Late, a. neyrūmay, சேரமாய்
Lately, a. shillā nālānah, shillā-
nāley kee moonney, சிலநா
னான், சிலநானைக்குமுன்னே

Lateness, s. tāmāshūm, tūdey, தாமசம், தடை	Lawyer, s. neeyāyāvān, நியாய வான்
Latent, a. poodayūlānāh, புதை யலான்	Lax, a. yellākārūmānāh, இளக் காரமான
Later, a. ādeegā neyrūmay, அதி கந்ரமாய்	Laxative, s. sūgābeydeemūrūn- doo, சுகபேதிமருந்து
Lateral, a. pūkkūmānāh, பக்க மான்	Lay, (eggs,) v. moottey eedooki- radoo, முட்டையிடுகிறது
Lath, s. reepūr, reepur puttey, வரிச்சல, பீப்பாபட்டை	Lay, v. vāykiradoo, podookira- doo, வைக்கிறது போடுகிறது
Lather, s. shūvūrkārāuoray, ஏ வர்க்காரானுரை	Layer, s. pūdey, pār, ādookkoo, படை, பார், அடுக்கு
Latin, s. lāttinoopāshāy, லத்தீ னுபாலை	Laziness, s. shombūl, sombūl, சோமபல்
Latter, a. pindeenāh, பிந்தின்	Lazy, a. shombūlānāh, சோமப லான்
Lattice, a. pūlūghuneeeyoollāh, பலகணியுள்ள	Lead, v. vūghree, or vūlee kāt- tookiradoo, koottee pokookira- doo, kondoopokiradoo, moon- pokiradoo, வழிகாட்டுகிறது, கூ ட்டுபோகுகிறது, கோண்டுபோ கிறது, முன்போகிறது
Laudable, a. poogūrhātūkkāh, பு க்முத்தக்க	Lead, s. eeyūm, vūngūm, ஈயம் வங்கம்
Laugh, v. sheereekiradoo, nūk- hāykiradoo, சிரிக்கிறது நகை க்கிறது	Leader, s. moodūlālee, tūley- vūn, முதலாளி-தலைவன்
Laughingstock, s. seereekā pā- doovon, சிரிக்கபடுவோன்	Leaf, (small,) tūrghey, தழை
Laughter, s. seereepoo, nūkhāy, சிரிப்பு, நகை	Leaf, (large,) yelley, ஏலை
Lavish, v. veen shellavoo shey- kiradoo, வீண்செலவுசெய்கிற அது, இறைக்கிறது	League, s. kūttoopādoo, கட்டுப் பாடு
Lavish, a. meegooshellāvoollāh, veenshellavoollah, மிகுச்செல வுள்ள, வீண்செலவுள்ள	Leak, v. orghookookiradoo, olookookiradoo, ஒழுகுகிறது
Launch, v. kūpūley kūdūleel yerūkkookiradoo, கப்பலைகட விவிற்குகிறது	Lean, v. sāykiradoo, சாய்க்கிறது
Law, s. neeyāya pirāmānūm, நிய யாய்ப்பிரமாணம்	Lean, a. meylinjshoo, melleen- dāh, yeleyttāh, மெலிந்த இளாத்த
Lawful, a. neeyāyūmānāh, நியா யமான	Leap, v. koodeekiradoo, toolloo- kiradoo, குத்தகிறது, தளனுகிறது
Lawless, a. āvā neeyāyūmānāh, அவநியாயமான	Learn, v. vāsheekiradoo, pūdee- kiradoo, வாசிக்கிறது படிக்கிறது
Lawsuit, s. veeyātcheeūm, வீ யாச்சியம்	Learned, a. vāsheettāh, pūdeet- tāh, வாசித்த-படித்த

- Lease, s.** vādākay, gootiākay
வாடகை, குத்தகை
- Least, a.** ädeegä sirreeyāh, ädee-
gä konjshäh, அதிகமிறிய அதிக
கொஞ்ச
- Leather, s.** tōl, தோல்
- Leave, s.** oottūrāvoo, selāvoo,
உத்திரவு, செலவு
- Leaven, v.** pooleekä sheykiradoo,
புளிக்கச்செய்கிறது
- Lecture, s.** prüsüngüm, பிரசங்
சம்
- Lecturer, s.** prüsünggee, பிரசங்
கி
- Leech, s.** üttey, அடை
- Left, a.** (as hand or leg,) pee-
chäkay, yeddūmānäh, yeddah,
பஷ்சக்கை-இடமான், இட
- Left, p.** viddäpüttäh, kāy veedä-
puittäh, விடப்பட்ட, கைவிட
ப்பட்ட
- Leg, s.** käl, கால்
- Legacy, s.** mürünä sädünäporool,
மரணசாதனப்பொருள்
- Legal, a.** needeeyānäh, நீதியா
ன
- Legible, a.** vāsheekä tükkäh, pü-
deekätükkäh, வாசிக்கத்தகை,
படிக்கத்தகை
- Legislate, v.** pirämānüm veedee-
kiradoo, பிரமாணம் விதிக்கிற
து
- Legitimate, (child,)** koleyvānä-
poolley, குலவானப்பிள்ளை.
- Leisure, s.** sāvāgāsüm, சாவகா
சம்
- Lemon, s.** yeloomeechüm pür-
hüm, எலுமிச்சம்பழும்
- Lemonade, s.** yeloomeshey peer-
heendä neer, எலுமிச்சையிழிந்
தத்தீர்
- Lend, v.** kündünay kóookiradoo,
கடஞ்சம்கொடுக்கிறது
- Length, s.** niggälüm, nilläm, நீத
எம், நீஸம்
- Lengthen, v.** niggälookiradoo,
ädeegä niggälümay sheykiradoo,
நினைக்கறது அதிகநின்களுக்க
றது
- Lenient, a.** lüghoovānäh, இலகு
வான்
- Leopard, s.** pillee, poollee, veng-
kāy, பிலி, புலி, வெங்கை
- Less, a.** koräyndäh, koraychüll-
länäh, குறைந்த, குறைச்சனா
ன.
- Lessen, v.** koräykiradoo, குறை
கிறது
- Lesson, s.** pädüm, பாடம்
- Let, v.** voodookiradoo, wottoo-
kiradoo, விடுகிறது, ஒட்டுகிறது
- Letter,(alphabetic,)s.** ütchürum,
yerghoottoo, அட்சரம், ஏழுத்
து
- Letter, (epistolary,)** s. kāyee-
düm, chittoo, yerghoodeenä-
kāyeedüm, காயிதம், சீட்டு, ஏ
ழுதின்காயிதம்
- Level, s.** müttüm, மட்டம்
- Level, a.** sümümānäh, சம்மான
- Lever, s.** oolookoomärrüm, உலு
க்குமரம்
- Levity, s.** leysoo, lüghoo, லேசு,
லகு
- Liable, a.** yeddoovānäh, ஏதுவான
- Liar, s.** poyyün, poy tchollookirä-
vün, பொய்யன், பொட்சீசூ
லுகிறவன்
- Liberal, a.** dārälümānäh, தாரா
எமான்
- Liberator, s.** voottioovoodookirä-
vün, eestümäkkoovon, விட்டு
விடுகிறவன். இடிட்டமாக்கு
வோன்
- Liberty, s.** voodootülløy, oottūrä-
voo, விடுதலை, உத்தரவு

- Libidinous, *a.* mokhūmānāh,
மோகமான
- Library, *s.* poostāgā koodum,
poostāgā sālay, புத்தகசூடும்
புத்தகசாலை
- Lice, *s.* peyngūl, பேஞ்கள்
- Licence, *s.* oottūrāvoo, உத்தர
அ
- Lick, *v.* nūkkookiradoo, நக்குகிறது
- Lid, *s.* moodee, மூடி
- Lie, *s.* poy, பொய்
- Lie, *v.* poysollookiradoo, பொய்சொலுகிறது
- Lie, (down,) *v.* pūdookiradoo, உடைகிறது
- Life, *s.* jeevūn, wheeūr, prānūn,
வென், உயிர், பிருணன்
- Lifeless, *a.* jeevūnūttāh, jeevūn-illāmūl, சீவனத்த, சீவனில்லாத
- List, *v.* tookkookiradoo, yeddo-kiradoo, தூக்குகிறது, எடுக்கிறது
- Light, (kindle,) *v.* pūttookiradoo, kolūttookiradoo, yettoo-kiradoo, பத்துகிறது, கொளுத்துகிறது, ஏத்துகிறது
- Light. (as a burden,) *a.* shoolovānāh, bārūmillādāh, gūnū-millādāh, சுனுவரன, பாரமில்லாத, சனமில்லாத
- Light, (day,) *s.* pūgūl veyleet-chūm, பகல்வெளிச்சும்
- Light, (as a candle,) *s.* vūlkoo, வெளக்கு
- Lighten, (a load,) *v.* bārūm kō-raychūl sheykiradoo, innūm-shoolooovo sheykiradoo, பாரம்குறைச்சலசெய்கிறது, இனங்குச்சுவுசெய்கிறது
- Lighthouse, *v.* vūlkkoogoon-doo, விளக்கு கூஞ்சு
- Lighten, (lightning,) *v.* minnoo-kiradoo, மின்னுகிறது
- Lightning, *s.* minnūl, மின்னல்
- Lights, (intestinal,) *s.* noreyerūl, துரையீல்
- Like, *v.* mūnūm eestūmay irroo-kiradoo, மனமில்டைமாயிருக்கிறது
- Like, (resembling,) *a.* pole, polley, oppānāh, neegūrānāh, போல், போலே, ஒப்பான், திக்ரான்
- Likely, *a.* orooveyley, ஒருவேளை
- Likeness, *s.* sāyūl, oppoo, neengūr, சாயல், ஒப்பு, திகர்
- Likewise, *a.* oom, appūdeeyey, உம்-அபபடியே
- Limb, (of the body,) *s.* ūngūm, அங்கம்
- Limb, (of a tree,) *s.* koppoo, komboo, கொப்பு-கொம்பு
- Lime, (the fruit,) *s.* yelloomichūm pūrghum, எலுமிச்சமபழும்
- Lime, (for mortar,) *s.* shoonāmboo, சூணாமும்பு
- Limekiln, *s.* shoonamboo shoolley, சூணாமும்புகுளை
- Limit, *s.* yelley, peerūmānūm, எலை-பிரமாணம்
- Limpid, *a.* teyleevuollāh, தெளி வுள்ள
- Limp, *v.* nondoo nūdūkiradoo, நொண்டுநடக்கிறது
- Line, *s.* vūree, வரி,
- Lines, (of the hand,) *s.* reygey, இரோகை
- Lines, (of Sepoys,) *s.* seepay-khūl irrookira laynsoo, சிப்பாயிகளிருக்கிற-லயின்சு
- Linger, *v.* tāmasheekiradoo, தாமாசீக்கிறது
- Tāmasheekiradoo, தாமாசீக்கிறது

- Liniment, s. tailūm, தெலம்
 Lining, s. ool taikira toonee, உள் தைக்கிரதுனி
 Lint, s. shookeerndā pūnjee, சிர்ந்தபஞ்ச
 Lion, s. singūm, சிங்கம்
 Lip, s. wodādoo, eedūr, உதடு, இதழு
 Liquid, s. tānneer pūdārtūm, தண்ணீர்ப்தார்த்தம்
 Liquid, a. tānneer akhoom tūn-meyay, தண்ணீராககும்தனமை
 Liquor, s. drāvāgūm, திராவகம்
 Listen, v. oottookūrlkiradoo, உற்றுகேள்கிறது
 Listener, s. oottookūrlpon, உந்துகேள்போன்
 Literal, a. shollookoo tchollnij-shūmānāh, shollodoo todurpānāh, சொல்லுக்குச்சொல்லிச்மான, சொல்லாடுதுடர்ப்பான
 Literature, s. pūdeepoo, yeर-hottoo, படிப்பு, எழுதது
 Litter, (mess,) s. ässingūm, அகிங்கம்
 Litter, (or carrying,) s. tūndee-khāy, தண்டகை
 Litter, (young.) v. koottee podookiradoo, குட்டபோடுகிறது
 Little, (quantity,) s. konjshūm, கொஞ்சம்
 Little, (time,) a. shetteh, சுற்றை
 Little, (size,) a. shinnāh, siroo, சின்ன, சிறு
 Live, v. irrookiradoo, இருக்கிறது
 Live, (reside,) v. koodee irrooki-radoo, vāshūm punnookiradoo, குடியிருக்கிறது வாசம்பண ஸுகிறது
 Livelihood, s. nitteya jeevū-nūm, நித்தியசீவனம்
 Lively, a. shoorooshooroopool-lāh, mooýürcheeyānāh, முயற்சியான, சுறுசுறப்புள்ள
 Liver, s. eerūl, ஈரல்
 Living, s. jeevūnūm, pirhey-poo, வெனம், பிழைப்பு
 Lizard, s. wonān, wondee, pūl-lee, ஒன்ன், ஒந்தி, பலவு
 Load, s. bārūm, shemmey, பாரம், சுமை
 Loaf, s. rottee, äppūm, அபபம், ராட்டி
 Loafsugar, s. vellēy shūkkürey, வெள்ளச்சக்கா வெண்சக்காகக்டி
 Loan, s. kūdūn, yerāvūl, கடன், இரவல்
 Loathsome, a. veyroopānāh, வெறப்பான
 Lobster, s. nūndoo, நண்டு
 Location, s. nelley, yeddūm, நலை, இடம்
 Lock, s. poottoo, ädaipoo, பூடு, அடைப்பு
 Lock, v. poottookiradoo, poottoo podookiradoo, பூட்டுகிறது பூட்டுபோடுகிறது
 Locust, s. veyttookillee, வெட்டுக்கிளி
 Lodge, v. vāshūm pūnnookiradoo, வாசமபண ஸுகிறது
 Lodging, s. eeroopoo yeddūm, இருப்பிடம்
 Lofty, a. whyrvānāh, உயர்வான
 Log, s. kūttey, koottee, கட்டை, குறை
 Logwood, s. oroo sāyā mūrūm, ஓர்சாய்மரம்
 Loiterer, s. shombeeree, shom-bānāvūn, சோம்பேரி சோம்பானவன்

- Lonely, *a.* tūneettāh, தனித்த
Long, *a.* niggūlūmānāh, நீகள்
மான்
- Long, (for,) *v.* āsāy pūdookiradoo, ஆசைப்படுகிறது
- Look, *v.* pārkiradoo, பார்க்கிறது
- Looking-glass, *s.* kūnnādee, moogā kūnnādee, கண்ணுடும் கங்கணனுடு
- Loop, *s.* kūnnée, tūdūm, கண்ணி, தடம்
- Loose, *a.* tūlūrcheeyānāh, தன்ரச்சியான்
- Loose, (to become,) *v.* aveergh-kiradoo, அவிட்டுக்கிறது
- Loosen, *v.* kūrghūttookiradoo, kūlūttookiradoo, கழற்றுகிறது
- Lose, (by misplacing,) *v.* pok-hūdeekiradoo, போகத்தக்கறு
- Lose, (by gaming,) *v.* tottooovoodookiradoo, தோற்றுவடுகிறது
- Lose, (goods or money,) *v.* nūshṭā pūdookiradoo, sheydā-pūdookiradoo, நஷ்டப்படுகிறது, சேதப்படுகிறது
- Loser, *s.* pokhūdeekirāvūn, போகத்தக்கிறவன்
- Loss, *s.* pokhūdeetchee ponādoo, nūshṭūm, sheydūm, torvay, போகத்துக்கிப்போனது, நஷ்டப்பட்டு-சேதம்-தோர்வை
- Lost, *a.* pokhūdeetchāh, போகத்துக்கிசை
- Lot, *s.* pūngkoo, mōttūm, உக்கு, மொத்தம்
- Lotion, *s.* kūrhoovookāy, tūdā-vookay, கழுவுகை, தடவுகை
- Lottery, *s.* pūndāyūm, pūnnā-chittoo, பந்தயம், பண்ணிடு
- Loud, (speech,) *s.* worūkā pey-shoo, ஏரக்கபேசு
- Lounge, *v.* porhoodoo pokookiradoo, shōmbāypokiradoo, பொமுதுபோருகிறது
- Love, *v.* ānboo vaikiradoo, virroombookiradoo, அன்புவைக்கிறது, விரும்புகிறது
- Love, *s.* ānboo, seeneykum, āsay, ishtum, அன்பு, சிநேகம், ஆசை, இட்டம்
- Lovely, *a.* árgħākhooħħāh, ārgħū-kānāh, அழகுள்ள அழகான விரும்பப்படத்தக்க
- Lover, *s.* virrūmboovon, ānbūn, விரும்புவோன், அன்பன்
- Low, *v.* alookiradoo, poolūm-bookiradoo, அழுகிறது முலம்புகிறது
- Low, *a.* keeley, keerghey, tārhndā, கீஸே, தாழ்ந்த
- Lower, *v.* tārħttookiradoo, தாழதுக்கிறது
- Lowly, *a.* keerghmeyānāh, tārghmeyānāh, கீழ்மையான, தாழ்மையான
- Loyal, *a.* rāshākookeerghpūdeevoollāh, அரசருக்குமீப்படுவுள்ள
- Lubricate, *v.* tūdoovookiradoo, தடுவுகிறது
- Lucid, *a.* teyleevānāh, தெவிவான்
- Luck, *s.* ādūstūm, bākeeūm, அதிட்டம் பாக்கியம்
- Lucky, *a.* ādustūmoollāh, bākeeyūmoollah, அதிட்டமுள்ள
- Luggage, *s.* sāmān, tūttoomootoo, தடடு-மடடு சாமான்
- Lukewarm, *a.* konjshā shoodool-lāh, கொஞ்சசூடுள்ள
- Lull, (a child,) *v.* tālāttookiradoo, தாலாட்டுகிறது
- Lumber, *v.* sāmānkūley, koor-

ghāp̄nāy, podookiradoo, சா மான்களைகுழப்பமாய் போடு து	Madden, v. pāyteeeyūmākookira- doo, பைத்தியமாக்குகிறது
Lumber-room, s. sāmānkūley vāykoom ārey, சாமான்களை வைக்குமறை	Madhouse, s. pāyteeeyūr sāley, பைத்தியர்சாலை
Luminate, v. veyleechūm ākoo- kiradoo, வேளிசூசமாக்குகிற து	Madman, s. pāyteeeyākārūn, பை த்தியகாரன்
Lump, s. kūttee toondoo, mōt- tūm, தண்டி, கட்டி, மோததம்	Made, p. oondākāpūttāh, sheyā- pūttāh, உண்டாகப்பட்ட, செ ய்யப்பட்ட
Lunar, a. shūndeerānookūdoot- tāh, சந்திரனுக்குட்டத்	Magazine, s. pūndākā sāley, ப ண்டக்சாலை
Lunatic, s. shūndeerārokee, pāy- teeyākārūm, சந்திரரோகி, பை த்தியக்காரன்	Maggot, s. poorghoo, kirreemee, புழு-ஷ்ரீமி
Lust, v. āsheekiradoo, itchee- kiradoo, ஆசிக்கிறது-இசிக்கிற து	Magic, s. māndereeyūm, tān- deereeyūm, மாந்திரியம் தாந திரியம்
Luxury, s. soogāvārghvoo, pey- roovalvoo, சுகவாழு பெரு வாழு	Magistrate, s. needee vissħā- rūney doorey, நிதிலிசாரனை அடை
Luxuriance, (vegetation,) s. kohroopoo, mūdūrpoo, கொ முப்பு, மதர்ப்பு	Magnanimous, a. abeemānūmā- nāh, அபிமானமான
Lye, s. sāmbūl neer, kārā neer, சாமபனிர்-காரந் ர்	Magnify, v. whyrttookiradoo, ஏ யர்ந்துகிறது
Lying, (down,) p. keelpūdoot- too, கீழ்ப்படுத்து	Magnificence, s. sirāpoo, mūk- heemey, சிறப்பு, மகிழமை
Lying, (falsely,) p. poysholloo- tūl, பொப்சௌலுதல்	Mahometan, s. mūghgūmādoo- mārkātān, மகம்மதுமார்க்காத் தான்
Lynx, s. seeveengkoo, சிவிவகு	Maiden, s. siroopēn, koomūree, சிறுபெண், சூமரி
M	
Mace, s. jhādeebūtteeree, சாதி பத்தரி-சாதிப்பு	Maid-servant, s. veyleykāree, வேலைக்காரன்
Macerate, v. oorāvaikkiradoo, ஊறவைக்கிறது	Mail, s. tappāl, ūnjshūl, தபால், அருசுல்
Machinery, s. shūkkārūm, shooost- teerūm, சுக்கரம், சூத்திரம்	Maim, v. koottoo veyttookiradoo, குற்றவெட்டுகிறது
Mad, a. pāyteeeyūmānāh, பைத் தியமான	Main, a. mookeeyūmānāh, pirā- dānāh, முக்கியமான, பிரதான
	Mainly, a. mookeeyūmay, pirā- dānūmay, முக்கியமாய், பிர தானமாய்
	Maintain, v. ādūreekiradoo, ஏ தரிக்கிறது

- Majesty, s. mūkheemey, mūk-hātoovūm, மகிமம், மகத்துவம்
- Majority, s. miggoodee, யிகுதி
- Make, v. pūnnookiradoo, shey-kiradoo, oondākookiradoo, பண்ணுகிறது, செய்கிறது, உண்டாக்குகிறது
- Maker, s. sheydāvūn, செய்தவன்
- Malady, s. veeyādee, novoo, rokhūm, punnee, வியாதி-ரேம்-பினி
- Malcontent, s. irāsheeya veerodee, இராச்சியவிரோதி
- Malediction, s. sābūm, சாபம்
- Malefactor, s. koottavālee, doorokhee, குற்றவாளி துரோகி
- Malevolent, a. dooshttāpūnmānah, துட்டத்தனமான
- Malice, s. virrodūm, yerreechūl, விரோதம், ஏரிச்சல்
- Malicious, a. yereechehūloollāh, ஏரிச்சலுள்ள
- Malignant, a. pūgeyoollāh, உகையுள்ள
- Maltreatment, s. ninndeepoo, நிதிப்பு
- Mamma, s. tīmmā, tay, mādā, அமமா, தாய், மாதா
- Manacle, s. kay shengeelee, kay-vilūngoo, கைசங்கவி கைவிலங்கு
- Man, s. mūnūshūn, mūneedūn, மனுசன், மனிதன்
- Manage, v. nūdāpeekiradoo, sheyveekiradoo, நடபபிக்கிறது, செய்விக்கிறது
- Manageable, a. nūdāpeekā koo-deeyāh, நடபபிக்கக்கூடிய
- Manager, s. nūdūttookirāvūn, நடத்துகிறவன்
- Mancipate, v. ādeemey ākookiradoo, அடுமையாக்குகிறது
- Mandate, s. kūttūley, pūttee-rūm, கட்டளை, பத்திரம், ஆண Mane, s. āyālmāyeer, அயால்மயீர்
- Manful, a. dāyreeyūmānāh, ān-meyānāh, தெரியமான, ஆணமையான
- Mangle, v. kottookiradoo, toon-deekiradoo, தொத்துகிறது, துணடுக்கிறது
- Mango, s. (fruit,) māngkāy, மாங்காய்
- Mango, s. (tree,) māmūrrūm, மாமரம்
- Maniac, s. pāyteeyākārūn, பைத்தியகாரன்
- Manifest, a. teyleevānāh, vey-leepūdeyānāh, தெளிவான, வெளிப்படையான
- Manifold, a. pūlāh, pūlpullāh, பல பற்பல
- Mankind, s. mūnoosā jādee, munoosā pirrāpoo, மனுச்சாதி, மனுசபிறப்பு
- Manliness, s. dāyreeyūm, ān-mey, தெரியம், ஆணமை
- Manly, a. dāyreeyūmōollah, ān-mayoollah, ஆணமையுள்ள
- Manner, s. viddūm, mādirree oobāsārūm, pirākārūm, விதம் மாதிரி
- Manners, s. nūdey, pūghrākūm, āsārūm, பிரகாரம், உபசாரம் ஆசாரம், நடை, பழக்கம்
- Manœuvre, s. oobāyūm, உபாயம்
- Mansion, s. voodoo, tūngoomye-dūm, வீடு, தகுகுமிடம், இரகம்
- Manslaughter, s. mūneetā kolley, மனிதகொள்ள
- Mantle, v. moodookiradoo, mū-reykiradoo, முடிகிறது, மதற்கீற்று
- Manual, a. kāy veyley kūdoottāh, கைவேலக்குடுத்த

- Manufactory, *s.* āley, ஆலை
- Manufacture, *v.* pūnnookiradoo, oondākookiradoo, உண்டாக குகிறது, பண்ணுகிறது
- Manure, *s.* yeeyroo, shānee, சானி ஏரு
- Manuscript, *s.* kāy yehroottoo priddee, கையெழுத்துப்பிரிதி
- Many, *a.* ḍneykāh, pūlāh, அனேக, பல
- Map, *s.* pūdūm, shitteerā pūdūm, படம் சித்திரப்படம்
- Mar, *v.* kūrhdoorkirādoo, pūrhoo-dākookiradoo, கெடுக்கிறது, பழுதாககுகிறது
- Marble, *s.* velley shoonāmbookūl, வெள்ளச்சன்னமைபுகல்
- March, *v.* pūdāyedoottoo pokiradoo, nūdūkiradoo, படையெடுத்துபோகிறது நடக்கிறது
- Marcher, *s.* deyshāndirrūn, செயாந்திரன்
- Mare, *s.* penn koodeerey, peyttey koodeerey, பெண்குதிரை பெட்டைகுதிரை கோளிகை
- Margin, *s.* orūm, pūkkūm, ஒரும், பக்கம்
- Marine, *a.* kūppūl kāreeya shon-dāh, கபபற்ககாரியசொந்த
- Mariner, *s.* kūppūlkārūn, கபபற்காரன்
- Mark, *s.* ḍādāyālūm, kooree, அட்யாளம், குறி
- Market, *s.* kūdey, shūndey, கடை, சந்தை
- Marksman, *s.* kooreepookārūn, குறிப்புக்காரன்
- Marriage, *s.* kūleeyānūm, veeyākhūm, கவியாணம், விவாகம்
- Marriageable, *a.* boottēyareendā, roodoovānah, புத்தியற்றத், திருத்தவான்
- Marry, *v.* kūleeyānūm pūnnookiradoo, கவியாணமபண்ணுகிறது
- Mars, *s.* shevvāy, oodeerūn, செவாய், உதிரன்
- Marsh, *s.* sheyroo nillūm, sūdā-poo nillūm, சேற்றிலம், சுதப்பிலம்
- Marshal, *v.* oroongkoo pūdoot-tookiradoo, ஒழுங்குபடுத்துகிறது
- Martial, *a.* yoottā goonūmoollāh, யுத்தகுணமுள்ள
- Marvel, *v.* ädeeshyā pūdookiradoo, அதிசயப்படுகிறது
- Marvellous, *a.* ädeeshyūmānāh, அதிசயமான
- Masculine, *s.* anvūmoollāh, ஆண் வருள்ள
- Mash, *v.* pissaykiradoo, koorghāykiradoo, பிசைகிறது, குழுக்கிறது
- Mask, *s.* poyskolūm, veysħūm, பெரயக்கோலம், வேஷம்
- Mason, *s.* kūltūchūn, kūlkot-tūn, கல்தச்சன், கல்கொத்தன்
- Masquerade, *s.* veysħākootttoo, வேஷக்கூத்து
- Mass, (quantity,) *s.* kūttee, pālūm, கடடி, பாளம்
- Massacre, *s.* vāggoo jennā sūngārūm, வெகுசனசங்காரம்
- Massive, *a.* bārūmānāh, gūnū-mānāh, பாரமான, கனமான, மிகுதியான
- Master, *s.* doorey, yejūmān, adeegārun, தாரா, எச்மான், அதிகாரன்
- Masticate, *v.* mellookiradoo, மலைகிறது
- Mat, *v.* pāy pinnookiradoo, பாய் பின்னுகிறது

Mat, s. pāy, பாய்	Maze, v. ātchūreeyā pūdoottōo-kiradoo, ஆச்சரியப்படுத்துத் துது
Match, (equal,) s. poroottūm, yennākūm, பொருத்தம், இனைக்கம்	Me, p. yünney, என் இன்
Mate, s. koottālee, jodoo, yeney, கூட்டாளி, ஜோடி, இனை	Meagre, a. meylindāh, yelattyāh, மெவிந்த, இனாத்த
Materials, s. sāmāngūl, porool, சாமாங்கள், பொரூல், வருத்து	Meal, s. noy, kooroonūl, நொய் குறுநல்
Materially, a. kündeepeyā, pee-rādānūmay, கண்டிப்பாய், பிரதானமாய்	Mealy, a. medooovānāh, noyyā-nāh, மெதுவான
Maternal, a. dāyekkee sūmānū-mānāh, தாய்க்கீசமானமான	Mean, a. keerahmeyānāh, yelleāh, கீழ்மையான, எளிய
Mathematical, a. yennoom shāst-teerūttookūdoottāh, எண்ணும் சாத்திரத்துக்கடுத்த	Means, s. oobāyūm, உபாயம்
Mathematician, s. kūneettāshāsteere, கணிதசாஸ்திரி, யெண்ணும் சாத்திரி	Mean, v. āroottum pudoottōo-kiradoo, அறத்தம்படுத்துத் துது
Matins, s. shūndeeyā vündūnūm, சந்தியவந்தனம்	Meaning, s. aroottūm, porūl, அருத்தம், பொருள்
Matrimonial, a. kūleeyānāttoo-kūdoottāh, கவியாணத்துக்கடுத்த	Meanly, a. keerhmeyāy, கீழ்மையாய்
Matrimony, s. kūleeyānūm, veevākhūm, கவியாணம், விவாகம்	Meanness, s. keerhmey, keerlmey, கீழ்மை
Matter, s. (pus,) shergħoo, சீரு	Measles, s. shinnāmmey, சினனமை
Matter, s. kāreeyūm, sūngādee, காரியம், சங்கதி	Measurable, a. ullačatūkkāh, அளக்கத்தக்க
Matting, s. pinnūlpāy, pinnūlpay veylley, பின்னல்பாய், பின்னல்பாய் வேலை	Measure, s. ullačvoo, dittūm, அளவு திட்டம்
Mattrass, s. meddey, āmūlee, மெத்தை, அமளி	Measure, v. ullačkiradoo, அளக்கிறது
Mature, a. pūkoovūmānāh, pūrghūmānāh, பகுவுமான, பழமான	Measurement, s. ullačvoo, ullačveedoo, அளவு, அளவீடு
Maturity, s. pūkoovūm, pūrghūmāy, பகுவும் பழமை	Meat, s. kūrree, yerātchee, sūdey, கறி, சுதை இரசசி
Maxim, s. pūrghāmohree, பழமாழி	Mechanic, s. kūmmālēēn, கம்மானன
May, s. vāykāshee māshūm, வைகாசீமாதம்	Medal, s. eenāmbilley, sāsānā-mootteerey, யெனும்பில்லை, சாசனமுத்திரை
	Meddle, v. kāy iddookiradoo, tūley vāykiradoo, கையடுக்கிறது, தலைவைக்கிறது

- Meddler, *s.* tūley vāykiravun, தூவைக்கிறன்
- Meddlesome, *a.* kay iddoorkirā, tūley vāykirā, கையிடுகிற, தலைவைக்கிற
- Mediator, *s.* nūdoovūn, mūdee-yūstun, நடுவன், மத்தியஸ்தன்
- MEDIATE, *s.* nūdoo pokookiradoo, pūrindoo peyshookiradoo, நடப்போகிறது, பரிந்துபேசுகிறது
- Medical, (man,) *s.* vāydeeyūn, pūreekāree, வைத்தியன், பரிகாரி
- Medicinal, *a.* mūroondoo kūdoot-ūm, மருந்துகடுத்த
- Medicine, *s.* mūroondoo, aveerhdūm, மருந்து, அவிழுதம்
- Mediocrity, *s.* nūddootūrūm, sūmūm, நடுத்தரம், சமம்
- Meditate, *v.* ninneykiradoo, deeyānūm punnookiradoo. நினைகிறது, தியானமபண்ணுகிறது
- Medium, *s.* mūtteemūm, nūdootirūm, மத்திமம், நடுத்திரம்
- Medley, *s.* kūlūkoo, koottoo, sheyrwoo, கலகு, கூட்டு, சேர்வு
- Meek, *a.* poroomeyoollāh, shāndūmoollāh, பொறுமையுள்ள, சாந்தமுள்ள
- Meekness, *s.* poroomey, shāndūm, shādoo, பொறுமை, சாந்தம், சாந்து
- Meet, *v.* yedeer pūdootookiradoo, kānookiradoo, sūndeeki-radoo, எதிர்படுத்துகிறது, சாந்துகிறது, சாந்திக்கிறது
- Meeting, *s.* yeddeer, sūndeepoo, எதிர், சாந்திப்பு
- Meeting, (assembly,) *s.* sūbāy, koottūm, sūngūm, சபை, கூட்டம், சங்கம்
- Meeting-house, *s.* sūbaysāley, sūbayvoodoo, சபைசாலை, சபைவீடு
- Melancholy, *s.* kūvūley, dookūm, shorvoo, கவலை, துகசம், சோர்வு
- Melancholy, *a.* dookūmānah, shorvoollah, துகசமான, சோர்வுள்ள
- Meliorate, *v.* teyirā pūnnookiradoo, தேறப்பன்றுகிறது
- Mellow, *a.* meydoovānāh, மெதுவான
- Melodious, *a.* sāreerūmānāh, rākhūmānāh, சாரீரமான, ரகமான
- Melody, *s.* sāreerūm, rākhūm, சாரீரம், ரகம், இசைப்பாடு
- Melon, *s.* tūrboojee, tūrboojoo, தற்புசி
- Melt, *v.* oorookookiradoo, kūrey-kiradoo, உருக்குகிறது, கொடுகிறது
- Melting, *a.* oorookeenāh, kūrayt-tāh, உருக்கின, கொந்த
- Member, (assembly,) *s.* koottā-tān, கூட்டத்தான்
- Memento, *s.* ninneypoo, ngābā-gūm, நினைப்பு, ஞாபகம்
- Memoir, *s.* sūreetirūm, சரிதாரம்
- Memorable, *a.* ngābāgā pūdātūkkāh, ninnāykkā pūdātūkkāh, ஞாபகப்படத்தக்க, நினைக்கப்படத்தக்க
- Memorandum, *s.* ngāpāgā koo-reepoo, yādāsttoo, ஞாபக்குறிப்பு, யாதக்கிழந்து
- Memorial, *s.* ninneyvoo, நினைவு
- Memorial, (petition,) *s.* viunnā-pūm, வினாவனப்பம்
- Memory, *s.* ngābāgum, ninney-

- voo, ninneypoo, நூபகம், நினைவு, நினபடு
 Men, s. mÿneedür, mÿnooshür, jenüngkül, alkül, மனிதர், ஆள்கள், மனுষர், சனங்கள்
 Menace, v. ädüttookiradoo, அத்தீடுகிறது
 Mend, v. taikkiradoo, sheevookiradoo, தைக்கிறது, சீவுகிறது
 Mendacious, a. poyānāh, poy-meyānāh, பொய்யான, பொய்மையான
 Mendicant, s. peecheykärün, yeyräkiravün, பிச்சைக்காரன், ஏர்க்கிறவன்
 Menial, a. pÿnevüdaykündoot-tah, பணிவிடைக்கடுத்த
 Menses, s. teettoo, doorüm, shoodäghüm, தீடு, தூரம், சூதகம்
 Mensuration, s. vlävoo shäste-rüm, அளவுசாத்திரம்
 Mental, a. mÿndoo kÿdoottäh, மனதுக்கடுத்த
 Mention, v. shollookiradoo, åree-veekiradoo, சொல்லுகிறது, அறிவிக்கிறது
 Mercantile, a. veeyäbärüttoo-kÿdoottäh, வியாபாரத்துக்கடுத்த
 Mercenary, a. porooläsäyoolläh, பொருளாசையுள்ள
 Merchandise, s. veeyäbärüm, vürtägüm, வியாபாரம், வர்த்தகம்
 Merchant, s. vürtägün, veeyäbäree, வர்த்தகன், வியாபாரி
 Merciful, a. kroobäyoolläh, ye-rükümoolläh, கிருபையுள்ள, இரகசமுள்ள
 Merciless, a. yeräkküm illädäh, இரகசமில்லாத
 Mercury, s. russüm, இரசம்
- Mercy, s. kroobay, yeräkküm, கிருபை, இரக்கம்
 Mere, a. shoottäh, சுத்த
 Merely, a. mätteerüm, shoottämay, மாத்திரம், சுத்தமாய்
 Meridian, s. nÿdoomäyüm, oochee, நடுமையம், உச்சி
 Merit, s. peyroo, goonüm, பேரு, குணம்
 Meritorious, a. peyränäh, tüg-hoodéeyänäh, oosheedümänäh, தகுதியான, உச்சதமான
 Merrily, a. kÿleepäy, mÿngür-cheeyäy, களிப்பாய், மகிழ்ச்சியாய்
 Merriment, s. mÿngürchee, kÿleepoo, மகிழ்ச்சி, களிப்பு
 Merry, a. kÿleepänäh, mÿngür-cheeyänäh, களிப்பான, மகிழ்ச்சியான
 Mesh, s. veedävoo, kün, viday-voo, விடவு, கண், விடைவு
 Mess, s. åseengüm, அசிங்கம்
 Message, s. sheydee, shümätcärüm, செய்தி, சமாசாரம்
 Messenger, s. toodün, toodäl, தூதன், தூதாள்
 Messmate, s. koodä tinnookirävun, கூடதின்னுகிறவன்
 Metal, s. lokhüm, pünjalokhüm, லோகம், பஞ்சலோகம்
 Metallic, a. lokhümay, pünjalokhümay, லோகமாய், பஞ்சலோகமாய்
 Metamorphose, v. ooroo mättoo-kiradoo, உருமாந்துகிறது
 Mete, v. ülükiradoo, neymeeiki-radoo, நியமிக்கிறது, அளக்கிறது
 Methinks, v. ninneykireyn, நினைக்கிறேன்
 Method, s. orhoongkoo, vük-hay, ஒழுங்கு, வகை

Metropolis, s. rājshā pūttūnūm, rājshā sumāsdānūm, இராச்சம் மல்தானம்

Mettle, s. dāyreeūm, worūm, தெரியம், உரம்

Mew, v. meeyāmeeyā yenkira-doo, மியாமியாவென்கிறது

Microscope, s. poodā kūnnādee, பூதகண்ணுடி

Midday, s. mūddeeyānūm, oochee, nūdoopūgūl, நடுப்பகல், மத்தியானம், உச்சி

Middle, a. māyūmānāh, nūdoo-vānāh, மையமான, நடுவான்

Midnight, s. nūdoo rātteeree, pā-dee rātteeree, பாதிராத்திரி, நராத்திரி

Midst, s. nūdoomāyūm, நடுமையம்

Midwife, s. mūroottoo veechee, மருத்துவச்சி

Mien, s. mookhā pārvay, mook-hā roobūm, முகப்பார்வை, முகரூபம்

Might, s. bellūm, bellūn, பெலம் பெலன்

Mightily, a. bellūmay, bellūnay, பெலமாய், பெலனைய்

Mighty, a. bellūmānāh, bellūnā-nāh, பெலமான, பெலனை

Migrate, v. prūdeyshūm pokoo-kiradoo, பிறதேசம்போகிறது, குழையேறும்புகிறது

Milch-cow, s. pāl pūshoovoo, kūrāvāy pūshoovoo, பால்சு, கறவைப்பசு

Mild, a. niddānūmoollah, sāndūmoollah, நிதானமுள்ள, சாந்தமுள்ள

Mildewed, (to be,) v. pooshū-nūmpoodeettoo pokiradoo, நினைம்பிடத்துப்போகிறது

Mildly, a. pūdoomeyay, mey-

doovay, பதுமையாய், மெதுவாய்

Mile, s. oroo nārghee vūrghee, oroo nārghee doorum, ஒரு மீலும், ஒரு மீலிதாரம்

Military, a. kūtteekūttee, yoot-tūttoo kūdoottāh, கத்திக்கட்டி, யுத்தத்துக்கட்டத் த

Milk, s. pāl, பால்

Milk-man, s. pālkārūn, pālveeyābāree, பால்க்காரன் பால்வியாபாரி

Milky, a. pāloollāh, பாலுள்ள

Mill, s. yeindūrūm, tirrookay, இயந்திரம், திருகை

Millinery, s. penn oodoopoo, பெண்ணுடுப்பு

Million, s. pūttoo lūdshūm, பத்துலட்சம்

Mimic, s. geyleekārūn, pūree-kāsakārūn, கேவிக்காரன் பரிகாச்சக்காரன்

Mince, v. kottookiradoo, nūrookiradoo, நறுக்கிறது, கொத்துகிறது

Mind, s. mūnūm, mūnasoo, மனம், மனசு

Mind, v. ninneytoo pārkiradoo, būdūrūmay irookiradoo, niney-pay irookiradoo, நினைத்துப்பார்க்கிறது, பதிரமாயிருக்கிறது

Mindful, a. nineypoollāh, gūvñ-nūmvoolllāh, நினைப்புள்ள கவனமுள்ள

Mine, p. yennoodāyāh, yenn, yennādoo, என்னுடைய, என்னது

Mine, v. tondookiradoo, shoorūngūm ārookiradoo, சொன்னுகிறது, சரங்கமறுக்கிறது

Miners, (and sappers,) s. shoorūngkākārūr, shoorūngūm

- śroopāvūrkū), சுரங்கச்சகாரர், சுரங்கமறப்பவர்கள்
- Minerals, s. loghūmoollāhkūl, உலோகமுள்ளகல்
- Mingle, v. kūlkiradoo, கலக்கிறது
- Minister, s. kāreeyākārūn, mān-deeree, காரியக்காரன், மந்திரி
- Ministry, s. āshārūm, vūleepā-doo, ஆசாரம், வழிப்பாடு
- Minor, a. kōreyvānāh, koray-chūlānāh, குறைவான், குறைச்சலான்
- Minority, s. seerooprāyām, see-roovayādoo, சிறபிராயம், சிறுவது
- Minstrel, s. kūnārākārūn, கிணராக்காரன்
- Mint, s. tūngkāsāley, தங்கசாலை
- Minute, s. nimmeeshām, நிமிஷம்
- Minute, (small,) a. shorpūmā-nāh, சொற்ப்பமான
- Minutely, a. shorpumay, நுட்பமாய்
- Miracle, s. ārpoodūm, poodoomey, புதுமை, அற்புதம்
- Miraculous, a. arpūdūmānāh, poodomeyānāh, புதுமையான, அற்புதமான
- Mire, s. sheyroo, sūgādee, சூற, சுக்கி
- Mirror, s. pārkirā kūnādee, pū-lingoo, பாற்கிரகணனுடு, பளி ஞகு
- Mirthful, a. mughoorcheeyānāh, kuleepānāh, மகிழ்ச்சியான, களிப்பான்
- Misadventure, s. mosūm, nūs-tūm, மொசம் நஷ்டிடம்
- Misadvised, p. kerdooboottee-kūrttāh, கெடுபுத்திகேட்ட
- Misapplication, s. tūppānā sheykay, tūppānā teyreeveekay, தபபானசெய்கை, தட்டபானதை விவிக்கை
- Misapprehend, v. tūppeedūmāy-terinshirookiradoo, தப்பிதமாய்தெரின்சிருக்கிறது
- Misbecome, v. poroondāmūl po-khookiradoo, பொருந்தாமல் போகிறது
- Misbehave, v. tūppeedūniay nū-dūkiradoo, தபபிதமாய்நடக்கிறது
- Misbehaviour, s. tūppeedūmā-nā nūdūttey, kūtiā nūdūttey, தபபிதமானநடத்ததை, கெட்டநடத்ததை
- Miscalculate, v. tūppāy yennoo-kiradoo, தபபாய்னான்னுகிறது
- Miscarriage, s. pindasheydūm, kuroovurgheevoo, பிண்டசேதம், கருவறியு, அழிகுடியு
- Miscarry, v. kūroovūrgheekiradoo, கருவறிகிறது
- Miscellaneous, a. pūlāveedūmā-nāh, nānāveedūmānāh, பலவிதமான, நானுவிதமான
- Mischief, s. kūrdoo, teengoo, திங்கு, கெடு
- Mischievious, a. toodeepānāh, தடிப்பான
- Misconduct, s. kūrttā nūdūttay, doonu nūdūttey, தன்னடத்தை, கெட்டநடத்ததை
- Miscount, s. kūnūkoo mosūm, yenmosūm, என்மோசம், கணக்குமோசம்
- Misdemeanour, s. koottūm, குற்றம்
- Miser, s. lobee, loottūn, உலோபி, உலுத்தன்
- Miserable, a. kūrdānāh, peede-

yoollăh, toonbūmānăh, கேட்டா	Mission, s. neymeepondānăbărt teeum, நியமிப்புதானுபத்திய ம்
ன, பீடையுள்ள. துன்பான Misery, s. toonbūm, துன்டம்	Missionary, s. veydăpodăgün, வேதபோதகன
Misfortune, s. neerbăkeeum, ăbăyăm, திற்பாக்கியம், அபா யம்	Mist, s. mobboo, mănjoo, மப்பு, மஞ்சு
Misgiving, s. sămoosheeum, shündeykhăm, சமுசியம், சந் செதகம்	Mistake, s. tăppoo, părghay, தப்பு, பிழை
Misgovern, v. ăneedămay alloo- kiradoo, அந்தமாயானுகிறது	Mistaken, p. tăppayvălungkee- năh, தபபாய்வினங்கின
Mishap, s. tăppoo, tăvăroo, kă- reeyatărtchee, தப்பு, தவறு, கா ரியதாழ்ச்சி	Mistranslate, v. tăppay morghee- peyrkiradoo, tăppeedămay- tărjeemă sheykiradoo, தபபித மாய்தர்ச்சமாசெய்கிறது, தப பாய்மொழிபெயர்க்கிறது
Misinterpret, v. tăppoo doobă- sheetănum pănnookiradoo, த ப்பு தபாகிதனம்பண்ணுகிற த	Mistress, s. doreysănee, ămmăh, தலைசானி, அம்மாள், ஏசமா ட்டி
Misjudge, v. tăppăy needănee- kiradoo, தபபாய்நிதானிக்கிற த	Mistrust, v. avăñimbeekhay pă- dookiradoo, shündeykhăpă- dookiradoo, அவநமடிக்கைப கிறது, சந்தேகப்படுகிறது
Mislaid, p. tăppăyvaittăh, தப பாய் வைத்த	Misty, a. mobbănhă, măndără- mănhă, மப்பான், மததாரமான
Mislead, v. tăppeedămay nudut- tookiradoo, தபபிதமாய் நட த்துகிறது	Misunderstand, v. ătăppăyvă- lungkookiradoo, தப்பாய்வின ங்குகிறது
Mismanage, v. tăppeedumay- nădălttookiradoo, தபபிதமா ய்ந்தத்துகிறது	Misuse, s. tooppookürdoo, ăna- sărăum, அபடுக்கேடு, அனுசார ம்
Mispronounce, v. tăppeedămay- subdeekiradoo, தபபிதமாய் சுப்பிக்கிறது	Mite, s. seeroopoochee, poor- ghoo, சிறஞ்சுசி, புழு
Misrepresent, v. tăppeedămay- shollookiradoo, தபபிதமாய் சொல்லுகிறது	Mix, v. kălăkăkookiradoo, sheyr- kiradoo, koottookiradoo, கல குகிறது, சேர்க்கிறது, கூட்டு கிறது
Misrepresentation, s. tăppeedă- mănhă vibbărium, தபபிதமான விபரம், தப்புப்பேசு	Mixture, s. kălăppoo, koottoo, கலப்பு, கூட்டு
Miss, s. tăppoo, koottuum, mo- săum, tăvaroo, தப்பு, குற்றம், பிழை, தவற, மோசம்	Moan, s. ărghookay, poolum- boo, அழுகை, புலமபு
Missing, a. tăvărănah, தவறா ன	Mob, s. shündădeekărăr, சுத நிகார்

Mock, v. pūreekāsūm pūnnookiradoo, பரிகாசம் பண்ணுகிறது	Monday, s. tingkūl kürghāmey, திங்கள் கிழமை
Mockery, s. pūreekāsūm, sūrāsūm, பரிகாசம், சரசம்	Money, s. pūnnām, kāssoo, porool, பணம், காசு, பொருள்
Mode, s. mādeeree, viddūm, மாதிரி, விதம்	Monkey, s. koorūngkoo, vānārūm, குருகு, வானரம்
Model, v. māalpūnnookiradoo, மால்பண்ணுகிறது	Monosyllable, s. orūssāytcholl, ஒரசைச்சொல்
Moderate, v. tūneekiradoo, தனிகிறது	Monotonous, a. sūmāmānoseyānāh, சமனேஞ்சையான
Moderation, s. sāndūm, sādoo, சாந்தம், சாது	Monsoon, s. kodeykālūm, சோடைகாலம்
Modern, a. ābooroovūmānāh, poodeeyāh, poodoo, அழகுவமான, புதிய, புது	Monster, s. āndākūrdānādoo, அநத்கீடோனது
Modest, a. ūdakūmoollāh, அடக்கமுள்ள	Month, s. māshūm, mādūm, மாசம், மாதம், திங்கள்
Modesty, s. nānūm, kūrpoo, நாணம், கற்பு	Monthly, a. māshūmdoroom, māshum-māshum, மாசநடோறும்
Modulate, v. pūdāpūdoottokkiradoo, பதப்படுத்துகிறது	Monument, s. ngāpākā kooreepoo, குருபக்குறிப்பு, குருபக்குமித்தம்
Moist, a. nannāyndāh, eerūmānāh, நனைத்த, ஈரமான	Mood, s. goonūm, goonāgoonūm, குணம், குனுகுணம்
Moisten, v. uannāykiradoo, tovaykiradoo, நனைக்கிறது, துவைக்கிறது	Moon, s. tchūnderūn, mūdee, pūnnēe, சந்திரன், பணி, மதி
Moisture, s. eerūm, eereepoo, oorūl, ஈரம், ஊறல், ஈரிப்பு	Moon, (new,) s. amāshey, amāvāshee, அமாசை, அமாவாசி
Mole, s. moonjūl, shoondyellee, மூஞ்சல், சண்டெவி	Moon, (full,) s. powrney, powerneytchūnderūn, பூரணசந்திரன்
Molest, v. āleychūll pūnnookiradoo, அலைச்சலபண்ணுகிறது	Moonlight, s. nellā, nellavoo, நிலா, நிலை
Molten, a. wooreekāvārttāh, vārpānāh, உரிக்கவார்த்த, வார்ப்பான	Moor, s. māydānūm, sūdoo-poo nillum, மைதானம், சுதுப்பு நிலம்
Moment, s. nodee, தொடு	Moorman, s. toolookūn, துலுக்கன்
Momentary, a. nodeekoollāh, தொடுக்குள்ள	Mope, v. shōmbookiradoo, toongookiradoo, சோம்புகிறது, தாங்குகிறது
Monarch, s. rājshā, ārāsūn, இராசா, அரசன், இறைவன்	Moral, a. needeeoollah, sūnmārkūmānāh, நீதியள, சன்மார்க்கமான
Monarchy, s. rājcheeūm, இராசாங்கம், இராச்சியம்	

- Morals, s. needeemōrghee, moray, நீதிமொழி, மொறை
- Morality, s. wolākā needee, sūnmārkūm, உலகநீதி சன்மார்க்கம்
- Morass, s. sūdoopoo nillūm, சுப்புநிலம்
- Morbid, a. pinneeyoollah, no-yoollah, பினியுள்ள, சோயுள்ள
- More, a. miggoondāh, ādeegūmānāh, மிகுந்த அதிகமான
- More, ad. innūm, adeegūmāy, இன்னும், அதிகமாய்
- Moreover, a. meylloom, ullām-p-loom, innūmoom, மேலும், அல்லாமலும், இன்னமும்
- Morn, s. ādeekālūm, viddeeyūl-kālūm, அதிகாலம், விடுயல்காலம்
- Morning, s. kālūmey, kāley, viddeeyūl, காலை, விடுயல்
- Morocco, s. pūttūneettā melleeyā tōl, பதனிட்டமெல்லியதொல்
- Morose, a. yeypreechūloollāh, kūdookūdoopoollāh, ஏரிசச ஹன்ஸ், கடுகடுபடுள்ள
- Morrow, s. nāley, pinneyñāl, நானை, பின்னைநான்
- Morsel, s. toondoo, toonookāy, துண்டு, துறைக்கை
- Mortal, a. mūnooshūgūmānāh, shāvookooreeyāh, மனுவிக்கமான, சாவுக்குரிய
- Mortality, s. mūnooshūgūm, shāvookeedūm, சாவுக்கிடம், மனுவிக்கம
- Mortar,(cement,) s. sāndoo, shoonāmboo, சாந்து, சன்னும்பு
- Mortar, (pounding,) s. worūl, உரல்
- Mortgage, s. eedoo, kodoovāy, ஈடு, கொத்தவை, அடவு
- Mortification, s. vushūnūm, oroopoo, வசனம், ஒறுப்பு
- Mortify, v. tārhttookiradoo, தாழ்த்துகிறது
- Mosque, s. pūlleevāsūl, முஸ்ஜீ-doo, பள்ளிவாசல், மசீது
- Moss, s. pāsee, mūrāpāsee, பாசி, மரப்பாசி
- Most, a. ādeegūmānāh, mig-ghoondāh, அதிகமான, மிகுந்த
- Moth, s. poochee, pottoo, புச்சி, பொட்டு
- Motheaten, a. poocheeteenrāh, புச்சித்தீன்று, புழுவரித்த
- Mother, s. tāy, āmmāl, mādā, தாய், அம்மான், மாதா
- Mother-in-law, s. uttey, māmee, penn kodoottā māmee, அத்தை, மாமி, பெண்கொடுத்த மாயி
- Motherless, a. tāyillādāh, தாயில்லாத
- Motherly, a. tāyvūdeyvānāh, தாயவுடைவான்
- Motion, s. ālāyvoo, ashayvoo, āttūm, அலைவு, அசைவு, ஆட்டம்
- Motive, a. nokūm, kūroottoo, சோக்கம், கருத்து
- Motto, s. meylveelāshūm, மேல் விலாசம்
- Mould, (for casting,) ūttchoo, அசு
- Mould, s. poosūnūm, pāndūl, pāsee, புச்சனம், பாண்டல், பாசி
- Mould, (soil,) s. mūn, மண்
- Mouldy, a. poosūnūmpiddeet-tāh, புச்சனம்பிடித்த
- Mound, s. modoo, kotullūm, சுமுடு, கொத்தளம்
- Mount, v. yeyrookiradoo, whyrt-tookiradoo, ஏறுகிறது, ஓயர்த் தகிறது

- Mountain, *s.* mūley, pūrāvū-dīm, geeree, மலை, பறவதம், கிரி
- Mountain, (very high,) *s.* gee-ree, கிரி
- Mountaineer, *s.* mūleyyān, koo-roombān, மலையன், குறுமபன்
- Mountainous, *a.* mūleytchārū-loollāh, மலைச்சாரிலுள்ள
- Mourn, *v.* dookāpūdookiradoo, poolūmbookiradoo, துக்கப்ப இகிறது, புலமடுகிறது
- Mourner, *s.* dookākārān, poolūmboovōn, துக்கக்காரன், புல மடுவோன்
- Mourning, *s.* dookūm, poolūm-būl, துக்கம் பலம்பல்
- Mouse, *s.* soondyellee, moonj-shūl, சுண்டெவி முஞசல்
- Mouth, *s.* vāy, toovārūm, வாய், துவாரம்
- Mouthful, *s.* vāy nīrrāyndāh, வாப்திறைநத
- Moveable, *a.* yetteekollātūkkāh, peyrkātūkkāh, asheykātūkkāh, எட்டுக்கொள்ளத்தக்க, பெயர்க்கத்தக்க, அசைக்கத்தக்க
- Move, *v.* äsheykiradoo, peyr-kiradoo, அசைக்கிறது, பெயர்க்கிறது
- Movement, *s.* nūdey, nūdūtney, நடை, நடத்தை
- Moving, *a.* äshāyoollah, அசை வள்ள
- Mow, *v.* pilloo veyttookiradoo, புல் லுவெடுகிறது
- Mower, *s.* pilloo veyttée, புல் லு வெட்டு
- Much, *a.* rombō, adeegūmay, meechnūmay, miggāvoom, met-tāh, ஓராம்ப, அதிகமாய், மீச சமாய் மிகவும் மெத்த
- Mucus, *s.* shirghoo, கிரு
- Mud, *s.* sheyr, sheyru, சேறு
- Muddy, *a.* sheyrānāh, சேறுன
- Muffin, *s.* oroovūgay rottee, சூர வகைரோட்டி
- Mug, *s.* pānāpātteerūm, பான பாத்திரம்
- Mulberry, (tree,) *s.* pūttoo poo-chee sheydee, பட்டுழச்சிசெ டு
- Mulet, *v.* äburādūmeedookiradoo, dāndūmpodookiradoo, அபராதமிடுகிறது, தண்டம் போடுகிறது
- Mule, *s.* koveyroo kūrhūdey, veysūree, கோவேறுக்குதை, வேசரி
- Multiplication, *s.* perookākūnā-koo, பெருக்கக்கணக்கு
- Multiplication table, yenshovū-dee, எண்கூவது
- Multiply, *v.* peyrookiradoo, பெருக்கிறது
- Multitude, *s.* koottūm, கூட்டம்
- Mumble, *v.* khūlākhūlākiradoo, கலகலக்கிறது
- Mumps, *s.* ponnookooveengkee, பொன னுக்குவீக்கி
- Municipal, *a.* pūttūnūttōo kū-doottah, பட்டணத்துக்கடுத்த
- Munificence, *s.* dārālūm, deyā-khā tūttoovūm, தாராளம், தியாகத்துவம்
- Murder, *s.* kolley, kolleypādā-gūm, கொலை, கொலைபாதகம்
- Murderer, *s.* kolleykārūn, கொலைகாரன்
- Murderess, *s.* kolleykāree, கொலைபாதகி, கொலைகாறி

- Murderous, *a.* koleysheykira, கொலைசெய்கிற
Murmur, *s.* mooroomooroopoo, முறமுறப்பு
Murmur, *v.* mooroomoorookiradoo, முறமுறுக்கிறது
Muscle, *s.* nūrūmboo, நரமபு
Muscular, *a.* nūrūmboo, bellūnā-näh, நரமபு, பெலனுன
Mushroom, *s.* kälān, காளான்
Music, *s.* vāddeeūm, வாத்தியம்
Musical, *a.* vāddeeummoolläh, வாதியமுள்ள
Musician, *s.* vāddeeyäkärün, sengeedün, nüttoovün, வாத்தியக்காரன், நடவண், சங்கதன்
Musk, *s.* küstoooree, கஸ்தூரி
Musket, (flint,) *s.* külloo doopäkkee, கல்லுதுப்பாக்கி
Musket, (percussion,) *s.* keyppoodoopäkkee, சேபுதுப்பாக்கி
Musqueto, *s.* kossoo, kossoogoo, kossoovoo, கொசு, கொசுகு, கொசுவு
Muskrat, *s.* moonsjooroo, முஞ்சு
Musky, *a.* küstoooreeväsneyool-läh, கஸ்தாரிவாசனையுளன்
Muslin, *s.* sällä, küvñnee, சலா, கவனி
Mussulman, *s.* toolookän, தலுக்கன், மகம்மதுகாரன்
Must, ägütteeümay, அக்தியமாய்
Mustaches, *s.* meesey, meyn-meesey, மீசை, மேன்மீசை
Mustard, *s.* küdoogoo, கடிரூ
Muster, *s.* mädirree, மாதிரி
Muster, (men,) *s.* koottüm, கூடம்
Musty, *a.* pändälkütteenah, பாண்டல்கட்டன
Must, (as camels, &c.) *a.* müs-too, müdüm, மஸ்த, மதம்
Mute, *a.* peyshädäh, oomeyänäh, பேசாத, ஊழமயான
Mutineer, *s.* poorüleekärün, ädungkädävün, புரளிக்காரன், அடங்காதவன்
Mutinous, *a.* poorüleeoolläh, külükümoolläh, புரளியுள்ள, கலகமுள்ள
Mutiny, *s.* poorülee, külükühüm, புரளி, கலகம்
Mutter, *v.* mooroomoorookiradoo, ännängcookiradoo, முறமுறுக்கிறது, அஹங்குகிறது
Muttering, *s.* koorookooroopoo, püsäpüsäpoo, குறுகுப்பு, பசுப்பு
Mutton, *s.* åttooküree, åtteerey-chee, ஆட்டுக்கறி, ஆட்டிதறக்கி
Mutual, *a.* ünnoneyoneeyümänäh, அன்னியொன்னியமான
Mutually, *a.* ünnoneyoneeyümäy, அன்னியொன்னியமாய்
Muzzle, *s.* doopäkeeyeen väy, துப்பாக்கியின்வாய்
My, *p.* yen, yennoodäyäh, என், என் ஆடைய
Myriad, *s.* miggoodee, äneykäh, äneykhüm, மிருடி, அனேகம்
Myself, *p.* nändän, நான்தான்
Mysterious, *a.* ädeeseeeyümänäh, அதிசயமான
Mysteriously, *a.* olleepäy, müreyväy, ஒளிப்பாய், மதைவாய்
Mystery, *s.* müreyvoo, rügoosheeyüm, மதைவு, இரகசியம்
Mystic, *a.* rügoosheeyümänäh, இரகசியமான

N

Nabob, s. năbăboo, prăboo, நபாப்பு, பிரபு

Nail, s. ānee, ஆணி

Nail, v. a. ānee taykiradoo, ஆணி தைக்கிறது

Naked, a. nirroovānūmānăh, நிரவானமான

Nakedness, s. nirroovānūm, நிரவானம்

Name, s. peyr, nāmūm, பெயர், நாமம்

Name, v. peyr iddookiradoo, பெயரிடுகிறது

Nameless, a. peyri llādăh, பெயரில்லாத

Namely, a. ädāvădoo, vibbūrūm, அதாவது, விபரம்

Nap, s. sirroo toongoo, சிறதூங் கு

Nape, s. pădăree, pădăr, neemūm, பிடரி, பிடரி, நிமம்

Napkin, s. kăygoottey, ärhoot-tăgoottey, கைக்குட்டை, அப்தைக்குட்டை

Narcotic, a. măyăkătăkkăh, மய்க்கத்தக்க

Narrate, v. vibbūrūmăy sholloo-kiradoo, kădeyshollookiradoo, விபரமாய் சொல்லுகிறது, கதைசொல்லுகிறது

Narration, s. kădey, கதை

Narrowness, s. neyrookūm, idookūm, odookūm, இடுக்கம், நெருக்கம், ஒடுக்கம்

Narrow, a. odookūmānăh, păgălămăttah, ஒடுக்கமான, அகலமற்ற

Narrowly, a. prăyăsămăy, koormeyăy, பிரயாசமாய், கூர்மையாம்

Nasal, a. mooggookoo kooreeyăh, முக்குக்குரிய

Nastily, a. ärghookăy, năttumay, அமுக்காய் நாற்றமாய்

Nastiness, s. năttūm, ärghookoo, நாற்றம், அமுக்கு

Nasty, a. năttūmoollăh, ärghookoollăh, நாற்றமுள்ள அமுக்குள்ள

Nation, s. rājsheum, இராச்சியம்

National, a. rajsheeüttookădoot-tăh, இராச்சியத்துக்கடுத்த

Native, s. oor püründăvün, ஊர்ப்பிறந்தவன்

Native, a. prăveekădoottăh, shondăh, பிரவீக்கடுத்த, சோந்த

Natural, a. soobăvămānăh, சுபாவமான

Naturally, a. soobăvămăy, சுபாவமாய்

Nature, s. soobăvăm, சுபாவம்

Naught, s. inmey, இன்மை

Naughtily, a. kooroombăy, குறும்பாய்

Naughtiness, s. kocroomboo tănnăm, kurtah tănnăm, குறும்புத்தனம், கெட்டத்தனம்

Naughty, a. kooroombănh, kurttăh, குறும்பான, கெட்ட

Nauseate, v. äroovărookirădoo, அருவருக்கிறது

Nauseous, a. aroovuroopānăh, அருவருப்பான

Nautical, (naval,) a. kăppălloo-kădoottah, கப்பலுக்கடுத்த

Nave, s. koveelmiittée, கோயில்மத்தி

Navel, s. toppool, năbee, தொப்புள்ள, நாவி

Navel-string, s. toppoolkodee, தொப்புள்ளகொடி

- Navigable, *a.* kūppūl ottāhtūk-kāh, கப்பலோட்டத்தக்க
- Navigate, *v.* kūppūl ottookiradoo, கப்பலோட்டுக்கிறது
- Navigation, *s.* kūppūl ottoomvittēy, கப்பலோட்டுமீவித்தை
- Navigator, *s.* kūppūl ottee, கப்பலோட்டு
- Navy, *s.* por kūppūl, por kuppul-jenney, போர்க்கப்பல், போர்கப்பல்சேனை
- Nay, *a.* illey, ülläh, இல்லை அல்ல
- Near, *v.* kittey vūrookiradoo, kit-tookiradoo, கிட்டுக்கிறது, கிட்டு வருகிறது
- Near, *a.* kittūh, kittey, கிட்டு
- Nearly, *a.* yeyräkoorāyūh, kit-tūhtūtūh, ஏற்குறைய, கிட்டத்தட்ட
- Nearness, *s.* neyrookūm, kittoo-mānūm, நெருக்கம் கிட்டமானம்
- Neat, *a.* neytteeyānāh, neyrtee-yānāh, நெர்த்தியான
- Neatly, *a.* neytteeyāy, neyrtee-yāy, நெர்த்தியாம்
- Neatness, *s.* neyttee, neyrtee, நெர்த்தி
- Neb, *s.* mooggoo, ülagoo, அலகு, முக்கு
- Necessarily, *a.* ävñsürūmāy, vürnoomyenroo, அவசரமாம் வேண்டுமென்று
- Necessary, *a.* ävñsürūmānāh, teyveyoolläh, அவசரமான, தேவையுள்ள
- Necessitate, *v.* neyrookä püdoottookiradoo, நெருக்கப்படுத்துகிறது
- Necessitous, *a.* ädūrvüttäh, ஆதாவத்து
- Necessity, *s.* ävñsürūm, அவசரம்
- Neck, *s.* külloottoo, kürghoot-too, கழுத்து
- Necklace, *s.* tärhvüdüm, äneesürüm, தாழவுடம், அணிசரம்
- Need, *s.* teyvey, vurndeeyädoo, ävässärüm, வேண்டியது, தேவை, அவசரம்
- Need, *v.* virroombookiradoo, vurndookiradoo, விரும்புகிறது, வேண்டுகிறது
- Needful, *a.* teyveyoolläh, moottoolläh, avashurūmānäh, தேவையுள்ள, முட்டுள்ள, அவசரமான
- Needily, *a.* kooraychülay, moottāy, குறைச்சலாம் முட்டாம்
- Needle, *s.* ooshee, shooshee, ஊசி, சூசி
- Needle, (eye,) *s.* ooshee kün, ஊசிகண்
- Needle, (point,) *s.* ooshee monney, ஊசிமுளை
- Needless, *a.* teyveyillädäh, vürndeeyädilley, vānām, தேவையில்லாத, வேண்டியதில்லை, வேண்டாம்
- Needlessly, *a.* teyveyinnree, vānāmūl, தேவையின்றி, வேண்டாமல்
- Needy, *a.* yelleeyüh, teveyā-näh, moottoopüttäh, தேவையான, முட்டுப்பட்ட
- Nefarious, *a.* drokhumānäh, கார்கமான
- Nefariously, *a.* drokhümäy, கார்கமாம்
- Negation, *s.* illāmay, yeddeerimürey, இல்லாமை, எதிர்மறையான
- Negative, *a.* innmāyānāh, இன்மையான
- Negatively, *a.* innmāyāy, இன்மையாம்

Neglect, s. äshüttey, pārāmoo-kūm, அச்சைட, பாராமுக் ம்.	Nerve, s. nādee, nāmboo, dādoo, நாடி, நரம்பு, தாது
Neglect, v. a. äshüttey pūnnoo-kiradoo, அச்சைடபண்ணுகிறது	Nerveless, a. būllūmūttūh, நெருமில்லாத, வலமற்ற, நரம்பில்லாத
Neglected, p. äshüttey pūnnoo-pūttūh, அச்சைடபண்ணப்பட்டது	Nervous, a. pūdūrookira, pūdā-pūdāpookira, பதருகிற, பதபதப்புகிற
Neglectful, a. äshutteyānāh, gūnūnūmillādūh, அச்சைடபான, கவனமில்லாத	Nervously, a. pūdūpūdāpay, பதபதப்பாய்
Neglectfully, a. äshütteyay, gūnūnūmillāmūl, அச்சைடயாப், கவனமில்லாமல்	Nervousness, s. pūdāpūdāpoo, பதபதப்பு
Negligence, s. äshüttey, gūnū-nūmillāmāy, அச்சைட, கவனமில்லாமை	Nest, s. goodoo, goondoo, கூடு, கண்டு
Negligent, a. äshütteyānāh, gūnūnūmillāmūl, அச்சைடயான, கவனமில்லாத	Nest, v. goodoo kūtteey irrooki-radoo, கூடுகட்டியிருக்கிறது
Negligently, a. äshütteyāy, gūnūnūmillāmūl, அச்சைடயாப் பகவனமில்லாமல்	Nestle, v. goottel ädaykiradoo, கூட்டிலவைக்கிறது
Negotiable, a. shelläveedätük-käh, செலவிடத்தக்க	Nestling, s. koonjshoo, குஞ்சு
Negotiate, v. kūchävñdūm pūn-nookiradoo, கச்சவடம் பண்ணுகிறது	Net, v. pinnookiradoo, பின் னுகிறது
Negotiation, s. oodūnpūdeekāy, உடன்படிக்கை	Net, s. vüley, künnee, வலை, கண்ணி
Neigh, (horse,) v. kūneykiradoo, கனக்கிறது	Nether, a. keerghānāh, keelā-nāh, bādālāh, கீழான, பாதாள
Neighbour, s. ädoottāvñin, äsn-lñin, அடுத்தவன், அசலன்	Nethermost, a. miggā keerghānāh, கிக்க கீழான
Neighbourhood, s. adoottāh, än-dāy, அடுத்த, அண்டை	Netting, s. pinnul veyley, பின் னல் வேலை
Neither, a. irründoomillādūh, இரண்டுமில்லாத	Nettle, v. yeypreechūl äkookiradoo, kobñhpudoottookiradoo, எரிச்சலாக்குகிறது, கோபப்பு தீதுகிறது
Nem-con, a. yekkävārttāyāy, ஏகவார்த்தையாப்	Nettle, s. kängshoree, காஞ்சொரி
Nephew, s. shūkotürün mñkhñn, சகோதரன்மகன்	Network, s. vüley, pinnūl, வலை, பின்னல்
	Neuter, (in conduct,) a. tūdūstūmāh, தட்டித்தமான
	Neuter, (in gender,) a. tūneet-tā pāl, தணத்தப்பால்
	Neutral, a. tūdūstūmay, தட்டித்தமாய்

- Neutrality, *s.* tūdūstūm, தடல் த்தம்
- Neutralize, *v.* tūdūstūm sheyki-radoo, தடல்த்தமிசெம்கிறது
- Neutrally, *a.* tūdūstūmay, தடல்தமாய்
- Never, *a.* oroopodoom illey, illey, yeppodoomilley, இல்லை, ஒரு போதுமில்லை, எப்போதுமில்லை
- Nevertheless, *a.* ākheeloom, ānāloom, ஆகிலும், ஆனாலும்
- New, *a.* poodoosoo, poodeeyūh, poodeenūmānāh, புதிய, புதின மான, புது
- Newly, *a.* poodoosāy, poodee-day, nūvūmāy, புதிதாய், நவமாய்
- Newness, *s.* poodoomey, nūvūm, புதுமை, நவம்
- News, *s.* sūmātchārūm, shey-dee, சமாசாரம்
- Next, *a.* ädoottāh, pākkāh, vū-rookirāh, அடுத்த, பக்க
- Nib, *s.* noonee, koor, ருணி, கூர்
- Nibble, *v.* äreekirädoo, அரிக்க ரது
- Nibbling, *s.* äreepoo, kütteeree-poo, அரிப்பு, கத்தரிப்பு
- Nice, *a.* neyrteeyānūh, nūllāh, நேர்த்தியான, நல்ல
- Nicely, *a.* neyrteeyāy, nūnrāy, நேர்த்தியாய், நன்றாய்
- Niceness, *s.* neyrtee, neymey, நேர்த்தி, நேர்மை
- Nicety, *s.* dirrūm, noymey, தீற்றி, நோய்மை
- Niece, *s.* sūngodūrūn mūkhūl, சொதரன்மகள்
- Niggard, *s.* lobee, pissoonūn, உலோபி, பிசுனன்
- Niggardly, *s.* lobūmāy, உலோபமாய்
- Nigh, *a.* kittāh, sūmeebūmā-nūh, adoottāh, கிட்ட, சமீப மான அடுத்த
- Nightly, *a.* sūmeebūmay, சமீப மாய்
- Night, *s.* rātteeree, rāvoo, இராத்திரி இரவு
- Nightly, *a.* ratteereekēe rattee-ree, இராத்திரிக்கிராத்திரி
- Nimble, *a.* shoorookānūh, shoo-rooshoooroopoollah, சுறசுறப்புள்ள
- Nimbleness, *s.* shoorooshooroo-poo, சுறசுறப்பு
- Nimbly, *a.* shoorookay, shoo-rooshoooroopāy, சுறசுறப்பாய்
- Nine, *n.* onbūdoo, ஒன்பது
- Nineteen, *n.* pūtt onbūdoo, பத்தொன்பது
- Ninety, *n.* tonnooroo, தொண்ணாறு
- Ninny, *s.* moodūn, pāyteyākā-rūn, mūdāyūn, மூடன், மடையன்
- Ninth, *a.* onbūdām, ஒன்பதாம்
- Nip, *v.* kūttäreekiradoo, கத்தரிக்கிறது
- Nippers, *s.* kütteereekol, iddookee, இடுக்கி, கத்தரிக்கோல்
- Nipple, *s.* moleykūn, moley-kāmboo, மூலைகண், மூலைகாம்பு
- No, *a.* illey, üllāh, இல்லை, அல்ல
- Noble, *a.* meynmeyānūh, oot-tūmūmānūh, மேன்னமையான, உத்தமமான
- Nobleness, *s.* äbeemānūm, mūk-hootoovūm, அபிமானம், மகுத்துவம்
- Nobly, *a.* äbeemānūmay, அபிமானமாய்

Nobody, s. orootūn illey, oroo-	Non-observance, s. kāykollāmay,
vūroom illey, ஒருவருமில்லை	கைக்கொள்ளாமை
Nocturnal, a. rātteereeyeel, இ	Non-performance, s. sheyyāmey,
ராத்திரியில்	செய்யாமை
Nod, s. saykay, tūley āttoo, கை	Nonplus, v. seekoopānnoo kiradoo,
கை தலையாட்டு	கிக்குபண் ஆகிறது
Nodding, s. tuley āttoo, took-	Non-resemblance, s. vovāmey,
kūm, தாக்கம்	வோவ்வாமை
Noise, s. shūndādee, sūbdūm,	Non-resident, s. pūrñihdeysee,
சந்தடி, சப்தம் கூச்சல்	nādodee, பரதேசி, நாடோடி
Noise, v. prāsheetā pūdoottookiradoo, பிரசித்தப்படுத்துகிற	Non-sense, s. pāytteeyūm, boot-
ஏ	teeyeenūm, பைத்தியம் புத்தியீனம்
Noiseless, a. shūndādeeyillā-	Nonsensical, a. pāytteeyūmā-
dāh, சந்தடயில்லாத	nūh, பைத்தியமான புத்தியீனமான
Noisily, a. shūndādeeyāy, koo-	Nonsensically, a. pāytteeyūmāy,
shūlay, சந்தடயாய், கூச்சலாய்	பைத்தியமாய், புத்தியீனமாய்
Noisome, a. nāttūmoollūh, நா	Nonsuit, v. vīrghūkāytūllooki-
ற்றமுள்ள	radoo, வழக்கை தள்ளுகிறது
Noisy, a. shūndūdeeyānūh, சந்	Noodle, s. moottāl, moodūn,
தடியான	beyday, முட்டாள், முடன், பே
Nominate, v. peyridookirkadu,	தை
பெயரிடுகிறது	Nook, s. mooley, yedookoo, மூ
Nomination, s. peyrkooreepoo,	லூ, இடுக்கு
பெயர்குறிப்பு	Noon, s. mutteeyānūm, nūdoo-
Nominative, peyr, பெயர்	pūghūl, மத்தியானம், நடுப்பகல்
Non-appearance, s. veyleepūdā-	Noose, s. shoorookoo, kūnnée,
may, வெளிப்படாமை	சுருக்கு, கண்ணி
Non-attendance, (to be,) v. vār-	Nor, c. tūllūh, illey, அல்ல, இல்லை
āmūl voodookirkadu, வராமல்	North, a. vūdūh, வட
விடுகிறது	North, s. vūdūkoo, vūdādissey,
Non-attention, s. gāvūnūm	வடச்சு, வடத்திசை
inmey, கவனமின்மை	North-east, vūdā kirrghūkoo, வ
Non-compliance, s. tikkādee, pin-	டகிழுக்கு
nābeydūm, தக்கடி, பின்னபே	North-west, vūdā meyrkoo, வட
தம்	மேற்கு
Nondescript, a. kooreeyādāh,	Northerly, a. vūdūh, vūdūhkay,
shollapūdādūh, குறிபாத, சொ	வட, வடவடச்சுகாய்
லப்படாத	Northern, a. vūdūh, wootteerūm,
None, a. onnoomilley, onroomil-	வட, உத்திரம்
lādūh, ஒன்று வில்லாத	
Non-existence, s. tikkāvūm, sooneeyūm, அபாவி, குனியம்	

- Northward, *a.* vāddūh pākūm, வடபக்கம்
- Nose, *s.* mookkoo, nāsee, மூக் கு, நாசி
- Nose-bleed, *s.* rūttūh peeneesūm, இரத்தபீனீசம்
- Nose-gay, *s.* poonshendoo, shendoo, பூஞ்செண்டு, செண்டு
- Nostril, *s.* nāsee ttoovārūm, நாசித்துவாரம்
- Not, *a.* illey, ullūh, இல்லைஅல்ல
- Notable, *a.* sirruppoollūh, சிறப்புள்ள
- Notably, *a.* sirruppāy, சிறப்பாய்
- Notch, *s.* keettoo, veyttoo, கீற்று, வெட்டு
- Notch, *v.* keeroorkiradoo, veyt-tookiradoo, கீறுகிறது, வெட்டுகிறது
- Note, *s.* kooree, ädeyālūm, குறி, அடையாளம்
- Note, (letter,) *s.* sheettoo, செட்டு
- Note, *v.* kooreekiradoo, yeyroodee vaikiradoo, குறிக்கிறது, எழுதிவைக்கிறது
- Noted, *p.* kooreettūh, kooreekā-pūttūh, குறிக்கப்பட்ட
- Nothing, *s.* onnoomilley, onroo-milley, ஒன்றுமில்லை
- Nothingness, *s.* onroomillāmay, inmey, ஒன்றுமில்லாமை, இன்னமை
- Notice, *s.* yeychāreekāy, ஏரீகாய், எச்சரிக்கை, அறிக்கை
- Notice, *v.* kündirookiradoo, கண்டிருக்கிறது
- Notify, *v.* äreeveekiradoo, அறிவிக்கிறது
- Notion, *s.* nineypoo, needānum, yennāum, நினைப்பு, நிதானம், ஏண்ணம்
- Notoriety, *s.* keerttee, pookhūr, prūbleūm, கீர்த்தி, புச்சு, பிரபவியம்
- Notorious, *a.* keertteeyānūh, peyrponūh, கீர்த்தியான, பெயர்போன
- Notoriously, *a.* keertteyāy, prūbleūmay, கீர்த்தியாய், பிரபவியமாய்
- Notwithstanding, *c.* ākheeloom, ädoovoom illāmūl, ஆகிலும், அதுவுமல்லாமல்
- Noun, *s.* peyrchol, பெயர்ச்சொல்
- Nourish, *v.* ägārūm kodookiradoo, ädūreekiradoo, ஆகாரம் கொடுக்கிறது, ஆதரிக்கிறது
- Nourishment, *s.* ägārūm, ädūr-voo, ஆகாரம், ஆதரவு
- Novel, *a.* poodoo, poodeeyūh, புது, புதிய
- Novelty, *s.* poodoomey, noodū-nūm, புதுமை, நாதனம்
- November, *s.* kārtēekey mā-shūm, or mādūm, கார்த்திகை மாதம்
- Novice, *s.* poodeeyāvūn, புதியவன்
- Now, *a.* ippodoo, ippo, ippor-hoodoo, inneyrūm, இப்பெராம் து, இன்னேரம்
- Now a days, *a.* innālkūleel, இன்னாட்களில்
- Nowhere, *a.* yeingoom illey, ordūtteeloom illey, ஒரிடந்து உமில்லை
- Noxious, *a.* kūrttūh, teengkāy, கெட்ட, தீங்கான
- Noxiously, *a.* kūrdāy, teengkāy, கெடாய், தீங்காய்
- Nudity, *s.* nirroovānūm, நிம்மா-nūm, நிருவாணம், அமாணம்
- Nugatory, *a.* veenānūh, vee-

roodāvānāh, வீணை, விருதாவான	Nursery, (garden,) s. nāttoo-tottūm, நாற்றுதோட்டம்
Nuisance, s. tondūrāvoo, kurttā-doo, தொந்திரவு	Nursing, pālkodookirā, பால்கொடுக்கிறது
Null, a. bellūnūttūh, sūtteeeyillā-dāh, பெலன்றம், சத்தியில்லாத	Nursling, s. koolūndey, poolley, பிள்ளை, குழந்தை
Nullify, v. bellūnkōraykiradoo, பெலன்குறைக்கிறது	Nurture, s. vūllūrpoo, வளர்ப்பு
Nullity, s. inmey, bellūnkoray-voo, பெலன்குறைவு	Nurture, v. vūllūrkiradoo, kāpāt-tookiradoo, வளர்க்கிறது, காபாத்துகிறது
Number, s. tūkkūm, kūnūkoo, yen, கணக்கு, இலக்கம், எண்	Nut, s. kottāy, pākkoo, veettoo, கொட்டை, பாச்சு, விதது
Number, v. yennookiradoo, kū-nookoopārkītadoo, எண் ஆக்கிறது, கணக்குப்பார்க்கிறது	Nutmall, s. kūdookāy, கடுக்காய்
Numberless, a. kūnūkillādāh, கணக்கில்லாத	Nutmeg, s. jādeekāy, சாதிக்காய்
Numbness, s. timmeerpoo, திமிரப்பு	Nutritment, s. āgārūm, boshū-nūm, ஆகாரம், போசனம்
Numerical, -a. yennookūdoottūh, எண் ஆக்கடுத்த	Nutrition, s. vūlūrpoo, āgārūm, வளர்ப்பு, ஆகாரம்
Numerically, a. yenneenāpūdee, எண் ணினபடி	Nutritious, a. vūlūrkirā, வளர்க்கிற
Numerical, a. yennoolāh, yennookūdoottāh, எண் ஆக்கடுத்த	Nutshell, s. kottāngkūtchee, sirroottay, கொட்டாங்கசீ, சிரட்டை
Numerous, a. äneykāh, miggāh, vēyghoo, அனேக, வெகு, மிக	O
Numerously, a. äneykūmāy, miggodeeyay, அனேகமாய் மிகுதியாய்	O, i, oh, okho, ஒ ஒகோ
Numskull, s. moodūn, moottāl, மூடன், மடையன், முட்டாள்	Oaf, s. pāyteeyākārūn, moottāl, பைத்தியகாரன், முட்டாள்
Nuptial, a. kūleeyānāh, kūleeyānuttōokūdoottāh, கவியாண்துக்கடுத்த	Oar, s. tūndoo, mūttey, toodoo-poo, தண்டு, மட்டை, துடுப்பு
Nuptials, s. kūleeyānūm, vivvā-khūm, கவியாணம், விவாகம்	Oath, s. sūtteeeyūm, äney, ஆணை, சத்தியம்
Nurse, s. tādee, kāyttāy, தாதி, கைத்தாய்	Oath-breaking, s. äneytūvaroo, ஆணைத்துவம்
Nurse, v. kāpāttookiradoo, mōley kodookiradoo, காப்பாத்துக்கிறது, மூலைகொடுக்கிறது	Obduracy, s. kūdeenūm, worūm, கடினம், உறம்
	Obdurate, a. kūdeenūmānāh, கடினமான
	Obdurately, a. kūdeenūmāy, கடினமாய்
	Obedience, s. keelpūdeevoo, keelmeiyvoo, கீழ்ப்படிவ

- Obedient, *a.* keelmeyoollāh, கீழ்மையுள்ள
மையாய்
- Obediently, *a.* keelmeyāy, கீழ்
மையாய்
- Obeisance, *s.* āsārūm, vūnăkăm,
ஆசாரம், வணக்கம்
- Obelisk, *s.* oroo toon, ஒருதான்
- Obesity, *s.* kohroopoo, neenăm,
கொழுப்பு, நினைம்
- Obey, *v.* keerghpūdeekiradoo, கீழ்ப்படுகிறது
- Obit, *s.* mūrūnăm, மரணம்
- Obituary, *s.* mūrūnăsăngădee, mūrūnăshădănum, மரணசங்க
தி, மரணசாதனம்
- Object, *s.* yennăm, nokkăm, ஏ
ண்ணம், நொக்கம்
- Object, *v.* yedeertoo peyshooki-
radoo, tūdey shollookiradoo, priddeevādeekiradoo, எதிர்த்
துப்பேசுகிறது, தடைசொல்
லுகிறது, பிரதிவாதிக்கிறது
- Objection, *s.* tūdey, veerodăm,
தடை, விரோதம்
- Objectionable, *a.* tădăngkălă-
năh, தடங்கலான்
- Obligation, *s.* oottărăvădăm,
pinney, உத்தரவாதம், பினை
- Oblige, *v.* pirreeyă podoottooki-
radoo, dayvoo sheykiradoo, பிரியப்படுத்துகிறது, தயவுசெ
ய்கிறது
- Obliging, *a.* oobăsărăneyänăh,
dayvoollăh, உபசாரணையான,
தயவுள்ள
- Oblique, *a.* konălănăh, vălăyn-
dăh, shăyndăh, வளந்த, கோ
ணலான, சாய்ந்த
- Obliguely, *a.* konălăy, văleyvăy,
கோணலாய், வளவாய்
- Obliquity, *s.* konăl, văleyvoo,
கோணல், வளவு
- Obliterate, *s.* teykiradoo, ärhee-
- kiradoo, தெப்ககிறது, அழிக்க
றது
- Obliteration, *s.* teyvoo, arheevoo,
தெய்வு, அழிவு
- Oblivion, *s.* mürădee, mürăpoo,
மறதி, மறப்பு
- Oblivious, *a.* mürădeeyänăh,
mürăppänăh, மறதியான, மற
ப்பான
- Oblong, *a.* neendăh, teergăh, தீ
ணட, தீர்க்க
- Obloquy, *s.* eergheevoopeytchoo,
இழிவுபேசு
- Obnoxious, *a.* dooshttăh, vishă-
moollăh, தட்ட, விஷிமுள்ள
- Obscene, *a.* vămbănăh, oodă-
shünămănăh, வம்பான, உதா
சனமான
- Obscenely, *a.* vămbăy, oodăshă-
nămăy, வம்பாய், உதாசனமாய்
- Obscenity, *s.* vămbboo, oodăshă-
năm, உதாசனம், வம்பு
- Obscure, *a.* kărookălănăh,
măngălănăh, கருகலான, மங்
கலான
- Obscure, *v.* kărookăl ākookira-
doo, măngul ākookiradoo, கரு
கலாக்குகிறது, மங்கலாக்குகிற
து
- Obscure, (*meaning,*) *a.* podey-
porool, புதை, பொருள்
- Obscurely, *a.* kărookălăy, măngă-
lăy, podeyporoolay, கருக
லாய், மங்கலாய், புதைபொரு
ளாய்
- Obscurity, *s.* kărookăl, măngăl,
podeyporool, கருகல் மங்கல் பு
தைபொருள்
- Obsequies, *s.* shăvooshădăng-
koo, சாவுச்சடங்கு
- Obsequious, *a.* oobăsărămoollăh,
măreeyădeyoollăh, உபசாரமு
ள்ள, மரியாதையுள்ள

Obsequiously, <i>a.</i> oobāsār̄imay, müreeyādēyāy, உபசாரமாய், மரியாதையாய்	Obstreperously, <i>a.</i> tāroomāray, goonākurdāy, குணக்கேடாய், தாறுமாருய்
Obsequiousness, <i>s.</i> keelpūdee-vo, müreeyādāy, கீழ்ப்படி வு, மரியாதை	Obstruct, <i>v.</i> müreekiradoo, koo-rookey tūdoorkiradoo, மறிக்கிறது, சுறுக்கேதுக்கிறது
Observance, <i>s.</i> gūvūnneepoo, கவனிப்பு	Obstruction, <i>s.</i> müreepoo, āday-poo, tūdoopoo, மறிப்பு, அடைப்பு, தடுப்பு
Observant, <i>a.</i> gūvūnūmoollāh, கவனமுள்ள	Obtain, <i>v.</i> vāngookiradoo, tūley-pūdoorkiradoo, shūmbātteekeiradoo, வாங்குகிறது, சம்பாத்திக்கிறது, தலைப்படுகிறது
Observation, <i>s.</i> gūvūneepoo, guvunum, கவனிப்பு, கவனம்	Obtrude, <i>v.</i> āmookookiradoo, dinneekiradoo, அமுக்குகிறது, திணிக்கிறது
Observatory, <i>s.</i> doorādistee-mündābūm, nūttchettrūmpār-kirā mündābūm, நடசேத்திரமண்டபம், தூரதில்லிமண்டபம்	Obtrusion, <i>s.</i> dinneepoo, būlā-bündūm, திணிப்பு, பலபந்தம்
Observe, <i>v.</i> pārkiradoo, kooree-kiradoo, gūvuneekiradoo, பார்க்கிறது, குறிக்கிறது	Obtrusive, <i>a.</i> dinneekātūkkāh, திணிக்கத்தக்க
Observer, <i>s.</i> gūvūneekiravūn, pārvāykarūn, கவனிக்கிறவன் பார்வைக்காரன்	Obtuse, <i>a.</i> mündūmānāh, mūrghoongkeeyāh, மழுங்கிய, மந்தமான
Observingly, <i>a.</i> gūvūnūmay, pārvayyay, கவனமாய், பார்வையாய்	Obtusely, <i>a.</i> mündūmāy, mūrghoongkūlāy, மழுங்கலாய், மந்தமாய்
Obsolete, pūrgheeyāh, ikkālū-teel vūghrūngkādāh, பழய, இக்காலத்தில் வழங்காத	Obtuseness, <i>s.</i> mündūm, mūrghookūm, மந்தம், மழுக்கம்
Obstacle, <i>s.</i> tūdey, koondākūm, vigginnūm, தடை, குந்தகம், விக்கினம்	Obviate, <i>v.</i> neekookiradoo, vellū-kookiradoo, நிக்குகிறது, விலக்குகிறது
Obstinacy, <i>s.</i> moorūndoo tūnūm, moorūttoo goonūm, மூரண்டுத் தனம், மூரடுக்குணம்	Obvious, <i>a.</i> teyleevānāh, veyleeyāngūmānāh, தெளிவான், வெளியரங்கமான
Obstinate, <i>a.</i> inoorādānāh, ädūngkādāh, மூரடான், அடங்காத	Obviously, <i>a.</i> teyleevay, veyleeyāngūmāy, தெளிவாய்
Obstinately, <i>a.</i> moorāday, ädūng-kāmeyāy, மூரடாய், அடங்கா கையாய்	Occasion, <i>s.</i> nimmeetūm, sūmanyūm, நிமித்தம், சமயம்
Obstreperous, <i>a.</i> tāroomārānāh, தாறுமாருன	Occasion, <i>v.</i> oondākookiradoo, உண்டாக்குகிறது
	Occasional, <i>a.</i> siläveyley sūmbā-veekirāh, சிலவேளை சம்பவிக்கிறது

- Occasionally, *a.* silläveyley, சில சென
- Occult, *a.* măreyvānāh, rūgoo-sheeyūmānāh, மறைவான், இருக்குவியமான
- Occultation, *s.* măreyvoo, rūgoo-sheeyūm, மறைவு, இருக்குவியம்
- Occupancy, *s.* irroopoo, ādshee, இருப்பு, ஆட்சி
- Occupants, *s.* irroopookārūn, ādsheekārūn, இருப்புக்காரன், ஆட்சிக்காரன்
- Occupation, āloovul, veyley, ootteeyokūm, அலுவல், வேலை, உத்தியோகம்
- Occupy, (dwell,) *v.* koodeeir-rookiradoo, குடியிருக்கிறது
- Occur, *v.* ākiradoo, neyridooki-radoo, shumbāveekiradoo, நேரிடுகிறது சம்பவிக்கிறது
- Occurrence, *s.* kāreeyūm, sūngā-dee, sheydee, sūmāshārūm, காரியம், செய்தி, சமாசாரம்
- Ocean, *s.* kündūl, sūmoottirrūm, sūmeettirrūm, கடல், சமுத்திரம்
- Octagon, *s.* yettoogōnām, yen-gonūm, எண்கொணம், எட்டு கோணம்
- Octagonal, *a.* yettoogōnāmool-lāh, எண்கோணமூளன
- October, *s.* āybūsee mādūm, or māsūm, ūrpissee māsūm, ஐப பசிமாதம்
- Ocular, *a.* kūnnālkündāh, கண்ணுற்கண்ட
- Oculist, *s.* neytteerāvāytteeyūn, kūnvaideeyūn, நெத்திரவையித்தியன்
- Odd, *a.* deesheeyūmānāh, noodūnūmānāh, sirreekātūkāh, அதிசெயமான, நாதனமான, சிரிக்கத்தக
- Oddity, *s.* ädeesheeyūmānā mā-deeree, noodūnūmānā mādee-ree, நாதனமானமாதிரி, அதிசெயமானமாதிரி
- Oddly, *a.* ädeesheeyūmay, noo-dūnūmāy, நாதனமாய் அதிசெயமாய்
- Ode, *s.* pāttoo, shindoo, பாட்டு, சிந்து
- Odious, *a.* pūgaykā pūdātūkkāh, பகைக்கப்படத்தக
- Odiously, *a.* pūgay kiddūmāy, பகைக்கிடமாய்
- Odiousness, *s.* pūgay pūdoom-tūnney, பகைப்படும்தன்மை
- Odour, *s.* vāsūney, வாசனை
- Odour,(bad,) *s.* nāttūm, நாத்தம்
- Odoriferous, *a.* vāsūneyānāh, வாசனையான
- Odorous, *a.* vāsūneyoollāh, வாசனையுள்ள
- Of, *p.* een, oodāyāh, eel, உடைய, இல்
- Off, *a.* appāl, doorāh, tūllee, அப்பால், தூர, தள்ளி
- Off, (a horse,) *kodereyeen pey-riley, or meyley, குதினாயின் பேரிலே or, செலே*
- Offence, *s.* koottūm, meeroodūl, குற்றம், மீறுதல்
- Offend, *v.* pirreeyāveenā pūdoot-tookiradoo, பிரியவீனபபடுத துகிறது
- Offender, *s.* koottāvālee, mee-roovon, குற்றவாளி, மீறுவோன்
- Offensive, (smell,) *a.* nāttūmānāh, நாத்தமான
- Offensive, *a.* abākārūmānāh, abākūrteeyānāh, அபகாரமான, அபகிர்த்தியான
- Offensively, *a.* abākārūmāy, abākūrteeyāy, அபகாரமாய் அபகிர்த்தியாய்

- Offer, *s.* kerlvee, peyssoo, கெ
ங்கி, பேசு
- Offer, *v. a.* kerlkiradoo, yiddoo-
kiradoo, கேள்கிறது, தீடுகிற
து
- Offer, *v. n.* (as opportunity,) tot-
tookiradoo, vughreekānooki-
rādoo, வழிகாலுகிறது
- Offering, *s.* kāneekay, காணிக்
கை
- Office, *s.* ooteeyokūm, veyley,
உத்தியோகம், வேலை
- Officer, *s.* ootteeyokūstūn, āpees-
sur, ஆபிசர், உத்தியோகன்
தன்
- Official, *s.* sūbāy ūdeebūdee, ச
பையதிபதி
- Official, *a.* ooteeyokūsttoo kūdoo-
tāh, உத்தியோகத்துக்கடுத்த
- Officially, *a.* ooteeyoka tūtoo-
vūmkondoo, உத்தியோகத்து
வங்கொண்டு, உத்தியோகத்து
வங்கொண்டு
- Officiate, *v.* veyley nūdūpeekira-
doo, வேலைநடப்பிக்கிறது
- Officious, *a.* tondeepānāh, ரெந
ந்திப்பான்
- Officiously, *a.* tondeepay, ரெந
ந்திப்பாய்
- Officiousness, *s.* tondeepoo,
ரெநந்திப்பு
- Offspring, *s.* shūndānūm, boot-
teerulābūm, சந்தானம், புத்தி
ரலாபம்
- Often, *a.* ūdeekūdee, äneykā-
derrūm, அடிக்கடி, அனேகத
மற
- Ogle, *v.* kūday kūneekiradoo, க
டைக்கணிக்கிறது
- Ogling, *s.* keelkūn, கீழ்க்கண்
- Oh, *in.* āh, ayyōh, āppāh, ஆ, ஜ
யோ, அப்பா
- Oil, *s.* yenney, எண்ணோ
- Oil, *v.* yenney poosookiradoo, ஏ
ண்ணோப்புக்கிறது
- Oil-cake, *s.* pinnākoo, பிண்ணுக்
கு
- Oiliness, *s.* yenney pūttoo, ஏ
ண்ணோப்பற்று
- Oilpress, *s.* shekkoo, āley, செ
க்கு, ஆலை
- Oily, *a.* yenney pūttoollāh, ஏ
ண்ணோப்பற்றுள்ள
- Ointment, *s.* tāylūm, தைலம்
- Old, *a.* pūrghāyāh, pūrghāsā-
nāh, பழை, பழசான
- Oldness, *s.* pūrghāmey, poor-
vūm, பழமை, பூர்வம்
- Oldsaying, *s.* pūrghāyāh shol,
pūrghāyāh morhee, பழமொழி,
பழசௌலி
- Olfactory, *a.* mānūmoollāh, மண
முள்ள
- Omen, *s.* sūgoonūm, kooree,
nimmeetūm, குறி, நிமித்தம்,
சகுணம்
- Ominous, *a.* sūgoonūmānāh, ச
குனமான
- Ominously, *a.* sūgoonūmāy, ச
குனமாய்
- Omission, *s.* tūppoo, tūveerpoo,
தப்பு, தவிர்ப்பு
- Omit, *v.* tūveerkiradoo, mūrūn-
doo voodookiradoo, தவிர்கிறது
- Omnipotence, *s.* sūrvāvūlāmey,
சருவவல்லமை, சருவத்த்துவ
ம்
- Omnipotent, *a.* sūrvāvūllāh, சரு
வவல்ல
- Omnipresent, *a.* sūrvāveeyāpā-
gūmoollāh, சருவவியாபசமுள்
ள
- Omniscience, *s.* sūrvāgānūm,
சருவஞானம்
- Omniscient, *a.* sūrvāngānūmool-
lāh, சருவஞானமுள்ள

- On, *p.* meyl, meyley, äppoorǖm, whyräh, மேலே, உயர், அப்புறம்
- Once, *a.* orooderrǖm, oroovis-shey, orookäl, ஒருதரம், ஒருக்கால், ஒருவிசை
- One, *s.* onnoo, onroo, ஒண்ணு, ஒன்று
- One, *a.* oroo, yekhă, ஒரு, ஏக்
- Onerous, *a.* bârümänäh, shemey-änäb, பாரமான, சுமையான
- Onion, *s.* vengäyüm, eerävengä-yüm, வெண்காயம், ஈரவெண்காயம்
- Only, *a.* mätteerǖm, worey, மாத்திரம், ஒரோ
- Onset, *s.* yoottǖm, pör, யுத்தம் போர்
- Onward, *a.* moonney, minney, moondee, moonnäkäh, äppoorǖm, முன்னே முந்தி முன்னுக அப்புறம்
- Ooze, *v. n.* pooräpüdookiradoo, woottoowoorookiradoo, புறப்படுகிறது.
- Oozing, *s.* woorül, ஊரல்
- Opacity, *s.* mündǖl, kooroodoo, eerool, குருடு, மங்கல், இருள்
- Open, *v. a.* türükkiradoo, vir-reekirädoo, திறக்கிறது, விரிக்கிறது
- Open, *v. n.* veyleekiradoo, tü-ründoo pokiradoo, வெடக்கிறது, மலருகிறது
- Open, *a.* veyleeyänäh, türündi-rookirä, வெளியான, திறந்திருக்கிற, திறந்துப்போகிற
- Opening, *s.* toovärǖm, pokkoo, veydeepoo, துவாரம், வெடப்பு, போக்கு
- Openly, *a.* teyleevay, தெளிவாய்
- Openness, *s.* teyleevoo, dära-lüm, தெளிவு, தாராளம்
- Operate, *v.* kâreeyä püdookiradoo, காரியப்படுகிறது
- Operate, (medicine,) *v.* bey-deekiradoo, piddeekiradoo, போதிக்கிறது, பிடிக்கிறது
- Operation, *s.* sheykay, kâree-yüm, nüdey, dorheel, செய்கை, காரியம், நடை, தொழில்
- Operation, (surgical,) *s.* rünä-vaitteeeyüm, இரணவயித்தியம்
- Operator, *s.* rünävâydeeyun, இரணவயித்தியன்
- Ophthalmia, *s.* kün novoo, கண்ணேய்
- Opiate, *s.* neetteerey oondäkoomäründoo, நித்திகாலன்டாக்குமருந்து
- Opine, *v.* nineykiradoo, yennoo-kiradoo, நினைக்கிறது எண்ணுகிறது
- Opiniated, *a.* piddeevädümänäh, ädümöolläb, பிடிவாதமான, அடமுள்ள
- Opiniative, *a.* piddeevädümool-lah, பிடிவாதமுள்ள
- Opinion, *s.* ninneyvoo, yennüm, நினைவு, எண்ணம்
- Opium, *s.* üffeem, übeam, அவின்
- Opponent, *s.* virrodee, yeddeer-älee, விரோதி, எதிராளி
- Opportune, *a.* nüllä sümayümänäh, நல்சமயமான
- Opportunely, *a.* nüllä sümayymay sâvâkâstümäy, நலவசமயமாய், சாவகாசமாய்
- Opportunity, *s.* sümäyüm, vey-ley, sâvâkâstüm, சமயம், வேள, சாவகாசம்
- Oppose, *v.* neyridookiradoo, yed-deekiradoo, virrodiimpünnookiradoo, விரோதம்பண்ணுகிறது, நெரிடுகிறது, எதிர்க்கிறது

Opposer, *s.* virrodee, pūgaivūn, yeddeerālee, விரோதி, பகைவன், எதிராளி

Opposite, *a.* yeddeerpukkūmānah, yeddeeranāh, எதிர்பக்கமான, எதிரான

Opposition, *s.* māroopādoo, yeddeerpoo, yedūkoo, மாறுபாடு, எதிர்ப்பு, இடத்து

Oppress, *v.* odoookookiradoo, kodoomeysheykiradoo, ஒடுக்குச் சரது, கொடுமைசெய்கிறது, நெருக்கிறது

Oppressed, *a.* neyrookāpūttāh, odookkapūttāh, ஒடுக்கப்பட்ட, நெருக்கப்பட்ட

Oppression, *s.* odoookum, neyrookūm, kodoomey, நெருக்கம், ஒடுக்கம், கொடுமை

Oppressive, *a.* odoookūmānah, kodoomeyānah, நெருக்கமான, ஒடுக்கமான, கொடுமையான

Oppressively, *a.* neyrookumāy, odoookūmāy, kodoomeyay, நெருக்கமாய், ஒடுக்கமாய், கொடுமையாய்

Oppressor, *s.* kooroorūn, yedūkūn, குருநன், இடத்கன்

Opprobrious, *a.* nindeyānah, திந்தையான

Opprobriously, *a.* nindeyāy, திந்தையாய்

Opprobrium, *s.* nindey, திந்தை

Optical, *a.* nyānāshāsterūttoo kūdoottāh, நயனசாத்திரத்துக்குத்த

Optics, *s.* nyānāshasterūm, நயனசாத்திரம்

Option, *s.* eeshtūm, pirreeyūm, viroopūm, விருப்பம், இட்டம் பிரியம்

Optional, *a.* eeshtāpūdeekēe,

virroopūmoollāh, இட்டபடிக்கு, விருப்பமுள்ள

Opulence, *s.* dirräveeyūm, selvūm, āspirreeyūm, dānnūm, திரவியம், ஆஃப்பிரிம், தனம், செல்வம்

Opulent, *a.* dirräveeyūmānah, shelvūmānah, āspirreeyūmānah, திரவியமான, செல்வமான, ஆஃப்பிரியமான

Opulently, *a.* āspirreeyūmāy, dirräveeyūmāy, selvūmay, ஆஃப்பிரியமாய், திரவியமாய், செல்வமாய்

Or, *c.* ullaadoo, yengeeloom, அல்லது, என்கிலும்

Oracle, *s.* deyvāviddey, தெவவிடை

Oracular, *a.* shāsterūm sholloo-kirā, சாத்திரம் சொல்லுகிற

Oracularly, *a.* shāsterūmay, சாத்திரம்

Oral, *a.* vāymoghreeyānah, vāy-kerveeyānah, வாய்மொழியான, வாய்க்கேழ்வியான

Orally, *a.* kudkātūkkāhdāy, vāy-moghreeyāy, கேட்கத்தக்கதாய், வாய்மொழியாய்

Orange, *s.* keecheeleepūrghum, kohrūnjee, இச்சிவிபழும், கொழுஞ்சி

Orange-peel, *s.* keecheeleepūgrā tōl, இச்சிவிபழுத்தோல்

Orang-outang, *s.* mündee, koorūngkoo, vānūrūm, மந்தி, குரங்கு, வானரம்

Oration, *s.* prūsūngūm, பிரசங்கம்

Orb, *s.* oonday, shūkkārūm, உண்டை சக்கிரம்

Orbit, *s.* kūdākhūm, கடகம்

Ordain, *v.* neymeekiradoo, dit-

tūmpunnookiradoo, நியமிக்கி து திட்டப்பண் ஆகிறது	Organ, <i>s.</i> koveel kñnārāpoottēe, கோவீல்கிண் னூரப்பெட்டி
Ordainer, <i>s.</i> ney meekirāvñ̄, dittapūdoottookirāvñ̄, நியமி க்கிறவன், திட்டப்படுத்துகிற வன்	Organic, <i>a.</i> ūngūmoollāh, அங்க மூள் எ
Ordeal, <i>s.</i> kādākeeney, காடாக் கினை	Organization, <i>s.</i> ūngūbāndūm, அங்கபந்தம்
Order, <i>s.</i> oottirrāvoo, tākeed, kūrpñ̄ney, kūttūley, உத்திர வு, தாக்கிதை, கற்ப்பினை, கட்ட லை	Organize, <i>v.</i> orghoongoo pūdoott tookiradoo, ஒழுங்குப்படுத்து கிறது
Order, (regularity,) <i>s.</i> orghoon goo, ஒழுங்கு	Organized, <i>p.</i> orghoongoopū doottāpūttāh, ஒழுங்குப்படுத் தப்பட்ட
Order, <i>v.</i> ootūrāvoo voodookira doo, kūttūley iddookiradoo, உ த்திரவுவிடுகிறது, கட்டலையிடு கிறது	Orgiēs, <i>s.</i> sūtteepoosāy, mūdoo bānāvirroondoo, சத்திழசை, மதுபானவிருந்து
Ordering, (regulating,) <i>p.</i> or ghoongoo pūdoottookirā, ஒழு ங்குபடுத்துகிற	Orient, <i>s.</i> keerghākoo, woodāy āmānadissey, கிழக்கு, உதை யமானதை
Orderly, <i>a.</i> kirrāmūmānāh, see rānāh, இறமமான சீரான	Oriental, <i>s.</i> keerghūkeeley oollā vñ̄, கிழக்கிலேயுள்ளவன்
Ordinance, <i>s.</i> kūrpñ̄ney, ney mūm, கற்ப்பினை, நியமம்	Oriental, <i>a.</i> keerghūkānāh, கிழ க்கான
Ordinarily, <i>a.</i> vūrghūkūmāy, vūrghūkāpūdee, வழக்கமாம், வழக்கப்படி	Orientalism, <i>s.</i> keerghūkoopey shoo, கிழக்குபேச்சு
Ordinary, (usual,) <i>a.</i> vūrghūkū mānāh, வழக்கமான	Orifice, <i>s.</i> toovārūm, vāy, kūn, துவாரம், வாய், ஏன்
Ordinary, (regular,) <i>a.</i> orghoon gānāh, moreyānāh, ஒழுங்கா ன, முறையான	Origin, <i>s.</i> ādee, toovakūm, kā rānūm, ஆதி, துவக்கம், கார ணம்
Ordinary, (inferior,) <i>a.</i> pūroom būdeeyānāh, பரும்படியான	Original, <i>s.</i> moodūlpriddee, முத ல்பிரதி
Ordination, <i>s.</i> abeesheyghūm, pūttābeesheyghūm, அபிவேக ம், பட்டாபிவேகம்	Original, <i>a.</i> shoohūmānāh, ādeeyānāh, சுழமான, ஆதியான
Ordnance, <i>s.</i> beer ingee, பீரங்கி	Originality, <i>s.</i> moodūlmēy, மு தன்மை
Ordure, <i>s.</i> pee, mūlūm, kūsstūm, மலம், கஷிட்டம்	Originally, <i>a.</i> moodūlmoodūl, toovūkkūtteel, முதலமுதல், து வக்கத்தில்
Ore, <i>s.</i> kūlimboollāhloghūm, க ளிம்புள்ளலோகம்	Originate, <i>v.</i> prūppēekiradoo, oondākiradoo, பிறப்பக்கிறது, உண்டாக்கிறது
Ore, <i>s.</i> kūlimboollāhloghūm, க ளிம்புள்ளலோகம்	Ornament, <i>s.</i> ūnee, singārūm, அணி, சிங்காரம்

- Ornament, *v.* singāreekiradoo, சிங்காரிக்கிறது
- Ornamental, *a.* seerāpānāh, singārūmānāh, சிறப்பான, சிங்காரமான
- Ornamentally, *a.* singārūmāy, seerāppāy, சிங்காரமாய், சிறப்பாய்
- Orphan, *s.* tāy tūkāpūn illādā poolley, தாய்தகப்பனில்லாத பிள்ளை
- Orphan, *a.* pettārillādāh, பெற்றுள்ளாத
- Orpiment, *s.* äreedārūm, ponā-reedārūm, அரிதாரம், பொன்னிதாரம்
- Orthodox, *a.* vāydeeyūmānāh, soobūdshumānāh, வைத்திகமான, சுபடசமான
- Oscillate, *v.* ädookiradoo, asay-kiradoo, ஆடுகிறது, அசைகிறது
- Oscillation, *s.* ättūm, asayvoo, ஆட்டம், அசைவு
- Ossification, *s.* yelloombādūl, எலும்பாதல்
- Ossify, *v. n.* yeloombākirādoo, எலும்பாக்கிறது
- Ostensible, *a.* veyleeveyshūmā-nāh, வெளிவேஷ்மான
- Ostensibly, *a.* veyleeveyshūmāy, வெளிவேஷ்மாய்
- Ostentation, *s.* ädūmpūrūm, oolā-sūm, ஆடம்பரம்
- Ostentatious, *a.* ädūmpūrūmā-nāh, oolāsūmānāh, ஆடம்பரமான, உலாசமான
- Ostentatiously, *a.* ädūmpūrūmāy, veembay, ஆடம்பரமாய், வீம்பாய்
- Osteology, *s.* yeloombooshāst-teerūm, எலும்புச்சாத்திரம்
- Otherwise, *a.* illāvittāl, உல்லாவிட்டால், அல்லவன்றுலி
- vennrāl, இலலாவிட்டால், அல்லவன்றுலி
- Ought, *v.* vuindeeyādoo, vuirnoom, வேண்டியது, வெணும்
- Our, *p.* nūmmoo, nūmmūdoo, நீண்மூடையாது, நமது, நம்முடைய
- Ourselves, *p.* nāmdāmey, nāngūldāmey, நாம்தாமே, நாங்ன்தாமே, எங்கள்
- Oust, *v.* yeduttoo podookiradoo, tūllookiradoo, எடுத்துப்போடு கிறது, தள்ளுகிறது
- Out, *a.* veyleeyey, வெளியே
- Outbreak, *s.* pūläpoo, veydee-poo, விளப்பு, வெடிப்பு
- Outbid, *v.* villeyettookiradoo, விலையேற்றுகிறது
- Outcast, *s.* tūlloondajādeeyānāh, தள்ளுண்டசாதியான
- Outcry, *s.* kookoorūl, kūlākūm, கூக்குரல், கலக்கம்
- Outdo, *v.* torpeekiradoo, தோற்பிக்கிறது
- Outer, *a.* veyleeyānāh, வெளியான
- Outermost, *a.* keerghkūdēyānāh, கீழ்க்கடையான
- Outfit, *s.* moosteeepoo, mooste-doo, முஸ்திப்பு, முஸ்தித்து
- Outgrow, *v.* ädeegūmay vūlūr-kiradoo, அதிகமாய்வளர்கிறது
- Outlandish, *a.* nāttoopongānāh, நாட்டுபோங்கான
- Outlay, *s.* shellāvoo, செலவு
- Outlet, *s.* toovārūm, துவாரம்
- Outlive, *v.* nālpūda irrookiradoo, நான்படயிருக்கிறது
- Outrage, *v.* kūlākūm pūnnooki-radoo, moomoorūmkāttooki-radoo, கலகம்பண்ணுகிறது, மூமூரமகாட்டுகிறது
- Outrage, *s.* kūlākūm, moomoo-

- rūm, kohrāpūm, கலகம், மும் முரம், குழப்பம்
- Outrageous, *a.* kūlākūmoollāh, moomoorūmoollāh, கலக்கமுள், முமமுரமுள்
- Outrageously, *a.* kūlākūmāy, moomoortūmāy, dooshttātūnūmay, கலகமாய், முமமுரமாய், துட்டத்தனமாய்
- Outright, *a.* tāmāshūmānree, teyleevay, தாமதமன்றி, தெளி வாய்
- Outrun, *v.* moondee odoorkiradoo, முந்தியோடுகிறது
- Outside, *s.* veyleepoorūm, veyleepūkkūm, வெளிப்புரம், வெளிப்பக்கம்
- Outstretch, *v.* ädeegā neettoo-kiradoo, அதிகநீட்டுகிறது
- Outstrip, *v.* moondee pokiradoo, முந்திபோகிறது
- Outvie, *v.* vellookiradoo, வெல் லுகிறது
- Outward, *a.* veyleeyānāh, வெளி யான
- Outwardly, *a.* veyleeyāy, வெளி யாய்
- Oval, *s.* moottey vüdeevoō, முட்டைவடிவு
- Oval, *a.* moottey vüdeeveēnāh, முட்டைவடிவான
- Ovarious, *a.* moottey iddoorkirā, முட்டையிடுகிற
- Oven, *s.* ädoopoo, அடுப்பு
- Over, *p.* meyley, äboorūm, mee-doo, மேலே, அப்புரம், மீது
- Over, *a.* ädeegūmāy, minjshūm, அதிகமாய், மிஞ்சம்
- Overbalance, *v.* tārgħttookiradoo, தாழ்த்துகிறது
- Overbear, *v.* keelpudoottookiradoo, amookookiradoo, கீழ்ப்பு உத்துகிறது, அமுக்குகிறது
- Overbearing, (*arrogant,*) *a.* shū-lookānāh, būdāyānāh, veem-bānāh, சனுக்கான, படாயான, வீம்பான
- Overboiled, *a.* rombo veyvee-chāh, rombo veyveendāh, இரொம்பவேவிச்ச, இரொம்பவேவிந்த
- Overcast, *a.* modūmāy, மோடமாய்
- Overcharge, *v.* ädeegāvillye-podookiradoo, அதிகவிலைபோடுகிறது
- Overcome, *v.* meyl kollookiradoo, மேற்கொள்ளுகிறது
- Overflow, *v.* peyrookookiradoo, preleyūmākiradoo, பெருகிறது
- Overgrow, *v.* meyl vūlūrookiradoo, மேல்வளருகிறது
- Overhang, *v.* meyl tongookiradoo, மேலேதொங்குகிறது
- Overhear, *v.* ottookerghkiradoo, ஒற்றுக்கேழ்க்கிறது
- Overload, *v.* miggoodeeyay bā-rūm yettookiradoo, மிகுதியாய் பாரமேற்றுகிறது
- Overlook, *v.* kūnkāneekiradoo, கண்காணிக்கிறது
- Overmuch, *a.* ädeegūmānāh, meylmeechūmānāh, அதிகமான, மேல்மிச்சமான
- Overpower, *v.* vüleemeyayvel-lookiradoo, வலிமையாய்வெல் லுகிறது
- Overrate, *v.* adeekrāyum podookiradoo, meegħämüdeekiradoo, அதிகிரயம்போடுகிறது, மிகமதிக்கிறது
- Overripe,(fruit,) *a.* ärghookülā-nāh, ärgeendāh, அமுகலான, அழிந்த
- Overrule, *v.* meylveeshārūney-āy nūdākiradoo, மேல்விசராரணையாய்நடக்கிறது

- Oversee, *v.* kāroomāroo pūnnoo-kiradoo, meylveeshāreekiradoo, காறுபாறுபன்னுகிறது, மேல்விசாரிக்கிறது
- Overseer, *s.* meylveeshārūney-kārūn, மேல்விசாரணகாரன்
- Overshadow, *v.* nūrgħil iddooki-radoo, நிழவுகிறது
- Overshoot, *v.* likkootippee shoodookiradoo, இலக்குதப்பிசுடுகிறது
- Overset, *v.* kodey kāvūrkiradoo, கொடைகவுகிறது
- Oversight, *s.* tūppoo, தப்பு
- Overspread, *v.* moodookiradoo, pūdārookiradoo, படருகிறது, முடுகிறது
- Overstock, *v.* miggoodeeyay-sheyrkiradoo, மிகுதியாம்சேர்க்கிறது
- Overstrain, *v.* miggā neettooki-radoo, மிகநீட்டுகிறது
- Overt, *a.* veyleeyānāh, prūsseettūmānāh, வெளியான, பிரசித்தமான
- Overtake, *v.* odee poodeekiradoo, ஒடுப்பித்தக்கிறது
- Overthrow, *v.* poorūttookiradoo, புரட்டுகிறது
- Overtly, *a.* veyleeyay, prāsseettūmāy, வெளியாம், பிரசித்தமாம்
- Overture, *s.* oottirrāvoo, yeypādoo, உத்திரவு, ஏற்பாடு
- Overturn, *s.* poorūttoo, peyrpoo, புரட்டு, பெயர்ப்பு
- Overwhelm, *v.* āmeerndookiradoo, அழிந்துகிறது
- Owe, *v.* kodookā vūrndeey ir-rookiradoo, kūdūnpūttirookiradoo, கொடுக்கவேண்டியிருக்கிறது, கடன்பட்டிருக்கிற
- Owl, *s.* āndey, kookāy, ஆந்தை, கூகை
- Own, *v.* sheyrttoo kollookiradoo, சேர்த்துக்கொள்ளுகிறது
- Own, *a.* shondāh, shoodunderū-mānāh, சொந்த, சுதந்திரமான
- Owner, *s.* shondākārūn, wodāy-švān, சொந்தக்காரன், உடையவன்
- Ox, *s.* yeyroodoo mādoo, yeroodo, ஏருதுமாடு, ஏருது
- Oyster, *s.* ālee, shippee, ippee, ஆளி, சிப்பி, இப்பி
- Oyster shell, *s.* ālee odo, shippee odo, ஆளியோடு, சிப்பியோடு
- P
- Pace, *s.* kūvadoo, tāndoo, கவடு, தாண்டு
- Pace, *v.* n. kūvadooovāyt ullūkirkiradoo, கவடுவைத்தனக்கிறது
- Pacific, *a.* shāndumānāh, shāmādānāh, சாந்தமான, சமாதான
- Pacification, *s.* tūneevoo, shūmādānūmākookāy, தணிவு, சமாதானமாக்குகை
- Pacify, *v.* shūmādānūmā pūdoot-tookiradoo, சமாதானப்படுத்துகிறது
- Pack, *v.* irookeekūttookiradoo, இறுக்கிக்கட்டுகிறது
- Pack, *s.* kūttoo, moottey, shemey, கட்டு, மூட்டை, சுமை
- Package, *s.* kūttoo, moottey, shemey, கட்டு, மூட்டை, சுமை
- Packbeast, *s.* podeemirroogūm, பொதிமிருகம்
- Packbullock, *s.* podeemādoo, பொதிமாடு

- Packet, *s.* kūttoo, moottāy, கடு
டி, மூட்டை
- Packhorse, *s.* podeekoodeerey,
பொதிக்குதிரை
- Packsaddle, *s.* veeree, podedee-
yoorāy, விறி, பொதியுரை
- Packthread, *s.* kūttoonool, கட்
குதாவ
- Pad, (for a man's head) *s.* shoo-
mādoo, சும்மாடு
- Pad, (for bullocks,) *v.* veeree,
விறி
- Paddle, *v.* tūndoovūleekiradoo,
தண்டுவலிக்கிறது
- Paddy, *s.* nel, nelloo, நெல், நெ
ல்லு
- Padlock, *s.* poottoo, āmaypoot-
too, பூட்டு, ஆமைப்பூட்டு
- Pagan, *a.* ūngneeyānāh, ūngny-
ānāh, ägeeyānāh, அஞ்ஞான,
அக்கியான
- Page, *s.* pūkkūm, poorūm, பக்க
ம், புறம்
- Pageant, *s.* } adūmbārūm, ä-
Pageantry, } lüngkārūm, singā-
} rūm, veyleekay,
} ஆட்ம்பரம், அலங்
} காரம், சிங்காரம்,
} வேழுக்கை
- Pagoda, *s.* koveel, koyil, vig-
geerākūm, கோவில், கோயில்,
விக்கிரகம்
- Pail, *s.* tottee, தொட்டு
- Pain, *s.* no, novoo, vūroottām,
நொ, நொவு, வருத்தம்
- Pain, (to suffer,) *v.* novoo pūdo-
kiradoo, vūroottā pūdookiradoo,
நொவுபடுகிறது, வருத்
தப்படுகிறது
- Pains, *s.* vūroottām, äbāyūm,
வருத்தம், அபாயம்
- Pains, (to take,) *v.* pirāyāsa pū-
dookiradoo, பிரயாசப்படுகிறது
- Paint, *s.* vūrānām, vūnnām, sāy-
ām, வர்ணனம், வண்ணம், சாயம்
- Paint, *v.* vūrānām poosookira-
doo, vūrānām ñdeekiradoo, வ
ர்ன்னம்பூசுகிறது, வர்ன்னமடி
க்கிறது
- Painter, *s.* vūrānākārām, வர்ன்
னக்காரன்
- Painting, *s.* pūdām, shittee-
rām, சித்திரம், படம்
- Pair, *v.* yeneeykradoo, sheyrki-
radoo, jodoo kūttookiradoo,
இணக்கிறது, சேர்க்கிறது, சேர
கெட்டுகிறது
- Pair, *s.* jodoo, சோடு
- Palace, *s.* ärānmāney, அரண்ம
னை
- Palankeen, *s.* pālkee, pālākoo,
பல்லாக்கு
- Palatable, *a.* roosheeyānāh, rū-
sūmānāh, உருசியான, இரச
மான்
- Palate, *s.* oonnākoo, உண்ணுக்கு
- Pale, *a.* mūngūllānāh, மங்கலா
ன
- Paleness, *s.* mūngūl, velloovel-
loopoo, மங்கல், வெளுவெளுப்பு
- Paling, *s.* veylee, krādee, வே
வி, கிராதி
- Palliate, *v.* koottām tūneekira-
doo, குற்றம்தணிக்கிறது
- Palliation, *s.* koottām tūneetūl,
குற்றம்தணித்தல்
- Pallid, *a.* mūngūllānāh, nerrūmil-
lādāh, மங்கலான, திறமில்லா
த
- Palm, (hand,) *s.* oollūngkāy, உ
ள்ளங்கை
- Palmyra, (tree,) *s.* pūneyām-
ām, pūney, பனைமரம், பனை
- Palmyra, (fruit,) *s.* pūnūngkāy,
pūnāmpūrghām, பனங்காய்,
பனங்பழம்

- Palpable, *a.* kündeeepānāh, கண் அப்பான்
- Palpitate, *v.* nenjeeeekiradoo, நெஞ்சிடுக்கிறது
- Palpitation, *s.* nenjeeedee, püdey-poo, நெஞ்சிடி, பதைப்பு
- Palsy, *s.* timmeer, timmeervā-dūm, திமர், திமர்வாதம்
- Paltry, *a.* ärpümānāh, siroomeyānāh, lobümānāh, அற்பமான், சிறுமையான, உலோபமான
- Pamper, *v.* posheekiradoo, korghoo kä veedookiradoo, போ ஷிக்கிறது, கொழுக்கவிடுகிறது
- Pamphlet, *s.* püttirrūm, sirroopoostagūm, பத்திரம், சிறுபுத்தகம்
- Pan, *s.* chättee, pättirrūm, சடுஷு, பாத்திரம்
- Pancake, *s.* pünneekārūm, pulakhärūm, பண்ணிகாரம், பலகாரம்
- Pandal, *s.* pündül, pündür, பந்தல், பந்தர்
- Pander, *s.* sündumvānghee, vündoova, சங்கம்வாங்கி, வடுவா
- Pane, *s.* kunnadeetüttoo, கண்ணுடிதட்டு
- Panegyric, *s.* poogürghtchee, புகழ்ச்சி
- Pang, *s.* nokādoo, veeyākoolūm, நோக்காடு, வியாகுலம்
- Panic, *s.* yekkūm, ஏக்கம்
- Pannel, *s.* virree, விஸி
- Pant, *v.* neydoomooth yereekiradoo, நெடுமூச்செறிகிறது
- Panther, *s.* pillee, vengkāy, புவி, வேங்கை
- Panting, *s.* neydoomoothchoo, நெடுமூச்சு
- Pantry, *s.* teenvoodoo, teenärāy, தீன்வீடு
- Pap, *s.* moley kün, மூலைக்கண்
- Papa, *s.* äppā, அப்பா
- Paper, *s.* kündoodashee, kāyeedūm, கடுதாசி, காக்கிதம்
- Parade, *v.* por veydeekāy kättoo-kiradoo, போர்வேட்ச்சைக்காட்டுகிறது
- Paradise, *s.* mōdshūm, moottee, மோட்சம், முத்தி
- Paragraph, *s.* vakkēeyäpügodee, வாக்கியப்பகுதி
- Parallel, *s.* yenay, opünney, säree, shäree, இணை, ஒப்பனை, சரி
- Parallelogram, *s.* neendā shuddoorūm, நீண்டசதுரம்
- Paralysis, *s.* shünnee, timmeer, vādūm, சண்னி, திமர், வாதம்
- Paralytic, *a.* timmeerānāh, திமிரான்
- Paralyze, *v.* timmeerpuddootookiradoo, திமர்ப்படுத்துகிறது
- Paramount, *a.* mookeeyūmānāh, prädānūmānāh, முக்கியமான, பிரதானமான
- Paramour, *s.* külläpoorooshün, püräpoorooshün, கள்ளப்புருடன், பரபுருடன்
- Parapet, *s.* sirrooshoovür, kāypoodeeshooovür சிறுசுவர், கைப்பிடிசுவர்
- Parasite, *s.* pooshäree, பூசாரி
- Parasol, *s.* sirrookodey, sütteerūm, சிறுகுடை, சத்திரம்
- Parboil, *v.* pādee veyveekiradoo, pādee aveekiradoo, பாதி அவிக்கிறது, பாதிவெவிக்கிறது
- Parcel, *s.* küttoo, seepūm, koottūm, கட்டு, சிப்பம், கட்டும்
- Parcel, *v.* püngeedookiradoo, küttookiradoo, பங்கடுகிறது, கட்டுகிறது

- Parch, *v.* vürākiradoo, kūrooki-radoo, கருக்கிறது.வறுக்கிறது
- Parchment, *s.* tolkūdoodāshee, tolpuddūm, தொல்படம், தோல்கடுதாகி
- Pardon, *s.* münneepoo, poroodee, மன்னிப்பு, பொறுதி
- Pardon, *v.* münneekiradoo, மன்னிக்கிறது
- Pardonable, *a.* münneekäppüdtükkäh, மன்னிக்கப்படத்தக்க
- Pare, *v.* vürheekiradoo, sheevookiradoo, வழிக்கிறது, சேவுகிறது
- Parent, *s.* (male,) tükhapun, (female,) tāy, தகப்பன், தாய்
- Parents, *s.* tāy tükhapūn mār, தாய்தகப்பன்மார்
- Parentage, *s.* vümeeshüm, pirrupoo, வமிஷம், பிறப்பு
- Parental, *a.* pirruppooküdoottäh, பிறப்புக்குத்த
- Paring, *s.* sheevül, சீவல்
- Parity, *s.* sharee, sümüm, oppüney, சரி, சமம், ஒப்பனை
- Parlance, *s.* peychoo, sümbsashuney, டேச்ச, சம்பாவினை
- Parley, *s.* peycheekollookāy, டெக்கொள்ளுகை
- Parley, *v.* peycheekollookiradoo, பேசிக்கொள்ளுகிறது
- Parole, *s.* vārttay, vāy peychoo, வார்த்தை, வாய்டேச்ச
- Parricidal, *a.* tükhapūn koleyänäh, தகப்பன் கொலையான
- Parricide, *s.* tükhapünkoleyänävün, தகப்பன் கொலையானவன்
- Parrot, *s.* killee, killeepoolley, கிளி, கிளிப்பிள்ளை
- Parry, *v.* silümbüm adookiradoo, kādeey adookiradoo, சிலமப்மாடுகிறது, காடியாடுகிறது
- Parsimonious, *a.* lobeeyanäh, pissünümänäh, இலோபியான, பிசனமான
- Parsimony, *s.* lobeeym, pissünüm, இலோபியம், பிசனம்
- Parsing, *s.* püdásheydūm, பதச்சேதம்
- Parson, *s.* pädree, bodäkun, பாதிரி, போதகன்
- Part, *s.* püngkee, pügoodee, உங்கு, பகுதி
- Part, *v.* püng iddoorkiradoo, பங்குகிறது
- Partake, *v.* püngoo koodeekollookiradoo, பங்குகூடுகிறொள்ளுகிறது
- Partial, *a.* püdshäpädägümänäh, பட்சபாதகமான
- Partiality, *s.* püdshäpädägüm, பட்சபாதகம்
- Partially, *a.* oroopüdee, ஒருபாது
- Participate, *v.* pükeerndoo kollookiradoo, பகுர்ந்துகொள்ளுகிறது
- Participation, *s.* oodündehy, oodünnpüngoo, உடந்தை, உடன்பங்கு
- Particle, *s.* änoovättenee, kinjshüm, அனுவத்தினி, கிஞ்சம
- Particulars, *s.* vibbärüm, vüroottümänüm, விபரம், வருத்தமானம்
- Particular, *a.* mookeeümänäh, pirrädäntümänäh, முக்கியமான, பிரதானமான
- Particularize, *v.* kündheetoo shollookiradoo, கண்டித்துசொல்லுகிறது
- Particularly, *a.* mookeeümäkäh, pirrädänümäkah, முக்கியமாக, பிரதானமாக
- Parting, *s.* pirreevoo, பிரிவு
- Parting, *p.* pirreekira, பிரிகிற

Partisan, <i>s.</i> ädoottävün, அடுத்த வன்	kümillädäh, சாதிவான, மோ கமில்லாத
Partition, <i>s.</i> pirreevoo, püng- koo, பிரிவு, பங்கு	Passive, <i>a.</i> sügeechoo, சகிச்ச Passively, <i>a.</i> sügeepay, சகிப்பா ய்
Partition, (wall,) <i>s.</i> koorookoo- shoovur, குறுக்குசுவர்	Passiveness, <i>s.</i> sügeepoo, சகிப் யு
Partly, <i>a.</i> oroopüngkäy, ஒருபங் காய்	Past, <i>p.</i> sheynräh, pönäh, சென் ற, பேன
Partner, <i>s.</i> koottälee, püngkä- lee, கூட்டாளி, பங்காளி	Paste, <i>s.</i> püchey, பசை
Partnership, <i>s.</i> koottäm, püng- koo, கூட்டம், பங்கு	Paste, <i>v.</i> pücheyottookiradoo, பசையொட்டுகிறது
Partridge, <i>s.</i> küvodäree, கவுதா ரி	Pasteboard, kündoodäshee pälä- key, கடுதாகி பலகை
Parturition, <i>s.</i> prüsävün, பிர சவம்	Pastime, <i>s.</i> präkkoo, leeley, greedee, பராக்கு, லீலை, கிரீடி
Party, <i>s.</i> koottädär, kündshee- yär, கூட்டத்தார், கட்சியார்	Pastor, <i>s.</i> bodäkün, gooroo, போதகன், குரு
Pass, <i>s.</i> känväy vürghee, கண வாய்வழி	Pastry, <i>s.</i> püläkärüm, பலகாரம்
Pass, (permit,) <i>s.</i> ottüravooshit- too, உத்தரவு ஓட்டு	Pasturage, <i>s.</i> meykirä boomee, மேய்க்கிறபூமி
Pass, <i>v.</i> shellookiradoo, pokira- doo, nüdükiradoo, செலலுகி றது, போகிறது, நடக்கிறது	Pasture, <i>v.</i> meychül kättookira- doo, meychul känbeekiradoo, மேச்சல்காட்டுகிறது, மேம்ச ல்காண் பிக்கிறது
Passable, <i>a.</i> tändäkoodeeyäh, தாண்டச்சுடிய	Pasty, <i>a.</i> peechoopeechoottäh, பிசுபிசுத்த
Passably, <i>a.</i> oroopüdee, ஒருப டி	Pat, <i>s.</i> tütoo, தன்னு
Passage, <i>s.</i> uüdey, vüghreepä- dey, நடை, வழிபாதை	Pat, <i>v.</i> tütookiradoo, tüppooki- radoo, தன்னுகிறது, தப்புகிற து
Passenger, <i>s.</i> vüghreepokün, வழிபோக்கன்	Patch, <i>s.</i> ottoo, ஒட்டு
Passing, <i>p.</i> shellookirä, செல்லு கிற	Patch, <i>v.</i> ottoopöttoo taikiradoo, ஒட்டுப்போட்டுதைக்கிறது
Passion,(anger,) <i>s.</i> kobum, äng- kärüm, கோபம், ஆங்காரம்	Pate, <i>s.</i> tüleyooshee, தலையுசகி
Passion, (desire,) <i>s.</i> moküüm, äsay, மோசம், ஆசை	Patent, <i>s.</i> sädünüm, சாதனம்
Passionate, <i>a.</i> kobümoolläh, mo- kümoollah, கோபமுள்ள, மோ கமுள்ள	Patent, <i>a.</i> bügheerüngümänäh, பகிரங்கமான
Passionless, <i>a.</i> sadoovänäh, mo-	Paternal, <i>a.</i> tükhäpunookooree- yäh, தகப்பனுக்குரிய
	Path, <i>s.</i> pädey, பாதை
	Pathetic, <i>a.</i> yerrükümänäh, இஅ க்கமான

- Pathetically, *a.* yelläkumäy, இந்தக்கமாய்
- Pathway, *s.* pādēy, பாதை
- Patience, *s.* poroomey, பொறுமை
- Patient, *s.* novālee, நோவாளி
- Patient, *a.* pōroomeyānāh, பெருமையான
- Patiently, *a.* pōroomeyāy, பெருமையாய்
- Patricide, *s.* tūkhäpünkollee, தகப்பன்கொல்வி
- Patrimonial, *a.* tūkhäpünnookoo-reeyāh, தகப்பனுக்குரிய
- Patrimony, *s.* tūkhäpünrādshūney, தகப்பன்ராட்சியண
- Patriots, *s.* swāyādeysh āsāykārūn, சுயதேச ஆசைக்காரன்
- Patriotic, *a.* swāyādeysh āsāyyānāh, சுயதேசயாசையான
- Patriotism, *s.* swāyādeysh āsāy, சுயதேசயாசை
- Patrol, *s.* shāmāshodinneykārūr, சாமசோதனகாரர்
- Patron, *s.* ādūreepāvñ, ஆதரி ப்பவன்
- Patronage, *s.* ādūrvoo, ஆதராவு
- Patroness, *s.* ādūreepāvñl, ஆதரிப்பவள்
- Patronize, *v.* ādūreekiradoo, ஆதரிக்கிறது
- Patronymic, *s.* pürāvñp̄peyr, உரவணிபெயர்
- Pattern, *s.* mādirree, மாதிரி
- Paucity, *s.* koraychūl, konjshūm, குறுமச்சல், கொஞ்சம்
- Paunch, *s.* yerey koodūr, இரோக்குடர்
- Pauper, *s.* peechey kārūn, பச்சைக்காரன்
- Pauperism, *s.* yeyleemey, tūree-tirrūm, எளிமை, தரித்திரம்
- Pause, *v.* tāmādee, or, tāmāsheekiradoo, தாமிவிக்கிறது
- Pave, *v.* kūl tūlāvñreeshey shey-kiradoo, கல்த்தளவரிசைசெய்கிறது
- Pavement, *s.* kūltūlāvñreeshey, கல்த்தளவரிசை
- Pavilion, *s.* pūdūlmoodoo, goodārūm, படம்லீடு, கூடாரம்
- Paw, *s.* mirroogätteenākūm, மிருகத்தினகம்
- Paw, *s.* poorūndookiradoo, புறங்குகிறது
- Pawn, *s.* ādayvoo, kodoovay, அடைவு, கொதுவை
- Pawn, *v.* ādayvoo vaikiradoo, அடைவுவைக்கிறது, கொதுவைவக்கிறது
- Pay, *s.* shūmbälūm, koolee, சம்பளம், கூவி
- Pay, *v.* shūmbälūm kodookiradoo, koolee kodookiradoo, சம்பளம்கொடுக்கிறது, கூவிக்கொடுக்கிறது, பணம்கொடுக்கிறது
- Payable, *a.* kodookāh vurndeeyāh, கொடுக்கவேண்டிய
- Payday, *s.* shūmbälā nāl, சம்பளநாள்
- Paymaster, *s.* shūmbälā kodookiravūr, சம்பளம்கொடுக்கிறவர்
- Payment, *s.* kūdūnteerpoo, கடன்தீர்ப்பு
- Pea, *s.* payroo, பயறு
- Peace, *s.* sūmādānūm, சமாதானம்
- Peaceable, *a.* sūmādānūmānāh, சமாதானமான
- Peaceably, *a.* mavññmāy, மெளனமாய்
- Peaceful, *a.* mavññmoollāh, மெளனமுள்ள

Peacefully, <i>a.</i> sūmādānāmāy, mavññāmāy, சமாதானமாய், மொளனமாய்	Peculiarity, <i>s.</i> tūneemey, visheyyshūm, தனிமை, விசேஷம்
Peacemaker, <i>s.</i> sūmādānāpū-doottookiravūn, sūmādāneekiravūn, சமாதானப்படுத்து கிறவன், சமாதானிக்கிறவன்	Pecuniary, <i>a.</i> pūnūttookūdoot-tāh, பணத்துக்கடுத்த
Peaceoffering, <i>s.</i> sūmādānākāneekāy, சமாதானகாணிக்கை	Pedagogue, <i>s.</i> oobātteeeyār, பாத்தியார்
Peacock, <i>s.</i> māyle, மயில்	Pedantic, <i>a.</i> kūlveepeyroomey-oollāh, கல்விப்பெருமையுள்ள
Peahen, <i>s.</i> pen māyle, பெண்மயில்	Pedantry, <i>s.</i> kūlveepeyroomey', கல்விப்பெருமை
Peak, <i>s.</i> kodoomoodee, noonee, modoo, கொடுமூடு, நூனி, மேடு	Peddle, <i>v.</i> pohroodoopokookiradoo, பொழுதபோகிறது
Peal, <i>s.</i> pereeyā shūttūm, பெரிய ஏத்தம்	Pedestal, <i>s.</i> nūdee, அடி
Peal, <i>v.</i> mooringkookiradoo, முங்குகிறது	Pedestrian, <i>s.</i> nūdey kāruṇ, நடைகாரன்
Pearl, <i>s.</i> moottoo, முந்து	Pedigree, <i>s.</i> vūmmeshūm, வம்ம தீம்
Pearly, <i>a.</i> moottolloolāh, முந்து ஸ்ளா	Peel, <i>s.</i> ooree, tōl, உரி, தோல்
Peasant, <i>s.</i> nāttāvūn, நாட்டவன்	Peel, <i>v.</i> ooreekiradoo, tōlooree-kiradoo, உரிக்கிறது, தோலுரி க்கிறது
Peasantry, <i>s.</i> oorjennām, ஊர்ச்சனம்	Peep, <i>s.</i> ottoopārvāy, ஒட்டிய பார்க்கவ
Pebble, <i>s.</i> kolāngkūl, sirrookūl, கோளாங்கல், சிறுகல்	Peep, <i>v.</i> otteepārkiradoo, ஒட்டிப்பார்க்கிறது
Pebbly, <i>a.</i> kolāngkūloollāh, கோளாங்கல்லுள்ள	Peevish, <i>a.</i> veddooveddoopānāh, வெடுவெடுப்பான
Peck, <i>v.</i> kottookiradoo, கொத்துகிறது	Peevishly, <i>s.</i> veddooveddoopay, வெடுவெடுப்பாய்
Pecking, <i>s.</i> kottoo, கொத்து	Peg, <i>s.</i> molāy, முளை
Pectoral, <i>a.</i> nenjshiloollāh, நெஞ்சிலுள்ள	Pelt, <i>v.</i> yeeyreekiradoo, எறிகிறது
Peculate, <i>v.</i> kūlavoo pūnnooki-radoo, கனவுபண்ணுகிறது	Pelting, <i>s.</i> yeeyree, எறி
Peculation, <i>s.</i> doorokūm, kūlā-voo, தரோகம், கனவு	Pelvis, <i>s.</i> asūnātūtteyloomboo, அசனத்தட்டலும்பு
Peculator, <i>s.</i> doorokee, தரோகி	Pen, <i>s.</i> pennāh, yerākhoo, ஏப்பா, இரகு
Peculiar, <i>a.</i> vissheyshūmānāh, விசேஷமான	Pen, <i>v.</i> yeyrhoodookirkadoo, ஏழுதுகிறது
	Pen, <i>v.</i> (shut up,) ādaykiradoo, அடைக்கிறது
	Penal, <i>a.</i> tūndūneyānāh, தன்டனையான

Penalty, s. tündum, ābārādum, தண்டம்	Penumbra, s. shāyāvimbūm, சாயாவிம்பம்
Penance, s. tīvāsoo, தவச	Penurious, a. lobūmoollāh, pis- soonmānāh, உலோபமூள், பிசனமான
Pencil, s. peyncūl, shitterāley- khūnee, பெஞ்சில், சித்திரலே கனி	Penitiously, a. lobūmāy, உலோ பமாய்
Pendant, a. tookrīmānāh, நாக்க மான	Penury, s. tūreetirrūm, yellee- mey, தரித்திரம், எளிமை
Pendulous, s. toongkookirāh, நாங்குகிற	Peon, s. sheyvākūn, சேவுகன்
Pendulum, s. tookoonool, நாக்கு நால்	People, s. jenūngkūl, jentūm, சனங்கள், சனம்
Penetrable, a. shēllākoodeeyāh, செல்லக்கூடிய	People, v. koodeeyettookiradoo, குடியேற்றுகிறது
Penetrate, v. paychookiradoo, shelloottookiradoo, பாய்ச்சுக் றது, செலுத்துகிறது	Pepper, s. mūlagoo, மிளகு
Penetration, s. qorooveepodūl, oolshellavoo, உருவிபோடல், உட்செலவு	Pepper, v. mūlagoo toovookira- doo, மிளகுதாவுகிறது
Penis, s. shoonee, prūsābūdee, ānkooree, āsānum, wheernel- ley, சண்ணி, பிரசாபதி, ஒள் குறி, ஆசனம், உயிர்நிலை	Pepper, (caster,) s. mūloogoo toolkooppee, மிளகுதாள்குப்பி
Penitence, s. mūnūstābūm, மன ல்தாபம்	Peradventure, a. orooveylley, ஒருவேண
Penitential, a. mūnūstābūmānāh, மனல்தாபமான	Perambulate, v. shootee tirree- kiradoo, சுத்தித்திரிகிறது
Penknife, s. penākūttee, பென க்கத்தி	Perambulator, s. nargheeyülla- koom shūkkārūm நாழியளக் கும்சக்கரம்
Penman, s. yeyrhoodookārūn, எழுத்துக்காரன்	Perceivable, a. teyreeyātukkāh, தெரியத்தக்க
Penmanship, s. ādshūrāpeeyā- sūm, அட்சராப்பியாசம்	Perceive, v. teyreekiradoo, தெ ரிகிறது
Pension, s. pinjsheeneer shūm- bālūm, பிஞ்சீநீர்சம்பளம்	Perceptible, a. kānākoodeyā, காணக்கூடிய
Pensioner, s. pinjsheeneer shūm- būlākarūn, பிஞ்சீநீர்சம்பள க்காரன்	Perceptibly, a. teyleevay, tey- reeyātūkāday, தெளிவாய், தெ ரியத்தக்கதாய்
Pensive, a. vissūnūmānāh, விச னமான	Perception, s. areevoo, oonur- chee, அறவு, உணர்ச்சி
Pensively, a. vissūnūmāy, விச னமாய்	Perch, s. kōl, சோல்
	Perch, v. oodkāndoo kondiroo- kiradoo, உட்காந்துக்கொண் டிருக்கிறது
	Perchance, a. orooveyley, ஒரு வேண

Percolate, *v.* oottooovoorookiradoo, ஊத்தலூறுகிறது

Percussion, *s.* mottoo, adee, மொத்து, அடி

Per diem, näl onnookkoo, näl onnrookkoo, நாளௌன் ஆக்கு, நாளௌன்றுக்கு

Perdition, *s.* arheevoo, kudroo, அழிவு, கேடு

Peremptorily, *a.* teerpāy, kūttūleyāy, திர்ப்பாய், கட்டைளையாய்

Peremptory, *a.* teerpānāh, ditumānāh, teermānūmānāh, திர்ப்பான், திட்டமான், தீர்மான மான

Perennial, *a.* vurooshumdōroom, வருடம் தோறும்

Perfect, *v. a.* poorūnām sheykiradoo, பூரணம் செய்கிறது

Perfect, *v. n.* poorunumakookiradoo, பூரணமாக்குகிறது

Perfection, *s.* poorūnnām, poortee, பூரணம், பூர்த்தி

Perfectly, *a.* poorūnūmāy, பூரணமாய்

Perfidious, *a.* drokhūmoollah, eertindākūmoollah, தோகமுள்ள, இரண்டகமுள்ள

Perfidy, *s.* drokhūm, தோகம்

Perforate, *v.* toley sheykiradoo, ooroovookiradoo, tamur iddoekiradoo, தளைக்கிறது, உருவுகிறது, தமிரிடுகிறது

Perforation, *s.* toley, tamūr, toovārūm, துளை, தமிர், துவாரம்

Perforce, *a.* bülävündümāy, பலவந்தமாய்

Perform, *v.* sheykiradoo, nüdä-peekiradoo, செய்கிறது, நடப்பிக்கிறது

Performance, *s.* sheykāy, nüdä-peekay, செய்கை, நடப்பிக்கை

Performer, *s.* sheykirāvūn, nuda-

pēekirāvun, செய்கிறவன், நடப்பிக்கிறவன்

Perfume, (*smell,*) *s.* vāstūnēy, வாசனை

Perfume, *v. a.* vāstūney teyleekiradoo, வாசனை தெளிக்கிறது

Perfumery, *s.* pūreemūlā vāstūneykūl, பரிமளவாசனங்கள்

Perhaps, *a.* orooveyley, irrookoom, ākkoom, ஒருவேளை

Peril, *s.* mosum, ābbāyūm, மோசம், ஆபத்து

Perilous, *a.* mosūmānāh, மோசமான

Periodical, *a.* kālūmdoroomool-lāh, காலந்தோறமுள்ள

Periphery, *s.* shottūlāvoo, shū-kārūm, சுற்றளவு, சக்கரம்

Perish, *v.* ärheendoopokirkiradoo, kūrttoopokirkiradoo, அழிகிறது, கெட்டுப்போகிறது

Perishable, *a.* argheeyäkoodeey-ōh, அழியக்கூடிய

Perjure, *v.* poysħütteūm pūnnookirkiradoo, poynāney iddookirkiradoo, பொய்ச்சத்தியம்பண் ஆகிறது, பெர்ப்பாணபிடுகிறது

Perjurier, *s.* poysħütteēum punnookirāvūn, பொய்ச்சத்தியம்பண் ஆகிறவன்

Perjury, *s.* poysħütteūm, kūllah-shādshee, பொய்ச்சத்தியம், கள்ளசாடு

Permanence, *s.* nillāmey, நிலைமை

Permanent, *a.* kāyānāh, nilleyā-nāh, காயமான, நிலையான

Permanently, *a.* kāyāmāy, nilleyay, காயமாய், நிலையாய்

Permission, *s.* oottūrāvoo, sheylavoo, உத்திரவு, செலவு

Permit, *s.* oottūrāvoo shittoo, உத்தரவு கீட்டு

Permit, *v.* oottūrāvoo kodookiradoo, sheylävoo kodookiradoo, உத்திரவுகொடுக்கிறது, செலவுகொடுக்கிறது

Pernicious, *a.* dooshttäh, kūrttäh, துஷ்ட, கெட்ட

Perniciously, *a.* dooshtümäy, துஷ்டமாய்

Perpendicular, *a.* sheyngoottäh, செங்குத்தான்

Perpendicularity, *s.* sheyngoottoo, செங்குத்து

Perpendicularly, *a.* sheyngoottay, செங்குத்ருய்

Perpetrate, *v.* koottümsheykiradoo, குத்தம்செய்கிறது

Perpetration, *s.* sheykay, செய்கை

Perpetual, *a.* yedävoodädäh, இடைவிடாத

Perpetually, *a.* nitteeyümoom, நித்தியமுய்

Perpetuate, *v.* nilleynirkiradoo, நிலவநிற்கிறது

Perpetuation, *s.* nilley vürüm, நிலவரம்

Perpetuity, *s.* nitteeyüm, நித்தியம்

Perplex, *v. a.* müleykä sheykiradoo, மீவுக்கச்செய்கிறது

Perplexed, *v. n.* yennümkolaynd irrookiradoo, எண்ணங்குலந்திருக்கிறது

Perplexity, *s.* müleypoo, korghä-püm, tüdoomätüün, மலைப்பு, குழப்பம், தடுமாட்டம்

Perquisite, *s.* meylvürävoo, türavoo, மேல்வரவு, தரவு

Persecute, *v.* yedaynshülpüdoottookiradoo, toonbäpüdookiradoo, இடஞ்சல்படுத்துகிறது, துங்பப்படுத்துகிறது

Persecution, *s.* yedaynshüll,

toonbüm, இடஞ்சல், துங்பம்

Persecutor, *s.* toonbooroottoovon, துங்புறத்துவோன்

Perseverance, *s.* veedättodürchee, விடாததொடர்ச்சி

Persevere, *v.* todürchee sheykiradoo, துடர்ச்சிசெய்கிறது

Perseveringly, *a.* veedättodürcheeyäy, விடாதுடர்ச்சியாய்

Persist, *v.* shädeechoo shollookiradoo, சாதிச்சுசொல்லுகிறது

Persistency, *s.* shädünay, shädeepoo, சாதனை, சாதிப்பு

Person, *s.* äl, ஆள்

Personal, *a.* tünmeyänäh, தன்மையான

Personality, *s.* tünmey, soobävüm, தன்மை, சுபாவம்

Personally, *a.* tänäkäh, moogämoomäy, தானுச, முகமுகமாய்

Personate, *v.* shäyülkättookiradoo, சாயல்காடுகிறது

Personify, *v.* shäyülkättookiradoo, சாயல்காடுகிறது

Perspective, *a.* pärvaküdoottäh, பார்வைக்குடுத்த

Perspicuity, *s.* teyleevoo, தெளிவு

Perspicuous, *a.* teyleevänäh, தெளிவான

Perspiration, *s.* veyrväy, வேர்வை

Perspire, *v.* veyrkiradoo, வேர்க்கிறது

Persuadable, *a.* yeddoopüdätük-käh, எடுப்பதக்க

Persuade, *v.* yeddoopüdoottookiradoo, yennükkookiradoo, எடுப்பத்துகிறது, இணக்குகிறது

Persuasion, *s.* bodünay, போதினை

Persuasive, <i>a.</i> mooyürcheeyool-läh, முயர்ச்சியுள் எ	Perverseness, <i>s.</i> koorookooshey-kāy, குருக்குச்செய்கை
Persuasively, <i>a.</i> mooyürcheeyāy, முயர்ச்சியாம்	Perversion, <i>s.</i> munäpooruttoo, மனப்புரட்டு
Persuasiveness, <i>s.</i> mooyürchee, bodūney, முயர்ச்சி, போதினை	Perversity, <i>s.</i> koorookoosheykāy, māroopādoo, குருக்குச்செய்கை, மரதுபாடு
Pert, <i>a.</i> kooroomboolläh, குரும்புள் எ	Pervert, <i>v.</i> münäpoorūttokiradoo, மனப்புரட்டுகிறது
Pertain, <i>v.</i> oodayttāy irookiradoo, உடைத்தாயிருக்கிறது	Perverted, <i>p.</i> münäpoorūttānäh, மனப்புரட்டான
Pertinacious, <i>a.</i> piddeemānumānäh, பிடுமானமான	Pervious, <i>a.</i> oolkoodeeyāh, ஊர்ச்சுடிய
Pertinaciously, <i>a.</i> piddeemānūmay, பிடுமானமாம்	Pest, (plague,) <i>s.</i> tōttoo veeyādee, தொத்துவியாதி
Pertinacity, <i>s.</i> piddeemānūm, பிடுமானம்	Pester, <i>v.</i> älüttookiradoo, அலட்டுகிறது
Pertinent, <i>a.</i> shāreeyānäh, சரியான	Pestering, <i>a.</i> älütānäh, அலட்டான
Pertinently, <i>a.</i> tūkhādāy, shāreeyāy, தக்கதாய், சரியாம்	Pestiferous, <i>a.</i> tōtānäh, தொத்தான
Pertly, <i>a.</i> koorombāy, குறும்பாம்	Pesthouse, <i>s.</i> tōttoo novookārūr-voodoo, தொத்துநோய்க்காரர்விடு
Pertness, <i>s.</i> kooroomboo, குறம்பு	Pestilence, <i>s.</i> kolley novoo, tōttoo veeyādee, தொன்னாய், தொத்துவியாதி
Perturb, <i>v.</i> münā küläkoo kiradoo, மனக்கலக்குகிறது	Pestilent, <i>a.</i> tottoo veeyādeeyānäh, தொத்துவியாதியான
Perturbation, <i>s.</i> münā küläküm, மனக்கலக்கம்	Pestilential, <i>a.</i> tōttoo veeyadeeyoolläh, தொத்துவியாதியுள்ள
Peruke, <i>s.</i> poy mayeer, பொய்மயிர்	Pestilently, <i>a.</i> tottoo veeyādee yāy, தொத்துவியாதியாம்
Perusal, <i>s.</i> vāsheetul, வாசித்தல்	Pestle, <i>s.</i> wolákāy, உலக்கை
Peruse, <i>v.</i> pudittoo pārkiradoo, vasheettoopārkiradoo, படித்துப்பார்க்கிறது, வாசித்துப்பார்க்கிறது	Pet, <i>v.</i> seerāttookiradoo, சீராட்டுகிறது
Pervade, <i>v.</i> pürüpookiradoo, பறப்புகிறது	Pet, (anger,) <i>s.</i> moonkobum, முந்கோபம்
Perverse, <i>a.</i> yeydākoodūmānäh, koorookoosheykāyānäh, ஏடாக்டமான, குருக்குச்செய்கையான	Pet, <i>s.</i> (favorite,) selvūn, செல்வன்
Perversely, <i>a.</i> koorookoosheykāyāy, குருக்குச்செய்கையாம்	Petition, <i>s.</i> vinnāpāpūtteerūm, kurlvee, விண்ணப்பப்பத்திரம், கேள்வி

- Petition, *v.* vinnāpūm pūnnookiradoo, prādeekiradoo, விண்ணப்பம் பண்ணுகிறது, பிராத்திக்கிறது
- Petitioner, *s.* vinnāpākārūn, kurlveekārūn, விண்ணப்பக்காரன், கேள்விக்காரன்
- Petrification, *s.* kūl ākookay, கலலாக்குகை
- Petrify, *v.* kūl ākiradoo; கலலாக்கிறது
- Pettiness, *s.* keerghmey, கீழ்மை
- Pettish, *a.* moonkobūmoollāh, முற்கோபமுள்ள
- Pettishness, *s.* moonkobūm, முற்கோபம்
- Petty, *a.* keerghānāh, shinnāh, கீழான, கின்ன
- Petulance, *s.* kobāgoonūm, கோபச்சுணம்
- Petulant, *a.* veydooveydoopānāh, kobāgoonūmoollah, வெடுவெடுப்பான, கோபக்கணமுள்ள
- Petulantly, *a.* veydooveydoopay, வெடுவெடுப்பாய்
- Pewter, *s.* velleeyūm, வெளையம்
- Phantom, *s.* tōttūm, சொற்றம்
- Pharmacy, *s.* vāytteeyā shāstirrūm, வைத்தியசாஸ்திரம்
- Philanthropist, *s.* shūnobākārūn, சுனோபகாரன்
- Philosopher, *s.* shāstirree, சாஸ்திரி
- Philosophical, *a.* shāstirrūmoolāh, சாஸ்திரமுள்ள
- Philosophy, *s.* shāstirrūm, சாஸ்திரம்
- Phlegm, *s.* gūbūm, kohrey, கபம், கோழை
- Phlegmatic, *a.* mündūmānāh, kooleerānāh, மந்தமான, குளிரான
- Phosphorescent, *a.* māngūlvey-leechūmoollāh, மங்கல்வெளி சீசமுள்ள
- Phrase, *s.* vāsānūm, vāsāgūm, வசனம், வாசசம்
- Physic, *s.* mūrundoo, vāyttee-yum, மருந்து, வைத்தியம்
- Physic, *v.* mūrundoo kodookiradoo, beydeekā sheykiradoo, மருந்துகொடுக்கிறது, பேதிக்குச்செய்கிறது
- Physical, *a.* dirreykūmānāh, தோகமான
- Physician, *s.* vaytteeeyān, pārē-kāree, வைத்தியன், பரிகாரி
- Physiognomy, *s.* moogūm, pārvāy, முகம், பர்வவை
- Pianoforte, *s.* kinnārāpootee, vādeeyāpootee, கிண்ணராப்பெட்டி, வாத்தியப்பெட்டி
- Pice, *s.* doottoo, தட்டு
- Pick, *v.* poodingeekiradoo, pu-reekiradoo, புடுக்குகிறது, பறிக்கிறது
- Pickaxe, *s.* pickāssoo, பித்காச
- Picked, *a.* teyreedāh, தெரிந்த
- Picket, *s.* molley, முளை
- Picking, *s.* teyreevoo, piddingee, தெரிவு, பிடுங்கு
- Pickle, *s.* oorgay, ஊர்காய்
- Pickle, *v.* oorāvaikiradoo, ஊராவைக்கிறது
- Picture, *s.* pūdūm, shittirrāpūdūm, படம், சித்திரபடம்
- Picture, *v.* pūdūm, or shittirrum yerghoodookiradoo, படம்யெழுதுகிறது, சித்திரம்யெழுதுகிறது
- Piddle, (*trifle,*) *v.* veenākā sheykiradoo, வீணக்செய்கிறது
- Piece, *s.* toondoo, kūndūm, அணி, கண்டம்

- Piece, *v.* toondoo podookiradoo, taikkiradoo, துண்டுபோடுகிறது, தைக்கிறது
- Piecemeal, *a.* kündätoondümäh, toondootoondānäh, கண்டதுண்டமான, துண்டுதுண்டான்
- Piecemeal, *a.* toondootoondāy, kündätoondāy, கண்டதுண்டாம், துண்டுதுண்டாம்
- Pierce, *v. a.* pāychookiradoo, iddeekiradoo, oodooroovookiradoo, பாய்ச்சிகிறது, இடுக்கிறது, ஊடுருவுகிறது
- Piercing, *p.* koottookirā, குத்துகிற
- Piety, *s.* deyvābüttee, தேவபத்தி
- Pig, *s.* pūnnee, பண்ணி, பன்றி
- Fig, *v.* pūnnee koottee podookiradoo, பண்ணிகுட்டுபோடுகிற
- Pigeon, *s.* poorā, புறு
- Pike, *s.* ittee, ஈட்டி
- Pikestaff, *s.* itteepoodee, ஈட்டிப்பிடி
- Pile, *s.* kooveeyil, குவியல்
- Pile, *v.* kooveettoo vāykiradoo, குவித்துவைக்கிறது
- Piles, *s.* krāneeveeyadēe, mooleeveyādēe, கிராணிவியாதி, மூலவியாதி
- Pilfer, *v.* tirroodookiradoo, shorūm sheykiradoo, திருடுகிறது, சோரஞ்செய்கிறது
- Pilferer, *s.* tirroodün, shorün, külvün, திருடன், சோரன், கள்ளன்
- Pilgrim, *s.* teerttyāteereykarün, தீர்த்தயாத்திரோகாரன்
- Pill, *s.* mätteerey, gooleekāy, oondāy, மாத்திரை
- Pillage, *s.* kolley, püreepoo, கொள்ளா, பறிப்பு
- Pillage, *v.* kolley iddoorkiradoo, கொள்ளாயிடுகிறது
- Pillager, *s.* külün, kolleykārün, கள்ளன், கொள்ளக்காரன்
- Pillar, (masonry,) *s.* toon, தான்
- Pillar, (timber,) *s.* kumbum, கம்பம்
- Pillow, *s.* tüleykānee, தலைகாணி
- Pillow, *v.* tüleykānee meyl vāykiradoo, தலைகாணிமேல்வைகிறது
- Pillowcase, *s.* tüleykāneeworey, தலைகாணியுறை
- Pilot, *s.* kūppūl ottookirāvün, māloomee, கப்பலோடுகிறவன், மாலுமி
- Pilot, *v.* kūppūlottookiradoo, கப்பலோடுகிறது
- Pilotage, *s.* māloomee shūmbällüm, மாலுமிச்சம்பளம்
- Pimento, *s.* molägoo, மின்கு
- Pimp, *s.* sūngūmvāngēe, சங்கம் வாங்கி
- Pimp, *v.* koottee voodookiradoo, koottee kodookiradoo, கூட்டுவிடுகிறது, கூட்டுக்கொடுக்கிறது
- Pimple, *s.* moghāpūroo, pooroo, முகப்பரு, பரு
- Pin, *s.* ulápūnnāttee, அலப்பன்த்தி
- Pin, *v.* tilápūnnāttee koottookiradoo, அலப்பன்த்திகுத்துகிறது
- Pincers, *s.* koroodoo, iddeekee, கருடி, இடுக்கி
- Pinch, *s.* poodee, toolloo, புடா, தாரு
- Pinch, *v.* kullookiradoo, கிள்ளுகிறது

- Pine, *v.* shorkiradoo, yeleykira-doo, சோர்கிறது, இனக்கிரது
- Pine, *s.* oroo mürüm, ஒருமரம்
- Pineapple, *s.* annāsheepūrghüm, அன்னுகிபழம்
- Pinion, *s.* yeyrāgoo, இறாகு
- Pink, (colour.) *a.* pürhāpoo vürüm, பழுப்புவர்ணம்
- Pinnacle, *s.* kodoomoodee, noonee, கொடுமுடி, நுனி
- Pious, *a.* deyvābootteeyoollāh, தேவபத்தியுள்ள
- Piously, *a.* bāyābootteeyay, dey-vābootteeyāy, பயபத்தியாய், தேவபத்தியாய்
- Pipe, (for water, &c.,) *s.* ishey-koorghāl, இசைக்குழல்
- Pipe, (for music,) *s.* koorghāy, குழாய்
- Piquant, *a.* kārūmānāh, ooray-pānāh, காரமான, உறைப்பான
- Piquantly, *a.* kārūmāy, ooray-pāy, காரமாய், உறைப்பாய்
- Pique, *s.* kobūm, münäkorāy, கோபம், மனக்குறை
- Pique, *v.* kobāmoottookiradoo, கோபமுடுகிறது
- Piracy, *s.* kündilkülāvoo, kūppūl-kolley, கடல்க்களவு, கப்பல்க்களவு
- Pirate, *s.* kündulkülān, கடல்க்களன்
- Pish, *i.* tchee, tcheetchee, tchey, ட்சீ, ட்சீச்சீ, ட்சீசீ
- Pismire, *s.* yeyroomboo, ஏறும்பு
- Piss, *s.* moottirrūm, sirroon eer, முத்திரம், சிறந்து
- Piss, *v.* moottirrūm peykiradoo, sirrooneer voodookiradoo, முத்திரம்பேய்கிறது, சிறந்து விடுகிறது
- Pistol, *s.* kāy doopākkee, siroo-
- doopākkee, கைத்துப்பாக்கி, சிறுதுப்பாக்கி
- Pit, *s.* koorghee, koolee, püllüm, குழி, குளி, பள்ளம்
- Pitch, *v.* (a tent,) deyrā, or goodārūm īdeekiradoo, செரா, or கூடாரமடிக்கிறது
- Pitch, *s.* keel, கீல்
- Piteous, *a.* püreetābāpūdātūkkāh, visshūnāpūdātūkkāh, பரிதாப்பட்டத்தக்க, விசனப்படத்தக்க
- Piteously, *a.* püreetābūmay, visshūnūmay, பரிதாபமாய், விசனமாய்
- Pitfall, *s.* püdookoolee, koppām, படுகுளி, கொப்பம்
- Pith, *s.* shüttoo, choroo, சத்து, சோரு
- Pithily, *a.* shūmūrtteeyūmay, சாமார்த்தியமாய்
- Pithy, *a.* shüttoollāh, சத்துள்ள
- Pithy, (clever,) *a.* shūmūrttee-yūmānāh, சாமார்த்தியமான
- Pitiable, *a.* püreetābūmānāh, பரிதாபமான
- Pitiful, *a.* yeyleeyāh, எனிய
- Pitifully, *a.* püreetābūmāy, பரிதாபமாய்
- Pitiless, *a.* kodoomeyānāh, கொடுமையான
- Pittance, *s.* sirroo püngkoo, சிறபங்கு
- Pity, *s.* yellākūm, püreedāpūm, இரக்கம், பரிதாபம்
- Pity, *v.* püreedāpā püdookiradoo, பரிதாபப்படுகிறது
- Pivot, *s..* worūl, koodoomee, உரல், குடுமி
- Place, *s.* yeddūm, nilley, இடம் நிலை
- Place, *v.* vaikirādoo, podookiradoo, வைச்சிறது, போடுகிறது

- Placid, *a.* shādoollāh, shāndū-moollāh, சாதுள்ள, சாந்த மூன்று
- Placidity, *s.* shādoovūm, shāndūm, சாதுவம், சாந்தம்
- Placidly, *a.* shāndūmay, சாந்தமாய்
- Plague, *s.* tottoo veyādee, peyroovāree kāchūl, தொத்தில யாதி, பெருவாரிக்காய்ச்சல்
- Plague, *v.* yūroottāpūdookiradoo, alaykūrheekiradoo, வருத்தப்படுகிறது, அலைக்கழிக்கிறது
- Plain, *s.* māydānūm, sūmmāboomee, மைதானம், சமபூமி
- Plain, *v.* māydānūm sheyveekiradoo, oppūmsheykiradoo, மைதானம்செய்விக்கிறது, ஒப்பம்செய்கிறது
- Plain, *a.* teyleevānāh, oppoorā-vānāh, shūmānānāh, தெனி வான், ஒப்புரவான், சமஞன்
- Plain, *a.* teyleevay, தெனிவாய்
- Plainly, *a.* teyleevākāh, teyleeyāh, deergūmay, தெனிவாக, தெனிய, தீர்க்கமாய்
- Plaintiff, *s.* prādeekārūn, பிராதுகாரன், வாதி
- Plaintive, *a.* veeshūnūmoollāh, விசனமுள்ள
- Plaintively, *a.* tookkūmāy, oppā-reeyāy, தக்கமாய், ஒப்பாரியாய்
- Plait, *s.* pinnāl, பின்னல்
- Plait, *v.* pinnulsheykiradoo, வின்னல்செய்கிறது
- Plan, *s.* pūldūm, படம்
- Plan, *v.* yoshiyneysheykiradoo, யோசனைசெய்கிறது
- Plane, *s.* (carpenter's,) yerghāppoolee, எழுப்புளி
- Plane, *s.* (surface,) sūmūm, மம்
- Plane, *v.* yergheykiradoo, or yel-leykiradoo, எழுக்கிறது
- Plank, *s.* pūlākey, பலகை
- Plank, *v.* pūlākey pūrāvookiradoo, பலகைபரவுகிறது
- Plant, *s.* nāttoo, நாத்து
- Plant, *v.* nūdookiradoo, நடுகிறது
- Plantain, *s.* vārghāpūrghum, vālāpūrghūm, வாழப்பழம், வாளப்பழம்
- Plantation, *s.* tottūm, tōppoo, தொட்டம், தொப்பு
- Plash, *v.* sūlāsūlākiradoo, சுலச லக்கிறது
- Plaster, (cement,) *s.* sāndoo, சாந்து
- Plaster, *v.* sāndoopochookiradoo, சாந்துபூசுக்கிறது
- Plastering, *s.* poochoo, poossoo, பூச்சு
- Plate, *s.* peengkān, பீங்கான்
- Plate, *v.* moolām poochookiradoo, மூலாம்பூசுக்கிறது
- Platform, *s.* meydey, pūrāney, மேடை, பரணை
- Platting, *s.* pinnūl veyley, பின் எல்வேலை
- Plaudit, *s.* meypoo, மெப்பு
- Plausibility, *s.* poleetūnūm, bey-deeshum, போவித்தனம், பேட்டுசம்
- Plausible, *a.* beydeetūnūmānāh, pōleetūnūmānāh, பேடுத்தனமான, போவித்தனமான
- Plausibly, *a.* beydeetūnūmāy, பேடுத்தனமாய்
- Play, *v.* (band,) vādeeūm shey-kiradoo, வாத்தியம் செய்கிறது
- Play, *v.* (as children,) villeyādoo-kiradoo, விளையாடுகிறது
- Play, (stage,) *v.* koottādookiradoo, கூத்தாடுகிறது
- Playday, *s.* villeyattoo nāl, விளையாடுதான்

- Player, *s.* koottāttookirāvūn, கூத்தாடுகிறவன்
- Playful, *a.* villeyāttānāh, விளையாட்டான்
- Playfulness, *s.* villeyāttoo tānūm, விளையாட்டுத்தனம்
- Playthings, *s.* villeyāttoo sāmān, விளையாட்டுசாமான்
- Plea, *s.* neeyāyūm, நியாயம்
- Plead, *v.* neeyāyūm shollookiradoo, neeyāyūm kodookiradoo, நியாயம்சொல்லுகிறது, நியாயம்கொடுக்கிறது
- Pleader, *s.* neeyāvādee, vāk-keel, நியாயவாதி, வைக்கீல்
- Pleading, (in law,) nādooneeyāyūm, நடுநியாயம்
- Pleading, (entreathy,) vurnoomey, kenjshoo, வேண்டுமை, கெஞ்சு
- Pleasant, *a.* sāveekeeyūmoollah, inbūmoollah, nūllāh, shellākeeyūmoollāh, shūndoshumoollah, சவுக்கியமூள்ள, இன்பமூள்ள, நல்ல, சிலாக்கியமூள்ள, சந்தோஷமூள்ள
- Pleasant, (discourse,) *a.* mūdoorūmānāh, மதுரமான
- Pleasantly, *a.* sāveekeeyūmoollah, mūdoorūmay, சவுக்கியமாய், மதுரமாய்
- Pleasantry, *s.* gaylee, கெவி
- Please, *v. a.* inbā pūdoottookiradoo, shūndoshā pūdoottookiradoo, இனப்படுத்துகிறது, சந்தோஷப்படுத்துகிறது
- Pleased, (to be,) *v. n.* inbā pūdookiradoo, shūndoshā pūdookiradoo, pirreeyā pūdookiradoo, இனப்படுகிறது, சந்தோஷப்படுகிறது, பிரியப்படுகிறது
- Pleasing, *a.* inbūmānāh, இன்பமான
- Pleasurable, *a.* inbūmkodookātukāh, இன்பம் கொடுக்கிறது
- Pleasurably, *a.* inbūmay, shūndoshūmāy, இன்பமாய், சந்தோஷமாய்
- Pleasure, *s.* inbūm, shūndoshūm, shellākeeyūm, இன்பம், சந்தோஷம், சலாக்கியம்
- Plebeian, *s.* keerghānāvūn, கீழானவன்
- Pledge, *s.* ūdāvoo, kodoovey, அடைவு, குதுவை
- Pledge, *v.* ūdāvoovaikiradoo, அடைவுவைக்கிறது
- Pledger, *s.* ūdāvookārūn, அடைவுகாரன்
- Plenary, *a.* nirreyvoollāh, நிறைவள்ள
- Plenitude, *s.* dārālūm, miggodee, poorūnūm, pāreepoorūnūm, தாராளம், மிகுதி, பூரணம், பரிபூரணம்
- Plenteous, *a.* dāralumānāh, miggodeeyānah, தாராளமான, மிகுதியான
- Plenteously, *a.* dārālūmāy, poorūnūmāy, தாராளமாய், மிகுதியாய்
- Plentiful, *a.* dārālūmānāh, தாராளமான
- Plenty, *s.* dārālūm, miggodee, poorūnūm, தாராளமா, மிகுதி, பூரணம்
- Pliability, *s.* vūleyātūkkādoo, வளைத்தக்கது
- Pliable, *a.* vūleyātūkkāh, sāyātūkkāb, வளையத்தக்க, சாயத்தக்க
- Pliableness, *s.* vūlyūm tūnmey, sāyoom tūnmey, வளையுந்தனமை, சாயுந்தனமை
- Pliancy, (mental,) *s.* mūnāsāyvoo, மனச்சாய்வு

- Pliant, *a.* vüleyätükkaäh, வளைய் த்தக்க
- Plight, *s.* sikkoo, சிக்கு
- Plight, *v.* vākoo shollookiradoo, வாக்குசொல்லுகிறது
- Plod, *v.* pirräyässäypädoorkiradoo, பிரயாசைப்படுகிறது
- Plodder, *s.* oorhääypälee, peeräyäsee, உழைப்பாளி, பிளாயா இ
- Plodding, *s.* peeräyässüm, பிளாயாசம்
- Plot, *s.* oobäyüm, tünddeerüm, உபாயம், தந்திரம்
- Plot, *v.* oobäyüm sheykiradoo, shündirrum sheykiradoo, உபாயம் செய்கிறது, தந்திரஞ்செய்கிறது
- Plotter, *s.* oobäyüm sheykirävün, உபாயம் செய்கிறவன்
- Plough, *s.* kulpäy, yeyr, கலப்பை, ஏர்
- Plough, *v.* oorghookiradoo, oorghavoo sheykiradoo, உழுகிறது, உழுவுசெய்கிறது
- Pluck, *v.* püreekiradoo, pooding-geekiradoo, பறிக்கிறது, பிடுங்குகிறது
- Pluck, *s.* däyreeyüm, தெரியம்
- Plucking, *s.* püreepoo, pooding-koo, பறிப்பு, பிடுங்கு
- Plug, *s.* ädaypookoochoo, அடைப்புகுச்சு
- Plug, *v.* ädaykiradoo, அடைக்கிறது
- Plum, *s.* tratchee pürghüm, tyägädätchee pürghüm, திராட்சீ பழம், தியாகதாட்சிப்பழம்
- Plumage, *s.* yerägoo, sirrägoo, இராகு, சிராகு
- Plumb, *s.* eeyägoondoo, ஈயச்சு ண்டு
- Plumb, *v.* älüm pärkiradoo, är-
- ghüm pärkiradoo, ஆனம்பார் க்கிறது, ஆழம்பார்க்கிறது
- Plumbago, *s.* käreüm, காரீயம்
- Plumber, *s.* eeyäveyleykärüm, ஈயவேலக்காரன்
- Plumblime, *s.* tookoonool, தாக்குநால்
- Plume, *s.* yerägooköttoo, இராகூத்து
- Plummet, *s.* tookoo goondoo, too-koonool goondoo, தாக்குகுண்டு, தாக்குதால்குண்டு
- Plump, *a.* korghüpänäh, கொழுப்பான
- Plumpness, *s.* korghüppoo, கொழுப்பு
- Plunder, *s.* kolley, külävoo, tirroottoo, கொள்ளை, களவு, திருடு
- Plunderer, *s.* tirroodün, külvün, kolleykärüm, திருடன், கள்ளன், கொள்ளக்காரன்
- Plunge, *s.* podeyvoo, pâychoo, பதைவு, பாய்ச்சு
- Plunge, *v.* ämeerhttookiradoo, அமிழ்ந்துகிறது
- Plunge, (thrust,) *v.* pâychooki-radoo, பாய்ச்சுகிறது
- Plural, *a.* püläh, pünmey, பல, பன்னை
- Pock, *s.* koppoolüm, கொப்புளம்
- Pockmarks, *s.* türghoomboo, தழும்பு
- Pocket, *s.* shüttey, shoboo, sâk-koo, சுட்டை, சோடு, சாக்கு
- Pod, *s.* püroopoo, veddey, பருப்பு, வெதை
- Poem, *s.* pättoo, kÿyee, பாட்டு, கவி
- Poet, *s.* vittoovän, வித்துவான்
- Poetical, *a.* kÿveeküdoottäh,

- pāttookūdoottāh, கவிக்குத்த, பாட்டுக்குத்த
Poetry, s. pāttoo, kūvee, பாடு, கவி
Poignant, a. koormeyānāh, கூர்மையான
Poignantly, a. koormeyāy, கூர்மையாய்
Point, v. monney sheykiradoo, கூராக்குகிறது
Point out, v. teyreeveekiradoo, தெரிவிக்கிறது
Point, s. monney, noonee, koor, மூனை, நூளி, கூர்
Pointed, a. koorānāh, monney-oollāh, கூரான், மூனையான
Pointedly, a. kūndeeppākāh, கண்டப்பாக
Poise, v. shūmpūdoottookiradoo, சமப்படுத்துகிறது
Poison, s. nūnjshoo, bāshānūm, vūshūnāvēe, நஞ்சு, பாஷ்டான் ம், வசனுவி
Poison, v. nūnjshoopodookiradoo, visshūmteendirookiradoo, நஞ்சுபோடுகிறது, விஷந்தின்டுகிறது
Poisonous, a. nūnjshoollāh, visshūmoollah, nāllāh, நஞ்சுள்ள, விஷமுள்ள
Poke, v. tūllookiradoo, தள்ளுகிறது
Poker, (smith's,) s. woleyāneekol, உலயாணிக்கோல்
• Polar, a. monneykūdoottāh, மூனைக்குத்த
Polestar, s. vūdā nādtchettrūm, வடநட்சேத்திரம்
Pole, s. dooroovūm, துருவம்
Polecat, s. mūrā nāy, மரநாய்
Police, s. tūleyāreekūl, oorkāvūl, தலையாரிகள், ஊர்க்காவல்
- Police-officer, s. oorkāvulkārūn, tūleyāree, ஊர்க்காவல்க்காரன், தலையாரி
Policy, s. boottee, oobayum, mūndeeralojshuney, புத்தி, உபாயம், மந்திராலோசனை
Polish, s. tollākūm, tollākoo, தலக்கம், தனுக்கு
Polish, v. tollākkookiradoo, துலக்குகிறது
Polished, a. tollukkūmānah, துலக்கமான
Polished, (manners,) oobāsārām, yoggeeūm, உபசாரம், யோக்கியம்
Polite, a. mūreeyādayoollāh, oobāshārūmoollāh, மரியாதை யுள்ள, உபசாரமுள்ள
Politely, a. mūreeyādāyāy, மரியாதையாய்
Politic, a. bootteeyoollāh, oobāyūmānah, புத்தியுள்ள, உபாயமான
Political, a. rājshāhangūttookūdoottāh, ராசாங்கத்துக்குத்த
Politician, s. rajshaneeyāyashāstirree, ராசதியாயசாஸ்திரி
Politics, s. rajshā kāreeūm, ராச்காரியம்
Poll, s. tūlley, தலை
Poll-tax, s. tūlley teervey, tūlley-vureepūnūm, தலைத்திரவை, தலைவரிப்பனம்
Pollute, v. teendeekūrdookiradoo, தீண்டுகெடுக்கிறது
Polluter, s. teendeekūrdookirāvūn, தீண்டுகெடுக்கிறவன்
Pollution, s. teendeekūrdoo, தீண்டுகெடு
Poltroon, s. yelānenjshūn, pen-nūn, இளைநஞ்சன், பெண்ணன்

- | | |
|---|--|
| Pomegranate, s. mādūlum pūr-
ghūm, மாதளம்பழம் | Population, s. koodee jennūm, கு
டிசினம் |
| Pommel, v. ādeekiradoo, அடுக்
கிறது | Populous, a. jenāveeroottteeyā-
nāh, சினவிருத்தியான |
| Pomp, s. ādūmbūrūm, sāmbā-
rūmūm, ஆடம்பரம், சம்பரம் | Porch, s. mündāpūm, vāsūlmān-
dāpūm, மண்டபம், வசலீம
ண்டபம் |
| Pomosity, s. ādūmbūrūmānāh
nūdey, ஆடம்பரமானதை | Porcupine, s. moolūm pūnnee,
மூளம்பண்ணி, மூளம்பண்
ணி |
| Pompous, a. ādūmbūrūmānāh,
ஆடம்பரமான | Pore, s. romātoowārūm, உரே
மத்துவாரம் |
| Pompously, a. ādūmbūrūmāy,
ஆடம்பரமாய் | Pork, s. pūnnee yereychee, பன்
மியிறச்சி |
| Pond, s. koolūm, yeeree, koot-
tey, குளம், ஏரி, குட்டை | Porous, a. romūttooovārūmoollāh,
உரேமத்துவாரமுளள |
| Ponder, v. ālosheekiradoo, nin-
neykiradoo, ஆலோசிக்கிறது,
நினைக்கிறது | Porpoise, s. kūdūl pūnnee, கடற்
பன்றி |
| Ponderingly, a. yoshūneyāy,
யோசின | Port, s. koodākūdūl, குடுக்குத்
ல் |
| Ponderous, a. gūnūmānāh, bā-
rūmānāh, கணமான | Portable, a. kondoopokākoodee-
yāh, tāngkākoodeeyāh, கொ
ண்டுபோகக்கூடிய, தாங்கக்
கூடிய |
| Poniard, s. koottoovāl, kūttāree,
குத்துவாள், கட்டாரி | Portal, s. kādāvoo, vāsūl, கதவு,
வாசல் |
| Pony, s. sirrookoodirrey, mūttā-
koodirrey, சிறுகுதிலை, மட்
டக்குதிலை | Portcharges, s. toreyteervey, து
ாதிர்வை |
| Pool, s. mūdoovoo, koolūm, மு
டு, குளம் | Portclearance, s. kūppūl bayūnā-
chittoo, கட்பற்பயணச்சீடு |
| Poor, s. yeleeūr, எளியர் | Portend, v. shūgānūm kattooki-
radoo, சகணம்காட்டுகிறது |
| Poor, a. yeleeyāh, எளிய | Portent, s. shūgānūm, சகணம் |
| Poorly, a. āsāveekeēmāy, அசு
விக்கியமாய் | Portentous, a. shūgānūmoollāh,
சகணமுளள |
| Poorly, a. yeleemeyāy, எளிமை
யாய் | Porter, (carrier,) s. shemmeykā-
rūn, mootteykārun, சிமைக்கா
ரன், மூட்டைக்காரன் |
| Poorness, s. yeleemey, எளிமை | Porterage, s. yeddookoolee,
shemmeykoolee, எடுக்கலி, ச
மைக்கலி |
| Poppy, s. kūssākūssā, கசக்கா | Portico, s. tūlley vāsūl, mündā-
pūm, தலைவாசல், மண்டபம் |
| Poppy, (seed,) s. kūssākūssā-
veddey, or verrey, கசக்காவி
தை or விளை | |
| Popular, a. keerteeyānāh, pey-
roollāh, கீர்த்தியான, பேருள்ள | |
| Popularity, s. keertee, peyr, கீ
ர்த்தி, பெயர் | |

- Portion, *s.* pūngkoo, pūgoodee, பங்கு, பகுதி
- Portion, *v.* pūngiddookiradoo, pirreekiradoo, பங்கிடுகிறது, பிரிக்கிறது
- Portliness, *s.* mūgootooovūm, pooshtee, மருத்துவம், புஷ்டி
- Portly, *a.* mūgootooovūmānāh, korghoopānāh, மருத்துவமான, கொழுப்பான
- Portrait, *s.* shitteerāshooroobūm, சித்திரச்சுருப்பு
- Portray, *v.* pūdum yerghoodoo-kiradoo, shitteerūm yerghoodookiradoo, படமெழுதுகிறது, சித்திரமெழுதுகிறது
- Position, *s.* yeddūm, tūlūm, nelliye, இடம், தலம், நிலை
- Position, (attitude,) *s.* ooroovūm, உருவம்
- Positive, *a.* oroodeeyānāh, deer-gūmānāh, உறுதியான, தீர்க்கமான
- Positively, *a.* ooreedeeyāy, deer-kūmay, உறுதியாய், தீர்க்கமாய்
- Positiveness, *s.* ooreedee, deer-kūm, உறுதி, தீர்க்கம்
- Possess, *v.* alookiradoo, kolloo-kiradoo, ஆனுகிறது, கொள்ளுகிறது
- Possession, *s.* oodaymay, attchee, ஒடமை, ஆட்சி
- Possibility, *s.* koodookoomtūn-mey, கொடுக்கும்தன்மை
- Possible, *a.* koodeeyāh, கூடிய
- Possibly, *a.* orooveyley, koodoo-mākeel, ஒருவேளை, கூடுமாகி
- Post, *s.* kūmbūm, kal, komboo, கம்பம், கால், கொம்பு
- Post, (mail,) *s.* tāpāl, தபால்
- Post, (office,) *s.* ootteeyokum, உத்தியோகம்
- Post, *v.* neerootteevaikkiradoo, நிறுத்திவைக்கிறது
- Postage, *s.* tāpāl koolee, tāpāl-pūnnūm, தபால் கூலி, தபால் பணம்
- Posterior, *a.* pindeenāh, ஏந்தி ன
- Postiors, *s.* pinbāreeshūm, ஏன்பாரிசம்
- Posterity, *s.* pinney vūrookira-jenīngkūl, பின்னேவருகிறசனங்கள்
- Postern, *s.* sirrookādāvoo, சிறுகதவு
- Posthaste, *a.* ūnjshūlookoo jūl-deeyay, அஞ்சலீக்குசலுதியாய்
- Posthorse, *s.* tāpāl koodirrey, தபால்குதிரை
- Posthouse, *s.* tāpāl voodoo, or woodoo, தபால்வீடு
- Postman, *s.* tāpālkārūn, தபால்க்காரன்
- Postmark, *s.* tāpāl mootteerey, தபால்முத்திரை
- Postmaster, *s.* tāpāl doorey, தபால்துரை
- Postoffice, *s.* tāpāl kūcheyree, தபால்கச்சேரி
- Postpaid, *a.* tāpāl koolee koodoottāh, தபால்கூலிகொடுத்த
- Postpone, *v.* tāmāshūm sheyki-radoo, தாமிழிமசெப்பிறது
- Postponement, *s.* tāmāshum, தாமிழிம்
- Postscript, *s.* pinnyerghoodoo, ஏன்னெழுத்து
- Posttown, *s.* tāpāl pūttūnūm, தபால்பட்டணம்
- Posture, *s.* nelleykolūm, நிலைகோலம்
- Posy, *s.* poonshendoo, புஞ்சேன்டு

- Pot, s. chättee, pāney, mūdā, சட்டி, பானை, முடா
- Pot, v. chätteekool vaikiradoo, சட்டிக்குள்வைய்க்கிறது
- Potable, a. koodeekatikkāh, குழக்கத்தச்சு
- Pottage, s. ānūm, korghūmboo, ஆணம், கொழும்பு
- Potation, s. koodeepoo, குடப்பு
- Potatoe, s. ooroolūh koorūngoo, உருளக்கிழங்கு
- Potency, s. bellūn, būlūm, பெலன், பலம்
- Potent, a. bellūnoollāh, பெலனுள்ள
- Potentate, s. ädeebüdee, sway-ädeebüdee, அதிபதி, சுயாதிபதி
- Potential, (mood,) s. vūleetodür-
vinney, வலிதொடர்வினை
- Potherb, s. keerey, mooley kee-
rey, கீரை, மூளைக்கீரை
- Potion, s. pānūm, பானம்
- Potlid, s. pāney moodee, பானை முடி
- Potsherd, s. oodo, ottoopālūm, ஒடு, ஒடுபாளம்
- Potter, s. koshāvūn, கொசவன்
- Pouch, s. pay, sākkoo, shoboo, பை, சாக்கு, சோடு
- Poulstice, s. poltūss, போல்டஸ்
- Poulstice, v. poltūss podookira-
doo, போல்டஸ் போடுகிறது
- Poultry, s. wootteel yūlkoom-pārvāy, வீட்டில்வளர்க்கும்பரவை
- Pounce, v. veerghundoo poodee-
kiradoo, விழுந்துபிடிக்கிறது
- Pound, v. iddeekiradoo, இடுக்கிறது
- Pound, s. (weight,) pāvūn nir-
rey, பவுன்திரை
- Pounder, s. wolākay, உலக்கை
- Pour, v. vārkiradoo, வார்க்கிறது
- Pout, v. moonjshayyay kāttoo-
kiradoo, முஞ்சையைக்காட்டு
கிறது
- Poverty, s. yelleemey, tūreetir-
rūm, எளிமை, தரித்திரம்
- Powder, s. (gun,) doopākee mū-
roondoo, துபாக்கிமருந்து
- Powder, v. tool ākookiradoo, தூ
ஊக்குகிறது
- Powdery, a. toolānāh, தூளான்
- Power, s. ädeekārūm, vūllūmey,
அதிகாரம், வல்லமை
- Powerful, a. būllūmānāh, ädee-
kārūmānāh, பலமான, அதிகா-
ரமான
- Powerfully, a. būllūmāy, ädeekā-
rūmāy, அலமாய், அதிகாரமாய்
- Powerless, a. būllūmillādāh, ädee-
kārumillādāh, பலமில்லாத,
அதிகாரமில்லாத
- Pox, s. kründeeveeyadee, கிரந்
திவியாதி
- Pox, (small,) s. perreeyūmmey,
பெரியமீமை
- Pox, (chicken,) s. shinnūmmey,
கிண்ணமீமை
- Pox, (cow,) s. pūshāvummey,
பகுவமீமை
- Practicable, a. sheyäkoodeeyäh,
செய்யக்கூடிய
- Practical, a. pūrghūkäkoodee-
yäh, sheyätokeykündāh, பழக்கக்கூடிய, செய்துகைகண்ட
- Practice, s. pūrghūkūm, äbeeyā-
stūm, பழக்கம், அப்பியாசம்
- Practice, v. pūrghūkookiradoo,
பழக்குகிறது
- Practitioner, s. vāyteeyūn, pū-
reekāree, வைத்தியன், பரிகாரி
- Pragmatic, a. tūleyidookira, தீ-
லையிடுகிற
- Pragmatically, a. tūleyiddookirā-
day, தீலையிடுகிறதாட்

- Praise, *s.* poogūrḡhtchee, vārgh-too, புக்கீச்சி, வாழ்த்து
- Praise, *v.* poogūrḡhookiradoo, vārghookiradoo, புக்கூகிறது, வாழ்த்துகிறது
- Praiseworthy, *a.* pūghrtukkāh, vārghatukkah, புக்குத்தக்க, வாழ்த்தத்தக்க
- Prance, *v.* toollookiradoo, துள்ளுகிறது
- Prancing, *s.* toolloo, துள்ளு
- Prank, *s.* shesdey, சேஸ்டை
- Prate, *v.* vāyādookiradoo, வாயாடுகிறது
- Prating, *p.* vāyādookira, வாயாடுகிற
- Prattle, *v.* mündūleyvārttāy peyshookiradoo, மதனவார்த்தை பேசுகிறது
- Prattler, *s.* mündūleyvārttāy peyshookirapoolley, மதனவார்த்தை பேசுகிறபன்னை
- Prawn, *s.* eerā, shennākoonee, இரு, சென்னுக்குண்ணி
- Pray, *v.* prādeekiradoo, prādūney pūnnookiradoo, பிராத்தி கீச்சிறது, பிராத்தனைபன்னுகிறது
- Prayer, *s.* prādūney, பிராத்தனை
- Preach, *v.* priisūngeekiradoo, bödägūm pūnnookiradoo, பிரசங்கிக்கிறது, போதகம்பன்னுகிறது
- Preacher, *s.* prūsūngēe, boda-kun, பிரசங்கி, போதகன்
- Preamble, *s.* moogāvoorey, முகவரை
- Precarious, *a.* neejsheeyāmūttāh, sūmooseeyūmoollāh, நிச்சயமற்ற, சமுச்யமுள்ள
- Precariously, *a.* sūmooseeyūmāy, சமுச்யமாய்
- Precaution, *s.* yechūreekāy, ஏச்சரிச்சை
- Precaution,(to use,) *v.* yechūreekiradoo, எச்சரிச்சிறது
- Precautionary, *a.* yechūreepā-nāh, எச்சரிப்பான
- Precede, *v.* moondeekiradoo, முந்திகிறது
- Precedence, *s.* moondeetūl, முந்திதல்
- Precedent, *s.* moonmāderee, முன்மாதிரி
- Precept, *s.* oobādeysūm, உபதேசம்
- Preceptor, *s.* āsān, ஆசான்
- Precinct, *s.* yelley, yelleymā-nūm, எல்லை, எல்லைமானம்
- Precious, *a.* äroomeyānāh, ädeegā villeyoollāh, pirreeyūmānah, அருமையான, அதிகவையுள்ள, பிரியமான
- Precipice, *s.* shengoottoo, செங்குத்து
- Precipitancy, *s.* ävāshūrūm, seekirrūm, அவசரம், சீக்கிரம்
- Precipitate, *s.* būsbūm, பல்பம்
- Precipitate, *v.* tūllookiradoo, துள்ளுகிறது
- Precipitate,(to be,) *v.* ävāsūrūmāy irookiradoo, அவசரமாயிருக்கிறது
- Precipitately, *a.* ävāsūrūmāy, அவசரமான
- Precipitous, *a.* shengoottānāh, செங்குத்தான்
- Precise, *a.* neyrānāh, shāreeyā-nāh, செரான், சரியான
- Precisely, *a.* neyrāy, shāreeyāy, செராய், சரியாய்
- Preciseness, *s.* kündeeatum, kül-kūsūm, கண்ணதம், கற்கசம்
- Preclude, *v.* tūdookiradoo, தடுக்கிறது

- Preclusively, *a.* tūdeyāy, தடையாய்
- Precocious, *a.* kūlleeyānāh, கல்வியான
- Precocity, *s.* kūllee, கல்வி
- Preconcert, *v.* moonkoodeeyā-lojsheekiradoo, முன்கூடியாலோகிக்கிறது
- Precursory, *a.* moon oookirā, முன்னேடுகிற
- Predatory, *a.* kolleyādookirā, kulāvoollāh, கொள்ளையாடுகம், களவுள்ள
- Predecessor, *s.* moondinnāvün, முந்தினவன்
- Predestinarian, *s.* deyvāviddee-püdee ninneykirāvün, தேவவிதிப்படித்தீன்கிறவன்
- Predestination, *s.* deyvāviddee-püdee ninneypoo, தேவவிதிப்படித்தீன்கிறது
- Predestine, *v.* deyvāviddeep-püdee ninneykiradoo, தேவவிதிப்படித்தீன்கிறது
- Predicament, *s.* nirroovāgüm, நிருவாகம்
- Predict, *v.* deerkātūrshünüm-shollookiradoo, தீர்க்கத்திசனம்சொல்லுகிறது
- Prediction, *s.* deerkātūrshünüm, தீர்க்கத்திசனம்
- Predilection, *s.* pārapudshum, பாராபட்சம்
- Predispose, *v.* pārapudshumay-peysäveekiradoo, பாராபட்சமாய்பேசவிக்கிறது
- Predisposition, *s.* münäshāyvoo, மனச்சாய்வு
- Predominance, *s.* pirrädānüm, பிரதானம்
- Predominant, *a.* ädeegärümool-läh, pirädānümānāh, அதிகாரமுள்ள, பிரதானமான
- Pre-election, *s.* moonneeyümee-poo, முன்னீயமிப்பு
- Pre-eminence, *s.* ädeegħim, adeegħureepoo, tulāmey, அதிகம், அதிகரிப்பு, தலமை
- Pre-eminent, *a.* adeegħureepā-nāh, tūleymeyānāh, அதிகரிப்பான, தலைமையான
- Pre-eminently, *a.* adeegħuree-pay, tuleymeyāy, அதிகரிப்பாய், தலைமையாய்
- Pre-engagement, *s.* moodħlkā-dāmey, முதல்கட்டமை
- Pre-examine, *v.* moonshodūney-sheykiradoo, முன்சோதினைசெய்கிறது
- Pre-exist, *v.* moon oondākiradoo, முன்னுண்டாக்கிறது
- Pre-existence, *s.* moon oondāpoo, முன்னுண்டாப்பு
- Preface, *s.* moogāvoorey, முகவை
- Prefer, *v.* nūllädenroo yeddooki-radoo, āyündyeddookiradoo, நல்லதென்றெடுக்கிறது, ஆய்ந்தெடுக்கிறது
- Preferable, *a.* āyündyeddookatū-kädānāh, ஆயந்தெடுக்கத்தக்கதான்
- Preference, *s.* münäshāyvoo, மனசாய்வு
- Preferment, *s.* whyrpoo, உயர்ப்பு
- Prefix, *v.* moonvaikiradoo, முன்வைக்கிறது
- Pregnable, *a.* poodeekätükāh, புடிக்கத்தக்க
- Pregnancy, *s.* kürbüm, shenney, கர்ப்பம், கிணை
- Pregnant, to be, (as woman,) *v.* kürbümmoondākiradoo, கர்ப்பமுன்டாகிறது
- Pregnant, to be, (as animals,) *v.*

shenney oondakiradoo, சென் யுண்டாகிறது	Pre-occupation, <i>s.</i> moondeetūl, முந்துதல்
Prejudge, <i>v.</i> moondeerkiradoo, முன்தீர்க்கிறது	Pre-occupy, <i>v.</i> moondookiradoo, முந்துகிறது
Prejudice, <i>s.</i> tūppyyennūm, mū-nāshāyvoo, தப்பெபன்னம், மனச்சாய்வு	Preparation, <i>s.</i> sheygūrūm, செகரம்
Prejudice, <i>v.</i> mānūm shāykiradoo, மனஞ்சாய்க்கிறது	Preparatory, <i>a.</i> sheygūrūmānāh, செகரமான
Prejudicial, <i>a.</i> nushtūmoollāh, mosūmānāh, நஸ்தீட்டமூள்ள, மோசமான	Prepare, <i>v.</i> sheygūreekiradoo, செகரிக்கிறது
Preliminary, <i>a.</i> moogāvooreyā-nāh, முகவையான	Preponderance, <i>s.</i> yettūm, ஏற்றம்
Preliminary, <i>s.</i> moogāvoorey, முகவை	Preponderate, <i>v.</i> yettūmāyirookiradoo, ஏற்றமாயிருக்கிறது
Premature, <i>a.</i> pūroovūttookoo moondee pūrghoottāh, pūroovūttookoo moonpūründāh, பருவத்துக்குமுந்திப்பழுத்த, பருவத்துக்குமுன்பிறந்த	Preposition, <i>s.</i> yedaychol, இடைச்சொல்
Prematurely, <i>a.</i> pūkoovūttookoomoon, பக்குவத்துக்குமுன்	Prepossess, <i>v.</i> moonshāykiradoo, முன்சாய்க்கிறது
Premeditate, <i>v.</i> moon ninneykiradoo, முன்னினக்கிறது	Prepossession, <i>s.</i> moonshāyvoo, முன்சாய்வு
Premeditately, <i>a.</i> moon ninney poodāney, முன்னினப்புடனே	Preposterous, <i>a.</i> māroopādānah, மாறுபாடான
Premeditation, <i>s.</i> moon ninney-poo, முன்னினப்பு	Preposterously, <i>a.</i> māroopāday, மாறுபாடாய்
Premise, <i>v.</i> moogāvooreyay shollookiradoo, முகவையாய்சொல்லுகிறது	Prepuce, <i>s.</i> shooneetōl, சுண்ணி-த்தோல்
Premises, <i>s.</i> nimmeetiūm, திமித்தம்	Prerogative, <i>s.</i> jūlākūrūney, சலக்கருணை
Premium, <i>s.</i> vegoomānūm, வெகுமானம்	Presage, <i>s.</i> deyveedeepeedee, moonāreevoo, தேவவிதிப்படி, முன்னறிவு
Premonish, <i>v.</i> moonboottee shollookiradoo, முன்புத்திசொல்லுகிறது	Presage, <i>v.</i> deyveedeepeedee, ninneykiradoo, தேவவிதிப்படி நினைக்கிறது
Premonitory, <i>a.</i> moonboottee-shollookirā, முன்புத்திசொல்லுகிற	Prescience, <i>s.</i> moonāreevoo, முன்னறிவு
	Prescribe, <i>v.</i> mūroondoo kāyeedūm yerghoodookiradoo, மருந்துகாகிதம்யெழுதுகிறது
	Prescription, <i>s.</i> mūroondoo kāyeedūm, மருந்துகாகிதம்
	Presence, <i>s.</i> shūmoogūm, சமுகம்

- Present, *s.* eenām, oobākārūm, இனும், உபகாரம்
- Present, *v.* kodookiradoo, ḍūḍaykiradoo, கொடுக்கிறது, ஒப்படைக்கிறது
- Present, *a.* sūmeebūmānāh, iroo-kirā, சமீபமான, இருக்கிற
- Presentiment, *s.* moon yennūm, முன் னெண்ணம்
- Presently, *a.* oodāney, pinnāley, உடனே, பின்னுலே
- Preservation, *s.* pūreebālūnūm, பரிபாலனம்
- Preservative, *s.* kāppāttoo, காப்பாத்து
- Preserve, *s.* titteepoo-oorkāy, தித்திப்புர்காய்
- Preserve, (*life,*) *v.* pūreebālū-nūm sheykiradoo, பரிபாலனம் செய்கிறது
- Preserve, (*fruits,*) *v.* titteepoo-oorkay sheykiradoo, தித்திப்புர்காய் செய்கிறது
- Preside, *v.* tūleymeyay irookiradoo, தலைமையாயிருக்கிறது
- Press, *s.* sekkoo, செக்கு
- Press, *v.* āmookkookiradoo, sek-kadookiradoo, செக்காடுகிறது, அழக்குகிறது
- Pressure, *s.* āmookūm, neyrookūm, அழக்கம், நெருக்கம்
- Presto, *a.* soorookay, சுறுக்காய்
- Presume, *v.* yennookiradoo, எண் ஆகிறது
- Presumption, *s.* yennūm, too-neekūrūm, எண்ணம், துணிகரம்
- Presumptive, *a.* ninnāyttooovait-tāh, நினாத்துவைத்த
- Presumptuous, *a.* tooneekūrūm-ānāh, துணிகரமான
- Presuppose, *v.* moon yennooki-radoo, முன் னெண் ஆகிறது
- Pretence, *s.* kūllāveyeshūm, கள் எவேஷி
- Pretend, *v.* kūllāveyeshūm pūnnookiradoo, கள் எவேஷிம்பண் ஆகிறது
- Pretender, *s.* kūllāveyeshūn, கள் எவேஷின்
- Pretension, *s.* tūnney poogūrgħ-kāy, தன்னப்புச்சுக்கை
- Preternatural, *a.* eeyūlpookoo-veerodūmānāh, இயல்புச்சுவிரோதமான
- Pretext, *s.* shākkoo, சாக்கு
- Prettily, *a.* neytteeyay, sūrūppay, சேர்த்தியாய், சிறப்பாய்
- Prettiness, *s.* ārgħagoo, அழகு
- Pretty, *a.* neytteeyānāh, ārgħi-goollāh, ālīngkārūmānāh, சேத்தியான, அழகுள்ள, அவங்காரமான
- Prevail, *v.* meylkollookiradoo, மேல்க்கொள்ளுகிறது
- Prevailing, *p.* meylkollookirā, மேல்க்கொள்ளுகிற
- Prevalence, *s.* nūdūmāttūm, நடமாட்டம்
- Prevalent, *a.* nūdūmāttūmānāh, நடமாட்டமான
- Prevaricate, *v.* tūdūmādookiradoo, தடமாடுகிறது
- Prevarication, *s.* vūnjshūney, tūdūm, வஞ்சனை
- Prevaricator, *s.* tūdūmādookirā-vūn, தடுமாடுகிறவன்
- Prevent, *v.* tūdookiradoo, mūree-kiradoo, தடுக்கிறது, மறிக்கிறது
- Preventor, *s.* tūdookirāvūn, தடுக்கிறவன்
- Prevention, *s.* tūdoopoo, தடுப்பு
- Previous, *a.* moondinnāh, moonpanāh, முந்தின, முன்பான

Previously, <i>a.</i> moonney, முன் னே	Prime, <i>v.</i> tirreevaykoo mūroon- doo podookiradoo, திரிவாயிக் குமருந்துபோடுகிறது
Prevision, <i>s.</i> moonāreevoo, முன் னறவு	Prime, <i>a.</i> menmeyānāh, மேன் மையான
Prey, <i>s.</i> yerrey, இலா	Primer, <i>s.</i> pālāpodāpoostāgūm, பாலபோதபுள்ளத்கம்
Prey, <i>v.</i> yerrey yeddoorkiradoo, இலாயெடுக்கிறது	Primeval, <i>a.</i> moolūmānāh, மூல மான
Price, <i>s.</i> villey, krāyūm, விலை, கிழையம்	Primitive, <i>a.</i> moodūlānāh, முத லான
Price, (low,) nayunda villey, செய் ந்தவிலை	Primitiveness, <i>s.</i> moolūm, மூல ம்
Price, (high,) pirreeyumānah villey, பிரியமானவிலை	Primogenitor, <i>s.</i> ādeepeetā, அ திபிதா
Priceless, <i>a.</i> villey mūdeeka koo- dādāh, விலைமதிக்கீட்டாத	Primogeniture, <i>s.</i> moodūljen- nūm, முதல்சனனம்
Prick, <i>s.</i> koottoo, குற்று	Prince, <i>s.</i> rājāhkoomārāin, இரா சகுமாரன்
Prick, <i>v.</i> koottookiradoo, குற்று கிறது	Princely, <i>a.</i> pirrūboo tūnūmā- nāh, பிரபுந்தனமான
Pricking, <i>p.</i> koottookirā, குற்று கிற	Princess, <i>s.</i> rājāhkoomārttee, இராசகுமாரத்தி
Prickle, <i>s.</i> moolloo, முள்ளு	Principal, <i>s.</i> ādeebūdee, tūley- vūn, அதிபதி, தலைவன்
Prickly, <i>a.</i> moollānāh, முள்ளான	Principal, (as loan,) <i>s.</i> moodūl- kūdūn, முதற்கடன்
Pride, <i>s.</i> peyroomey, ānvūm, veemboo, பெருமை, ஆனுவம், வீம்பு	Principal, <i>a.</i> mookeeyāh, tūley- meyānāh, முக்கிய, தலமை யான
Pride, (self,) <i>v.</i> tūnney poo- kūrgħkiradoo, தன்னப்புகழ் கிறது	Principally, <i>a.</i> mookeeyumāy, pirrādānūmay, முக்கியமாய், பிரதானமாய்
Priest, <i>s.</i> goeroo, āshān, குரு, ஆசான்	Principle, <i>s.</i> neeyāyūm, நியாய ம்
Prig, <i>s.</i> ūlbūn, அற்பன்	Print, <i>s.</i> ūchoo, ūcheyṛghoodoo, அச்சு, அக்செமுத்து
Prig, <i>v.</i> tirroodookiradoo, sho- rūm pūnnookiradoo, திருடுக்கிற- து, சோரம்பண் எடுக்கிறது	Print, <i>v.</i> ūchūdeekiradoo, ūchoo- pūdeepeekiradoo, அச்சடிக்கிற- து, அச்சுப்பதிப்பிக்கிறது
Priggish, <i>a.</i> ūlbānāh, அற்பமா ன	Printer, <i>s.</i> ūchūdeekirāvūn, அச்சடிக்கிறவன்
Prim, <i>a.</i> pillookānāh, பலுக்கா ன	Printing, <i>s.</i> ūchūdeepoo, ūchoo-
Primarily, <i>a.</i> moodūlmoodūl, மு தன்முதல்	
Primary, <i>a.</i> pirrādānūmānāh, ப ரதானமான	
Prime, <i>s.</i> vāleeyūm, வரவிபம்	

- Proffer, *s.* kerlvee, கேழ்வி
 Proffer, *v.* kedkiradoo, கேட்கிற
 சு
- Proficiency, *s.* ädeekureepoo, gurttee, näyüm, அதிகரிப்பு, கெட்டு, நயம்
- Proficient, *a.* adeeküreepoolläh, gurtteeyänäh, அதிகரிப்புள்ள, கெட்டியான்
- Profile, *s.* moogä shäyäl, முகச் சாயல்
- Profit, *s.* ädäyüm, läbäm, pülin, ஆதாயம், இலாபம், பலன்
- Profitable, *a.* ädäyümänäh, pirräyoshiünümänäh, ஆதாயமான, பிரயோசனமான
- Profitably, *a.* bülünay, ädäyümay, பலனும், ஆதாயமாய்
- Profiting, *s.* läbüm, ädäyüm, லாபம், ஆதாயம்
- Profitless, *a.* ädäyümüttäh, bülünüttäh, ஆதாயமற்ற, பலன் ற்ற
- Profligacy, *s.* dooshttiädinnüm, ärüttädinnum, துஃப்டதனம் அரட்டதனம்
- Profligate, *s.* ärheepälee, oodäree, அழிப்பாளி, ஊதாளி
- Profligate, *a.* dooshttädinnümänäh, துஃப்டதனமான
- Profligately, *a.* dooshttädinnümay, துஃப்டதனமாய்
- Profound, *a.* arghümänäh, arghündäh, ஆழமான, ஆழந்த
- Profoundly, *a.* arghümäy, tärgh-väy, ஆழமாய், தாழ்வாய்
- Profundity, *s.* arghüm, tärghvoo, ஆழம், தாழ்வு
- Profuse, *a.* däralü.mänäh, shel-lävoolläh, தாராளமான, கில ஏன்ன
- Profusely, *a.* däralü.mäy, தாரா என்னமாய்
- Profusion, *s.* miggoodee, rombo, மிகுதி, ரொம்ப
- Progenitor, *s.* moondägäppün, முன்தகப்பன்
- Progeny, *s.* shändänüm, சந்தா னம்
- Prognostic, *s.* kooree, sügoonüm, குறி, சுகுணம்
- Prognosticate, *v.* jädägüm-yerghoodookiradoo, சாதகமெ முதுகிறது
- Prognostication, *s.* moonkooree, moonäreeveepoo, முன்குறி, முன்னறிவிப்பு
- Progress, *s.* nüdey, pokkoo, நடை, போக்கு
- Progress, *v.* nüdändo pokiradoo, shellookiradoo, நடந்து போக்கிறது, செல்லுகிறது
- Progression, *s.* pokkoo, shelvoo, போக்கு, செலவு
- Progressive, *a.* shellookirä, செல்லுகிற
- Progressively, *a.* nüdoökäh, poodeepoodeeyäy, நடுக, படிப்படியாய்
- Prohibit, *v.* märeekiradoo, tü-dookiradoo, மறிக்கிறது, தடுக்கிறது
- Prohibition, *s.* müreepoo, tüdoo-poo, tüdängkül, மறிப்பு, தடுப்பு, தடங்கல்
- Project, *s.* oroongoo, oobäyüm, yennüm, ஒழுங்கு, உபாயம், எண்ணம்
- Project, *v.* oobäyüm sheykiradoo, shüttüm küttookiradoo, oroongoo yennookiradoo, உபாயஞ்செய்கிறது, சட்டங்கட்டுகிறது, ஒழுங்கெண்ணங்கிறது
- Project, *v.* (plans, &c.,) püdüm-yerghoodookiradoo, kooreepo yerghoodokiradoo, உட

மெழுதுகிறது, குறிப்பெழுது கிறது	Promissory note, s. oodūnpūdeekāy-chitto, உடன்படிக்கை டி
Project, v. (throw,) yeeyreekiradoo, ஏறிகிறது	Promote, v. ädeegä püdoottookiradoo, whyrattookiradoo, அதி கப்படுத்துகிறது, உயர்த்துக் றது
Project, v. (forward, &c.,) moonshaykiradoo, முன்சாப்பிறது	Prompt, a. mooyürcheeoolläh, jülddeeooolläh, முயற்சியுள்ள, சல்தியுள்ள
Projector, s. oobayümsheykirävün, orghoongyennookirävün, உபாயஞ்செய்கிறவன்	Prompt, v. noondookiradoo, முந்துகிறது
Prolific, a. prübeekäkoodeyäh, பிரபிக்கக்கூடிய	Promptly, a. jülddee, seekeerüm, oodäney, சல்தி, சீக்கிரம், உடனே
Prolix, a. neendäh, neddookee-näh, நீண்ட, நடுக்கன	Promptness, s. shoorookoo, mooyürchee, கருத்து, முயர்ச்சி
Prolixity, s. needshee, நீட்கி	Promulgate, v. prüstüngüm-pünnookiradoo, teyreeveekiradoo, பிரசங்கம்பண்ணுகிறது, தெரிவிக்கிறது
Prolong, v. tāmāshä pudoottookiradoo, தாமிழிப்படுத்துகிறது	Prone, a. münashäh-yndäh, shay-vänäh, மனசாயலான, சாய்வான
Prolongation, s. tāmāshüm, neettoo, தாமிழிம், நீட்டு	Proneness, s. münashäh-yvoo, shayvoo, மனசாய்வு, சாய்வு
Promenade, s. sāvāree, oolättoo, சவாரி, உலாத்து	Pronoun, s. priddeepeyr, பிறதி பெயர்
Promenade, v. sāvāree pokiradoo, oolättoo pokirädoo, சவாரிபோகிறது, உலாத்தப்போகிறது	Pronounce, v. sübdeekiradoo, சப்திக்கிறது
Prominence, s. künkoo tottüm, கண்ணுக்குத்தோற்றம்	Pronunciation, s. mohreeyosey, ädshürrashooddee, மொழியோசை, அட்சரசத்தி
Prominent, a. künnookoo, (or) künkee tottümänäh, கண்ணுக்குத்தோற்றமான	Proof, s. drooshtänderüm, ätadshee, திருஷ்டடாந்திரம், அத்தாட்சி
Prominently, a. künkeetottümäy, கண்ணுக்குத்தோற்றமாய்	Proofless, a. drooshtänderümil-lädäh, திருஷ்டடாந்திரமில்லாத
Promiscuous, a. külüppanäh, khoottänäh, கலப்பான, கூட்டமான	Prop, s. wodeykäl, wodeyshoo-vür, aneyshoo-vur, tāngkee, உதைகால், உதைக்காவர், அணைசுவர், தாங்கி
Promiscuously, a. külüppläy, கலப்பாய்	
Promise, s. oodūnpūdeekay, vākootüttüm, உடன்படிக்கை, வாக்குத்தத்தம்	
Promise, v. oodūnpūdeekäyshaykiradoo, vākoo shollooki-radoo, உடன்படிக்கைசெய்கிறது, வாக்குசொல்லுகிறது	

Prop, *v.* āneykodookiradoo, moottookodookiradoo, அண கொடுக்கிறது, முட்டுகொடுக்க ரது

Propagate, *v.* preppeekiradoo, shenneepeekiradoo, பிரப்பிக் கிறது, சனிப்பிக்கிறது

Propagation, *s.* preeppEEKāy, பிரப்பிக்கை

Propel, *v.* tūllookiradoo, ottoo-kiradoo, தள்ளுகிறது, ஒத்துக் கிறது

Propensity, *s.* mānāshāyyvoo, goonūm, மனசாய்வு, குணம்

Proper, *a.* shareeyānāh, tūgoomānāh, dittūnānāh, சரியான, தகுமான, திட்டமான

Properly, *a.* tūgoodeeyāy, shāreeyāy, தகுதியாய், சரியாய்

Property, *s.* āstee, porool, oodeymey, dūnūm, pūdārtūm, ஆஸ்தி, பொருள், ஒட்டமை, தனம், பதார்த்தம்

Prophecy, *s.* teerkā tūrchūnūm, தீர்க்கத்தரிக்னம்

Prophet, *s.* teerkātūrchee, தீர்க்கத்தரிகி

Prophetess, *s.* teerkātūrchee, தீர்க்கத்தரிகி

Prophetic, *a.* teerkātūrchiññutto kūdoottāh, தீர்க்கத்தரிசன ச்சுக்கடுத்த

Propinquity, *s.* dittum, sūmee-būm, திட்டம், சமீபமாய்

Propitiate, *v.* pirreeyāpūdoot-tookiradoo, பிரியப்படுத்துகிற அ

Propitious, *a.* māngūlūmānāh, sobūnūmānāh, மங்களமான, சோபனமான

Propitiously, *a.* māngūlūmāy, sobūnūmāy, மங்களமாய், சோபனமாய்

Proportion, *s.* pūngoo, ălavoo, pirāmānūm, பங்கு, அளவு, பிரமாணம்

Proportion, *v.* pirāmānūm pūdoo-kiradoo, ălavoo sheykiradoo, பிரமாணப்படுகிறது, அளவு செப்பிறது

Proportional, *a.* pirāmānumā-nāh, ălavānāh, பிரமாணமான, அளவான

Proposal, *s.* oppookay, kūrlvee, ஒப்புகை, கேள்வி

Propose, *v.* oppeeveekiradoo, ஒப்பிவிக்கிறது

Propound, *v.* vibūrūmāy sholloo-kiradoo, விபரமாய்சொல்லுகி றது

Proprietor, *s.* shondākārūn, சோந்தக்காரன்

Proprietorship, *s.* shondūm, சோந்தை, சொந்தம், ஆதினம்

Propriettress, *s.* shondākāree, சோந்தக்காரி

Propriety, *s.* shemmey, kirmūm, tūgoodee, dittūm, செம்மை, கிருமம், தகுதி, திட்டம்

Proscribe, *v.* tūlleevoodookiradoo, teerpāytūllookiradoo, தள்ளிவிடுகிறது, தீர்ப்பாய்தள்ளுகிறது

Proscription, *s.* tūlleevoodookāy, தள்ளிவிடுகை

Prosecute, *v.* todūrkiradoo, vūrghūkoo todūrkiradoo, தொடர்ச்சிகிறது, வழக்குதொடர்ச்சிகிறது

Prosecution, *s.* todūrchee, vūrghūkoo todūrvoo, தொடர்ச்சி கி

Prosecutor, *s.* priddeevādee, பிரதிவாதி

Proselyte, *s.* pooodoomyādūttelesherndāvūn, புதுமதத்தில்சேர்ந்தவன்

- Proser, *s.* măndăñ, மந்தன்
 Prospect, *s.* tottum, nokkum,
 சொற்றம், சோக்கம்
 Prospective, *a.* yedeerkalumno-känäh, எதிர்காலம்/நோக்கான
 Prospectus, *s.* müdeeepoo, vellum-bürüm, மதப்பு, வெள்மீபரம்
 Prosper, *v.* sitteeyäkiradoo, kääkoodookiradoo, änoogoolümä-kookiradoo, சித்தியாகிறது, கைக்கடுகிறது, அனுகவமாகிறது
 Prosperity, *s.* värghvoo, peyrookum, வாழ்வு, பெருக்கம்
 Prosperous, *a.* shoogävärghvoolläh, änoogoolümänäh, shitteeyänäh, சுகவாழ்வன், அனுகவமுன், சித்தியான
 Prosperously, *a.* änoogoolümäy, soogävärghvay, அனுகவமாய், சுகவாழ்வாய்
 Prostitute, *s.* deyvüdeeyäl, dächee, தேவடியாள், தாளி
 Prostitute, *v.* deyvüdeeyälakä-sheykiradoo, தேவடியாளாக சொல்லகிறது
 Prostitution, *s.* deyvüdeeyäl-tünim, dächeetünim, தேவடியாள்தனம், தாசிதனம்
 Prostrate, *v.* koombüdookiradoo, shästängüm pünnookiradoo, கும்பிடுகிறது, சாஷ்ட்டாங்கம்பன்னுகிறது
 Prostrate, *a.* koombüdookirä, கும்பிடுகிற, சாஷ்ட்டாங்கம்பன்னுகிற
 Prostration, *s.* koombüdookäy, கும்பிடுகை
 Protect, *v.* käppättookiradoo, ädüreekiradoo, tängkookiradoo, கார்ப்பாத்துகிறது, ஆதரி க்கிறது, தாங்குகிறது
 Protection, *s.* oodävee, adürvoo, tooney, oobäkärim, உதவி, ஆதரவு, தணி, உப்பாரம்
 Protector, *s.* käppättookirävün, ädüreekirävün, காப்பாத்துக்கிறவன், ஆதரிக்கிறவன்
 Protectress, *s.* käppättookirävül, ädüreekirävül, கார்ப்பாத்துக்கிறவன், ஆதரிக்கிறவள்
 Protest, *s.* yedeercholl, எதிர்ச்சொல்
 Protest, *v.* yedeershollookiradoo, எதிர்ச்சொல்லுகிறது
 Protestation, *s.* velleerengümäy-shollookäy, வெளியரங்கமாய் சொல்லகை
 Prototype, *s.* adeymädeeree, அதமாதிரி
 Protract, *v.* neydoockävoodookiradoo, tämäshäpüdookiradoo, நெடுகவிடுகிறது, தாழ்விட்படுகிறது
 Protracted, *p.* nüdookeeyäh, tämäshäkäpüttäh, நெடுமை, தாழ்விக்கப்பட்ட
 Protrude, *v.* neettookiradoo, pid-dookookiradoo, நீட்டுகிறது, பிதக்குகிறது
 Protrusion, *s.* piddookum, pürä-pädoo, பிதுக்கம், புறப்பாடு
 Protrusive, *a.* piddoookirä, neettookirä, பிதக்குகிற, நீட்டுகிற
 Protuberance, *s.* piddookum, veekkum, poodeypoo, பிதக்கம், வீக்கம், புடைப்பு
 Protuberant, *a.* veekkümänäh, poodaypänäh, வீக்கமான, புடைப்பான
 Proud, *a.* bündäyanäh, peyroomeyänäh, படாயான, பெருமையான
 Proudly, *a.* bündäyay, peroomeyay, படாயாய், பெருமையாய்

Prove, *v.* drooshtanderäpüdoot-tookiradoo, ooroobeekiradoo, திருஷ்டாரந்திரப்படுத்துகிறது, உருபிக்கிறது

Provender, *s.* ägärüm, ஆகாரம்
Proverb, *s.* pürghävartay, pürghämorghee, பழவார்த்தை, பழமொழி

Proverbial, *a.* pürghävarttayānah, pürghämorgheeyānah, பழவார்த்தையான, பழமொழியான

Proverbially, *a.* pürghävarttayay, pürghämorgheeyay, பழவார்த்தையாய், பழமொழியாய்

Provide, *v.* sūmbäteekiradoo, sheyküreekiradoo, dittüm-pünnookiradoo, சம்பாதிக்கிறது, சேகரிக்கிறது, திட்டமிட்டுக்கிறது

Providence, *s.* deyväsheyül, தெய்வச்செயல்

Provident, *a.* küttoopādoolläh, beyn, கட்டுப்பாளன்

Providential, *a.* deyvä cheyülānah, deyvättünmānah, தேவசெயலான, தேவத்தனமான

Providentially, *a.* deyvätcheyülāy, deyvättünmāy, தேவசெயலாய், தேவத்தனமாய்

Providently, *a.* gününümay, beynümay, கவனமாய்

Provider, *s.* sūmbäteekirävün, சம்பாதிக்கிறவன்

Province, *s.* nādoo, நாடு

Provision, *s.* seykürrüm, seyküreepoo, moostepoo, சேகரம், சேகரிப்பு, முல்திக்கப்பு

Provisional, *a.* änntiteeyüüm, sümayüttooküidoottäh, அந்தசியம், சமயத்துக்கடுத்த

Provisionally, *a.* änntiteeyüümay, அந்தசியமாய்

Provisions, (food,) *s.* ägärüm, shäppädoo, poshünüm, ஆகாரம், சாப்பாடு, போசனம்

Proviso, *s.* tüveerpoo, orgheevoo, தவிர்ப்பு, ஒழிவு

Provocation, *s.* kobämoottoo, கோபமுட்டு

Provoke, *v.* kobamoottookiradoo, kobumyeeyrghookiradoo, கோபமுட்டுகிறது, கோபமெழுப்புகிறது

Provokingly, *a.* kobümmoottoo-vüdäy, கோபமுட்டுவதாய்

Prowess, *s.* shügtee, vüllümey, sümürtoo, சக்தி, வல்லமை, சமர்த்து

Prowl, *v.* yerreytteydoorkiradoo, இரைதெடுக்கிறது

Prowler, *s.* kolleyiddüttirreeki-rävün, கொள்ளாயிடதிரிக்கிறவன்

Proximate, *a.* kittäh, ädootiäh, கிட்ட, அடுத்த

Proximity, *s.* kittoomänüm, anday, sümeebüm, கிட்டுமானம், அண்டை, சமீபம்

Proxy, *s.* büdeelälée, büdeelshey-kirävün, பதிலாளி, பதில்செய்கிறவன்

Prude, *s.* kooshümooollävül, nä-näkäree, pásangookäree, கூச்சமுள்ளவன், நாணக்காரி, பாசாங்குக்காரி

Prudence, *s.* boottee, yoshiüney, vivyeyküm, புத்தி, யோசனை, விவேகம்

Prudent, *a.* moonyoshiüneyoolläh, vivveykümänäh, முன்யோசனயுள்ள, விவேசமுள்ள

Prudently, *a.* boottieeyäy, yoy-shüneyäy, புத்தியாய், யோசனயாய்

Prudery, *s.* pásangüm, பாசாங்கம்

- Prudish, *a.* pāsāngūmoollāh, பா
சாங்கமுளை
- Prune, *v.* killey nūrookookiradoo, கிளை
நூரூகுகிராடோ, ரக்குகிறது, கழிக்கிறது
- Prudent, *a.* virroombookiradoo, வீரூம்புகிராடோ, சொற்கிறது,
விரும்புகிறது
- Pry, *v.* ottoopārkirādoo, ஒத்து
ப்பார்க்கிறது
- Prying, *s.* ottoopārkay, ஒத்துப்
பார்க்கை
- Pryingly, *a.* ottoopārvāyāy, ஒத்
துப்பார்வையாப்
- Pseudo, *a.* poyānāh, shoodānāh,
போய்யான, சூதான
- Pshaw, *i.* cheechee, oho, சீசீ,
ஓஹா
- Puberty, *s.* pūkoovūm, pūkoo-
vākālūm, பக்குவம், பக்குவகா
லம்
- Pubes, (male.) *s.* āroopūm, அ
ரூபம்
- Pubes, (female.) *s.* shoonay, சூனை
- Pubescent, *a.* pūkoovūmānāh,
aroopūmoollāh, பூரூவுமாநா, அரூப்புமூ
ளா, பருவமான
- Public, *s.* prūsey, deyshūttār, ப
சசை, தேசத்தார்
- Public, *a.* velleerūngūmānāh,
prūseettūmānāh, வெளியரங்க
மான, பிரசித்தமான
- Publication, *s.* prūsāngūm, prū-
sittūm, பிரசங்கம், பிரசித்தம்
- Publicity, *s.* velleerūngūm, prū-
sittūm, வெளியரங்கம், பிரசித்தம்
- Publish, *v.* prūsāngūm pūnnoo-
kiradoo, prūsittūm pūnnoo-
kiradoo, பிரசித்தம் பண்ணுகிறது, பிரசங்கமபண்ணுகிறது
- Pucker, *v.* kosāvookiradoo, sho-
- reekee pudeekiradoo, சோக
வுகிறது, சரிக்கிபுடிக்கிறது
- Pudding, *s.* kūlee, களி
- Pudenda, *s.* yoneevāy, koodee,
oobustūm, niddūmbūm, யோ
னி, கூடி, உபஸ்ததம், நிடமபும
- Puerile, *a.* koolāndey kūdootāh,
poolley tūnmeyānāh, குழந்
தைக்குத்த, பின்னக்குத்த
- Puerility, *s.* poolleymey, pool-
ley tūnmey, பின்னமை, பின்ன
த்தனமை
- Puff, *s.* toovookoochoo, தாவுகுச்
க
- Puff, *v.* oodookiradoo, ஊதுகிற
து
- Puffed, (swollen,) *a.* veengee-
nāh, vimloollāh, வீங்கின, வீ
மடுளை
- Puffed, (up,) *a.* ädāypoollāh, அ
தப்புளை
- Pugh, *i.* chee, cheechee, po,
sho, சீ, சீசீ, ஓஹா
- Pugnacious, *a.* tooneekūrūmool-
lāh, தணிகரமுளை
- Pugnacity, *s.* tūneekūrūm, த
ணிகரம்
- Puissant, *a.* ädeegārūmcōlāh, அ
திகாரமுளை
- Puke, *v.* vāndee sheykiradoo,
vokāleekiradoo, வாந்திகைய
கிறது, வைகாளிக்கிறது
- Puling, *a.* shinnookūmānāh, ச
னுக்கமான
- Pull, *s.* yeyläppoo, yeyrghoo-
poo, இருப்பு, இழுப்பு
- Pull, *v.* yellookiradoo, yeyr-
ghookiradoo, இருக்கிறது, இ
ழுக்கிறது
- Pullet, *s.* kūnneekohree, viddāy-
kohree, கன்னக்கோழி, விடைக்
கோழி

- Pulley, s. kūppēe, கப்பி·
 Pulling, p. yeylāppoo, yeyrghoo-poo, இப்பு, இப்பு
 Pulp, s. shoolāy, சூல்
 Pulpy, a. shoolāyoollāh, சூலையளவு
 Pulsate, v. nādee odookiradco, நாடுயோடுகிறது
 Pulsation, s. nādee ottūm, நாடுயோட்டம்
 Pulse, s. nadee, tādoo, சாடு, தாது
 Pulverize, v. iddeekiradoo, tolākookiradoo, இடுக்கிறது, தானாக்குகிறது
 Pumice stone, s. kittākūl, கிட்டச்சல்
 Pumpkin, s. booseenikkāy, pūringeekāy, பூசினிக்காய், பரங்கிக்காய்
 Pun, s. shitteerā peyshoo, சித்திரபடேச்சு
 Pun, v. shitteerūm peyshookiradoo, சித்திரமபேசுகிறது
 Punch, s. toley oochee, ஒளையுசு
 Punch, v. toley ūdeekiradoo, koottookiradoo, தளையுடுக்கிறது, குற்றுக்கிறது
 Punctual, a. kündeeppoollāh, nānāyūmānāh, கண்டிப்புள்ள, நான்யமான
 Punctuality, s. kündeeppo, nānāyūm, கண்டிப்பு, நான்யம
 Punctually, a. kündeeppāy, nānāyūmāy, கண்டிப்பாய், நான்யமாய்
 Punctuate, v. vāsāgūtteil koorieiddookiradoo, வாசகத்திற்குறியுடுகிறது
 Punctuation, s. kooreeyiddoo, குறியிடு
 Puncture, s. koottoo, குறறு
 Puncture, v. koottookiradoo, குறறுகிறது
- Pundit, s. pūndittūn, gooroo, vāttee, பண்டிதன், குரு, வாத்தி
 Pungency, s. oorāypoo, kārūm, oogrūm, உறைப்பு, காரம், உக்கிரம்
 Pungent, a. ooraypānāh, yeereevooollāh, உறைப்பான், எரிவுள்ள
 Punish, (a child,) v. ākeeney-sheykiradoo, dūndūm pānnoo-kiradoo, shittsheykiradoo, ஆக்கிணையகிறது, தண்டமைண்ணுகிறது, கிட்டசிக்கிறது
 Punishment, s. ākeeney, dūndūney, kündeeetūm, shittshey, ஆக்கிணை, தண்டிணை, கண்டிதம், கிட்சை
 Punster, s. shitteerūm peyshookiravūn, சித்திரமபேசுகிறவன்
 Puny, a. sirreeyāh, būlāveenāh, சிறிய, பலவீன
 Pup, s. nāy koottee, நாய்குடும்
 Pup, v. nay kooteepodookiradoo, நாய் குட்டபோடுகிறது
 Pupil, s. sheeshūn, pūdeepon, சீதீன, படிப்போன
 Puppet, s. pāvey, பாவை
 Puppy, s. nāy koottee, நாய்குடும்
 Pur, v. ooroomookiradoo, mooroogookiradoo, உறமுகிறது, முறகுகிறது
 Purchase, v. villeekkee vāngkookiradoo, villeekkee kollookiradoo, விலைக்கிவாங்குகிறது, விலைக்கிரகாளருகிறது
 Purchased, p. kolvilleyānāh, கொள்விலையான
 Purchaser, s. kolvon, கொள்வோன்
 Pure, a. swyūmānāh, tooyāh, shoottumoolah, சுயமான, சுயய, சுத்தமுள்ள

Purely, *a.* shoottūmāy, tooyāh-meyay, சுத்தமாய், துய்யமையாய்

Purgative, *s.* beydee, soogābey-dee, பேதி, சுகபேதி

Purge, *v.* shootee sheykiradoo, beydee pūnnookiradoo, சுத்தி செய்கிறது, பேதிபண மூகிறது

Purging, *s.* beydee, beydeepoo, பேதி, பேதபு

Purify, *v.* shoottā pūdoottookiradoo, shootee sheykiradoo, சுத்தப்படுத்துகிறது, சுத்திசெய்கிறது

Purity, *s.* shottūm, tooyāmey, shootteekūrūm, shoodee, சுத்தம், துய்மை, சுகிரம, சுத்தி

Purloin, *v.* tirroodookiradoo, kūlavoo sheykiradoo, திருடுகிறது, களவு செய்கிறது

Purloiner, *s.* tirroodūn, shorūn, திருடன், சோரன்

Purloining, *s.* tirroottoo, kūlāvoo, shorūm, திருடு, களவு, சோரம்

Purple, shikāpooyoodurā vuru-num, செகப்புயுதச வரணம்

Porport, *s.* porool, äroottūm, kāreeyūm, பொருள், அருத்தம், காரியம்

Purport, *v.* yennookiradoo, äroot-tūm kollookiradoo, எண் மூகிறது, அருத்தம் கொள்ளுகிறது

Purpose, *s.* nimmitteeūm, kārā-nūm, நிமித்தியம், காரணம்

Purpose, *v.* nimmitteeūm pūnnookiradoo, நிமித்தியம்பண் மூகிறது

Purposely, *a.* vürnoom yénroo, münädārāh, வெண்டுமென்ற, மனதார

Purr, *v.* ooroomookiradoo, உறுமுகிறது

Purse, *s.* pūnnāpāy, pūnnāsāk-koo, பணப்பை, பணச்சாக்கு

Pursuance, of, *s.* pūräkhārūm, pū-dee, பிரகாரம், படி

Pursue, *v.* pinntodürkiradoo, pinnshellookiradoo, பின்து ருகிறது, பின்செல்லுகிறது

Pursuer, *s.* pinntodürkirāvūn, பின்து ருகிறவன்

Pursuit, *s.* pinntodürvoo, pinnshellookāy, பின்து டர்வு, பின்செல்லுகை

Purvey, *v.* sheykūrūmpūnnookiradoo, சேகரப்பண் மூகிறது

Purveyor, *s.* sheykūreekirāvūn, சேகரிக்கிறவன்

Pus, *s.* sheergh, சீழு

Push, *s.* tūlloo, iddee, தள்ளு, இடு

Push, *v.* tūllookiradoo, iddeeki-radoo, தள்ளுகிறது, இடுகிறது

Pusillanimity, *s.* pentūnmey, ānmāyeenūm, பெண் தண்மை, ஆண்மையினம்

Pusillanimous, *a.* peyntūnmey-yoolla, பெண் தண்மையுள்ள

Puss, *s.* pooney, பூனை

Pustule, *s.* kopūlūm, pūroo, se-lūndee, கொப்பளம், பரு, சிலந்தி

Put, *v.* väikkiradoo, podookiradoo, iddoookiradoo, வைக்கிறது, போடுகிறது, இடுகிறது

Put, (clothes on,) *v.* oodookiradoo, உடுக்கிறது

Put, (in mind of,) *v.* mānnisiley-podookiradoo, மனசில்போடுகிறது

Putrefaction, *s.* nārvoo, argheevoo, நாறவு, அழிவு

Putrefy, *v.* nāreepōkiradoo, arghoogeepokiradoo, நாறிப்போகிறது, அழுகப்போகிறது

Putrid, *a.* nārślānāh, ärghoogñ-lānāh, நாறலான, அழுகலான

Putty, *s.* lippum, லப்பம்

Puzzle, *s.* korghäpum, குழப்பம்

Puzzle, *v.* korghäpä püdoottookiradoo, tüdoomäroo püdoottookiradoo, குழப்படுகிறது, தொமாறிபோகிறது

Pygmy, *s.* koollün, shittäl, குண்ணன், சிற்றுள்

Pyramid, *s.* koboorüm, சோபுரம்

Pyramidal, *a.* koboorümānāh, சோபுரமான

Pyrotechnics, *s.* banävittäy, vänävittäy, பாணவித்தை, வாணவித்தை

Q

Quack, *s.* moodäväytteeün, மூடவயத்தியன்

Quack, *v.* (as ducks,) yeeyrekkiradoo, யெகாகிறது

Quadrangle, *s.* shüttooräkonüm, nälkonüm, சதுரகோணம், நாற்கோணம்

Quadrangular, *a.* shüttooräkonümānāh, nälkonümānāh, சதுரகோணமான, நாற்கோணமான

Quadruped, *s.* nälkälmirroogüm, nälkäljeeviün, நால்கால்மிகும், நால்கால்சீவன்

Quadruple, *a.* nälmüdünkgänah, nälüttüneyoolläh, நான்மட்டகான, நால்ற்றனயுள்ள

Quaff, *v.* koodeekiradoo, குட்டுகிறது

Quagmire, *s.* küdäpoo, sudäpoo, சதப்பு

Quail, *s.* kädéy, காடை

Quail, *v.* püdoongkookiradoo,

woleekiradoo, பதங்குகிறது ஒளிகிறது

Quaint, *a.* teerootümānāh, gurtteeyänäh, திருத்தமான, கெட்டியான

Quaintly, *a.* teerootümäy, gurtteeyäy, திருத்தமாய், கெட்டியாய்

Quake, *v.* nudoongkookiradoo, நடுங்குகிறது

Qualification, *s.* tügoodee, sāmartteeüm, தகுசி, சாமார்த்தியம்

Qualify, *v.* tügoodeeyäkookiradoo, தகுதியாகுகிறது

Quality, *s.* türüm, tünmey, goo-num, தரம், தன்மை, குணம்

Qualm, (mental,) *s.* münäküsseevo, மனக்கசிவு

Qualm, (bodily,) *s.* wokälüm, ஒக்காளம்

Qualmish, *a.* münäküsseevänäh, wokälümānäh, மனக்கசிவான, ஒக்காளமான

Quantity, *s.* prämänüm, šlävoo, tokhäy, பிரமாணம், அளவு, துகை

Quarrel, *s.* shündey, küläküm, சண்டை, கலகம்

Quarrel, *v.* shündey sheykiradoo, küläkümsheykiradoo, சண்டைசெய்கிறது, கலகம்செய்கிறது

Quarrelsome, *a.* shündädee pünnookirä, küläküm pünnookirä, சந்தடிபண்ணுகிறது, கலகம்பண்ணுகிறது

Quarried, *a.* kindäpütiäh, tondeeyedoottäh, கிண்டப்பட்ட, தோண்டுயெடுத்த

Quarry, (stone,) *s.* kindeeyey-dootiayeddüm, கிண்டுயெடுத்தவிடம்

- Quarry, (prey,) *s.* yerrey, இகா
- Quarter, *s.* kāl, kālvāshee, கால், கால்வாசி
- Quarter, (moon,) *s.* poreytchāndrūn, kūleytchāndrūn, பிறை சுசந்திரன், கலைச்சுசந்திரன்
- Quarter, (in battle,) *s.* poroomey, dayāvoo, பொறுமை, தயவு
- Quarter, *v.* (divide,) kālākhā-pūngiddookiradoo, காலாகபுங்குடுகிறது
- Quarter, *v.* (reside,) voodoovoodookiradoo, வீடுவிடுகிறது
- Quarterly, *a.* kālpūngooollāh, காப்பங்குள்ள
- Quarterly, (three months,) *a.* moonoo māshütteel oroomooray, முஞ்சு மாசத்தி வொருமுறை
- Quash, *v.* nūrookookiradoo, நகுக்குகிறது
- Quaver, *v.* asāykiradoo, நூங்கூக்குகிறது, நடுங்குகிறது
- Queen, *s.* rajshāhstree, rānee, இராசஸ்த்திரி, இராணி
- Queer, *a.* oroomādirree, ஒரு மாதிரி
- Queerly, *a.* oroomādirreeyānāh, ஒருமாதிரியான
- Quell, *v.* tūdūkkookiradoo, tanee-kiradoo, அடக்குகிறது, தனி க்கிறது
- Quench, (thirst,) *v.* dākūmteerkiradoo, தாகம்தீர்க்கிறது
- Quench, (fire,) *v.* aveekiradoo, அவிக்கிறது
- Quenchless, *a.* dākūmteerkā-koodādāb, தாகம்தீர்க்கக்கூடாத
- Querulous, *a.* älüttookira, அலடுகிற
- Query, *s.* veenā, kūrlvee, வினா, கேள்வி
- Query, *v.* veenākerdkiradoo, வினாக்கேழ்க்கிறது
- Quest, *s.* teerdil, visshārūney, தீற்தல், விசாரணை
- Question, *s.* veenā, kūrlvee, வினா, கேள்வி
- Question, *v.* kūrlkiradoo, veenā-kūrlkiradoo, கேழ்க்கிறது, வினாக்கேழ்க்கிறது
- Questionable, *a.* sūndeykūmā-nāh, sūmooseeyānāh, சந்தேகமான, சமுச்சயமான
- Quibble, *s.* sheystāy, செல்ட்டை
- Quibble, *v.* sheystaypūnnookiradoo, செல்ட்டடைபண்ணுகிறது
- Quibbler, *s.* shestaykārūn, செல்ட்டைக்காரன்
- Quick, *a.* jūldeeoollah, seekūrūmoollāh, சுவிதியுள்ள, சீக்கிறமுள்ள
- Quick, (living,) *a.* wheeroollāh, jeevānoollāh, வுயிருள்ள, செலுள்ள
- Quicken, (in pregnancy,) *v.* gūrbūmtūreekiradoo, கெர்ப்பு ம்தரிக்கிறது
- Quicken, *v.* seekārēpūdoottokiradoo, சீக்கிறப்படுத்துகிறது
- Quick-eyed, *a.* kūnkoormeyool-lāh, கண்கூர்மையுள்ள
- Quickness, *s.* seekārūm, jūldee, சீக்கிறம், சுல்தி
- Quickness, (cleverness,) *s.* sā-mārtteeūm, சாமார்த்தியம்
- Quicklime, *s.* shoodooshoonāmboo, சுடுகண்ணம்பு
- Quickly, *a.* jūldeeyay, shooroo-kay, சுல்தியாய், சுருக்காய்

Quicksand, *s.* podeymānūl, போ
தைமணல்

Quickscented, *a.* moghoondoo-
poodeekätükkah, முகந்தப்பு
நிக்கிறது

Quicksilver, *s.* rūssim, ரசம்

Quiescence, *s.* āroodūl, äsäy-
ämey, ஆறுதல், அசையாமை

Quiescent, *a.* āroodūlānāh, ஆ
உதவான

Quiet, (quietness,) *s.* ämürdūl,
sāndūm, அமர்தல், சாந்தம்

Quiet, (pacify,) *v.* sūmādānūm-
pünnokiradoo, சமாதானம் ப
ண்ணுகிறது

Quiet, *a.* sāndūlānāh, சாந்த
மான

Quietly, *a.* sāndūlmäy, ämaydee-
yay, சாந்தமாய், அமைதியாய்

Quill, *s.* yerāghoo, இரகு

Quilt, *s.* bondey, பொந்தை

Quire, *s.* oroodūstā, ஒருதல்த்
தா

Quit, *v.* vürdoovoodookiradoo,
neengeepokiradoo, kodeepo-
kiradoo, வீவீடுகிறது, நிங்கி
ப்போகிறது, குடிப்போகிறது

Quite, *a.* äräh, moottäy, அர, மு
த்ரும்

Quit-rent, *s.* yeeyreevüree, இறை
வரி

Quittance, *s.* voodootülléy, விடு
தலை

Quiver, *v.* toodeetooodeekiradoo,
äsaykiradoo, துடிதுடிக்கிறது,
அசைக்கிறது

Quivering, *s.* toodeetooodeepoo,
äsayvoo, துடிதுடிப்பு, அசை

Quiz, *v.* pürgheekiradoo, உழிக்
கிறது

Quota, *s.* pügoodee, püngkoo,
பகுதி, பங்கு

Quotation, *s.* oodārūnūm, pāyūn,
உதாரணம், பயன்

Quote, *v.* oodārūnūm kättookira-
doo, உதாரணம்காட்டுகிறது

Quotidian, *a.* nälveedūmānāh,
நாள்வீதமான

Quotient, *s.* eevoo, ஈவு

R

Rabbit, *s.* sheemey moosūl, சீ
மைமுசல்

Rabble, *s.* külädäkärür, கலாதி
க்காரர்

Rabid, *a.* paytteeūmānāh, பை
த்தியமான

Rabidness, *s.* paytteeūm, பைத்
தியம்

Race-horse, *s.* pündeeyäkoodee-
rey, பந்தயச்சுதை

Race, (descent,) *s.* külay, kot-
tirūm, vünäshūm, கொலை,
கோத்திரம், வம்சம்

Race, (horses, &c.) *s.* pündeey-
yävotilūm, பந்தயவேரடைம்

Race, *v.* pündeeyūm voodookira-
doo, küdeeyay odoorkiradoo, ப
ந்தியம்விடுகிறது, சுதியாபோடு
கிறது

Rack, *s.* (torture,) shittürävā-
deyshoostürūm, சித்திரவதை
சுல்த்திரம்

Racket, (noise,) *s.* kookoorūl,
கூக்குரல்

Racking, (pain,) *a.* oobādee-
poolläh, உபாதிப்புள்ள

Racy, *a.* rooseeyänāh, ருசியா
ன

Radiance, *s.* pirräkästüm, toolä-
küm, பிரகாசம், துலக்கம்

Radiant, *a.* pirräkästümānāh, பிர
காசமான

Radiantly, *a.* pirräkästümay, too-

läk'umay, பிரகாசமாய், துவக்கமாய்	Rainy, a. müghreyoollă, மழையுள்ள
Radical, a. veyroollăh, moolmānăh, வேருள்ள, மூலமான	Raise, v. yettookirădoo, ye-dookiradoo, tookkookiradoo, whyrtookiradoo, ஏற்றுக்கிறது, எடுக்கிறது, நூக்குகிறது, உச்சத்துகிறது
Radish, s. oroo kūlk'ngkoo, ஒரு கெளப்பு	Raise, (as a wall in building,) v. yerrghoopookiradoo, ஏழுப்புகிறது
Radius, s. ärey vittulăvoo, அரை வீற்றளவு	Raisin, s. kāyndă moonderee-pürghüm, கொடிமுந்திரிகைப்பழம்
Radix, s. veyr, வெர்	Rajah, s. rājshāh, இராசா
Raffle, v. tirroovăllee cheettoo podookiradoo, திருவிளக்கீட்டு போடுகிறது	Rake, (garden,) s. vārookol, வாருகோல்
Raft, s. wodăm, dhonee, tepăm, ஒடும், தோணி, தெப்பம்	Rake, s. üppüreykarün, düp-piliee, தப்பரைக்காரன், தப்பிலி
Rafter, s. kaymurum, கைமரம்	Rake, (garden,) v. pürvimpüdee-kirădoo, பரமபடக்கிறது
Rag, s. kündey, கந்தை	Rakishness, s. düpilleetünüm, தப்பிலித்தனம்
Rage, s. kobăm, oogrăm, கோபம், உச்சிரம்	Rally, v. külündăsheyneytirüt-tookiradoo, koottookiradoo, கலைந்தசேனதிரட்டுகிறது, கூட்டுகிறது
Rage, (fire,) v. akhoreekiradoo, அகோரிக்கிறது	Ram, s. shembeleekădă, kădă, செம்பலிக்கடாப்
Raging, p. kobămoollă, moorghümoollăh, கோபமுள்ள, மூர்க்கமுள்ள	Ram, v. eedeekiradoo, moottookiradoo, இடுக்கிறது, முட்டுகிறது
Ragged, a. kirreendă, kündey-ană, கிழிந்த, கந்தையான	Ramble, s. nădey, oolă, săvăree, நடை, உலா, சவாரி
Raggedness, s. kirreevoo, kündey, கிழிவு, கந்தை	Ramble, v. oolăvookiradoo, oolătoopokiradoo, உலாவுகிறது, உலாத்துகிறது
Rail, s. sūlăkhăy, சலாகை	Rambler, s. ülättoopokirkăvün, உலாத்தப்போகிறவன்
Rail, v. dooshtădünüm punnoo-kiradoo, தஷ்டட்டதனம்பண்ணுகிறது	Rambling, s. ülattoo, tirreevoo, உலாத்து, திரீவு
Railing, (fence,) s. vellee, sūlă-kăy vellee, வெள்ளி	Ramify, v. killeyeedookiradoo, killeykiradoo, türghaykira-
Railillery, s. năyăndee, püreekăsăm, நய்யாண்டி, பரிகாசம்	
Raiment, s. oodoopoo, oodăy, vüstirrăm, உடுப்பு, உடை, வல்திரம்	
Rain, s. müghrey, mülley, மழை, மீளை	
Rain, s. müghrey peykirădoo, (or mülley,) மழைபேப்புகிறது	
Rainbow, s. vănsăil, வானவில்	

doo, கிளவிடுகிறது, கிளக்கிற து, தழைக்கிறது	Rant, v. koolärookiradoo, குள ருகிறது
Ramrod, s. toopäkeegejshüm, து ப்பாக்கிசைம்	Rap, s. tüttoo, kottoo, தட்டு, கொட்டு
Rampart, s. kortüllüm, கொத்த எம்	Rap, v. kottookiradoo, tüttooki- radoo, கொட்டுகிறது, தட்டுக றது
Rancid, a. nattümänäh, நாற்ற மான	Rapacious, a. kolleygoonüimool- läh, püreekirägoonümoolläh, கொள்ளுகுணமுள்ள, பறிக்கிற குணமுள்ள
Rancidity, s. närül, நாறல்	Rapaciously, a. kolleyäy, கொ ளையாய்
Rancor, s. pükhäy, krodüm, உ கை, குரோதம்	Rapacity, s. kolleygoonüm, pü- reepoo, கொள்ளுகுணம், பறிப் ்பு
Rancorous, a. pükhäyoolläh, krodümänäh, உகையுள்ள, கு ரோதமுள்ள	Rape, s. streesorüm, kulpür- gheepoo, ஸ்த்திரீசோரம், கற் ப்படிப்பு
Random, (at,) vündäpüdee, ye- doottäpüdee, வந்தபடி, எடுத் தபடி	Rapid, a. seekirrumänäh, veiy- kümänäh, சீக்கிறமான, வேக மான
Range, (gun,) s. nerrey, ülävoo, நிறை அளவு	Rapidity, s. seekirrum, veyküm, சீக்கிறம், வேகம்
Range, v. nerreykiradoo, நிறைக் ிறது	Rapidly, a. seekirrumäy, shoo- rookäy, சீக்கிறமாய், சுறுக்காய்
Ranging, p.nerreykirä, ülaykirä, நிறைக்கிற, அனக்கிற	Rapids, s. neerottüm, நீரோட் டம்
Rank, s. oodeeyoküm, püddee, vükhoopoo, mägittoovüm, உ டி, வகுப்பு, மகுத்துவம், உத் கியோகம்	Rapine, s. kolley, கொள்ளா
Rankle, v. kodeekiradoo, கொ கிக்கிறது	Rapture, s. änündüm, miggäkül- leepoo, shündöshüm, ஆனந்த ம், மிககளிப்பு, சந்தோஷம்
Rankly, a. sheyrgheepäy, செழிய ப்பாய்	Rapturous, a. änündümänah, mükhäshündöshümänäh, ஆ னந்தமான, மகாசந்தோஷமா ன
Rankness, s. sheyrgheepoo, pooshtee, செழிப்பு, புஷ்டி	Rare, a. äroomeyänäh, äreedä- näh, äbooroovümänäh, அரு மையான, அரிதான, அபுருவ மான
Ransack, v. shodeekiradoo, äräy- äkiradoo, teydoorkiradöö, சோ திக்கிறது, ஆராய்கிறது, தேடு கிறது	Rarely, a. äroomeyäy, äbooroo- vümäy, அருமையாய், அபுருவ மாய்
Ransom, s. sheräymidpoo, கிழ றைமீட்டு	
Ransom, v. sheräymeelookira- doo, கிழறைமீனுகிறது	
Rant, s. vimboo, ätüttoo, வீட்டு, அதட்டு	

- Rarity, s. äroomey, äbooroo-vüm, அருமை, அபுருவம்
- Rascal, s. künday kerttävün, poorüleekärün, கடைகடை வன், புரளிக்காரன்
- Rascality, s. poorüllee, புரளி
- Rascally, a. poorülleeyäy, புரளி யாப்
- Rase, v. nashümäkookiradoo, நாசமாக்குகிறது
- Rash, s. kürüpän, கரப்பான்
- Rash, a. yennädäh, pätteeë-moollah, எண்ணுத, பைத்திய மூன்ன
- Rashly, a. yennämeyäy, எண்ண மையாப்
- Rashness, s. yennämey, pätteeüm, எண்ணுமை, பைத்திய ம்
- Rasp, s. ärüm, அரம்
- Rasp, v. rävookiradoo, ராவுகிற சு
- Rat, s. yellee, எவி
- Ratan, s. perümboo, பிரம்பு
- Rate, s. viddüm, kräyüm, வித ம், கிடையம்
- Rate, v. viddüm, or kräyüm pü-doottookiradoo, கிடையம்படுத்துகிறது
- Rather, a. shüttäh, சத்தே
- Ratification, s. stäbeepoo, woорü-deepädoo, ஸ்தாபிப்பு, உறுதிப்பாடு
- Ratify, v. stabeekiradoo, woорü-deepüdootttookiradoo, ஸ்தாபி க்கிறது, உறுதிபடுத்துகிறது
- Ratio, s. türüm, viddüm, தரம், விதம்
- Ration, s. näl boshünä püdee, நான்போசனப்படி
- Rational, a. bootteeyoolläh, äreevoolläh, புத்தியுள்ள, அறி வுள்ள
- Rationally, adv. bootteeyay, äreevay, புத்தியாய், அறிவாய்
- Rattle, (child's,) s. vellättawosey, விளையாட்டுபோசை
- Rattle, v. killükkokkiradoo, கிலுக்குகிறது
- Rat-trap, s. yellee bone, எவிபோன்
- Ravage, v. kolley eedookiradoo, kurdoorkiradoo, கொள்ளையிடுகிறது, கெடுக்கிறது
- Ravage, s. kolley, kurdoos, கொள்ளை, கெடு
- Ravager, s. kolleykägün, கொள்ளைக்காரன்
- Rave, v. polümbookiradoo, புல ம்புகிறது
- Ravel, v. seekoopüdootttookiradoo, கீக்குபடுத்துகிறது
- Raven, s. andüngkäkäy, அண்டங்காக்காய்
- Ravenous, a. rombo püsheeool-läh, இரொம்பப்பகியுள்ள
- Ravenously, adv. rombo püs-heeyäy, இரொம்பப்பகியாப்
- Raving, ppr. and a. pätteeë-moollah, பைத்தியமுள்ள
- Raving, s. pätteeyäpeysoo, பைத்தியப்பேச்சு
- Raving, adv. payteumäy, பைத்தியமாப்
- Ravish, (woman,) v. streesho-rüm sheykiradoo, ஸ்த்திரிசோ ரமிசெய்கிறது
- Ravishing, (pleasure,) a. mäyükümänäh, äyäsümänäh, மயக்கமான, ஆயாசமான
- Ravishment, (pleasure,) s. mäyüküm, murool, äyäsüm, மயக்கம், மருள், ஆயாசம்
- Raw, a. pücheyänäh, பச்சையான
- Ray, s. sändee, காந்தி
- Raze, v. tügürkiradoo, peyrki-

- radoo, ärgheekiradoo, தகர்ச்சிறது, பெயர்க்கிறது, அழிக்கிறது
- Razor, s. shūvñrākattē, சுவரக்கந்தி
- Razure, s. tūgurchee, ärghee-voō, தகர்ச்சி, அழிவு
- Reach, v. yettookiradoo, எட்டுக்கிறது
- Reaction, s. tākkoo, yedeertāk-kūm, தாக்கு. ஏதிர்தாக்கம்
- Read, v. püdeekiradoo, vāsheekiradoo, படிக்கிறது, வாசிக்கிறது
- Readily, a. oodāney, oorsākū-māy, soorookay, உடனே, உற்சாகமாய், சுருத்தாய்
- Readiness, s. oorsākūm, moot-tūm, உற்சாகம், முட்டம்
- Reading, s. püdeepoo, vāshūney, vāseepoo, படிப்பு, வாசனை, வாசிப்பு
- Readjust, v. seerpüdoottookiradoo, சீர்ப்படுத்துகிறது
- Ready, a. tāyārāy, oorsākūmay, தயாராய், உற்சாகமாய்
- Real, a. meyānāh, oonmeyānāh, sūtteeeyūmānāh, மெய்யான, உண்மையான, சத்தியமான
- Reality, s. oonmey, nitcheeyūm, sūtteeeyūm, உண்மை, நிதியம், சத்தியம்
- Realization, s. roobekāy, உருபிக்கை
- Realize, v. roobekiradoo, உருபிக்கிறது
- Really, a. nijsħūmāy, meyyāy, oonmeyāy, sūtteeeyūmay, நிசமாய், மெய்யாய், உண்மையாய், சத்தியமாய்
- Realm, s. rājeum, rātcheeūm, இராச்சியம், இராட்சியம்
- Reanimate, v. wheerpeekiradoo,
- pūlāypeekiradoo, உயிர்ப்பிக்கிறது, பிழைப்பிக்கிறது
- Reanimation, s. wheerpoo, pūr-ghāypoo, உயிர்ப்பு, பிழைப்பு
- Reap, v. ärookiradoo, அறக்கிறது
- Reaper, s. ärookirāvñ, அறக்கிறவன்
- Reappoint, v. māroopūdee neymekiradoo, மறுபடித்தியமிக்கிறது
- Rear, s. pinn, pinnpūkkūm, pinnpoorūm, பின், பின்பக்கம், பின்புறம்
- Rear, v. whyrttookiradoo, உயர்த்துகிறது
- Reason, s. nyāyūm, mokhāndirūm, nimmeettūm, நியாயம், முகாந்திரம், நிமித்தியம்
- Reason, v. nyayūm shollookiradoo, yooktee shollookiradoo, நியாயம்சொல்லுகிறது, யுக்தி சொல்லுகிறது
- Reasonable, a. nyāyūmānāh, நியாயமான
- Reasonably, a. nyāyūmay, neeyāyāpūdee, நியாயமாய், நியாயப்படி
- Reasoner, s. nyāyūstān, நியாயல்தான்
- Reasoning, s. nyyāyūm, நியாயம்
- Reassure, v. diddāpūdoottookiradoo, திட்டப்படுத்துகிறது
- Rebel, s. kūlkārān, கலக்க்காரன்
- Rebel, v. kūlākūm pūnnookiradoo, கலகம்பன்றுகிறது
- Rebellion, s. kūlākūm, koorghā-pūm, கலகம், குழப்பம்
- Rebellious, a. kūlākūmoollāh, கலகமுள்ள
- Rebound, s. tirreepoo, yeddeer-tākoo, திரிப்பு ஏதிர்த்தாக்கு
- Rebound, v. tirreekiradoo, yed-

- deertākookiradoo, திரிக்ரது,
எதிர்த்தாக்குகிறது
- Rebuff, *s.* tūdoopoo, tūdey, தடு
ப்பு, தடை
- Rebuff, *v.* tūdookiradoo, தடுக்க
மறு
- Rebuild, *v.* māroopūdeeoom kūt-
tookiradoo, teeroombā kūttoo-
kiradoo, மறுபடியும்கட்டுகிற
து, திரும்பக்கட்டுகிறது
- Rebuke, *s.* ädūltoo, kündee-
düm, kāroobāroo, அதட்டு, க
ண்டுதம், காறுபாறு
- Rebuke, *v.* ädūttookiradoo, kün-
deekiradoo, kāroobāroopūn-
nookiradoo, அதட்டுகிறது, க
ண்டுக்கிறது, காறுபாறுபண்
ங்கிறது
- Rebut, *v.* yeddeertākookiradoo,
yeddeer kiradoo, எதிர்த்தாக்குக
மறு, எதிர்க்கிறது
- Recall, *v.* teeroonibā argheyki-
radoo teeroombā koopiddoo-
kiradoo, திரும்பவழைக்கிறது,
திரும்பக்கூப்புகிறது
- Recant, *v.* teermānittey ärghee-
kiradoo, püreeküreepoo,
mūrootüleekiradoo, தீர்மான
த்தையறிக்கிறது, பரிசரிக்கிற
து, மறுதவிக்கிறது
- Recantation, *s.* püreeküreepoo,
mūrootuley, பரிசரிப்பு, மறுத
விப்பு
- Recapitulate, *v.* purghee kuree-
pāyshollookiradoo, பரிசரிப்பா
ய்சொல்லுகிறது
- Recapture, *v.* teeroombā pood-
deettookollookiradoo, திரும்ப
பிடித்தக்கொள்ளுகிறது
- Recede, *v.* velägoockiradoo, wot-
teepokiradoo, pinvāngkira-
doo, விலகுகிறது, ஒத்திப்போ
கிறது, பின்வாங்கிறது
- Receipt, *s.* rāceedee, ரசீத
Receive, *v.* vāngkookiradoo,
kāykollookiradoo, வாங்குகிற
து, கைக்கொள்ளுகிறது
- Recent, *a.* poodoo, poodeeyāh,
poodoosānāh, புது, புதிய, பு
துசான
- Recently, *adv.* podoosay, poo-
deedāy, புதசாய், புதிதாய்
- Receptacle, *s.* koodoo, orey,
koorghee, கூடு, உறை, குழி
- Reception, *s.* yerkāy, ஏற்கை
- Recess, *s.* obookuddüm, ஒதுக்க
ம்
- Recipe, *s.* püttee, பட்டி
- Recipient, *s.* kolloovüddoo, கொ
ள்ளுவது
- Reciprocal, *a.* yennāykünneyā-
nāh, būdiläkoobbūdilānāh, இ
ணக்கிணையான, பதிலுக்குபதி
வான
- Reciprocate, *v.* būdiläkoo būdi-
lay sheykiradoo, பதிலுக்குப
திலாய்செய்கிறது
- Reciprocity, *s.* būdiläkoo būdil-
sheykāy, பதிலுக்குபதில்செய்
கை
- Recital, *s.* shollookāy, சொல்லு
கை
- Recite, *v.* vürtümānūm sholloo-
kiradoo, வருத்தமானஞ்சொ
ல்லுகிறது
- Recklessness, *s.* äshüttey, yen-
nāmey, அசட்டை, எண்ணுமை
- Reckon, *v.* künükkoopärkiradoo,
künükiddookiradoo, நில்வி஦-
dookiradoo, கணக்குப்பார்க்க
து, கணக்கிடுகிறது, அளவிட
கிறது
- Reckoning, *s.* künükoo, shellā-
voo toghāy, yennām, கணக்கு,
கிலவுத்தொகை, எண்ணும்
- Reclaim, *v.* goonāpūdoottooki-

- radoo, seerpūdoottookiradoo, குணப்படுத்துகிறது, சீர்ப்படுத்துகிறது
- Recline, *v.* shāykiradoo, pūdoo-kiradoo, சாய்கிறது, படுக்கிறது
- Reclining, *s.* shāyvoo, pūdoo-khāy, சாய்வு, படுக்கை
- Recognition, *s.* wottookollookāy, āreekay, ஒத்துக்கொள்ளுகை, அறிக்கை
- Recognize, *v.* āreekiradoo, kā-nookiradoo, dittūmāreekiradoo, ottookollookiradoo, அறிகிறது, காறுகிறது, திட்டமறிகிறது, ஒற்றுக்கொள்ளுகிறது
- Recoil, *s.* oodaypoo, yedeertā-kūm, tereepoo, உதைப்பு, எதிர்தாக்கம், தெறிப்பு
- Recoil, *v.* piniddookiradoo, te-reekiradoo, oodaykiradoo, பன்னிடுகிறது, தெறிக்கிறது, உதைக்கிறது
- Recollect, *v.* ngyābāgūm, or nyābāgūm pūnnookiradoo, yennūm pūnnookiradoo, nin-neykiradoo, ஞாபகம்பண்ணுகிறது, எண்ணம்பண்ணுகிறது
- Recollection, *s.* nyabagum, or gyābāgum, yenum, nināyvoo, ஞாபகம், எண்ணம், நினவு
- Recommend, *v.* teeroomboorārumbeekiradoo, poodoosay-todūngkookiradoo, திரும்பவாரம்பிக்கிறது, புதுசாய்துடங்குகிறது
- Recommence, *v.* teeroomboorārumbeekiradoo, poodoosay-todūngkookiradoo, திரும்பவாரம்பிக்கிறது, புதுசாய்துடங்குகிறது
- Recommend, *v.* sippāreesoo-pūnnookiradoo, torghoodopooveekiradoo, sholleevoodookiradoo, சிபார்சுபண்ணுகிறது, தொழுதொப்பிவிக்கிறது, சொல்லிவிடுகிறது
- Recommendation, *s.* seepāreesoo, சிபார்சு
- Recompense, *s.* yeedoo, būdil, būdeeloobākārūm; ஏடு, பதில், பதிலுபகாரம்
- Recompense, *v.* yeedooshelloot-tookiradoo, būdilsheyekiradoo, ஈடுசெலுத்துகிறது, பதில்செய்கிறது
- Reconcile, *v.* oroomeypūdoot-tookiradoo, worāvākookiradoo, sūmādānā pūdoottookiradoo, ஒருமைபடுத்துகிறது, உறவாக்குகிறது, சமாதானப்படுத்துகிறது
- Reconciliation, *s.* worāvākookāy, உறவாக்குகை
- Reconnoitre, *v.* veyyoopārkiradoo, வேவுபார்க்கிறது
- Record, *v.* ngābāgāyerghoodoo-kiradoo, yerghoodeevāykiradoo, pūdeekiradoo, ஞாபகமெழுதுகிறது, எழுதிவைக்கிறது பதிக்கிறது
- Record, *s.* ngābāgāyerghoottoo, attūney, ஞாபகயெழுத்து, அட்டவணை
- Recover, (from illness,) *v.* shostūmkookiradoo, goonūmāk-kookiradoo, lūgāvoopūdoot-tookiradoo, சொல்த்தமாக்குகிறது, குணமாக்குகிறது, வகுபுபடுத்துகிறது
- Recovery, *s.* shostūm, lūgāvoogoonūm, soogūm, சொல்த்தம், வகுவு, குணம், சுகம்
- Recreant, *s.* eenūn, yelānūnjuṇ, ஈனான், எளதெஞ்சன்
- Recreant, *a.* eenūmoollah, yelānūnjoollāh, ஈனமூளா, எளதெஞ்சளன்
- Recreation, *s.* oollāsūm, kondātūm, porghoodoopokoo, உவ்

- வாசம், கொண்டாட்டம், பொ
ழுதுபோக்கு
Recruit, s. poodoo seepāy, புது
கிப்பாய்
- Recruit, (strength,) v. bel̄in oo-
roottookiradoo, பெறநுறுத்து
கிறது
- Rectangle, s. teerkāshñdūrūm,
தீர்க்கசதுரம்
- Rectification, s. dittūm, seerpū-
doottookay, தீட்டம், சீர்ப்படு
த்துக்கை
- Rectify, v. seerpūdoottookira-
doo, dittūmpūnnookiradoo,
sāreekūttookiradoo, tiroottoo-
kiradoo, சீர்ப்படுத்துகிறது, தீ
ட்டம்பண்ணுகிறது, சரிக்டுக்கிறது,
தீர்டுகிறது
- Rectitude, s. neeyāyūm, orghoo-
kūm, nijjūm, needānūm, shem-
mey, நியாயம், ஒழுக்கம், நிச
ம், நிதானம், செம்மை
- Rectum, s. pāvñnā vāy, பவனவா
ய்
- Recumbent, a. sāyndāh, pūdoot-
tāh, சாய்ந்த, படுத்த
- Recurrence, s. teeroombā shey-
kāy, திரும்பசெய்கிறது
- Red, a. shūkāpoo, சிகப்பு,
- Redden, v. shūkāpoosheykiradoo,
seevākiradoo, சிகப்பு
செய்கிறது, சிவக்கிறது
- Redeem, v. wottoomeelookiradoo,
ஒட்டுபீருகிறது
- Redeemer, s. rūtchākūr, இரட்ச
கர்
- Red-lead, s. shūkāpoo eeūm,
shendoorūm, செல்லீயம், செ
த்தாரம்
- Redness, s. shūkapoo, சிகப்பு
- Redolency, s. pūreemñlägūn-
dūm, vāstīney, பரிமனகெந்த
ம், வாசினை
- Redolent, a. vāstīneyoollāh, வா
சினையுள்ள
- Redouble, v. irroomūdee akira-
doo, rūtteekiradoo, இருமடி
யாக்கிறது, இரட்டி.க்கிறது
- Redoubtable, a. bāyñngkūrāpū-
dātūkkāh, பயங்கரப்படத்த
க்க
- Redress, s. oottūrāvādūm, உத்
தரவாதம்
- Redress, v. oottūrāvādāpūdoot-
tookiradoo, உத்தரவாதப்படுத்
துகிறது
- Reduce, v. koraykiradoo, koo-
rookookiradoo, குறைக்கிறது,
குறுக்கிறது
- Reduction, s. koorookūm, ädük-
kūm, wodoookūm, sooroookūm,
குறுக்கம், அட-க்கம், ஒடுக்கம்,
சுருக்கம்
- Redundancy, s. meechnūm, rom-
bo, miggoodee, மிச்சம், இரோ
ம்ப, மிகுதி
- Reed, s. nānūl, நாணல்
- Reef, s. kūlpārey, கற்பாரை
- Reek, v. pokeykiradoo, புகைக
றது
- Refer, v. kooreettootchollookira-
doo, kooreepookāttookiradoo
குறித்துச்சொல்லுகிறது, குறி
ப்புக்காட்டுகிறது
- Reference, s. kooreepoo, sāt-
too, குறிப்பு, சாட்டு
- Refine, v. podūmvaikkiradoo,
podūmmiddookiradoo, shoot-
teesheykiradoo, புடமவைக்கிறது,
புடமிடுகிறது, சுத்திசெய்கிறது
- Refined, pp. podūmeettāh, shoot-
tāh, appūttāh, புடமிட்ட, சுத்தி,
அப்பட்ட
- Refinement, (personal,) s. nār-
gūreegūm, நாசரீகம்

Refit, v. tirroottookiradoo, poodoopeekiradoo, திருத்துகிறது, புதுப்பிக்கிறது

Reflect, (objects,) v. priddee-vimbūmkattookiradoo, பிரதி விமபங்காட்டுகிறது

Reflect, (mentally,) v. ālosheekiradoo, ninneykiradoo, neeyā-neekiradoo, shindeekiradoo, ஆலோசிக்கிறது, நினைக்கிறது, தியானிக்கிறது, கிந்திக்கிறது

Reflection, s. priddeevimbūm, பிரதிவிமபம்

Reflection, s. (thought,) āloshuney, ninneypoo, deeyānūm, shindūney, ஆலோசனை, நினைப்பு, தியானம், கிந்தினை

Reform, v. seertirroottookiradoo, vūsāpūdoottookiradoo, neyrpudoottookiradoo, சர்தி ருத்துகிறது, வசப்படுத்துகிறது, நெறப்படுத்துகிறது

Refractoriness, s. toollāttūm, poorūlee, துள்ளாட்டம, பூரியான

Refractory, a. poorūleeyānāh, பூரியான

Refrain, v. āmūrttookiradoo, ädūkkookiradoo, அமற்த்துக்கிறது, அடக்குகிறது

Refresh, v. yelleypāttookiradoo, soogūm pūnnookiradoo, இனப்பாற்றுகிறது, சுகமபண்ணுகிறது

Refresh, v. (the memory,) ngā-bāgāpūdoottookiradoo, ninneypoottookiradoo, ஞாபகப்படுத்துகிறது, நினைப்பட்டுகிறது

Refreshing, a. kooleercheeyool-lāh, soogūmpūnnookirā, குளிற்சியுளன், சுகமபண்ணுகிற

Refuge, s. wodookoo, ädāykū-lūm, ஒதுக்கு, அடைக்கலம்

Refulgency, s. pirrākāsūm, too-lūkkūm, பிரகாசம், துலக்கம்

Resfulgent, a. pirrākāsūmoollāh, பிரகாசமூளன்

Refund, v. teeroombäkodookiradoo, திரும்பக்கொடுக்கிறது

Refusal, s. illeyyennūl, yeddeer-mūray, இல்லையென்னல், எதிர்மதை

Refuse, v. illeyyenkiradoo, mū-rootūlleekiradoo, இல்லையென்கிறது, மறுதவிக்கிறது

Refutation, s. ātcheybūm, ஆட்சேபம்

Refute, v. ātcheybeekiradoo, īnnneeyāyūmsheykiradoo, ஆட்சேபக்கிறது, அன்னியாயம் செய்கிறது

Regain, v. tiroombāvāngkookiradoo, peyrookiradoo, திரும்பவங்குகிறது, பெறுகிறது

Regal, a. rājsheeūmānāh, இராட்சியமான

Regale, v. mūgootcheeākiradoo, மகுட்சியாகிறது

Regard, s. gūvūneepoo, ädūrvoo, nokkūm, yennūm, கவனிப்பு, ஆதரவு, நொக்கம், எண்ணம்

Regard, v. gūvūneekiradoo, yennookiradoo, ädūreekirkiradoo, கவனிக்கிறது, எண்ணுகிறது, ஆதரிக்கிறது

Regarding, ppr. kooreettoo, nimmitteūm, püttee, குறித்து, நிமத்தியம், பத்தி

Regardless, a. äsjākūrūdey, kā-vūleyūtiāh, அசாக்கிறதை, கவலையற்ற

Regimen, s. pütteeūm, பத்தியம்

Regiment, s. püttilālūm, āneevāgoopoo, shenney, பட்டாளம், அணிவகுப்பு, சேனை

- Region, *s.* deysūm, tikkoo, nā-doo, செசும், திக்கு, நாடு
- Register, *v.* dāppoo yeyrhoodookiradoo, peyrvūrhee yeyrhoodookiradoo, இடாப்பெழுதுகிறது, பெயர்வழியெழுதுகிறது
- Registration, *s.* dāppoo yeyrhoodookāy, இடாப்பெழுதுகை
- Regret, *v.* dookeekiradoo, yeyrakāpūdookiradoo, pūreedā-peekiradoo, அக்கிக்கிறது, இரக்கப்படுகிறது, பரிதாபக்கிறது
- Regret, *s.* dookūm, pūreedābūm, தக்கம், பரிதாபம்
- Regular, *a.* teermānūmoollah, shāreeyānāh, tirroottūmānāh, orhoongānāh, தீர்மானமுள்ள, சரியான, திருத்தமான, ஒழுங்கான
- Regularity, *s.* teermānūm, orhoongoo, tirroottūm, தீர்மானம், ஒழுங்கு, திருத்தம்
- Regularly, *a.* teermānūmāy, tirroottūmāy, தீர்மானமாய், திருத்தமாய்
- Regulate, *v.* shāree pūdoottookiradoo, orhoongoo pūdoottookiradoo, dittūm pūnnookiradoo, சரிப்படுத்துகிறது, ஒழுங்குப்படுத்துகிறது, திட்டப்படுத்துகிறது
- Regulation, *s.* shūttūm, orhoongo, சட்டம், ஒழுங்கு
- Rehearse, *v.* vibbūreekiradoo, wotteekey parkiradoo, விபரிக்கிறது, ஒத்திகைபார்க்கிறது
- Reign, *s.* ārookāy, pūreebālānum, அமுகை, பரிபாலனம்
- Reinforce, *v.* ädeegūmāy bāllapūdoottookiradoo, அதிகமாய் பலப்படுத்துகிறது
- Reins, *s.* lūghām, kūdeevālānum, லகாம், கடிவாளம்
- Reinstate, *v.* māroopūdee sheyrtookollookiradoo, மறுபடிசேர்த்துக்கொள்ளுகிறது
- Reiterate, *v.* teeroombā teeroombā shollookiradoo, திரும்பதிருப்பதொல்லுகிறது
- Reject, *v.* tūllookiradoo, kūrheekiradoo, neekookiradoo, vūlākookiradoo, தஸ்ருகிறது, கழிக்கிறது, நீக்குகிறது, விலகுகிறது
- Rejection, *s.* kūrheepoo, kūrheevoo, tūllooppūdee, கழிப்பு, கழிவு, தளருபடி
- Rejoice, *v.* sūndoshūmādaykiradoo, sūndosheekiradoo, சந்தோஷமடைகிறது, சந்தோஷிக்கிறது
- Rejoin, *v.* sherndoo kollookiradoo, சேர்ந்துக்கொள்ளுகிறது
- Rejoinder, *s.* prütteeoottārūm, பிரத்தியுத்தரம்
- Relapse, *s.* novoorūtteepoo, நோவுரூட்டீபு
- Relapse, *v.* novoorūtteekiradoo, நோவுரூட்டுக்கிறது
- Relate, *v.* vibbūreekiradoo, pūgoottoshollookiradoo, விபரிக்கிறது, பகுத்துக்கொல்லுகிறது
- Relation, *s.* vibbūreecay, விபரிக்கை
- Relationship, *s.* worāvoo, ooreemey, உறவு, உரிமை
- Relatives, *s.* būndookūl, worāvoo, shondāvūrkhūl, பந்துக்கள், உறவு, சொந்தவர்கள்
- Relax, *v.* pinvāngā sheykiradoo, பின்வாங்கச்செய்கிறது
- Relaxation, *s.* yelākārūm, yelākūm, எளக்காரம், எளக்கம்

Release, *s.* voodootiley, neeng-kūl, meedpoo, விடுதலை, நீங்கல், மீட்பு

Release, *v.* voodootileyakkookiradoo, serayvoodookiradoo, serayneekkookiradoo, விடுதலயாக்குகிறது, சிறைவிடுகிறது, சிறைநீக்குகிறது

Relent, *v.* püreedābeekiradoo, yelägookiradoo, yerüngkookiradoo, பரிதாபிக்கிறது, இளகுகிறது, இரங்குகிறது

Relenting, *s.* püreedābūm, yelä-kūm, tätcheeneeyūm, பரிதாபம், இளக்கம், தாடக்கிண்ணயம்

Relentless, *a.* püreedābūmillā-däh, yeräkñmūttäh, பரிதாபமில்லாத, இரக்கமற்ற

Relevant, *a.* ooreemeyänäh, ädoottäh, உரிமையான, அடுத்த

Reliance, *s.* nümbEEKAY, särboo, நம்பிக்கை, சார்பு

Relic, *s.* ngäbägä kooreepookü, ஞாபகதுறிப்புகள்

Relict, *s.* kümmünättee, käym-pen, கம்மனுட்டி, கைம் பெண்

Relief, *s.* oodävee, sügäyūm, tooneymey, உதவி, சகாயம், துணைமை

Relieve, *v.* sügäyümpünnookiradoo, oodävookiradoo, சகாயம்பண்ணுகிறது, உதவுகிறது

Relieve, (guard,) *v.* kävülmät-tookiradoo, காவல்மாற்றுகிறது

Religious, *a.* bÿäbütteeyänäh, bütteeyoolläh, பயபத்தியான, பத்தியுள்ள

Religiously, *adv.* bütteeyäy, bÿäbütteeyäy, பத்தியாய், பயபத்தியாய்,

Relinquish, *v.* veettoovoodooki-

radoo, kâyvoodookiradoo, tul-loovoodookiradoo, விட்டுவிடுகிறது, கைவிடுகிறது, தள்ளிவிடுகிறது

Relish, *s.* roosee, soovay, särüm, உருசி, சுவை, சாரம்

Relish, *v.* rooseepärkiradoo, sooväykiradoo, உருசிப்பார்க்கிறது, சுவைக்கிறது

Reluctance, *s.* verndäveyroopoo, veyroopoo, வேண்டாவெறுப்பு, வெறுப்பு

Reluctant, *a.* verndäveroopanäh, வேண்டாவெறுப்பான

Reluctantly, *adv.* veyroopäy, வெறுப்பாய்

Rely, *v.* nümbEEKÄY vaikiradoo, நம்பிக்கைவைக்கிறது

Remain, *v.* irrookiradoo, nilleykiradoo, இருக்கிறது, நிலைக்கிறது

Remain, (as a remainder,) *v.* meendirrookiradoo, bâkkee-yäyirrookiradoo, மீந்திருக்கிறது, பாக்கியாய்விருக்கிறது

Remains, (corpse,) *s.* poonüm, sübüm, புணம், சுபம்,

Remainder, *s.* bâkkee, shochüm, mitchum, iroopoo, பாக்கி, சொச்சம், மிச்சம், இருப்பு

Remaining, *ppr.* meendirrookirä, bâkkeeyäyirrookiradoo, மீந்திருக்கிற, பாக்கியாய்விருக்கிற

Remark, *s.* kooreettootchol, kooreepoo, குறித்தச்சொல், குறிப்பு

Remark, *v.* kooreettootcholloo-kiradoo, குறித்துச்சொல்லுகிறது

Remarkable, *a.* vindeyänäh, ädeesheeyümänäh, விந்தையான, அதிகியமான

Remedial, *a.* seerpüdoottootük-

- kāh, rūttsheekātūkkāh, சீர்ப் படுத்தத்தக்க, இறட்சிக்கத்தக்க
- Remedy, s. pūreekārūm, பரிகாரம்
- Remedy, s. (in sickness,) māt-toomūriündoo, மட்டமெருந்து
- Remedy, v. pūreekñreekiradoo, goonāpūdoottookiradoo, பரிகாரிக்கிறது, குணப்படுத்துகிறது
- Remember, v. ngābāgūmpūn-nookiradoo, ngābāgāpūdookiradoo, ninnaykiradoo, ஞாபகம்பண்ணுகிறது, ஞாபகப்படுத்துகிறது, நினைக்கிறது
- Remembrance, s. ngābāgum, ninneyvoo, ஞாபகம், நினைவு
- Remind, v. ngābāgāpūdoottookiradoo, ஞாபகப்படுத்துகிறது
- Remiss, s. kūvūleyüttāh, yen-nūmkerttāh, கவலையற்ற, என்னங்கெட்ட
- Remission, s. yellākārūm, mān-neepoo, எளக்காரம், மன்னிப்பு
- Remissness, s. kūvūleyinnmey, கவலையின்மை
- Remissly, a. kāpūleyinnmeyāy, shōmbūlāy, கவலையின்மையாய், சோம்பலாய்
- Remit, (money,) v. pūnūmsheyr-kiradoo, pūnūmadaykiradoo, பணம் சேர்க்கிறது, பணமடைக்கிறது
- Remit, (fine,) v. mānnEEKiradoo, tanneekiradoo, மன்னிக்கிறது, தனிக்கிறது
- Remnant, s. meechnūm, meedee, meendodoo, மிச்சம், மீதி, மீந்து
- Remittance, (of money,) s. pūnūmkūrhēevoo, orheevoo, anoo-peeyāpūnūm, பணமகழிவு, ஒழிவு, அனுப்பியபணம்
- Remonstrance, s. yedeerveeyā-jeeum, yedeerneeyāyūm, ஏதிர்வியாச்சியம், எதிர்நியாயம்
- Remonstrate, v. neeyāyūmshol-lookiradoo, நியாயமசொல்லுகிறது
- Remorse, s. mānakleyshūm, mānūstābūm, mānoveydiñney, மனக்கிலேவீதம், மனஸ்தாபம், மனவேதினை,
- Reinorseless, a. mānakleyshūm-ütlāh, மனக்கிலேவீதமற்ற
- Remote, a. doorūmānāh, toley-ānāh, தூரமான, துலையான
- Remote, (meaning,) moolākā-rānūm, doorākārānūm, மூலக்காரணம், தூரக்காரணம்
- Remotely, a. doorūmay, toley-āy, தூரமாய், துலையாய்
- Removal, s. peyrvoo, peyrchee, பரிவு, பெயர்ச்சி
- Remove, v. yedoottoopodookira-doo, peyrkiradoo, எடுத்துப் போடுகிறது, பெயர்க்கிறது
- Remunerate, v. veygoomānūm-sheykiradoo, வெகுமானமசெய்கிறது
- Remuneration, s. veygoomā-nūm, veygoomūdee, வெகுமானம், வெகுமதி
- Rencounter, s. pōr, shūndey, போர், சண்டை
- Rend, v. kirrheekiradoo, toondeekiradoo, கிழக்கிறது, தன்முக்கிறது
- Render, (account,) v. kunook-koo oppookodookiradoo, கணக்கு வொப்புக்கொடுக்கிறது
- Render, (thanks,) v. vñndūnūm-shelloottookiradoo, toodeeshelloottookiradoo, துதிசெலுத்துகிறது, வந்தனமசெலுத்துகிறது

Rendezvous, *s.* kānoomyeddūm,
கானுமெட்டம்

Renew, *v.* poodoosākā sheykiradoo, teeroombā sheykiradoo, புதுசாகசெய்கிறது, திருமபச் செய்கிறது

Renewal, *s.* poodoomey, புதுமை
Renounce, *v.* veettoovoodookiradoo, neekkookiradoo, விட்டுவிடுகிறது, நீங்குகிறது

Renovate, *v.* poodoosākā sheykiradoo, புதுசாகசெய்கிறது

Renown, *s.* keerttee, poogūrh, poogūrchee, கீத்தி, புகழ், புகழ்ச்சி

Renowned, *a.* peyrpettāh, keertteeyoollāh, peyr yeddoottāh, பெயர்பெற்ற, கீர்த்தியுள்ள, பெயரொடுத்த

Rent, (house,) *s.* bādākay, vādākhay, பாடகை, வாடகை

Rent, *v.* vādākhāykee irrookiradoo, kodākooleekkee irrookiradoo, வாடகைக்கிழியருக்கிறது, கொடைக்கூலிக்கிழியருக்கிறது

Reorganize, *v.* poodoosākā seer-pūdoottookiradoo, புதுசாகசீர் படுத்துகிறது

Repair, *s.* mārāmūttoo, மருமத்து

Repair, *v.* mārāmūttoo sheykiradoo, sheppūneddookiradoo, மருமத்துசெய்கிறது, செப்பந்துகிறது

Repay, *v.* būdilkodookiradoo, teeroombēekodookiradoo, பதில்கொடுக்கிறது, திரும்பக்கொடுக்கிறது

Repayment, *s.* būdilkodookoo-kay, பதில்கொடுக்குகை

Repeat, *v.* māroopūdee shollooki-radoo, teeroombā shollooki-radoo, திரும்பச் சொல்லுகிறது, மறுபடுசொல்லுகிறது

Repeatedly, *a.* ūdeekūdee, அனைக்கும் dirrūm, அடிக்கடி, அனேகம்திரம்

Repel, *v.* tūllookiradoo, tādooki-radoo, தள்ளுகிறது, தடுக்கிறது

Repent, *v.* mānākleyshāpūdooki-radoo, mānūstābāpūdooki-radoo, மனக்கிலேவிடப்படுகிறது, மனஸ்தாபப்படுகிறது

Repentance, *s.* mānūstābum, mānākleyshūm, மனஸ்தாபம், மனக்கிலேவிடம்

Repentant, *a.* mānākleyshūmool-lāh, mānūstābāmoollah, மனக்கிலேவிடமுள்ள, மனஸ்தாபமுள்ள

Repetition, *s.* māroopūdeeoom-shollookay, shonādāy shollookāy, மறுபடியுமசொல்லுகை, சொன்னதை சொல்லுகை

Repine, *v.* āyāsāpūdookiradoo, vishūnāpūdookiradoo, ஆயாசைப்படுகிறது, விசனப்படுகிறது

Repining, *s.* āyāsāpūdookira, vishūnāpūdookirā, ஆயாசைப்படுகிற, விசனப்படுகிற

Replace, *v.* būdil vāykiradoo, teeroombāttābeekiradoo, பதிலவைக்கிறது, திரும்பல்தாபக்கிறது

Replenish, *v.* nerreykiradoo, rop-pookiradoo, நிறைக்கிறது, ரெப்புகிறது

Replete, *a.* nerreyvoollāh, poorūnūmānāh, sūmboorūnūmā-nāh, நிறைவுள்ள, பூரணமான, சம்பூரணமான

Repletion, *s.* nerreyvoo, boorū-nūm, நிறைவு, பூரணம்

Reply, *s.* māroovoottārūm, oot-tārūm, மருவுத்தாரம், உத்தாரம்

Reply, *v.* oottārumshollookiradoo, oottāreekiradoo, உத்தர ரம்சொல் லுகிறது, உத்திரிக்கிறது

Report, *s.* areeveekay, அறிவிக்கை

Report, (news,) *s.* sūmāchārūm, sūngūdee, சமாச்சாரம், சங்கதி

Report, *v.* areeveekiradoo, teyreeveekiradoo, அறிவிக்கிறது, தெரிவிக்கிறது

Repose, *s.* yelāypāttee, āmāydee, இளப்பாத்தி, அமைதி

Repose, *v.* yelāypārookiradoo, pūdoottokkollookiradoo, sāykiradoo, இளப்பாறுகிறது, படுத்துக்கொள்ளுகிறது, சாயகிறது

Reposing, *p.* yelāypāttee, pūdoottoo kondirookirā, இளப்பாத்தி, படுத்துக்கொண்டிருக்கிற

Reprehend, *v.* koottūmshāttoo-kiradoo, kobeettookkollookiradoo, குத்தமசாத்துகிறது, கோபத்துக்கொள்ளுகிறது

Reprehensible, *a.* koottūmshāttātūkkāh, குத்தமசாட்டத்தக்க

Reprehension, *s.* pūrheeshā-deepoo, koottūmshāttookay, pūrhee, பழிசாதிப்பு, குத்தமசாட்டுகை, பழி

Represent, *v.* kooreettooshollookiradoo, kānbeekiradoo, veyleepūdookiradoo, குறித்துச் சொல் லுகிறது, கான்பிக்கிறது, வெளிப்படுகிறது

Representation, *s.* kooreettooshollookay, velleepūdoottookay, குறித்துச் சொல் லுகை, வெளிப்படுத்துகை

Representative, *s.* būdilkāree-yūstūn, tānābūdee, பதிலகாரியல்த்தன், தானுபதி

Repress, *v.* ūdūkookiradoo, sāmūdeepūdoottookiradoo, அடகுகிறது, சமமதிப்படுத்துகிறது

Repression, *s.* ūdūkkūm, tūneepoo, அடக்கம், தணிப்பு

Reprieve, *s.* voodootūlley, விடதலை

Reprieve, *v.* voodootūlleyākoo-kiradoo, விடதலையாக்கிறது

Reprimand, *s.* pūrheetcholl, kodeentcholl, பழிச்சொல், கொடுனச்சொல்

Reprimand, *v.* pūrheetcholloo-kiradoo, koottūmtchollookiradoo, பழிச்சொல் லுகிறது, குற்றம்சொல் லுகிறது

Reprint, *s.* eerūndāmpūdeevoo, இரண்டாமபதிவு

Reprint, *v.* teeroombāshūdeekiradoo, திருமடச்சாட்சிக்கிறது

Reproach, *s.* eegūrchee, neen-dūney, இகுஞ்சி, நிந்தனை

Reproach, *v.* yesookiradoo, eegūrcheeshollookiradoo, neen-deekiradoo, ஏசுகிறது, இகுஞ்சிசொல் லுகிறது, நிந்திக்கிறது

Reproachful, *a.* eegūrcheeyānāh, nindeyānāh, இகழுஞ்சியான, நிந்தையான

Reprobate, *s.* eenūn, dooshtūn, ஸனன, துஷ்டென

Reproduction, *s.* poodoo oorputtee, poodoopirūpoo, புதுற்பத்தி, புதியிறப்பு

Reproof, *s.* pūrheetcholl, kodeentcholl, பழிச்சொல், கொடுஞ்சொல்

Reprove, *v.* pūrheetchollookiradoo, koottūmtchollookirā-

- doo, பழிச்சொல்லுகிறது, குற் றம்சொல்லுகிறது
- Reptile, s. poorhoo, poochee, oorvāññāvoo, புது, பஷ்சி, ஊர் வனவு
- Republication, s. eerūndām prūsittum, இரண்டாம்பிரசித்தம்
- Republish, v. teeroombā prūseetā pūdoottookiradoo, திருமபப் பிரசித்தபபடுத்துகிறது
- Repudiate, v. orheekiradoo, kürheekiradoo, tülleevoodookiradoo, ஒழிக்கிறது, கழிக்கிறது, தள்ளிவிடுகிறது
- Repudiation, s. tülloopūdee, தள்ளுபடு
- Repugnance, s. veypoopoo, வெறப்பு
- Repugnant, a. veypoopānāh, வெறப்பான்
- Repulse, s. tulloo, toorūttookay, தள்ளு, துரத்துக்கை
- Repulse, v. tüllookkiradoo, too-rrūttookiradoo, தள்ளுகிறது, துரத்துகிறது
- Repurchase, v. māroopūdeeyoom-vāngkiradoo, மறபடியும்வாங்கிறது
- Reputable, a. keerteyyoollah, peyrpettāh, peyroollāh, கீற்தி, தியுள்ள, பேர்பெற்ற, பேருள்ள
- Reputation, s. peyr, keertee, poogurhtchee, பேர், கீற்தி, புகழ்ச்சி
- Repute, v. yennookiradoo, எண் கூகிறது
- Request, s. prāttīney, verndoodūl, kerlvee, பிராத்தினை, வேண்டுதல், கேள்வி
- Request, v. prātteekiradoo, vürndeeki kollookiradoo, mānrādoo-
- kiradoo, பிராத்திக்கிறது, வேண்டுக்கொள்ளுகிறது, மன்று கூகிறது
- Require, v. vürndookiradoo, வேண்டுகிறது
- Requirement, s. vürndoovūdoo, வேண்டுவது
- Requisite, a. teyveyānāh, vürndeeyāh, äkhütteeyūmānāh, தேவையான, வேண்டிய, அத்தியமான
- Requisition, s. shelvūdoo, teyvey, செல்வது, தேவை
- Requite, v. shāreekooshäree sheykiradoo, சரிச்சுச்சரிசைகிறது
- Rescind, v. ärheekiradoo, tüllookkiradoo, vülkukkookiradoo, அழிக்கிறது, தள்ளுகிறது, விலகுகிறது
- Rescue, s. tūppeevippoo, தப்பி விப்பு
- Rescue, v. tūppeeveekiradoo, voodoooveekiradoo, meedkoo-kiradoo, kürayyettookiradoo, தபபிவிடுகிறது, விடுவிக்கிறது, மீட்குகிறது, கணாயேற்றுகிறது
- Research, s. sjoduney, ārāyyvoo, சோதினை, ஆராய்வு
- Resemblance, s. sāyūl, pāvūney, yenney, oovūmānūm, sāmā-nūm, yennākūm, சாயல், பாவனை, இணை, உவமானம், சமானம், இணக்கம்
- Resemble, v. pāvūneyay irrooki-radoo, பாவனையாயிருக்கிறது
- Resent, v. vürmām kāttookiradoo, வர்மம்மகாட்டுகிறது
- Resentful, a. vürmāmoollāh, porāmeyyoollāh, வர்மம்முள்ள, பொருமையுள்ள

Resentment, <i>s.</i> vārmūm, porāmey, வர்மை, பொறுமை	Resolution, <i>s.</i> vāyeerāyeeūm, tooneekūrūm, வயிராக்கியம், துணிகரம்
Reservation, <i>s.</i> sheyshūm, சேஷி ம	
Reserve, <i>s.</i> (in manner,) ūdāk-kūm, அடக்கம்	Resolve, <i>s.</i> teermānūm, nittcheeūm, தீர்மானம், நிட்சியம்
Reserve, <i>v.</i> meechūmpūnnnee vāy-kiradoo, மிச்சமப்பண்ணிவைக் கிறது	Resolve, <i>v.</i> teermāneekiradoo, nittcheekiradoo, தீர்மானிக்கிறது, நிட்சியிக்கிறது
Reserved, <i>a.</i> ūdūkkūmānāh, அடக்கமான	Resort, (place of,) <i>s.</i> poorhūngookirāyeddūm, புழங்குகிறது ம
Reservoir, <i>s.</i> tūdākhūm, koolūm, தடாகம், குளம்	Resort, <i>v.</i> poorhūngookiradoo, shārkiradoo, adaykiradoo, புழங்குகிறது, சார்கிறது, அடைகிறது
Reside, <i>v.</i> vāshūmpūnnookiradoo, koodee irrookiradoo, வாசமபண் துகிறது, குடியிருக்கிறது	Resound, <i>v.</i> gūnnār gūnnāryenkiradoo, moorghūngookiradoo, adeerkiradoo, கணிர்கணிர்யென்கிறது, முழங்குகிறது, அதிர்கிறது
Residence, <i>s.</i> vāshūm, voodoo, irroopeddūm, வாசம, வீடு, இருப்பிடம்	Resource, <i>s.</i> tooney, ādūrvoo, sūgāyūm, woodāvee, தனி, ஆதரவு, சகாயம், உதவி
Resident, <i>s.</i> koodeeyānāvān, குடியானவன்	Respect, <i>v.</i> āsārūm pūnnookiradoo, oobāsūreekiradoo, ஆசாரமபண் துகிறது, உபசரிக்கிறது
Residue, <i>s.</i> bākkee, meetchūm, shotchūm, பாக்கி, மிச்சம, சொச்சம்	Respect, <i>s.</i> āsārūm, ānoosārūm, ஆசாரம், அனுசாரம்
Resign, <i>v.</i> rājānūmā kodookiradoo, oppeveekiradoo, ரக்கநமாகொடுக்கிறது, ஒப்பிவிக்கிறது	Respectable, <i>a.</i> yogeeūmoollāh, யோக்கியமுள்ள
Resignation, <i>s.</i> rājānūmā, ராக்கநமா	Respectability, <i>s.</i> yogeeūm, keerttee, யோக்கியம், கீந்துகி
Resin, <i>s.</i> koongeleeyūm, குங்கலியம்	Respectful, <i>a.</i> āsārūmooollāh, mūreeyādayoollāh, oobāsārūmooollāh, ஆசாரமுள்ள, மரியாதையுள்ள, உபசாரமுள்ள
Resist, <i>v.</i> mūreekiradoo, tūddoo-kiradoo, tūllookiradoo, மறிக்கிறது, தடுக்கிறது, தள்ளுகிறது	Respectfully, <i>a.</i> āsārūmāy, mūreeyādāyāy, ஆசாரமாய், மரியாதையாய்
Resistance, <i>s.</i> mūreepoo, yeey-deerpoo, tūdey, மறிப்பு, எதிர்ப்பு, தடை	Respecting, <i>p.</i> kooreettoo, tot-too, pūttee, குறித்து, தொட்டு, பற்றி
Resolute, <i>a.</i> vāyeerāgeeūmānāh, tooneekūrūmooollāh, வயிராக்கியமான, துணிகரமுள்ள	

- Respective, *a.* ävünä ävünookket-täh, ädünädün, tūngkūltüng-kul, அவனவலுக்கேற்ற, அதனதன், தங்கள் வங்கள்
- Respiration, *s.* mootchoo, koom-bākhūm, முச்சு, கும்பகம்
- Respire, *v.* mootchoo voodookiradoo, முச்சுவிடுகிறது
- Resplendent, *a.* pirräkāseekirā, ülünkārūmoolläh, பிரகாசிக்கிற, அலங்காரமுள்ள
- Respond, *v.* mūroomorghee shol-lookiradoo, prütteeyoottürüm-vülümbookiradoo, மறுமொழி சொல்லுகிறது, பிரத்தியுத்தாரம்விளம்புகிறது
- Response, *s.* oottürüm, oottürävādüm, உத்தாரம், உத்திரவாதம்
- Responsibility, *s.* oottürävādüm, உத்திரவாதம்
- Responsible, *a.* oottürävādüm-moolläh, உத்திரவாதமுள்ள
- Rest, *s.* yelleypāttee, orgheevoo, ämäydee, எளைப்பாத்தி, ஒழிவு
- Rest, *v.* yelleypārookiradoo, toongkookiradoo, nirroottookiradoo, இளைப்பாறுகிறது, தாங்குகிறது, நிறுத்துகிறது
- Restitution, *s.* yeedoo, ädaymā-nüm, teeroombā kodoottāl, ஈடு. அடைமானம், திரும்பக்கொடுத்தல்
- Restive, *a.* tooreedümānäh, துரிதமான
- Restless, *a.* ämäydeeyüttäh, அமைதியற்ற
- Restlessness, *s.* toodoopoo, too-roo tooroopoo, தடுப்பு, திருத்தப்பு
- Restoration, *s.* seerākhookāy, poodoopeepoo, போக்குவை, புதப்பை
- Restorative, *a.* wheertüroommū-roondoo, உயிர்த்துமருந்து
- Restore, *v.* teeroombā kodookiradoo, திரும்பக்கொடுக்கிறது
- Restore, *v.* (renew,) poodoosākā küttookirkiradoo, seerpūdoottookiradoo, புதுசாக்கட்டுகிறது, தீர்ப்புத்துக்கிறது
- Restrain, *v.* mūreekiradoo, küt-toopudoottookirkiradoo, tūdoo-kirkiradoo, மறிக்கிறது, கட்டுப்படுத்துகிறது, தடுக்கிறது
- Restraint, *s.* üdäküm, tūdoopoo, tūdey, wodooküm, küttoo, அடக்கம், தடுப்பு, தடை, ஒடுக்கம், கட்டு
- Restrict, *v.* üdäkookirkiradoo, tū-dookirkiradoo, அடக்குகிறது, தடுக்கிறது
- Restriction, *s.* küttoopādoo, tū-doopoo, கட்டுப்பாடு, தடுப்பு
- Result, *s.* teermānüm, teerpoo, kūdāysee, தீர்மானம், தீர்ப்பு, கடைசி
- Resumable, *a.* mūroopūdee todüngkätükkäh, மறுபடித்து ஏகத்தக்க
- Resume, *v.* mūroopūdeeyoom-todüngkookiradoo, மறுபடியுமதுடங்குகிறது
- Resumption, *s.* māroopūdeeoom-todüngkay, மறுபடியுமதுடங்கை
- Resurrection, *s.* wheerteyrghookay, உயிர்த்தெழுகை
- Resuscitate, *v.* wheerpeekirkiradoo, pürheppéekirkiradoo, உயிர்ப்பிக்கிறது, பிழைப்பிக்கிறது
- Resuscitation, *s.* wheerpeekhāy, pürhūpeekhāy, உயிர்ப்பிக்கை, பிழைப்பிக்கை
- Retail, *v.* shillüreyveeyābārüm-

- sheykiradoo, yedürveeyābārūm sheykiradoo, சில்லாவி
யாபாரமபன்னுகிறது, எதிர்
வியாபாரமபன்னுகிறது
- Retain, v.** vaittookollookiradoo,
tūreettookollookiradoo, வை
த்தீக்கொள்ளுகிறது, தரித்து
கொள்ளுகிறது
- Retake, v.** teeroomba poodeekiradoo,
திருமப்பிடிக்கிறது
- Retaliate, v.** shāreekoo shāree-
sheykiradoo, vūrmūm shel-
loottookiradoo, சரிக்கூசரிசே
யகிறது, வறமம் சௌலுத்துக்
ிறது
- Retaliolation, s.** pūrheekoo pūr-
ghee, பழிக்குப்பழி
- Retard, v.** tāmāshūm pūnnooki-
radoo, tūdūngkūl pūnnooki-
radoo, தாமிடிமபன்னுகிறது,
தடங்கல்பன்னுகிறது
- Retardation, s.** tāmāshūm, தா
மிடிம்
- Retch, v.** wokāleekiradoo, ko-
mūttookiradoo, ஒக்காளிக்கிற
து, குமடுகிறது
- Retention, s.** veedāpūdee, piddee-
mānūm, sādeepoo, விடாபடு
து, பிடமானம், சாதிப்பு
- Retentive, a.** kollätūkkāh, nyā-
bāgūmoollāh, கொள்ளத்தக,
ஞாபகமுள்ள
- Retina, s.** kūnmūneejūvvoo, க
ணமணிசவு
- Retinue, s.** pūreevārūm, பரிவாரம்
- Retire, v.** pin vāngkookiradoo,
பின்வாங்குகிறது
- Retirement, s.** orgheevoo, yek-
hāndā vārhvoo, ஒழிவு, ஏகா
நதவாழு
- Retort, s.** mūroovoottārūm, ம
றுஷ்தரம்
- Retort, v.** mūroovoottārūm pey-
- shookiradoo, yedeerttoo pey-
shookiradoo, மறுவுத்தரமபே
குகிறது, எதிர்த்துப்பேசுகிறது
- Retrace, v.** vündāvūrheeyāy-
teeroombookiradoo, வந்தவழி
யேதிருப்போகிறது
- Retract, v.** pūreekūreekiradoo,
moonshonnāday ārheekira-
doo, பரிசரிக்கிறது, முனசொ
ன்னதையழிக்கிறது
- Retraction, s.** yennābeydum,
beydūleepoo, எ
- Retraction, s.** ண்ணபேதம், பே
தளிப்பு
- Retreat, s. (before an enemy,)**
küddaypeyrchee, கிடைபரிட்
சை
- Retreat, s.** odookkeddūm, ஒது
ககிடம்
- Retreat, (as troops,)** v. pinvāng-
kookiradoo, பின்வாங்குகிறது
- Retrenchment, s.** koorookūm,
wodoorkūm, shoorookūm, கு
றக்கம், ஒடுக்கம், சுருக்கம்
- Retribution, s.** prideeābāgārūm,
பிரதியபகாரம்
- Retrieve, v.** seerākkookiradoo,
ஸொக்குகிறது
- Retrograde, v.** teeroombookira-
doo, pin eedookiradoo, திரும்பு
கிறது, பின்னிடுகிறது
- Retrogression, s.** pin shellāvoo,
pin pokkoo, பின்சிலவு, பின்
போக்கு
- Retrospect, s.** shelkālāshūm āt-
chārā sindūney, pinnokkoo,
செல்காலசமாச்சாரகிந்தனை,
பின்னேக்கு
- Return, s.** teeroombookhay, yee-
doo, būddil, திரும்புகை, ஸடு, ப
தில்
- Return, v.** teerooppookiradoo,
teeroombā kodookiradoo, திரு

- மபுகிறது, திருமபக்கொடுக்கிற
து
- Reunite, *v.* teeroombā porootttoo-kiradoo, māroopīdeeyoom-yennūkookiradoo, திருமபபொருத்துக்கிறது, மறுபடியுமயினைக்குக்கிறது
- Reveal, *v.* veylee pūdoottookirkiradoo, teyreeyā pūdoottookirkiradoo, tūrūndoo shollookiradoo, வெளிப்படுத்துகிறது, தெரியப்படுத்துகிறது, திறந்துசொல்லுகிறது
- Revealment, *s.* veyleepūdoot-tookay, areeveekāy, வெளிப்படுத்துக்கை, அறிவிக்கை
- Revel, *v.* kūlleeyādookirkiradoo, kūlleekirkiradoo, களிக்கிறது, களியாடுகிறது
- Revelry, *s.* kūlleeyāttoo, kūlleepoo, veyreeyāttoo, களியாடு, களிப்பு, வெறியாடு
- Revenge, *s.* vūrmūm, pūrhee, porāmāy, வற்ம்மம், பழி, பொறுமை
- Revenge, *v.* vūrmūm pūdoottookirkiradoo, pūrhee vāngkiradoo, porāmāy pūdoottookirkiradoo, வற்ம்மம்படுத்துகிறது, பழவாங்குகிறது, பொறுமைப்படுத்துகிறது
- Revengeful, *a.* vūrmūmooliāh, pūrheeoollāh, வற்ம்மமுளன், பழியுளன்
- Revengefully, *a.* vūrmūmoollah, pūrheeoollah, வற்ம்மமுளன், பழியுளன்
- Revenue, *s.* vūroombūdddee, உருமபடி
- Reverberate, *v.* gūneer gūneeryenkirkiradoo, கணீர்கணிரொன்கிறது
- Reverberation, *s.* gūneer gūneer-yenkyay, ädūrtchee, கணீர்கணிரொன்கை, அதற்கீ
- Revere, *v.* meynmey pūdoottookirkiradoo, yogeeā pūdoottookirkiradoo, மேனமைப்படுத்துகிறது, யோக்கியப்படுத்துகிறது
- Reverence, *s.* bāyābūttee, āsārūm, oobāsārūm, oobāsūrūnney, பயபத்தி, ஆசாரம், உபசாரம், உபசரண
- Reverence, *v.* bāyābūttee sheykirkiradoo, oobāsūreekirkiradoo, பயபத்திசெய்கிறது, உபசரிக்கிறது
- Reverential, *a.* mūdeegā pūdātūkkah, vūnūngkā pūdātūkkāh, மதிக்கப்படத்தக்க, வணக்கப்படத்தக்க
- Reverie, *s.* veen yennūm, வீணைண்ணம்
- Reversal, *s.* māttoo, peyrtchee, மாற்று, பெயர்ச்சி
- Reverse, *s.* mārookay, beydūm, மாறுகை, பேதம்
- Reverse, *v.* keel meyl ākookirkiradoo, māttookirkiradoo, கீலமேலாககுகிறது, மாற்றுகிறது
- Reversely, *a.* keel meyl ākoo-kirā, கீலமேலாககுகிற
- Revert, *v.* teeroombookirkiradoo, திருமபுகிறது
- Review, (troops,) *v.* pūdeeyān-neepārkirkiradoo, படையணிபார்க்கிறது
- Review, (of troops,) *s.* pūdeeyān-neepārkāy, suloottoo, படையணிபார்க்கை, சுலட்டு
- Revigorate, *v.* teeroombā būllā-pūdoottookirkiradoo, திருமபபலப்படுத்துகிறது
- Revile, *v.* nindeekirkiradoo, titco-kirkiradoo, vāykiradoo, திந்திக்கிறது, திட்டுகிறது, வைக்கிறது

Revise, *v.* pürheypārkiradoo, tirroottā pārkiradoo, பிழைபார் க்கிறது, திருத்தப்பார்க்கிறது

Revision, *s.* pürheypārpoo, tir-roottūm, பிழைபார்ப்படு, திருத்தம்,

Revisit, *v.* māroopūdeeoom kūndoopārkiradoo, மறுபடியும் கண்டுபார்க்கிறது

Revive, *v.* wheerpeekiradoo, kūlleyāttookiradoo, உயிர்ப்பக்கி-றது, களையாற்றுகிறது

Revocable, *a.* ärheekätükkäh, vāngkätükkäh, mūkküleekä-tükkäh, அழிக்கத்தக்க, வரங்கத்தக்க, மக்களிக்கத்தக்க

Revoke, *v.* māttookiradoo, pū-reekūreekiradoo, orgheekiradoo, tūvveerkiradoo, மாற்றுகிறது, அழிக்கிறது, தவிர்க்கிறது

Revolt, *s.* koorghāpūm, kūlakk-hūm, குழப்பம், கலகம்

Revolt, *v.* koorghāpūm sheyki-radoo, vittoo neengookiradoo, குழப்பமசெய்கிறது, விடுநீங்குகிறது

Revolting, *a.* diddoakāttūmānāh, திடுக்காட்டமான

Revolution, *s.* shoottookoorghā-pūm, சுற்றுக்குழப்பம்

Revolve, *v.* shoottookiradoo, oorootttookiradoo, vūttūm id-dookiradoo, சுற்றுகிறது, உருடுகிறது, வட்டமிடுகிறது

Revolving, *a.* ooroottūlānāh, shooottūlānāh, vūttūm iddo-dūlānāh, உருட்டான, சுற்றுன, வட்டமான

Revulsion, *s.* dōsā beydūnūm, pinvāngkookāy, தோல்பே-னம், பின்வாங்குகை

Reward, *s.* yennām, yeedoo, vūggoomānūm, vūggoomūddee, இ

மும், ஈடு, வெகுமானம், வெகுமதி

Reward, *v.* vūggoomānūm shey-kiradoo, வெகுமானமசெய்கிறது

Rhetoric, *s.* vākkūlūngkārūm, nūlūngkārūm, வாக்கலங்காரம், அலங்காரம்

Rheum, *s.* jūllādosūm, சலதூஷம்

Rheumatic, *a.* vādūmoollah, வாதமுள்ள

Rheumatism, *s.* vādūm, வாதம்

Rib, *s.* villāyelloombo, விலாவெலும்பு

Ribaldry, *s.* geyleekūdāy, kūrtta peyshoo, vūmboo peyshoo, odeeeyūm, கேவிக்கை, செட்டப்பேச்சு, வம்புபேச்சு, ஒடியம்

Rice, (growing,) *s.* nel, (after husking,) äreesee, (after boiling,) shoroo, ஸாம், நெல அரிசி, சோது, அனாம

Rich, *a.* äyshooreeūmoollah, dūräveeūmoollah, vuggoo, pūn-numoollah, ஐசுரியமுள்ள, திரவியமுள்ள, வெகுபண்முள்ள

Rich, (man,) *s.* rombopūnākā-rūn, äyshooreeyāvān, dūra-veeyūstūn, prūbboo, பொமப்பனக்காரன, ஐசுரியவான, திரவியல்ததன, பிரபு

Riches, *s.* åstee, porool, dūra-veeyūm, sūmbūtiäh, äyshooreeyām, ஆலததி, பொருள், திரவியம், சம்பத்தி, ஐசுரியம்

Richly, *a.* shirrūppāy, äyshooreeyāmay, vūggoopūnāmāy, சிறப்பாய், ஐசுரியமாய், வெகுபணமாய்

Ricketty, *a.* åsaykirä, அசைக்கிற Rid, *v.* voodootūley äkookiradoo,

neekkookiradoo, வீடுதலையாக்குகிறது, நீக்குகிறது	Right-hand, s. shotookāy, vñllñid-dookay, சோற்றுக்கை, வலதுகை
Riddance, s. neekkūm, vñlkoo-kay, நீக்கம், விலக்குகை	Righteous, a. neeyāyñmoollah, sāreeyānāh, needeeyānāh, தியாயமுள்ள, சரியான, நீதியான
Riddle, s. voodookūdey, விடுக்கை	Rightful, a. orhookñmānāh, moreyānāh, neeyāyñmānāh, ஒழுக்கமான, முறையான, நீதியான
Ride, s. sāvāree, vāgūnām yey-rookhay, koodirrey sāvāree, சவாரி, வாகனமேறுகை, குதினாசவாரி	Rigid, a. piddeemānñmānāh, peedeepoolāh, பிடிமானமான, பிடிப்புள்ள
Ride, v. sāvāree pokiradoo, vā-gūnūm yeyrookiradoo, koo-dirrey yeyrookiradoo, சவாரி போகிறது, வாகனமேறுகிறது, குதினாயேறுகிறது	Rigidity, s. teermānñm, piddee-poo, திர்மானம், பிடிப்பு
Ridge, s. moghoodoo, vñrūm-boo, முகடு, வரம்பு	Rigor, s. yerrookūm, kñdeenñm, kñndeeditñm, kñndeepoo, kodoomey, இறுக்கம், கடினம், கண்டிதம், கண்டிப்பு
Ridge-pole, s. mottoovvñlāy, மொட்டுவளை	Rigorous, a. yerrookñmānāh, kñ-deenñmānāh, agorñmānāh, இறுக்கமான, கடினமான, அகோரமான
Ridicule, s. geylee peychoo, pür-reekāsūm, கேவிபேச்சு, பரிகாசம்	Rigorously, a. kñndeeditñmay, yerrookñmay, கண்டிதமாய், இறுக்கமாய்
Ridicule, v. geylee peychookiradoo, pürreekāsūm peychookiradoo, கேவிபேசுகிறது, பரிகாசம்பேசுகிறது	Rill, s. shittāroo, shinn āroo, இற்றுஅறு
Ridiculous, a. sirreekā püdättük-käh, சிரிக்கப்படத்தக்கதாய்	Rim, s. orñm, vñleyñm, ஒரம், வளையம்
Ridiculously, a. sirreekāpüdättük-kädai, சிரிக்கப்படத்தக்கதாய்	Rind, s. pürhätōl, பழத்தோல்
Riding, s. sāvāree, yettūm, சவாரி, ஏற்றம்	Ring, s. modürñm, ārhee, மொதிரம், ஆழி
Rifle, v. kolley iddookiradoo, கொள்ளுவிடுகிறது	Ring, (a bell,) v. mñnee üddeeki-radoo, மனியடிக்கிறது
Rigging, s. küpül kowrkül, கப்பற்கயிறுகள்	Ringworm, s. teymü'l, தேமல்
Right, s. morey, orhookūm, neyr, needee, முறை, ஒழுக்கம், சேர், நீதி	Rinse, v. kürhoovookiradoo, älñmbookiradoo, கழுவுகிறது, அலம்புகிறது
Right, a. sareeyānāh, meyānāh, orhoongānāh, சரியான, மெய்யான, ஒழுங்கான	Riot, s. küläküm, [koorhápüm, külädee, கலகம், குழப்பம், காதி

- Riot, v. kūlākūm pūnnookiradoo, கலகம்பன் ஞுகிறது
- Riotous, a. kūlākāmoollāh, kūlā-deeyoollāh, கலகமுள்ள, கலா தியுள்ள
- Riotously, a. kūlādeeyay, kūlā-kūmay, koorhāpūmay, கலா தியாய், கலகமாய், குழப்பமாய்
- Rip, v. kirrhreekiradoo, keeroo-kiradoo, சிழிக்கிறது, கீறுகிற நு
- Ripe, a. pūrhoottāh, kūneendāh, pūkoovūmānāh, பழுத்த, கனிந்த, பக்குவமான
- Ripen, v. pūkoovūm ākkookiradoo, pūrhoppeekiradoo, பக்குவமாக்குகிறது, பழுப்பிக்கிற நு
- Rise, s. yettūm, modoo, medoo, ஏற்றம், மோடு, மேடு
- Rise, s. (of sun, &c.) oodāyūm, oodeepoo, உதையம், உதிப்பு
- Rise, v. yeeyookiradoo, yer-hoombookiradoo, yerhookikiradoo, whyrkiradoo, ஏறுகிறது, எழும்புகிறது, எழுகிறது, உயர்கிறது
- Rise, v. (as sun, &c.) oodeeyūma-kiradoo, oodeekiradoo, உதையமாகிறது, உதிக்கிறது
- Rise, v. (as bread, &c.) poongoo-kiradoo, பொங்குகிறது
- Risibility, s. sirreekoontūnmey, nūkeypoo, சிரிக்குந்தன் மை, நகைப்பு
- Rising, s. yeetylūm, yeeyhoopūm, kūlapūm, ஏற்றம், எழுப்பம், இளப்பம்
- Risk, v. mosūmpūdookiradoo, tooneeyā sheykiradoo, மோசம்படுகிறது, தண்ணயச்செய்கிற நு
- Risk, s. mosūm, tooneevoo,
- ăbāyūm, மோசம், தணிவு, அபாயம்
- Rival, s. yedeerālee, yedeeriddey-kārūn, எதிராளி, எதிரிடைக்காரன்
- Rival, v. yedeerāleetūnām pūnnookiradoo, எதிராளித்தனம்பன் ஞுகிறது
- Rivalry, s. kāreeyävirrodūm, wottūm, காரியவிரோதம், ஒட்டம்
- Rivet, s. mūdūkānee, koloolee, மடக்காணி, கொனுவி
- Rivet, v. mūdākānee sheykiradoo, மடக்காணிசெய்கிறது
- Rivulet, s. shinnā āroo, சிற்றாறு
- Road, s. vürhee, vülee, pādey, mārghūm, rādāreemārghūm, வழி, வளி, பாதை, மார்க்கம, ராதாரிமார்க்கம
- Roam, v. tirreekiradoo, ālaykiradoo, lolāyāpūdookiradoo, திரிக்கிறது, அலைகிறது, வோலாயப்படுகிறது
- Roar, s. moorhākūm, yerāyt-chüll, ārābārūm, nādūm, முழுக்கம், இலாச்சல, ஆரவாரம, நாதம்
- Roar, v. koomoorookiradoo, moorhūngookiradoo, nādūm-kollookiradoo, குழுறகிறது, முழுங்குகிறது, நாதமகொள்ளுகிறது
- Roast, v. shoodookiradoo, pooreekiradoo, vürookiradoo, சூடுகிறது, பொரிக்கிறது, வறக்கிறது
- Rob, v. tirroodookiradoo, kūlāvoo sheykiradoo, kolley iddoorkiradoo, shoorāykollookiradoo, திருடுகிறது, சனவுசெய்கிறது, கொள்ளையடிக்கிறது, குடாக்கொள்ளுகிறது

- Robber, *s.* tirroodūn, kūllūn, kolleykārūn, kūlvūn, திருடன், கள்ளன், கொள்ளைக்காரன், களவன்
- Robbery, *s.* tirroodoo, kolley, kūlvoo, shorūm, திருடி, கொள்ளை, களவு, சோரம்
- Robe, *s.* ūngkee, nellyenghee, pūttūttoo nellyenghee, அங்கி, நிலையங்கி, பட்டத்துநிலையங்கி
- Robe, *v.* oodoottookiradoo, ūng-kee ūnneekiradoo, உடுத்துகிறது, அங்கிஅணிகிறது
- Robust, *a.* gūrtteeyānāh, கெட்டியான
- Rock, *s.* pāreykūl, pār, பெரிய கல், பார்
- Rock, *v.* (a cradle,) totteel tālāt-tookiradoo, தொட்டில்தாலாட்டுகிறது
- Rocky, *a.* kūlpāreyānāh, கல்பபாறையான
- Rod, *s.* kol, komboo, காலி, கொம்பு
- Roe, *s.* penmān, பெண்மான்
- Rogue, *s.* poorūleekārūn, tirroodūn, புரளிக்காரன், திருடன்
- Rouguery, *s.* poorūlee, tirroottoo, புரளி, திருட்டு
- Roguish, *a.* toodeeyāttūmoollāh, துடியாட்டமூல்ளன்
- Roll, *s.* shoorool, சுருள்
- Roll, *v.* shooroottee podockiradoo, shooroottookiradoo, சுருட்டிப்போடுகிறது, சுருட்டுகிறது
- Roof, (of tiles,) *s.* wohttookooray, ஒட்டுக்கூரை
- Roof, (of thatch,) *s.* pillookooray, பில்லுக்கூரை
- Roof, (flat,) *s.* tuttookooray, தட்டுக்கூரை
- Roof, *s.* meylkooray, kooray, மேற்கீச்சூரை, கூரை
- Roof, *v.* kooraykūttookiradoo, கூரைக்கட்டுகிறது
- Roofless, *a.* koorayillādāh, கூரையில்லாத
- Room, *s.* ärāy, koottūdee, voodoo, அறை, கொட்டடி
- Roomy, *a.* dārālūmānāh, vee-shālūmānāh, yedūngkondāh, தாராளமான, விசாலமான, எடங்கொண்ட
- Roost, *s.* tūngkoom yeddūm, தஞ்சுமிடம்
- Roost, *v.* tūngkookiradoo, தங்குகிறது
- Root, *s.* veyr, வெர்
- Root, *v.* veyr poodeekiradoo, veyr kollookiradoo, வெர்பிடுக் கிறது, வெர்க்கொள்ளுகிறது
- Root, *v.* (out or up,) pooding-keekiradoo, nondookiradoo, kūleykiradoo, பிடுங்குகிறது, நோண்டுகிறது, களிக்கிறது
- Rope, *s.* (small,) kowroo, (larger,) tambookowroo, (large,) vūdā-kowroo, கயறு, தம்புக்கயறு, வட்கயறு
- Ropewalk, *s.* kowroo teereekūm-yeddūm, கயறுதிரிக்கு மெட்டம்
- Rosary, *s.* jebbāmūnee, jebbā-māley, செபமணி, செபமாலை
- Rose, *s.* rojshāpoo, moolshev-vūndee, ரேசாப்பூ, மூட்செவந்தி
- Rosewater, *s.* poo neer, vāshūney neer, pūnneer, பூநீர், வாசனநீர், பன்னீர்
- Rosin, *a.* koongūleeyūm, குங்கவியம்
- Rot, *v.* ärheegee pokirādoo, அழிப்போகிறது

- Rotation, *s.* pārāh, māttūm, பாரா, மாத்தம்
- Rotten, (as flesh,) *a.* arhoogūlā-nāh, ārhopoogeēnāh, púrhoo-dānāh, அழுகலான, அழுகின, பழுதான
- Rotten, (as wood,) *a.* ooloottoopo-nāh, உருத்தப்போன
- Rottenness, *s.* ārhopooghūl, அழுகல்
- Rotundity, *s.* ooroondāy, oon-dāy, virroottūm, உருண்டை, உண்டை, விறுத்தம்
- Rough, *a.* pūroombūdeeyānāh, shoreeyānāh, kūrūdoom oorā-dānah, பரும்படியான, சரியான, கருமொரடான
- Rough, (person,) *s.* toodookun, toodeekhārūn, kooroombūn, தடுக்கன், குறும்பன்
- Round, *s.* virroottūm, vūttūm, விறுத்தம், வட்டம்
- Round, *a.* virroottūmānāh, vūt-tūmānāh, விறுத்தமான, வட்டமான
- Round about, *a.* shootteeloom, சுத்திலும்
- Roundness, *s.* virroottūm, vūttūm, விறுத்தம், வட்டம்
- Rouse, *v.* yerhoopookiradoo, toondookiradoo, yevvookiradoo, எழுப்புகிறது, தாண்டுகிறது, ஏவுகிறது
- Rout, *s.* wōttūm, nelleykoolāy-voō, வட்டம், நிலைகுலைவு
- Rout, *v.* nelleykoolaykiradoo, நிலகுலைகிறது
- Route, *s.* mārgūm, மார்க்கம்
- Routine, *s.* orghoongoo, moray, äbeeprāyūm, ஒழுங்கு, முறை, அபிப்பிராயும்
- Row, *s.* (noise,) shūndādee, pū-dāy, சந்ததி, படை
- Row, *s.* (of trees, &c.) pūttee, vūreesāy, பத்தி, வரிசை
- Row, *v.* (a boat,) tūndoovūlee-kiradoo, tūndoopoodookiradoo, தண்டுவலிக்கிறது, தண்டுபோகிறது
- Royal, *a.* rājsheeēmānāh, rājāngūmānāh, mūgheemeyānāh, இராசரீகமான, இராசாங்கமான, மகிழ்மயான
- Royalty, *s.* rajereekūm, rājāngūm, இராசரீகம், இராசாங்கம்
- Rub, *v.* *a.* todeykiradoo, teykiradoo, தடைக்கிறது, தெய்க்கிறது
- Rub, (a horse,) *v.* māleece pūnokirādoo, teykiradoo, மாலீச பண்ணுகிறது, தெய்க்கிறது
- Rubber, (India,) *s.* rūbbür, றப்பர், (horse,) kuppay, கப்பாய்
- Rubbing, *s.* todeykay, teykay, தடைக்கை, தெய்க்கை
- Rubbish, *s.* kooppey, sūrāghoo, குப்பை, சுருகு
- Ruby, *s.* māneekūm, மாணிக்கம்
- Ruby, *a.* māneekā nerrūmānāh, மாணிக்கத்திறமான
- Rudder, *s.* sookān, சுக்கான்
- Ruddiness, *s.* shūkapoo, shos-tūm, சிக்பு, சொல்த்தம்
- Ruddy, *a.* shūkūpānāh, சிக்பான
- Rude, *a.* toodoo toodoopānāh, தூதுடுப்பான
- Rudely, *a.* toodoo toodoopay, தூதுடுப்பாய்
- Rudeness, *s.* toodoo toodookūm, toodookūm, yedākūm, தடுதுக்கம், தடுக்கம், இடக்கம்
- Rudiment, *s.* ārūmbūrūm, veyr, ஆரம்பரம், வேர்

- Rudimental, *a.* ārūmbūrūmā-nah, veyrānāh, ஆரம்பமான, வேரான
- Rue, *v.* mūnūm kūlkookiradoo, kleyshā pūdookiradoo, மனங்கலக்குக்கிறது, கிலேஷப்படுகிறது
- Ruefully, *a.* kleyshūmay, mūnākūlkūmay, கிலேஷமாய், மன்கலக்கமாய்
- Ruffian, *s.* dooshtūn, pokree, தீட்டமான, போக்கிரி
- Ruffle, *v.* soorookkookiradoo, kūlkookiradoo, சுருக்குகிறது, கலச்சுகிறது
- Rug, *s.* jūmkālūm, சமுச்சாளம்
- Rugged, *a.* morūndānāh, kūrūdoo moorūddānāh, முறண்டான, கருமுறடான
- Rugged, *a.* (road,) modoom pūl-lūmānāh vūrhee, மேடுமீபன்னமானவழி
- Ruggedly, *a.* kūrūdoo moorūday, கறுமுறடாய்
- Ruggedness, *s.* kūrūdoo moora-doo, கருமுரடு
- Ruin, *s.* pārh, nāsūm, ārheevoo, kerdo, sheydūm, பாற், நாசம், அழிவு, கேடு, சேதம்
- Ruin, (man,) *v.* sheydā pūdoot-tookiradoo, ārheevoo pūdoot-tookiradoo, சேதப்படுத்துகிறது, அழிவுபடுத்துகிறது
- Ruin, (a house, &c.) *pārh*, or nāsūm pūdoottō kiradoo, நாசப்படுத்துகிறது
- Ruins, *s.* koottē tchoovūr, குடுஷ்சுசுவர்
- Ruination, *s.* nāsūm, koleypoo, pārh, நாசம், குலைப்பு, பாற்
- Ruinous, *a.* pārhānah, nāsūmānāh, sheydūmānāh, பாறான, நாசமான, சேதமான
- Ruinously, *a.* pārbhay, nāsū-may, sheydūmay, பாறாய், நாசமாய், சேதமாய்
- Rule, *s.* orhoongoo, shūtlūm, ஒழுங்கு, சட்டம்
- Rule, (govern,) *v.* alookiradoo, ஆளுகிறது
- Rule, (lines,) *v.* kodoo podooki-radoo, roolpodookiradoo, கோபோடுகிறது, அல்போடுகிறது
- Ruler, (governor,) *s.* alookira-vūn, ஆளுகிறது
- Ruler, (for lines,) *s.* rooltūdee, அல்த்தடி
- Rumble, *v.* koomoorookiradoo, குழுறகிறது
- Rumbling, *s.* koomoorookay, குழுறகை
- Ruminate, *v.* aseyopodookiradoo, அசைபோடுகிறது
- Rumination, (thought,) *s.* deeyānūm, shindinney, தியானம், சிந்திஞ
- Rummage, *v.* ārāyndoo parkiradoo, teydee teydee pārkiradoo, ஆறுயந்தபார்க்கிறது, தேடுதேடுபார்க்கிறது
- Rumour, *s.* kūrlvee, shūmātchā-rūm, கேள்வி, சமாச்சாரம்
- Rumoured, (to be,) *v.* kūrlvee-pūttirookiradoo, கேள்விப்பட்டிருக்கிறது
- Rumoured, *a.* kūrlveepūttāh, கேள்விப்பட்ட
- Rump, *s.* poottūm, koondēe, shoottoo, புட்டம், குண்டி, குத்து
- Rumble, *v.* kūsūkkookiradoo, சூருக்குகிறது, சுருக்குகிறது
- Run, *v.* odoorkiradoo, ஒடுகிறது
- Runaway, *s.* odeenāvūn, ஓடுனவன்

Runner, s. ḫnjkūlkārūn, tāppāl-kārūn, அஞ்சலகாரன், டபால் கீகாரன்

Running, s. oookāy, ஒடுகை

Rupee, s. roopay, ரூப்பாம்

Rupture, (hernia,) s. wodum, ஒத்தம்

Rupture, s. mooreevoo, pirreeevo, முறிவு, பிரிவு

Rupture, v. wodeekiradoo, mooreekiradoo, ஒடுக்கிறது, முறிக்கிறது

Rural, a. nāttoo kūdoottāh, நாட்டுக்கூடுத்த

Ruse, s. oobāyūm, tūndirrūm, உபாயம், தந்திரம்

Rush, s. korey, கோரை

Rush, v. pāykiradoo, moottoo-kiradoo, பாய்கிறது, முட்டுகிறது

Rushing, p. pāykirā, moottoo-kirā, பாய்கிற, முட்டுகிற

Rust, s. tooroopoo, kūray, துருப்பு, கறை

Rust, v. tooroopoo poodeetchee-pokiradoo, துருப்புப்பிடிச்சிருக்கிறது

Rustic, s. nāttān, நாட்டான்

Rustily, a. tooroopay, kūrāyāy, துருப்பாம், கறையாம்

Rustiness, s. tooroopoo, kūrāy, துருப்பு, கறை

Rustling, s. āttookay, ஆட்டுகை

Rustle, v. āttookiradoo, ஆட்டுகிறது

Rusty, a. tooroopay, kūrāyānāh, துருப்பாம், கறையாம்

Rut, s. vāndeelūttūdūm, vandee-pāday, வண்டிலத்திடம், வண்டிபாதை

Rut, v. mān sheyrookiradoo, mān poonārookiradoo, மான் சேருகிறது, மான்புணருகிறது

Ruthless, a. kodeeyāh, kodoo-meyānāh, கொடுமையான

Ruthlessness, s. kodoomey, கொடுமை

S

Sable, a. kūroopoo, கருப்பு

Sabre, s. pūdeykūttee, பிடிக்கத்தி

Sabre, v. kūtteeyāl veyttookiradoo, கத்தியால் வெட்டுகிறது

Saccharine, a. shūkkūrey tūnmeyoollah, சக்கராத்தன்மையுள்ள

Sacerdotal, a. gooroo tūnme-yoollah, குருத்தன்மையுள்ள

Sack, s. pāy, gonee, பை, சௌ

Sack, v. kolleyiddookiradoo, கொள்ளாயிடுகிறது

Sacred, a. deyveegūmānāh, தெய்வீகமான

Sacredly, a. deyveegūmay, தெய்வீகமாய்

Sacrifice, s. būllee, bōllee, gāvoo, பவி, பொவி, காவு

Sacrifice, v. bollee iddoorkiradoo, பொவியிடுகிறது, காவிடுகிறது

Sacrilege, (to commit,) v. pūreeshootūmānā yedüttey är-heekiradoo, பரிசுத்தமான இடத்தையழிக்கிறது

Sad, a. dookūmoollāh, vissħūn-umoollāh, துக்கமுள்ள, விசனமுள்ள

Sadden, v. a. dookāpūdootookiradoo, துக்கப்படுத்துகிறது

Saddle, s. jeen, jeenee, jheynūm, சீன், சீனி, சேணம்

Saddle, v. a. jeenee kūttookiradoo சீனிகட்டுகிறது

- Sadly, *a.* dookūmay, visshū-nūmay, துக்கமாய், விசனமாய்
- Sadness, *s.* tooyārūm, dookūm, visshūnūm, துயரம், துக்கம், விசனம்
- Safe, *a.* soogūmānāh, sheymūmānāh, சுகமான, வேதமமான
- Safely, *a.* soogūmay, sheymūmāy, சுகமாய், வேதமமாய்
- Safety, *s.* soogūm, sheymūm, சுகம், வேதமம்
- Saffron, *s.* münjshūl, மஞ்சள்
- Sagacious, *a.* bootteeoolläh, yooghūmoolläh, புத்தியுள்ள, யோக்கியமுள்ள
- Sagacity, *s.* boottee, yooghūm, yooktee, புத்தி, யோக்கியம், யுத்தி
- Sage, *s.* nyānee, veydāndee, ஞானி, வேதாந்தி
- Sagely, *a.* nyānūmay, veydāndūmay, ஞானமாய், வேதாந்தமாய்
- Sago, *s.* sūvvāreeshee, சுவரீசி
- Said, *p.* shonnāh, sholleeyāh, சொன்ன, சொல்லிய
- Sail, *s.* kūppūlpāy, கப்பல்பாய்
- Sail, *v.* kūppūl odoorkiradoo, kūppūlpokiradoo, கப்பலோடு கிறது, கப்பல்போகிறது
- Sailor, *s.* kūppūlkārūn, கப்பலகாரன்
- Saint, *s.* būktūn, deyvābūktūn, பத்திதன், தேவபத்திதன்
- Sake, (*of,*) nimmittēum, mok-hānderūm, moolūm, திமித்தம், முகாந்தரம், மூலம்
- Salacious, *a.* mokhūmoollah, முக்கியமுள்ள
- Salam, *s.* sälām, சிலாம்
- Salammoniac, *s.* nävātchārūm, நவட்ச்சாரம்
- Salary, *s.* shumbälūm, சமபளம்
- Sale, *s.* vikkrayūm, vittūl, விசிரயம், வித்திறல்
- Saline, *a.* ooppānāh, உப்பான
- Saliva, *s.* vāy neer, yettchey, வாய்நீர், எச்சை
- Salivate, *v.* vāy vendoo pokirādoo, வாய்வெந்துப்போகிறது
- Salivation, *s.* vāy veeyookāy, வாய்வேவுகை
- Sallow, *a.* velloopoolläh, வெனுப்புள்ள
- Sallowness, *s.* vellooppoo, வெனுப்பு
- Sally, *s.* poorāpādoo, புறப்பாடு
- Sally, *v.* poorāpūdoorkiradoo, pokokiradoo, புறப்படுகிறது, போகுகிறது
- Saloon, *s.* mündäbūm, மன்டபம்
- Salt, *s.* ooppoo, உப்பு
- Salt, *a.* ooppoo podookiradoo, உப்புப்போடுகிறது
- Saltish, *a.* oppoolläh, உப்புள்ள
- Saltiness, *s.* ooppoo tūnmey, உப்புத்தன்மை
- Saltworks, *s.* ooppoo yeddoorkirayeddūm, உப்புயெட்கிறதிடம்
- Saltpetre, *s.* pottle ooppoo, பொட்டிலுப்பு
- Salubrious, *a.* sūvookeeyūmānāh, சௌக்கியமான, சுகமான
- Salubrity, *s.* sūvookeeyūm, soogūm, சௌக்கியம், சுகம்
- Salutary, *a.* sūvookeeyūmānāh, soogūmānāh, சௌக்கியமான, சுகமான
- Salutation, *s.* sälām, vündūnūm, obäsārūm, சிலாம், வந்தனம், உபசாரம்
- Salute, *v.* a. vündūnūm sholloo-

- kiradoo, வந்தனம் சொல்லுகிறது
 Salvation, s. rūtchūneeyūm, eedeyttūm, இரட்சன்னியம், கடேற்றம்
 Salve, s. pooshoo mūrūndoo, பூசு மருந்து
 Same, a. iddey, wonrey, ändāh, sāree, sūmmāh, tūdāh, இடை ஒன்றே, அந்த, சரி, சமத்தா
 Sameness, s. woreytūnmey, sāreetūnmey, ஒரோதன்மை, சரித்தன்மை
 Sample, s. mādirree, jādey, மாதிரி, சாடை
 Sanative, a. goonūmākātūkkāh, soogūmākātūkkāh, குணமாக்தக்கீக, சுகமாகத்தக்கீக
 Sanctification, s. pūreeshootūmākookhāy, äbeeseykūm, பரி சுத்தமாக்குகை, அபிஷேகம்
 Sanctify, v. äbeesheygūm pūnnookiradoo, pūreeshootūmakkookiradoo, பரிசுத்தமாக்குகிறது, அபிஷேகம்பண்ணுகிறது
 Sanction, s. üngeeküreepoo, sūmmūdee, änoomūdee, அங்கரிப்பு, சம்மதி, அனுமதி
 Sanction, v. üngeeküreekiradoo, nilleypūdoottookiradoo, அங்ககரிக்கிறது, நீளப்படுத்துகிறது
 Sanctity, s. pūreeshootūm, பரிசுத்தம்
 Sanctuary, s. koyeel, alāyūm, கோயில், ஆலயம்
 Sand, s. mūnnūl, மணல்
 Sandal, s. seyropoo, pādtākoo-rādoo, செருப்பு, பாதக்குறடு
 Sandalwood, s. shūndūnākūttay, சந்தனக்கட்டை
 Sandbank, s. mūnnūltūdūl, மணல்தை
- Sandy, a. mūnnūlloollāh, மணல் ல்ளா
 Sane, a. shostābootteeyoollāh, shoogābootteeyoollāh, சொல்த்தபுத்தியுள்ள, சுகபுத்தியுள்ள
 Sanely, a. teyleendābootteeyay, teyleevay, தெளிந்தபுத்தியாய், தெளிவாய்
 Sanguinary, a. kroorūmānāh, rūttāpirreeyumoolāh, குருரமான, இரத்தப்பிரியமுள்ள
 Sanguine, a. vānjeyoollah, rūttānirūmānāh, வாஞ்சையுள்ள, இரத்தநிறமான
 Sanity, s. shostāboottee, சொல்தபுத்தி
 Sanscrit, a. sūmscreddūm, gründūm, சமஸ்கிருதம், சிரந்தம்
 Sap, s. shārūm, சாரம்
 Sap, v. nirroomoolūm äkiradoo, shoorūngūm arookiradoo, நிருமலமாக்குகிறது, சூரக்கமறுக்கிறது
 Sapient, a. bootteeyoollāh, äreevoollāh, nyānūmoollāh, veydāndumoolāh, புத்தியுள்ள, அறிவுள்ள, ஞானமுள்ள
 Sapless, a. wonūndāh, sārūmūttāh, உணர்ந்த, சாரமற்ற
 Sapling, s. mūrākūnnoo, nāttoo, மரக்கண்ணு, நாத்து
 Sappers, s. soorūngūm aroo por, soorūngūm arookira jenūngkūl, சூரக்கமறப்போர், சூரக்கமறக்கிறசனங்கள்
 Sapphire, s. neelūm, neelāmūn-nee, நீலம், நீலமணி
 Sappy, a. shārūmoollāh, rūtsūmoollāh, சாரமுள்ள, ரசமுள்ள
 Sarcasm, s. pūrhēetchol, näk-

- hāytchol, பழிச்சொல், நகைச் சொல்
- Sarcastic, a. pūrheeyay pey-shookira, பழியாப்பேசுகிறது
- Sash, s. yiddāykūchey, இடைக் க்கை
- Satan, s. pissashoo, pey, boodum, பிசாசு, பேம், பூதம்
- Satiated, (to become,) v. tūvūt-tee pokiradoo, tirrootee ākiradoo, தெவட்டிப்போகிறது, திருத்தியாகிறது
- Satellite, s. obbāgrākhūm, உபக்கிரகம்
- Satiety, s. tirrootee, tūvūttūl, திருத்தி, தெவட்டல்
- Satire, s. pūrheetcholl, nāk-hāytcholl, பழிச்சொல், நகைச் சொல்
- Satirical, a. pūrheetcholloollāh, பழிச்சொல்லுள்ள
- Satirically, a. pūrheetchollay, பழிச்சொல்லாம்
- Satirist, s. vākkootirroottoo kiravūn, pūrheetchollookiravun, pūrhey tirroottookiravun, வாக்குதிருத்துகிறவன், பழிச்சொல்லுகிறவன், பிழைதிருத்துகிறவன்
- Satirize, v. pūrhey tirroottookiradoo, pūrheechollookiradoo, பழிதிருத்துகிறது, பழிச்சொல் அகிறது
- Satisfaction, s. shūndōshūm, tirroottee, poorūnūm, nirrey-woo, சந்தோஷம். திருத்தி பூரணம் நிறைவு
- Satisfactorily, a. sūmmūdeeyay, poorūnūmāy, சம்மதியாப் பூரணமாப்
- Satisfactory, a. sūmmūdeeyānāh, poorūnūmānāh, சம்மதியான, பூரணமான
- Satisfy, v. sūmmūdee pudoottoo-kiradoo, shūndōshūm pūdoot-tookiradoo, poorūnūm pūdoot-tookiradoo, சம்மதிபடுத்துகிறது, சந்தோஷப்படுத்துகிறது, பூரணம்படுத்துகிறது
- Saturate, v. toykiradoo, woorāh-vaikiradoo, தோப்பிகிறது, உறையவைக்கிறது
- Saturation, s. toykāy, woorāh-vaikkookāy, தோப்பை, உறையவைக்குக்கை
- Saturday, s. saynee kūrhūmey, சனிச்சிமுமை
- Saturn, s. saynee, grūgārāsūn, சனி, கிரகராசன்
- Saturnine, a. timmeerānāh, திமிரான
- Sauce, s. korhūmboo, ānūm, குழம்பு, ஆணம்
- Saucer, s. tūttā peengān, தட்டப்பீங்கான்
- Sauciness, s. ädūnaprūssūngum, kooroomboo, toodookoo, măddūm, அதனப்பிரசங்கம், குரும்பு, குடுக்கு, மதம்
- Saucy, a. ädūnāprūssūngumānāh, kooroomboollāh, அதனப்பிரசங்கமான, குரும்புள்ள
- Saunter, v. shombūlāy pokiradoo, சோமபலாப்போகிறது
- Sauntering, p. shombūlay pokirā, சோமபலாப்போகிற
- Savage, s. veydūn, vūnāvāshee, வேடன் வனவாகி
- Savage, a. kurttāh, dooshtāh, kodoomeyānāh, கெட்ட, துஷ்ட, கொடுமையான
- Savageness, s. dooshīhdūnūm, kūrttahtūnūm, kodoomey, குத்தட்டத்தனம், கெட்டத்தனம் கொடுமை
- Save, v. kārpāttookiradoo, rūt-

- cheekiradoo, கார்ப்பாத்துகிறது, இரட்சிக்கிறது
- Saving, *a.* kārpāttookirā, sheyrkirā, கார்ப்பாத்துகிற இரட்சிக்கிறது
- Savings-bank, *s.* pūnūmkāpāt-tookirasūngūm, பணமகாப்பாத்துகிறசங்கம்
- Savor, *v.* vāsūney sheykiradoo, வாசனைசேர்க்கிறது
- Savor, *s.* vāsūney, roosee, வாசனை உருசி
- Saviour, *s.* rūtchāgūn, இரட்சகன்
- Savory, *a.* vāsūneyoollāh, rooseeyoollah, வாசனையுள்ள உருசியுள்ள
- Saw, *s.* vāl, rūmbūm, வாள், மம்பம்
- Saw, *v.* vāl ärookiradoo, vālāl ärookiradoo, வாளமுக்கிறது, வாளாலமுக்கிறது
- Sawdust, *s.* äreepodee, äreetool, vāltool, அரிபொடி, அரித்தூள், வாள்த்தூள்
- Sawyer, *s.* vālkārūn, வாளக்காரன்
- Say, *v. a.* shollookiradoo, peyshookiradoo, சொல்லுகிறது, செப்புகிறது
- Saying, *s.* sholloo, peyshoo, சொல்லு, செப்பு
- Scab, *s.* shoreesheddūl, rūnā-sheddūl, சொரிசிதள இரண்டினால்
- Scabbard, *s.* worāy, உறை
- Scabby, *a.* shoreesheddulooollāh, சொரிதலுள்ள
- Scaffold, *s.* shārūm, shārā-mūrūm, சாரம், Scaffolding, *s.* சாரமரம்
- Scalable, *a.* yeyräkoodeeyäh, yeyttäkoodeeyäh, ஏற்கூடிய, ஏற்றுக்கூடிய
- Scald, *s.* veyndäh poon, shoodoo-poon, வெந்தபுண், சூடுபுண்
- Scalded, (*to be,*) *v.* vendoo pokiradoo, shoottoo pokiradoo, வெந்தபோகிறது, சுட்டுப்போகிறது
- Scale, *s.* trāsoo, திராசு
- Scale, *v.* yeyrookiradoo, ஏற்குமது
- Scaliness, *s.* ooroottūntūnmey, shoreetūnmey, உறுத்தந்தன்மை, சொறித்தன்மை
- Scalp, *s.* woochūn tūley tol, உச்சந்தலித்தோல்
- Scalp, *v.* woochūn tūley tol wooréekiradoo, உச்சந்தலிதோலாலுரிக்கிறது
- Scaly, *a.* ooroottūntūnmeyānāh, shoreetūnmeyānāh, உறுத்தந்தன்மையான, சொறித்தன்மையான
- Scamper, *v.* odoorkiradoo, tee-veerttodookiradoo, ஒடுகிறது, தவிரித்தோடுகிறது
- Scan, *v.* sodeekiradoo, arāykiradoo, சோதிக்கிறது, ஆராட்கிறது
- Scandal, *s.* äväkeerttee, ävädooro, அவகீற்தி, அவதாறு
- Scandalize, *v.* äväkeertteeyäy-peyshookiradoo, ävädooräy-peyshookiradoo, அவதாராய்பேசுகிறது, அவகீற்தியாய்பேசுகிறது
- Scandalous, *a.* vürdkäkürdoo, vürlkäkürdoo, ävāmā-pāmool-lāh, வெடக்கெடு, அவமானமுள்ள
- Scantily, *a.* koraychüllay, shol-pūmāy, குறைச்சலாய், சொற்ப்பமாய்
- Scantiness, *s.* koraychüll, shol-pūm, குறைச்சல் சொற்ப்பம்
- Scantling, *s.* mürüm ülavoo, mā-

dirree, viddūm, மரமளவு, மாதிரி, விதம்	Sceptic, s. sündeykee, nümbeekillādāvün, சந்தேகி, நமபிக்கையில்லாதவன்
Scanty, a. korāychüllānāh, shol-pūmānāh, குறைச் சலான, சொல்ப்பமான	Sceptical, a. sündeykūmoollah, nümbeekeyillādāh, சந்தேகமுளை, நமபிக்கையில்லாத
Scar, s. tūroomboo, gāyā tūroomboo, தழும்பு காயத்தழும்பு	Scepticism, s. sündeykhūm, சந்தேகம்
Scar, v. gāyā tūroomboo pūdoot-tookiradoo, காயத்தழும்புபடுகிறது	Scheme, s. oobāyūm, tūndirrūm, shoorghthchūm, உபாயம, தந்திரம சூட்சம்
Scarce, a. pirreeyūmānāh, äroomeyānāh, koraychüllānah, பிரயமான, அருமையான, குறைச் சலான	Scheme, v. oobāyāpūdoottookiradoo, உயாயப்படுத்துகிறது, தந்திரப்படுத்துகிறது
Scarceness, s. korāychüll, pirreeyūm, äroomey, குறைச் சலாபிரியம, அருமை	Schemer, s. oobāyāpūdoottookirāvün, உபாயப்படுத்துகிறவன்
Scarcely, a. äbooroovūmay, ye-yāgādeysūmay, அபுறுவமாய், ஏகதேசமாய்	Scheming, a. oobayūmānāh, உபாயமான
Scare, v. a. bāyūm oorookiradoo, veyroottookiradoo, -பயமுறக்கிறது, வெறட்டுகிறது	Schism, s. veydāprütchee, prid-deevādūm, வேதப்பாஸ்தை, பிரதிவாதம்
Scarf, (for carpentry,) s. shālvay, tūttoo, சாலவை, தட்டு	Schismatic, s. pūtchābādee, உட்சபாதி
Scarification, s. shūttirrūm, சத்திரம	Schismatical, a. veydāpoorūt-toollāh, pūtchābādūmoollah, வேதபுரட்டுளை, பட்சபாதமுளை
Scarify, v. shūttirrūm vaikiradoo, சத்திரமவைக்கிறது	Scholar, s. pūdeekirāvün, sheeshūn, படிக்கிறவன், சீவிள்
Scarlet, s. pūrhopoo, shūkkā-poo, பழுப்பு, சிக்கப்பு	Scholastic, a. pūdeekirātūttoo-vūmānāh, படிக்கிறதத்துவமான
Scatter, v. shiddārookiradoo, teyleekiradoo, சிதறுகிறது, தனிக்கிறது	School, s. pūlleekoodūm, பள்ளி க்கூடம்
Scattered, (to be,) v. shāreenjee-pokiradoo, சரிஞ்சிபோகிறது	Schoolboy, s. pūlleepoolley, pūlleekoodūttooopāyūn, பள்ளிப்பிளை, பள்ளிக்கூடத்துபய்யன்
Scavenger, s. tottee, tūndākā-rūn, தோட்டி, தண்டக்காரன்	Schooner, s. irūndoo pāymārūm-kāpūl, இரண்டுபாய்மரசப்பல்
Scene, s. veydeekāy, வெடுக்கை	Science, s. shāstterūm, nool, சால்த்திரம், நூல்
Scenery, s. oorveydeekey, உள்ள வெடுக்கை	Scientific, a. shāstterūmoollah, சால்த்திரமுளை
Scent, s. mānūm, vāsūney, மணம், வாசினை	

- Scintillation, s. poree, tolākūm, பொறி துலக்கம்
- Scissors, s. kūttirreekol, கத்திரி க்கோல்
- Scoff, v. pūreekāsūm pūnnookiradoo, nāyāndee pūnnookiradoo, பரிகாசமபண் னுக்கிறது, நம்யாண்டிபண் னுக்கிறது
- Scoffer, s. pūreekāsākārūn, nāyāndeekārūn, பரிகாசக்காரன் நம்யாண்டக்காரன்
- Scoffingly, a. pūreekāsūmāy, nāyāndeekāy, பரிகாசமாய், நம்யாண்டியாய்
- Scold, v. ādūttookiradoo, அதட்டுக்கிறது
- Scolding, s. ādūttookāy, அதட்டுக்கை
- Scoop, s. äghāpāy, அகப்பை
- Scoop, v. tondookiradoo, kindookiradoo, தோண்டுகிறது, கிண்டுகிறது
- Scope, s. nokkūm, kūroottoo, நோக்கம், கருத்து
- Scorch, v. kūrūkkookiradoo, kātchookiradoo, vūrūttookiradoo, கருக்குகிறது, காம்ச்சுகிறது, வரட்டுகிறது
- Scorched, p. kāndeeponāh, காந்திப்போன
- Score, s. irroovuddoo, kūnūkkoo, இருபது, கணக்கு
- Score, v. yennookiradoo, kūnūkkoo parkiradoo, எண் னுக்கிறது, கணக்குபார்க்கிறது
- Scorn, s. eegūrtchee, nindūney, pūrheepoo, இகழ்ச்சி, நிந்தி ஒன்பழிப்பு
- Scorn, v. eegūrhookiradoo, nin-deekiradoo, pūrheekiradoo, இகழுறது, நிந்திக்கிறது, பழிக்கிறது
- Scorner, s. eeghūrhkirāvūn, இகழ்கிறவன்
- Scornful, a. eeghūrhoollāh, இகழ்குள்ள
- Scorpion, s. teyl, தெள்
- Scoundrel, s. kūroomāshāndālūn, கருமசண்டாளன்
- Scour, v. woreykiradoo, உரிக்கி நடு
- Scour, (range,) v. shoottee tirreekiradoo, கத்திதிரிக்கிறது
- Scourge, s. dūndūney, தண்டுனை
- Scourge, v. dūndeekiradoo, தண்டுக்கிறது
- Scouring, s. todeypoo, teypoo, துடைப்பு, தேயிப்பு
- Scout, s. woolāvālee, உளவாளி
- Scowl, s. kooroompārvey, குற ம்பார்வை
- Scowl, v. koorookooroopāy pārkiradoo, vūdoovūdoopay pārkiradoo, குறுகுமுப்பாம்பார்க்கிறது, வடுவடுப்பாம்பார்க்கிறது
- Scramble, s. āvūlāykūvūrkay, ஆவலாம்கவர்கை
- Scramble, v. āvūlāykūvūrkiradoo, pūndāpūndapaykūvūrkiradoo, ஆவலாம்கவர்கிறது, பதபதப்பாம்கவர்கிறது
- Scrap, s. toonookay, toondoo, துறுக்கை, துண்டு
- Scrape, v. shorūndookiradoo, vūrheekiradoo, sheevookiradoo, சரண்டுகிறது, வழிக்கிறது, செவுகிறது
- Scrape, s. tondūravoo, kūrdootüley, ஓதாந்திரவு, செடுதலை
- Scratch, v. keeroookiradoo, shoreekiradoo, கூறுகிறது, சொற்கிறது
- Scratch, s. keeroo, shoree, கூறு, சொற்

- Scratching, s. keerookay, sho-
reevoo, கீறகை, சொறிவு
- Scrawl, s. keerookoo, கீறக்கு
- Scrawl, v. keeroockkookiradoo,
கீறக்குகிறது
- Scream, s. älüroo, kündüroo, அ-
வற, கதற
- Scream, v. älürookiradoo, kündü-
rookiradoo, அவறுகிறது, கதற
கிறது
- Screaming, s. älürookay, kündü-
rookay, அவறுகை, கதறுகை
- Screen, s. tättee, püdül, தட்டி,
படல்
- Screen, v. tättee küttookiradoo,
müraykiradoo, தட்டிகட்டுகிற
து, மறைக்கிறது
- Screw, s. screwānee, shooree-
yānee, இல்கோரானி, சொரி
யானி
- Screw, v. a. shooreeyānee iddoο-
kiradoo, இல்கோரானியிடுகிற
து
- Scribbler, s. virreyvay yerhoo-
doovon, விளாவாய்யழுதுகிற
வன்
- Scribble, v. a. virreyvay yerhoo-
dookiradoo, keeroockkookira-
doo, விளாவாய்யழுதுகிறது
- Scripture, s. deyvamohree,
veydāshāsterüm, தேவமாழி,
வேதசாஸ்த்ரம்
- Scroll, s. shooroottoo, shoorool,
சுருட்டு, சுருள்
- Scrotum, s. veesüm, āndüm, வீ-
சம, அண்டம்
- Scrub, v. todeykiradoo, teyki-
radoo, தடைக்கிறது, தேய்க்
ிறது
- Scrubbing, s. todeypoo, teyyoo,
தடைப்பு தேய்ப்பு
- Scrupulousness, s. niddārtüm,
திதாற்த்தம்
- Scrutinize, v. a. shodünney püñ-
nookiradoo, shodeekiradoo,
pärkiradoo, சோதனைபண் தூ-
கிறது, சோதக்கிறது, பார்க்க
து
- Scrutiny, s. shodünney, püree-
shodünney, künottüm, சோத
னை, பரிசோதனை, கண்ணேட்
ம
- Scud, v. mooreendodookiradoo,
முறிந்தொடுகிறது
- Scuffle, s. kāy kūlūndā shändey,
கைகலந்தசன்னை
- Scuffle, v. kāy shündey poodee-
kiradoo, müllooküttookiradoo,
கைசன்னைபோடுகிறது, மல
லுக்கட்டுகிறது
- Sculk, u. püdünngkookiradoo, ப-
தங்குகிறது
- Sculker, s. püdünngkirävün, பத
ங்குகிறவன்
- Scull, s. tūleyodoo, mündeyodoo,
kübälüm, தலையோடு, மண்ணை
போடு கபாலம்
- Scum, s. yerdoo, mündüm, är-
hookoonorrey, ஏடு, மண்டம்,
அழுக்குந்தா
- Scum, v. norreyvürheekiradoo,
நரைவழி கிறது
- Surf, s. shodoogoo, சொடுகு
- Scurrlity, s. dooshttävärttäy,
dooshtiäpeychoo, துஷ்டை
வாற்த்தை துஷ்டைப்பேச்சு
- Scurrilous, a. dooshttävärtey-
oolläh, dooshtiäpeychoolläh,
துஷ்டைவாற்த்தையுள்ள, து-
ஷ்டைப்பேச்சுள்ள
- Scurviness, s. eenätünmey, ஈன
தன்மை
- Scurvy, s. küräpän, shoreekürä-
pän, கரப்பான், சொரிகரப்பன்
- Scurvy, a. eenümoolläh, ஈனமு
ள்ள

- Sea, s. kūdūl, sūmoodirrūm, கூல, சுமூத்திரம்
 Sea-breeze, s. kūdūlkāttoo, கடற்காற்று
- Sea-compass, s. dissey äreekira-kūroovee, kāndāpoottee, vūdūkkoo teyrkoo areekira poottee, திசையறிக்றகருவி, காந்தப் பெட்டி, வடக்கு தெற்கு அறிக்றபெட்டி
- Sea-shore, s. kūdūlkūrey, sūmoodirrākūrey, கடற்கரை, முத்திரக்கரை
- Sea-sickness, s. kūdūl novoo, கடல்நோய்
- Seal, s. mootteerey, முத்திரை
- Seal, v. moottirrey eedookiradoo, moottirrey püdeekiradoo, முத்திரை யடுக்கிறது, முத்தைப்போடுகிறது
- Sealing, s. moottirrey püdeeppoo, püdeevoo, püdeeppoo, முத்தைப்பதிப்பு, பதிவு, பதிப்பு
- Sealing-wax, s. ärakkoo, அரக்கு
- Seam, s. tāyūl, poroottoo, தையல், பொருத்து
- Seam, v. poroottee taikiradoo, tāyūl taikiradoo, பொருத்திதைக்கிறது, தையல்தைக்கிறது
- Seaman, s. kūpūlkārūn, கபபத்தாரன்
- Seamster, s. tāyākārūn, தையபக்காரன்
- Seamstress, s. tāyākāree, தையபக்காரி
- Seaport, s. kūdūltorey, கடற்றை
- Sear, v. shoodookiradoo, kūrookiradoo, kātchookiradoo, சுடுகிறது, சருக்குகிறது, காய்ச்சுகிறது
- Search, s. ärāyvoo, shodūney, ஆராயவு
- Search, v. ärāykiradoo, teydoorkiradoo, shodeekiradoo, ஆராய்கிறது, தேடுகிறது, சோதிக்கிறது
- Searching, s. shodeepoo, ärāyvoo, teyttūm, சோதிப்பு, ஆராயவு, தேட்டம்
- Season, s. kālūm, காலம்
- Season, (hot,) s. veneykhālūm, வேனகாலம்
- Season, v. roosee püdoottookiradoo, உருசிபபடுத்துகிறது
- Seasonable, a. püroovūmānah, sūmāyūmānah, புரூவமான, சமயமான, பக்குவமான
- Seasonably, a. püroovūmay, பருவமாய்
- Seasoning, s. rooseepüdoottoom-sūrākoo, உருசிப்படுத்துஞ்சரக்கு
- Seat, s. behdūm, irrookay, monāy, பீடம் இருக்கை, மணை
- Seat, v. oodkārookiradoo, irookiradoo, உட்க்காருகிறது, இருக்கிறது
- Secede, v. pin yeddoorkiradoo, ஏனிடுகிறது
- Secession, s. pirreevoo, pinyed-dookāy, பிரிவு, பின்னிடுகை
- Seclude, v. neekee vaikiradoo, peereettoo vaikiradoo, நீக்கிவைக்கிறது, பிரித்துவைக்கிறது
- Secluded, a. neekeevaittāli, peerendāh, நீக்கிவைத்த, பிரிந்த
- Seclusion, s. neekeevaikookay, நீக்கிவைக்குகை
- Second, v. wodāvee sheykiradoo, toney sheykiradoo, உதவிசெய்கிறது, துணசையகிறது
- Second, s. nimmeeshūm, nodee, நிமிஷம், நொடி

Second a. eeründām, இரொண்டாம்	திகாரம், அத்தியாயம், கண்டம், பிரிவு
Secondary, a. eeründāvädānāh, இரொண்டாவதான்	Secure, v. būddürā pūdoottokiradoo, பத்திரப்படுத்துகிறது
Secondly, a. eeründām tūdāvāy, eeründām tūrūmāy, இரொண்டாந்தடவை இரொண்டாந்தமாய்	Secure, a. mosūm illādāh, சோ சமில்லாத
Secondrate, a. eeründām tūrūmānāh, இரொண்டாந்திரமான்	Securely, a. būddürūmāy, பத்திரமாய்
Secrecy, s. rūgāsheeūm, ändärüngümānāh, இறகுவியம அந்தறங்கம்	Security, s. jāmeen, poonnāy, oottūrāvādūm, சாமீன், புணை, உத்திரவாதம்
Secret, a. rūgāsheeūmānāh, ändärüngümānāh, இறகுவியமான், அந்தறங்கமான்	Sedate, a. sādoovānāh, amayvānah, சாதுவான், அமைவான்
Secret, s. rūgoosheeyūmānāh kāreeyūm or sūmātchārūm, இறகுவியமானக்காரியம் சமாச்சாரம்	Sedateness, s. ämāyvoo, sāndūm, அமைவு, சாந்தம்
Secret parts, (male,) s. lingūm, prüssābūdee, shoonee, விங்கம், பிரசாபதி, சண்டி	Sedentary, a. oolookārookirā, ஏ. ஞக்காருகிற
Secret parts, (female,) s. yonee, needūmbūm, oobüstūm, koodēe, யோனி, நிதம்பம், உபன்ததம், கூதி	Sedge, s. korey, கறை
Secretary, s. yerhoottoo kāree-yūstūn, kāreeyūstūn, ஏழுத்துக்காரியல்த்தன், காரியல்த்தன்	Sedgy, a. koreyoollāh, கறையுள்ள
Secrete, v. woleekiradoo, mūrey-kiradoo, ஒளிக்கிறது, மறைக்கிறது	Sediment, s. vündāl, mündee, வண்டல், மண்டி
Secretion, s. vüdeekhāy, வடுக்கை	Sedition, s. rājshāhdrokhūm, oor-külakūm, koorhāpūm, இராசதுரோகம், ஊர்க்கலகம், குழப்பம்
Secretly, a. rūgoosheeyūmāy, இறகுவியமாய்	Seditious, a. drokhūmoollāh, koorhāpūmoollāh, துரோகமுள்ள, குழப்பமுள்ள
Secretness, s. rūgoosheeyūm, ändärüngūm, இறகுவியம், அந்தறங்கம்	Seduce, v. kürdookoolpūdoottokiradoo, கேடுக்குள்ப்படுத்துகிறது
Sect, s. mündūm, மடம்	Seduction, s. kürpürheekay, கற்பழிக்கை
Section, s. ädeegārūm, ädeeyāyūm, kündūm, peereevoo, அ	Seducer, s. yeikirävün, vünjee-kirävün, ஏய்க்கிறவன், வஞ்சிக்கிறவன்
	Sedulous, a. mooyürcheeoollāh, veergheepoollāh, முயற்சியுள்ள, வீரிப்புள்ள
	Sedulously, a. mooyürcheeyay, veergheepay, முயற்சியாய், வீரிப்பாய்

See, v. pārkiradoo, kānookira-doo, kündoo terreekiradoo, künookoo terreendirokiradoo, பார்க்கிறது, கானுகிறது, கணக்குதெரிந்திருக்கிறது

Seed, s. verrey, vedday, vettoo, விரை, விதை, வித்து

Seedtime, s. verrey kālum, விரைகாலம்

Seeing, s. pārvay, kānookay, பார்வை, கானுகை

Seek, v. teydoorkiradoo, teydee-pārkiradoo, தேடுகிறது, தேடி பார்க்கிறது

Seeker, s. teydeeparkirāvūn, தேடிப்பார்க்கிறவன்

Seeking, a. teydoorkirā, தேடுகிற

Seem, v. tonookiradoo, kānā-püddookiradoo, teyreekiradoo, tottookiradoo, தொனுகிறது, காணப்படுகிறது, தெரிகிறது, தோற்றுகிறது

Seeming, a. kānāpüddookirā, poley, காணப்படுகிற, போலே

Seemly, a. seerūppoolläh, neyteeyānäh, சிறப்புள்ள, நேற்றியான

Seethe, v. poorhookookiradoo, t̄veekiradoo, புழுக்குகிறது, அவ்கிறது

Segment, s. virroottäkündüm, விருத்தகண்டம்

Seize, v. poodeekiradoo, poodüngkookiradoo, பிடிக்கிறது, பிடுக்குகிறது

Seizure, s. poodeepoo, pooldüng-kül, பிடப்பு, புடுங்கல்

Seldom, a. äbooroovūmāy, äreeday, äroomeyay, அபுருவமாய், அரிதாய், அருமையாய்

Select, a. menmeyānäh, மென்னையான

Select, v. tereendyedookiradoo, poreekee yedookiradoo, தெரிந்தெடுக்கிறது, பொறிக்கியெடுக்கிறது

Selection, s. terreevoo, terreen-dyedookāy, தெரிவு, தெரிந்தெடுக்கை

Self, p. dān, tāney, தான், தானே

Selfish, a. tānvārhāpārkirā, தான்வாழப்பார்க்கும் தன்மை

Selfishness, s. tānvārhāpār-koomtūnmey, தான்வாழப்பார்க்கும் தன்மை

Sell, v. veerkiradoo, villeykee-kodookiradoo, விறக்கிறது, விலைக்கிறகாடுக்கிறது

Seller, s. veerkirāvūn, விறக்கிறவன்

Semblance, s. sāyūl, tottūm, polleemey, சாயல், தோற்றம், போவிமை

Semen, s. tādoo, indeereeūm, vindoo, தாது, இந்திரியம், விந்து

Semi, s. ärāy, pādee, அரா, பாதி

Semicircle, s. ärāyvirroottūm, அராவிருத்தம்

Seminal, a. vindooläh, tādool-läh, விந்துள்ள, தானுள்ள

Seminary, s. shasteeräpüllée-koolūm, சாஸ்திரப்பள்ளிக்கூடம்

Send, v. änoopookirādoo, pokä-voodookiradoo, ärhāypeeki-radoo, அனுப்புகிறது, போகவிடுகிறது

Senility, s. keerhvoo, keer-hüm, veeroottäbeeūm, கீழு, கீழம், விர்தாப்பியம்

Senior, s. tūleyāvūn, tūleychūn, moottāvūn, தலைவன், தலைச்சன், மூத்தவன்

- Seniority, *s.* tūleymey, modoo-mey, தலைமை, முதுமை
- Senna, *s.* nelāvūrey, திலாவாகா
- Sensation, *s.* oonurchee, shorūney, உணர்ச்சி, சரணை
- Sense, *s.* boottee, äreevoo, oonurchee, yookttee, புத்தி, அறிவு, உணர்ச்சி, யுத்தி
- Senseless, *a.* bootteeyillādāh, pāytteeūmānāh, புத்தியில்லாத, பைத்தியமான
- Sensibility, *s.* shorūney, roshūm, oonūrtchee, சரணை, உரோஷ் ம், உணர்ச்சி
- Sensible, *a.* bootteeoollāh, oonūrcheeoollāh, புத்தியுள்ள உணர்ச்சியுள்ள
- Sensibly, *a.* bootteeyāy, yook-teeyay, areevay, புத்தியாய், யுத்தியாய், அறிவாய்
- Sensitive, *a.* shorūneyānāh, roshūmānah, oonūrcheeyānāh, சரணையான, உரோஷ்மான, உணர்ச்சியான
- Sensual, *a.* soogābokhūmoollāh, kāmāveekārūmoollāh, shitteenbtimoollāh, சுகபோகமுள்ள, காமவிகாரமுள்ள, சித்தின்பமுள்ள
- Sensuality, *s.* soogābokhūm, kāmāveekārūm, சுகபோகம், காமவிகாரம்
- Sensually, *a.* soogābokhūmay, சுகபோகமாய்
- Senteuce, *s.* teerpoo, teermānum, தீர்ப்பு, தீர்மானம்
- Sentence, *v.* teerpoochollookiradoo, teerkiradoo, தீர்ப்புச்சொல்லுகிறது, தீர்க்கிறது
- Sententious, *a.* nenjeendā yennūmoollāh, நெஞ்சின்தயினமுள்ள
- Sentiment, *s.* yennūm, yoshūney, kūroottoo, übeeprāyūm, tārpūreeum, எண்ணம், யோசனை, கருத்து, தாற்பிரியம்
- Sentimental, *a.* roshūmoollāh, übeeprāyūmoollāh, உரோஷ்முள்ள, அபிப்பிராயமுள்ள
- Sentinel, *s.* kāvūlkārūn, kāvūlāl, காவற்காரன், காவலாள்
- Separate, *v.* pirreekiradoo, kūr-heekiradoo, neekkookiradoo, vūgookiradoo, பிரிக்கிறது, கழிக்கிறது, வகுக்கிறது
- Separate, *a.* tūnittāh, vevvey-roo, தனித்த, வெவ்வேறு
- Separation, *s.* pirreevoo, neek-kūm, pirrūmboo, பிரிவு, நீக்கம் பெயர்ப்பு
- Separately, *a.* tūneetūneeyay, vevveyrāy, ovvonray, தனித்தனியாய், செல்வெறுய், ஒவ்வொன்றுய்
- September, *s.* poorūttādee māshūm, புரட்டாதிமாசம்
- Septennial, *a.* yeylhoo vūroo-shūttookoo oroo mūreyānāh, ஏழுவருடத்துக்கொருமுறையான
- Sepulchre, *s.* tolleyshimmādūm, goree, துளசிமாடம், கோரி
- Sequel, *s.* modeevoo, kūdāsee, முடிவு, கடைசி
- Sequence, *s.* todūrchee, துடற்ச்சி
- Sequester, *v.* atcheevvellookoo-kiradoo, äbäkūr-reekiradoo, ஆட்சிவிலக்குகிறது, அபகரிக்கிறது
- Sequestrate, *v.* atcheevvellookoo-kiradoo, ஆட்சிவிலக்குகிறது, அபகரிக்கிறது
- Sequestration, *s.* atcheevvellookāy, ஆட்சிவிலக்குகை
- Serene, *a.* sūmādānūmoollāh, ämāyoollāh, சமாதானமுள்ள, அமைவுள்ள

- Serenely, *a.* sūmādānūmay, āmāyvāy, சமாதானமாய், அமைவாய்
- Serenity, *s.* āmāydee, sūmādānūm, அமைதி, சமாதானம்
- Serious, *a.* kūvūleyoollah, gūvūnūmoollah, கவலையுள்ள, கவனமுள்ள
- Seriously, *a.* kūvūleyay, கவலையாய்
- Seriousness, *s.* kūvūnūm, kūvūley, கவனம், கவலை
- Sermon, *s.* prūsāngūm, podākūm, பிரசங்கம், போதகம்
- Serpent, *s.* pāmboo, sūroopūm, பாம்பு, சற்பப்பம்
- Serpentine, *a.* konūlānāh, கோணலான
- Serrate, *a.* pūlloollāh, பல்லுள்ள
- Serum, *s.* oonūm, ஊனம்
- Servant, *s.* veyleykārūn, pūneevidey kārūn, oorheeūn, வேலைக்காரன், பணிவிடைக்காரன் ஊழியன்
- Serve, *v.* veyleysheykirādoo, ūdeemeysheykirādoo, வேலைசெய்கிறது, அடுமைசெய்கிறது
- Service, *s.* veyley, woorheeūm, pūneevidey, torheel, வேலை, ஊழியம், பணிவிடை, தொழில்
- Serviceable, *a.* wottāsheyoollah, woodāveeyānāh, ஒத்தாசையுள்ள, உதவியான
- Servile, *a.* tārhmeyānāh, keerhānāh, woorheeūttookūdoot-tāh, தாழ்மையான, கீழான, ஊழியத்துக்கடுத்த
- Servilely, *a.* keerhmeyāy, tārhmeyāy, கீழ்மையாய், தாழ்மையாய்
- Servility, *s.* keerhmey, ädeemeytānūm, கீழ்மை, அடுமைத்தனம்
- Servitor, *s.* pūneevidey kārūn, பணிவிடைக்காரன்
- Servitude, *s.* ädeemey, woorheeūm, அடுமை, ஊழியம்
- Sesamun, *s.* yellowo, எனலூ
- Session, *s.* åloshūney kālūm, pūnjshāyā kālūm, ஆலோசனைகாலம், பஞ்சாயகாலம்
- Set, *s.* koottūm, கூட்டம்
- Set, *v.* vāykirādoo, nirroottookirādoo, வைக்கிறது, நிறுத்துகிறது
- Seton, *s.* kārtirree, காரத்திரி
- Setting, (of the sun,) *s.* shoo-reeyā åstūmānūm, சூரியவள்தமானம்
- Settle, *v.* teerkirādoo, kūttookirādoo, தீர்க்கிறது, கட்டுக்கிறது
- Settled, *p.* teerūndāh, தீர்ந்த
- Settlement, *s.* teerpoo, teermā-nūm, தீர்ப்பு, தீர்மானம்
- Settling, *s.* teerpoo, teermānūm, தீர்ப்பு, தீர்மானம்
- Settling, *p.* teerkirā, தீர்க்கிற
- Seven, *ar.* yeyrhoo, yeyloo, ஏழு, ஏனு
- Seven-fold, yeyloomūdūngoo, ஏஞ்சாமடங்கு
- Seven-score, *s.* noottoo nārbū-doo, நாற்றுநாற்படது
- Seventeen, *s.* pūdeeneyeyloo, பத்னேஞ்சு
- Seventy, *s.* yeyrhoovūddoo, ஏறுவது
- Sever, *v. a.* ärookirādoo, keer-heekirādoo, toondeekirādoo, அறக்கிறது, கிழக்கிறது, துண்டுக்கிறது
- Sever, *v. n.* pirreekirādoo, peyr-kirādoo, பரிக்கிறது, பெயர்க்கிறது

- Several, *a.* pülläh, äneykäh, உல, அனை
- Severally, *a.* vevveyrāy, வெவ் வெறுப்
- Severance, *s.* toondiddüm, துண்டிதம்
- Severe, *a.* woreypānäh, kūdeenümānäh, äkhorümānäh, günümānäh, oogrümānäh, உறைப்பான, கடினமான, அகோரமான, கனமான, உக்கிரமான
- Severely, *a.* äkhorümāy, günümāy, &c. அகோரமாய், கனமாய்
- Severity, *s.* äkhorüm, oogrüm, அகோரம், உக்கிரம்
- Sew, *v.* taykiradoo, தைக்கிறது
- Sewer, *s.* tayürkärüm, தைப்பயற் காரன்
- Sewing, *s.* tāyül, தைப்பயல்
- Sex, *s.* päl, jādee, பால், சாதி
- Sexual, *a.* änpennooküdoottäh, ஆண்பெண் ஞாக்கடுத்த
- Shabbily, *a.* yelleemeyäy, eenüm-may, எளிமை, ஈன்மை
- Shabbiness, *s.* yelleemey, eenüm, எளிமை, ஈனம்
- Shabby, *a.* yelleemeyänäh, eenümānäh, எளிமையான, ஈனமான
- Shackle, *v.* küttookiradoo, poot-tookiradoo, கட்டுகிறது, பூட்டுகிறது
- Shackles, *s.* shengiliee, villung-koo, சங்கிலி, விலங்கு
- Shade, *s.* nirrhül, nillül, நிழல், நிளால்
- Shade, *v.* nirrhul iddeekiradoo, nirrhül sheykiradoo, நிழலிடுகிறது, நிழலிசெப்பிறது
- Shadiness, *s.* nirrhülanädoo, nirrhül, நிழலானது, நிழல்
- Shadow, *s.* nirrhül, நிழல்
- Shadow, *v.* nirrhül voodookiradoo, நிழல்வீடுகிறது
- Shady, *a.* nirrhüloolläh, நிழல் ஸ்ள
- Shaft, *s.* käl, கால்
- Shaggy, *a.* sündeyänäh, சடையான
- Shake, *s.* åttoo, åsayvoo, åsay-poo, åttüm, ஆட்டு. அசைவு, அசைப்பு, ஆட்டம்
- Shake, (as a table, &c.) *v.* asay-kiradoo, åttookiradoo, அசைக்கிறது, ஆட்டுகிறது
- Shake, (as with cold,) *v.* nündoo-kiradoo, நடுக்கிறது
- Shaking, *s.* åsayvoo, åttüm, nüdooküm, அசைவு, ஆட்டம், நடுக்கம்
- Shall, *aux.* vürnoom, வெனும்
- Shallow, *a.* ärhümillädah, ஆழமில்லாத
- Shallow, (mentally,) *a.* mür-hoongeenäh, மழுங்கின
- Shallowness, *s.* ärhüminnmey, mürhoongoo, ஆழமின்மை, மழுங்கு
- Sham, *v.* pásängoopñnnookiradoo, yeeykiradoo, பாசாங்குபன் ஞாக்கிறது, ஏய்க்கிறது
- Sham, *a.* pásängänäh, poyyanäh, பாசாங்கான, பொய்யான
- Shame, *s.* veydüküm, bünüküm, வெட்கம், பங்கம்
- Shame, *v.* veydökäpüdöottookiradoo, bünükäpüdöottookiradoo, வெட்கப்படுத்துகிறது, பங்கப்படுத்துகிறது
- Shamefaced, *a.* nänümānäh, koochiymānäh, நாணமான, கூச்சமான
- Shameful, *a.* veydükümoolläh, bünükümānäh, வெட்கமுள்ள, பங்கமுள்ள

- Shameless, *a.* veydikūmūttāh, būngūmūttāh, வெட்கமுள்ள, பங்கமுள்ள
- Shamelessly, *a.* veydikūminn-meyay, வெடகமின்மையாய்
- Shank, *s.* kūneykāl, கணக்கால்
- Shape, *s.* rooboo, ooroo, vūdeevoo, sāyūl, kolūm, உருபு, உரு, வடிவு, சாயல், கோலம்
- Shape, *v.* rooboopūdoottookiradoo, ooroovākiradoo, உருபு டுத்துக்கிறது, உருவாக்கிறது
- Shapeless, *a.* roobūmillāmūl, vūdeevūttāh, உருபமில்லாமல், வடிவில்லாமல்
- Share, *s.* pūngkoo, pūgoodee, eevoo, பங்கு, பகுதி, ஈவு
- Share, *v.* pūngiddookiradoo, உங்கிறது
- Sharing, *s.* pūngiddookay, பங்குகை
- Shark, *s.* soorā, soorāmeen, சுரா, சுராமீன்
- Sharp, *a.* koorānāh, kooroollāh, சூரான், சூருள்ள
- Sharpen, *v.* koorakkookiradoo, koorākā sheykiradoo, shāney-piddeekiradoo, சூராக்குகிறது, சூராக்கசெய்கிறது, சாணப்பிடுக்கிறது
- Sharper, *s.* mosākārūn, kūllūn, மொசக்காரன், கள்ளன்
- Sharply, *a.* kooray, koormeyay, சூராய், சூர்மையாய்
- Sharpness, *s.* koor, koormey, சூர், சூர்மை
- Sharsighted, *a.* kūnkoormeyoollāh, kooroompārvāyool-lāh, கணக்கூர்மையுள்ள, குறும் பார்வையுள்ள
- Sharpwitted, *a.* kooründäboot-teeyoollāh, bootteeyoollāh, கர்ந்தபுத்தியுள்ள
- Shaster, *s.* shāsterūm, சாஸ்திரம்
- Shatter, *v.* wodaykiradoo, iddee-kiradoo, உடைக்கிறது, இடுக்கிறது
- Shave, *v.* shūvrūm pūnnookiradoo, shirreykiradoo, சவரம் பண்ணுகிறது, சிகாக்கிறது
- Shaver, *s.* ümbüttūn, nāsoovūn, pūreekāree, அமபட்டன், நாசுவன், பரிகாரி
- Shaving, *s.* shūvrūm, சவரம்
- Shawl, *s.* shālvāy, சால்வை
- She, *p.* ävūl, eevūl, அவள், இவள்
- Sheaf, *s.* kūdeerküttoo, கத்திர்கட்டு
- Shear, *v.* māyeer kütteereekiradoo, மயிர்கத்திரிக்கிறது
- Shears, *s.* kutteereekay, கத்திரிக்கை
- Sheath, *s.* worey, koodoo, உறை, கடு
- Sheathe, *v.* woreyeel pōdookiradoo, உறையில்போடுகிறது
- Shed, *s.* koodoosāy, kootchoo, kottūm, kottey, குட்சை, குச்சு, கொட்டம், கொட்டாய்
- Shed, *v.* soreekiradoo, shindoo-kiradoo, சொரிகிறது, சிந்துகிறது
- Sheep, *s.* ädoo, shembillee ädoo, ஆடு, செம்பிலியாடு
- Sheepish, *a.* veydikūmoollāh, வெட்கமுள்ள
- Sheepishness, *s.* nānūm, veyd-kūm, நானும், வெட்கம்
- Sheepshearing, *s.* ättoomayeer-kütteereekay, ஆட்டுமயிர்கத்திரிக்கை
- Sheer, *a.* shoottūmāy, teermā-nūmāy, deergūmāy, கத்தமாய் தீர்மானமாய், தீர்க்கமாய்
- Sheet (for bed,) *s.* doopttee, kütteel dooptee, துப்பட்டி, கட்டுல்துப்பட்டி

Sheet,(of paper,) s. orootāl kāy-yeedūm, orootāl kūdoodāsee, ஒருதான்காகிதம், ஒருதான்குதாகி

Shelf, s. älämāree päläghey, அமாரிபலகை

Shell, s. kūlinjee, wōdoo, கிளிஞ் சி, ஞடு

Shell,(bomb.)s. veddeegoondoo, வெட்டுக்கண்டு

Shelter, s. wodookeddūm, wodookoo, ஒதுக்கிடம், ஒதுக்கு

Shelter, v. ädūreekiradoo, kār-kiradoo, sheyrkiradoo, ஆதரிக்கிறது, காற்கிறது, சேர்க்கிறது

Shelve, v. sāykiradoo, tārhoo-kiradoo, yerüngkookiradoo, சாய்கிறது, தாழுகிறது, இறங்குகிறது

Shelving, a. sāykirā, yerüngkirā, சாய்கிற, இறங்குகிற

Shepherd, s. åttookārūn, ädoo-meykiravün, ஆட்டுக்காரன், ஆடுமேய்க்கிறவன்

Shew, s. kādshee, veydeekāy, veysħūm, māreesüm, காட்சி, வேட்ச்சை, வேஷ்டி, மாரீசம்

Shew, v. kättookiradoo, kānbēe-kiradoo, காட்டுகிறது, காண்பி கிறது

Shield, s. gerdäkhüm, püreesey, கேடகம், பரிசை

Shield, v. kārkiradoo, türkärkiradoo, காக்கிறது, தற்காற்கிறது

Shift, s. tündirrüm, தந்திரம்

Shift, v. mättookiradoo, tirroom-bookiradoo, kūduttookiradoo, மாற்றுகிறது திரும்புகிறது கடத்துகிறது

Shin, s. kündeykål, கண்ணடக்கால்

Shine, v. pirräkāseekiradoo, toolüngkookiradoo, oleeveesoo-kiradoo, பிரகாகிக்கிறது, துலங்குகிறது, ஒளிவீசுகிறது

Shining, s. tooläküm, pirräkä-süm, kāndee, துலக்கம்,பிரகாசம், காந்தி

Ship, s. kūppitil, கப்பல்

Ship, v. kūppüleel yettookiradoo, கப்பலிலேற்றுகிறது

Shipbuilder, s. kūppülsheykirä-vün, கப்பல்செய்கிறவன்

Shipmaster, s. kūppüldoorey, kūppültüllayvün,கப்பல் துரை, கப்பற்றலைவன்

Shipment, s. kūppülmeyley yet-tookay, kūppülsürükoo, கப்பல்மேலேற்றுகிறது,கப்பல்சரக்கிகு

Shipwreck, s. kūppülsheydüm, kūppüls nūshtüm, கப்பல்சேதம், கப்பல்நஷ்ட்டம்

Shipwright, s. kūppülsheykirä-vün, கப்பல்செய்கிறவன்

Shirt, s. kūmsoo, oolengee, கமூசு, உள்ளங்கி

Shiver, v. a. wodāykiradoo, id-deekiradoo, உடைக்கிறது, இடுக்கிறது

Shiver, v. n. nüdoongookiradoo, wodürookiradoo, kooleerkiradoo, நடுங்குகிறது, ஊடறுக்கிறது, குளிர்கிறது

Shivering, s. gündägündäpoo, கடுகிடுப்பு

Shoal, s. tiddül, pār, middäpoo, திடல், பார், மிதப்பு

Shock, s. ädeerchee, அதிந்சிசி

Shocked, (to be,) v. tiddookü-dookiradoo, tighaykiradoo, திட்டுக்கிடுகிறது, திகைக்கிறது

Shocking, a. toodookhānāh, அடுக்கான

- Shockingly, *a.* toodookhāy, குக்காய்
- Shoe, *s.* sāpāttoo, jodoo, சப் பாத்து, சோடு
- Shoe, *v.* (a horse,) lādūm kūttoo-kiradoo, இலாடமடிக்கிறது
- Shoemaker, *s.* shāykeelee, mā-deghān, சக்கிவி, மாதிகன்
- Shoot, (of a plant,) *s.* molley, korhoondoo, tūlleer, முளை, கொழுந்து, தனிர்
- Shoot, (with a gun,) *v.* shoodoo-kiradoo, veydeevaykiradoo, சுகிறது, வெடிவைக்கிறது
- Shoot, -(as a plant,) *v.* molayki-radoo, முளைக்கிறது
- Shop, *s.* kūdāy, கடை
- Shopkeeper, *s.* kūdāykārūn, veeyābāree, கடைச்காரன், வியாபாரி
- Shore, *s.* kādūlkūrāy, kūrāy, கடற்சரை, கரை
- Short, *a.* koolūmānāh, müttūmā-nāh, குள்ளமான, மட்டமான
- Shortcoming, *s.* korāy, குறை
- Shorten, *v.* koorookookiradoo, korāykiradoo, குறுக்கிறது, குறைக்கிறது
- Shortly, *a.* konjshā neyrāttiley, சொஞ்சநேரத்திலே
- Shortness, *s.* koolūm, kooroo-kūm, müttūm, குள்ளம், குறுக்கம், மட்டம்
- Shortsighted, *a.* kūn koormey illādāh, கண்கூர்மையில்லாத
- Shortwinded, *a.* kooroomchoollāh, குறுமுச்சளள
- Shot, (sound of,) *s.* veddee, vett-too, வெடி, வேடு
- Shot, *s.* (small,) rūyāy, ஏவை
- Should, *aux.* vūrndeeyādoo, vūrnoom, வேண்டியது, வேண்டும்
- Shoulder, *s.* boojūm, tol, புசம், சொள்
- Shoulder, (to push,) *v.* boojūttāl iddeekiradoo, புசத்தாவிட்டுக்கிறது
- Shoulder, (to take up,) *v.* toleel-vāykiradoo, சொளில்வைக்கிறது
- Shout, *v.* ādeeritoo koopeedoo-kiradoo, அதட்டுக்கப்பிடுகிறது
- Shove, *s.* tūlloo, தனஞ்
- Shove, *v.* tūllookiradoo, shelloot-tookiradoo, தனஞ்சிறது, செலுத்துக்கிறது
- Show, *s.* kādshee, ādūmbārūm, veydeekāy, veysħūm, காட்சி, ஆடம்பரம், வெடுக்கை, வேஷம்
- Show, *v.* kāttookiradoo, kān-beekiradoo, காட்டுகிறது, காண்பிக்கிறது
- Shower, *s.* pātiāmūrhey, பாட்டமழை
- Shower, *v.* shoreekiradoo, mārhey shoreekiradoo, சொரிசுறுது, மழைசொரிகிறது
- Showy, *a.* pillookānāh, yeddoo-pānāh, veenpoogūrghcheeyānāh, பிலுக்கான, எடுப்பான, வீண்புகழ்ச்சியான
- Shred, *s.* kūndey, kirrheevoo, கந்தை, கிழிவு
- Shred, *v.* toondeekiradoo, kirr-heekiradoo, tārootārāykirr-heekiradoo, அண்டுக்கிறது, கிழிக்கிறது, தாறுதாறுயிழுக்கிறது
- Shrew, *s.* veydooveydoopookāree, ānnāree, būjāree, வெடு வெடுப்புக்காரி, ஆண்மாரி, பசாரி
- Shrewd, *a.* sāmārtteeyūmānāh,

shādooreeyūmoollāh, oobāy-umānāh, சாமார்த்தியமான, சாதுரியமான, உபாயமான	Shy, <i>a.</i> koochūmānāh, nānūm-oollah, shūngosūmoollāh, korheyoollāh, கூச்சமான, நாண மூள்ள, சங்கோசமூள்ள, கோ வையுள்ள
Shrewdness, <i>s.</i> sāmārtteeyūm, oobāyūm, சாமார்த்தியம், உபாயம்	Shyness, <i>s.</i> nānūm, koochūm, korhay, நாணம், கூச்சம், கோ வையு
Shriek, <i>s.</i> kreechedoo, கிரீச்சீ	Sick, <i>a.</i> noovollah, veeyādee-yoollāh, pūneeyoollāh, நொ வள்ள, வியாதியுள்ள, பிணியுள்ள
Shrill, <i>a.</i> keechoollāh, கீச்சுள்	Sicken, <i>v.</i> novoopūdookiradoo, veeyādeepūdookiradoo, நொ வுப்படுகிறது, வியாதிப்படுகிறது
Shrillness, <i>s.</i> keechoo, கீச்சு	Sickle, <i>s.</i> areevāl, kūrookūree-vāl, அரிவாள, கருக்கறிவாள
Shrimp, <i>s.</i> eerā, shennākoonee, இரா, சென்னைக்கனி	Sickness, <i>s.</i> novoo, veeyādee, pūnee, நொவு, வியாதி, பிணி
Shrine, <i>s.</i> goree, கோரி	Side, <i>s.</i> pūkkūm, poorūm, பக்கம், புரம்
Shrink, <i>v.</i> shooroongkookiradoo, சுரு வஞ்சுகிறது, ஒடுங்குகிறது	Side, (with,) <i>v.</i> koodookiradoo, sheyrkiradoo, கூடுகிறது, சேர்கிறது
Shrinking, <i>s.</i> shoorookūm, shoo-rookoo, சுருக்கம், சுருக்கு	Sidesaddle, <i>s.</i> dooreysānee jee-née, தூரைசாணி கிணி
Shroud, <i>s.</i> poonā pūdāvey, புண புடுவை	Sideways, <i>a.</i> worūmāy, ஓரமாஃ
Shroud, <i>v.</i> poonāpūdāvey moo-dookiradoo, புணப்புடுவை மூடுகிறது	Sieve, <i>s.</i> sullūdey, கிலந்தி
Shrub, <i>s.</i> sheydee, poondoo, சே டி, பூண்டி	Sift, <i>v.</i> sullūdey iddookiradoo, சுல்லடையிடுகிறது
Shrug, <i>v.</i> tōl shoorookookiradoo, தோல்சுருக்குகிறது	Sifting, <i>s.</i> sullūdey iddookay, சுல்லடையிடுகை
Shudder, <i>s.</i> tiddookūddoo, திடுக்கிற	Sigh, <i>s.</i> peyroomoochoo, பெரு ஏழ்ச்சு
Shudder, <i>v.</i> tiddookūddookiradoo, திடுக்கிடுகிறது	Sigh, <i>v.</i> peyroomoochoo voodoo-kiradoo, பெருமுச்சவிடுகிறது
Shuffle, (with the feet,) <i>v.</i> tey-kiradoo, தெய்க்கிறது	Sight, <i>s.</i> pārvāy, nokkūm, பார்வை, நோக்கம்
Shuffling, <i>s.</i> teykay, தெய்க்கை	
Shun, <i>v.</i> orheekiradoo, velūk-kookiradoo, ஒழிக்கிறது, விலக்குகிறது	
Shut, <i>v.</i> shāttookiradoo, aday-kiradoo, poottookiradoo, சாத்துகிறது, அடைக்கிறது, பூடுகிறது	
Shutter, <i>s.</i> kādāvoo, கூதுவு	

- Sightless, *a.* kūn terreeyādāh, pārvayillādāh, கண்டதரியாத, பார்வையில்லாத
- Sign, *s.* ādayālūm, kooree, koo-reepoo, அடையாளம், குறி, குறிப்பு
- Sign, *v.* kāy yerhoottoo podoo-kiradoo, கையெழுத்துபோடுத் து
- Signal, *s.* ādeyālūm, kooree-poo, jādāy, அடையாளம், குறிப்பு, சாடை
- Signal, *a.* ninneykā pūdātūkkāh, நினைக்கப்படத்தக்க
- Signalize, *v.* menmeypūdooki-radoo, mūkheemeypūdooki-radoo, மேன்மைபடுத்துகிறது, மகிமைப்படுத்துகிறது
- Signally, *a.* menmeyay, மேன்மையாப்பு
- Signature, *s.* kāy yerhoottoo, kāy yoppūm, கையெழுத்து, கையொப்பம்
- Signet, *s.* moottirrey, முத்தை
- Significance, *s.* āroottūm, pooroo, அருத்தம், பொருள்
- Significant, *a.* āroottūmānāh, kooreepānāh, அருத்தமான, குறிப்பான்
- Significantly, *a.* āroottūmāy, அருத்தமாப்பு
- Signification, *s.* āroottūm, pooroo, அருத்தம், பொருள்
- Signify, *v.* āroottūm kollookiradoo, அருத்தம் கொள்ளுகிறது
- Silence, *s.* peyshāmey, mavoo-nūm, பேசாமை, மெளனம்
- Silence, *v.* peshāmey sheykiradoo, māvoonūm ākiradoo, ādūkkookiradoo, பேசாமை செய்கிறது, மெளனமாகிறது, அடக்குகிறது
- Silent, *a.* peyshādāh, māvoonūmānāh, பேசாத, மெளனமான
- Silently, *a.* māvoonūmāy, மெளனமாப்பு
- Silk, *s.* pūttoo, (thread,) pūttonool, பட்டி, பட்டுதூல்
- Silky, *a.* pūttānāh, பட்டான்
- Sill, *s.* pūdee, படி
- Silliness, *s.* pāytteeyūm, moodātūmūm, பைத்தியம், மூடத்தனம்
- Silly, *a.* bootteekerttāh, pāytteeyūmānāh, புத்திகெட்ட, பைத்தியமான
- Silver, *s.* vellee, வெள்ளி
- Silver, *v.* vellee poosookiradoo, வெள்ளிப்புக்கிறது
- Silver, *a.* vellee, வெள்ளி
- Silvering, *s.* vellee poosookay, வெள்ளிப்புக்கை
- Silvery, *a.* velleepoley, வெள்ளி போலே
- Silversmith, *s.* tūttān, தட்டான்
- Similar, *a.* oppānāh, sūmmānāh, ஒப்பான, சமமான
- Similarity, *s.* oppāney, oppoo, yenney, sūmānūm, pāvuney, poley, ஒப்பனை, ஒப்பு, எணை, சமானம், பாவனை
- Simmer, *v.* shoodookiradoo, கீழ்க்கிறது
- Simper, *s.* kodoonjshirreepoo, illeepoo, கொடுஞ்சிரிப்பு, இளிப்பு
- Simper, *v.* kodoonjshirreepoo, shirreekiradoo, கொடுஞ்சிரிப்பு, சிரிச்சிகிறது
- Simple, *a.* payteeyūmānāh, pey-deeyānāh, oroomeyānāh, பைத்தியமான, பேடியான, ஒருமையான
- Simpleton, *s.* areevilādāvān, அவ-

- veeveykee, mündün, pāytee-
yākārūn, அறிவில்லாதவன், அ-
விலேகி, மந்தன், பைத்தியக்
காரன்
- Simplicity, s. peydeytūnūm,
kūbādūm inmey, பேட்டத்தன
ம், கபடம்ன்மை
- Simplify, v. teyleevākiradoo,
orhūngakiradoo, தெளிவாகி
து, ஒழுங்காகிறது
- Simply, a. (only,) māttirrūm,
மாத்திரம்
- Simulate, v. māyāveyshūmāy
irookiradoo, மாயலேஷமாயி
ருக்கிறது
- Simulation, s. māyāveyshūm,
மாயலேஷம்
- Simultaneous, a. oroo mikkāh,
oroο mūreyānāh, ஒருமிக்க, ஒ-
ருமறையான
- Simultaneously, a. oroo mikkāh,
oroο mūreyeeley, ஒருமிக்க, ஒ-
ருமறையாயி,
- Sin, s. pāvūm, drōgūm, toshūm,
ākirāmūm, பாவம், துரோகம்,
தோஷம், அச்சிறமம்
- Sin, v. pāvūm sheykiradoo, drō-
gum, or toshūm, sheykiradoo,
பாவம்செப்கிறது, துரோகம்
or தோஷம்செப்கிறது
- Since, p. moodūlkondoo, todūng-
kee, முதலிக்கொண்டு, குடங்
கி
- Since, (because,) a. püdeeyāl,
püdeeyināley, படியால், படி-
யினாலே
- Sincere, a. oonmeyyoollāh, nis-
shūmoollāh, oottūmgoonūm-
oollāh, உண்மையுள்ள, நிச்சு-
ள்ள, உத்தமகுணமுள்ள
- Sincerely, a. neyrāy, nisshūmāy,
oonmeyyāy, நேராய், நிச்சமா-
ய், உண்மையாய்
- Sincerity, s. neymey, oonmey,
நெர்மை, உண்மை
- Sinew, s. nārūmboo, nādee, நர
ம்பு, நாடி
- Sinewless, a. bellūnūttāh, bel-
lūmillādāh, பலமற்ற, பலமில்
லாத
- Sinewy, a. bellūnoollāh, பல அ-
ளள
- Sinful, a. pāvūmoollāh, பாவமு-
ளள
- Sinfulness, s. pāvatūnmey, பா-
வத்தன்மை
- Sing, v. pādookiradoo, rākhūm-
pādookiradoo, பாடுகிறது, ரக
ம்பாடுகிறது
- Sing, (as birds,) v. koovookira-
doo, கூவுகிறது
- Singe, v. kūrookookiradoo, கறு
ககுகிறது
- Singing, s. pāttoo, keedūm, பா-
ட்டு, கீதம்
- Single, v. onrey teyreendoo kol-
lookiradoo, ஒன்றைதெரிந்து
க்கொள்ளுகிறது
- Single, a. wottey, oroomey,
wonrey, ஒற்றை, ஒருமை, ஒ-
ன்றை
- Singleness, s. tūneemey, andūr-
rūm, wottey, wottoomey, த
னிமை, அந்திரம், ஒற்றை, ஒற்
றுமை
- Singly, a. tūneeyey, vevveyrey,
wotteyāy, தனியாய், வெவ்வே
றுய், ஒத்தையாய்
- Singular, a. vürhākūmillādāh,
வழக்கமில்லாத
- Singularity, s. poodoomādirree,
oroomādirree, புதுமாதிரி, ஒ-
ருமாதிரி
- Singularly, a. poodoomādirree-
yāy, புதுமாதிரியாய்
- Sinister, a. yedādoo, doorkoonāh,

- kūrttāh, இடத, தர்க்கண, கெட்ட
Sink, v. a. tārhttookiradoo, āmeerhttookiradoo, தாழ்த்துகிறது, அமிழ்த்துகிறது.
Sink, v. n. yeeroottoo pokiradoo, ameerhndoo pokiradoo, இழுத்துபோகிறது, அமிழ்த்துபோகிறது
Sinking, s. āmeerhttookāy, அமிழ்த்துகை
Sinless, a. pāvūmillādāh, பாவமில்லாத
Sinner, s. pāvee, droghee, பாவி, தாரோகி
Sinuosity, s. vüleyvoo, neyleeyoo, வளைவு, நெலை
Sip, s. ooreenjshoo, உறிஞ்சு
Sip, v. ooreenjshookiradoo, உறிஞ்சுகிறது
Sir, s. ayāh, svāmee, ஐயா, சாமி
Sirup, s. sheeneepāghoo, சீனிப்பாகு
Sister, (younger,) s. tūngūtchee, tūngkāy, தங்கச்சி, தங்கை
Sister, (elder,) ūkkāl, tāmākāy, அங்காள், தாமக்கை
Sit, v. oodkārookirādoo, oolookārookiradoo, உட்காருகிறது, உளுக்காருகிறது
Sit, (on eggs,) v. ādāykarkiradoo, அடைகார்க்கிறது
Sitting, s. oodkārookāy, உட்காருகை
Situation, (site,) s. yeddām, tānūm, nelley, இடம், தானம், நிலை
Situation, (office,) s. ootteeyo-kūm, āloovūl, உத்தியோகம், அலுவல்
Six, a. āroo, ஆறு
Sixteen, s. pūdinaroo, பத்னாறு
Sixty, s. āroopūddoo, அறுபது
Size, s. ālavoo, pirrūmānām, அளவு, பிரமாணம்
Skeleton, s. yeloomboo rooboo, yeloomboo goodoo, எலும்புதூப்பு, எலும்புகூடு
Sketch, s. kūreepoo pūdām, குறிப்புப்படம்
Sketch, v. kūreepoopūdām yer-hoodookiradoo, குறிப்புப்படமெழுதுகிறது
Skill, s. sāmārtteeūm, vivvey-khūm, சாமார்த்தியம், விவேகம்
Skilful, a. sāmārtteeūmānāh, vivveykhūmoollāh, சாமார்த்தியமான, விவேகமுள்ள
Skilfully, a. sāmārtteeūmāy, gūrtteeyay, சாமார்த்தியம்மாய், கெட்டுயாய்
Skim, v. ādāyvāngkiradoo, yeedoovāngkiradoo, ஆடைவாங்கிறது, ஏடுவாங்கிறது
Skim-milk, s. ādeyyānggeenāpāl, ஆடைவாங்கினபால்
Skin, s. tol, தோல்
Skin, v. a. tol ooreekiradoo, தோலுரிக்கிறது
Skip, v. toollookiradoo, goodeekiradoo, pāykiradoo, துளங்கிறது, குதிக்கிறது, பாய்கிறது
Skirmish, s. shinnāpōre, சின்னப்போர்
Skirmish, v. shinnāpōre sheykiradoo, சின்னப்போர்செய்கிறது
Skirt, v. worūmkūttookiradoo, ஓரங்கட்டுகிறது
Skulk, v. pūdoongkookiradoo, oleekiradoo, பதங்குகிறது, ஒளிகிறது
Skulker, s. pūdoongkookirāvān, பதங்குகிறவன்

- Skull, *s.* tūlleyodoo, mündeyodoō, தலையோடு, மண்ணையோடு
- Skulking, *a.* pūdoongkookirā, பதுங்குகிற
- Sky, *s.* vānūm, āgāshūm, வானம், ஆகாவீம்
- Skyrocket, *s.* āgāshā vānūm, ஆகாவீவானம்
- Slab, (*of stone,*) *s.* kūlpālākhāy, கல்பலகை
- Slack, *v.* (as a rope.) tūlūrāh-
Slacken, { voodookiradoo, தளரவிடுகிறது
- Slack (as lime,) *v.* neerattoopo-dookiradoo, நீற்றுப்போடுகிறது
- Slack, *a.* tūlūreendāh, தளர்ந்த
- Slake, *v.* (as thirst.) dāghūm-teerkiradoo, தாகம்தீர்க்கிறது
- Slam, *v.* pudār enroo ādeekiradoo, படாரென்றடிச்சிறது
- Slander, *s.* kōl, poorūnney, āvā-dooroo, கோள், புரணி, அவாரு
- Slander, *v.* kōl shollookiradoo, கோள் சொல்லுகிறது
- Slanderer, *s.* kōllūn, kol sholloo-kiravūn, கோளன், கோளசீல சொல்லுகிறவன்
- Slant, *s.* sāyvoo, sāreevoo, sät-tār, சாய்வு, சரிவு, சத்தார்
- Slant, *v.* sāykiradoo, sāreekiradoo, சாய்கிறது, சரிகிறது
- Slantingly, *a.* sāreevay, sūtī-rāy, சரிவாய், சத்தாராய்
- Slap, *s.* ārāy, ūdee, அறை, அடி
- Slap, *v.* ārāykiradoo, kāyāl-deekiradoo, அறைகிறது, கையாலடிக்கிறது
- Slash, *s.* veyttoo, வெட்டு
- Slash, *v.* vettookiradoo, வெட்டுக்கூடு
- Slattern, *s.* shoottūmillādavūl, சுத்தமில்லாதவள்
- Slaughter, *s.* kolley, கொலை
- Slaughter, *v.* kolley sheykiradoo, kollookiradoo, கொலைக்கிறது, கொல்லுகிறது
- Slave, *s.* ādoomey, ooreeyūn, அடுமை, ஊழியன்
- Slavish, *a.* ādoomey tūnūmā-nāh, ooreeyūmā-nāh, அடுமைதனமான, ஊழியமான
- Slavishness, *s.* ādoomeytūnnūm, ooreeyūm, அடுமைதனம், ஊழியம்
- Slay, *v.* kollookiradoo, ūdeeki-radoo, கொலலுகிறது, அடுக்கிறது
- Sleek, *a.* yenney vūrhookool-lāh, pūlapūlapānāh, எண்ணை வருக்குளன், பளபளப்புளன்
- Sleep, *s.* nittirrey, tookkūm, worākūm, நித்திரை, தாக்கம், உறக்கம்
- Sleep, *v.* toongkiradoo, nittirrey sheykiradoo, தாங்கிறது, தீங்கிறாசெப்பிறது
- Sleepily, *a.* tookūmay, nittirrey-goonūmoollah, nittirreyshom bay, தாக்குமை, நித்திரைகுணமுளன், நித்திரைசோமபாய்
- Sleepiness, *s.* nittirreygoonum, நித்திரைகுணம்
- Sleepy, *a.* nittirreygoonūmool-lāh, நித்திரைகுணமுளள
- Sleeve, *s.* shütteeyen kay, சட்டையின்கை
- Sleight, (*of hand,*) *s.* sheppūddeevittey, செப்படுவித்தை
- Slender, *a.* meylleeyāh, sirroo, noyāh, nooneeyāh, மெலவீய, சிறு, கூடாய், குணவீய

- Slenderness, meyleevoo, noy-mey, மெவிவு, தொய்மை
- Slice, s. toondoo, pūlāvoo, கண்டு, பிளவு
- Slice, v. toondāreekiradoo, துண்டரிக்கிறது
- Slide, v. säreekiradoo, vürhookkiradoo, சரிக்கிறது, வழக்கிறது
- Slight, s. verndāveyroopoo, கேண்டாவெருப்பு
- Slight, v. ävümüdeekiradoo, அவமதிக்கிறது
- Slight, a. yellāpūmānāh, எளப்புமான
- Slightness, s. meyleevoo, yellowoomey, மெவிவு எனுமை
- Slily, a. tändirrūmay, oobāyūmāy, தந்திரமாய், உபாயமாய்
- Slim, a. meyleeyāh, meylindāh, nonjshūlānāh, மெல்விய, மெலிந்த, நோஞ்சலான
- Slime, s. korheysheyroo, sheyroo, குழுசேறு, சேறு
- Sliminess, s. korheyvoo, குழுஷு
- Slimy, a. korheysheyroollāh, குழுசேறுள்ள
- Sliness, s. oobāyūm, oobāyatūndirrūm, உபாயம், உபாயத்திரம்
- Sling, s. kowvün, கவன்
- Sling, v. kowvündäkül yerreekiradoo, கவன்டுகவலெறிக்கிறது
- Slink, v. woleekiradoo, mürey-kiradoo, püdünkkookiradoo, ஒளிகிறது, மறைகிறது, பதங்குகிறது
- Slinking, a. woleekāy, mürey-kay, ஒளிகை, மறைகை
- Slip, s. vürhükko, surükko, வழுக்கு, சுறுக்கு
- Slip, v. vürhookkookiradoo, sūrookkookiradoo, வழுக்குகிறது, சுறுக்குகிறது
- Slipper, s. shāppāttoo, jodoo, pāpāshoo, சப்பாதது, சோடு, பாப்பாசு
- Slippery, a. vürhookñlānāh, sūrookñlānāh, வழுக்கலான, சுறுக்கலான
- Slipperiness, s. vürhookñl, sūrookñl, வழுக்கல், சுறுக்கல்
- Slit, s. keerheevoo, கிழிவு
- Slit, v. keerheekiradoo, கிழிக்கிறது
- Slop, s. oottoondā neer, ஏற்றனடநீர்
- Slope, s. sāyvoo, sāypoo, sūreevoo, yerākhūm, சாயவு, சாயப்பு, சரிவு, இறக்கம்
- Slope, v. sāykiradoo, säreekiradoo, சாய்க்கிறது, சரிக்கிறது
- Sloppy, a. eereepānāh, ஈரிப்பான
- Slothful, a. sombānāh, mündüm-moollāh, சோமபான, மந்தமுள்ள
- Slothfulness, s. sombārey, mündüm, சோமபறை, மந்தம்
- Slouch, v. keelkūnnalparkiradoo, கெள்கண்ணல்பார்க்கிறது
- Slough, s. sheyttoonillūm, சேந்திலம்
- Sloven, s. äsoottūn, tooppoo-kürítävün, அசத்தம், குப்புக்கெட்டவன்
- Slovenliness, s. äsoottūm, älüng-golūm, அசத்தம், அலங்கோலம்
- Slovenly, a. äsoottumānāh, älünggolūmānāh, அசத்தமான
- Slow, a. meddoovānāh, mündümānāh, tameeshūmānāh, ஓம

துவான், மந்தமான், தாமிழ் மான்	Smack, <i>s.</i> āreyvoo, kāyūdee, அறைவு, கையடி
Slowly, <i>a.</i> mūllahmūllāh, mel-lāh, medoovay, மெளள மெளள, மெதுவாய்	Smack, <i>v.</i> āreykiradoo, kayālūd-deekiradoo, அறைகிறது கையாலடிச்சிறது
Slowness, <i>s.</i> meddoovoo, mūndūm, tāmeeshūm, மெதுவு மந்தம், தாமிழ்ம	Small, <i>a.</i> shinnāh, sirroo, shin-nādoo, சின்ன, சிறு, சின்னநு
Slue, <i>v.</i> tirroombookiradoo, திரும்புகிறது	Smallness, <i>s.</i> sirroomey, shinna-mey, சிறுமை சின்னமை
Sluggard, <i>s.</i> sombūn, சோமபன்	Small-pox, <i>s.</i> perreeyā ūmmey, vāyshooree, பெரியமமை, வைசூரி
Sluggish, <i>a.</i> sombūlānāh, சோமபலான்	Smart, <i>v.</i> woreykiradoo, kārgħ-kiradoo, உரைக்கிறது, கரைக்கிறது
Sluggishly, <i>a.</i> sombūlāy, சோமபலாய்	Smart, <i>a.</i> pillookānāh, பிலுக்கான
Sluggishness, <i>s.</i> somboo, som-bārey, mūndūm, சோமபு, சோமபாறை, மந்தம	Smartly, <i>a.</i> koormeyāy, terrū-may, கூர்மையாய், திறமாய
Sluice, <i>s.</i> mudāghoo, kūlingkoo, மதகு, களிங்கு	Smartness, <i>s.</i> koormey, terrūm, கூர்மை, திறம்
Slumber, <i>v.</i> nitteerey shéykiradoo, toongkookiradoo, நித்தி கோசெய்கிறது, தாங்குகிறது	Smarting, <i>s.</i> woreykāy, kārgħ-kāy, உரைக்கை, கரைக்கை
Slumber, <i>s.</i> nitteerey, tookkūm, நித்திகை, தாக்கம்	Smashed, (to be,) <i>v.</i> neyreenj-shoo pokiradoo, நெரிஞ்சப போகிறது
Slumberer, <i>s.</i> tookkūmoollāvūn, nitteereykārūn, தாக்கமுள்ளன், நித்திகொகாரன்	Smear, <i>v.</i> poosookiradoo, tūdā-vookiradoo, பூசுகிறது, தடவுகிறது
Slur, <i>v.</i> kūduttookiradoo, tūt-tookiradoo, கடத்துகிறது, தட்டுகிறது	Smell, <i>s.</i> vāsūney, mūnūm, வாசனை, மணம்
Slut, <i>s.</i> äsoottee, tooppookūrt-tāvūl, அசத்தி, தட்புகெட்டவள	Smell, <i>v.</i> vāsūney piddeekiradoo, mūnūm piddeekiradoo, வாசனைப்பிடிக்கிறது, மணமபிடிக்கிறது
Sluttish, <i>a.</i> äsootteeyoollāh, toop-pookūrdānāh, அசத்தியுள்ள, துப்புகேடான்	Smile, <i>s.</i> poonshirreepoo, koo-roonjshirreepoo, புஞ்சிரிப்பு, குறஞ்சிரிப்பு
Sly, <i>a.</i> oobāyūmānāh, tūndir-rūmānāh, உபாயமான, தந்திரமான	Smile, <i>v.</i> poonshirreepoo kolloo-kiradoo, புஞ்சிரிப்பு கொள்ளுகிறது
Slyness, <i>s.</i> oobāyūm, tūndir-rūm, உபாயம் தந்திரம்	Smiling, <i>a.</i> poonsheereepoollāh, புஞ்சிரிப்புள்ள

Smite, *v.* üdeekiradoo, araykira-doo, அடுக்கிறது, அறைகிறது

Smith, *s.* (iron,) kūroomān, kollūn, கருமான், கொல்லன்
Smithy, *s.* wolläkëddüm, உலக சிடம்

Smoke, *s.* püghay, pogghoo, poghürchül, புகை, பொகு, புகைச்சல்

Smoke, *v. n.* poghaykiradoo, புகைகிறது

Smoke, (tobacco,) *v. a.* shoo-roottoo koodeekiradoo, சுருட்டுக்கிறது

Smoker, *s.* shooroottoo koodee-kirävün, சுருட்டுக்கிறவன்

Smoking, *s.* shooroottoo koodee-kay, சுருட்டுக்கை

Smoky, *a.* poghāyoolläh, புகை யுள்ள

Smooth, *a.* shemmeyänäh, vür-hävürhäpänäh, செம்மையான, வழுவழுப்பான

Smooth, *v.* oppündüm pünnnooki-radoo, seevoorkiradoo, ஒப்பந் தம்பன்றுகிறது, சீவுகிறது

Smoothly, *a.* shemmeyäy, oppündümäy, செம்மையாப், ஒப்பந்தமாப்

Smoothness, *s.* shemmey, oppündüm, செம்மை, ஒப்பந்தம்
Smother, *v.* mooth ädaykä pünn-nookiradoo, முச்சடைக்கப்பன்றுகிறது

Smouldering, *a.* änüllookkirä, அனலுகிற

Smuggle, *v.* külläserrük yettoo-kiradoo, களளசரக்கேற்றுகிறது

Smuggled-goods, *s.* külläsämān, külläserükko, களளசாமான், களளசரக்கு

Smuggler, *s.* külläserrük kon-doovürookirävün, களளசரக்குகொண்டுவருகிறவன்

Smuggling, *s.* külläserrükka-torheel, களளசரக்குதொழில்

Snail, *s.* nüttey, நத்தை
Snake, *s.* pāmboo, sūrbüm, பாம்பு, சுருப்பம்

Snap, (with the fingers,) *v.* no-deekiradoo, நூட்டுக்கிறது

Snap, (as a dog,) *v.* kūvvooki-radoo, veydooveydoorkiradoo, கவுகிறது, வெடுவெடுக்கிறது

Snappish, *a.* yeddoottüdeemü-dükänäh, veydooveydoopänäh, எடுத்தடிமடக்கான, வெடுவெடுப்பான

Snappishly, *a.* veydooveydoopay, yeddoottüdeemü-dükänäh, வெடுவெடுப்பாப், எடுத்தடிமடக்கான

Snappishness, *s.* yeddoottüdeemü-dükänägoonüm, veydooveydoopoo, எடுத்தடிமடக்கான குணம், வெடுவெடுப்பு

Snare, *s.* künnee, கண்ணி

Snare, *v.* künneeyel poodeeki-radoo, கண்ணியில்பிடுக்கிறது

Snarl, *v.* moroomorookiradoo, மொறமொறுக்கிறது

Snatch, *v.* poodoongkookiradoo, püreekiradoo, பிடுக்கிறது, பறிக்கிறது

Sneak, *v.* püldüngkookiradoo, உதங்குகிறது

Sneaking, *a.* püdoorkümoolläh, பதுக்கமுள்ள

Sneakingly, *a.* püdoorkümay, பதுக்கமாப்

Sneer, *s.* nügeypoo, neyleepäyä-peyshoo, நகைப்பு, நெனிப்பாம்பேசு

- Sneer, *v.* nūgaykiradoo, neyleepay peyshookiradoo, நகைக்கிறது, தெளிப்பாய்ப்பேசுகிறது
- Sneeringly, *a.* nūghaypay, nelleepay, நகைப்பாய், தெளிப்பாய்
- Sneeze, *s.* toommūl, toomimoo, தம்மல், தம்மு
- Sneeze, *v.* toommookiradoo, அம்முகிறது
- Sneezing, *a.* toommookirā, தும்முகிற
- Sniff, *v.* mookkāl ooreenjshookiradoo, மூக்காலுறஞ்சுகிறது
- Snip, *v.* kūttūreekiradoo, கத்தரி கிறது
- Snipe, *s.* oollān, உள்ளான்
- Snivel, *v.* shinnoongkookiradoo, சிறுங்குகிறது
- Snivelling, *a.* shinnookūmoollāh, சிறுக்கமுள்ள
- Sniveler, *s.* shinnoongkee, சிறுங்கி
- Snore, *v.* korūttāy eerhookiradoo, குறட்டையிழுக்கிறது
- Snoring, *s.* korūttay, குறட்டை
- Snort, *v.* mookkoo sheeroookiradoo, மூக்குச்சிறுகிறது
- Snorting, *s.* sheerookay, சிறுகை
- Snot, *s.* sūlee, ooley, சளி, ஊனை
- Snotty, *a.* ooleyānāh, ஊனையான
- Snout, *s.* neendā mookkoo, நீண்டமூக்கு
- Snub, *v.* mooreekiradoo, முறிக்கிறது
- Snuff, *s.* mookkoo tool, nūsseeyūm, முக்குத்தான், நகியம்
- Snuff, (of candle,) *s.* vendātirree, வெந்தத்திரி
- Snuff, *v.* vendātirree kūtteeree-kiradoo, வெந்தத்திரிகத்தாகிக்கிறது
- Snug, *a.* ädūkkūmānāh, neyrookūmānāh, அடக்கமான, நெருக்கமான
- Snugly, *a.* ädūkkūmāy, அடக்கமாய்
- Snugness, *s.* ädūkkūm, அடக்கம்
- So, *a.* ippūdee, äppūdee, ipprākhārūm, pol, poley, ivvid-dūm, இப்படி, அப்படி, இப்பராகம், போல், போலே, இவ்விதம்
- Soak, *v.* oorookiradoo, ஊறுகிறது
- Soaking, *s.* oorookay, ஊறுகை
- Soap, *s.* sūvookārūm, soppoo, சுவக்காரம், சேரப்பு
- Soap, *v.* sūvookārūm poosookiradoo, சுவக்காரம்பூசுகிறது
- Soapy, *a.* sūvookārūm oollāh, சுவக்காரமுள்ள
- Soar, *v.* whyrkiradoo, yerhoom-bookiradoo, உயர்கிறது, ஏழும்புகிறது
- Soaring, *s.* whyrvoo, yerhoom-bookay, உயர்வு, ஏழும்புகை
- Sob, *s.* vimmūl, teymbookāy, விம்மல், தேம்புகை
- Sob, *v.* vimme ullookiradoo, teymbookiradoo, விம்மியழுகிறது, தேம்புகை
- Sober, *v.* teylleeyähveekiradoo, தெளியவைக்கிறது
- Sober, *a.* veypreeyūttāh, teyleevānāh, soobāvūmānāh, வெறியற்ற, தெளிவான், சுபாவமான
- Soberly, *a.* teyleevāy, veypreeyin-meyay, soobāvūmay, தெளிவாய், வெறியின்மையாய், சுபாவமாய்
- Sobriety, *s.* teyleevoo, veypreeyin-mey, soobāvūm, தெளிவு, வெறியின்மை, சுபாவம்.

- Sociability, *s.* änneeyoneeūm, sheyrttee, அன்னியொன்னியம், சேர்த்தி
- Sociable, *a.* änneeyoneeūmānāh, yennūkkūmoollāh, sheyrttee-oollāh, அன்னியொன்னியமான, இணக்கமுள்ள, சேர்த்தியுள்ள
- Sociably, *a.* änneeyoneeūmāy, sheyrtteeyay, அன்னியொன்னியமாய், சேர்த்தியாய்
- Sock, *s.* meyjodoo, ärey mey-jodoo, மேசோடு, அாமேசோடு
- Socket, *s.* worey, உறை
- Sod, *s.* krāpūttey, krāpūttee, குபத்தை, குருபத்தி
- Sod, *v.* krāpūttey küttookiradoo, கிருபத்தைகட்டுகிறது
- Soda, *s.* worā mün, sārā mün, உறமன
- Soever, *p.* yenrāloom, yengil-loom, என்றாலும், என்கிலும்
- Sofa, *s.* sāykirā kütteel, சாய்க்ரகட்டீல்
- Soft, *a.* meydoovānāh, meyleen-dā, yellūkkumānāh, மெதுவான, மெலிந்த, எனக்கமான
- Soft, (stools,) *a.* kūreechūlānāh, கழிச்சலான
- Soften, *v.* yellūkkookiradoo, எனக்குகிறது
- Softly, *a.* meydoovay, mellāh, müllāh, மெதுவாய், மெளள, மொளள
- Softness, *s.* meydoovoo, püdā-mey, meydoovay, மெதுவு, பதுமை, மெது
- Soil, *s.* nelläbeydūm, boomee-beydūm, நிலபேதம், பூமிபேதம்
- Soil, *v.* kūrapüdoottookiradoo, குறைப்புத்துகிறது
- Soiled, *a.* kūrayäpüttäh, குறைப்புட்ட
- Sojourn, *v.* irrookiradoo, tūng-kookiradoo, இருக்கிறது, தங்குகிறது
- Solace, *s.* vüssüdee, teyttūm, வசதி, தெற்றம
- Solace, *v.* vüssüdee sheykiradoo, teyttookiradoo, வசதிசெய்க்கிறது, தெற்றுகிறது
- Solar, *a.* shooreeyāh, குரிய
- Solder, *s.* velleeyūm, வெள்ளீயம்
- Solder, *v.* velleeyūmpüttävaik-kiradoo, வெள்ளீயம்பற்றவைக்கிறது
- Soldier, *s.* kütteekütteeshey-voogün, porsheyvoogün, seep-pāy, சத்திகட்டுசேவுகன், போர்சேவுகன், கிப்பாய்
- Sole, (of the foot,) *s.* oollung-kāl, உள்ளங்கால்
- Sole, (of a shoe,) *s.* üddeetöll, ஆழதோல்
- Sole, *a.* tūneettädānāh, tūneemeyānāh, தனித்ததான், தனிமையான
- Solely, *a.* tūnettoo, tūneeyey, தனித்து, தனியை
- Solemn, *a.* mākhoottoovāmānāh, gümbeerāmānāh, bāyabüttee-yānāh, மருத்துவமான, கம்பீரமான, பயபத்தியான
- Solemnization, *s.* äsārūm, änoos-sārūm, ஆசாரம், அனுசாரம்
- Solemnize, *v.* ästireekiradoo, kondādookiradoo, ஆசரிக்கிறது, கொண்டாடுகிறது
- Solemnly, *a.* bāyabütteeyāy, gümbeerāmay, பயபத்தியாய், கம்பீரமாய்
- Solicit, *v.* kerlkiradoo, vürndee-kiradoo, prätteekiradoo, கூ

முக்கிரது, வேண்டுகிறது, பி- ராத்திக்கிரது	Somebody, s. āroo, yevvūro, shil- lūr, ஆரோ, எவ்ரோ, சிலர்
Solicitation, s. kerlvee, prāttūney, vūrndookay, கேழ்வி, பிராத்த னை, வேண்டுகை	Somehow, a. yeppūdeeyō, yev- viddūmō, எப்படியோ, எவ்வி- தமோ
Solicitous, a. äkkūrreyyoollāh, teyveyoollah, அக்கறையுளன், தேவையுளன்	Something, s. yeydō, yennāmō, ஏதோ, என்னமோ
Solicitude, s. äkkūrrey, teyvey, அக்கறை, தேவை	Sometime, a. sillāveyley, yeppo- vākeeloom, yepporhoodākee- loom, சிலவேளை, யெப்பவாகி லும், எப்பொழுதாகிலும்
Solid, a. worrūmānāh, vayrūmā- nāh, உரமான, வைரமான	Sometimes, a. sillāveyley, sillā- nāl, சிலவேளை, சிலநாள்
Solidify, v. worrūmākiradoo, vāyrūmākiradoo, உரமாகுகி- றாது, வைரமாகுகிறது	Somewhat, a. konjshūm, shūt- tāh, கொஞ்சம், சந்தே
Solidity, s. worrūm, vāyrūm, worūddēe, உரம், வைரம், உ- றதி	Somewhere, a. yengeeyō, yen- geeyoom, எங்கெயோ, எங்கெ- யும்
Solidly, a. worrūmay, vāyrū- māy, உரமாய், வைரமாய்	Somniferous, a. tookkūm vūrā- pūnnātākkāh, நூக்கம்வரபன் ணத்தக்க
Soliloquize, v. tūnneeley pey- shookiradoo, தன்னிலேபேசு கிறது	Somnolency, s. tookkūm, நூக்க ம்
Soliloquy, s. tūnneeley ninney- poo, tāney ninneypoo, தன்னி- லேதினைப்பு, தானேதினைப்பு	Son, s. mūkūn, poottirrūn, koo- mārūn, மகன், புத்திரன், குமா- ரன்
Solitary, a. tūneetihāh, tāney, yekāndāh, தனித்த, தானே, ஏ- காந்த	Song, s. pāttoo, issey, keedūm, shūngkeedūm, பாட்டு, இசை, கெதம், சுங்கீதம்
Solitude, s. tūneemey, yekān- dūm, தனிமை, ஏகாந்தம்	Sonorous, a. toneeyoollāh, nā- dūmānāh, süddūmoolāh, தொ- னியுளன், நாதமான, சந்தமு- ளன்
Solubility, s. kūrayoom tūnmey, கலாயுந்தனமை	Sonorously, a. nādūmāy, sūn- dūmay, நாதமாய், சந்தமாய்
Soluble, a. kūrayā tūkkāh, கலா- யந்தக்க	Soon, a. seekārūm, shoorookoo, jūldee, konjshāneyrūttookool- lāh, சீக்கரம், சுறுக்கு, சல்தி, கொஞ்சம்நேரத்துக்குளன்
Solution, s. kūreydūl, கலாதல்	Soot, s. wottūday, wottūray, ஒ- ட்டடை, ஒட்டடறை
Solve, v. velleepūdootookiradoo, வெளிப்படுத்துகிறது	Soothe, v. ättookiradoo, tūnne- kiradoo, teyttookiradoo, ஆஃ-
Sombre, a. kūrookūlanah, yer- roolānāh, māngūlānāh, கறுக்- கலான, இருளான, மங்கலான	
Some, a. sillāh, konjshāh, ärpūh, சில, கொஞ்ச, அந்ப்ப	

உகிறது, தணிக்கிறது, தேற்று கிறது	Sorrowful, a. dookūmoollāh, tweeārūmānāh, kleyshūmool- lāh, துக்கமுள்ள, தயரமான, கீலேவடிமுள்ள
Soothe, (a child,) v. tālāttookir- radoo, தாலாட்டுகிறது	Sorrowfully, a. tweeārūmay, kleyshūmāy, தயரமாய், கீலே வடிமாய்
Soothing, a. āttookirā, tālāttoo- kirā, ஆட்டுகிற, தாலாட்டுகிற	Sorry, (mean,) a. arpūmānāh, அற்பமான
Soothsaying, s. teerkātūrshyā- nūm, shāstūrūm, தீர்க்கத்தெ ரிசினம், சால்த்திரம்	Sorry, a. dookāmoollāh, sūnsh- jūllūmoollāh, துக்கமுள்ள, ச ஞ்சலமுள்ள
Sooty, a. wottūdeyoollāh, ஒட் டைட்டுள்ள	Sort, s. viddūm, tūrrūm, eenūm, koolūm, mādirree, விதம், த றம், இனம், கொலம், மாதரி
Sop, v. tōykirādoo, toovaykira- doo, தோய்க்கிறது, துவைக கிறது	Sort, v. vūgookirādoo, pirree- kirādoo, வகுக்கிறது, பிரிக்கிற து
Soporific, s. nittirreyākātūkkā- mūroondoo, நித்தினாயாககத் தகக மருந்து	Sot, s. koodeekārūn, veyreeyūn, குட்காறன், வெறியன்
Sordid, a. lobūmānāh, pissūn- nāmānāh, keerhmeyānāh, உ லோபமான, பிசுனமான, கீழ் மையான	Sottish, a. koodeeyānāh, veyr- reeyānāh, குட்யான, வெறியான
Sordidly, a. lobūmay, pissūnū- may, உலோபமாய், பிசுனமாய்	Sottishly, a. veyreeyāy, வெறி யாய்
Sordidness, s. keerhmey, lo- būm, pissūnūm, கீழ்மை, உ லோபம், பிசுனம்	Sottishness, s. koodee, veyrree, குடி, வெறி
Sore, s. yellūnūm, poon, இரண ம, புண்	Soul, s. jeevūn, āttoomā, wheer, செவன், ஆந்துமா, உயிர்
Sore, a. rūnūmoollāh, poonnool- lāh, இரணமுள்ள, புண்ணுள்ள	Sound, s. sūddūm, nādūm, sūb- dūm, சத்தம், நாதம், சப்தம்
Sorely, a. rūnnūmay, neyrvay, இரணமாய், நொவாய்	Sound, (depth,) v. ārhūmpār- kirādoo, ஆழமிபார்ச்சிகிறது
Sorenness, s. neyrvoo, rūnnūm, நொவு, இரணம்	Sound, (to make a,) v. sūttūm- iddeekirādoo, nādūmiddee- kirādoo, சத்தமிடுகிறது, நா தமிடுகிறது
Sorriily, a. pūreedābūmānāh, உ ரிதாபமான	Sound, a. āroggeeūmānāh, nūl- lā, ஆரோக்ஷியமான, நல்ல
Sorrow, s. tweeārūm, dookūm, veeyākoolum, kleyshūm, தய ம், துககம், வியாகுலம், கீ லேவதம்	Sour, a. poolleepānāh, poollee- yānāh, புளிப்பான, புளியான
Sorrow, v. dookāpūdookirādoo, tweeārāpūdookirādoo, துக்க ப்படுகிறது, தயரப்படுகிறது	Source, s. woottoo, tūllāmey, ādee, mooghūmey, ஊற்று, த லைமை, ஆசி, முகமை

- Souring, s. poolleepoo, புளிப்பு
 Sourly, a. poolleepāy, புளிப்பா
 ஃ
 Sourness, s. poolleepoo, புளிப்
 பு
 South, s. teyrkkoo, tendissey,
 தெர்க்கு, தென்திசை
 Southeast, s. tenkūrhūkkoo,
 தென்கிழக்கு
 Southerly, a. teyrkay, teyrkey,
 தெர்க்காம், தெர்க்கே
 Southern, a. teyrkeyoollāh, தெ
 ர்க்கேயுள்ள
 Sovereign, s. rājshā, ārūssūn,
 இராசா, அரசன்
 Sovereign, a. rājshūreekūmā-
 nah, இராசரீகமான
 Sovereignty, s. rājshātoovūm ,
 இராசத்துவம்
 Sow, s. penpūnnee, penmirroo-
 gām, பெண்பன்றி, பெண்மிரு
 கம்
 Sow, v. verrey viddeykiradoo, விலைதைக்கிறது
 Sower, s. viddeykirāvūn, விதை
 க்கிறவன்
 Sowing, s. viddeypoo, விதைப்பு
 Space, s. yeddūm, virreevoo,
 இடம், விரிவு
 Spacious, a. visstārūmānah, vis-
 sālūmānah, விஸ்தாரமான, விலைமான
 Span, s. jān, wottey, billeess,
 சாண், ஒட்டை, பில்லீஸ்
 Span, v. jān üllükirādoo, சாண
 ஏக்கிறது
 Spangle, s. äbeereyk, அபிரோக்
 Spangle, v. abeereykoo minnoo-
 kiradoo, அபிரோக்கு மின்னுக்க
 றது
 Spare, (life, &c.) v. ägeeney pū-
 nāmūl voodookiradoo, ஆக்க
 னைபண்ணுமல்விடுகிறது
- Spare, v. shirrookkā kodookira-
 doo, சிறுக்கக்கொடுக்கிறது
 Sparingly, a. korāyāh, sirroo-
 gāh, குறைய, சிறுக
 Spark, s. poree, shoodur, poo,
 போறி, சுடர், பு
 Sparkle, v. tūllatülläkiradoo, pūlläpūlläkiradoo, pūlleerid-
 dookiradoo, தளதளக்கிறது, பளபளக்கிறது, பள்ளிடுகிறது
 Sparrow, s. adaykūlangkooroo-
 vee, oorkoorooovee, அடைக்
 லாங்குருவி
 Spasm, s. oroo vayroo novoo,
 oroo yerooppoo, ஒரு வைரு
 சொலு, ஒரு யெரப்பு
 Spattering, s. teyreepoo, podoo-
 podoopoo, தெரிப்பு, போடு
 போடுப்பு
 Spatula, s. toodoopoo, குடுப்பு
 Spawn, s. meen shenney, மீன்சிங்
 Spawn, v. meen koonjshoo poree-
 kiradoo, மீன்குஞ்சபொரிக்கிறது
 Speak, v. shollookirādoo, pey-
 shookirādoo, சோல்லுகிறது, பேசுகிறது
 Speaker, s. peyshookirāvūn, prūssūngee, பேசுகிறவன், பிரசங்க
 Speaking, s. peyshoo, பேச்சு
 Spear, s. eettee, vūllayūm, ஈட்டி, வல்லயம்
 Spear, v. eetteeyāl koottookira-
 doo, ஈட்டியால்குத்துகிறது
 Spearman, s. eetEEKārūn, ஈட்டிக்காரன்
 Special, a. vissheyshūmānah, mookkeeūmānah, prūdānūmānah, விசேஷமான, முக்கியமான, பிரதானமான
 Specially, a. vissheyshūmay,

- mookkee'may, விசேஷமாக், முக்கியமாக்
Specie, s. pūnūm, nānāyūm, kāssoo, பணம், நாணயம், காசு
- Species, s. jādee, vūrookūm, vengūm, சாதி, வருத்தம்
- Specific, s. kāykāndā māroon-doo, ஒக்கண்டமருந்து
- Specifical, a. tūttooovāh, eeyūl-pānāh, தத்துவ, இயல்பான
- Specifically, a. eeyūlpay, kooritoo, இயல்பாய், குறித்து
- Specification, s. vibbārūm, nir-roobūm, kooreepoo, விசாம், திருப்பு, குறிப்பு,
- Specify, v. vibbārā pūdoottooki-radoo, nirroobā pūdūttookiradoo, விபரப்படுத்துகிறது, நிருப்படுத்துகிறது
- Specimen, s. mādirree, sāyūl, மாதிரி, சாயல்
- Specious, a. veyleevissheyshū-mānāh, beydeeshūmānāh, வெளிவிசேஷமான, பேட்சமான
- Speciously, a. veyleevisshey-shūmāy, beydeeshūmāy, வெளிவிசேஷமாய், பேட்சமாய்
- Speciousness, s. veyleevisshey-shūm, beydeeshūm, வெளிவேஷம், பேட்சம்
- Speck, s. poollee, pottoo, koottoo, புள்ளி, பொட்டு, குற்று
- Speck, v. poolleevaikiradoo, புள்ளிவைக்கிறது
- Spectacle, s. tottūm, veydeekāy, தோற்றம், வேட்க்கை
- Spectacles, s. mookkoo kūnādee, முக்குகண்ணுடு
- Spectator, s. pārkirāvūn, kānoo-kirāvūn, பார்க்கிறவன், கானுகிறவன்
- Speculate, v. nāyūmperrāh vi-
- rūmbee veeyābārūmsheyki-radoo, நயம் பெறவிரும்பிவியாபாரம் செய்கிறது
- Speculation, s. veeyābāree yen-nūm, வியாபாரமென்னம்
- Speculative, a. veeyābāräyen-nūmoollāh, வியாபாரமென்னமுள்ள
- Speculatively, a. veeyābāräyen-nāmay, வியாபாரமென்னமாய்
- Speculator, s. veeyābārūmshey-yā yennookirāvūn, வியாபாரம் செய்யவென்னுகிறவன்
- Speech, s. peytchoo, prūssūn-gūm, பேச்சு, பிரசங்கம்
- Speed, s. juldee, seekirrūm, soorookoo, சல்தி, சீக்கிறம், சுர்கு
- Speed, v. juldeepūdoottooki-radoo, சல்திபடுத்துகிறது
- Spell, v. yerhoottookoottooki-radoo, ஏழுத்துக்கடுகிறது
- Spend, v. shellāvakkookiradoo, shellāvurheekiradoo, shellā-voo pūnnookiradoo, செலவாக்குகிறது, செலவழிக்கிறது, செலவுபண்ணுகிறது
- Spendthrift, s. woodāree, shel-lavālee, shellāvookārūn, ஊதாரி, செலவாளி,
- Spend, (time,) v. porhoottoo-pokiradoo, kālūmkūrheekiradoo, பொழுதுபோக்கிறது, காலம்கழிக்கிறது
- Sperm, s. vindoo, indeereeūm, விந்தி, இந்திரியம்
- Spew, v. vandee pūnnookiradoo, வாந்திபண்ணுகிறது
- Spew, (as beasts,) v. kūkkooki-radoo, கங்குகிறது
- Spewing, s. vāndee, kūkkoo, வாந்தி, கங்கு

- Sphere, s. oonday, vāttūm, உண்டை, வட்டம்
- Spheric, a. oondayānāh, vāttūmānāh, உண்டையான, வட்டமான
- Spice, s. vāsūney sūrūkkoo, gūrūmmāsāley, வாசனை சரக்கு, கரும்மசாலை.
- Spice, v. vāsūney sūrūkkoo koottookiradoo, வாசனைசரக்குகூட்டுகிறது
- Spicy, a. vāsūneyoollāh, வாசனையுள்ள
- Spider, s. sillūndee, sillūmbee, pottoopoochee, சிலந்தி, சிலம்பி, பட்டுப்புச்சி
- Spike, s. ānee, ஆணி
- Spill, v. shindookiradoo, கிந்துகிறது
- Spin, v. nool noottookiradoo, நூல்தாற்றுகிறது
- Spinal, a. moodookyelloombool-lāh, முதுகெலும்புள்ள
- Spine, s. moodookoo yelloomboo, nūddoo yelloomboo, முதுகெலும்பு, நடுபெலும்பு
- Spinner, s. nool noottookirāvūn, நால்நூற்றுகிறவன்
- Spinning, s. shoorhürchee, சுழிச்சி
- Spinning-wheel, s. rāttinnūm, இராட்டிநம்
- Spinster, s. külleeyānūm pūnnā-dāvūl, kūnnée, கவியாணம்பண்ணுதவள, கண்ணி
- Spiral, a. shoreyānāh, poreyānāh, சொரியான, பொரியான
- Spirally, a. shoreyāy, poreyay, சொரியாய், பொரியாய்
- Spire, s. kobūrrūm, kodoomoo-dee, கோபுரம், கொடுமுடு
- Spirit, (spectre,) s. āveyshūm, ஆவேஷம்.
- Spirit, s. ānoovūm, ānmey, ro-shūm, ஆனுவம், ஆண்மை, உரோஷம்
- Spirited, a. ānoovūmoollāh, ஆனுவமுள்ள
- Spiritless, a. ānoovūmillādāh, roshumillādāh, ஆனுவமில்லாத, உரோஷமில்லாத
- Spiritlessly, a. ānoovūmillameyyay, ஆனுவமில்லாமை
- Spirituous, a. sārāyūm poley, சாராயம்போலே
- Spirituousness, s. sārāyūm tūn-mey, சாராயத்தன்மை
- Spirits, s. sārāyūm, சாராயம்
- Spiritual, a. wheeroollāh, drey-ghūmoollah, உயிருள்ள, திரோகமுள்ள
- Spirit, v. koppūlleekiradoo, கொப்பளிக்கிறது
- Spit, v. oomeekiradoo, tooppoo-kiradoo, உமிகிறது, துப்புகிறது
- Spit, s. irroopoosūlākhay, இருப்புசலாகை
- Spite, s. vārmūm, pūghay, வருமம், பகை
- Spite, v. vārmāpūndoottookiradoo, வருமப்படுத்துகிறது
- Spiteful, a. vārmūmoollāb, pūg-heyoollah, வருமமுள்ள, பகையுள்ள
- Spitefully, a. vārmūmāy, kodoomeyay, வருமமாய், கொடுமையாய்
- Spitefulness, s. vārmūm, pūghay, வருமம், பகை
- Spitter, s. oomeekirāvūn, உயிகிறவன்
- Spittle, s. vāyneer, oomerhneer, வாய்நீர், உமிழ்நீர்
- Splash, v. teyreekiradoo, yerray-kiradoo, தெறிக்கிறது, இறைக்கிறது

- Splash, s. teyree, teyreeppoo, தெறி, தெறிப்பு
- Splashy, a. sündăkkñllänäh, சதக்கலான
- Spleen, s. püghay, oolpüghay, பகை, உள்பகை
- Spleeny, a. püghayoolläh, பகையுள்ள
- Splendid, a. älüngkärümoollah, veypdeekäyoolläh, அலங்காரமுள்ள, வேழச்சையுள்ள
- Splendidly, a. älüngkärümay, அலங்காரமாய்
- Splendour, s. pirräkäsüm, surüp-poo, menmey, prübälliüm, tullookkoo, minnookkoo, பிரகாசம், சிறப்பு, மேன்மை, பிரபலம், தனுச்சு, மினுக்கு
- Splenetic, a. vürmümoollah, ஏருமூன்ன
- Splice, s. issay, püttoo, ändäy, இசை, பற்று, அண்டை
- Splice, v. issäykiradoo, puttoo-kiradoo, இசைக்கிறது, பற்றுகிறது
- Splinter, s. shimboo shirräy, சிம்புசிராய்
- Splinter, v. shimboo shimbäkki-radoo, சிம்புசிம்பாக்கிறது
- Splintery, s. shimbooshimbool-läh, சிம்புசிம்புள்ள
- Split, v. püläkirädoo, புளக்கிறது
- Splutter, v. älüppookiradoo, அலப்புகிறது
- Spoil, v. pürhoodäkkookiradoo, kürdockiradoo, ärhee-kiradoo, பழுதாக்கிறது, கெடுக்கிறது. அழிக்கிறது
- Spoil, s. kolley, கொள்ளை
- Spoiled, a. kürttoo ponäh, கெடுப்போன
- Spoiling, s. kürdootülley, கெடுதலை
- Spoke, (of wheel.) s. äreykäl, அராக்கால்
- Spokesman, s. peyssä neymeettävän, பேசுதியவித்தவன்
- Spoliate, v. kolley yeddoorkiradoo, கொள்ளையடுக்கிறது
- Spoliation, s. kolley, püreepoo, கொள்ளை, பறிப்பு
- Sponge, s. kündälkälän, spün-joo, கடற்காளான், ஸ்பஞ்சு
- Sponge, v. spünjäl todeykiradoo, ஸ்பஞ்சுசால் துடைக்கிறது
- Spongy, a. spünjmädirreeyay, meydooväy, ஸ்பஞ்சமாதிரியாய், மெதுவாய் *
- Sponsor, s. pünneyälee, ootträ-vadee, jämeen, பிண்யாளி, உத்திரவாதி, சாடீன்
- Spontaneous, a. tänänäh, தானுன
- Spontaneously, a. tänäkäh, tänäy, தானுக, தானே
- Spoon, s. küründee, கரண்டு
- Spoonful, s. küründee nerräyäh, கரண்டுநிறை
- Sport, s. gäylee, püghädee, püreekäsüm, கேவி, பகடி, பரிகாசம்
- Sport, v. villeyädookiradoo, விளயாடுகிறது
- Sportfulness, s. gäylee, கேவி
- Sportive, a. gäleeyoolläh, கேவியுள்ள
- Sportsman, s. veyttey ädookiräu, veytteyäkäriüm, வேட்டையாடுகிறவன், வேட்டைக்காரன்
- Spot, s. kürey, mäsoo, கறை, மாசு
- Spot, v. kürey püdottookiradoo, கறைபடுத்துகிறது
- Spotless, a. kürrey illädäh, koot-tümillädäh, கறையில்லாத, குற்றமில்லாத

Spotlessness, *s.* kürrey eenmey, koottūm eenmey, கறையின் மை, சுற்றமின்மை

Spout, *v.* beeriddā pūnnookiradoo, பீரிடபண்ணுகிறது

Spout, *s.* kindee, tānneer vürroom toovārūm, கிண்டி, தண்ணீர்வருந்துவாரட்

Spouter, *s.* vāyādee, veenprūssūngee, வாயாடி, வீண்பிரசம் கி

Spouting, *s.* neerpaytchüll, peysooshūmbürādāyūm, நீர்ப்பாச்சல், பேச்சுசம்பரதாயம்

Sprain, *s.* shoolookoo, nūrūmbooshoolookkoo, சுனுக்கு, நற்புசுனுக்கு

Sprained, (to be,) *v.* shoolookay irrookiradoo, சுனுக்காய்யிருக்கிறது

Sprawl, *v.* tūvürhookiradoo, தவழுகிறது

Spray, *s.* älaleyteevüley, அலைத்தி வலை

Spread, *v.* püräpookiradoo, virreelirādoo, pürävookiradoo, பறப்புகிறது, விரிக்கிறது, பரவுகிறது

Spreading, *s.* pündürchee, pürüpoo, படத்தில், பரப்பு

Sprig, *s.* moley, tüleer, korhoondoo, முளை, துளிர், கொழுந்து

Spright, *s.* áveyshūm, ஆவேஷி ம்

Sprightly, *a.* veerūmoollāh, toollookirā, வீரமூன்ன, துள்ளு கிற

Sprightless, *a.* veerūmillādāh, வீரமிலாத

Sprightliness, *s.* veerätüttoo-vūm, வீரதத்துவம்

Sprightly, *a.* veerūmoollāh, tăllattūmānāh, வீரமூன்ன, துள்ளாட்டமான

Spring, (of water,) *s.* neeroottoo, நீருந்து

Spring, (season,) *s.* văshūndā-kălăm, வசந்தகாலம்

Spring, (as water,) *v.* oorookiradoo, soorükiradoo, ஊறுகிறது, சோரிகிறது

Spring, (to leap,) *v.* toollookiradoo, păykiradoo, துள்ளுகிறது, பாய்கிறது

Springe, *s.* bone, போன்

Spring, (as plants,) *v.* moleykiradoo, முளைக்கிறது

Springing, *s.* toollookāy, moley-kay, துளுக்கை, முளைகை

Springy, *a.* veeseyovallāh, விசை யுள்ள

Sprinkle, *v.* toovookiradoo, teyleekiradoo, தாவுகிறது, தெனி க்கிறது

Sprinkling, *s.* teyleepoo, toovoo, தெனிப்பு, தாவு

Sprite, *s.* áveyshūm, ஆவேஷி ம்

Sprout, *s.* moley, tooleer, korhoondoo, முளை, துளிர், கொழுந்து

Sprout, *v.* moleykiradoo, tooleer-kiradoo, முளைக்கிறது, துளிர்க்கிறது

Spruce, *a.* singkārūmoollāh, năgūreekūmoollāh, pārvāyool-lāh, சிங்காரமூன்ன, நாகரீகமூன்ன, பார்வையுள்ள

Sprucely, *a.* singārūmay, seerūppāy, சிங்காரமாய், சிறப்பாய்

Spruceness, *s.* singārātūnmey, seerūppoo, năgūreekūm, சிங்காரதன்மை, சிறப்பு, நாகரீகம்

- Spurne, *s.* norrey, poongkūl, தூா, பொங்கல்
- Spur, *s.* yeespūrsōo mool, இல்ப் பார்சுமூன்
- Spur, *v.* yeespūrsāl iddeekiradoo, இல்ப்பாரசாவிட்கிறது
- Spurious, *a.* poyyānāh, vūmbā-nāh, பொய்யான, வம்பான
- Spuriousness, *s.* poy, vūmbootūnūm, பொய், வம்புத்தனம்
- Spuriously, *a.* poorūlleeyay, புர ஸியாப்
- Spurn, *v.* veyrookiradoo, tūlloo-kiradoo, needeekiradoo, வெறுக்கிறது, தளஞ்சிறது, நீடுகிறது
- Spurt, *v.* koppūleekiradoo, கொப்புளிக்கிறது
- Sputter, *v.* tūppookiradoo, தப்புகிறது
- Sputterer, *s.* tūppookirāvūn, தப்புகிறவன்
- Spy, *s.* veyvookārūn, வேவுக்காரன்
- Spy, *v.* veyvoo parkiradoo, oosaveekiradoo, வேவுபார்க்கிறது, உசாவுகிறது
- Spy-glass, *s.* doorā pārkirā kūnā-dee, தூரப்பார்க்கிறகண்ணுடி
- Squabble, *s.* koorhāppūm, shūndey, kāy kūlkūppoo, குழப்பம், சண்டை, கைகலப்பு
- Squabble, *v.* kaykūlkūkiradoo, shūndey piddeekiradoo, கைகலக்கிறது, சண்டைபிடிக்கிறது
- Squabbler, *s.* shūndeypiddeekirāvūn, சண்டைபிடிக்கிறவன்
- Squalid, *a.* ärhookānāh, அழுக்கான
- Squall, (child's,) *s.* keechiddoo, கீச்சிடு
- Squall, (as a child,) *v.* keechoo-
- keech enkiradoo, keechiddoo, kiradoo, கீச்சைக்கீச்சென்கிறது, கீச்சிடுகிறது
- Squall, (of wind,) *s.* kāttoo koor-hāpūm, காத்துகுழப்பம்
- Squally, *a.* kāttoo koorhāpūm-ānāh, காத்துகுழப்பமான
- Squalor, *s.* ärhookoo, அழுக்கு
- Squander, *v.* veenshellāvoo sheykiradoo, virroodāvāy shellā-vūrheekiradoo, வீண்கிலஷ செய்கிறது, விருதாவாய்கில வழிக்கிறது
- Squanderer, *s.* woodāree, veen-shellāvoo sheykirāvūn, ஊதாரி, வீண்கிலஷ செய்கிறவன்
- Square, *s.* sūdoorūm, sūdoorā-ghonūm, சதிரம், சதிரகோணம்
- Square, *a.* sūdcorūmānāh, சதிரமான
- Square, *v.* sūdooreekiradoo, சதுரிக்கிறது
- Squash, *v.* mūsseekiradoo, mūssookookiradoo, மசிக்கிறது, மசுக்குகிறது
- Squash, *s.* mūssookkoo, mūsse-vo, மசுக்கு, மசிய
- Squat, *v.* koondieirrookiradoo, குந்தியிருக்கிறது
- Squeak, *v.* keechookeech enkiradoo, keechiddookiradoo, கீச்சைக்கீச்சென்கிறது, கீச்சிடுகிறது
- Squeak, *s.* keechoo, keechidoo, கீச்சை, கீச்சிடு
- Squeal, *v.* keechiddookiradoo, கீச்சிடுகிறது
- Squeamish, *a.* ovūtteepoollāh teggoottapeepoollah, உவட்டுப்புள்ள, திகட்டுப்புள்ள
- Squeamishness, *s.* ovūtteepoc teggoottapeepoo, உவட்டுப்பு, திகட்டுப்பு
- Squeeze, *v.* peerheekiradoo,

- āmookkookiradoo, neyrookoo-kiradoo, பிழிக்கிறது, அமுக்குக் கிறது, நெரிக்கிறது
- Squeezing, *s.* peerheevoo, āmookkīm, பிழிவு, அமுக்கம்
- Squint, *s.* orookūn, ஒருகன்
- Squint, *v.* orookūnpārkiradoo, ஒருகன்பார்க்கிறது
- Squirrel, *s.* āneepoolley, அணிப்பினளை
- Squirt, *s.* peechāngkol, பீச்சாங் கோல்
- Stab, *s.* koottoo, koottoogāyūm, குற்று, குந்துகாயம்
- Stab, *v.* koottookiradoo, குந்து கிறது
- Stability, *s.* nellāmey, wooroodee, teyrūm, திலமை, உத்தி, திறம்
- Stable, *a.* nelleyoollāh, woorā-deeyānāh, நீலையுள்ள, உறுதியான
- Stable, (horse,) *s.* koodirrey lāyūm, குதிரைலாயம்
- Stack, *s.* pōr, போர்
- Stack, *v.* pōrpodookiradoo, போர்போடுகிறது
- Staff, *s.* oonrookōl, kaykōl, kōl, ரவன் றுகோல், கைகோல், கோல்
- Stag, *s.* kūleymān, ānmān, கலை மாண், ஆண்மாண்
- Stage, (theatrical,) *s.* nādūkāsāley, நாடகசாலை
- Stage-play, *s.* nādākūm, நாடகம்
- Stage-player, *s.* nādākūn, koottadee, நாடகன், கூத்தாடி
- Stagger, *v.* tūllādookiradoo, tūlleykiradoo, தளனாடுகிறது, அலைகிறது
- Staggering, *s.* tūllāttūm, tūdoo-māttūm, தளனாடடம், தடுமாட்டம்
- Stagnant, *a.* worāyndāh, pāyā-dāh, adaypūttāh, உறைந்த, பாயாத, அடைப்பட்ட
- Stagnate, *v.* ädayttoopokiradoo, woraynjshoopokiradoo, அடைந்துபோகிறது, உறைஞ்சபோகிறது
- Stagnation, *s.* woraynshoopokhay, ädaypoq, உறைஞ்சபோகை, அடைப்பு
- Staid, *a.* ädūkkūmānāh, அடக்கமான
- Staidness, *s.* ädūkkūm, அடக்கம்
- Stain, *s.* māsoo, kūrey, மாசு, கறை
- Stain, *v.* māsoo pūdoottookiradoo, kūrey pūdoottookiradoo, மாசுபடுத்துகிறது, கறைபடுத்துகிறது
- Stainless, *a.* māsillādāh, kūrey-ūttāh, மாசில்லாத, கறையற்ற
- Stair, *s.* pūdee, படி
- Stake, (wooden,) *s.* tūdee, kāl, komboo, தடி, கால், கொம்பு
- Stake, (wager,) *s.* pūndāyūm, பந்தயம்
- Stake, (bet,) *v.* pūndāyūm vay-kiradoo, பந்தயம்-வைக்கிறது
- Stake, *v.* veyleeküttookiradoo, வேவிக்கட்டுகிறது
- Stale, *a.* pūrhōodānāh, pūrhūssanāh, பழுதான, பழுசான
- Staleness, *s.* pūrlūmey, பழுமை
- Stalk, *s.* tāl, tāmboo, தாள், தாம்பு
- Stallion, *s.* goondookoodirrey, ānkoodirrey, குண்டுகுதிரை, ஆண்குதிரை
- Stamen, *s.* worrūm, bellūn, ரம்பி, பெவன்

Stammer, *v.* teyttee peyshookiradoo, teekkee peyshookiradoo, தெத்திபேசுகிறது, திக்கிபேசுகிறது

Stammerer, *s.* teekkoovāyūn, teyttoovāyūn, திக்குவாயன், தெத்துவாயன்

Stamp, *s.* mooddirrey, moottirrey, முத்திரை

Stamp, (with the foot,) *v.* mee-deekiradoo, மீதிக்கிறது

Stamped-paper, *s.* mooddirrey kāyiddūm, முத்திரைகாயிதம்

Stanch, *v.* wottookiradoo, tūdūk-kiradoo, ஒட்டுக்கிறது, தடுக்கிறது

Stanch, *a.* worūmoollah, bellūnānāh, உறமுள்ள, பெலனுண

Stanchness, *s.* worūm, būllūm, உறம், பலம்

Stand, *v.* neerkiradoo, திற்கிறது

Stand there, (imperative,) ுங்கேய nilloo, அங்கைதில்லு

Standard, *s.* pōrkodee, bowttāh, போர்க்காடு, பொட்டா

Standard-bearer, *s.* por kodee pūday kārūn, போர்க்கொடுப்படைக்காரன்

Standing, *s.* neettūl, நிற்றல்

Staple, *s.* veeyābārāstūlūm, வியாபாரல்த்தலம்

Star, *s.* nūttchettrūm, நட்சத்திரம்

Starch, *s.* kōnjee, pūsey kūnjee, கஞ்சி, பசைகஞ்சி

Starch, *v.* kūnjee podookiradoo, கஞ்சிபோடுகிறது

Stare, *s.* kooreettāpārvay, குறித்துபார்வை

Stare, *v.* oottooopārkiradoo, உற்றுப்பார்க்கிறது

Starless, *a.* nūdchettrūm tonā-dāh, நட்செத்திரம்தொனுத

Starlight, *s.* nuttcheyttrā wolee, நூட்செய்த்திரவேளி, நட்செத்திரவெளிச்சம்

Start, *v.* tiddookūdookiradoo, திடுக்குடுக்கிறது

Start, *s.* tiddookāttūm, திடுக்காட்டம்

Startle, *v.* tiddookūndā pūnnookiradoo, திடுக்கிடபன் னுகிறது

Starve, *v.* pūsheeyenāl shorookiradoo, பசியினுல்சோருகிறது

State, *s.* stiddee, nirroovākhūm, அஸ்தி, ஸதிதி, நிறுவாகம், ஆல்த்தி

State, (government,) *s.* rajsheērūm, circār, இராஜ்சியம், சர்க்கார்

Stateliness, *s.* sūmbirrūmūm, ādūmbūrrūm, சம்பிரமம், ஆடம்பரம்

Stately, *a.* ādūmbūrrūmānāh, ஆடம்பரமான

Statement, *s.* sholleeyā kāreeūm, சொல்லியகாரியம்

Statesman, *s.* māndirree, மந்திரி

Station, *v.* yeypūdoottookiradoo, nelleyypūdoottookiradoo, நீலைப்படுத்துகிறது

Station, (office,) *s.* oodeeyo-ghūm, oodeeyogħatūnmey, உத்தியோகம், உத்தியோகத்தன்மை

Station, *s.* nelley, nellaymey, yeddūm, நீலை, நிலமை, இடம்

Stationary, *a.* nelleypeyrādāh, நீலைபேராத

Stationery, *s.* kāyiddūm, pennā medūleyāh, காயிதம், பெனுமதவிய

- Statue, s. roobum, ooroobum, shelley, உருபம், ஊருபம், சிலை
- Stature, s. alpūreeshum, alpalāvoo, alwheyeyum, ஆளபரிசம், ஆளனவு, ஆளவொயரம்
- Statute, s. kūttulley, kūrpuney, neymum, கட்டளை, கத்தப்பனை, நியமம்
- Stay, v. irrookiradoo, neerkiradoo, இருக்கிறது, நிற்கிறது
- Stay, (in a place for a halt,) v. tūngkookiradoo, tūreekiradoo, தங்குகிறது, தரிக்கிறது
- Stay, (to stop a person,) v. nirroottoo vaikiradoo, நிறுத்தி வைக்கிறது
- Stay, (to prevent,) v. tudookiradoo, mūreekiradoo, தடுக்கிறது, மறிக்கிறது
- Stay, (prop.) s. tāngkee, moottoo, தாங்கி, முட்டு
- Stay, (help,) s. ādūrvoo, wottāshey, ஆதரவு, ஒத்தாசை
- Stead, s. būdil, yeedoo, pridee, பதல், ஈடு, பிரதி
- Steadfast, a. oorodeeyānāh, oorūnānāh, உறுதியான, உரமான
- Steadily, a. oorūdeeyay, nelley-yay, உறுதியாய, நிலையாப்
- Steadiness, s. oorūdee, woorūm, உறுதி, உறம்
- Steady, v. nirrottookiradoo, būlāpuddoottookiradoo, āmūrttookiradoo, திருடுகிறது, பலப்பு டுத்துகிறது, அமர்ந்துகிறது
- Steal, v. tirroodookiradoo, kūlvoosheykiradoo, sorūmsheykiradoo, திருடுகிறது, களவு செய்கிறது, சோரம் செய்கிறது
- Stealer, s. tirroodūn, kūlvūn, திருடன், களவன்
- Stealing, s. kūlvoo, sorūm, களவு, சோரம்
- Stealthily, a. kūbdūmay, rūgootheshēmay, கபடமாப், திருக்கியமாப்
- Steam, s. āvee, ஆவி
- Steamer, s. poghay kūppāl, புகைக்கப்பல்
- Steam, v. āvee yerhoombookiradoo, ஆவியெழும்புகிறது
- Steed, s. koodirrey, குதினா
- Steel, s. yeghoo, oorookoo, எஃகு, உருக்கு
- Steel-yard, s. trāss kol, திராச்கோல்
- Steep, v. woorāvaikiradoo, toykiradoo, ஊறவைக்கிறது, தோய்க்கிறது
- Steep, a. modānāh, shenggoottānāh, yeittūmānāh, மேடான, செங்குத்தான, ஏற்றமான
- Steepness, s. shenggoottoo, yeittūm, modoo, செங்குத்து ஏற்றம், மேடு
- Steer, (ox,) s. kāley mādoo, காலமாடு
- Steer, (a boat, &c.) v. sookāntirroopookirādoo, சுக்காண்தி ருப்புகிறது
- Stem, s. tāl, tūndoo, kāmboo, தாள், தண்டு, காம்பு
- Stem, v. yeddeerettookiradoo, tūdookiradoo, virroodeekiradoo, ஏத்தோற்றுகிறது, தடுக்கிறது, விரோதிக்கிறது
- Stench, s. nāttūm, kowvūtchee, நாற்றம், கவசி
- Step, (pace,) s. kowvūttūdee, nūdākoompūddee, சுவட்டு, நடக்கும்படி
- Step, (of door, &c.) s. pūdee, படி
- Step-child, s. sūkālūttee poolley, சுக்காளத்திப்ளீனை

- Sterile, (females,) *a.* mūlūdee-yānāh, மலுயான்
- Sterile, (ground,) *a.* kūrūmboo, கற்பு
- Sterility, *s.* mūlūdoo, kūrūmboo, மலடு, கற்பு
- Stern, (of ship,) *s.* kūppūleen-pintūtoo, சப்பவிள்பின்தட்டு
- Stern, *a.* kūndee-pānāh, veddoovēddo-pānāh, கண்டப்பான், வெடுவெடுப்பான்
- Sternly, *a.* veddooveddoopay, kundeepāy, வெடுவெடுப்பாய், கண்டப்பாய்
- Sternness, *s.* kūndee-poo, veddooveddoopoo, கண்டப்பு, வெதுவெதுப்பு
- Stew, *v.* shoondookiradoo, சுண்டுகிறது
- Steward, *s.* kāreeyākārūn, காரி யக்காரன்
- Stick, *s.* tūdee, koochee, kol, தடு, குச்சி, கோல்
- Stick, *v.* koottookiradoo, wottookiradoo, pottookiradoo, குற்றுகிறது, ஒட்டுகிறது, பொற்றுகிறது
- Stickiness, *s.* pūsey, piddee-poo, பசை, பிடப்பு
- Stickle, *v.* pūdshāpādūm sheyki-radoo, பட்சாபாதமசெய்கிறது
- Stickler, *s.* pūdshāpādee, பட்சாபாதி
- Sticky, *a.* pūsseyanāh, piddee-pānāh, பசையான், தடுப்பான்
- Stiff, *a.* worreypānāh, vūleyādā-tūnmeyoollah, vūleyāmeyā-nāh, ஒறைப்பான்
- Stiffen, *v.* worrāpākkookiradoo, vūleyādirookā sheykiradoo, nimmeerkiradoo, ஒறப் பாக்குகிறது, வளையாதிருக்க செய்கிறது, நிமர்கிறது
- Stiffness, *s.* worreypoo, vūleyā-mey, ஒறப்பு, வளையாமை
- Stifle, *v.* porai-kk yeyrookiradoo, tikkoomook ādookiradoo, ஏகாக்கேறுகிறது, தீக்குமுக்காடுகிறது
- Stifled, (to be,) *v.* tikkoomoo-koo pūdootookiradoo, தீக்குமுக்குபடுத்துகிறது
- Stigma, *s.* eerhākoo, vūdoo, இழக்கு, வடு
- Stigmatize, *v.* eerhookoo pūnnookiradoo, இழுக்குபண்ணுகிறது
- Still, (for distilling,) *s.* vāley, வாலை
- Still, *a.* sūmādānāmānāh, சமாதானமான
- Still, *v.* sūmādānā pūdootookiradoo, tāneekiradoo, சமாதானப்படுத்துகிறது, தணிக்கிறது
- Still, *adv.* innūm, yenrāloom, இன்னம், என்றாலும்
- Still-born, *a.* sheyttoo pirrāndāh, செத்துப்பிறந்த
- Stillness, *s.* sūmādānūm, āmay-dee, சமாதானம், அமைதி
- Stilt, *s.* poykāl, பொம்க்கால்
- Stimulant, *a.* diddā pūdoottā tūkkāh, தீடப்படுத்தத்தக்க
- Stimulate, *v.* diddā pūdā pūnnookiradoo, தீடப்படபண்ணுகிறது
- Stimulating, *a.* diddāpūdūttoo-kirā, தீடப்படுத்துகிற
- Sting, *v.* kodookoonāl kottooki-radoo, கொடுக்கினால்கொட்டுகிறது
- Sting, *s.* kodookoo, கொடுக்கு
- Stingily, *a.* lobūmay, pissūna-

- tunmeyay, உலோபமாய், பி
சுன்த்தன்மையாய்
- Stinginess, s. lobūm, pissūnūm,
உலோபம், பிசுனம்
- Stingy, a. lobūmoollāh, pissūnū-
moollah, உலோபமுள்ள, பிசு
னமுள்ள
- Stink, s. nāttūm, nārūl, door-
kūndūm, நாற்றம், நாறல், து
றக்கந்தம்
- Stink, v. nārookiradoo, nāttūm-
yeddoorkiradoo, doorkūndūm-
vissookiradoo, நாறுகிறது,
நாற்றுமடுக்கிறது, துறக்கந்
தம்வீசுகிறது
- Stinking, a. nāttookirā, நாறுக
ம்
- Stint, v. pālavoo kooreekiradoo,
அளவுகுறிக்கிறது
- Stinted, a. ālavookooreekirā, அ
ளவுகுறிக்கிற
- Stipend, s. shūmbālūm, சம்பள
ம்
- Stipendiary, s. shūmbālākārūn,
சம்பளக்காரன்
- Stipulate, v. oppūndūm pūnnoo-
kiradoo, ஒப்பந்தம்பண்ணுக
றது
- Stipulation, s. oppūndūm, po-
roottūm, ஒப்பந்தம், பொருத்
தம்
- Stir, (a fluid, &c.) v. koottookira-
doo, kūlukkookiradoo, kor-
hūppookiradoo, கூட்டுகிறது,
கலங்குகிறது, கொழுப்புகிற
து
- Stir, (move,) v. āseykiradoo,
āttookiradoo, அசைக்கிறது,
ஆட்டுகிறது
- Stirrup, s. reekkāp, ăngăvūdee,
ரிச்காப், அங்கவடி
- Stitch, s. tayyūl, தைம்யல்
- Stitch, v. taykiradoo, pottooki-
radoo, கைக்கிறது, பொற்ற
கிறது
- Stock, s. kay irrooppoo, கையிர
பூபு
- Stock, v. kay irroopoo vaikki-
radoo, கையிருப்புவைக்கிறது
- Stocks, s. koottey, torhoo, குட
்டை, தொழு
- Stockade, s. mārāttāl sheykira
korttey, மரத்தால்செப்பிற
கோட்டை
- Stocking, s. meyjodoo, மேசோ
டு
- Stolen, a. tirroodāpūttāh, திரு
பட்ட
- Stomach, s. yereyvowvūr, ye-
reyyavayūr, இரைவுற், இரைவ
யற்
- Stomachic, a. yerey vowvūr
kūdoottāh, இரைவயறுக்கடுத்த
- Stone, s. kūl, kūlloo, கல், கல் ஒு
Stone, (large rock,) s. pārey,
pāreykūl, பாறை, பாறைக்க
ல்
- Stone, (testicle,) s. āndūm, vid-
dey, அண்டம், விதை
- Stone, (to throw,) v. kāl yeeree-
kiradoo, கல்லெறிகிறது
- Stone-cutter, s. kāl tāchūn, கல்
தச்சன்
- Stone-mason, s. kūl kōttān, கல்
கொத்தன்
- Stony, a. kūloollāh, kūlpāreyā-
nāh, கல்லுள்ள, கல்பாறையா
ன
- Stool, s. mānney, mookāllee, ம
ண, முக்காவி
- Stools, s. jelāwāddee, mūlūm,
ஸலவாடி, மலம்
- Stoop, v. kūvveerhkiradoo,
tārhkiradoo, kooneekiradoo,
கவிழ்கிறது, தாழ்கிறது, குளி
கிறது

Stoop, s. tārhvoo, kooneevoo,
தாழ்வு, குனிவு

Stop, (period,) s. yelēyā kooree,
moodippoo, இலயக்குறி, முட
ப்பு

Stop, s. nirroopoo, நிருப்பு

Stop, v. nirrootookiradoo, neer-
kā sheykiradoo, müreeekira-
doo, tādookiradoo, நீருந்துகி-
றது, நீர்க்கைசுற்றுகி-
றது, மறைக்கிறது, தடுக்கிறது

Stoppage, s. tādungkūl, tādey,
adaypoo, தடங்கல், தடை, அ-
டைப்பு

Stopping, (halting,) a. tāngoo-
kira, tāreekirā, தங்குகிறது

Store, v. koottookiradoo, shey-
küreekiradoo, கூட்டுகிறது,
சேகரிக்கிறது

Stores, s. bojñānā sāmāngkūl,
போசனசாமான்கள்

Store, (for supplies,) s. tāttoo-
moottootūlavādashāley, தட்டு
முட்டுதலவாடசாலை

Storm, s. kāttoo koorhāpūm,
காற்றுகுழப்பம்

Storm, v. kodeekiradoo, kondā-
leekiradoo, குடுக்கிறது, கொ-
ந்தளிக்கிறது

Storming, s. kodeepoo, kondā-
ulāpoo, குடிப்பு, கொந்தளிப்பு

Story,(of a house,) s. māleekhāy,
மாளிகை

Stout, a. pūroombūdddeeyānāh,
பரும்படியான்

Stoutly, a. pūroombūdddeeyay,
பருமபடியாப்

Stoutness, s. pūroombūdddee, pū-
roomey, பருமபடி, பருமை

Stow, v. wodūngkā vaikkiradoo,
wodookookiradoo, ஒடுக்குகிற-
து, ஒடுங்கவைக்கிறது

Straddle, v. siddārookiradoo,
goolaykiradoo, சிதறகிறது,
குலைகிறது

Straggle, v. siddārookiradoo, ko-
laykiradoo, vellūkkookiradoo,
சிதருகிறது, கலைகிறது. விலக
குகிறது

Straighten, v. worūngkoo shey-
kiradoo, nimmeertookiradoo,
ஒழுங்குசெய்கிறது, நிம்ர்த்துகி-
றது

Straightly, a. neyray, woroong-
kay, நேராய், ஒழுங்காய்

Straightness, s. neyrmey, wo-
roongkoo, நேர்மை, ஒழுங்கு

Straightway, a. odāney, உடனே

Strain, (thro' a sieve, &c.,) v.
vūdeekūttookiradoo, வழகட-
ுகிறது

Strain, (with force,) v. oonnee-
tookkookiradoo, ஊணிதூக்கு
கிறது

Straight, a. neyrānāh, worōōngā-
nāh, நேரான, ஒழுங்கான

Straight, (difficulty,) s. vūroottūm,
preeyāsum, வருத்தம், பிரயா-
சம்

Straiten, v. neyrāpūdottookira-
doo, நேர்ப்படுத்துகிறது

Straightly, a. neyray, woroongkay,
நேராய், ஒழுங்காய்

Straightness, s. neyr, neyrmey,
woroongkoo, நேர், நேர்மை, ஒ-
ழுங்கு

Strand, s. kādūlkūrrey, kādūl-
orūm, கடந்களா, கடலோரம்

Strange, a. poodoomeyānāh,
vindeyānāh, அதீஸீயமா-
நா, புதுமையான, அதிசியமா-
ன

Strangeness, s. vindey, அதீ-
ஸீயம், புதுமை

Stranger, *s.* änneeyün, aree-mookhümillädävün, அன்னியன், அறிமுகமில்லாதவன்

Strangle, *v.* korävüllley neyrookiradoo, குரவணைநெருக்கிறது

Strangulation, *s.* korävüllley neyrookün, குரவணைநெருக்கம்

Strangury, *s.* neerküttöo, neerküdoopoo, நீர்க்கட்டு, நீர்க்குப்பு

Strap, *s.* kütchoo, vündüm, vär, சீசு, வடம், வார்

Stratagem, *s.* oobäyüm, tündee-rüm, உபாயம், தந்திரம்

Straw, *s.* vayktüll, வைக்கலி

Stray, *v.* tüppeepokiradoo, vür-heetüppookiradoo, தப்பிபோகிறது, வழிதப்புகிறது

Streak, *s.* keerhoo, vüree, reykhäy, கீறு, வரி, இறேகை

Streak, *v.* keerhookiradoo, vüreekiradoo, கீறுகிறது, வரி கிறது

Stream, *s.* neerottüm, tanneer-ottüm, நீரூற்றம், தண்ணீருற்றம்

Stream, *v.* neer odookiradoo, neerpaykiradoo, நீரோடுகிறது, நீர்ப்பாய்கிறது

Streamer, *s.* kodee, bowtäh, கொடு, பாவுட்டா

Street, *s.* teyroo, teyroovoo, veedee, தெரு, தெருவு, வீதி

Strength, *s.* bülüm, bellün, woräppoo, worüm, süttoovüm, teddüm, tränee, பலம், பெலன், உறப்பு, உறம், சற்றுவம், திடம், திராணி

Strengthen, *v.* diddä püdoottoo-kiradoo, woorädee püdoottoo-kiradoo, திடப்படுத்துகிறது, உறுதிப்படுத்துகிறது

Strenuously, *a.* mooyürcheeyay, piddeevädümay, veerumay, முயற்சியாய், பிடிவாதமாய், வீரமாய்

Strenuous, *a.* piddeevädümänäh, veerümänäh, பிடிவாதமான, வீரமான

Stress, *s.* küdoottüm, eerooküm, bärüm, கடுத்தம், இறுக்கம், பாரம்

Stretch, *v. a.* neettookiradoo, eerhookiradoo, நீட்டுகிறது, இழுகிறது

Stretch, *v. n.* neelookiradoo, needookiradoo, நீருகிறது, நீருகிறது

Stretched, (to become,) *v.* neendoo pokiradoo, நீண்டுபோகிறது

Strew, *v.* shidürookiradoo, yereyreykiradoo, toovookiradoo, கித்துகிறது, இறைகிறது, அவுகிறது

Strict, *a.* dittümänäh, niddärt-tümänäh, திடமான, நிதாற்தமான

Strictly, *a.* dittümay, niddärt-tümay, திட்டமாய், நிதாற்தமாய்

Strictness, *s.* dittüm, kündit-tüm, künddeepoo, திட்டம், கண்டிடப்பு

Stricture, *s.* ädaypoo, sündoopodee, அடைப்பு, சந்துபிடி

Stride, *s.* küvüttüday, küvädoo, கவட்டடி, கவடி

Stride, *v.* küvadoovaikiradoo, tändookiradoo, கவடுவைக்கிறது, தாண்டுகிறது

Strife, *s.* sündey, ädeebüdee, külakhüm, koorhämum, சண்டை, அடிப்பு, கலகம், குழப்பம்

Strike, *v.* üdeekiradoo, அடுக்கி ரது

Striking, *s.* üdee, ärey, அடு, அறை

String, *s.* kowroo, kâyroo, கவறு, கயறு

String, *v.* kowroopoottookiradoo, kowroopaytchookiradoo, கவறபூட்டுகிறது, கவறபாச்சுகிறது

Stringy, *a.* noolloolläh, நாலுள்ள

Strip, *s.* toondoo, தண்டு

Strip, *v.* (clothes off,) kÿllüttoo-kiradoo, kürhüttookiradoo, கழுத்துகிறது

Strip, *v.* (skin of an animal,) ooreekiradoo, உரிக்கிறது

Stripe, *s.* vÿree, keeroo, keetoo, வரி, கீரை, கீற்று

Stripe, *v.* kÿmbeeküttookiradoo, keeroookiradoo, கம்பிக்கட்டுக்கரது, கீற்றுகிறது

Striped, *a.* keerookeeränäh, கீற்றுக்குறன்

Stripling, *s.* wâleebün, tÿroonün, koomärün, வாலிபன், தருணன், குமாரன்

Stripping, *s.* kürhätäl, wooreepoo, கழுத்தல், உரிப்பு

Strive, *v.* pirräyasäpüdookiradoo, பிராயாசப்படுகிறது

Stroke, *s.* üdee, arey, tüttoo, அடு, அறை, தட்டு

Stroke, (as a cat,) *v.* tÿdävoo-kiradoo, தடவுகிறது

Stroll, *v.* woolävookirädo, woolättookiradoo, உலாவுகிறது, உலாற்றுகிறது

Stroll, *s.* wooläh, woollättoo, உலா, உலாற்று

Strolling, *a.* woolättookirä, உலாற்றுகிற

Strong, *a.* bÿlümänäh, gÿrttee-yänäh, worruittäh, terroomol-läh, பலமான, செட்டியான, உரத்த, திறமுள்ள

Strop, *s.* shâneetoll, சாணித்தோல்

Structure, *s.* kÿttädüm, kÿttoo, கட்டடம், கட்டு

Struggle, *v.* eerhoopüreepü-dookiradoo, porädookiradoo, இழுபறிபடுகிறது, போராடுகிறது

Struggle, *s.* eerhoopüree, porättüm, இழுபறி, போராட்டம்

Trumpet, *s.* veysse, pürrüttey, வேசி, பரத்தை

Strut, *v.* kendee nüdükiradoo, கந்திநடக்கிறது

Strutting, *s.* kendee nüdookirä, கந்திநடக்கிற

Stubble, *s.* äreetäl, wôttootäl, அறிதாள், ஒட்டுதாள்

Stubborn, *a.* morüttoolläh, kooroomboolläh, shünndeeyänäh, முரடுள்ள, குறும்புள்ள, சண்டியான

Stubbornness, *s.* shündheetÿnäm, yedäkhodüm, türkooroomboo, சண்டித்தனம், ஏடாகோடம், தறகுறும்பு

Stud, *s.* koodirreyypündee, குத்தொப்பந்தி

Student, *s.* sheeshün, pülliee-poolley, செஷன், பன்ஸிப்பின்னை

Studioius, *a.* kûroottoolläh, pü-deepilägÿivnämoollah, கருத்துள்ள, படிப்பில்கவனமுள்ள

Studioiusness, *s.* gÿvÿneepoo, vitteyäthoorüm, கவனிப்பு, வித்தையாதுரம்

Study, *s.* püdeepoo, kûlyee, vit-

- teyābeeeyāst̄im, படிப்பு, கல்வி,
வித்தையாப்பியாசம்
- Study, *v.* pūdeekiradoo, wōdoo-kiradoo, படிக்கிறது, குத்திற
து
- Stuff, *s.* sūrakkoo, sāmān, pun-dūm, சரக்கு, சாமான், பண்
ப்பு
- Stuff, *v.* tinneekiradoo, ädük-kookiradoo, koodüppookiradoo, திணிக்கிறது, அதக்குகிற
து, குதப்புகிறது
- Stuffed, *a.* tinneettäh, ädükkee-näh, koodüppee-näh, திணித்த,
அதக்கின, குதப்பின
- Stuffing, *s.* tinneepoo, aday-poo, திணிப்பு, அடைப்பு
- Stultify, *v.* pāytteeñmakiradoo, beydāpūdoottookiradoo, பைத்
தியமாக்கிறது, பேதாப்படுத்
துகிறது
- Stumble, *s.* yeddūroo, tūdookūl,
இடற, தடுக்கல்
- Stumble, *v.* yeddūrookiradoo,
pirrheypūdookiradoo, இடற
கிறது, பிழைபடுகிறது
- Stumbling, *a.* tūdookūlānäh,
yeydūrūlānäh, தடுக்கலான,
இடறலான
- Stump, *s.* (tree,) veytteenā mūr-rütteen üdee, வெட்டினமரத்
தினடி
- Stumpy, *a.* koorheyānäh, கடறை
மான
- Stun, *v.* virreykă sheykiradoo,
mäyäkkookiradoo, விரைக்கச்
செயகிறது, மயக்குகிறது
- Stunned, *v.* (to be,) mäyängkee-pokiradoo, மயங்கிபோகிற
து
- Stunt, *v.* nūrookiradoo, nūrookă punnookiradoo, நறுக்கிற
து, நறுக்கப்பண்ணுகிறது
- Stuntedness, *s.* nūrookay, நறு
க்கை
- Stupe, *s.* moottāl, moodūn, மு
ட்டாள், மூடன்
- Stupefaction, *s.* mäyäkkūm,
mündūm, sowrnneykūrdoo, ம
யக்கம், மந்தம், சுவர்ஜனகேடு
- Stupify, *v.* mayäkkookiradoo, sorünneykūrdookiradoo, bey-deypūdoottookiradoo, மயக
குகிறது, சுவர்ஜனகெடுக்கிறது
- Stupendous, *a.* mūkhā, birū-māndāh, perreyāh, beermee-kātūkkāh, மகா, பிரமாண்ட,
பெரிய, பிரமிக்கத்தக்க
- Stupid, *a.* moodūmānäh, moot-tālānäh, mündūbootteeyool-läh, மூடமான, முட்டாளான,
மந்தப்புத் தியுள்ள
- Stupidity, *s.* moodätūnūm, boot-teeyeenum, மூடத்தனம், புத்
தியீனம்
- Stupidly, *a.* moodätūnūmay, bootteeyeenūmay, மூடத்தன
மாப், புத்தியீனமாப்
- Stupor, *s.* shorvoo, mäyäkūm, timmeerwoo, mündūm, சோ
ற்வு, மயக்கம், தியிர்ப்பு, மந்த
ம்
- Sturdy, *a.* būllūmānah, piddee-vādūmānah, vūleemeyoollah,
பலமான, பிடிவாதமான, வலி
மையுள்ள
- Sturdiness, *s.* bellūn, vūloo-mey, பெலன், வலுமை
- Stutter, *v.* teyteepey shookiradoo, teekkee peyshookiradoo,
தெற்றிப்பேசுகிறது, திக்கிப்
பேசுகிறது
- Stutterer, *s.* teytteevayūn, teek-koovayūn, தெற்றுவாயன், திக்
குவாயன்
- Stuttering, *s.* teekkoo, teekkoo-

vay, tetteovay, திச்கு, திச்குவாய், தெற்றுவாய்
Sty, s. pūnneekoodoo, பன்றிக்கு

Style, s. (for writing on leaves,) yerhootānee, yelleykñnee, ஏழுத்தாணி, இலேகணி

Style, v. peyriddoorkiradoo, nām-kūrūnūm sheykiradoo, பெயரிடுகிறது, நாமகரண்குசெய்கிறது

Suavity, s. mūreeyāday, sāndūm, oobāsārūm, மரியாதை, சாந்தம், உபசாரம்

Subdivide, v. pūngkay pūngid-dookiradoo, shembādee yāk-kiradoo, vūgookiradoo, பங்கைபங்கடுகிறது, சமபாதியாக்கிறது, வகுக்கிறது

Subdivision, s. pūngkoo, pūree-voo, பங்கு, பிரிவு

Subdue, v. keerhpūdoottooki-radoo, adukkookiradoo, கீழ்ப்படுத்துகிறது, அடக்குகிறது

Subjacent, a. ādoottāh, keer-hānāh, அடுத்த, கீழான

Subject, s. kāreeūm, porool, pūdārtūm, காரியம், பொருள், பதார்த்தம்

Subject, v. keelpūdoottooki-radoo, ādūkkookiradoo, கீழ்ப்படுத்துகிறது, அடக்குகிறது

Subjective, a. yerhoovaykoo-reeyāh, எழுவாய்க்குரிய

Subjection, s. keerhpūdeepoo, āmāydee, ādūkkūm, கீழ்ப்படு, அமைதி, அடக்கம்

Subjects, s. keerhpūtayvūrkūl, கீழ்ப்படவர்கள்

Subjoin, v. koottookiradoo, sheyrkiradoo, கட்டுகிறது, சேர்க்கிறது

Subjugate, v. ādūkkookiradoo, keerhpūdoottooki-radoo, kūt-toopūdoottooki-radoo, அடக்குகிறது, கீழ்ப்படுத்துகிறது, கட்டுப்படுத்துகிறது

Subjugation, s. keelpūdoottoo-kay, adeemey, கீழ்ப்படுத்துகை, அடிமை

Sublimate, s. poodāmeettāpo-rool, būspūm, புடமிட்டபாருள், பஸ்பம்

Sublimate, v. shootteepūnnoo-kiradoo, shoodookiradoo, சுத்திபண்ணுகிறது, சுடுகிறது

Sublime, a. oonneedūmānāh, meyllanah, whyrūndāh, உன்னிதமான, மேலான, உயர்ந்த

Submarine, a. kūdāleel vārhummool-lāh, neereelvārhummool-lāh, கடலில்வாழுமுள்ள, நீரில்வாழுமுள்ள

Submerge, v. tanneeril āmur-heendookiradoo, தண்ணீரில் முழந்துகிறது

Submersion, s. tanneeril āmur-kay, தண்ணீரில் முழுக்கை

Submission, s. tārhmey, vānā-kūm, keelpūdeevoo, tārh-voo, தாழ்மை, வணக்கம், கீழ்ப்படிவு, தாழ்வு

Submissive, a. āmayvoollah, keelpūdeekirā, tārhvoollah, அமைவுள்ள, கீழ்ப்படுகிற, தாழ்வுள்ள

Submissively, a. keelmeyay, tārhmeyay, கீழ்மையாய், தாழ்மையாய்

Submissiveness, s. tārhmey, keelpūdeevoo, தாழ்மை, கீழ்ப்படிவு

Submit, v. keelpūdeekiradoo, ādūngkookirādoo, wodoong-

- kookiradoo, கீழ்ப்படிக்ரது, அங்குகிறது, ஒடுங்குகிறது
 Subordination, *s.* keelpüdeevoo, tārhvoo, tārhmey, கீழ்ப்படிவு, தாழ்வு, தாழமை
- Subordinate, *a.* tārhvoolläh, ämayvoolläh, keelānah, தாழ்வள்ள, அமைவள்ள, கீழான
- Subscribe, *v.* kay yerhoodoo-vaikiradoo, kay oppūm vaikiradoo, கையொப்பம் வைக்கிறது, கையெழுத்துவைக்கிறது
- Subscriber, *s.* kay yerhoottokārūn, kayoppakārūn, கையொப்பக்காரன், கையெழுத்துக்காரன்
- Subscription, *s.* kayoppūm, kay-yerhoottoo, கையொப்பம், கையெழுத்து
- Subsequent, *a.* pinpütteeyäh, ootuňräh, äppüräh, பின்பற்றிய, உத்தர, பின்னாலேசம்பவி சீகும், அப்பற
- Subsequently, *a.* pinnaley, pinney, pinboo, appürüm, பின்னாலே, பின்னே, பின்பு, அப்பும்
- Subserviency, *s.* ädoomey, keelpüdeevoo, அடுமை, கீழ்ப்படிவு
- Subservient, *a.* ädoomeyānäh, keelpüdeevollah, அடுமையான, கீழ்ப்படிவுள்ள
- Subside, *v.* tāneekiradoo, aday-kiradoo, wodoongkookiradoo, தணிக்ரது, ஒடுங்குகிறது, அடைகிறது
- Subsidence, *s.* tāneevoo, äday-woo, püdeevoo, தணிவு, அடைவு, படிவு
- Subsist, *v.* jeevnäñm pünnookiradoo, pürheykiradoo, சீவனம்பண்ணுகிறது, பிழைக்கிறது
- Subsistence, *s.* jeevnäñm, pür-heypoo, சீவனம், பிழைப்பு
- Substance, *s.* ästee, püdärttüm, porool, ஆஸ்தி, பதார்த்தம், பொருள்
- Substantial, *a.* tirrümänäh, pir-rädänäh, திரமான, பிரதான, மெய்ப்பொருளான
- Substantive, *s.* peyrcholl, பெயர்ச்சொல்
- Substitute, *v.* büddil vaikiradoo, yewdoovaikiradoo, பதில்வைக்கிறது, ஈடுவைக்கிறது
- Substitute, *s.* büddil, eedoo, pinney, பதில், ஈடு, பினை
- Substitution, *s.* büddilvaykoo-kay, பதில்வைக்குகை
- Subterfuge, *s.* poysättöö, poyshäkkoo, பொய்ச்சாட்டு, சாக்கு
- Subterranean, *a.* boomeekoollänäh, பூஷிக்குள்ளான
- Subtle, *a.* kübädümänäh, tündirrümänäh, sootchümänäh, கபடமான, தந்திரமான, சூட்சமான
- Subtly, *a.* kübädümay, tündee-rümay, கபடமாய், தந்திரமாய், சூட்சமாய்
- Subtract, *v.* kürheekiradoo, கழிக்கிறது
- Subtraction, *s.* kürheepookün-nükoo, kürheevookünükoo, கழிப்புக்கணக்கு, கழிவுகணக்கு
- Subversive, *a.* ärheekätükkäh, küberhkätükkäh, அழிக்கத்தக்க, கவிழுக்கத்தக்க
- Subversion, *s.* ärheevoo, küberhvoo, poorüttoo, அழிவு, கவிழ்வு, புரட்டு
- Subvert, *v.* ärheekiradoo, küberveerhkiradoo, அழிக்கிறது, கவிழ்க்கிறது

- Succeed, *v.* vür̄tteeekäpinnookiradoo, shitteeyākiradoo, வர்த் திக்கபண் அகிறது, சித்தியாக் கிறது.
- Succeeding, *a.* pinvūrookira, ädoottäh, pinddeenäh, பின்வருகிற, அடுத்த, பிந்தின
- Success, *s.* sittee, änoogooläkāreeyäsittee, சித்தி, அனுகையாரியசித்தி
- Successful, *a.* sitteeyänäh, näyäpädöolläh, சித்தியான, நயப்பாடுள்ள
- Successful, *v.* (to be,) sittee-kiradoo, சித்திக்கிறது
- Successively, *a.* kürmäkürmumay, vüreeseyay, püdeepudeeyay, கிரமகிரமமாய், வரிசையாய், படிப்படியாய்
- Successor, *s.* bündilä, mättäl, உல்லாள், மாற்றாள்
- Succinct, *a.* soorookümoolläh, wodingkeeyah, sooroongkee-yäh, சுருக்கமுள்ள, ஒடுக்கிய, சுருங்கிய
- Succinctly, *a.* soorookümay, wodükümay, சுருக்கமாய், ஒடுக்கமாய்
- Succinctness, *s.* soorooküm, wodoorkum, சுருக்கம், ஒடுக்கம்
- Succulent, *a.* särümoolläh, särroolläh, சாரமுள்ள, சாருள்ள
- Succumb, *v.* keelädüngkookiradoo, ädüngkookiradoo, கீழடங்கிறது, அடங்கிறது
- Such, *a.* äppeyrpüttäh, appüdeepüttäh, poleeyäh, அப்பேர்ப்பட்ட, அப்படிப்பட்ட, போவிய
- Suck, *v.* (as a child,) pälkoodee-kiradoo, பால்குடிக்கிறது
- Suck, (as calves, &c.) woottoo-kiradoo, ஊட்டுக்கிறது
- Suck, *v.* sooppookiradoo, சூப்புகிறது
- Sucker, *s.* (plant,) tooleer, ஏனிர்
- Sucker, *s.* (young one,) molley koodee pilley, மூலைகுடிப் பிள்ளை
- Sucking, *a.* molleypäl koodeeki-rä, woottookirä, மூலைப்பால் குடுகிற, ஊட்டுக்கிற
- Sucking, *a.* soopookirä, சூப்புகிற
- Suckle, *v.* moleykodookiradoo, மூலைகொடுக்கிறது
- Suction, *s.* sooppookay, woorin-jekay, சூப்புகை, உறிஞ்சகை
- Sudden, *a.* diddeer enroo, stdooddeeyänäh, தீடு ரொன்ற, சுடுதியான, திடுக்ரான
- Suddenly, *a.* diddeeren, shändookeyn, diddooken, தீடு ரொன், திடுக்கென, சுடுக்கென
- Suet, *s.* korhoopoo, ரொஹுப்பு,
- Suffer, *v.* toonbäpüdookiradoo, pädoopüdookiradoo, தனப்படுகிறது, பாடுபடுகிறது
- Suffer, *v.* (to permit,) sughee-kiradoo, woottüreekiradoo, சுக்கிறது, உத்திரிக்கிறது
- Sufferance, *s.* sugheepoo, woottüreepoo, சுகிப்பு, உத்திரிப்பு
- Sufferer, *s.* pädoopüdookirävün, toonbäpüdookirävün, பாடுபடுகிறவன், தனப்படுகிறவன்
- Suffering, *s.* pädoo, vüroottüm, toonbüm, eedäynshül, பாடு, வருத்தம், தன்பம், இடைஞ்சல்
- Suffice, *v.* poorünümäkiradoo,

- tirrootteepūnnookiradoo, பூர் ணமாக்கிறது, திருத்திபண்ணுகிறது
- Sufficiency, *s.* tirroottee, poorūnūm, திருத்தி, பூரணம்
- Sufficiently, *a.* tirrootteeyay, poorūnūmay, திருத்தமாய், பூரணமாய்
- Sufficient, *a.* tirootteeyānāh, poorūnūmānāh, dārālūmānāh, திருத்தியான, பூரணமான, தாராலமான
- Suffocate, *v.* mootchooveedādā-pūdeesheykiradoo, முச்சவடாபடி செய்கிறது
- Suffocation, *s.* tikkoomookoo, tikkoomook adaypoo, திக்குமுக்குமுக்கு, திக்குமுக்கடைப்பு
- Suffuse, *v.* nerraykiradoo, nirūppookiradoo, நிறைக்கிறது, நிறப்புகிறது
- Suffusion, *s.* nerreyvoo, நிறை
- Sugar, *s.* sūkkūrey, sūrookūrey, shūkkūrey, சக்கரை, சருக்கரை
- Sugar-cane, *s.* kūroomboo, கரும்பு
- Sugar-candy, *s.* kūlkūndoo, kūrkūndoo, கலக்கண்டு, கற்கண்டு
- Suggest, *v.* kāttee shollookiradoo, kooreettoo shollookiradoo, காட்டுச்சொல் லுகிறது, குறித்துச்சொல் லுகிறது
- Suggestion, *s.* ninneypoo, kātteeshollookay, நினைப்பு, காட்டுச்சொல் லுகை
- Suicide, *s.* tūrkolley, தற்கொலி
- Suit, *s.* (of clothes,) oroodūstoo, oodoopoo, ஒருதல்த் து ஏடுப்பு
- Suit, (in law,) veeyājeeūm, prayadoo, வியாச்சியம், பிளாயாது
- Suit, *v.* issaykiradoo, poroottokkiradoo, இசைக்கிறது, பொருத்துகிறது
- Suitable, *a.* tūgoodeeyānāh, tūgoondāh, tūkkāh, தகுதியான, தகுந்த, தக்க
- Suitably, *a.* wottapudee, tūgodeeyay, ஒத்தப்படி, தகுதியாய்
- Suitor, *s.* (of woman,) streevūsseeyūn, streeay toodūrkirāvūn, இல்திரிவசியன், இல்திரியைதுடர்கிறவன்
- Suitor, *s.* (in law,) vādee, vee-yajeeyakārūn, வாதி, வியாச்சியக்காரன்
- Sulkily, *a.* moorāgoonūmay, kooroombay, veddooveddoo-pay, மூரகுணமாய், குறும்பாய், வெடுவெடுப்பாய்
- Sulkiness, *s.* moorāgoonum, veddooveddoopoo, kooroombātūnūm, மூரகுணம், வெடுவெடுப்பு, குறும்புத்தனம்
- Sulky, *a.* moorāgoonūmānāh, veydooveydoopoollāh, மூரகுணமான, வெடுவெடுப்புள்ள
- Sullen, *a.* veddooveddoopānah, koorūmbootūnnūmool-lāh, வெடுவெடுப்பான, குறும்புத்தனமுள்ள
- Sullenly, *a.* veddooveddoopay, வெடுவெடுப்பாய்
- Sullenness, *s.* kooroombootūnūm, veydooveydoopo, குறும்புத்தனம், வெடுவெடுப்பு
- Sullied, *a.* kūrapūttah, māsee-pūttah, கறைப்பட்ட, மாசுபட்ட
- Sully, *v.* māsoopūdoottookiradoo, kūrapūdoottookiradoo,

- மாசுபடுத்துகிறது, கறைபடுத்
துகிறது
- Sulphur, s. gündägüm, கந்தகம்
Sulphureous, a. gündägümool-
lah, கந்தகமுள்ள
- Sulphuric, a. gündägümānāh, க
ந்தகமான
- Sultan, s. toolookoorājshān,
sooltān, துஹ்குமிராசன், சு
லத்தான்
- Sultriness, s. yeerookūm, vep-
pūm, இறுக்கம், வெப்பம்
- Sultry, a. veppūmānāh, yerroo-
kūmoollah, வெப்பமான, இறு
க்கமுள்ள
- Sum, s. tokhāy, müttūm, தொ
கை, மொத்தம்
- Sum, v. tokhāy püdoottookira-
doo, தொகைபடுத்துகிறது
- Summarily, a. tokhāyay, soor-
rookūmay, தொகையாய், சுரு
க்கமாய்
- Summary, s. vibbarā kooreep-
poo, விபரக்குறிப்பு
- Summary, a. tirrūttānāh, tok-
heyānāh, sooroorkūmānāh,
திரட்டான, தொகையான, சுரு
க்கமான
- Summer, s. kodey kālūm, சோ
டைகாலம்
- Summerset, s. koottEEKURŪNŪM,
குட்டிகாணம்
- Summit, s. ootchee, tūlleypoo,
உச்சி, தலைப்பு
- Summit, s. (of a hill,) müley-
ootchee, மலைஉச்சி
- Summon, v. vüravärhaykira-
doo, ärhaykiradoo, kooppid-
doorkiradoo, வரவழைக்கிறது,
அழைக்கிறது, கூப்படுகிறது
- Summons, s. oppūm, ärhay-
poo kāyiddūm, ஒப்பம், அழை
ப்புகாயிதம்
- Sumptuous, a. sūmbirrūmānāh,
älün̄gkārūmānāh, koosallä-
mānāh, சம்பிரமான, அலங்கா-
ரமான, குசாலமான
- Sumptuously, a. sūmbirrūmāy,
älün̄gkārumay, சம்பிரமாய்,
அலங்காரமாய்
- Sumptuousness, s. sūmbirrūm-
mūm, älün̄gkārūm, சம்பிரம-
ம், அலங்காரம்
- Sun, s. shooreeyūm, ngāyerroo,
சூரியன், ஞாயிறு
- Sunbeam, s. shooreeyā kāndee,
சூரியகாந்தி
- Sundial, s. shooreeyā gūdārūm,
சூரியகடாரம்
- Sunday, s. nāyeettā kūrhūmey,
ஞாயிற்றுக்கிழமை
- Sunder, v. ärookiradoo, kūley-
kiradoo, pirreekiradoo, அறு
க்கிறது, கலைக்கிறது, பிரிக்கிற
து
- Sundered, a. äroondāh, pirreen-
dāh, அறந்த, பிரிந்த
- Sundry, a. püllah püllähvid-
dāh, püllah vügeyānāh, பல
பலவித, பலவகையான
- Sunken, v. (to be,) püdeendā-
pokiradoo, püdeenjeepokira-
doo, படிந்துபோகிறது, படி
ஞ்சிபோகிறது
- Sunny, a. veiloolläh, shodee-
yoolläh, வெயிலுள்ள, சோதிய
ள்ள
- Sunrise, s. shooreeyā wodäyūm,
shooreeyūm püräpādoo, சூரி
யோதயம், சூரியன்புறப்பா
டு
- Sunset, s. shooreeyästteemā-
nūm, சூரியஸ்தமானம்
- Sunshine, s. veyil, veyilkāyvoo,
வெயில், வெயிலகாய்வு
- Sup, v. rätteree bōshūnampūn-

- nookiradoo, இராத்திரிபோசனம்பண்ணுகிறது
- Superabundance, *s.* miggoodee, ādeegūm, மிகுதி, அதிகம்
- Superabundant, *a.* miggoodeeyānāh, adeegūmānāh, மிகுதியான, அதிகமான
- Superabundantly, *a.* miggoodeeyay, adeegūmay, மிகுதியாய், அதிகமாய்
- Superb, *a.* khoosāloollāh, sāmbūrūmānah, alāngkārūmool-lah, சூசாலுள்ள, சம்பிரமான, அலங்காரமுள்ள
- Supercilious, *a.* būdāyānah, neemeercheeānah, படாயான, நிமிற்ச்சியான
- Superficial, *a.* velleepoochānāh, poleegoonūmānah, வெளிப்புச்சான, பொலிகுண்மான
- Superficially, *a.* velleepoochāy, poleetūnūmāy, வெளிப்புச்சாய், பொலித்தனமாய்
- Superfine, *a.* mūkhāmeddoovā-nāh, மகாமெதுவான
- Superfluity, *s.* älāvookūdeegūm, அளவுக்கதிகம்
- Superfluous, *a.* ävissūrūmillādā, meylitchūmānah, அவசரமில்லாத, மேல்யிச்சமான
- Superfluously, *a.* meylitchūmay, மேல்மிச்சமாய்
- Superincumbent, *a.* meyltāng-kookirā, மேல்தாங்குகிற
- Superintend, *v.* nūdāpeekiradoo, kūnkāneekiradoo, kāroobāroo pūnnookiradoo, நடப்பி கிறது, கண்காணிக்கிறது, காற்பாறுபண்ணுகிறது
- Superintendence, *s.* kāreeyāvis-sārūney, kāroobāroo, காரிய விசாரணை, காற்பாறு
- Superintendent, *a.* meylveesha-reekirā, kūnkāneekirā, மேல்விசாரிக்கிற விசாரிக்கிற, கண்காணிக்கிற
- Superintendent, *s.* ādeegāree, kūnkānee, அதிகாரி, கண்காணி
- Superior, *s.* tūlleyāvūn, yejjū-mān, meylveejārūnākārūn, தலையவன், எச்மான், மேல்விசாரணைக்காரன்
- Superior, *a.* meylmeyānāh, meyllānah, aroomeyānāh, மேல்மையான, மேலான, அருமையான
- Superiority, *s.* tūlleymey, ādeekhūreepoo, meynmey, தலமை, அதிகரிப்பு, மேன்மை
- Superscribe, *v.* meylvilāsum yerhoodookiradoo, oppūmid-dookiradoo, மேல்விலாசம்யெழுதுகிறது, ஒப்பமிடுகிறது
- Superscription, *s.* meylvilāsūm, meylyerhoottoo, மேல்விலாசம், மேல்யெழுத்து
- Supersede, *v.* būdilneymekiradoo, பதில்னியமிக்கிறது
- Superstition, *s.* kooroottoopüt-tee, veenbuttee, ävābūttee, குருடுப்பத்தி, வீண்பத்தி, அவபத்தி
- Superstitious, *a.* ävābūtteeyool-lāh, அவபத்தியுள்ள
- Superstitiously, *a.* ävābūttee-yāy, அவபத்தியாய்
- Superstructure, *s.* meylkūttoo, மேந்கட்டு
- Supervene, *v.* meylvūrrookiradoo, sūmbāveekiradoo, மேல்வருகிறது, சம்பவிக்கிறது
- Supervention, *s.* sūmbāūm, சம்பவம்
- Supervise, *v.* kūnkāneekiradoo, meylveeshāreekiradoo, கண்காணிக்கிறது, மேல்விசாரிக்கிறது

- Supervision, s.** kūnkānūm, kā-reeyāvisshārūney, கண்காணம், காரியவிசாரணை
- Supine, a.** sombūllānah, som-boollāh, சோம்பலான, சோம்புள்ள
- Supplant, v.** tūllookirādoo, būrtüruff sheykiradoo, தள்ளுகிறது, பர்த்திரப்பெய்கிறது
- Supple, a.** pūddūmānāh, yelluk-kūmānāh, பதமான, இளக்கமான
- Supplicant, s.** genjshookirāvūn, mūnrādookiravun, கெஞ்சகிறவன், மன்றுகிறவன்
- Supplicant, a.** genjshookirā, கெஞ்சகிற
- Supplicate, v.** genjsheekūrdkirādoo, vürndookiradoo, கெஞ்சகிறது, வேண்டுகிறது
- Supply, v.** kodookiradoo, älleekiradoo, கொடுக்கிறது, அளிக்கிறது
- Supply, s.** { (food, &c.) sūrrākoo, sāmān, bojū-nā sūrrākoo, pūlāh sūrrākoo, சுறக்கு, சாமான், போசன சுறக்கு, பலசுறக்கு
- Support, v.** tāngkookiradoo, adūreekiradoo, oobāk'reeki-radoo, ottāshey sheykiradoo, தாங்குகிறது, ஆதரிக்கிறது, உபகரிக்கிறது, ஒத்தாகசசெய்கிறது
- Support, s.** ottāshey, adūrāvoo, sūgāyūm, wodāvee, ஒத்தாகச, ஆதரவு, சகாயம், உதவி
- Suppose, v.** yennookiradoo, ninneykiradoo, என்னுகிறது, நினைக்கிறது
- Supposition, s.** yennūm, niney-voo, என்னம், நினைவு
- SUPPRESS, v.** taneekiradoo, adūkkookiradoo, தனிக்கிறது, அடக்குகிறது
- Suppression, s.** adūkkūm, tā-neevoo, அடக்கம், தனிவு
- Supremacy, s.** migghoomeymey-mey, மிகுமேன்மை
- Supreme, a.** migghoomeymey-oollāh, மிகுமேன்மையுள்ள
- Sure, a.** nijjūmānāh, nitcheeyūmoollah, நிசமான, நிச்சயமுள்ள
- Surely, a.** nijjūmay, nitcheeyūmmay, நிசமாய், நிச்சயமாய்
- Sureness, s.** nittcheeūm, nijjūm, oonmey, நிட்சயம், நிசம, உண்மை
- Surety, s.** jāmeendār, pinneyā-lee, otteerāvādee, சாமீன்தார், பிணையாளி, உத்திரவாகு
- Surface, s.** meylpoorūm, மேற்புறம்
- Surfeit, s.** perroonteenee, tey-vūttoo, பெருந்தீனி, தெவிட்டு
- Surfeit, v.** perroonteenee teenā-sheykiradoo, பெருந்தீனிதீன் ணச்செய்கிறது
- Surgeon, s.** vāydeeyūn, pūrhee-khāree, வைத்தியன், பரிகாரி
- Surgery, s.** (the science of,) vāydeeyā vārkodūm, வைத்தியவாகிடம்
- Surliness, s.** veydooveydoopoo, kooroomboo, வெடுவெடுப்பு, குறும்பு
- Surlily, a.** veydooveydoopay, kooroombay, வெடுவெடுப்பாய், குறும்பாய்
- Surly, a.** veydooveydoopoollāh, kooroombānāh, வெடுவெடுப்புள்ள, குறும்பான
- Surmise, s.** yennūm, ninneypoo, என்னம், நினைப்பு

Surmise, *v.* yenuookiradoo, bā-neekiradoo, ninneykiradoo, என்றுகிறது, பாணிக்கிறது, நீணக்கிறது

Surpass, *a.* meynmeypūdookiradoo, ädeekhüreekiradoo, மேன்மைப்படுகிறது, அதிகரிக்கிறது

Surpassingly, *a.* ädeegäameymeyay, அதிகமேன்மையாய்

Surplus, *s.* meetchūm, bākkee, விச்சம், பாக்கி

Surprise, *v.* ätchüreeyäpūdootookiradoo, birmeevätkheykiradoo, ädeeseyäpūdootookirkiradoo, ஆட்சரியப்படுத்துகிறது, பிரமிக்கச்செய்கிறது, அதிசயப்படுத்துகிறது

Surprise, *s.* ätchüreeyum, ädeeseyum, ஆச்சரியம், அதிகியம்

Surprisingly, *a.* ädeeseyumay, vimiddümay, அதிசயமாய், விமிதமாய்

Surrender, *v.* oppeveekiradoo, oppookodookiradoo, ஒப்பவிக்கிறது, ஒப்புக்கொடுக்கிறது

Surrender, *s.* oppeveekay, ஒப்பவிக்கை

Surreptitious, *a.* kūllätün̄mool-läh, rügoosheeumänäh, கள்ளத்தனமுள்ள, இரகுவியமான

Surreptitiously, *a.* kūllätün̄may, rügoosheeumay, கள்ளத்தனமாய், இரகுவியமாய்

Surround, *v.* shoottookiradoo, shoorhkiradoo, vüllkeykiradoo, சுற்றுகிறது, சுழுகிறது, வளக்கிறது

Surrounding, *a.* shoottookirä, shoorhkirä, vüllkeykirä, சுற்றுகிற, சுழுகிற, வளக்கிற

Survey, *v.* nellüm älükiradoo, boomee älükiradoo, älavoopär-

kiradoo, நிலமளக்கிறது, மூழ்யளக்கிறது, அளவுபார்க்கிறது

Survey, *s.* deysüm älavoo pär-käy, தேசமளவுபார்க்கை

Surveyor, *s.* nellüm älükirävun, deysum älavoo pärkirävün, நிலமளக்கிறவன், தேசமளவுபார்க்கிறவன்

Survive, *v.* wheerpürhäykiradoo, உயிர்பிழைக்கிறது

Susceptible, *a.* oonürcheeyool-läh, pütteepoodeekatükkah, உணர்ச்சியுள்ள, பற்றிப்பிடிக்கத்தக்க

Suspect, *v.* sündeykä püdoorkiradoo, äyyäpüdoorkiradoo, sú-moosyäpüdoorkiradoo, சுந்தேகப்படுகிறது, ஜயப்படுகிறது, சமுசயப்படுகிறது

Suspectful, *a.* sündeykümoolah, súmoosyümoolah, சுந்தேகமுள்ள, சமுசயமுள்ள

Suspend, *v.* tookkookiradoo, தட்குகிறது

Suspend, *v.* (from office,) änämüttile vaikiradoo, velläykeevai kiradoo, அனுமத்தில்வைக்கிறது, விலக்கிவைக்கிறது

Suspense, *s.* äyyüm, sündeyküm, ஜயம், சுந்தேகம்

Suspicious, *a.* sündeykümänäh, äyyümänäh, சுந்தேகமான, ஜயமான

Suspicion, *s.* äyyüm, sundeyküm, súmoosyüm, ஜயம், சுந்தேகம், சமுசயம்

Sustain, *v.* tängkookiradoo, ädureekiradoo, தாங்குகிறது, ஆதரிக்கிறது

Sustenance, *s.* äkhärüm, boshänum, ஆகாரம், போசனம்

Suttee, *s.* woodünküttayeyroo-

- kirāvūl, உடன்கட்டையேறு கிறவள்
- Swallow, v. moorhoongookiradoo, மூரூங்குகிறது
- Swamp, s. sheyroonillūm, kūr-rūney, சேறுநிலம், கழனி
- Swampy, a. sheyroollah, kūr-hūnney, சேறுள்ள, கழனி
- Swap, v. būdilookoo būdil koodookiradoo, māttookiradoo, பதிலுக்கு பதில் கொடுக்கிறது, மாத்துகிறது
- Sward, s. pilloonellūm, புலுநி வம்
- Swarm, v. koottūmidookiradoo, கூட்டமுடுகிறது
- Swarm, v. tirulookiradoo, திரு கிறது
- Sway, v. ägeenästükārūm pūnnookiradoo, ädeekhārūmpūnnookiradoo, ஆக்கினாசக்கரம்பன்றுகிறது, அதிகாரம் பண்றுகிறது
- Sway, s. ädeegärūm, tūttoovūm, ädshee, ägeenästükūrrūm, அதிகாரம், தத்துவம், ஆட்சி, ஆக்கினாசக்கரம்
- Swear, v. äneyyiddookiradoo, sūtteeūm pūnnookiradoo, ஆணையிடுகிறது, சத்தியம் பண்றுகிறது
- Swearing, s. äney, sūtteeūm, ஆண, சத்தியம்
- Sweat, s. veyrvey, வெர்வை
- Sweaty, a. veypoolāh, வெயர் ப்புள்ள
- Sweep, v. koottookiradoo, pey-rookookiradoo, கூடுகிறது, பெருக்குகிறது
- Sweepings, s. kooppey, koolūm, குப்பை, கூளம்
- Sweet, a. titteepoollāh, inneepānāh, தித்திப்புள்ள, இனிப்பான
- Sweeten, v. titteepākookiradoo, eeneepākookiradoo, தித்திப்பாக்குகிறது, இனிப்பாக்குகிறது
- Sweetly, a. titteepay, inneepay, தித்திப்பாய், இனிப்பாய்
- Sweetmeats, s. mittāy, pūlākhārum, மிட்டாய், பலகாரம்
- Sweet-smelling, a. rombo vāsneyoolāh, ரோம்ப வாசனையுள்ள
- Swell, v. veengkookiradoo, oob-bookiradoo, வீங்குகிறது, உப்புகிறது
- Swelling, a. veengkookirā, oob-bookirā, வீங்குகிற, உப்புகிற
- Swerve, v. konookiradoo, செருகிறது
- Swift, a. veykhūmoollāh, seekeerūmānāh, வேகமுள்ள, சீக்கிரமான
- Swiftness, s. adeeveykhūm, seekirūm, veykhūm, அதிவேகம், சீக்கிரம், வேகம்
- Swiftly, a. veykhūmay, seekirūmay, வேகமான, சீக்கிரமான
- Swim, v. neenjshookiradoo, neendookiradoo, நீஞ்சுகிறது, நீந்துகிறது
- Swimmer, s. neetchookārūn, nindookārūn, நீச்சுக்காரன், நீந்துக்காரன்
- Swimming, s. neenjshūl, nindūl, நீஞ்சுல், நீந்தல்
- Swindle, v. mosūm pūnnookiradoo, peetūlāttumpunnoookiradoo, மோசம்பண்றுகிறது, பித்தலாட்டம்பண்றுகிறது.
- Swindler, s. mosākārūn, peetūlāttākārūn, மோசக்காரன், பித்தலாட்டக்காரன்
- Swine, s. pūnnee, pūnree, பணி, பண்றி

- Swine-herd, s. pūnnee kāvūlūn, பண்ணிகாவலன்
- Swing, s. oonjūl, ஊஞ்சல்
- Swing, v. oonjulāttookirādoo, உஞ்சலாட்டுகிறது
- Swinging, s. āttūm, ஆட்டம்
- Swinish, a. pūnneetūnñmānāh, பண்ணித்தனமான
- Switch, s. tūdee, kootchee, kom-boo, தடி, குச்சி, கொம்பு
- Switch, v. kootchālūdeekirādoo, குச்சாலடுக்கிறது
- Swivel, s. wortilley, உழலை
- Swoon, v. morchey pokirādoo, kī-laykirādoo, மூர்ச்சைபடுகிறது, களைக்கிறது
- Swoon, s. morchey, kūlay, shor-voo, மூர்ச்சை, களை, சோர்வு
- Swop, v. būdil kodookirādoo, māttookirādoo, பதில்கொடுக்கிறது, மாற்றுகிறது
- Sword, s. kūttee, pūttākūttee, கத்தி, பட்டாக்கத்தி
- Sycophancy, s. eetchāgām, mo-khāmun, இச்சகம், முகமன்
- Sycophant, s. eetchāgūmpādee, eetchāgūn, mokhāmūnkārūn, இச்சகம்பாடி, இச்சகன், முகமன்காரன்.
- Syllable, s. āsay, அசை
- Sylvan, a. kādoollāh, soleyānāh, காடுள்ள, சோலையான
- Symbol, s. kooreepoo, ādayā-lūm, குறிப்பு, அடையாளம்
- Symmetrical, a. nūllāsūmānñmā-nāh, woroopoolāh, rūmbe-yūmmoollah, நல்லசமானமான, உறுப்புள்ள, ரமபியழுள்ள
- Symmetrically, a. nūllāsūmā-nñmmay, woroopay, நல்லசமானமாய், உறுப்பாய்
- Symmetry, s. worūppoo, rūm-be-yūm, உறுப்பு, ரமபியழும்
- Sympathetic, a. koodāwūnner-kira, yeygūmānāh, கூடவன் ருகிற, ஏகமான
- Sympathetically, a. koodāwūnnūrwāy, yeygūmāy, கூடவன் ர்வாய், ஏகமாய்
- Sympathize, v. koodāwūnnir-kirrādoo, yeghobittirrooki-rādoo, கூடவனர்கிறது, ஏகோபித்திருக்கிறது
- Sympathy, s. koodāwūnnūrvoo, yeghobittirrookay, கூடவன் ர்வு, ஏகோபித்திருக்கை
- Symptom, s. kooree, lūtchānūm, குறி, லட்சணம்
- Synonymous, a. wottāpāyunool-lāh, woreyārtūmoollāh, ஒத்தபயனுள்ள, ஒரோஅர்த்தமான
- Synopsis, s. vibbūrrā kooree-poo, விபரக்குறிப்பு
- Syringe, s. peechnāngkol, பீச்சாங்கோலி
- Syringe, v. peechnāngkolpee-chookirādoo, பீச்சாங்கோலீபீச்சுகிறது
- Syrup, s. pāgoo, sāroo, பாகு, சாறு
- System, s. wooroongoo, morrey, ஒழுங்கு, முறை
- Systematic, a. woroongoollāh, morreyyoollāh, ஒழுங்குள்ள, முறையுள்ள

T

- Table, s. (furniture,) meyshey, மேசை
- Table, s. (index,) āttāvūney, jāptāh, அட்டவணை, சாப்தா
- Tacit, a. mowvūnūmānāh, pey-shādāh, மவுனமான, பேசாத

- Tacitly, *a.* mowvññumay, peyshāmūl, மவுனமாய், பேசாமல்
- Taciturn, *a.* mowvññumānāh, peyshādāh, மவுனமான, பேசாது
- Taciturnity, *s.* mowvññum, மவும்.
- Tack, *s.* āsmāneegirree ānee, அசுமானகிரியாணி,
- Tackle, *s.* kūppée, kowroomoodūlānāh, கப்பி, கவுறுமுதலான
- Tact, *s.* kootchām, sāmārttee-yūm, சூச்சம், சாமார்த்தியம்
- Tag, *s.* tūttoo, தட்டு
- Tail, *s.* vāl, வால்
- Tail, *s.* (of a peacock,) toghāy, தோகை
- Tailor, *s.* tāyārkārūn, dūrjee, தெயக்காரன், தாகி
- Taint, *s.* māsoo, pūrhooadoo, மாசு, பழுது
- Taint, *v.* māsoopūdoottookiradoo, pārhākookiradoo, மாசு படுத்துகிறது, பாறாக்குகிறது
- Tainted, *a.* māsānāh, pūrhoodūttāh, pūrhoodānāh, பழுதுபட்ட, பழுதான, மாசான
- Take, *v.* yeddookiradoo, vāng-kookiradoo, piddeekiradoo, kollookiradoo, எடுக்கிறது, வாங்கிறது, பிடுக்கிறது, கொள்ளுகிறது
- Taking, *s.* vāngkūl, piddeepoo, kāykōl, tookkoo, நாக்கு, பிடிப்பு, கைகொள், வாங்கல்
- Tale, *s.* poorānum, kūdey, புராணம், கதை
- Tale-bearer, *s.* kūdeykārūn, கதைக்காரன்
- Talent, *s.* vūllāmey, samarttee-um, வல்லமை, சாமார்த்தியம்
- Talk, *v.* peysookiradoo, sāmbā-
- shīney sheykiradoo, பேசுகிறது, சம்பாவினைசெய்கிறது
- Talk, *s.* peytchoo, sāmbāshāney, kūdey, பேச்சு, சம்பாவி ணை, கதை
- Talkative, *a.* vāyādeeyānāh, miggoodeeyay peysookirā, வாயாடியான, மிகுதியாய்பேசுகிற
- Talkativeness, *s.* vāyādeetūm, வாயாடுத்தனம்
- Talker, *s.* vāyādee, peychookārun, வாயாடு, பேசுகிறவன்
- Tall, *a.* whyrūndāh, nūtteyānāh, wossūndāh, உயர்ந்த, நெடுடையான, உசநத
- Tallness, *s.* nūttey, whyrūm, நெட்டை, உயரம்
- Tallow, *s.* māttoo korhoopoo, மாட்டுக்கொழுப்பு
- Talley, *v.* lūkkākūlttookiradoo, sāreevūrookiradoo, இலக்கக்கட்டுகிறது, சரிவருகிறது
- Talon, *s.* pūdsheeneggūm, பட்சிநகம்
- Tamarind, *s.* (fruit,) poollee, poolleeūm, pūrhūm, புளி
- Tamarind, *s.* (tree,) poolleeyā-mūrrūm, புளியமரம்
- Tame, *a.* sādoovānāh, pūrhū-kūmānāh, shooneykurttāh, சாதுவான, பழுக்கமான, சணைகெட்ட
- Tame, *v.* shooneykūrdookiradoo, pūrhūkkookiradoo, சணைக்குடுக்கிறது, பழுக்குகிறது
- Tameness, *s.* pūrhākūm, shooneykūrdoo, பழுக்கம், சணைகேடு
- Tamper, *v.* tūlley ittookollookiradoo, yeypūdoottookiradoo, தலையிடடுக்கொள்ளுகிறது, ஏர்ப்படுத்துகிறது

- Tamul, tāmūrh, தமிழ்
 Tan, s. tolpuddineddūmsūkkāy, தோல்பதனிடும்சக்கை
 Tan, v. tolpuddineddookiradoo, தோல்பதனிடுகிறது
- Tangible, a. kāy kollātūkkāb, கைச்செகாள்ளத்தக்க
 Tangle, v. sikkeekollookiradoo, சிக்கிக்கெகாள்ளுகிறது
- Tangle, s. sikkoo, pinnūl, சிக்கு, பின்னல்
- Tank, s. koolūm, yeerē, kootay, குளம், ஏரி, குட்டை
- Tanner, s. tolpuddineddookirāvūp, தோல்பதனிடுகிறவன்
- Tannery, s. tolpuddineddooom sāley, தோல்பதனிடுஞ்சாலை
- Tannin, s. kūssāyūm, சகாயம்
- Tantalize, v. yeikkiradoo, ஏய்க்கிறது
- Tantamount, a. sāreevāndāh, orey viddūmānāh, sāreesūmūmānāh, சரிவந்த, ஒரோவிதமான, சரிசமமான
- Tap, s. tūttoo, தட்டு
- Tap, v. tūttookiradoo, தட்டுகிறது
- Tape, s. nādā, தாடா
- Taper, v. koor iddookiradoo, கூரிடுகிறது
- Tapering, a. koorākirā, koochākirā, கூராகிற, கூச்சாகிற
- Tar, s. keel, கீல்
- Tar, v. keelpoosookiradoo, கீல்பூச்சிறது
- Tardily, a. meddoovāy, tāmāshūmay, மெதுவாய், தாமஷி மாய்
- Tardiness, s. tāmāshūm, meddoovoo, தாமஷிம், மெதுவு
- Tardy, a. tāmāshūmānāh, meddoovānāh, தாமஷிமான, மெதுவான
- Target, s. māpāttoo, மபட்டு
- Tarnish, v. kūrey pūdoottookiradoo, māsoop pūdoottookiradoo, கறைப்படுத்துகிறது, மாசுப்படுத்துகிறது
- Tarpauling, s. keelpāy, கீல்ப்பாய்
- Tarry, v. tāmāsheekiradoo, தாமஷீக்கிறது, தங்குகிறது
- Tart, a. poolleepoollāh, poolleyānāh, புளிப்புள்ள, புளியான
- Tartness, s. poolleepoo, poollee, புளிப்பு, புளி
- Tartly, a. poolleepay, koor pay, கடுகடுப்பாய், கூர்ப்பாய்
- Task, s. (lesson,) kooreettāpādūm, குறித்தபாடும்
- Taste, s. roossee, roosseegārūm, soovay, உருசி, உருசிகரம், சுவை
- Taste, v. roosseepārkiradoo, roosseekiradoo, உருசிபார்க்கிறது, உருசிக்கிறது
- Tasteless, a. roosseyillādāh, உருசியில்லாத
- Tasty, a. roosseeyoollāh, உருசியுள்ள
- Tatter, s. kūndey, pūrhñāng-kūndey, கந்தை.பழங்கந்தை
- Tattle, s. shondookūdey, சொன்னுக்கதை
- Tattle, v. shondookūdey shollookiradoo, shondoopey shookiradoo, சொன்னுக்கதை சொல்லுகிறது, சொன்னுபேசுகிறது
- Tattler, s. shondookūdey kārūn, சொன்னுக்கதைக்காரன்
- Tattling, s. shondookūdey, சொன்னுக்கதை
- Tattoo, v. (to beat,) sāyuntirām tāmboor ūdeekiradoo, சாயிந்திரம் தட்டுத்துக்கிறது

- Taunt, *v.* eegürchee shollookiradoo, sūrrāsūmpūnnookiradoo, இகழ்ச்சிசொல்லுகிறது, சரம்பன்னுகிறது
- Tauntingly, *a.* eegürcheeyay, sūrrāsūmāy, இகழ்ச்சியாம், சரசமாய்
- Tawdriness, *s.* wooyārūm, sūmālūm, ஒப்யாரம், சுமாளம்
- Tawdry, *a.* wooyārūmānāh, sūmālūmānāh, ஒப்யாரமான, சுமாளமான
- Tawny, *a.* shengkūl māngkūlānāh, செங்கல் மங்கலான
- Tax, *v.* yerrey vaykiradoo, vūrree vaykiradoo, இறைவைக்கிறது, வரிவைக்கிறது
- Tax, *s.* vūrree, yerrey, teervay, kūndāyūm, இறை, வரி, தீர்வை, கந்தாயம்
- Taxation, *s.* vūrreevaypoo, வரிவைப்பு
- Tea, (leaves,) *s.* teyyelley, தீயீலை
- Teach, *v.* pūdeepeekiradoo, kūrpeekiradoo, bodeekiradoo, உப்பிக்கிறது, கற்பிக்கிறது, போதிகிறது
- Teacher, *s.* vātteeyār, shūttām-poolley, உவாத்தியார், சட்டாம்பிள்ளை
- Teaching, *s.* kūrpūney, pūdeepeepoo, கற்பனை, படிப்பிப்பு
- Teak, (timber,) *s.* teykoomūrūm, தெக்குமரம்
- Teal, *s.* tārā, தாரா
- Tear, *s.* kūnneer, கண்ணீர்
- Tear, *s.* (rent,) keerheevoo, குழிவு
- Tear, *v.* keerheekiradoo, pir-reekiradoo, கீழிக்கிறது, பிரிக்கிறது
- Tearless; *a.* kūnneerillādāh, கண்ணீரில்லாத
- Tease, *v.* ullēykūrheekiradoo, ullētttookiradoo, அலைக்குறிக்கிறது, அலட்டுகிறது
- Teasing, *s.* älüttoo, älügūree-poo, அலட்டு, அலக்குறிப்பு
- Teat, (woman,) *s.* molleykūn, molleykāmboo, மூலைக்கண், மூலைக்காம்பு
- Teat, (cow,) *s.* mūdee-kūn, மடி, மடக்கண்
- Tedious, *a.* ulloopoollāh, yelley-kāpūnnookirā, அதுபுள்ள, இலைக்கப்பன்னுகிறது
- Tediously, *a.* ulloopāy, அதுப்பாய்
- Teeming, *a.* kūllaykirā, கணக்கிறது
- Teeth, *s.* pūllookhūl, பல்லுகள்
- Teethe, *v.* pūlloo mollaykiradoo, பல்லுமுனைக்கிறது
- Telescope, *s.* doorbeen, doorā-disheetekūnādee, nūtchoo kūnādee, தூரத்திட்டுக்கண் ஞாடி, நச்சுக்கண் ஞாடி
- Tell, *v.* shollookiradoo, äreeveekiradoo, teyreeveekiradoo, சொல்லுகிறது, அறிவிக்கிறது, தெரிவிக்கிறது
- Temerity, *s.* tooneevoo, tooneekūrūm, துணிவு, துணிகரம்
- Temper, *s.* goonūm, tūnmey, nerroovākhūm, தண்மை, குணம், நிருவாகம்
- Temper, (steel, &c.) *v.* toykiradoo, தொய்க்கிறது
- Temperament, *s.* sūreerāgoonūm, goonūm, tūnmey, சரீரகுணம், குணம், தன்மை
- Temperance, *s.* tānnūdākūm, தன்னடக்கம்
- Temperate, *a.* tānūdākūmānāh, தன்னடக்கமான

- Temperature, *s.* kāttoogoonūm, காற்றுக்கணம்
- Tempest, *s.* shooreykāttoo, shündämāroodūm, குலாக்காற்று, சன்டமாருதம்
- Tempestuous, *a.* shooreykāttā-nāh, shündämāroodūmānāh, குலாக்காற்றுன, சன்டமாருதமான
- Temple, *s.* koveel, deyvälāyūm, alāyūm, கோவில், தேவாலயம், ஆலயம்
- Temporary, *a.* ännitteeyūmānāh, vidoodeeyānāh, அதித்தியமான, விடுதியான
- Tempt, *v.* toondookiradoo, yeeyveevoodeokiradoo, தாண்டுகிறது, ஏவுகிறது
- Temptation, *s.* toondookay, yeypoo, yeeyvookay, தாண்டுகை, ஏவுகை
- Tempter, *s.* toondookirāvūn, தாண்டுகிறவன்
- Temptingly, *a.* yeyyvay, yeppay, ஏப்பாய், ஏப்பாப்
- Ten, *n.* püttoo, பத்து
- Tenable, *a.* yeddoopñdādāh, ärheekäkoodādāh, எடுப்பாத, அழிக்கக்கூடாத
- Tenacious, *a.* yeddookootünümānāh, yellükħādāh, இடுக்குத்தனமான, இளகாத
- Tenacity, *s.* viddapiddee, ar-hoottūm, விடாப்பிடி, அழுத்தம்
- Tenant, *s.* vādākhāykee irrookirāvūn, kodeykooleeirrookirāvūn, வாடகைக்கியிருக்கிறவன், கொடக்கூவிக்கியிருக்கிறவன்
- Tend, *v.* kākkiradoo, teydooki-radoo, காக்கிறது, தேடுகிறது
- Tendency, *s.* nokkūm, tottūm, கோக்கம், கோற்றம்
- Tender, (for contract,) *s.* dürkhāst, தர்க்கால்து
- Tender, *v.* dürkhāstsheykira-doo, தர்க்கால்துசெய்கிறது
- Tender, *a.* meddoovānāh, மெதுவான
- Tenderness, *s.* meddoovoo, மெதுவு
- Tendon, *s.* nūrūmboo, நரம்பு
- Tenement, *s.* voodoo, nelley-mey, வீடு, நிலைமை
- Tense, (present,) neegħuirghkālūm, türkālūm, நிகழ்காலம், தற்காலம்
- Tense, (past,) shellkālūm, ponākālūm, செல்காலம், போனகாலம்
- Tense, (future,) vürroongkālūm, yeddeerkālūm, வருங்காலம், எதிர்காலம்
- Tension, *s.* poodeepoo, virray-poo, பிடிப்பு, விறைப்பு
- Tent, *s.* goodārūm, deyrāh, கூடாரம், செரா
- Tenth, *a.* püttām, püttāvadoo, பத்தாம், பத்தாவது
- Tenthly, *a.* püttāvūday, பத்தாவதாம்
- Tenure, *s.* ättchee, ஆட்கி
- Tepid, *a.* konjshāshoodānāh, கொஞ்சச்சுடான
- Term, (expression,) *s.* shöll, güdavoo, சொல், கெடுவு
- Term, *v.* peyr iddookiradoo, peyrkodookiradoo, பெயர்கொடுக்கிறது, பெயர்கொடுக்கிறது
- Terms, *s.* tūviñey, தவணை
- Termagant, (woman,) *s.* bujjāree, ānmāree, புசாரி, ஆண்மாரி
- Terminate, *v.* moodeekiradoo, teekiradoo, முடிக்கிறது, கீர்க்கிறது

Termination, s. moodeevoo, teerpoo, மூடவு, தீர்ப்பு	Testifier, s. sâtsheekârûn, sâtshee, சாட்சிக்காரன், சாட்சி
Terrace, s. mettey, oopûree-khay, மெத்தை, உப்பர்கை	Testify, v. sâtsheeyiddookiradoo, sâtsheeshollookiradoo, சாட்சியிடுகிறது, சாட்சிசொல்லுகிறது
Terrible, a. bâyûngkûrûmânâh, nûdoonûndoongkâtûkkâh, did-dookûddâtûkkâh, பயங்கரமான, நடுநடுங்கத்தக்க	Testily, a. veddooveddoopay, moorgûmay, வெடுவெடுப்பாம், மூர்க்கமாய்
Terrify, v. bâyâpûndoottookiradoo, diddookûddâpûnnookiradoo, பயப்படுத்துகிறது, திடுக்கிடப்பண்ணுகிறது	Testimonial, s. seepârsoopût-trûm, சிபாரிசுபத்திரம்
Territory, s. râjeevûm, sheemey, deysûm, இராச்சியம், சீமை	Testimony, s. sâtshee, ättâtshee, சாட்சி, அத்தாட்சி
Terror, s. bâyûngkûrûm, ütchûm, deeghûl, deegheypoo, பயங்கரம், அச்சம், திகில், திகைப்பு	Testiness, s. veddooveddoopoo, moorgûm, வெடுவெடுப்பு, மூர்க்கம்
Terse, a. worhoongkânâh, tey-leevânâh, ஒழுங்கான, தெளிவான	Testy, a. veddooveddoopânâh, வெடுவெடுப்பான
Tersely, a. worhoongkây, tey-leevay, ஒழுங்காய், தெளிவாய்	Tetanus, s. eerpoo, pûllooküt-tûl, சர்ப்பு, பல்லுக்கிடல்
Terseness, s. worhûngoo, tey-leevoo, ஒழுங்கு, தெளிவு	Text, s. vâggeetûm, வாக்கியம்
Test, s. shodûney, pûreeshodûney, pûreedshey, சோதனை, பரிட்சை	Texture, s. nessavoo, pinnûl, நெசவு, பின்னல்
Test, v. shodeekiradoo, pûreed-sheekiradoo, சோதிக்கிறது, பரிட்கிறது	Than, a. koo, pârkilloom, eeloom, pârkkâh, eel, pârkeel, ச்சு, பார்க்கிலும், இலும், பார்க்க, இல், பார்க்கில்
Testator, s. mûrûnâsâdânûm-pûnnookiradoo, மரணசாதனம்பண்ணுகிறவன்	Thank, v. vîndûntûm shollooki-radoo, toodeeshollookiradoo, pooghûrhkiradoo, வந்தனம் சொல்லுகிறது, துதிசொல்லுகிறது, புகழ்கிறது
Testatrix, s. mûrûnâsâdanûm-pûnnookirâvûl, மரணசாதனம்பண்ணுகிறவள்	Thankful, a. vîndûnûmoollah, toodeeyoollah, வந்தனமுள்ள, துதியுள்ள
Testicle, s. beejuum, viddey, ândûm, பீசம், விதை, அண்டம்	Thankfulness, s. vîndûnûm, pooghûrh, toodee, வந்தனம், புகழ், துதி
Testification, s. sâtshee, ättâtshee, roojoo, சாட்சி, அத்தாட்சி, உருசு	That, p. ädoo, ândâh, அது, அந்த
	Thatch, (a house,) v. voodoo, meykiradoo, வீடுமேட்கிறது

Thatch, *s.* voodoo meykira pil-loo, வீடுமேய்கிறபுல்லு

Theft, *s.* kūlvoo, tirroottoo, shorūm, களவு, திருட்டு, சோரம்
Their, *p.* ävürkñloodäyäh, ävuloodäyäh, avürkhñloodäh, அவர்களுடைய, அவர்களுட

Themselves, *p.* ävürghñl dāney, அவர்கள் தானே

Then, *a.* äppodoo, appodoom, appürräum, peerpädoo, அப்போது, அப்போதும், அப்பும், பிற்பாடு

Thence, *a.* üngey¹, eeründoo, avvüdütteel eeründoo, adooot-düngkee, அங்கிருந்து, அவ்விடமிருந்து, அதுதுடங்கி

Thence, *a.* äkayäl, änäpüdee-yäl, ஆகையால், ஆனபடியால்

Theorist, *s.* shoostirüm küttoo-kiravün, சூல்த்திரங்கட்டுகிறவன்

Theory, *s.* yennüm, எண்ணம்
There, *a.* üngey, ävvüddüm, அங்கு, அவ்விடம்

Thereabout, *a.* ävvüdüngkñleel, அவ்விடங்களில்

Thereafter, *a.* ändäpiräkärüm, adoopoley, அந்தப்பிரகாரம், அதுபோல்

Thereby, *a.* ädeenäley, äday-kondoo, ädoomoolümay, அதினால், அதைக்கொண்டு, அதுமூலமாய்

Therefore, *a.* äkäyäl, ädüläl, ädürkhñkäh, ஆகையால், ஆதலால்

Therein, *a.* ändävoodütteel, அந்தவிடத்தில்

Thereof, *a.* ädeen, ädeenodäh, அதின், அதினாலே

Thereon, *a.* ädeenperril, iddeen-

perril, ädünmeyley, அதின்பேரில், இதின்பேரில், அதன்மேல்,

Thereupon, *a.* woodäney, ädin-perril, அதின்பேரில், உடனே,

Therewith, *a.* ättoodün, ittoodün, அத்துடன், இத்துடன்

These, *p.* eedookhñl, eevürkhñl, இதுகள், இவர்கள்

They, *p.* ävürkhñl, ivvürkhñl, ävay, ivvay, அவர்கள், இவர்கள், அவை, இவை

Thick, *a.* günümämäh, pürro-meycolläh, கணமான, பருமையுள்ள

Thicken, *v.* günümäkkookiradoo, tüdeepäkkookiradoo, கணமாக்குகிறது, தழுப்பாக்குகிறது

Thicken, (food, &c.) korumbäk-kookiradoo, குழம்பாக்குகிறது

Thicket, *s.* sirrookädoo, pürk-teykädoo, சிறுகாடு, பரட்டைக்காடு

Thickly, *a.* günumay, tüdeepay pürroombüdeeyay, கணமாய், தழுப்பாய், பரும்படியாய்

Thickness, *s.* günüm, pürroom-büdee, tüdeepoo, கணம், பரும்படி, தழுப்பு

Thief, *s.* tiroodün, külvün, shorün, திருடன், களவன், சோரன்

Thieve, *v.* tiroodookiradoo, külvoosheykiradoo, திருடுகிறது, களவுசெய்கிறது

Thievish, *a.* külläh, shoräh, களன், சோர

Thigh, *s.* todäy, ஓதாடை

Thimble, *s.* angooostän, அங்குலத்தாள்

Thin, *a.* mellindäh, mellinshä

yellayttāh, மெவிந்த, மெவிஞ் ச, இளாத்த	Thorn, <i>s.</i> mool, mooloo, மூள், மூள்ளு
Thine, <i>p.</i> oonnoodayāh, oon, உ ன் னுடைய, உன்	Thorny, <i>a.</i> mooloollāh, மூள்ளுள் ள
Thing, <i>s.</i> porool, sāmān, pūn- dūm, vūstoo, பொருள், சாமா- ன், பண்டம், வல்லது	Thorough, <i>a.</i> dittūmānāh, deer- khāmānāh, திட்டமான, தீர்க்க மான
Think, <i>v.</i> ninneykiradoo, yen- nookiradoo, ālosheekiradoo, நினைக்கிறது, என் னுகிறது, ஆலோகிக்கிறது	Thoroughfare, <i>s.</i> mārgām, மா- ர்க்கம்
Thinker, <i>s.</i> ninneykirāvūn, yen- nookirāvūn, நினைக்கிறவன், எ ன் னுகிறவன்	Thoroughly, <i>a.</i> deerkhāmay, ச ர்க்கமாய்
Thinking, <i>s.</i> ninneyvoo, yennūm, yoshūney, நினைவு, எண்ணம்	Thou, <i>p.</i> nee, neer, நீ, நீர்
Thinly, <i>a.</i> melleesāy, மெல்லீசா- ய்	Though, <i>a.</i> ākeeloom, oom, irroondāloom, āloom, irrookāh, ஆகிலும், உம், ஆலும், இருக்க
Thickness, <i>s.</i> melleesoo, yellow- mey, மெல்லீசீ, இளமை	Thought, <i>s.</i> ninneyvoo, ninney- poo, yennūm, āloshūney, kūr- roottoo, நினைவு, எண்ணம், க ருத்து, ஆலோசனை
Third, <i>a.</i> moonnām, moonrā- vūdāh, moonrām, மூனும், மூ- ன்றும், மூன்றுவதான	Thoughtful, <i>a.</i> ninneypoollāh, gūnvūnāmoollāh, kūroottool- lāh, நினைப்புள்ள, கருத்துள்ள கவனமுள்ள
Third, (a third part,) moonreel onroo, moonrām pūngoo, மூ- ன்றிலொன்று, மூன்றும்பங்கு	Thoughtfulness, <i>s.</i> ninneypoo, gūnvūnām, kūroottoo, நினைப் பு, கவனம், கருத்து
Thirst, <i>s.</i> dākhūm, viddāy, tūv- veepoo, āvūl, தாகம், விடாய், தவிப்பு, ஆவல்	Thoughtlessly, <i>a.</i> ninneyāmūl, நினையாமல்
Thirst, <i>v.</i> dākhūm yeddoorkira- doo, viddāyākiradoo, தாக மெடுக்கிறது, விடாயாகிறது	Thoughtlessness, <i>s.</i> ninneyveen- mey, yennāmey, நினைவின் மை, எண்ணுமை
Thirsty, <i>a.</i> dākhūmoollāh, vid- dayoollāh, āvūlloollāh, தாக்கு ள்ள, விடாயுள்ள	Thousand, <i>n</i> āyirrūm, ஆயிரம்
Thirteen, <i>n.</i> pūdeemoonoo, பதி மூன்று	Thousandth-part, <i>s.</i> ayirrūmā- nāh pūngoo, ஆயிரமானபங்கு
This, <i>p.</i> iddoo, indāh, இது, இந் த	Thrall, <i>s.</i> ādimmey, அடிமை
Thither, <i>a.</i> ūngey, avvūndattēel, அங்கே, அல்லிடத்தில்	Thrallodom, <i>s.</i> ādimmeytūnām, அடிமைத்தனம்
Thong, <i>s.</i> vār, irrookooovār, ஏ ர், இறுக்குவார்	Thrash, (grain.) <i>v.</i> pōrūdeekira- doo, போரடுக்கிறது
	Thrashing, <i>s.</i> pōrūdee, போர ட
	Thrashingfloor, <i>s.</i> kūlūm, pōr- kūlūm, களம், போர்க்களம்

- Thread, *s.* nool, eerhey, நால், இழை
- Thread, (*a* needle,) *v.* kōrkiradoo, கோர்க்கிறது
- Threat, *s.* bāyāpūdoottoo, bāyāmooroottoo, பயப்படுத்து, பய முறத்து
- Threaten; *v.* bāyāpūdoottookiradoo, bāyāmooroottookiradoo, பயப்படுத்துகிறது, பய முறத்துகிறது
- Three, *n.* moonoo, moonroo, மூன் அ, மூனு
- Three-quarters, *s.* mookāl, முக்கால்
- Thrice, *a.* moonoo derrūm, moonrey, மூனுத்திரம், மும்மு கை
- Thriftiness, *s.* sheyrheepoo, vürteepoo, vülrütchee, செழிப்பு, வர்த்திப்பு, வளர்ச்சி
- Thrifty, *a.* sheyrheepānāh, vürteepānāh, செழிப்பான, வர்த்திப்பான
- Thrive, *v.* sheyreekiradoo, vārhookiradoo, செழிக்கிறது, வாழுகிறது
- Thrive, (*as plants*), *v.* türhay-kiradoo, தழைக்கிறது
- Thriving, *a.* sheyreekira, türhaykira, செழிக்கிற, தழைக்கிற
- Throat, *s.* tondey, korävüllay, தொண்டை, குரல்வளை
- Throb, *v.* iddeekiradoo, இடுக்கிறது
- Throb, *s.* toodeepoo, idday, இடப்பு, இடை
- Throe, *s.* nokādoo, நோக்காடு
- Throne, *s.* singāshūnām, சிங்காசனம்
- Throng, *s.* jennäkoottūm, செனக்கூட்டம்
- Throng, *v.* neyrookookiradoo, நெருக்குகிறது
- Throttle, *v.* koravulley poodeekiradoo, tondeynerrookiradoo, குரல்வளைப்பிடிக்கிறது, தொண்டைநெரிக்கிறது
- Through, (*owing to*), *a.* mok-handūrūttilley, āl, kondoo, முகாந்திரத்திலே, ஆல், கொண் டு
- Through, *a.* moolūmākāh, vür-heeyāk, ooroovāh, ooroovee, மூலமாக, வழியாக, உருவ, உருவி
- Throw, *v.* yeeyreekiradoo, எரிக்குது
- Thrust, *s.* koottoo, pāytchoo, iddee, குத்து, பாய்ச்சு, இடு
- Thrust, *v.* paytchookiradoo, koottookiradoo, iddeekiradoo, பாய்ச்சுகிறது, குத்துகிறது, இடுக்கிறது
- Thumb, *s.* perroo veerūl, பெருவிரல்
- Thumb, *v.* veerūlāl oonookiradoo, விரலாலு ஞுகிறது
- Thump, *s.* koottoo, üddeey, tüttoo, ärey, குத்து, அடி, தட்டு, அதை
- Thump, *v.* koottookiradoo, tüt-tookiradoo, குத்துகிறது, தட்டுகிறது
- Thunder, *s.* yiddee, yiddeemorghäküm, இடு, இடுமுக்கம்
- Thunder, *v.* yiddeekiradoo, yiddeeyiddeekiradoo, இடுக்கிறது, இடுயிடுக்கிறது
- Thundering, *s.* yiddeemorhähküm, இடுமுக்கம்
- Thunderstorm, *s.* mäleyoom-iddeeyoom, மழையுமிடுயும்
- Thursday, *n.* veeyälä kürghäme, வியாளக்கிழமை, or வியாளக்கிளமை

Thus, *a.* ippūdeeyey, ivvidūm-may, äppūdeeyey, இப்படியே, அப்படியே, இல்லிதமாய்
Thus-far, *a.* iddoovūraykoom, இதுவரைக்கும்

Thwart, *v.* tūddookiradoo, kūt-tūreekiradoo, kūlaykiradoo, தடுக்கிறது, கத்தரிக்கிறது, கலைக்கிறது

Thwarting, *s.* tūdooppoo, kūttī-reepoo, தடுப்பு, கத்தரிப்பு

Thyselv, *p.* needāney, oonney-dāney, நீதானே, உன்னைத்தானே

Tick, (on dogs, &c.) *s.* oonnee, உன்னி

Ticket, *s.* kaykūdūn, கைக்கடன்

Ticket, (lottery,) *s.* tirroovūl-leychittoo, pūndeeyāchittoo, திருவளச்சீட்டு, பந்தயச்சீட்டு

Tickle, *v.* tchūckkūllookhlūlloo-pūnnookiradoo, சக்கள்கிளுப்பு என்றுகிறது

Tide, (high,) *s.* neeryeyttūm, neerperrookkum, நீரோற்றம், நீர்ப்பெருக்கம்

Tide, (low,) *s.* neervūttūm, நீர் வற்றம்

Tidiness, *s.* seeroo, seer, shoot-tūm, சீரு, சீர், சுற்றம்

Tidings, *s.* sūmātchārūm, shey-dee, vūrttūmānūm, sūngvīdee, சமாச்சாரம், செய்தி, வர்த்தமானம், சங்கதி

Tidy, *a.* shoottūmānāh, seeroollāh, சீருள்ள, சுற்றமான

Tie, *s.* kūttoo, moodootchoo, கூடு, முடிச்சி

Tie, *v.* kūttookiradoo, moodee-kiradoo, கட்டுகிறது, முடிகிறது

Tiger, *s.* pillee, vengkāy, புலி, வேங்கை

Tight, *a.* woorūddeeyānāh, eerookkūmānāh, gūrtteeyā-nāh, உருதியான, இருக்கமான, கெட்டியான

Tighten, *v.* woortdee pudoot-tookiradoo, eerookkākiradoo, gūrtteeyāk kookiradoo, இறக்காக்கிறது, உருதிபடுத்துகிறது, கெட்டியாக்குகிறது

Tightly, *a.* eerookkūmay, இருக்கமாய்

Tightness, *s.* eerookūm, worā-dee, இருக்கம், உருதி

Tigress, *s.* pennpillee, பெண்புவி

Tile, *s.* wodoo, ஒடு

Tile, *v.* wodoopodookiradoo, ஒபோடுகிறது

Till, *v.* nellūm sāgholeepūnnookiradoo, boomee oorookiradoo, நிலம்சாகுவளிபண் என்றுகிறது, புழிவுழுகிறது

Till, *a.* vūraykoom mūttoom, pūreeyāndūm, வரைக்கும், மட்டும், பரியந்தம்

Tillable, *a.* sāgholeepūnnatūkāh, oorooghūtūkkāh, சாகுவளிபண்ணத்தக்க, உழுகத்தக்க

Tilt, *v.* kodeykowvarookiradoo, sāykiradoo, கொட்டைகவருகிறது, சாய்கிறது

Timber, *s.* mūrrūm, மரம்

Time, *s.* kālūm, veyley, nāl, காலம், வேளை, நாள்

Meantime, *a.* ädrkoollāh, ap-pūddeeyirookā, அதற்குள்ளே, அப்படியிருக்க

Time, *v.* orhoongoosheykiradoo, kālāvūreeseypūdoottoo-kiradoo, ஒழுங்குசெய்கிறது, காலவரிசைப்படுத்துகிறது

Timely, *a.* sūmāyūttookūdoot-tāh, சமயத்துக்கடத்த

- Timid, *a.* koochūmoollāh, åtchū-moollāh, கூச்சமுள்ள, அச்சமுள்ள
- Timidity, *s.* kootchūm, korhey, åtchūm, கூச்சம், கோழு
- Tin, *s.* tūggarūm, தகரம்
- Tinder, *s.* kūreegeenā toonee, கிணிதுணி
- Tinge, *v.* vūrūnūm poosookiradoo, sāyūm poosookiradoo, வர்னம்பூசுகிறது, சாயம்பூசுகிறது
- Tingle, *v.* worreykiradoo, உறைக்கிறது
- Tinker, *s.* kūlāykārūn, tūggarā-velleykārūn, கலாயக்காரன், தகரவேலக்காரன்
- Tinkle, *v.* kūlākkūlkiradoo, கலலக்கிறது
- Tint, *s.* nīrrūm, vūrūnūm, shā-yūm, நிறம், சாயம், வரண்மீ
- Tiny, *a.* shinnāh, seereeyāh, ürpāh, சின்ன, சிறிய, அடிப்
- Tip, *s.* noonee, monney, koor, ருணி, முனை, கூர்
- Tipple, *v.* koodeekiradoo, குடுக்கிறது
- Tippler, *s.* koodeekārūn, குடுகாரன்
- Topsy, *a.* veyreeyoollāh, koodēmuddūmoollah, வெறிப்புள்ள, குடுமதமுள்ள
- Tiptoe, (to walk on,) *v.* koon-dee nūddūkiradoo, குந்திநடக்கிறது
- Tired, (to be,) *v.* yellūppay ir-rookiradoo, äyāsūmay irrookiradoo, எளப்பாயிருக்கிறது, ஆயாசமாயிருக்கிறது
- Tire, *v.* yelleykāpūnnookiradoo, äyāsäpūdoottookiradoo, இன
- க்கப்பண்ணுகிறது, ஆயாசப்படுத்துகிறது
- Tiresome, *a.* ülakūrhēevānāh, tondūrvānāh, அலககழிவான, தொந்தரவான
- Titillation, *s.* koochūm, kaykoo-chūm, கூச்சம், கைக்கூச்சம்
- Title, *s.* pūttäpeyr, pūttūm, பட்டப்பெயர், பட்டம்
- Titter, *v.* poonjeeroopiddookiradoo, புஞ்சிருப்பிடுகிறது
- To, *p.* koo, eel, கு, இல்
- To-night, inroorāttirree, indā-rāttirree, இன்றுராத்திரி, இந்தராத்திரி
- Toad, *s.* towvookūlley, தவுக்கள்
- Toadstool, *s.* kālān, காளான்
- Toast, *v.* kūrookookiradoo, vāt-tookiradoo, shoodookirkiradoo, கருக்குகிறது, சுடுகிறது
- Toast, *s.* shottoo rōtlee, சட்டோட்டை
- Tobacco, *s.* pokhūlley, புகையிலை
- Toddy, *s.* kūl, kūlloo, mūddōo, கள்ளு, கள், மது
- Toe, *s.* kālvirrūl, கால்விரல்
- Together, *a.* koodāh, oroomeek-kāh, கூட, ஒருமீக்க
- Toil, *s.* prāyāsūm, whyrepoo, pādoo, பிரயாசம, உழைப்பு, பாடு
- Toilsome, *a.* prāyāsūmānāh, பிரயாசமான
- Token, *s.* ädayālūm, kooreepoo, saykay, அடையாளம், குறிப்பு, சைகை
- Tolerable, *a.* tūrrūmānāh, oppoorāvānāh, தரமான, ஒப்புரவான
- Tolerably, *a.* oppoorāvay, ஒப்புரவாய்

- Tolerate, *v.* yeddūm kodookira-doo, இடங்கொடுக்கிறது
- Toll, *v.* mūnee ūdeekiradoo, மனியடிக்கிறது
- Toll, *s.* āyūm, soongūm, teer-vey, ஆயம், சுங்கம், தீர்வை
- Tomato, *s.* tūkkālee, tūkkālee-pūrrūm, தக்காளி, தக்காளிப்பழம்
- Tomb, *s.* koree, kūllūrrey, கோ-ரி, கல்லறை
- Tombstone, *s.* koreekūll, கோ-ரி-க்கல்
- To-morrow, *s.* nāleykee, nāley, நாளைக்கி, நாளை
- Tone, *s.* sūttūm, issey, donee, சத்தம், இசை, தொணி
- Tongs, (smiths,) *s.* koorādoo, yeddookee, சூரடு, இடுக்கி
- Tongue, *s.* nākkoo, nāvoo, நாக்கு, நாவு
- To-night, *a.* inreerāttirree, in-reerāvoo, inneyrāttirree, இன்னைராத்திரி, இன்றிரவு
- Too, *a.* oom, koodāh, உம், கூட
- Too-much, *a.* romboo, älävoo-keeminjee, உரொமப, அளவுக்குமிஞ்சி
- Tool, *s.* āyoodūm, tūlāvādūm, kūroovee, ஆயுதம், தளவாடும், கருவி
- Tooth, *s.* pūl, tūndūm, பல், தந்தம்
- Toothache, *s.* pūlnovoo, பல்ளோ-ஏ
- Tooth-brush, *s.* pūl brooshee, பல்புருஷி
- Toothless, *a.* pällillādāh, பலவில்லாத
- Tooth-pick, *s.* pūlkoottee, பல்குத்தி
- Top, *s.* tūlley, noonee, koor, ootchee, தலை, துணி, கூர், உச்சி
- Tope, *s.* toppoo, soley, தோப்பு, சோலை
- Tope, *v.* mikkākoodeekiradoo, ädeegäkoodeekiradoo, மிக்கெடுக்கிறது, அதிகக்குழக்கிறது
- Topheavy, *a.* tūlleybārūmānāh, தலைப்பாரமான
- Topic, *s.* kāreeūm, nimmittē-yūm, காரியம், நிமித்தியம்
- Topsyturvy, *a.* tāroomārāy, தா-றமாறுப்பு
- Torch, *s.* (for palanquin,) pälä-kee mässäl, பல்லக்கிமசால்
- Torch, (with bearers and oil,) päläkee mässälchee, பல்லக்கிமசாலச்சி
- Torment, (pain,) *s.* veydünney, nokādoo, வேதனை, சோககாடு
- Torment, *s.* (trouble,) vaydey, ägginney, வாதை, ஆக்கினை
- Torment, *v.* veydunneysheyki-radoo, vaydeyshaykiradoo, வேதனைசெய்கிறது, ஆக்கினைசெய்கிறது
- Torn, *a.* keerheendāh, keer-heenjshäh, கிழிந்த, கிழிஞ்சு
- Torpid, *a.* mündümānāh, tim-meerānāh, மந்தமான, திமிரான
- Torpor, *s.* timmeer, timmeerpoo, திமிர், திமிர்ப்பு
- Torrent, *s.* neerotūm, neer-pāytchūl, நீரோட்டம், தீர்ப்பாட்சஸ்ஸி
- Torrid, *a.* wooshūnūmānāh, உ-விட்டனைமான
- Tortoise, *s.* āmey, ஆமை
- Tortuous, *a.* tirrookūlānāh, tir-rookūlmoorookūlānāh, திருக்கலான, திருக்கலவிருக்கலான
- Torture, *s.* sūkkūrāveydünney, dündinney, சுக்கரவேதனை, தண்டினை

Torture, *v.* sukkūrāveydūney-pūdoottookiradoo, dūndee-neypūdoottookiradoo, சுக்கர வேதனைப்படுத்துகிறது, தன் நினைப்படுத்துகிறது

Toss, *v.* yettookiradoo, ஏற்றுக் கூடுது

Total, *s.* tokhey, yekhūm, mot-tūm, தொகை, ஏகம், மொத்தம்

Total, *a.* yellā, moottānāh, moo-roo, எல்லா, முற்றன, முழு

Totality, *s.* mottūm, tokhay, மொத்தம், தொகை

Totally, *a.* tokheyay, தொகையாம்

Totter, *v.* tūdātūdākiradoo, älaykiradoo, தடத்தக்கிறது, அலைகிறது

Tottering, *s.* tūdātūdāpoo, asay-voo, tūlāttūm, தடத்தப்பு, அசைவு, தள்ளாட்டம்

Touch, *v.* todookiradoo, tottoo-pārkiradoo, teendookiradoo, தொடுகிறது, தொட்டுபார்க்கிறது, திண்டுகிறது

Touch, *s.* tottoopārkāy, todoo-kāy, தொட்டுப்பார்க்கை, தொடுகை

Touch-hole, *s.* pūttoovay, tir-reevay, பற்றுவாம், திரிவாம்

Touchiness, *s.* veddooveddoo-poo, kobūm, வெடுவெடுப்பு, கோபம்

Touching, *a.* tottoopārkirā, தொட்டுப்பார்க்கிற

Touching, (concerning,) *p.* kooritoo, tottoo, pūttee, குறித் து, தொட்டு, பற்றி

Touchstone, *s.* worreykūl, உரோகல்

Touchy, *a.* veddooveddoopool-läh, veddookoolläh, வெடுவெடுப்புள்ள, வெடுக்குள்ள

Tough, *a.* worrūmoolläh, būllūm-moolläh, உரமுள்ள, பலமுள்ள

Toughness, *s.* (as fowls, &c.) worrūm, உரம்

Toughness, (as wood, &c.) *s.* būllūm, பலம்

Tour, *s.* pāyūnūm, prāyānūm, பயணம், பிரயாணம்

Tow, (for rope,) *s.* jūnnāpūnnār, சனப்பதார்

Tow, *v.* kūttee yeerhookiradoo, yellookiradoo, கட்டியிழுக்கிறது, இழுக்கிறது

Towards, *p.* pūkkūmākāh, ney-rey, yeddirrey, பக்கமாக, நேரோ, எதிரோ

Towel, *s.* toowāley, துவாலை

Town, *s.* pūttānūm, cor, பட்டைம், ஊர்

Toys, *s.* villeyāttoo sāmān, விளையாட்டுசாமான்

Trace, *s.* ädeyālūm, kooree, kooreepoo, அடையாளம், குறி, குறிப்பு

Trace, *s.* kooree, kooreepoo, குறி, குறிப்பு

Track, *s.* üddeepādoo, kālūdee, kūvadoo, அடிப்பாடு, காலடி, கவடு

Track, *v.* üddee poodeettoo tot-tookiradoo, அடிப்பிடித்துத் தொடருகிறது

Tract, *s.* deysūm, nādoo, nel-lūm, தேசம், நாடு, திலம்

Tractable, *a.* (as a child,) pū-deeyātūkkāh, படியத்தக்க

Tractable, *a.* (as a horse, &c.) pūrhükäpūdātūkkāh, பழக்கப்படத்தக்க

Trade, *v.* kūchāvūddūmsheykiradoo, veeyābārūmsheykiradoo, கச்சவடஞ் செய்கிறது, வியாபாரம் செய்கிறது

Trade, *s.* veeyābārūm, chettoo, kūchāvūddūm, வியாபாரம், செட்டு, கச்சவட்டம்

Trader, *s.* kūdeykārūn, vūrtākūn, veeyābāree, chetty, கடைக்காரன், வரத்தகன், வியாபாரி, செட்டு

Trade-winds, *s.* pūroovā kāttoo, kālāpokā kāttoo, பருஷ்காறு, காலபோக்காற்று

Tradition, *s.* pārūmpūrrey, பாரம்பரை

Traditional, *a.* pārūmpūrreyā-nāh, பாரம்பரையான

Traduce, *v.* koottūm shāttookiradoo, pūrheekiradoo, kolshollookkiradoo, குத்தம்சாட்டு கிரது, பழக்கிரது, கோட்டொல்லுகிரது

Traffic, *s.* vūrtākūm, chettoo, veeyābārūm, kūchāvūddūm, வரத்தகம், செட்டு, வியாபாரம், கச்சவடம்

Traffic, *v.* veeyābārūm sheykiradoo, kūchāvūddūm sheykiradoo, வியாபாரமசெய்கிரது, கச்சவடம்செய்கிரது

Trafficker, *s.* kūdeykārūn, vūrtākūn, kūchāvūddākārūn, கடைக்காரன், வரத்தகன், கச்சவடக்காரன்

Tragical, *a.* jeevānpokātūkkāh, செவன்போகத்தக்க, பிராணதெமான

Trail, (on the ground,) *v.* eeroottoo kondoopokiradoo, இழுத்தக்கொண்டபோகிரது

Trail, (by smell,) *v.* vāstīney-poodeettoopokiradoo, வாசனபிடித்தப்போகிரது

Train, (people,) *s.* pūreeseyjen-nūm, பரிசைசினம்

Train, *v.* vūlkirkiradoo, pūdee-

peekiradoo, வளர்க்கிரது, படி ப்பிக்கிரது

Trait, *s.* goonā kooree, goonā pongkoo, குணகுறி, குணப்போங்கு

Traitorous, *a.* vūnjshākūmool-lāh, rājshādrokhūmoollāh, வஞ்சகமுள்ள, தோரகமுள்ள

Traitor, *s.* vūnjshākūn, drokhūn, வஞ்சகன், தோரகன்

Trammelled, (to be.) *v.* ävūsst-tāy pūdookiradoo, அவல்த தைபடுகிரது

Trample, *v.* kālāl middeekiradoo, காலால்மிதிக்கிரது

Tranquil, *a.* sāndūmoollāh, amaydeeyoollāh, sūmādānā-mānāh, சாந்தமுள்ள, அமைதியுள்ள, சமாதானமான

Tranquillize, *v.* sūmādānapāndoottookiradoo, sūmmāpāndoottookiradoo, சமாதானப்படுத்துகிரது, சமப்படுத்துகிரது

Tranquillity, *s.* sūmādānām, sāndūm, amaydee, சமாதானம், சாந்தம், அமைதி

Transact, *v.* nūddāpeekiradoo, kāreeyāpūdoottookiradoo, sheykiradoo, நடப்பிக்கிரது, காரியப்படுத்துகிரது, செய்கிரது

Transaction, *s.* nūdūkay, nūdā-poo, sūngūdee, shūmātchā-rūm, நடக்கை, நடப்பு, சங்கதி, சமாச்சாரம்

Transcend, *v.* meylkollookiradoo, vellookiradoo, மெந்தொன்னுகிரது, வெல்லுகிரது

Transcendency, *s.* miggoom-yenmey, whyrthchee, oon-needūm, மிகுமேன்மை, உயர்ச்சி, உன்னிதம்

- Transcendent, *a.* woocheetūmā-nāh, vellookirā, உச்சிதமான, வெல்லுகிற
- Transcribe, *v.* peyrtyerhoo-dookiradoo, பெயாத்தெழுதுகிறது
- Transcript, *s.* priddee, பிரதி
- Transfer, *s.* äründeeoppūdeepoo, அறுதியொப்படைப்பு
- Transfer, *v.* äründeeoppūdeekiradoo, kodoottovooodookiradoo, அறுதியொப்படைக்கிறது, குடுத்துவிடுகிறது
- Transform, *v.* rooboo mattookiradoo, உருபுமாற்றுகிறது
- Transfuse, *v.* vārkiradoo, woot-tookiradoo, வார்க்கிறது, ஊற்றுகிறது
- Transgression, *s.* doshām, droghūm, koottum, தோஷம், துரோகம், குற்றம்
- Transgress, *v.* koottūmpūnnookiradoo, droghūmpunnookiradoo, குற்றம்பண்ணுகிறது, தோஷம்பண்ணுகிறது
- Transient, *a.* nelley illādāh, nittcheūmilladah, நிலையில்லாத, நிட்சையில்லாத
- Transit, *s.* koorookoopeyrchee, குறுக்குபெயர்க்கி
- Transition, *s.* marghay, மாறுகை
- Transitory, *a.* nillādāh, nilley-ūttāh, நில்லாத, நிலையற்ற
- Translation, *s.* türjoomāh, morheepeyrpoo, தர்சமா, மொழி பெயர்ப்பு
- Translate, *v.* türjoomāhpūnnookiradoo, morheepeyrkiradoo, தர்சமாபண்ணுகிறது
- Translucent, *a.* teyleevoollāh, தெளிவுள்ள
- Transmigrate, *v.* deyshūtteel-
- eerūndoo deyshūttookoo pokiradoo, தேசத்திலிருந்துதே சுத்தக்குபோகிறது
- Transmigration, *s.* oormārghāy, ஊருமாறுகை
- Transmission, *s.* ännoopookāy, அனுப்புகை
- Transmit, *v.* ännoopookiradoo, அனுப்புகிறது
- Transmute, *v.* māttookiradoo, மாற்றுகிறது
- Transparency, *s.* toolakūm, teyleevoo, தலக்கம், தெளிவு
- Transparent, *a.* toolakūmānah, teyleevānah, தலக்கமான, தெளிவான
- Transpire, *v.* areeyūlākookiradoo, sūmbāveekiradoo, அறியலாகுகிறது, சம்பவிக்கிறது
- Transplant, *v.* poodingeenūddookiradoo, பிடுங்கிதடுகிறது
- Transplantation, *s.* nāttoo, nūddookāy, நாற்று, நடுகை
- Transport, *s.* oolāssūm உல்லாசம்
- Transport, *v.* vengkōl yettooki-radoo, killūney yettee voodookiradoo, வெங்கோலேற்றுகிறது, கள்ளனயேற்றிவிடுகிறது
- Transportation, *s.* vengkōl yet-tookāy, வெங்கோலேற்றுகை
- Transpose, *v.* peyrkiradoo, māt-tookiradoo, பெயர்க்கிறது, மாற்றுகிறது
- Transverse, *s.* vittāttūlāvoo, விட்டத்தளவு
- Trap, *s.* bone, goondoo, போன், கூண்டு
- Trap, *v.* bone-eelākhāpūdoottookiradoo, போனிலகப்படுத்துகிறது
- Trash, *s.* woodāvādāporool, kooppey, உதவாதப்பொருள், குப்பை

- Travail, *s.* prūssāveydūney, பிரசுவேதன
- Travail, *v.* prūsāveydāneypūdookiradoo, பிரசுவேதனப்படுகிறது
- Travel, *v.* pāyñnum pokiradoo, yattirrey punnookiradoo, உயணமிபோகிறது, யாத்திகாபண் அல்லது
- Traveller, *s.* deyshāndirree, vürheepokkān, தெசாந்திரி, வழிப்போக்கான
- Traverse, *v.* koorookeypokiradoo, குறுக்கேபோகிறது
- Tray, *s.* tūttoo, தட்டு
- Treacherous, *a.* kūbbūdūmool-lāh, tūndūrūmoollah, irūndāgūmānāh, கபடமுள்ள, தந்திரமுள்ள, இரண்டக்மான
- Treachery, *s.* kūbbūdūm, tūndūrūm, irūndāgūm, கபடம், தந்திரம், இரண்டம்
- Treacle, *s.* teenjāroo. தீஞ்சாறு
- Tread, *v.* kālāl middee kiradoo, காலால்மிதிக்கிறது
- Treason, *s.* rājshādrokhūm, இராசத்துரோகம்
- Treasonable, *a.* rājshādrokhūmānāh, இராசத்துரோகமான
- Treasure, *s.* kūjjānāhpūnūm, hokkishūm, சுகானுப்பணம், பொக்கிழம்
- Treasurer, *s.* kūjjāntchee, shroff, சுகானச்சி, சிராப்பு
- Treasury, *s.* kūjjānāh, சுகான
- Treat, *s.* oobāsārūm, உபசாரம்
- Treat, *v.* oobāsārūm sheykiradoo, உபசாரம்செய்கிறது
- Treatise, *s.* shāstirūrapūttirree-kay, சாஸ்திரப்பத்திரிகை
- Treatment, *s.* preyōjūnūm, pīy-yoghūm, பிரயோசனம், பிரயோகம்
- Treaty, *s.* yenākūm, poroottūm, sūmādānūm, இணக்கம், பொருத்தம், சமாதானம்
- Treble, *a.* moonoopūngānāh, மூனூபங்கான
- Treble, *v.* moonoopūngākkookiradoo, மூனூபங்காக்குகிறது
- Trebly, *a.* moonoopūngkay, மூனூபங்காய்
- Tree, *s.* mūrrūm, virootsheek-hūm, மரம், விருடசம்
- Tremble, *v.* gūddoogūddookiradoo, நடுக்கிறது, நடுங்குகிறது
- Trembling, *s.* nūdookūm, gūddoogūddoopoo, நடுக்கம், கிடுபு
- Tremendous, *a.* birrūmāndūmānāh, muleykātūkkāh, பிரமாண்டமான, மலைக்கத்தக்க
- Tremor, *s.* üttchūm, nūdookūm, அச்சம், நடுக்கம்
- Tremulous, *a.* ädeertcheeoollāh, அதிர்ச்சியுள்ள
- Trench, *s.* üggūrh, üggurh-gūdūngoo, kāvay, அகழ், அகழ்கிடங்கு, காவாப்
- Trepidation, *s.* nūdookūm, ädeertchee, நடுக்கம், அதிர்ச்சி
- Tresspass, (on land, &c.) *v.* yelleykūdūkiradoo, எல்லைகடக்கி
- Tresspass, *s.* yelleykūdūkohay, எல்லைகடக்குகை
- Tresspasser, *s.* yelleykūdookirāvūn, எல்லைகடக்கிறவன்
- Trial, (in law,) *s.* shodūney, pūritchey, vijjārūney, சோதனை, பரிட்சை, விசாரனை
- Trial, (of goods, &c.) *s.* shodūney, pūritchey, சோதனை, பரிட்சை

Triangle, *s.* mookonūm, முக்கோணம்

Triangular, *a.* mookonūmānāh, முக்கோணமான

Tribe, *s.* jādee, koolūm, kottee-rūm, சாதி, குலம், கோத்திரம்

Tribulation, *s.* oobāteerūm, yedainjshūl, உபத்திரவம், இடைஞசல்

Tribunal, *s.* neeyāyūsttūr, neeyāyūdeebudeekhūl, நியாயஸ்தர், நியாயாதிபதிகள்

Tributary, *a.* vūreekodookirā, yerreykodookirā, kūppūm-kūttookirā, வரிக்கொடுக்கிற, இறைக்கொடுக்கிற, கப்பம்கட்டுகிற

Tribute, *s.* kūppūm, yerrey, vūrree, கப்பம், இறை, வரி

Trick, *s.* wooroottoo, mosūm, உருட்டு, மோசம்

Trick, *v.* wooroottoopūnnookiradoo, mosūmpūnnookiradoo, உருட்டுபண் னுகிறது, மோசம்பண் னுகிறது

Trick, *v.* (as conjurers,) kūnkūt-tee vittey pūnnookiradoo, கண்கட்டுவித்தைபண் னுகிறது

Trickle, *v.* worhookiradoo, kūssaykiradoo, ஒழுகிறது, கசைகிறது

Trifle, *s.* ärpūm, sholpūm, konj-shūm, அற்புபம், சொற்புபம், கொஞ்சம்

Trifle, *v.* shinnātūnpūnnookiradoo, சின்னத்தனம்பண் னுகிறது

Trifler, *s.* veenūn, shinnātūnpūnnookiravūn, வீணன், சின்னத்தனம்பண் னுகிறவன்

Trifling, *a.* ärpumānāh, sholpūmānāh, அற்புபமான, சொற்புபமான

Trim, *a.* worhūngānāh, ஒழுங்கான

Trim, *v.* worhūngoopūnnookiradoo, ஒழுங்குபண் னுகிறது

Trim, *v.* (as a lamp,) vūlakoo-jodeekiradoo, விளக்குசோடி க்கிறது

Trimly, *a.* worhūngkay, ஒழுங்காய்

Trinket, *s.* shillūrey meyāpūrū-nā wodāmey, சில்லறைமெய்யாபரணங்கைமை

Trip, (journey,) *s.* pāyūnūm, nādey, yāttirrey, பயணம், நடை, யாத்திரா

Trip, (stumble,) *v.* tūtteevoor-hookiradoo, yeddārookiradoo, தத்திவிழுகிறது, இடறிவிழுகிறது

Triple, *a.* moonoopūngānāh, மூனூபங்கான

Tripping, *s.* tūttoonūdēy, தத்துநடை

Trite, *a.* shoochūmānāh, shoos-tūrūmānāh, சூட்சமான, சூல்த்தரமான

Tritely, *a.* shoochūmay, shoos-tūrūmay, சூட்சமாய், சூல்த்தரமாய்

Triteness, *s.* shoochūm, shoos-tūrūm, சூட்சம், சூலத்தரம்

Triturate, *v.* äraykiradoo, bāspūmākiradoo, teykiradoo, அரைக்கிறது, பலப்பமாக்கிறது, தேயக்கிறது

Trituration, *s.* äräypoo, teypoo, அரைப்பு, தேயப்பு

Triumph, *s.* jeyyūm, சயம்

Triumph, *v.* vetteekollookkiradoo, jeyyūmkollcockiradoo, வெறறி கொள்ளுகிறது, சயங்கொள்ளுகிறது

Triumphant, *a.* veytteeyoollāh,

- jeyyāmoollah, வெற்றியுள்ள,
சயமுள்ள
Trumphantlly, a. veytteeyay,
jeyyāmay, வெற்றியாப், சய
மாப்
Trivial, a. ūrpāh, leyssānāh, அ
ற்ப, இலேசான
Troop, s. dūndoo, trooppoo, த
ண்டு, தருப்பு
Trooper, s. trooppooseepāy,
koodeereyseepāy, தருப்புசிப்
பாப், குதிரைசிப்பாப்
Troops, s. dūndoojennūm, pū-
deyjennūm, தண்டுசெனம், உ
டைசெனம்
Trophy, s. vettee kodee moodūlā-
nahporool, வெற்றிக்கொடிமு
தலானபொருள்
Trot, v. koolookoowöttūmayopo-
kiradoo, குலுக்குவோட்டமா
ப்போகிறது
Trouble, s. kūshittūm, avuddee,
tondūrāvoo, கஷ்ட்டம், அவதி,
தொந்தரவு
Trouble, v. kūshittāpūdoottooki-
radoo, tondūrāvoopūdoottooki-
radoo, கஷ்ட்டப்படுத்துகிற
து, தொந்திரவுபடுத்துகிறது
Troubled, v. (in mind-to be,)
mūnakleyshāpūdookiradoo, ம
ணக்கிலேவிப்படுகிறது
Troublesome, a. kūshittūmānah,
கஷ்ட்டமான
Trough, s. mūrrātottee, மரத்
தொட்டு
Trowsers, s. kālserrāy, kālset-
tey, pāntāloom, nijjār, கால்
கிராப், கால்சட்டை, பெண்
டலம், திஜார்.
Truce, s. kowvl, கவல்
Truckle, v. yenūngkookiradoo,
keerhpūdookiradoo, இணங்
குகிறது, கீழ்ப்படுகிறது
- Truckling, a. yenūngkūlānāh,
இணங்கலான
Truculence, s. ooggrūm, koo-
roorūm, உக்கிரம், குருரம்
Trudge, v. kālnūdeyayapokira-
doo, கால்நடையாப்போகிறது
True, a. nijshūmānāh, meyyā-
nāh, nitchymānāh, நிசமான,
மெய்யான, நிட்சயமான
Truly, a. nijshūmākāh, oonmey-
yākāh, meyyākāh, நிசமாச்,
உண்மையாக, மெய்யாக
Trumpery, s. wodāvādāporool,
உதவாதபொருள்
Trumpet, s. trooppobūgūl, yek-
kālūm, தருப்புபிகுல், எக்காளம்
Trumpeter, s. yekkālāmoodoo-
kirāvūn, எக்காளமூதுகிறவன்
Trunk, (elephant,) s. toodeekay,
அதிக்கை
Trunk, s. poottee, பெட்டு
Trunk, (body,) s. woodūl, உடல்
Trunk, (of a tree,) s. mūrrūtt-
woodūl, மரத்துடல்
Trust, s. nūmbeekay, ooroodee,
நம்பிக்கை, உறுதி
Trust, v. nūmbeekollookiradoo,
nūmbookiradoo, நம்பிக்கொள்
ஞுகிறது, நம்புகிறது
Trustee, s. poroopookārān, po-
roopālee, பொறுப்புக்காரன்,
பொறுப்பாளி
Trusty, a. nisjhūmānāh, nūm-
beekayānāh, நிசமான, நம்பிக்கையான
Truth, s. nijjum, mey, நிசம்,
மெய்
Try, v. prāysāpūttoopārkiradoo,
pākiradoo, பிரயாசைபட்டுபு
பார்க்கிறது, பார்க்கிறது
Try, (in court,) v. neeyāyūm-
kerlkiradoo, நியாயம் சேழ்க்க
நடு

Tub, s. mūrrāttee, மரத்தொ ட்டு	Turgidness, s. mündee, tūddee- poo, மண்டி, தடப்பு
Tube, s. korhāy, குழாய்	Turkey, s. māngoree, vāngōree kānāngoree, மாங்கோழி, வா ங்கோழி, காஞ்கோழி
Tubular, a. korhayānāh, குழா யான	Turmeric, s. münjshāl, மஞ்ச ல
Tuck, v. sheyrookookiradoo, செ ருக்கிறது	Turmoil, s. koorhāpūm, kūlā- kūm, குழப்பம், கலக்கம்
Tuesday, s. shevvaykūrhāmey, செவ்வாய்க்கிழமை	Turn, (round,) v. tirrpoorkira- doo, திருப்புகிறது
Tuft, (of grass,) s. kottoopilloo, கொத்துபிலலு	Turn, (over,) v. porottookira- doo, புரட்டுகிறது
Tug, v. eerhookiradoo, ilooki- radoo, இழுக்கிறது	Turn, (a wheel,) v. ooroottoo- kiradoo, ooroollookiradoo, ஏ ருட்டுகிறது, உருளுகிறது
Tuition, s. pūdeepoopoo, kūr- peepoo, படுப்பிப்பு, கர்ப்பிப்பு	Turn, s. tirreepoo, porottoo, shoottoo, திருப்பு, புரட்டு
Tumble, v. vīrhookiradoo, virhoottookiradoo, வழுக்கிற து, விருத்துகிறது	Turn, v. tirroopookiradoo, poo- rūttookiradoo, kūveerhkira- doo, திருப்புகிறது, புரட்டுகிற து, கவித்துகிறது
Tumbler, (man,) s. tombūn, தொமபன்	Turned, a. porūndāh, tirroom- beenāh, புரணட, திரும்பின
Tumor, s. veekkūm, oobbūl, ădeypoo, வீக்கம், உப்பல், அ தைப்பு	Turner, s. kūdaytchūlkārūn, க டைச்சலிகாரன்
Tumult, s. kūlākhūm, koorhā- pūm, shūndey, oorpoorūllee, கலகம், குழப்பம், சண்டை, ஊர்புரவி	Turning, s. kūdaytchūl velley, கடைச்சலவேலை
Tune, s. rāghūm, sūngeedum, issay, sooroodee, இராகம், சங் தைம், இசை, சுருதி,	Turpentine, s. kūrpoorātaylūm, கர்ப்புரத்தயிலம்
Turban, s. tūllāpāh, தலைப்பா, தலைப்பாகை	Turpitude, s. doorchānūm, dooshtādinnūm, துர்ச்சனம், துண்ட்டதினம்
Turbid, a. mündeeeyānāh, tūd- deepānāh, மண்டியான, தடப் பான	Turtle, s. āmey, ஆமை
Turbulence, s. koorhāpūm, kū- lūkūm, குழப்பம், கலகம்	Tush, in. tchee, pesādey, சசி, பேசாதை
Turbulent, a. koorhāpūmānāh, kūlūkūmānāh, குழப்பமான, கலகமான	Tusk, s. yāney tūndūm, யானை தந்தம்
Turf, s. krāy, கிருய்	Twain, s. eerūndoo, jodoo, இர ணடி, சோடி
Turgid, a. mündeeeyānāh, மண் டியான	Twang, s. wosey, kinneedoo, tonee, ஒசை, கிண்ணைடி, தொ னி

- Twang, v. toneekiradoo, ஒதானி க்கிரது
- Twelfth, a. pūnnirrūndām, உண்ணிரண்டாம்
- Twelve, n. pūnnirrūndoo, பன்னிரண்டு
- Twentieth, a. irroovūdām, eeroobūdām, இருபதாம்
- Twenty, n. irroovūdoo, irroobūdoo, இருபது
- Twice, a. irrūndoo derrām, இரண்டுதிரம்
- Twig, s. küllāy, kūnnoo, கெளை, கலை
- Twilight, s. mülley veyleetchūm, stundee veyleetchūm, மலைவெளிச்சம், சுந்திவெளிச்சம்
- Twins, s. rüttey poolleykhüll, இரட்டைப்பள்ளகள்
- Twine, s. moorookoo nool, twine, மூறக்குநால், டெயின்
- Twine, v. moorookookiradoo, மூறக்குகிறது
- Twinge, s. vüllée, koottoo, வலி, குத்து
- Twinkle, s. tooläküm, துலக்கம்
- Twinkle, v. poreepürükookiradoo, பொறிபறத்துகிறது
- Twirl, v. shoottookiradoo, shoorhüttookiradoo, சுற்றுகிறது, சுழுற்றுகிறது
- Twist, v. moorookookiradoo, tirreekiradoo, மூறக்கிறது, திரிக்கிறது
- Twisted, a. moorookenäh, tirrookülänäh, மூறக்கின, திருக்கான
- Twisting, s. tirroovoo, moorookoo, திருவு, மூறக்கு
- Twit, v. vüdootchollookiradoo, eegürhtcheeshollookiradoo, வசீசோல்லுகிறது, இசீசீசீசோல்லுகிறது
- Twitch, v. poodingkeekiradoo, püreekiradoo, eerhookiradoo, படுக்குகிறது, பறிக்கிறது, இருக்கிறது
- Two, n. irrūndoo, irroo, இரண்டு, இரு
- Twofold, a. irrūndoo püngkānäh, irroomündüngkānäh, இரண்டுபங்கான, இருமடங்கான
- Type, s. ädayälüm, kooree, oppoo, அடையாளம், குறி, தப்பு
- Typify, v. kooreekättookiradoo, moon ädayälüm kättookiradoo, குறிகாட்டுகிறது, முன்னடையானம்காட்டுகிறது
- Tyrannical, a. kooroortümänäh, nishtoorümanäh, குருரமான, திஷ்ட்ரேமான
- Tyrannically, a. kodoomeyay, nishtoorümay, குரேமாய், திஷ்ட்ரேமாய்
- Tyrannize, v. kodoomey sheykiradoo, nishtoorüm sheykiradoo, குரேமாய்செய்கிறது, திஷ்ட்ரேமாய்செய்கிறது
- Tyranny, s. kodoomey, nishtoorüm, கொடுமை, திஷ்ட்ரேம்
- Tyrant, s. nishtoorün, திஷ்ட்ரேன்

U

- Ubiquity, s. sädärunneeüm, ஏப்தாரணியம்
- Udder, s. püshäveen müdee, உசவினமடி
- Ugliness, s. ävälüdshünnum, äsingüm, ändäkürdoo, அவலச்சனம், அசிங்கம்
- Ugly, a. ässingümänäh, ävälüd-

- shūnūmānāh, ändäkūrdānāh,
அசிங்கமான, அவலச்சனமா
ன, அந்தக்கேடான
Ulcer, s. rūnnūm, poon, pillā-
vay, இரணம், புண், பிளவை
Ulcerate, v. poonākookiradoo,
புண்ணக்குகிறது
- Ultimate, a. kūdayseeyānāh,
moodeevānāh, கடைசியான,
முடிவான
- Ultimately, a. kūdayseeyay,
moodeevay, கடைசியாம், மு
டிவாய்
- Umbilical, (cord,) s. toppūl ko-
dee, தொப்புழக்கொடு
- Umbrage, s. mūnākooray, ko-
bum, மனக்குறை, கோபம்
- Umbrella, s. koday, koodey,
கொடை, குடை
- Umpire, s. mūdeeyūstūn, மத்தி
யல்த்தன்
- Unable, a. vūllāmey illādāh, trā-
nee illadah, koodādah, வல்ல
மையில்லாத, திராணியில்லா
த, கூடாத
- Unaccommodating, a. dāyāvillā-
dāh, äbāghārāh, தயவில்லா
த, அப்கார
- Unaccustomed, a. vūrhūkā pād-
dādāh, pūrhūkādāh, உழக்க
ப்படாத, பழகாத
- Unacquainted, a. areeyādāh,
moogā pūrhākūmūttāh, அறி
யாத, முகப்பழக்கமற்ற
- Unadorned, a. nūlungkūreeyā-
dāh, அலங்கரியாத
- Unadulterated, a. apūttāh, kū-
lūpillādāh, அப்பட்ட, கலப்பி
ல்லாத
- Unalloyed, a. shooṭūmānāh,
kūlūpillādāh, சுத்தமான, கலப்
பில்லாத,
- Unalterable, a. māttākoodādāh,
- nelleyoollāh, மாந்திரக்கூடாத,
நிலையுள்ள
- Unanimity, s. oroomey, oroo-
mūnāpādoo, ஒருமை, ஒருமன
ப்பாடு
- Unanimous, a. oroomūnāpādā-
nāh, oroomeyānāh, ஒருமனப்
பாடான
- Unapplicable, a. poroondādāh,
பொருந்தாத
- Unassisted, a. toone yellādāh,
wodavee yellādāh, துண்ணியில்
லாத, உதவியில்லாத, தானும்
- Unattainable, a. äroomeyānāh,
kittādāh, அருமையான, கிட்டாத
- Unavailing, a. prāyoshūnūmil-
lādāh, பிரயோசனமில்லாத
- Unavoidable, a. vūlākākoodā-
dāh, விலக்கக்கூடாத
- Unawares, a. yeddoottāpūdee,
yerhoondāpūdee, வுந்தபு-
dee, எடுத்தபடி, எழுந்தபடி,
வந்தபடி
- Unbecoming, a. tūkhādāh, wov-
vādāh, தகாத, ஒவ்வாத
- Unbelief, s. ävānūmbeekay,
aveesoovāstūn, nūmbāmey, அ
வந்தபிக்கை, அவிசுவாசம, நம்
பாமை
- Unbeliever, s. ävvānūmbeekay-
kārun, nūmbādāvūn, அவநம்
பிக்கைக்காரன், நம்பாதவன்
- Unbend, v. vūlleyād irookira-
doo, வளையாதிருக்கிறது
- Unbending, a. nimmeerndāh,
vūlleyād irookirā, நிமிர்த்த, வ
ளையாதிருக்கிற
- Unbiased, a. worrāvārūm illā-
dāh, ஒரவாரமில்லாத
- Unbind, v. kūrhūttookiradoo,
kuluttookiradoo, aveerhkira-
doo, கழட்டுகிறது, அவிழக்கிறது

- Unblemished, *a.* māssillādāh, kūraypūdādāh, மாசில்லாத, கறைப்படாத
- Unbolt, *v.* tāppālkūrhūttookirrādoo, tūrrūkkirādoo, தாழ்ப் பாள்கழுட்டுகிறது, திறக்கிறது
- Unborn, *a.* pīrvāvādāh, oorpiittēyākādāh, பிரவாத, உற்புபத்தியாகாத
- Unbosom, *v.* woottūdoosholloo-kirādoo, உற்றுசொல்லுகிறது
- Unbound, *a.* kūttādāh, கட்டாத
- Unbounded, *a.* ullāv illādāh, அனவில்லாத
- Unburthen, *v.* legghoovākkoo-kirādoo, வெளுவாக்குகிறது
- Uncalled, *a.* ārheyādāh, koo-peedādāh, அழையாத, கூப்பிடாத
- Uneasing, *a.* yeddeyvoodādāh, இடைவிடாத
- Uncertain, *a.* nishyām illādāh, nitcheeyyām illādāh, ஸ்நி஦ைய்க்குமான
- Uncertainty, *s.* sūndeykhām, sūmoosyām, āsādeeyām, சந்தேகம், சமூசயம், அசாத்தியம்
- Unchangeable, *a.* māttākoodādāh, mārādāh, மாற்றக்கடாத, மாறுத
- Uncharitable, *a.* dūrmūmillādāh, ädūrmūmānāh, தருமதில்லாத, அதருமமான
- Uncivil, *a.* änāsārūmānāh, nāt-toopongkānāh, அனுசாரமான, நாட்டுப்போங்கான
- Uncivilized, *a.* nākūreekūmillādāh, நாகீர்கமில்லாத
- Unclad, *a.* oodoopillādāh, niroo-
- vānūmānāh, உடுப்பில்லாத, திருவாணமான
- Uncle, (elder,) *s.* perreyāppūm, பெரியட்டபன்
- Uncle, (younger,) *s.* shittūp-pūm, சிற்றப்பன்
- Uncle, (maternal,) *s.* māmān, tāymāmān, மாமன், தாய்மாமன்
- Unclean, *a.* arhookānāh, shoot-tām illādāh, அழுக்கான, சுத்தமில்லாத
- Uncleanness, *s.* äsoottūm, ārhookoo, அசுத்தம், அழுகு
- Unclose, *v.* tirrūkkirādoo, திறக்கிறது
- Unclothe, *v.* oodooppoo kūlūt-tookirādoo, உடுப்புகழுற்றுகிறது
- Unclouded, *a.* māndārūm illādāh, மந்தாரமில்லாத
- Uncoil, *v.* shoorool kollaykira-doo, சுருள்குலைகிறது
- Uncomfortable, *a.* āroodūl illādāh, kūlākūmoollāh, ஆஹ வில்லாத, சலக்கமுள்ள
- Uncommon, *a.* vūrhākūmillādāh, vādeekayillādāh, noo-dūnāmānāh, வழக்கமில்லாத, வாடுக்கையில்லாத, நாதனமான
- Uncommonness, *s.* aroomey, äbooroovūm, noodūnūm, அருமை, அபூருவம், நாதனம்
- Unconcern, *s.* kūvūleyüttah, äsuttey, சுவலையற்ற, அசுட்டை
- Unconcerned, *a.* äsūtteyooillāh, அசுட்டையுள்ள
- Unconnected, *a.* peereendāh, todārcheeillādāh, பிரிந்த, தடர்ச்சியில்லாத

- Unconquerable, *a.* vellākoodādāh, வெல்லக்கூடாத
- Unconscious, *a.* äreeyādāh, terreyādāh, அறியாத, தெரியாத
- Unconsciousness, *s.* äreeyāmey, terreyāmey, அறியாமை, தெரியாமை
- Uncontrolled, *a.* ishttāmānāh, kūttillādāh, இல்டமான, கடுஷலாத
- Uncorked, *a.* ädaykādāh, moodādāh, அடைக்காத, மூடாத
- Uncounted, *a.* yennādāh, tokhayillādāh, எண்ணுத, தொகையில்லாத
- Uncorrupted, *a.* shooṭtāmool-lāh, சுற்றமூள்
- Uncourteous, *a.* ävāmūrreeyādeyānāh, nāttoopongānāh, அவமரியாதெயான, நாட்டுப்போங்கான
- Uncouth, *a.* toorpāngkānāh, தற்பாங்கான
- Uncultivated, (*land,*) *s.* tūroosoo nellūm, sākhoovūllee illādāh boomee, தருசுநிலம், சாகுவனியில்லாதபூமி
- Uncut, *a.* veyyoopūdādāh, tūrreekāpūdādāh, வெட்டுப்படாத, தறிக்கப்படாத
- Undecayed, *a.* arheeyādāh, korayādāh, அறியாத, குறையாத
- Undeceived, *a.* yekkāpūdādāh, doorbütteekürdoopūdādāh, ஏங்கப்படாத, தர்ப்புத்திக்கூடுபடாத
- Undecided, *a.* irroomūnūmool-lāh, püllāmūnūmoollāh, இருமனமூள், பலமனமூள்
- Undeniable, *a.* yedderpeyshä-koodādāh, yedderroobeekek-koodādāh, nitcheēumanah, எ
- திர்சேசக்கூடாத, எதிர்சூழக்கூடாத, நிச்சியமான Undeniably, *a.* nitcheēumay, இச்செயமாய்
- Under, *p.* keerhey, keeley, üdeeyilley, ool, keerhpük-kün, ஓலே, அடியலே, உஸ், கீழ்ப்பாடு, கீத்திப்பக்கம்
- Underfoot, *a.* keerhānāh, ädeeyeenkeerhānāh, கீழான, அடியின்கீழான
- Undergo, *v.* püdookiradoo, ஸாக்கீகிராடு, படுகிறது, சகிக்கிறது
- Underhand, *a.* kübündūmānāh, ändürñngkünmānāh, கபடமான, அந்தரங்கமான
- Undermine, *v.* soorüngümärookiradoo, சுரங்கமறுக்கிறது
- Underneath, *p.* keerhey, keelley, üdeeyilley, கீழே, அடியிலே
- Underrate, *v.* krayümtünneeki-radoo, கொயந்தணிக்கிறது
- Understand, *v.* terreekiradoo, äreekiradoo, தெரிகிறது, அறிகிறது
- Understanding, *s.* boottee, mün-nūm, äreevoo, terreevoo, பூத்தி, மானம், அறிவு, தெரிவு
- Undertake, *v.* tülley iddookiradoo, oodünpüdookiradoo, தலையிடுகிறது, உடன்படுகிறது
- Undertaking, *s.* kāreeyūm, moo-yürchee, காரியம், முயற்சி
- Undervalue, *v.* villeykorayä-pärkiradoo, விலைகுறையப்பார்க்கிறது
- Undeserved, *a.* tükħādāh, äneedāh, தகாத, அனீத
- Undesirable, *a.* veyroopānāh, ishttām illādāh, வெருப்பான, இல்லைப்படிலாத

- Undetected, *a.* velleepūdādāh,
வெளிப்படாத
- Undigested, *a.* äseerūnñmānāh,
stñmeeyādāh, அசேரணமான,
சுமியாத
- Undiminished, *a.* korayādāh,
tūneeyādāh, குறையாத, தணி
யாத
- Undiscovered, *a.* velleepūdādāh,
tūndoopoodeeyādāh, வெளிப்
படாத, கண்டுபீடியாத
- Undismayed, *a.* dayreeñmoollāh,
tñjshādāh, தெரியமுள்ள,
அஞ்சாத
- Undispersed, *a.* vürükillādāh, உ
ழுக்கில்லாத
- Undissolved, *a.* kūreyādāh, க
ாயாத
- Undistinguishable, *a.* tottūmil-
lādāh, தொற்றமில்லாத
- Undistinguished, *a.* peyrvūlūng-
kādāh, பெயர்வளங்காத
- Undisturbed, *a.* sāndūmoollāh,
kūlūkūmillādāh, சாந்தமுள்ள,
சலக்கமில்லாத
- Undivided, *a.* pugookäkoodā-
dah, pirreeyādāh, பகுக்கக்
டாத
- Undo, *v.* kūttäveerhkiradoo, க
ட்டவிழ்க்கிறது
- Undoing, *s.* kūttäveerhkay, க
ட்டவிழ்க்கை
- Undone, *a.* kūrttāh, ärheen-
dāh, கெட்ட, அழிந்த
- Undoubted, *a.* sündeykhūmil-
lādāh, kerlvee yillādāh, சந்
தெகமில்லாத, கேழ்வியில்லாத
- Undress, *v.* oodoopoo kūlttoo-
kiradoo, கழற்றுகிறது
- Undressed, *a.* seerpūdoottādāh,
pütcheyay, சீர்ப்படுத்தாத,
பச்சையாய்
- Undried, *a.* pütcheyänāh, kayn-
- dirādāh, பச்சையான, காய்ந்
திராத
- Undulate, *v.* äleykiradoo, அலை
கிறது
- Undulation, *s.* modoopüllüm,
älayvoo, oolayvoo, மேடுபள்ள
ம், அலைவு, உலைவு
- Uneasiness, *s.* koorhāpñm,
mñnnäküläkñm, முன்னக்லே-
ஶும், குழப்பம், மனக்கலகம்
- Uneasy, *a.* mñnnäbeydñmānāh,
aleyvoollāh, மனபேதமான,
அலைவுள்ள
- Unemployed, *a.* veyleyillādāh,
வேலையில்லாத
- Unengaged, *a.* oodñnpüdādāh,
உடன்படாத
- Unequal, *a.* yeggädeysñmānāh,
woovādāh, ஏக்கேசமான, ஒ
வ்வாத
- Unequalled, *a.* niggürillādāh, தி
கரில்லாத
- Unequivocal, *a.* deerkñmānāh,
dittñmānāh, திரிக்கமான, திட
மான
- Uneven, *a.* sñmmñmillādāh,
säreeyillādāh, சமயில்லாத,
சரியில்லாத
- Unexampled, *a.* niggürillādāh,
திகரில்லாத
- Unexpected, *a.* ninneyādāh,
yennādāh, yeddeerparittirā-
dāh, தினையாத, எண்ணுத, எ
திர்பார்த்திராத
- Unfading, *a.* wolleeyoollāh,
mñngkādāh, ஒளியுள்ள, மங்
காத
- Unfailing, *a.* tÿppādāh, tÿvñrā-
dāh, தப்பாத, தவறுத
- Unfair, *a.* neeyäyñmillādāh,
äkhādāh, nñneyäkerdānāh,
தியாயவில்லாத, ஆகாத, நானை
பக்கேடான

- Unfaithful, *a.* nūmbeekay ker-dānāh, oonmeyillādāh, நம்பி க்கைகேடான், உண்மையில் வாத
- Unfashionable, *a.* vürhākumillādāh, pürhākumillādāh, வழு க்கமில்லாத, பழக்ககமில்லாத
- Unfasten, *v.* kūlūtteepodookiradoo, püttookolaykiradoo, கழ த்ரிபோடுகிறது, பூட்டுக்குலை க்கிறது
- Unfavorable, *a.* sūgāyumillādāh, nūrkālumillādāh, சுகாய மில்லாத, நற்க்காலமில்லாத
- Unfeeling, *a.* oonūrtcheeyillādāh, kūdeenūmoollāh, உணர் ச்சியில்லாத, கடினமுள்ள
- Unfeigned, *a.* oonmeyoollāh, kūbādumillādāh, உண்மையுள்ள, கடப்பமில்லாத
- Unfinished, *a.* moodeeyādāh, korayvoollāh, முடியாத, குறைவுள்ள
- Unfit, *a.* tūghoodeeyillādāh, tūkhādāh, yennākumillādāh, தகுதியில்லாத, தசாத, இனக் கமில்லாத
- Unfitness, *s.* tūkhāmey, wovāmey, தகமை, ஒவ்வாமை
- Unfix, *v.* kūrhūttookiradoo, kūlūttookiradoo, neekkookiradoo, கழற்றுகிறது, நீக்குகிறது
- Unfixed, *a.* nilleyūttāh, neekkūmoollāh, திலையற்ற, நீக்கமுள்ள
- Unfledged, *a.* yerūkkoo moleyādāh, இறகுமுளையாத
- Unfold, *v.* tūrrūkiradoo, virreekiradoo, திறக்கிறது, விரிக்கிறது
- Unforeseen, *a.* moonyennādāh, moonkānādāh, moonareeyādāh, முன்னெண்ணாத, முன் காண்ட, முன்னறியாத
- Unfortunate, *a.* ädūsstūmillādāh, viddeeyūttāh, அத்வீடு மில்லாத, விதியற்ற
- Unfounded, *a.* woroodeeyūttāh, poyyānāh, உறுதியற்ற, பொம்பான
- Unfrequent, *a.* vādeekayillādāh, vürhākumillādāh, வாடுக்கை யில்லாத, வழக்கமில்லாத
- Unfriendly, *a.* sinneykūmūttāh, சிநேகமற்ற
- Unfruitful, *a.* kūneeyillādāh, virroodāvānāh, கனியில்லாத, விருதாவான
- Ungainly, *a.* pūssūndillādāh, kaykānādāh, பசுந்தில்லாத, கைகாண்து
- Ungenerous, *a.* dūrmūmillādāh, eeyādāh, lobūmoollāh, தரும மில்லாத, ஈயாத, உலோபமுள்ள
- Ungovernable, *a.* ändookollākoodādāh, sādākākoodādāh, ஆண்டுக்கொள்ளகூடாத, அடக்கக்கூடாத
- Ungraceful, *a.* tūllūngkārūmillādāh, அலங்காரமில்லாத
- Ungracious, *a.* kroobeeyillādāh, கிறபையில்லாத
- Ungrateful, *a.* nūnreeyillādāh, nūnreemūrūndāh, நன்றியில்லாத, நன்றிமறந்த
- Ungrounded, *a.* wooroodeeyillādāh, poyyānāh, உறுதியில்லாத, பொம்பான
- Unguarded, *a.* gūvūnūmillādāh, kāvūlillādāh, கவனமில்லாத, காவலில்லாத
- Unguent, *s.* tayilām, தயிலம்
- Unhandy, *a.* kayvūrādāh, கைவராத

Unhappiness, *s.* nirrābñndūm, ädūshtūm inmey, kleyshūm, mÿnnätookūm, நிற்பந்தம், அதற்கீட்டமின்மை, கிலேவிடம், மனத்துக்கம்

Unhappy, *a.* ädūshtūmillādāh, tookūmoollāh, அதற்கீட்டமில் வாத, குக்கருள்ள

Unhatched, *a.* koonjshoo poreeyādāh, குஞ்சபொறியாத

Unhealthiness, *s.* soogäveenūm, säävookeeyäveenūm, சுகவீணம், சவுக்கியவீணம்

Unhealthy, *a.* shostūmillādāh, savookeeyūmillādāh, சொல்த தமில்லாத, சவுக்கியமில்லாத

Unheard, *a.* kerlveepüdādāh, poodeenūmānāh, கேழ்விப்ப டாத, புதினமான

Unheeded, *a.* ninneypillādāh, yennūmillādāh, நினப்பில்லாத, என்னாறில்லாத

Unhewn, *a.* veyttādāh, வெட டாத

Unhurt, *a.* gäyäpüdādāh, pür-hoodillādāh, காயப்படாத, பழுதில்லாத

Uniform, *a.* oreytūnmeyoollāh, oooosheeroollāh, ஒரோதன்மை யுள்ள, ஒருசிருள்ள

Uniformity, *s.* orootūnmey, oroo-sheer, ஒருதன்மை, ஒருசிர

Uniformly, *a.* orootūnmeyay, oroo-sheeray, ஒருதன்மையாய் ஒருசிராய்

Unimpaired, *a.* kürdādāh, pür-hoodillādāh, கெடாத, பழுதி லில்லாத

Unimpeachable, *a.* korayshollä-koodādāh, sütteeyūmoollāh, குறைசொல்லக்கூடாத, சுத்திய மூள்ள

Unimportant, *a.* veesheyshūmil-

lādāh, ஸ்ரப்பாஹ, விசேஷியில்லாத, அற்பு

Unimproved, *a.* ädeekhăreepil-lādāh, sheykoyillādāh, அதிக ரிப்பில்லாத, செய்கையில்லாத

Unincumbered, *a.* vüllüngkäpüd-dādāh, வில்லங்கப்படாத

Uninhabited, *a.* koodeeyillādāh, jennäsünjürümillādāh, குடியில்லாத, சனசுஞ்சாரயில்லாத

Uninjured, *a.* sheydäpüdādāh, kürdādāh, செதப்படாத, கெடாத

Uninstructed, *a.* püdeepeekäpü-dādāh, püdeeyādāh, பழுப்பித் தப்படாத, பழயாத

Unintelligible, *a.* terreeyä koodādāh, äreeyä koodādāh, தெரியக்கூடாத, அறியக்கூடாத

Unintentional, *a.* yennādāh, ninneyādāh, என்னுத, நினயாத

Uninteresting, *a.* inbūmillādāh, pirreeyūmkollādāh, இன்பமில்லாத, பிரியம்கொள்ளாத

Uninterrupted, *a.* tüdeyillādāh, yedeyoorillādāh, தடையில்லாத, இடையில்லாத

Uninvited, *a.* ärheyādāh, teydā-dāh, அழையாத, சேடாத

Union, *s.* woodūnpādoo, goom-bo, koottūm, உடன்பாடு, கும்பு, கூட்டம்

Unison, (*in,*) oreypiddeevādäymäkäh, yeräkä issayvoo, ஒரோ பிடிவாதமாக, இராகயிசைவு

Unit, *s.* yeikhūm, onroo, உகம், ஒன்று

Unite, *v.* koottookiradoo, issey-kiradoo, கூட்டுக்கூடு, இசைக் கிரது

United, *a.* yenneypüttäh, sheyrndāh, isseykäpüttäh, இ

ண்ககப்பட்ட, சேர்ந்த, இசைக்கப்பட	Unlike, a. sūmmūdeeyillādāh, wotteerādāh, சமமதியில்லாத, ஒத்திராத
Unity, s. isseyvoo, yennäkūm, இசைவு, இணக்கம்	Unlikely, a. sūndeykhūmoollāh, சந்தேகமுள்ள
Universal, a. yeingoom nirrayn-dāh, எங்கும் நிறைநத	Unlimited, a. ūllāvillādāh, yelleyillādāh, அளவில்லாத, எல் வையில்லாத
Universe, s. ändūm, sūroovä-lokhūm, அண்டம், ஏருவலோகம்	Unload, v. yerrükookiradoo, திறக்குகிறது
Unjust, a. äneedee, ännoneyā-yūm, அந்தி, அனியாயம்	Unlock, v. poottoo kürhüttoo-kiradoo, பூட்டுக்கழற்றுகிறது
Unjustifiable, a. needeeyillādāh, neeyāyūmillādāh, நீதியில்லாத, நியாயமில்லாத	Unloose, v. äveerhkiradoo, kürhüttookiradoo, அவிழக்கிறது, கழும் அகிறது
Unkind, a. yerrükūmillādāh, pūtshūmillādah, இரக்கமில்லாத, பட்சமில்லாத	Unlucky, a. ädūstūmillādāh, neerbākeeyūmoollāh, அதஷி டட்டமில்லாத, நிர்ப்பாக்கியமுள்ள
Unkindly, a. yerrükūmillāmūl, pūtshūmillāmeyay, இரக்கமில்லாமல், பட்சமில்லாமையாய்	Unman, v. veerūmkürdoo kiradoo, änmeyekürdookiradoo, வீரங்கெடுக்கிறது, ஆண்மைகெடுக்கிறது
Unkindness, s. yerrükūmillamey, apūtshūm, இரக்கமில்லாமை, அபட்சம்	Unmanageable, a. üdūngkādāh, alūkākooodādāh, அடங்காத, ஆளக்கடாத
Unknowing, a. areeyādāh, terreeyādāh, அறியாத, தெரியாத	Unmanliness, s. änmey inmey, veerūm inmey, ஆண்மையின்மை; வீரமின்மை
Unknown, a. äreeyādāh, terreeyādāh, அறியாத, தெரியாத	Unmanly, a. änmayillādāh, veerūmillādāh, ஆண்மையில்லாத, வீரமில்லாத
Unknowingly, a. äreeyāmeyay, terreeyāmeyay, அறியாமையாய், தெரியாமையாய்	Unmannerly, a. worhookūmil-lādāh, toodookoollāh, ஒழுக்கமில்லாத துடுக்குள்ள
Unlawful, a. needeekürdool-lāh, neeyāyäveenāh, prūmā-nā virrodūmānāh, நீதிகேடுள்ள, நியாயவீன, பிரமாணவி ராத்மான	Unmarried, a. kūleeyanūm illādāh, veevākhūm illādāh, கவியாணமில்லாத, விவாகமில்லாத
Unlawfulness, s. ännoneyāyūm, needeekürdoo, அநியாயம், நீதிகேடு	Unmask, v. veysūmkürdookiradoo, kolāneekiradoo, வெஷங்கெடுக்கிறது, கோலநீக்கிறது
Unless, a. illāvittāl, ūllāmūl, ūllāvittāl, tūvvirāh, இல்லாவிட்டால், அல்லாமல், அல்லாவிட்டால், தவிர	Unmeaning, a. ärtūmillādāh,

payūnillādāh, அர்த்தவில்லாத, பயனில்லாத	Unoccupied, a. koodeeyillādāh, குடியில்லாத
Unmeasured, a. nălăveedādāh, அளவிடாத	Unofficial, a. ootteeyokūttookoo- poorūmbānāh, உத்தியோகத்து க்குப் புறம்பான
Unmeditated, a. äloshūney illā- dāh, yosheeyādāh, ஆலோச னயில்லாத யோசியாத	Unopened, a. türāvādāh, poot- täpüttāh, தூவாத, பூட்டப் ட்ட
Unmentioned, a. shollādāh, koo- reeyādāh, சொல்லாத, குறி யாத	Unpack, v. koleykiradoo, குலைக் கிறது
Unmerciful, a. yerrükūmillādāh, kodoomeyānāh, இரக்கியில்லா த கொடுமையான	Unpaid, a. koolee kodookādāh, கூவிகொடுக்காத
Unmindful, a. ninneyādāh, nyā- bägūmillādāh, நினையாத, ஞா பக்மில்லாத	Unpalatable, a. rooseey illādāh, pirreeyūm illādāh, உருசியில் லாத, பிரியமில்லாத
Unmoved, a. äseyādāh, nilleyool- läh, அசையாத, நிலையுள்ள	Unparalleled, a. niggürillādāh, oppillādāh, நிதில்லாத, ஒப்பி ல்லாத
Unnatural, a. soobāvūkoo virro- dūmānāh, சுபாவத்துக்குவிரோ தமான	Unpardonable, a. porookäpündā- dāh, münneekäpündādāh, பொ றுக்கப்படாத,, மன்னிக்கப்ப டாத
Unnecessary, a. äväsärūm illā- dāh, teyvey illādāh, அவசரமில்லாத, தெவையில்லாத	Unpin, v. nilläpünättee kürhüt- tookiradoo, அவப்பொத்திகழ ற்றுகிறது
Unnerve, v. veerūmkolaykira- doo, வீரங்குலைக்கிறது	Unpitied, a. yelläküm ädayādāh, இரக்கமடையாத
Unnoticed, a. yennādāh, günvün- neeyādah, எண்ணுத, கவனியா த	Unpleasant, a. shündoshūmillā- dāh, veypooleolläh, pirree- yūm illādāh, சந்தோஷமில் லாத, வெறுப்புள்ள, விருப்ப மில்லாத, பிரியமில்லாத
Unnumbered, a. yennookündünng- kädāh, künkillādāh, எண்ணு க்கடங்காத, கணக்கில்லாத	Unpolished, a. (as brass, &c.) minnooküm illādāh, மினுக்க மில்லாத
Unobjectionable, a. tüdeyshollā- dāh, yeddeerpeysādāh, தடை சொல்லாத, எதிர்பேசாத	Unpolished, a. (in manners) nät- toopooravärahkūmānāh, நா ட்டுப்புறவழக்கமான
Unobliging, a. äbäsärūmoollah, toodookoolläh, அபசாரமுள்ள, தடுக்குள்ள	Unpolite, a. nāgūreekūm illā- dāh, änásärūmānāh, நாகீக மில்லாத, அஞ்சாரமான
Unobservant, a. püräkoolläh, pärämookūmoolläh, பராக்கு ள்ள, பராமுகமுள்ள	Unpopular, a. jenüngkūlookoo wovādāh, முனோஸ்ரூகூ
Unobserved, a. pärādāh, günvün- neeyādāh, பாராத, கவனியாத	

- wovādāh, சனங்கனுக்கொவ்
வாத, மனுஷிருக்கொவ்வாத
Unpracticed, *a.* pūrhākūm illā-
dāh, vūrhākūm illādāh, பழ
க்கமில்லாத, வழக்கமில்லாத,
முன் னெண்ணுத
Unpremeditated, *a.* moonyen-
nādāh, moonyennee vaykā-
dāh, முன் னெண்ணிவைக்காத
Unpremeditately, *a.* yerhoon-
dāpūdee, vündāpūdee, ஏழுந்
தபடி, வந்தபடி
Unprepared, *a.* moosteeppākhā-
dāh, āyoottāpūdādāh, முலதி
ப்பாகாத, ஆயுதப்படாத
Unpretending, *a.* veembeeyillā-
dāh, வீம்பில்லாத
Unprincipled, *a.* goonāmillā-
dāh, needeekürdoollāh, குண
மில்லாத, நீதிகேள்ள
Unproclaimed, *a.* prüssittāpū-
dādāh, āreeveeyādāh, பிரசித்
தப்படாத, அறிவியாத
Unproductive, *a.* vūllay illādāh,
virrootee yillādāh, விளைவில்
லாத, விருத்தியில்லாத
Unprofitable, *a.* lābūm illādāh,
pryoshūnūm illādāh, லாபமில்
லாத, பிரயோசனமில்லாத
Unpromising, *a.* kūvvaykee vū-
rādāh, கவைக்குவராத
Unpropitious, *a.* sāvñsayññām-
ānāh, அவசயனமான
Unprosperous, *a.* vūrteepillā-
dāh, ānoogoolūmillādah, வர்
த்திப்பில்லாத, அனுசுலமில்
லாத
Unproved, *a.* roobeeyādāh, ät-
ätsheeyillādāh, roojoopūnnā-
dāh, உருபியாத, அத்தாட்சி
யில்லாத, உருசுப்பண்ணுத
Unprovided, *a.* moosteeppillādāh,
முஸ்திப்பில்லாத
- Unprovoked, *a.* kobüttookoo-
yeddūmillādāh, kobūm moot-
tādāh, கோபத்துக்கெடமில்
லாத, கோபமுட்டாத
Unpublished, *a.* prüssheetāpūdā-
dāh, veyleepūdādāh, பிரசித்
தப்படாத, வெளிப்படாத
Unpunished, *a.* dūndeekāpūdā-
dāh, தண்டி.க்கப்படாத
Unqualified, *a.* pūdeepillādāh,
sāmārtteeyūm illādāh, பழப்பி
லிலாத, சாமார்த்தியமில்லாத
Unquenchable, *a.* ārādah, tū-
neeyādāh, ஆரத, தணியாத
Unquestionable, *a.* kerlveekked-
dūm illādāh, turkūmillādāh,
கேழ்விக்கிடமில்லாத, தற்கீகமில்
லாத
Unquestioned, *a.* kerlveeyillā-
dāh, tūrkūttookkeddūm illā-
dāh, கேழ்வியில்லாத, தற்கீகத்
துக்கிடமில்லாத
Unravel, *s.* seekkūrdookiradoo,
pūggookiradoo, சீக்கெடுக்கிற
து, பகுக்கிறது
Unread, *a.* pūdeeyādāh, vāshee-
yādāh, படியாத, வாசியாத
Unreasonable, *a.* neeyāyūm illā-
dāh, anneeyāyāh, நியரயமில்
லாத, அநியாய
Unreasonableness, *s.* neeyāyā-
kūrdoo, anneeyāyūm, நியரய
க்கேடு, அநியாயம்
Unreconciled, *a.* yennākūm illā-
dāh, sūmādānūm illādāh, இ
னைக்கமில்லாத, சமாதானமில்
லாத
Unrefined, *a.* shoottūm illādāh,
poddām podādāh, சுத்தமில்லா
த, புடம்போடாத
Unreformed, *a.* goonām illādāh,
worhoong illādāh, குணமில்
லாத, ஒழுங்கில்லாத

- Unregulated, *a.* worhoongoo-pūdādāh, seerpūdādāh, ஒழுங் குப்படாத,, சீர்ப்படாத
- Unrelenting, *a.* kodoomeyānāh, கொடுமையான
- Unremitting, *a.* yeddeyvoodā-dāh, todūrtcheeoollāh, இடை விடாத, தொடர்ச்சியுள்ள
- Unreserved, *a.* dārālūmānāh, vellee mūnnūmānāh, தாராள மான, வளிமனமான
- Unresolved, *a.* teermānā pūdā-dāh, teyrntūreeyādāh, தீர்மானப்படாத, தேர்ந்தறியாத
- Unrestrained, *a.* tūnishtūmānāh, ādūngkādāh, தன்னிஷ்டமான, அடங்காத
- Unrevealed, *a.* velleepūdoottā-pūdādāh, äreeveeyādāh, வெளிப்படுத்தப்படாத, அறிவியாத
- Unrewarded, *a.* vegghoomüdee-yillādāh, வெகுமதியில்லாத
- Unrighteous, *a.* needeeyillādāh, aneedeeyānāh, நீதியில்லாத, அநீதியான
- Unrighteousness, *s.* needeekür-doo, anneedee, நீதிக்கேடு, அதிதி
- Unripen, *a.* pūrhookādāh, pūr-hādāh, பழுக்காத,
- Unrivalled, *a.* niggirillādāh, நீகரில்லாத
- Unrobe, *v.* oodoopoo kūlūttoo-kiradoo, உடுப்புகழுந்துகிறது
- Unroof, *v.* meylkoorey pirreekir-radoo, மெற்கூரைபிரிக்கிறது
- Unruly, *a.* woroongkillādāh, tāroomāroollāh, ஒழுங்கில்லாத, தாறுமாறுள்ள
- Unsaddle, *v.* jeenee kūlhüttookir-radoo, ஜீனிகழுந்துகிறது
- Unsafe, *a.* moshūmānāh, büt-tirrūmillādāh, மோசமான, பத்திரமில்லாத
- Unsaleable, *a.* villeypūdādāh, விலைப்படாத
- Unsatisfied, *a.* mūnnā poorūnūm-illādāh, sūndoshūm illādāh, ஸுந்மாடுமில்லாத, மனப்பூரண மில்லாத, சந்தோஷமில்லாத, சம்மதமில்லாத
- Unsavory, *a.* rooseeyillādāh, ஏரு சியில்லாத
- Unsay, *v.* shonnāday mārookiradoo, mūrootülleekiradoo, மறுதவிக்கிறது, சொன்னதைமாறுகிறது
- Unscientific, *a.* shāstirūttookoo-poroondādāh, சாஸ்திரத்துக்குபொருந்தாத
- Unseal, *v.* moodirrey woday-kiradoo, moodirrey mooree-kiradoo, முந்திரைவுடைக்கிறது, முந்திரைமுறிக்கிறது
- Unseasonable, *a.* pūroovūmtūpp-eenāh, sūmāyūmillādah, பருவம்தப்பின, சமயமில்லாத
- Unseasoned, *a.* soovayillādāh, pūtcheyānāh, சுவையில்லாத
- Unseemly, *a.* äkhādāh, isseyā-dāh, ஆகாத, இசையாத
- Unseen, *a.* kānādāh, tonādāh, கானுத, தோனுத
- Unsettled, *a.* teerpillādāh, nil-leyillādāh, தீர்ப்பில்லாத, நிலையில்லாத
- Unsettled, *v.* nilleykoolaykiradoo, நிலைகுலைக்கிறது
- Unsew, *v.* tayūlpirreekiradoo, நையல்பிரிக்கிறது
- Unshaken, *a.* äshayādāh, ädā-dāh, அசையாத, ஆடாத
- Unsheath, *v.* ooroovookiradoo, worreykūrhüttookiradoo, ஏ

ரூபத்து, உறைகழுத்துக்கிரு	Unsubstantial, a. yellāpñmānāh, இளப்பமான
Unsightly, a. ävvälñdshñññmool-läh, அவலட்சணமுள்ள	Unsuccessful, a. ånoogoolñm illādäh, shitteeyäkhädäh, அ
Unsigned, a. kay yeyrhoottoo podädäh, kay yeyrhoottillädäh,	அங்குலமில்லாத, சித்தியாகா
கையெழுத்துபோடாத, கை	த
யெழுத்தில்லாத	Unsufferable, a. porookäpüdä-däh, பொறுக்கப்படாத
Unskilful, a. sämärtteeyümillä-däh, vivveykhüm illädäh, சா	Unsuitable, a. tükhädäh, koo-dädäh, yokkeeyüñm illädäh, த
மார்த்தியமில்லாத, விவேகமில்	காத, கூடாத, மோக்கியமில்
லாத	லாத
Unsociable, a. yennäküm illädäh, sävookästüm illädäh, இணக்கமி	Unsullied, a. tooyäh, kÿrey illä-däh, துப்ப, கறையில்லாத
ல்லாத, சாவுகாசமில்லாத	Unsupportable, a. tängkä koo-dädäh, porookä koodädäh, தா
Unsold, a. villeypüdädäh, விலைப்	ங்கூடாத, பொறுக்காத
படாத	Unsupported, a. tängkädäh, porookhädäh, தாங்காத, பொறு
Unsorted, a. teyreedoo kollä-däh, vñgookäpüdädäh, தெரி	க்காத
ந்துகொள்ளாத, வகுக்கப்படா	Unsuspected, a. sündeykhüm il-lädäh, ayyüñm illädäh, சந்தேக
த	மில்லாத, ஜயமில்லாத
Unsought, a. teydädäh, செடா	த
த	Unsuspicious, a. sündeykhüm il-lädäh, சந்தேகமில்லாத
Unsound, a. yelläpñmānāh, soog-pumillädäh, இளப்பமான, சுக	Unsustainable, a. tängkä koodä-däh, nelleypüdädäh, தாங்கக்
மில்லாத	கூடாத, நிலைப்படாத
Unsparing, a. kodoomeyoolläh, kodeyillädäh, dürmëmillädäh,	Unswept, a. koottäpüdädäh, peyrookäpüdädäh, கூட்டப்ப
கொடுமையுள்ள, கொடையில்	டாத, பெருக்கப்படாத
லாத, தர்மமமில்லாத	Untainted, a. shootümoolläh, mässillädäh, சுத்தமுள்ள, மா
லாத	கில்லாத
Unspent, a. shellävakhädäh, shellävooodädäh, செலவாகாத,	Untaken, a. yeddoopüdädäh, äkäpüdädäh, எடுப்பாத, அக
செலவிடாத	ப்படாத
Unstable, a. nelleyillädäh, wooroodeeyillädäh, நிலையில்லாத,	ப்படாத
உறுதியில்லாத	Untameable, a. pürhákäkoodä-däh, püdeeyädäh, பழக்கக்கூ
Unsteady, a. nelleymeyänäh, நிலமையான	டாத, பழயாத
Unstitch, v. tayñlpirreekiradoo, தையல்பிரிக்கிறது	Untamed, a. pürhákädäh, vüs-säpüdädäh, பழகாத, வசப்ப
Unsubdued, a. keerhpüdädäh, keelüpüdädäh, ädlüngkädäh, கு	டாத
புப்படாத, அடங்காத	

- Untangle, *v.* seekkūrdookiradoo, சிக்கெடுக்கிறது
- Untanned, *a.* pūcheyānāh, பச் சையான
- Untarnished, *a.* shoottūmānāh, kūraypūdādāh, māsoopūdādāh, சுற்றமான, கறைபடாத, மாசுபடாத
- Untasted, *a.* roosseepārādāh, tin-nāreeyādāh, உருசிபாராத, தி ண்ண றியாத
- Untaught, *a.* pūdeepeeyādāh, pūdeeeyādāh, படிப்பியாத, படியாத
- Untaxed, *a.* vūreekoopūdādāh, வரிக்குள்படாத
- Unteachable, *a.* vūssāpūdādāh, shorkerlādāh, வசப்படாத, சொற்கேளாத
- Untenable, *a.* bütteerā pūdoottā-koodādāh, பத்திரப்படுத்தக் கூடாத
- Unthankful, *a.* nūnree yāreeyādāh, nūmreekūrtiāh, நன்றிய றியாத, நன்றிகெட்ட
- Unthinking, *a.* ninneyādāh, gū-vūnūm illādāh, நினையாத, கவ னமில்லாத
- Unthought of, *a.* ninneyādāh, nin-neyyeeraādāh, நினையாத, நின த்திராத
- Unthread, *v.* nool pirreekiradoo, நூல்பிரிக்கிறது
- Unthrifty, *a.* ärheepoollāh, oo-dāreeyānāh, அழிப்புள்ள, ஊ தாரியான
- Untie, *v.* kūrhūttookiradoo, kūlūttookiradoo, kūltäveerh-kiradoo, äveerhkiradoo, குட டவிழ்க்கிறது, அவிழ்க்கிறது
- Until, *p.* vūreykoom, vūreyoom, müitoom, வாக்கும், வாயு ம், மட்டும்
- Untile, *v.* odoo pireekiradoo, oodoo kūrhūttookiradoo, ஒடுஇ ரிக்கிறது, ஒடுசமுந் துகிறது
- Untilled, *a.* tūreesānāh, தரிசா ஏ
- Untimely, *a.* veyley tūppeenāh, kālūm tūppeenāh, pūroovūm-tūppeenah, வேளாதப்பின, கா லம்தப்பின, பருவம்தப்பின
- Untiring, *a.* yelleyādah, sūleeyādāh, shorādāh, இளையாத, ச வியாத. சோராத
- Untold, *a.* shollādāh, veyleepū-dādāh, சொல்லாத, வெளிப்ப டாத
- Untomb, *v.* sūvūmkilārookiradoo, சுவம்கிளருகிறது
- Untouched, *a.* todādāh, moottādāh, kāyeedādāh, தொடாத, முட்டாத, கையிடாத
- Untoward, *a.* doorjūnāh, ädūng-kādāh, துர்ச்சின, அடங்காத
- Untowardness, *s.* doorjūnūm, türkooroomboo, துர்ச்சனம், தர்ச்குரும்பு
- Untractable, *a.* tāroomāroollāh, தாறுமாறுன
- Untrained, *a.* (as a horse, &c.) pūrhūkādah, பழகாத
- Untrained, *a.* (as a child,) pūd-deepeekādāh, படிப்பிக்காத
- Untranslated, *a.* tūrjoomāshey-yāpiidādāh, morheepeyrkā-pūdādāh, தர்ச்சமாசெய்யப்ப டாத, மொழிபெயர்க்கப்படாத
- Untransparent, *a.* yirroollānāh, இருளான
- Untravelled, *a.* payūnūm pūdādāh, பயணம்படாத
- Untried, *a.* shodeeyādāh, shey-doopārādāh, vishārūney illā-dāh, சோதியாத, செய்துப் பாராத; விசாரணயில்லாத

- Untroubled, *a.* münüm külüng-kädäh, koorhápüm adeyädäh, மனமிகலங்காத, குழப்பமடையாத
- Untrue, *a.* meyyillädäh, poyool-läh, poyänäh, மெய்யில்லாத, பொய்யுள்ள, பொய்யான
- Untrusty, *a.* nümbäkoodädäh, நம்பக்கூடாத
- Untruth, *s.* poy, äsutteeüm, பொய், அசத்திப்பும்
- Untwist, *v.* pirreekiradoo, moorooküveerhkiradoo, பிரிக்கிறது, முறுக்கவிழ்க்கிறது
- Unusually, *a.* poodoosay, புதுசாய்
- Unusual, *a.* vürháküm illädäh, poodoosänäh, வழகமில்லாத, புதுசான
- Unutterable, *a.* shollä moodeeyädäh, sholloo koolpüdädäh, சொல்லமுடியாத, சொல்லுக்கும்ப்படாத
- Unvaried, *a.* orootünmeyänäh, veyttoomey illädäh, ஒருதன்மையான, வேற்றுமையில்லாத
- Unversed, *a.* pürhükädäh, äreeyädäh, பழகாத, அறியாத
- Unwariness, *s.* günvünüm inmey, äjakkirüttey, கவனமின்மை, அசாக்கிறதை
- Unwarlike, *a.* yoottüttookootüvädäh, porookootüvädäh, யுத்தத்துக்கொதவாத, போருக்குதவாத
- Unwarrantable, *a.* särree yennäkoodädäh, சரியென்னகூடாத
- Unwarranted, *a.* küttüley illädäh, tooneekürümänäh, nij-jümillädäh, கட்டளையில்லாத, துணிகரமான, நிசமில்லாத
- Unwary, *a.* günvünüm illädäh, கவனமில்லாத
- Unwashed, *a.* kürhoovädäh, küssükädäh, கருவாத, கசக்காத
- Unwavering, *a.* münäsey illädäh, மனகில்லாத
- Unwearied, *a.* yelleyädäh, இன்மாத
- Unweave, *v.* nessooovoo pirreekiradoo, நெசவுபிரிக்கிறது
- Unweighed, *a.* nirroottooparädäh, நிறுத்துப்பாராத
- Unwelcome, *a.* pirreeyüm illädäh, pinneedümänäh, பிரியமில்லாத, பின்னிதமான
- Unwell, *a.* novoolläh, soogävenenümoolläh, சோவுள்ள, சுகவீனமுள்ள
- Unwholesome, *a.* soogäveenä, soogüttookoo ükhädäh, சுகவீன, சுகத்துக்குதகாத
- Unwilling, *a.* münüsillädäh, veyroopoolläh, மனகில்லாத, வெருப்புள்ள
- Unwillingness, *s.* münüsinsinmey, veyroopoo, மனகின்மை, வெருப்பு
- Unwind, *v.* shoottookolaykiradoo, சுற்றுகொலைக்கிறது
- Unwinnowed, *a.* podaykädäh, toottädäh, புடையாத, தூற்றாத
- Unwise, *a.* bootteeyeenümoolläh, bootteekorayävoolläh, புத்தியீனமுள்ள, புத்திகுறைவுள்ள
- Unwithered, *a.* pütcheyänäh, பச்சையான
- Unwittingly, *a.* ninneyämäi, நெயாமல்
- Unwonted, *a.* pürhákümillädäh, பழக்கமில்லாத

- Unworthy, *a.* pāttirrūmillādāh, tūkhādāh, keerhmeyānāh, பாத்திரமில்லாத, தகாத, கீழ்மையான
- Unwound, *a.* shoottookolayndāh, சுற்றுக்குலைந்த
- Unwritten, *a.* yerhoodādāh, vürreyādāh, எழுதாத, வரியாத
- Unyielding, *a.* ädūngkādāh, அடங்காத
- Unyoke, *v.* noogūmkūrhuttookiradoo, yeypūttavookiradoo, நுகங்கழுத்துகிறது, ஏப்பட்டவிழுக்கிறது
- Up, *a.* meyley, whyr, மேலே, உயர்
- Upbraid, *v.* koottūm shārtteepeyshookiradoo, குற்றம்சாற்றிபேசுகிறது
- Uphold, *v.* tāngkookiradoo, tābūreekiradoo, தாங்குகிறது, தாபரிக்கிறது
- Upland, *s.* whyrndā nellūm, உயர்ந்தநிலம்
- Upmost, *a.* whyrndāh, ākāh, ootcheeyānāh, உயர்ந்த, ஆக, உச்சியான
- Upon, *p.* meyl, meyley, perreel, eel, மேல், மேலே, பேரில், யில்
- Upper, *a.* meyl, meylānāh, whyrndāh, meylkondāh, மேல், மேலான, உயர்ந்த, மேல்களாண்ட
- Uppermost, *a.* meylmitchimānāh, meylānāh, wootchimānāh, மேல்மிச்சமான, மேலான, உச்சமான
- Upright, *a.* niddānūmānāh, neemeerndāh, neymeyānāh, தொனமான, நிமிர்ந்த, சேர்மையான
- Uproar, *s.* kūlādee, kookoorūl,
- ārāvārūm, கலாதி, கூச்சுரல், ஆரவாரம்
- Uproot, *v.* veysroodoo poodingkeekiradoo, வெரோடுபோடுங்குகிறது
- Upset, *v.* kūveerhkiradoo, கவிழுக்கிறது
- Upsidedown, *a.* meylkeerhākāh, மேல்கீழான
- Upstart, *s.* ürpābowshūn, அற்புப்பவுதன்
- Upward, *a.* whyrūmānāh, meylākāh, உயரமான, மேலாக
- Urbane, *a.* āsārūmoollāh, oobāsūreekirā, ஆசாரமுள்ள, உபசரிக்கிற
- Urbanity, *s.* āsārūm, oobāsārūm, ஆசாரம், உபசாரம்
- Urchin, *s.* pūnnee goonā'pāyīn, பண்ணிகுணப்பயன்
- Urge, *v.* wooroodee kerdkiradoo, toondookiradoo, உறுத்தி கேழுக்கிறது, தூண்டுகிறது
- Urgency, *s.* ävāsūrrūm, nerrookūdāyā, ägūtteeyūm, moottoopādoo, அவசரம், நெருக்கடை, அகத்தியம், முட்டுப்பாடு
- Urgent, *a.* ävāsūrrūmānāh, nerrookūdayānah, அவசரமான, நெருக்கடையான
- Urine, *s.* moottirrūm, sirrooneer, முத்திரம், சிறநீர்
- Usage, *s.* pūrhäkūm, vürhäkūm, பழக்கம், வழக்கம்
- Use, *s.* pryoshūnām, vürhäkūm, பிளையோசனம், வழக்கம்
- Use, *v.* pūrhäkookiradoo, vürhüngookiradoo, kāyālookiradoo, பழுகுகிறது, வழங்குகிறது, கையானுகிறது
- Useful, *a.* pryoshūnāmānāh, பிளையோசனமான
- Usefully, *a.* pryoshūnāmay, kā-

- reeyābākñimay, பிளாயோசன மாப், காரியபாகமாப்
- Usefulness, s. tūgoodee, woodā-vee, pūlūn, pryoshñum, தகுதி, உதவி, பலன், பிளாயோசனம்
- Useless, a. pryoshñum illādah, pūlūn illādāh, teyvey illādāh, wodāvādāh, பிளாயோசனமில்லாத, பலநில்லாத, தேவையில்லாத, உதவாத
- Usual, a. vürhükñmānāh, vā-deekayānāh, வழக்கமான, வாடுக்கையான
- Usually, a. vürhükñmāy, வழக்கமாப்
- Usurp, v. änneeyāyimay yeddootoo kollookiradoo, அனியாயமாப்பெடுத்துக்கொள்ளுகிறது
- Usury, s. vüdee, labūm, pūlse, வட்டி, லாபம், பலுசை
- Utensil, s. tüttoomoottoo tūllā-vādūm, தட்டுமுட்டுதளவாடும்
- Utility, s. pryoshñum, pūlūn, பிளாயோசனம், பலன்
- Utmost, a. koodoomānāh, vürreykoom, koodeeyānah, moodendāh, moorhoodoom, கூடுமான, வரைக்கும், கூடியான, முடிந்த, முழுதும்
- Utmost, s. koodeeyävülävoo, püreeyändūm, கூடியஅளவு, பரியந்தம்
- Utter, v. shollookiradoo, vüläm-bookiradoo, சொல்லுகிறது, விளம்புகிறது
- Utter, a. moorhoo, nirroomoolūmānāh, முழு, நிருமூலமான
- Utterance, s. sholl, peychoo, சொல், பெச்சு
- Utterly, a. moorhoodūloom.
- nirroomoolñmay, முழுதலும், நிருமூலமாப்
- V
- Vacancy, (in office,) s. älooovü, oodeeyoküm, அலுவல், உத்தியோகம்
- Vacant, a. kāleeyānāh, காவியான
- Vacate, v. kāleeakkookiradoo, காவியாக்குகிறது
- Vacation, s. voodootülley, விடுதலை
- Vacillate, v. münüm äseykirādoo, மனமசைகிறது
- Vacillation, s. münüm äseyvoo, மனமசைவு
- Vaccinate, v. ümmay koottookiradoo, அம்மைகுற்றுகிறது
- Vaccination, s. ümmaykoottoo, அம்மைகுற்று
- Vagabond, s. nādodee, pokirree, நாடோடி, போக்கிரி
- Vagary, s. veen yennüm, வீணைண்ணம்
- Vagina, s. yonee, koodee, oobüsstüm, யோனி, கூதி, உப்பிதம்
- Vagrant, s. nādodee, eenüm, deyshändüree, நாடோடி, ஈனன், தேசாந்திரி
- Vagrant, a. älakirä, tirreekirä, அலைகிற, திரிகிற
- Vague, a. nitcheeüm illādāh, நிச்சயமில்லாத
- Vain, a. veenānāh, virroodāvā-nāh, வீணை, விருதாவான
- Variety, s. pülläviddüm, nälāy-viddüm, பலவிதம், நாலாவிதம்
- Various, a. püllän, pülläpülläh, pülläviddümānāh, பல, பலபல, பலவிதமான

- Varnish, *s.* minnookoo, merroogoo, மின்னகு, மெருகு
- Varnish, *v.* minnookookiradoo, merrookiddookiradoo, மின்னகுகிரது, மெருகிடுகிரது
- Vary, *v.* māttookiradoo, māttee-pokiradoo, மாற்றுகிரது, மாற்றுபோகிரது
- Vast, *a.* peyrokūmoollāh, vis-tārūmānāh, பெருக்கமுள்ள, விதாரமான
- Vaunt, *v.* veembāy peyshookiradoo, ākkeerūmeekiradoo, வீம்பாய்பேசுகிரது, ஆக்கிரமிக்கிரது
- Vaunter, *s.* veembookārūn, வீம்புக்காரன்
- Vaunting, *a.* veemboollāh, āk-keerūmānāh, வீம்புள்ள, ஆக்கிரமான
- Veer, *v.* tirroopookiradoo, tir-roombookiradoo, திருப்புகிரது, திரும்புகிரது
- Vegetables, *s.* türkāree, mūrrā-kürree, தர்க்காரி, மரக்கறி
- Vegetate, *v.* moleykiradoo, tür-heykiradoo, மூலைக்கிரது, தாழுக்கிரது
- Vegetation, *s.* moleypoo, மூலைப்பு
- Vehemence, *s.* veighūm, moorūm, வேகம், மூம்முரம்
- Vehement, *a.* veighūmoollāh, moomoorūmoollāh, வேகமுள்ள
- Veil, *s.* mookādoo, முக்காடு
- Veil, *v.* mookādoo podookiradoo, முக்காடுபோடுகிரது
- Vein, *s.* nūrrūmboo, நரம்பு
- Velocity, *s.* veighūm, sūdoodee, seekirūm, shoorookoo, வேகம், சுடுதி, சீக்கிரம், சுறுக்கு
- Velvet, *s.* mūkhāmūl, மகைவல்
- Venal, *a.* lūnjām vāngookirā, வஞ்சம்வாங்குகிர
- Venerable, *a.* vānñingkātūkkāh, gūnūm poroondeeyāh, வணங்கத்தக்க, கனம்பொருந்திய
- Venerate, *v.* nāmūshkūreekira-doo, நமலைக்காரிகிரது
- Veneration, *s.* nāmūshkārūm, நமல்லைக்காரம்
- Venereal disease, *s.* lingāpoo-to, இவிவகுபுத்து
- Venerity, *s.* anoobokhūm, stree-bokhūm, அனுபோகம், ஸ்திரி போகம்
- Vengeance, *s.* pūrheevāngkūl vānjshūm, vārmūmsādeepoo, பழிவாங்கல், வர்மம்சாதிப்பு
- Vengeful, *a.* vārmūmsādeekirā, pūrheevāngookirā, வர்மம்சாதிகிர, பழிவாங்குகிர
- Venial, *a.* poorookā koodeeyāh, mūnneekātūkkāh, பொறுக்கத்தக்க கூடிய, மன்னிக்கத்தக்க
- Venison, *s.* mān yerreytchee, மானிறைக்கி
- Venom, *v.* vishūm, விஷம்
- Venomous, *a.* vishūmoollāh, விஷமுள்ள
- Vent, *v.* veylee voodookiradoo, yeddūmkodookiradoo, வெளி விடுகிரது, தூட்டுக்கொடுக்கிரது
- Ventilate, *v.* kāttoo veesa yed-dūm pūnnookiradoo, காற்றுவீசு சுயிடம்பண்ணுகிரது
- Ventilation, *s.* kāttoopeesookāy, காற்றுவீசுகை
- Venture, *s.* (daring,) tooneevoo, தனிவு
- Venture, *s.* (speculation,) āloo-vūl, அலுவல்
- Venture, *v.* tooneekiradoo, tū-leypūdookiradoo, தனிகிரது, தலைப்படுகிரது

Venturous, <i>a.</i> tooneevānāh, too-neekūrūmānāh, śloovūlānāh, வனிவான், துணிகரமான	Verity, <i>s.</i> mey, oonmey, nijjūm, மெய், உண்மை, நிசம்
Venus, <i>s.</i> vellee, sokkūrūn, வெல்லி, சுக்கிரன்	Vermillion, <i>s.</i> jādeelingūm, shendoorūm, சாதிலிங்கம், செந்தூரம்
Veracious, <i>a.</i> meyyānāh, oon-meyyānāh, மெய்யான், உண்மையான	Vermin, <i>s.</i> poorhoopoochee, பூர்பூச்சி
Veracity, <i>s.</i> meymey, oonmey, nijjūm, மெய்மை, உண்மை, நிசம்	Vernal, <i>a.</i> vūsūndā kālūttley sheyrndāh, வசந்தகாலத்தை, ச்சேர்ந்த
Verandah, <i>s.</i> tālvārūm, தாள்வாரம்	Versatile, <i>a.</i> mānnūm māttoo-tūkkāh, yeddoopūdātūkkāh, எடுபடத்தக்க
Verb, <i>s.</i> vinnaytcholl, வினச்சொல்	Verse, <i>s.</i> pāttoo, kūvvée, பாடு, கவி
Verbal, <i>a.</i> vinneyūdeeyānāh, வினயடியான	Versedsine, <i>s.</i> vūlläveen why-rūm, வலவினவைரம்
Verbatim, <i>a.</i> shollookootchollay, சொல்லுக்குச்சொல்லாய்	Versify, <i>v.</i> pāttoo shollookiradoo, பாடுசொல்லுகிறது
Verbose, <i>a.</i> sholmiggoondāh, சொல்லிகுந்த	Version, <i>s.</i> vibburūm, tirooppoo, விபரம், தீர்ப்பு
Verdant, <i>a.</i> pūshoomeyānāh, பூத்தெயான், பசுமையான, பசுசையான	Vertex, <i>s.</i> kodoomoodee, ooche, கொடுமுடி, உச்சி
Verdict, <i>s.</i> teerpoo, teermānūm, தீர்ப்பு, தீர்மானம்	Vertical, <i>a.</i> oocheeyiloollāh, oocheeyānāh, உச்சியிலுள்ள, உச்சியான
Verdigris, <i>s.</i> kūlimboo, களிம்பு	Very, <i>a.</i> rombo, miggävoom, miggoondāh, உரோமப், மிக ஏம், மிகுந்த
Verdure, <i>s.</i> pūtchey, pūshoomey, தெய்சை, பசுமை, தழைப்பு, பசுழிப்பு	Very, <i>a.</i> ändāh, dāney, அந்த, தானே
Verge, <i>s.</i> orūm, kurrey, ஓரம், கரை	Vessel, <i>s.</i> koppūrey moodāh moodūlānāh sāmāngkūl, கொட்டப்பாமுடாமுடலானசாமான்கள்
Verge, <i>v.</i> kittookiradoo, கிட்டுக்கிரது	Vestige, <i>s.</i> ädayālum, kooreepoo, அடையாளம், குறிப்பு
Verging, <i>a.</i> kittookirā, கிட்டுக்கிர	Vesture, <i>s.</i> oodoopoo, உடுப்பு
Verification, <i>s.</i> oonmeypūdootookay, உண்மைபடுத்துகை	Veteran, <i>a.</i> veerumoollāh, வீரமுள்ள
Verify, <i>v.</i> meypūdootookiradoo, oonmeypūdootookiradoo, மெய்ப்படுத்துகிறது, உண்மைபடுத்துகிறது	Veto, <i>s.</i> mureepoo, yeddeermurrey, மறிப்பு, எதிர்மறை
	Vex, <i>v.</i> älukkuhreekiradoo, அலக்குப்பிக்கிறது

- Vexation, *s.* älukkahreevoo, அவக்கழிவு
- Vexatious, *a.* älukkuhreevooläh, அலைக்கழிவுள்ள
- Vial, *s.* koopee, குப்பி
- Viand, *s.* boshünäpudäratum, போசனபதார்த்தம்
- Vibrate, *v.* ädookiradoo, asaykiradoo, ஆடுகிறது, அசைகிறது
- Vibration, *s.* adul, asayvoo, ஆடல், அசைவு
- Vice, *s.* pāvum, teemey, kerdo, பாவம், தீமை, கெடு
- Vicinity, *s.* sūmeebüm, சமீபம்
- Vicious, *a.* kerdänäh, கேடான
- Vicissitude, *s.* beydum, பேதம்
- Victim, (*a sacrifice,*) *s.* pullee, gavoo, பலி, காலு
- Victim, (*prey,*) *s.* yerrey, இலை
- Victor, *s.* vetteel udayndävun, வெற்றியடைந்தவன்
- Victorious, *a.* vetteeyoolläb, ja-yumolläh, வெற்றியுள்ள, சயமுள்ள
- Victory, *s.* vettee, வெற்றி
- Victual, *v.* boshunum kodookiradoo, போசனம் கொடுக்கிறது
- Victuals, *s.* shäppädoo, boshunum, சாப்பாடு, போசனம்
- Vie, *v.* vädädookiradoo, vadousheykiradoo, வாதாடுகிறது, வாதசெய்கிறது
- View, *s.* kâdshee, tottum, காட்டி, தொற்றம்
- View, *v.* parkiradoo, kânookiradoo, பார்க்கிறது, கானுக்கிறது
- Vigilant, *a.* guvunummoollah, veerheepanah, கவனமுள்ள, வித்பான
- Vigour, *s.* änmeye, veerüm, ஆண்மை, வீரம்
- Vigorous, *a.* änmeyeoolläh, ஆண்மையுள்ள
- Vile, *a.* pârhänäh, kürdoolläh, timmeyänäh, பாழான, கேடுள் எ, திமையான
- Vileness, *s.* pollängkoo, yeentüm, பொல்லாங்கு, ஈனம்
- Vilify, *s.* pürheekiradoo, dooshinneeekiradoo, பழிக்கிறது, தாவினிக்கிறது
- Village, *s.* grämüm, oor, kooppäkudoo, கிராமம், ஊர்
- Villain, *s.* dooshtün, drogee, shändälün, குவிடன், குரோகி, சண்டாளன்
- Villainy, *s.* drogüm, shändälüm, குரோகம், சண்டாளம்
- Vindicate, *v.* neeyäyämyenrookättookiradoo, shäreeyenrookättookiradoo, தியாயமென்ற காட்டுகிறது, சரியென்றகாட்டுகிறது
- Vindication, *s.* neeyäyäym yedoottookättookay, தியாயம் யெடுத்தகாட்டுகை
- Vindicator, *s.* neeyäyätüründürrün, தியாயதூந்தரன்
- Vindictive, *a.* pürheevängkookirä, பழிவாங்குகிற
- Vindictiveness, *s.* pürheevängkookirä goonüm, பழிவாங்குகிறகுணம்
- Vine, *s.* moondireekaykodee, trâdsheetkodee, முந்திரிகைகொடி, திராட்சிகொடி
- Vinegar, *s.* kâdee, காடி
- Vineyard, *s.* moondeereekaytottüm, முந்திரிகைதொட்டம்
- Vinous, *a.* moondeereerüssümänäh, முந்திரிரசமான
- Violate, *v.* kooleykiradoo, meerookiradoo, குலைகிறது, பீறுகிறது
- Violate, *v.* (*a female*) kürpürheekiradoo, ஏற்பட்பழிக்கிறது

Violation, s. kūrpūrheevoo, koleypoo, கற்பத்தில், குலைவு	Viscid, a. pissoopissoopānāh, பிசிசப்பான
Violator, s. drogee, koottāvālee, தரோகி, குற்றவாளி	Visibility, s. kādshee, terreevoo, காட்சி, தெரிவு
Violence, s. būllāvūndūm, பல வந்தம்	Visible, a. tottumoolah, velleeyānāh, சொற்றமுன்ன, வெளியான
Violent, a. būllavūndūmoollāh, பலவந்தமுன்ன	Vision, s. parvay, kādshee, terreevoo, பார்வை, காட்சி, தெரிவு
Violently, a. būllavūndūmāy, பலவந்தமாய்	Visionary, a. yennundāvārān, எண்ணந்தவரான
Viper, s. vireeyūn pāmboo, விர அன்பாம்பு	Visit, s. shūndeepoo, சந்திப்பு, காணல்
Virgin, s. kūnneyāstree, kūnnēepenn, கண்ணியால்திரி, கண்ணிப்பெண்	Visit, v. poyee pārkiradoo, போய் பார்க்கிறது
Virgin, a. kūnneekūdoottāh, கண்ணிககடுத்த	Visitation, s. shūndeepoo, turee-seepoo, சந்திப்பு, தரிசிப்பு
Virginity, s. kūnneemey, kūnneetuttoovum, கண்ணிமை, கண்ணித்துவம்	Visitation, (calamity,) s. toon-būm, தன்பம்
Virile, a. ānmeyyoollāh, ஆண் மையுள்ள	Visitor, s. shūndeekiravūn, சந்திக்கிறவன்
Virility, s. ānmey, poorooshā-tūttoovūm, ஆண்மை, புருஷத் துவம்	Visual, a. pārkā koodeyāh, பார்க்கூடிய
Virtue, s. dūrmūm, ārām, pooneeyūm, தருமம், அறம், புண்ணியம்	Vital, a. whyroollāh, jeevunool-lah, உயிருள்ள, வீவனுள்ள
Virtuous, a. dūrmūmoollāh, ārūmoollah, pooneeyūmānāh, தருமமுள்ள, அறமுள்ள, புண்ணியமுள்ள	Vitality, s. jeevunirookay, whyriirookay, வீவனிருசகை, உயிரிருசகை
Virulence, s. dooshtātūnūm, veegeneaveygūm, துஷ்டத்தும், விகினவேகம்	Vitals, s. whyrnelleyum, உயிர்திலைம், உயிர்த்தானங்கள்
Virulent, a. dooshtātūnūmoollāh, துஷ்டத்தனமுள்ள	Vitiate, v. arheekiradoo, kūr-dookiradoo, அழிக்கிறது, கெடுக்கிறது
Virus, s. sheerh, shee, சீ, சீ	Vitiation, s. ārheevoo, kurdoo, அழிவு, கேடு
Visage, s. mooghūm, mooghā-rooboo, முகம், முகறாபு	Vitreous, a. kūnnādeeyaytch-ārndah, கண்ணுடையைச்சார்ந்த
Viscera, s. koodūl, koodūr, குடல், குடர்	Vitrefy, v. kunnādee akookiradoo, கண்ணுடையாகுகிறது
	Vituperate, v. pugayshāttee-kiradoo, பகைசாக்கிக்கிறது
	Vivacious, a. ootchayumānāh, உச்சாய்மான

- Vivacity, *s.* ootchayum, உச்சா
யம்
- Vivid, *a.* prākāsumānāh, பிரகா
சமான
- Vividness, *s.* prākāsum, பிரகா
சம்
- Vivify, *v.* teyleeveekiradoo, தெ
விலக்கிறது
- Vocabulary, *s.* neegündoo, திக
ண்டு
- Vocal, *a.* vāyāl perrukkirā,
toneeyoolläh, வாயால்பிறகு
ற, தொனியுள்ள
- Vocation, *s.* älloovil, veyley, அ
லவல், வேலை
- Vocative, *a.* villeevettoomey, வி
ளவேற்றுமை
- Vociferate, *v.* koopiddookiradoo,
கூப்பிடுகிறது
- Vociferation, *s.* koopiddoo, கூ
ப்படு
- Voice, *s.* tonee, koovoo, தொனி,
கூவு
- Void, *v.* vandee punnookiradoo,
வாந்திபண்ணுகிறது
- Void, *a.* illādāh, veyroomeyā-
nah, இல்லாத, வெறுமையான
- Voidable, *a.* beydeekātukkāh,
பேதிககத்தக்க
- Volatile, *a.* toodeeyātumoolläh,
அட்டுமூல்லா, துடியாட்டமுள்ள,
ஆட்டமுள்ளன
- Volatility, *s.* toolāttum, toodee-
yāttum, துள்ளாட்டம், துடியாட்டம்
- Volubility, *s.* vātchällūm, வாச்
காலம்
- Volume, *s.* pudulum, படலம்
- Voluminous, *a.* pūlapoostagūm
kondāh, பலபொல்தகம் கொ
ண்ட
- Voluntarily, *a.* munādākāh, ம
ஏதாக
- Voluntary, *a.* ishtumākāh, ish-
tumooläh, இட்டமுள்ள
- Volunteer, *v.* oomeydoovārāy-
irookiradoo, உமேதுவாராய்
யிருக்கிறது
- Voluptuary, *s.* kāmvikkārun,
vaybogee, காமவிக்காரன்
- Voluptuous, *a.* kamvikkāru-
moolläh, காமவிக்காரமுள்ள
- Voluptuousness, *s.* kamvikkā-
rum, காமவிக்காரம்
- Vomit, *v.* vandee sheykiradoo,
vandee yeddookiradoo, வாந்தி
செய்கிறது, வாந்தியெடுக்கிற
து
- Vomit, *s.* vandee, வாந்தி
- Vomiting, *s.* vandee, வாந்தி
- Voracious, *a.* ārāpusheeooolläh,
ஆருப்பகியுள்ள
- Voraciousness, *s.* ārāpushee, ஆ
ருப்பகி
- Vortex, *s.* neer tchooree, neert-
choorul, நீர்ச்சூழி, நீர்ச்சூழல்
- Vouch, *v.* shatshee shollookira-
doo, dishtandurāh pudoottoo-
kiradoo, சாட்சிசொல்லுகிறது
- Voucher, *s.* shatshee shollooki-
ravun, dustaveyjoo, சாட்சிசொ
ல்லுகிறவன், தஷ்த்தாவேச
- Vouchsafe, *v.* arooltcheykiradoo,
anoogrākeekiradoo, அருள்செ
ய்கிறது, அனுகிரக்கிறது
- Vow, *s.* prattuney, neyrchee,
பிரார்த்தனை, நேர்ச்சி
- Vow, *v.* prāttuney sheykiradoo,
prātteekiradoo, பிரார்த்தகி
றது
- Vowel, *s.* wheer yerhoottoo, உ
யிரோமுத்து
- Voyage, *s.* kudul prayunum, உ
த்திரயாணம்
- Voyager, *s.* kudul prayunee, உ
த்திரயாணி

Vulgar, *a.* keerhmeyānāh, eenuh, கீழ்மையான, ஈன்

Vulgarity, *s.* poonmey, eenum, புன்மை, ஈனம்

Vulnerable, *a.* gāyā pudā koo-deeya, காயப்படக்கூடிய

Vulture, *s.* rājalee, இராஜானி

W

Wabble, *v.* ādookiradoo, tul-lādookiradoo, ஆடுகிறது, தள்ளாடுகிறது

Wabbling, *s.* ādookirā, ஆடுகிற

Wad, *s.* toopākkee tukkey, தப்பாக்கித்தக்கை

Waddle, *v.* ashayndoo nuduk-kiradoo, அசைந்துநடக்கிறது

Wade, *v.* tanneer vurheeyay nudukkiradoo, தண்ணீர்வழி யாம்நடக்கிறது

Wag, *v.* āttookiradoo, asaykira-doo, ஆட்டுகிறது, அசைகிறது

Wag, *s.* geyleekārun, கெவிக்காரன்

Wager, *v.* pundyum podookira-doo, பந்தயம்போடுகிறது

Wager, *s.* pundyum, பந்தயம்

Wages, *s.* shumpālum, koolee, சுட்பனம், குலி

Waggishness, *s.* geylee, sura-sum, கெவி, சரசம்

Waggish, *a.* geyleeyānāh, su-rāsumānāh, கெவியான, சரசமான

Waggon, *s.* bundee, vundee, பண்டி, வண்டி

Wail, *s.* wooley, polombul, ஊன, புலம்பல்

Wail, *v.* wooley iddookiradoo, polumbookiradoo, ஊனமிடுகிறது, புலம்புகிறது

Waist, *s.* arey, அநா

Wait, *v.* kāttirrookiradoo, pārt-tirrookiradoo, yedeerparttir-rookiradoo, காத்திருக்கிறது, பார்த்திருக்கிறது, எதிர்பார்த்திருக்கிறது

Waive, *v.* nirrootee vaikkiradoo, நிறத்திலைவக்கிறது

Wake, *v.* yeyrhopookiradoo, virrheekātcheykiradoo, ஏமுப்புகிறது, விழிக்கச்செப்பிறது

Wakeful, *a.* toongādāh, nitte-rey illādāh, jakirūttayānāh, தூங்காத, நித்திகாயில்லாத, சாக்கிறதையான

Wakefulness, *s.* virrheepoo, sjākiruttey, விழிப்பு, சாக்கிறதை

Waken, *v. a.* moorheechoo kol-lookiradoo, virrheettoo kol-lookiradoo, முழிச்சுக்கோள்ளுகிறது

Waken, *v. n.* virrheekiradoo, விழிக்கிறது

Walk, *s.* nudey, oolāvoo, நடை, உலாவு

Walk, *v.* nudukkiradoo, oolā-voorkiradoo, நடக்கிறது, உலாவுகிறது

Walker, *s.* nudeykārun, நடைக்காரன்

Wall, *s.* shoovur, sevvur, சுவர்

Wallow, *v.* oorhulookiradoo, உழலுகிறது

Wan, *a.* velloo velloottāh, veeyādeeyoollāh, வென்னுவனத்த, வியாதியுள்ள

Wand, *s.* adeekārākol, அதிகாரக்கோல்

Wander, *v.* shoottookiradoo, alekykiradoo, சுற்றுக்கிறது, அலைகிறது

Wanderer, *s.* deyshāndirree, nā-dodee, தேசாத்திரி, நாடோடி

- Wandering, *s.* älavoo, nādot-tūm, அலைவு, நாட்டாட்டம்
- Wane, *v.* teykiradoo, kooray-kiradoo, தெய்கிறது, குறைகிறது
- Waning, *a.* teykirā, kooraykirā, தெய்கிற, குறைகிற
- Wanness, *s.* velloopoo, veeyā-deekolum, வெனுப்பு, வியாதி கோலம்
- Want, *v.* verndeeyāday irokiradoo, āsureekiradoo, வெண்டியதாயிருக்கிறது
- Want, *s.* teyvey, virroopum, தேவை, விருப்பம்
- Wanting, *a.* teyveyānāh, koorāy-kira, தேவையான, குறைகிற
- Wanton, *s.* kāmeeyān, காமியான்
- Wanton, *a.* mokumkondoo nudukira, மோகம் கொண்டு நடக்கிற
- Wantonness, *s.* mokhaleeley, ruttakorhoopoo, mudaverree, மோகலீலை, இரத்த கொழுப்பு, மதவெரி
- War, *s.* por, yoottum, shundey, போர், யுத்தம், சண்டை
- War, *v.* yoottumpunnookiradoo, யுத்தம்பண்ணுகிறது
- Warble, *v.* pādookiradoo, பாடுகிறது
- Ward, *s.* kāvul, காவல்
- Ward, (off,) *v.* tuttookiradoo, tuveerkiradoo, தட்டுகிறது, தவிர்க்கிறது
- Wardrobe, *s.* älāmāree, அலமாரி
- Wares, *s.* surukkoo, sāmān, சர்க்கு, சாமான்
- Warfare, *s.* porāttum, yoottum, shundey, போராட்டம், யுத்தம், சண்டை
- Wariness, *s.* yechureepoo, gu-vunum, எச்சரிப்பு, கவனம்
- Warm, *a.* shoodāh, änulānāh, shoo-
- doollāh, சூடா, அனலான, குடன்
- Warm, *v. a.* kāchookiradoo, shoodookiradoo, காய்ச்சுகிறது, சூடுகிறது
- Warm, *v.n.* veikum kollookiradoo, வேகங்கொள்ளுகிறது
- Warmly, *a.* änulay, shooday, அனலாய், சூடாய்
- Warmth, *s.* kāyyoo, shoodoo, veykūm, காய்வு, சூடு, வேகம்
- Warn, *v.* yeytchūrreekiradoo, kū-deendookollookiradoo, எச்சரிக்கிறது, கடிந்து கொள்ளுகிறது
- Warp, *s.* nessavoopāy, செசுவ பாய்
- Warp, *v.* (as wood,) toovūloo kiradoo, neyleekiradoo, துவாகுகிறது, நெலிகிறது
- Warrant, *s.* kūttiley, arhaytūl, tūttoovāpūtteereekay, கட்டளை, அழைத்தல், தத்துவபத்திரிக்கை
- Warranted, *a.* ooroodeeppettāh, nijs̄hpūttāh, உறுதிபெற்ற, நிசப்பட்ட
- Warrior, *s.* veerān, pūdayālūn, வீரன், படையாளன்
- Wart, *s.* mūtchūm, மடசம்
- Wary, *a.* gūvñmūmoollah, yet-chūreepoollāh, கவனமுள்ள, எச்சரிப்புள்ள
- Wash, *v.* kūrholoovookiradoo, kū-loovookiradoo, kūssūkkookiradoo, குழுவுகிறது, களுவுகிறது, சைக்குகிறது
- Washerman, *s.* vūnnān, yekhā-lee, வண்ணன், ஏகாலி
- Washing, *s.* kūrholoovoo, kūssūkkoo, குழுவு, சைக்கு
- Wasp, *s.* kūlāvee, vūndoo, ஓயலி, உண்டு
- Wasplish, *a.* veddooveddoopool-

läh, küddooküddoopooläh, வெ வெவுப்புள், கடுகடுப்புள்	Water, (hot,) shoodäh tänneer, venneer, சுடுதண்ணீர், வென் னீர்
Waspishness, s. kobüm, kündoo- poo, veddooveddoopoo, கோ பம், கடுப்பு, வெடுவெடுப்பு	Waterchannel, s. vāykäl, வாய் க்கால்
Waste, s. veenshellävoo, kür- heevoo, korayvoo, வீண்செல ஏ, கழிவு, குறைவு	Watercourse, s. neerottüm, நீ ரோட்டம்
Waste, v. veenäyshellävürhee- kiradoo, kürdookiradoo, வீண ய்செலவழிக்கிறது	Water-melon, s. türboojoo, தூ பூசு
Watch, (time piece,) s. güdee- yärüm, கடியாரம்	Watertight, a. neeroorädäh, நீ ருத
Watch, (guard,) s. kāvül, காவல்	Waterwheel, s. tänneer shük- krüm, தண்ணீர்ச்சக்காம்
Watch, v. kāvülsheykiradoo, käkookiradoo, käkiradoo, கா வல்செப்பிறது, காக்குசிறது, காக்கிறது	Watery, a. neeroolläh, நிருள்ள
Watcher, s. kāvulkärün, kāvü- lin, காவல்காரன், காவலன்	Wave, s. alay, tirray, அலை, தொ,
Watchful, a. jäkkirüttayänäh, virrheepoolläh, சாக்கிரதியா ன, விழிப்புள்	Wave, v. ättookiradoo, ஆட்டுக் றது
Watchfulness, s. virrheepoo, jäkkirüttay, yetchüreekäy, விழிப்பு, சாக்கிறதை, எச்சரிக்கை	Waver, v. ädookiradoo, älakyki- radoo, ஆடுகிறது, அலைகிறது
Watching, s. kāvül, kappoo, காவல், காப்பு	Wax, s. morhoogoo, மொழுகு
Watchword, s. kāvül kooree- poo tcholl, காவல்குறிப்புக்கொ ல்	Wax,(sealing.) ärükko, அரக்கு
Water, s. tänneer, neer, jellum, தண்ணீர், நீர், சலம்	Wax, (a floor, &c.) v. morhoo- goo poosookiradoo, மொழுகு பூசுகிறது
Water, v. tänneer värkiradoo, tänneer teyleekiradoo, தண் னீர்வார்க்கிறது, தண்ணீர்தெ லிக்கிறது	Wax-candle, s. morhoogoo büttee, மொழுகுபத்தி
Water, (cold,) pütcää tänneer, பச்சைதண்ணீர்	Wax-cloth, s. morhoogoo too- nee, மொழுகுதுணி
Water, (horses, &c.) v. tänneer- känbeekiradoo, tänneerkät- tookiradoo, தண்ணீர்காண்பி கிறது, தண்ணீர்காட்டுகிறது	Way, s. vürhee, däree, pädey, märgħüm, bättay, வழி, தாரி, பாதை, மார்க்கம், பாட்டை
	Waylay, v. südeesheyä kättiroo- kiradoo, சதிசெப்யகாத்திருக் ிறது
	Wayward, a. morindooolläh, veddooveddoopänäh, மூரண்டு ள், வெடுவெடுப்பான்
	Waywardness, s. morindoo, kooroomboo, மூரண்டு, குரும் பு
	We, p. näm, nāngkül, yengkül, நாம், நாங்கள், யெங்கள்

Weak, *a.* būllāveenūmoollāh, yellayttāh, novoollāh, sūttoo-vūm illādāh, பலவீனமுள்ள, ச் த்துவமில்லாத

Weak, (in intellect,) *a.* tūlūndā boottee, தளந்தபுத்தி

Weaken, *v.* bellūn koraykiradoo, sūttooovūm koraykiradoo, பலன் குறைக்கிறது, ச் த்துவம் குறைக்கிறது

Weakly, *a.* būllāveenūmay, பலவீனமாய்

Weakness, *s.* sūttooovākūrdoo, ச் த்துவக்கேடு

Weakness, (of intellect,) *s.* bey-deytūnmey, பேததன்மை

Weal, *s.* sheyrheepoo, dey-sheyrheepoo, செழிப்பு, செச்செசூழிப்பு

Wealth, *s.* āysooreeūm, dirrāveetūm, shelvūm, porool, sūmbūttoo, ஐசுவரியம், திரவியம், செல்வம், பொருள், சம்பத்து

Wealthy, *a.* aysooreeūmoollāh, shelvūmoollāh, ஜகுரியமுள்ள, செல்வமுள்ள

Wean, *v.* pālmūrrukkā pūnnoo-kiradoo, பால்மறக்கப்பண்ணுகிறது

Weaned-child, *s.* pālmūrūndā-poolley, பால்மறந்தபின்னை

Weapon, *s.* āyoodūm, kuroovee, ஆயுதம், கருவி

Wear, *v.* äneekiradoo, tūree-kiradoo, அணிகிறது, தரிக்கிறது

Wear, (clothes,) *v.* oodoopoo podookiradoo, உடுப்புபோடுகிறது

Wear away, *v.* woraynjoopokiradoo, உடைஞ்சிபோகிறது

Weariness, *s.* yellaypoo, āyā-sūm, shorboo, tūllūrtchee, இளை

ப்பு, ஆயாசம், சோர்பு, தளர்ச்சி

Wearisome, *a.* sūlleepānāh, ஏவிப்பான

Weary, *v.* yellakā sheykiradoo, இளைக்கச்செய்கிறது

Weary, *a.* yellaypānāh, šloop-oollāh, sūllepānāh, இளைப்பான

Weather, *s.* kālūm, kālāsoobā-vūm, காலம், காலசுபாவம்

Weave, *v.* pinnookiradoo, ney-kiradoo, nessāvoopinnookiradoo, பின் னுகிறது, நெய்கிறது, நிசுவுபின் னுகிறது

Weaver, *s.* kaykollūn, shennee-ūn, nessāvookārān, shūrdūn, கைக்கோளன், சேணியன், நிசுவுக்காரன், சேடன்

Weaving, *s.* pinnūl, nessāvoo-veyley, பின்னல், நிசுவுவேலை

Web, *s.* pinnūl, nessāvoo, பின்னல், நிசுவு

Webfooted, *a.* tolüdeeyoollāh, tolkāloollah, தொலடியுள்ள, தொல்காலுள்ள

Wed, *v.* kūleeyānūm pūnnoo-kiradoc, vivvākūm pūnnoo-kiradoo, கவியாணம்பண்ணுகிறது, விவாகம்பண்ணுகிறது

Wedding, *s.* kūleeyānūm, vivvākūm, கவியாணம், விவாகம்

Wedding ceremony, *s.* kūleeyā-nāsāsterūm, கவியாணசாஸ்திரம்

Wedge, *s.* āppoo, ஆப்பு

Wedge, *v.* āpp ūdeekiradoo, ஆப்படுக்கிறது

Wedlock, *s.* kūleeyānūm, vivvākūm, கவியாணம், விவாகம்

Wednesday, *s.* boodunkūrhā-mey, புதன்சிழுமை

Weed, *s.* kūlley, களை

Weed, *v.* kūlley poodingeeki-rādoo, kūlley pūreekiradoo, களைபிடுங்குகிறது, களைபறிக்கிறது

Week, *s.* vārūm, kūrhāmey, வாரம், கிழமை

Weekly, *a.* vārūm doroom, kūrhāmeydoroom, வாரம்தோரும், கிழமைதோரும்

Weep, *v.* älookiradoo, kūnneer-voodookiradoo, அழுகிறது, கண்ணீர்விடுகிறது

Weeper, *s.* älookirāvūn, அழுகிறவன்

Weeping, *s.* älookey, அழுகை

Weigh, *v.* niroottoo pārkiradoo, tookookiradoo, nirookiradoo, நிறத்துப்பார்க்கிறது, அச்சுகிறது, நிறுக்கிறது

Weighing, *s.* tookkoo, nirrey, அச்சு, நிறை

Weight, *s.* gūnūm, bārūm, nirrey, கனம், பாரம், நிறை

Weighty, gūnūmānāh, bārūmānāh, கனமான, பாரமான

Weighty, (important,) *a.* moog-geeyūmānāh, முக்கியமான

Welcome, *s.* oobāsārūm, māngālūm, உபசாரம், மங்களம்

Welcome, *v.* üngeeküreekiradoo, oobāsārūm shollookiradoo, அங்கிரிக்கிறது, உபசாரஞ்சொல்லுகிறது

Welcome, *v.* inbūmānāh, üngeeküreepānāh, இன்பமான, அங்கிரிப்பான

Welcome, (you are) oobāsārūmākāveer, உபசாரமாகவீர்

Weld, *v.* pālūm vaittoo pūttāvaikiradoo, பாளமிவைத்துபற்றுவதுகிறது

Welding, *s.* pūttooeyelley, பற்றுவேலை

Welding-heat, *s.* veykādoo, வெக்காடு

Welfare, *s.* soogūm, soogāveertee, sheymūm, சுகம், சுகவிற்த்தி, வேதம்

Well, *s.* kūnāroo, koovūm, கிணார, சுவம்

Well, *a.* soogūmoollāh, nūnmey-oollāh, சுகமுள்ள, நன்மையுள்ள

Well, *a.* soogūmay, sostūmay, nūnmeyay, சுகமாய், சொல்தமாய், நன்மையாய்

Well-bred, *a.* nūllūmay vūr-hūngāpūttāh, வழக்கப்பட்ட

Well-builder, *s.* kūnārooküttee, கிணறுகட்டு

Well-digger, *s.* wöddün, ஒட்டு

Well-done, *i.* sāvāss, gertee, சுவாஸ், கெட்டு

Well rope, *s.* tāmbookowroo, தாம்புச்சூயறு

Well-nigh, *a.* kittätūttāh, kon-jshūm korayāh, கிட்டத்தட்ட, கொஞ்சம்கொறைய

Well-wisher, *s.* ünbün, அன்பன்

Wen, *s.* kūrhūlley küttee, கழுலகட்டு

West, *s.* meyrkoo, mettissey, மேர்க்கு, மேற்றிசை

West, *a.* meyrkānāh, meettisseyānāh, மேர்க்கான, மேற்றிசையான

Western, *a.* meyrkoollāh, மேர்க்குள்ள

Wet, } *s.* eerūm, nānayvoo, Wetness, } சுரம், நனைவு

Wet, *a.* eerūmānāh, nānaynjah nānayndāh, சுரமான, நனைஞ்சுநைந்த

Wet, *v.* eerūm sheykiradoo, nūnaykiradoo, சுரம்செப்பிறது, நனைக்கிறது

- Wetnurse, *s.* āmāh, moleytāy,
ஆமா, மூலைத்தாய்
- Wetting, *s.* nānayvoo, toyvoo,
நனைவு, தோப்பு
- Whale, *s.* timmingkūlām, திம்
ங்கலம்
- What, *p.* yennāh, yeddoo, yeey-
doo, என்ன, ஏது, எது
- Whatever, *p.* yeddākeeloom, yeddoovākeeloom, yeddoovo,
yevvayākeeloom, ஏதாகிலும்,
எதுவாகிலும்.
- What-though, *a.* eeroondāloom, eeroondoom, இருந்தாலும், இ
ருந்தும்
- Wheat, *s.* godoomey, godoom-
bey, கோதுமை, கோதுமிழை
- Wheedle, *v.* myūkkookiradoo, மயக்குகிறது
- Wheedler, *s.* myūkkookārūn, ம
யக்குக்காரன்
- Wheedling, *s.* titteepānā peyt-
choo, nyūtcholl, தித்தீப்பான
பேச்சு, நயச்சொல்
- Wheel, *s.* shākkārām, woorūl-
ley, சக்கரம், உருளை
- Wheelbarrow, *s.* kayvündee,
கைவண்டி
- Whelp, *s.* mirooghā koottee, மி
ருக்குட்டி
- Whelp, *v.* koottee podookiradoo,
குட்டிப் போடுகிறது
- When, *a.* yeppo, yeppodoo,
yepporhoodoo, yenneyrūm,
எப்போ, எப்போது, எப்பொ
முது, என்னேரம்
- Whence, *a.* yengeeroondoo,
yengey, yevvidūm, எங்கிருந்
து, எங்கே, எவ்விடம்
- Whenever, *a.* yeppovākee-
loom, yepporhoodākeeloom,
எப்போவாகிலும், எப்பொழு
தாகிலும்
- Where, *a.* yengey, yevvidūm
எங்கே, எவ்விடம்
- Whereabout, *a.* yevvūdūtteel,
yengey, எவ்விடத்தில், எங்கே
- Whereas, *a.* äppüdeeyirookā,
ādūlal, åkeeloom, yenrāloom,
அப்படியிருக்க, ஆதலால், ஆ
கிலும், என்றாலும்
- Whereby, *a.* yedināley, எதினுலே
- Therefore, (interrogatively,) *a.*
yeyn, yenüttookoo, என், என்
ந்ததுக்கு
- Therefore,(for therefore) *a.* ānā-
püdeeyināley, ādūr kākhāh,
ஆனபடியினுலே, அதர்க்காக
- Whereupon, *a.* oodāney, tūtch-
nāmmey, உடனே, தற்சண
மே
- Whet, *v.* koorākookiradoo, shā-
neypideekiradoo, teettookiradoo,
கூராக்குகிறது, சானைபி
டுக்கிறது, தீட்டுகிறது
- Whether, *a.* iddākeeloom, ädd-
ākeeloom, இதாகிலும், அதா
கிலும்
- Whetstone, *s.* shāneykūl, சா
னைக்கல்
- Which, *p.* yeddoo, yendāh, ஏது,
எந்த
- Whichever, *p.* yedākeeloom,
எதாகிலும்
- While, { *a.* podoo, porhoodoo,
veyleyeel, neyrütteel,
Whilst, { *v.* போது, பொழுது
- While, *v.* porhoodoopokkooki-
radoo, porhoodookürheekira-
doo, பொழுதுபோக்குகிறது,
பொழுதுகழிக்கிறது
- Whim, *s.* yennām, ninneypoo,
எண்ணம், நினைப்பு
- Whimsical, *a.* keeroodoollāh,
koosalooollāh, கிருதள்ள, குசா
ஊள்ள

- Whine, v. vimmoorkiradoo, விம் அகிறது
- Whip, s. sūvookoo, kūsay, sāttay, சவுக்கு, கசை, சாட்டை
- Whip, v. sūvookāl ūdeekiradoo, சவுக்காலடிக்கிறது
- Whirl, v. shoorhūttookiradoo, shoottookiradoo, சமுற்றுகிறது, சுற்றுகிறது
- Whirlpool, s. neershoorhee, தீர்ச்சுறி
- Whirlwind, s. shoorūndāhkāttoo, சுறண்டகாற்று
- Whisk, s. toodaypūm, vārookol, தடைப்பம், வாருகோல்
- Whiskers, s. kūnnāmeesey, கன் னமீசை
- Whisper, s. koosookoosoopey়-choo, குசுகுசுபேச்சு
- Whisper, v. koosookoosoopey-sooniradoo, குசுகுசுபேசுகிறது
- Whistle, v. isseykotteekoopidookiradoo, கல்கொட்டிகூப்புகிறது
- White, a. velleyneerūmoollāh, வெள்ளாற்றமுள்ள
- Whiten, { v. velleyūdeeki-radoo, வெள்ளய
- Whitewash, { radoo, அக்கிறது
- Whiteness, s. velley, velleyvūr-ūnūm, venmey, வெள்ளை, வெள் ஊவர்னம், வெண்மை
- Whither, a. yengey, எங்கே
- Whitish, a. velleyānah, venmey-oollāh, வெள்ளயான, வெண்மையுள்ள
- Whitlow, s. nāgāshoottoo, தகச் சுற்று
- Whiz, v. veenidookiradoo, வி ண்ணிடுகிறது
- Who, p. ār, yār, yevvūn, yev-vūl, yevvūr, ஆர், எவன், எவ், எவர்
- Whoever, p. ārākeeloom, yārākeloom, yevvunākeeloom, yevvūno, ஆராகிலும், யாராகிலும், எவனுகிலும், எவனே
- Whole, s. moorhoodoom, yellām, மூழுதும், எல்லாம்
- Whole, a. yellā, moorhoo, எல் லா, மூழு
- Wholesale, a. mottūmay, ஓமா த்தமாய்
- Wholesome, a. sūvookkeey়-moollāh, soogūmānāh, soogūm-moollāh, சவுக்கியமுள்ள, சுகமான, சுகமுள்ள
- Wholesomeness, s. sūvookkee-yūm, sheymūm, சவுக்கியம், ஷேமம்
- Wholly, a. shottūmay, teermā-nūmāy, சுற்றமாய், தீர்மானமாய்
- Whom, p. ārey, yārey, yevvūney, yevvūley, yevvūrey, ஆரை, யாரை, எவனை, எவனை, எவ்வா
- Whoop, s. kookoorūl, koot-chūl, கூக்குரல், கூச்சல்
- Whoop, v. kookoorūl yeddookiradoo, கூக்குரவிடுகிறது
- Whore, s. veyssee, teyvideeyāl, வேசி, தேவிட்டயாள்
- Whorish, a. veysheetūnūmoollāh, வேசித்தனமுள்ள
- Whose, p. āroodaiyāh, yevvūro-daiyāh, ஆருடைய, எவருடைய
- Whose-ever, p. yevvūnākeeloom, yevvūnoom, yāronrāloom, எவனுகிலும், எவனும், யாரொன்றும்
- Whosoever, p. āronrāloom, ஆரான்றுலும்
- Why, a. yehn, yehnnätteenā-ley, yennūttookoo, ஏன், என்னத்திராலே, என்னத்துக்கு

Wick, s. vǚlükoo tirreechǖl, வள்குதிரிச்சல்	Wile, s. tündirrüm, oobayüm, தந்திரம், உபாயம்
Wicked, a. pollādāh, drokhüm- oolläh, dooshtäh, பொல்லா- த, துரோகமுள்ள, தழிட	Wilful, a. morondoogoonüm- oolläh, முரண்டுக்குணமுள்ள
Wickedly, a. drokhümay, doosh- tümay, துரோகமாய், தழிட- மாய்	Wilfully, a. morondoogoonüm- ay, முரண்டுக்குணமாய்
Wickedness, s. pollāngkoo, dooshtägoonum, drokhüm, பொல்லாங்கு, தழிடகுணம், துரோகம்	Wilfulness, s. morondoogoonüm, முரண்டுக்குணம்
Wide, a. virreevānäh, ügulüm- änäh, விரிவான, அகலமான	Will, s. münüm, shittüm, itt- chey, மனம், சித்தம், இச்சை
Widely, a. virreevay, üghülüm- ay, விரிவாய், அகலமாய்	Will, (of a deceased person,) s. jādākhüm, சாதகம்
Widen, v. ügülápüdoottookiradoo, virreekiradoo, அகலப்ப டெத்துகிறது, விரிக்கிறது	Will, v. vürnoomyenroo shol- lookiradoo, வரஞும்என்றுசொ- ல்லுகிறது
Wideness, s. üghülüm, virree- voo, அகலம், விரிவு	Willing, a. pirreeümoolläh, münümooolläh, பிரியமுள்ள, ம னமுள்ள
Widow, s. kāympenn, கைம் பெண்	Willingly, a. münümay, pirree- ümay, மனமாய், பிரியமாய்
Widower, s. pendeerhündon, பெண்டுமுந்தோன்	Willingness, s. münüm, pirree- üm, மனம், பிரியம்
Width, s. ughulüm, virreevoo, அகலம், விரிவு	Wily, a. tündirümoolläh, oobä- yümooolläh, தந்திரமுள்ள, உ- பாயமுள்ள
Wield, v. kayadookiradoo, கை யாடுகிறது	Win, v. vellookkiradoo, vettee- kānookiradoo, வெல்லுகிறது, வெற்றிகாணுகிறது
Wife, s. penjādee, pendättee, münävee, bāree, பெண்சாதி, பெண்டாடி, மனைவி, பாரி	Win, (at play,) v. geyleekiradoo, கெவிச்கிறது
Wig, s. poymayeer, modee- mayeer, பொய்மயீர், முடிம யீர்	Wince, v. pädaykiradoo, toodee- kiradoo, பதைக்கிறது, தடிக் ிறது
Wild, a. kādānäh, காடான	Wind, s. kāttoo, காற்று
Wild animal, s. kāttoo mirroo- güm, காட்டுமிருகம்	Wind, v. (as thread,) nool- shoottookiradoo, நால்சுற்றுக் ிறது
Wilderness, s. vünüm, kādoo, வனம், காடு	Wind, v. (as a clock,) &c. shoot- tookiradoo, கந்துகிறது
Wildness, s. kāattootünmey, mirroogätünüm, காட்டுதன் மை, மிருகத்தனம்	Wind, v. (as a road,) koneekon- doopokiradoo, கோணிக்கொ- ண்டுபோகிறது
	Winding, s. koneekondoopo-

khookay, கோணிக்கொன்டு
 போகுகை
 Windmill, s. kātthyendirrūm,
 காற்றெற்திரம்
 Windpipe, s. koorūlvüley, குர
 ல்வளை
 Window, s. jennūl, சன்னல்
 Wine, s. winesārāyūm, ஒயின்
 சாராயம்
 Wing, s. riukhay, yerāgoo, இற
 க்கை, இறகு
 Wink, s. kūnneemey, கண்ணிமை
 Wink, v. kūnneemey pārkira-
 doo, கண்ணிமைபார்க்கிறது
 Winning speech, s. nāyātchol,
 mūdoorāmorhee, நயச்சொ
 ல், மதுரமொழி
 Winnow, v. podaykiradoo, பு
 தைக்கிறது
 Wipe, v. todaykiradoo, shoot-
 tūm sheykiradoo, துடைக்
 கிறது, சுத்தம்சைய்கிறது
 Wire, s. kūmbee, கம்பி
 Wisdom, s. nyānūm, areevoo,
 boottee, oonūrchee, bodūm, ஞா
 னம், அறிவு புத்தி, உணர்ச்சி,
 போதம்
 Wise, a. nyānūmoollah, boot-
 teeoollāh, äreevoollāh, புத்திய
 ள்ள, அறிவுள்ள
 Wisely, a. bootteeyay, yoogūm-
 may, புத்தியாய், புகமாய்,
 Wish, s. issey, äsay, veeroopūm,
 இச்சை, ஆசை, விருப்பம்
 Wish, v. vürndookiradoo, vee-
 roombookiradoo, வேண்டுகிற
 து, விரும்புகிறது
 Wishfully, a. veerüppay, äsay-
 ay, விருப்பாய், ஆசையாய்
 Wit, s. boottee, vivveygūm,
 yookee, புத்தி, விவேகம் புத்தி
 With, p. koodāh, oodāney, wo-
 doo, கூட, உடனே, ஒடு

Withdraw, v. peyrkookiradoo,
 pirreekiradoo, yedookiradoo,
 பேர்க்குகிறது, பிரக்கிறது, எ
 டுக்கிறது
 Wither, v. n. (as a plant, &c.)
 kānjeepokiradoo, kāykiradoo,
 காஞ்சிபோகிறது, காய்கிறது
 Wither, v. a. vürüttookiradoo,
 vāttookiradoo, oolūrttookira-
 doo, வரட்டுகிறது, வாட்டுகிற
 து, உலர்த்துகிறது
 Withering, a. kānjeepokirā, kay-
 kirā, vadookirā, oolūrttookirā,
 காஞ்சிபோகிற, காய்கிற, வாடு
 கிற, உலர்த்துகிற
 Withhold, v. kodāmūl vaikira-
 doo, poodeekiradoo, கொடா
 மல்வைக்கிறது, பிடக்கிறது
 Within, a. ool, oolley, eel, än-
 dūrūm, உள், உள்ளே, இல், அ
 ந்தம்
 Without, a. veyleeyay, poorūm-
 bay, வெளியாய், புறம்பாய்
 Without, prep. illāmūl, änree,
 tūveerāh, worheeyah, இல்
 வாமல், அன்றி, தவிர, ஒழிய
 Withstand, v. yeddeerattoo neer-
 kiradoo, yeddeerkiradoo, tū-
 dookiradoo, எதிர்த்துநிற்கிற
 து, எதிர்க்கிறது, தடுக்கிறது
 Witless, a. bootteeyeenäh,
 ävivveykäh, புத்தியீன, அவ்
 விவேக
 Witness, (to bear,) v. shātshee-
 yiddookiradoo, shātsheeshol-
 lookiradoo, சாட்சியடுகிறது,
 சாட்சிசொல்லுகிறது
 Witness, (personally,) v. shāt-
 sheevürookiradoo, kānoookira-
 doo, சாட்சிவருகிறது, கானு
 கிறது
 Witness, s. shātshee, சாட்சி
 Witty, a. shootchūmoollāh, boot-

teeyoolläh, சூட்சமுள்ள, புத் தியுள்ள	Wooden, <i>a.</i> mürrämmānäh, mür-räh, மரமான, மர
Woe, <i>s.</i> dooküm, münäsünjshü-lüm, veeyäkhoolüm, துக்கம், மனசஞ்சலம், வியாகூலம்	Woodpigeon, <i>s.</i> kättoopoora, காட்டெபுற
Woeful, <i>a.</i> sünjshülmooolläh, dookümānäh, சஞ்சலமுள்ள, துக்கமான	Woody, <i>a.</i> (jungly,) kādoolläh, காடுள்ள
Woman, <i>s.</i> poombuley, stree, penn, mūnooshee, பெம்பினா, ஸ்திரி. மனுவி	Wool, <i>s.</i> åttoo romüm, ஆட்ட ரோமம்
Womanhood, <i>s.</i> pennmey, பெண்மை	Woollen, <i>a.</i> kümbleeyäkeeyäh, åttoo mayeeräläy, கம்பளியாகிய, ஆட்டுமெயிறுலே
Womanish, <i>a.</i> pennmeyānäh, streeküdoottäh, பெண்மையான, ஸ்திரிக்குத்த	Word, <i>s.</i> shol, vārttay, mør-hee, vāgeeyüm, peytchoo, vüs-sänüm, சொல், வார்த்தை, மொழி, வாக்கியம், பேச்சு, வசனம்
Womanly, <i>a.</i> penmeyay, பெண்மையாய்	Wordy, <i>a.</i> miggoosholloolläh, மிகுசொல்லுள்ள
Womb, <i>s.</i> kūroovoo, கருவு	Work, <i>s.</i> veyley, dorheel, äloo-vül, püneevüday, வேலை, தொழில், அலுவல், பணிவிழை
Wonder, <i>s.</i> ädeeseyyüm, åtchüreeyüm, அதிசியம், ஆச்சரியம்	Work, <i>v.</i> veyley sheykiradoo, äloovüll sheykiradoo, வேலைசெய்கிறது, அலுவல்செய்கிறது
Wonder, <i>v.</i> ädeeseyyápüdookiradoo, åtchüreeyapüdookiradoo, அதிசியப்படுகிறது, ஆட்சிரியப்படுகிறது	Work, <i>v.</i> (ferment,) pongookiradoo, noraykiradoo, பொங்குகிறது, நாயக்கிறது
Wonderful, <i>a.</i> ädeeseyyümānäh, åtchüreeyümānäh, அதிசியமான, ஆட்சரியமான	Workman, <i>s.</i> veyleykärän, வேலைக்காரன்
Wonderfully, <i>a.</i> ädeeseyyümay, åtchüreeyümay, அதிசயமாய், ஆட்சிரியமாய்	Workmanlike, <i>a.</i> tirroondeenäh, teyreenäh, திருந்தின, தேறின
Won't, (will not,) aux. illeyen-roo shollookiradoo, இல்லையனாலுகிறது	Workmanship, <i>s.</i> kāyveyley, veyley, கைவேலை, வேலை
Woo, <i>v.</i> münrädookiradoo, vürndeekerdkiradoo, மன்றுடுகிறது, வருந்திகேழுக்கிறது	World, <i>s.</i> wolägüm, prübünj-shum, poovunüm, boolokhüm, உலகம், பிரபஞ்சம், புவனம், பூலோகம்
Wood, <i>s.</i> (timber,) mürrüm, மரம்	Worldly, <i>a.</i> prübünjshäh, பிரபஞ்ச
Wood, <i>s.</i> (of trees,) soley, kā-doo, ரோலை, காடு	Worldly-minded, <i>a.</i> prübünjshä-münnisssoolläh, பிரபஞ்சமனசளள்
Wood, <i>s.</i> (firewood,) verägoo, verävoo, வெறகு, வெறவு	

Worm, *s.* nākoopoochee, poor-hoo, நாகுப்பச்சி, புழு
 Wormeaten, *a.* poorhooküdeeyanāh, புழுக்கடியான
 Worry, *v.* (tease,) tondärävoo-sheykiradoo, தொந்திரவுசெய்கிறது
 Worship, *v.* nūmūshkūreekiradoo, torhookiradoo, pottoo-kiradoo, நம்பிக்கரிக்கிறது, தொழுகிறது, பேர்த்துகிறது
 Worshipper, *s.* büktn̄, torhookirāvün, பக்தன், தொழுகிறவன்
 Worst, *a.* mūkhäkerdānāh, மகாகேடான
 Worsted, *s.* kümbleenool, கம்பளினால்
 Worth, *s.* peyroomüddee, villey-krāyüm, peyroomānāh, பெறுமதி, விலைக்கிரயம், பெறுமான
 Worthiness, *s.* yoggeeüüm, tür-goodee, pāttirrüm, யோக்கியம், தகுதி, பாந்திரம்
 Worthless, *a.* wodāvādāh, tal-vānah, yelpūmānāh, உதவாத, நாழிவான, இளப்பமான
 Worthlessness, *s.* tūkhāmey, தகாமை
 Worthy, *a.* tūgoodeeyānāh, yog-geeümoollah, தகுதியான, யோக்கியமுள்ள
 Wound, *s.* gāyüm, rūnnüm, காயம், ரணம்
 Wound, *v.* gāyäpüdoottookiradoo, rūnnäpüdoottookiradoo, காயப்படுத்துகிறது, ரணப்படுத்துகிறது
 Wounding, *s.* gāyäpādoo, காயப்பாடு
 Wrangle, *v.* shündeypoodeekiradoo, kuläkhüm idookiradoo, சண்டைபோடுகிறது, கலகமிடுகிறது

Wrangler, *s.* külükħäkārün, shündeykārün, கலகக்காரன், சண்டைக்காரன்
 Wrap, *v.* shootteekülttookiradoo, shoottookiradoo, சுற்றிக்கட்டுகிறது, சுற்றுகிறது
 Wrath, *s.* kobüm, ooggrüm, krodüm, kūdoongkobüm, ooggräkobüm, கோபம், உக்கிறம், குரோதம், கடுங்கோபம், உக்கிரகோபம்
 Wrathful, *a.* krodümānāh, ooggrümānāh, குரோதமான, உக்கிரமான
 Wreath, *s.* shoottoo, māley, சுட்டு, மாலை
 Wreathe, *v.* shoottookiradoo, சுட்டுகிறது
 Wreck, *s.* shinnābinnüm, இன்னுபின்னம்
 Wreck, *v.* sheydäpüdookiradoo, modeeoodaykiradoo, சேதப்படுகிறது, மோதியுடைக்கிறது
 Wrench, *v.* tirookeepüreekiradoo, moorookookiradoo, திருகிப்பறிக்கிறது, முறச்சுகிறது
 Wrest, *v.* tirookeepoodingee, kiradoo, திருகிபிடுவ்குகிறது
 Wretch, *s.* nirroobündün, pädä-gün, நிர்ப்பந்தன், பாதகன்
 Wretched, *a.* yelläpūmānāh, yelleeyuh, yeरheyemeyānāh, இளப்பமான, எளிய, ஏழுமையான
 Wretchedness, *s.* yelläpūm, இளப்பம்
 Wriggle, *v.* neyleekiradoo, äsay-kiradoo, நெளிக்கிறது, அசைகிறது
 Wring, *v.* poorheekiradoo, புழிகிறது
 Wrinkle, *s.* soorookoo, சுருக்கு
 Wrinkle, *v.* sooroongkookiradoo,

சுருங்குகிறது
Wrist, s. müneeküttoo, மணிக்கு
உடு

Write, v. yerhoodookiradoo, vüreekiradoo, எழுதுகிறது வரிகிறது

Writer, s. yerhoodooveyley kärün, yerhoodookärün, எழுத்துவேலைக்காரன், எழுத்துக்காரன்

Writhe, v. püdaykiradoo, பதைக்கிறது

Writhing, s. püdaypoo, பதைப்பு

Writing, s. yerhoottoo, kāy- yerhoottoo, எழுத்து, கையெழுத்து

Written, a. yerhoodäpüttäh, எழுதப்பட்ட

Wrong, s. koottüm, tüppiddüm, குற்றம், தப்பிதம்

Wrong, v. ründäghüm sheykiradoo, tüppiddüm sheykiradoo, இரொண்டகம்செய்கிறது,

Wrong, a. tüppiddümänäh koottümoolläh, pirhey püt-täh, தப்பிதமான, குற்றமுள்ள, பிழைப்பட்ட

Wrong, ad. tüppeedümay, தப்பிதமாய்

Wrongful, a. teemeyoolläh, கிழமையுள்ள

Wrongfully, a. teemeyäy, கிழமையாய்

Wroth, a. kobümoolläh, oog-grümänäh, கோபமுள்ள, உக்கிரமான

Wrought, a. kāyvinneypüttäh, கைவினைப்பட்ட

Wry, a. konülänäh, vülayndäh neyrellädäh, moorookeenäh, கோணலான, வளைந்த, நெரில்லாத, முறுக்கிண

Y

Yam, s. külünkgkoo, கிடங்கு
Yard, s. gejjüm, moonüdee, eeründoo molüm, கெசம், மூணடி, இரொண்டுமுழும்

Yawn, v. kottävee voodookiradoo, கொட்டாவியிடுகிறது

Yawn, s. kottävee, கொட்டாவி

Yea, a. äm, ämäm, meydän, äppüdee, ஆம், ஆமாம், மெப்தான், அப்படி

Year, s. vürooshüm, ändoo, வருஷம், ஆண்டு

Yearly, a. vürooshüm-doroom, vürooshümay, ändoroom, வருஷம்தொரும், வருஷமாய்

Yearn, v. yerrüngkookiradoo, eedüveekiradoo, நெர்க்குகிறது, பரிதலுக்கிறது

Yearning, s. püreedäbüm, yerrä-küm, äväl, பரிதாபம், இரக்கம், ஆவல்

Yell, v. kookoorookiradoo, கூக்குருக்கிறது

Yell, s. kookoorül, கூக்குரைல்

Yellow, s. münjshül vürrünüm, münjshül nirrum, மஞ்சள் வரணம், மஞ்சள்திறம்

Yellow, a. münjshül vürrünüm-moolläh, மஞ்சள்வரணமுள்ள

Yelp, v. koolaykiradoo, குலைக்கிறது

Yes, a. äm, ämä, ämäm, ஆம், ஆமா, ஆமாம்

Yesterday, s. neyttoo, neyt-teeyädinnüm, நேத்து, நேத்தியதினம்

Yesterday, (the day before,) moondänäl, முந்தாநாள்

Yesternight, s. ponä rätteeree,

neyttoo rātteeree, போனராத்
திரி, நேத்துராந்திரி
Yet, a, innoom, yenrāloom, pin-
noom, yenkiloom, இன்னும்,
என்றாலும், பின்னும், எங்கு
லும்

Yield, v. yennüngkookiradoo,
yeddumkodookiradoo, இனங்
குகிறது, இடம்கொடுக்கிற
து

Yielding, a. yennākūmoollāh,
இனக்கமுள்ள

Yoke, s. (for bullocks,) noogūm,
noogātūddee, நுகம், நுகத்தம்

Yoke, v. noogūmkuttookiradoo,
noogūmpoottookiradoo, நுக
மகடுகிறது, நுகம்புடுகிற
து

Yolk, s. (of an egg,) āmbilliee,
mūnjshālkūroo, அம்பிலி, மஞ்
சக்கரு

Yonder, a. āppoorūm, āndāndey,
āppāley, அப்புரம், அந்தண்
டை, அப்பாலை

Yore, a. moonney, முன்னே
You, p. nee, neer, neengkūl, நீ,
நீர், நீங்கள்

Young, s. kūnroo, koottee,
koonjshoo, கன்று, குட்டி, கு
ஞ்சு

Young, a. yellāsānāh, yelleyāh,
எள்சான், எளைய

Young, (man,) vāleeyāvūn, வா
வியவன்

Young, (woman,) vāleeyāvūl,
வாவியவள்

Your, p. oon, oonoodāyāh,
oonoodāh, oomādoo, oongū-

loodāyāh, உன், உன் துடைய,
உன்னுட, உம்முது, உங்களு
டைய

Youself, p. oonneydāney, oom-
meydāmey, neerdāmey, உன்
ஊதானே, உமீமெதானே,
நீர்தானே

Youth, s. yellāmey, yellūm,
prāyūm, vāleeyūm, எளமை
எளம் பிருயம், வாவியம்

Youthful, a. vālleyāh, vāley,
வாவிய, வாலை

Youthfulness, s. poolleymey,
yelāvūnūm, பிள் ஊமை, எவுவ
னம்

Z.

Zeal, s. poodeevādūm, avūl,
wootchākhūm, பிடிவாதம், ஆ
வல், உச்சாகம்

Zealous, a. poodeevādūmoollāh,
mūnāveyghūmōllāh, vayrā-
geeūmōllāh, பிடிவாதமுள்ள,
மனவேகமுள்ள, வரலாக்கிய
மூள்ள,

Zenith, s. wootchee, உச்சி

Zero, s. soonūm, சுன்னாறு

Zest, s. roosee, உருசி

Zig zag, a. konūlay, vūleyvay,
கோணலாய், வளவாய்

Zinc, s. tootūnākhūm, துத்த
நாகம்

Zodiac, s. rāsheemāndālūm, இ
ராசிமண்டலம்

Zoology, s. mirroogā lshāstee-
rūm, மிருகசால்த்திரம்